

**நீண்டம் தேடி
 விசுவம் விவரங்கள்
 தோய்தலை
 தெய்வப் பெயர்**

மு. சன்முகம் பிள்ளை



**பகுபுத்துறை
 மாநார காமராசர்
 பஞ்சாலக் கழகம்**

நிகண்டுச் சொற்பொருட் கோவை

தெய்வப்பெயர்

உங்கள் வழிகளையும்
கிரியைகளையும்
சீர்ப்படுத்துங்கள்.
என்ற 7:3

புலவர் மு. சண்முகம் பிள்ளை

தமிழ்யற்புலம்



பதிப்புத்துறை

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.

மதுரை-21
1982



பதிப்புத்துறை
மதுரை காமராசர் பலகலைக்கழகம்
மதுரை - 625 021

*Publications Division
Madurai Kamaraj University
Madurai - 625 021*

பதிப்பு எண் : 58

பதிப்பு விவரங்கள் :

- | | | |
|----------------------|---|---|
| 1) நூலாசிரியர் | : | புலவர் மு. சண்முகம் பிள்ளை
(Pulavar M Shanmugam Pillai)
ஆய்வாளர் (1980 – 1982) தமிழ்யறபுலம் |
| 2) தலைப்பு | : | நிகந்டுச் சொற்பொருட் கோவை
[Terms and meanings in Nikandu] |
| 3) பதிப்பு | : | மதுரை காமராசா பலகலைக்கழகம்
[Madurai Kamaraj University]
Madurai - 625 021. Tamil Nadu |
| 2) பதிப்பித்தோர் | : | பதிப்புத்துறை
மதுரை காமராசர் பலகலைக்கழகம்
மதுரை - 625 021 |
| 3) ஆண்டு | : | 1982 (முதற் பதிப்பு) |
| 4) மொத்த பக்கங்கள் | : | 391 |
| 5) பொருள் | : | சொற்பொருள் |
| 6) விலை | : | ரூ. 29-00 |
| 7) அச்சும் அமைப்பும் | : | டெய்யோசிஸன் வினாக்கல் பிரஸ், மதுரை. |

முன் நூற்றாய்

தமிழ்க்கல்வியில் இலக்கியம், இலக்கணம், நீகண்டு என்னும் முன்றும் மூன்று கண்கள். நீகண்டு என்னும் உரிச்சொற்பனுவல்கள் சொற்பொருள் விளக்கும் நூல்களாகும். எனவே நீகண்டுக் கல்வியால் இலக்கிய இலக்கணப் பயிற்சி என்றாகும். ஆதலின் நீகண்டு கற்பதற்கு நம் முன்னையோர் முதலிடம் தந்திருக்கின்றனர். இது நீகண்டுகளின் முதன்மைச் சிறப்பாகும்.

இன்றைய அகராதிகளின் நிலையில் பாடல் வடிவில் அழைந்த சொற்பொருள் விளக்குநூல்கள் நீகண்டுகளோ. ஏறத்தாழ 1200 ஆண்டு களாக இல்லங்க நூல்கள் பல்வேறு காலங்களில் அல்லக் காலத்திற்கு இயையத் தோன்றிப் பயன் தந்துள்ளன. இந்நீகண்டு வரலாற்றின் தொடக்கநூல் திலாகரம். அன்றையில் மறைந்த தமிழ்ப் பெரியார் கவி ராச பண்டித இராமச்சுப்பிரேமணிய நாவலர் (மாண்முருகனார்) இயற்றி வெளியிட்டுள்ள தமிழுரிச் சொற்பனுவல் இந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் நீகண்டுச் சங்கம்.

இலக்கியச் சொற்களைக் காலந்தோறும் கணித்தறிவது மொழி வளர்ச்சிக்கும் பயிற்சிக்கும் எவ்வளவு இன்றியமையாததோ அது போன்றே நீகண்டுச் சொற்பொருள்களை வரன்முறைப்படி தொகுத்துப் பயில்லதும் இன்றியமையாததாகும். நீகண்டுகளில் தெய்வப்பெயர் முதலாகப் பல்வேறு பெயர்களையும் தனித்தனித் தொகுத்துத் தருவது மரபு. மேலும், ஒரு சொல்லுக்குரிய பல்வேறு பொருள்களையும் ஒருவகு தொகுத்துத் தரும் தொகுதி மிக முக்கியமாகக் கருத்துக்கூடு. இது அகராதி போலப் பயன்படுவதற்குரிய தனிப்பகுதியாகும். சிற்றில் நீகண்டுகள் இந்த ஒருசொற்பொருள் பற்றியே தனிப்படவும் தோன்றி யுள்ளன.

நீகண்டுகளில் ஒவ்வொரு வகைப்பெயரும் தனித்தனித் தொகுப்பில் தரப்படுவதோடு அந்தந்த வகையுட்பட்ட பொருள்களையும் ஒருவகை அடைவு முறையில் அமைத்துத் தருதலையும் நீகண்டாசிரியர்கள் ஒருதனி மரபாகக் கொண்டுள்ளனர். ஆதலுக்கு தமிழில் அச்சாகியுள்ள நீகண்டுகள் இருபதுக்கும் மேலுள்ளன. இவை குறித்த விளக்க அடைவன்னைகள் எட்டு இரண்டாம் அதீயாயத்தில் இணைக்கப்பட்டுள்ளனம் காணவாம்.

நீகண்டுச் 6)சாரபொருட் களஞ்சியம் மிகமிகப் பெரிது. அவற்றுள் தெய்வப் பெயர்களைப் பற்றிய ஆய்வினால் கொண்டுள்ளது இந்தாலு.

தெய்வப்பெயர் பற்றிய இம்முதல் நூலில் தமிழ் நிகண்டுகளின் தோற்றும் வளர்ச்சி வரவாறுகளும் முதற்கண விவரிக்கப்பட்டுள்ளன. அடுத்துத் தமிழ் நிகண்டு நூல்களின் வரவாறு விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. எவ்வாறு நிகண்டுகளின் அமைப்புப் போக்கும் நன்கு அறியப்பட்டால் தான் அவற்றுள் அடஸ்கிய பொருள்களை முறையே கண்டு தெளிய வாய்ப்பாகும். ஆகவே, நிகண்டுகளின் பொருட்பாகுபாடு பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதி அட்டவணை வழியாகவும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இதுவரை நமக்குக் கிட்டியுள்ள நிகண்டுகளுள் தெய்வப்பெயர் பற்றி விளக்கும் நிகண்டுகள் பத்து உள்ளன. அவையாவன : திவாகரம் பிஸ்கலம், உரிச்சொல் நிகண்டு, கயாதரம் பாரதீசிபம், துடாமணி நிகண்டு ஆசிரியநிகண்டு, நாமசீப நிகண்டு, பொதிகை நிகண்டு, தமிழுரிச் சொற் பனுவல் என்பனவாம். இந்தப் பத்து நிகண்டுகளிலும் தெய்வப்பெயர்த் தொகுதி எந்த முறையில் அமைத்துத் தரப்பட்டுள்ளது, பொருள்வைப்பு முறை எவ்வாறு உள்ளது, தெய்வப்பெயர்ப் பாகுபாடு எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்பனவற்றை ஆராய்ந்து விளக்கம் தந்துள்ளதோடு அவற்றை எனிதில் காணும் வகையில் அட்டவணைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

தெய்வப்பெயர் விளக்கம் என்பது இந்தாஹுள் நடுநாயகமாக உள்ளது. தெய்வப் பெயர்த் தொகுப்பினைக் கொண்ட பத்து நிகண்டுகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய பெயர்களையெல்லாம் ஒருங்கு தொகுத்து அவற்றால் தெரிய வரும் செய்திகளை விளக்குவதுணை நோக்கமாகக் கொண்டு இப்பகுதி எழுதப்பட்டுள்ளது. இப்பெயர்கள் தொடர்பாக இலக்கியங்களில் காணப்படும் செய்திகளும் உரிய இடங்களில் இணைத்துத் தரப்பட்டுள்ளன. மேலும் நிகண்டுகளில் இடம் பெறாது இலக்கிய வழக்காய்த் தெரியவரும் பெயர்களும் ஏற்ற இடங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

நிகண்டுத் தொகுப்புகளில் இலக்கியங்களில் உள்ள அளனத்துக் கொங்களும் இடப்பெறவில்லை என்பது தெய்வப்பெயர் விளக்கம் பற்றிய பகுதியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. பொதுவாக நிகண்டுகளின் போக்கு ஒரு தன்மையாய்க் காலத்திற்கேற்ற சிற்கில வளர்ச்சி நிலைகளுடன் காணப்படுகின்றன; என்றாலும் இலக்கிய வழக்கங்களை முதன்மையாக்க கொண்டன என்று எந்த நிகண்டையும் அறுதியிட்டுக் கூறுவதற்கில்லை. இது குறித்து எடுத்துக்காட்டுகளுடன் இப்பகுதியில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இலக்கிய வழக்கில் தெய்வப்பெயர்த் தொகுப்பில் அடங்கி யெபாருள்கள் எவ்விவங்காறு உள்ளன என்பதனை ஒப்பு நோக்கிக் காணும் வகையில் இலக்கிய அடிப்படையில் தெய்வப்பெயர் விளக்க ஆய்வுரைகள் இதன்கண இணைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தில் காணும் தெய்வங்கள்-வழிபாடும் மக்கட்பண்பாடும், ஏன் வகை உருவநிலை தமிழ்நூல்களில் காலவனைக் விளக்கம் என்பன 6)பருமபாலும் தெய்வப் பெயர்த்தொகுப்பில் இடம்பெற்ற பொருள்கள் பற்றிய இலக்கிய வழக்கு களை எடுத்துக்காட்டுவனவாகும்.

நூலின் இறுதிப் பகுதியாகத் தெய்வப்பெயர்த் தொகுப்பு அமையும் என எட்டையும் அத்தியாயத்தின் இறுதியில் குறிக்கப்பட்டது. இத் தொகுப்பு ஒரு தனி நூலளவுக்கு மிகுதியாக உள்ளது. நூலின் விளக்கப் பகுதிகளே மிக விரிந்துவிட்டுமையால் இத்தொகுப்புத் தனி நூலாக அடுத்து வெளியிடப்பெறும். ஒவ்வொரு தெய்வமாக எடுத்துக்கொண்டு இலக்கிய நூல்கள், சமய சாத்திர தோத்திர நூல்கள் முதலியவற்றையும் நன்கு குருவி ஆராய்ந்து பார்ப்பதற்குத் தூண்டுகோலாக இத்தெய்வப் பெயர்க் சொாற்பிபாருட்களஞ்சியம் அமைந்துள்ளது. இவ்வகையால் ஆசாய்ந்து பார்க்கும் முறைக்கு ஒரு முன்னோடி வழிகாட்டியாக இத்தெய் வப் பெயர்த் தொகுப்பு விளக்க நூல் திகழுத்தக்கதாகும்.

தமிழியற்புலத்தில் பணிபுரிய வாய்ப்பளித்த மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பெருந்தனைக்கும் ஆட்சீக் குழுவினருக்கும் என் நன்றியும் வணக்கமுய உரியவாகும்

இந்தூலை விரைவாகவும் நன்முறையிலும் அக்சியற்றிய பசுமலைத் திருமண்டல வினாக்கள் அச்சக்த்தாருக்கு மிக்க நன்றி. அச்சப்படிகளைத் திருத்த உடனிருந்து உதவிய திரு.த. சோமசுந்தரத்திற்கு நல்வாழ்த்துகள்.

நிகண்டுநூல்களின் பயிற்சி இந்நாளில் மிகவும் குறைந்துவிட்டது. அச்சில் வந்துள்ள நிகண்டுகள் சில செம்மையாய்ப் பதிப்பிக்கப் பெறவும் இல்லை. இன்னும் வெளிவராமல் சுவடுகளில் மறைந்து கிடப்பனவும் சில உள். சொாற்பிபாருள் வளர்க்கி, தமிழ்மரபு முதலியவற்றைத் தெரி விக்கும் இத்தகு நூல்கள் நன்முறையில் வெளிவந்தால்தான் தமிழ்மொழி யின் வளர்க்கியை உள்ளவாறு கணித்தறிய இயலும். நிகண்டு நூலா ராய்ச்சியும் பெருங் வாய்ப்பாகும் ஆகவே, நிகண்டுநாஸ் ஆய்வில் தமிழ்மீனார் உள்ளங் தோய்வதாக.

பொருளடக்கம்

முன்னுரை	...	3
1. தமிழ் நிகண்டுகளின் பொதுவரலாறு ...		க
2. தமிழ் நிகண்டுகளின் தோற்றமும் வளர்ச்சியும் ...		கக
3. நிகண்டு நூல்களின் வரலாறு ...		சக
4. நிகண்டுகளில் பொருட் பாகுபாடு ...		கங்க
5. நிகண்டுகளில் கடவுள் வாழ்த்து .		கநிஞி
6. தெய்வம் எனும் பெயர் வழக்கு ...		கநிஅ
7. தெய்வப் பெயர் வகையும் வைப்பு முறையும் ...		ககஉ
8. தெய்வப்பெயர் விளக்கம் ...		கககா
9. சங்க இலக்கியத்தில் காணும் தெய்வங்கள் : வழிபாடும் மக்கட்பண்பாடும் ...		க.அ.ஏ
10. எண்வகை உருவநிலை ...		நகக
11. தமிழ் நூல்களில் காலவகை விளக்கம் ...		ந.உ.உ

தமிழ் தீக்கண்டு களின் பொதுவரலாறு

தீக்கண்டு என்பது இலக்கணம் போன்றதொரு கருவிநூல். நிகண்டு என்னும் சொல்லுக்குக் கூட்டம் அல்லது தொகுதி என்பது பொருள். உயர்தினை அஃதினை பற்றிய பல்வேறு பெயர்களையும் வினை பற்றிய பெயர்களையும் பாகுபாடு செய்து, அவற்றைத் தொகுத்துக் கூறுதலோடு அச்சொற்கள் குறிக்கும் பொருள்களையும் வரையறுத்து உணர்த்துவது நிகண்டு நூல்களின் பொது இயல்பு என்கிற மொழிப் பயிற்சிக்கு இன்றியமையாத கருவிநூல்களாக இந்திகண்டுகள் அமைந்துள்ளனமை ஏதனில்.

முதன் முதலில் நிகண்டு என்பது வடமொழியில் வேதத்திற்கு அங்கமாய், வைதிகச் சொற்களின் பொருள்களை உணர்த்தும் கருவி நூலுக்கு மட்டும் சிறப்பாக வழங்கப்பட்டது பிரிசனர் நடாளடையில் சொற்பொருள் உணர்த்தும் நூல்களுக்கே எல்லாம் இப்பெயர் வழங்கத் தலைப்படல் யிற்று. தமிழில் நிகண்டு நூலை, ‘உரிச்சொல்’ என்றும், ‘உரிச்சொற் பனுவல்’ என்றும் வழங்கும் உழக்கு முன்னர் இருந்தது. ‘பிங்கலம் முதலாம் நல்லோர் உரிச்சொலின் நயந்தனர் கொலை’ (நன் 460); என நன் நூலில் உரிச்சொல் என்ற பெயரைப் பவணந்தி முனிவர் ஆண்டுள்ளார். நன் நூலின் பழைய உரையாசிரியராகிய மயிலைதாதர் இச்சூத்திரத்தின் உரையில், பிங்கலம் முதலான உரிச்சொற்பனுவல்களுள் ‘என்று எழுதுவதனால்’, ‘உரிச்சொற் பனுவல்’ என்ற பெயர் வழக்கும் தெரியவருகிறது கயாதர் என்பவர் இயற்றிய ‘கயாதரம்’ என்னும் நிகண்டு நூலை, ‘ஓங்கு இடபகேகனன் பற்று மறவாத தேவைக் கயாதரன் தொல் வேதியன் செய்த உரிச்சொற் பனுவலும் மேப்படுமே’ (2) என்றும் ‘தண்டமிழோர் வீருப்பிய

கோவை உரிச் சொற்பனுவல் விரித்துரைத்தான் பெரும் பொருள் கண்ட கயாதான் தேவைப் பெருந்தகையே' (566) என்றும் வரும் இடங்களில் இவ்வழக்கினைக் காணலாம். இந்தத் தமிழ்ப் பெயர் யாது காரணத்தாலோ பெருக வழங்காது நான்டைவில் மறைந்து போயிற்று. இதற்குப் பிரதியாக 'நிகண்டு' என்றும் வடமொழிப் பெயர் தமிழாகி, தமிழுலகில் பெருக வழங்கி நிலைபெற்றுவிட்டது. காங்கேயர் செய்த நூல்கிய உரிச்சொல் நிகண்டு என்றும் நூற்பெயரில் இந்த இரண்டு பெயர் வடிவங்களையும் காணலாம்.

கால அடைவில் தோக்குமிடத்துச் சொற்பொருள் உணர்த்தும் மரபைத் தோற்றுவித்தவர் ஆசிரியர் தொல்காப்பியலாரேயாவர் என்று தெரியவருகிறது. இவர் இயற்றிய பெருநாலுகிய தொல்காப்பியத்தின் சொல்லதினாரத்திலே உரிச்சொல்லியலில் உரிச்சொற்கள் பலவற்றின் பொருள்ள விளக்கி உரைத்துள்ளார். உரிச் சொல்லியலிற் போலவே பொருளாதிகாரத்தின் இறுதியில் அமைந்த மரபியலிலும் விலங்கு பறவை முதலியவற்றின் இளமைப்பெயர், ஆங்காற் பெயர், பெண்பாற்பெயர் முதலிய மரபுபெயர்களைக் கூறியுள்ள பகுதியும் சொற்பொருள் உணர்த்தும் நிகண்டுகளின் தோற்றுத் திற்கு வித்தாய் அமைந்ததொன்றாகும். இங்ஙனமாகத் தொல்காப்பியர்தாம் சொற்பொருள் உணர்த்தும் முறைக்கு முதல் வழிகாட்டியாகின்றார். தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர்தான் நிகண்டு நூல்கள் தமிழ்மொழியில் தோன்றலாயின.

இப்பொழுதுள்ள நிகண்டு நூல்களில் பழைமயானவை நிவாகரம், பிங்கலம் என்றும் இரண்டுமே. இவை இடைக்கால நூல்கள் இவற்றுள் நிவாகரம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகலாம் எனச் சிலர் கருதுகின்றனர். வேறு சிலர் மேற்குறித்தன இரண்டும் கி.பி சுமார் 11 ஆம் நூற்றாண்டாவில் தேன் நியதாகலாம் என்பர். இவற்றிற்கு முன் நிகண்டு நூல்கள் தோன்றி வழங்கிவந்தனவா என்று திட்டவட்டமாகக் கூறுவதற்குரிய சான்று யாதொன்றும் புலப்படவில்லை.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றுகிய நற்றிணையின் 332 ஆம் பாடலைப் பாடியவர், 'நிகண்டன் கலைக்கேட்டுத் தண்டனார்' என்று குறிப்பிடப்படுகிறார். இறையனாரகப்பொருள் உரையாசிரியரும் நன்றாவின் பழைய உரையாசிரியர்கிய மயிலைநாதரும் இடுகுறியாற்

பெயர்பெற்ற நூலுக்கு உதாரணமாக நிகண்டு, கலைக் கோட்டுத்தன்டு என்பவற்றைக் கட்டியுள்ளனர். இந்த இரு குறிப்புக்களையும் இணைத்துப் பார்க்கும்பொழுது கலைக் கோட்டுத் தன்டனார் என்பவரால் இயற்றப்பெற்ற நிகண்டு ஒன்று வழங்கியதாதல் வேண்டுமென்று ஊகிக்கலாம் இந்நூலைப் பற்றி வேறு எவ்வகையான செய்தியும் தெரியக்கூடவில்லை.

பழைய நிகண்டு நூலாகிய திவாகரம் பன்னிரண்டு தொகுதியாகப் பிரிக்கப்பட்டுச் சூத்திர யாப்பில் அமைந்துள்ளது. திவாகரரது சூத்திர அமைப்புத் தொல்காப்பியரது முறையைப் பின்பற்றியதாகும். சூல்காப்பியச் சூத்திரங்கள் சிலவற்றையும் இவர்தம் நூலுள் அமைந்துக் கொண்டுள்ளனர். இவரது அமைப்பு முறைதான் பிறகல் நிகண்டு களுக்கு எல்லாம் முன் அளவையாய் அமைந்து நிற்கின்றது.

திவாகரர் தமது நூலைச் செய்வப்பெயர், மக்கட்பெயர், விலங்குப் பெயர், ரூப்பெயர், இடப்பெயர், பல்பொருட்பெயர், செயல்பற்றிய பெயர், ஓலிபற்றிய பெயர், ஒரு சொல்பல்பொருட்பெயர், பல்பொருட் கூட்டத்து ஒருபெயர் எனப் பன்னிரண்டு வகையாகப் பகுத்துக் கொற்களைத் தொகுத்துள்ளனர்.

தெய்வப்பெயரில் சிவன், தீருமால் முதலியதெய்வப் பெயர்களோடு நாள் கோள்களின் பெயர், காலப்பெயர், பருவப்பெயர், மழை, மேகம் முதலியவற்றின் பெயர்களையும் தந்துள்ளனர். மக்கட் பெயர்த்தொகுதி யில் மக்களின் உறுப்புக்களுக்கு உரிய பெயர்களையும் தொகுத்துள்ளனர். விலங்குப் பெயரில் மிகுகம், பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, இவற்றின் உறுப்புப்பெயர் ஆகியவையும், மரப்பெயர்த் தொகுதியில் ராம், செடி, கொடி, பூ, காய், கணி, தானியவகை முதலியனவும் இடம்பெற்றுள்ளன. இடப்பெயர்த்தொகுதி என்பது உலகம், நாடு ஊர், மனை, மலை, ஆறு, நீர்நிலை முதலியவற்றின் பெயர்களைக்கொண்ட தொகுதி. பல்பொருட் பெயர்த் தொகுதியில் பொன், மணி, விரைப்பொருள், உணவுவகை, முதலியன கூறப்பெற்றுள்ளன. செயற்கைவடிவப் பெயரில் ஆயுதங்கள், ஆபரணவகை, உடைவகை, ஊர் திவகை, மிளையாட்டுக்கருவிகள் முதலியவற்றின் பெயர்களைக்காணலாம். பண்புபற்றிய பெயர்த்தொகுதி யில் காட்சிப்பொருள், உணர்விற்குப் புலப்படும் உண்மைப்பொருள் இவற்றின் குணத்தொடர்புபற்றிய பெயர்கள் சேர்ந்துள்ளன செயல்

பற்றிய பெயர்த்தொகுதியில் வினைப்பெயர்கள் பலவும் இடம் பெற்றுள்ளன. ஒளிபற்றிய பெயர்த் தொகுதியில் சொல் வகை பாவகை, யாழ்வகை, இசைவகை, முதலியன் பற்றிய பெயர்களைக் காணலாம். ஒந்தொல் பலபொருட்டெயர்த் தொகுதியாக்க பதினொராந்தொகுதி யில் ஒரு சொல்லுக்கு உரிய பொருள்கள் எல்லாம் விரித்து உரக்கப் பட்டுள்ளன. இறுதித்தொகுதியியல் பொருட்டூட்டத்து ஒருபெயர்த் தொகுதியில் இங்கூடர், முஞ்சுணப் பாந்தாற்போன்று என்னால் வரும் தொகைப் பொருள்களின் விளக்கத்தைக் காணலாம்.

திவாகரம் பருப்படுத்து அமைத்த அமைப்பு முறையை அடிப்பொற்றி சீய் பிங்கல் நிகண்டு, 'ஞாகுணிதிகண்டு', 'உரிச்சொல் நிகண்டு' முதலிய பிற நிகண்டு நூல். ஞாகு அமைத்துள்ளன. ஞாகு மணி நிகண்டு முதலிய சில நிலைங்களில் சில தொகுதிப்பெயர்களை ஒன்று. என் இணைத்து வகைப்படுத்தியபோதிலும் பொது அமைப்பில் பொருள்களை அமைத்த முறையில் மாறுபாடு இல்லை கயாதர நிகண்டில் 'தெய்-ப்பெயரியல்' 'மக்கடப்பெயரியல்' என்று இவ்வாறு தொகுதி என்றத்துப் 'பெயரியல்' என்று பெயர் குட்டியுள்ளார். நாமதீப் நிகண்டு இத்தொகுதிகளை 'வர்க்கம்' என்ற பெயரால் குறிப் பிடிக்கிறது மற்றும் வீரர் அமைத்துள்ள முறை பண்டிய முறையைத் தெளிவாகக் கூறுப்படுத்தி விளக்குவதாகவும் உள்ளது.

நாமதீப்திகண்டு நூலை இயற்றிய கல்வியைக் குறிச்சிச் சிவகுப்பிரமணியக் கல்வியார் தமது நூலை உயர்த்தினைப் படலம், அஃறினை உயிர்ப்பொருட்படலம் அஃறினை உயிரில் பொருட்படலம், குணநாமப் படலம் என நான்கு படலமாகக் கொண்டு அவற்றின் உட்பிரிவுகளை 'வர்க்கம்' என்ற பெயரால் வழங்கியுள்ளனர். உதாரணமாக அஃறினை உயிர்ப்பொருட் படலத்தை எடுக்குகின்காண்டால், அதனை நாற்கால உயிர்ப்பொருள் வர்க்கம், பறவை உயிர்ப்பொருள் வர்க்கம், ஊருயிர்ப்பொருள் வர்க்கம், நீர்வாழ் உயிர்ப்பொருள் வர்க்கம், தாவர உயிர்ப்பொருள் வர்க்கம் என ஐந்து வகைகளாகக் கொள்ளுகின்றார். இவை பழைய நிகண்டுகளில் விலங்குப் பெயர்த்தொகுதி, மரப்பெயர்த் தொகுதி என்ற இரண்டில் அடங்கும் இங்ஙனம் படலமாகவும் வர்க்கமாகவும் பெயர்களை அமைத்துள்ள இவர்து அமைப்புப் பழைய நிகண்டுகளின் பொருளங்களைப்பொன்டத் தெளிவான முறையை மேற்கொண்டது என்று கருதலாம்.

பன்னிர் தொகுதியாக அமைந்த பெயர்களையும் முக்கியமாக மூன்று தொகுதிகள் ல் சூடுக்கிணிடலராம ஓன்று ஒரு பொருட் பல பெயர்த்தொகுதி. 1.ல் பெயர்களையும் ஒரு குறித்த நெறிமறையில் அமைத்துக் கூறுவது இதேன் இயல்பு திவாகரத்துள் அமைத்துள்ள முதல் பத்துத் தாழைத்திகளும் இவ்வகையினவாம் இரண்டாவது ஒருசொல் பல்பொருட் பெயர்த்தொகுதி இது ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய பல பொருள்களையும் தொகுத்து உரியப்பட்டு திவாகரர் அமைத்த பதினொராந்தொகுதி இது பற்றியது மூன்றாவது பல பொருட்கூட்டத்து ஒரு பெயர்த்தொகுதி இது இரவினை, முதலீடன்றுறப்பேன்ற தொகைப் பெயர்களை விளக்குவது இதனைத் திவாகரத்தின் 12ஆம் தொகுதியில் காணலாம் இம் மூன்று வகையான பெயாத்தொகுதிகளையும் திவாகரத்தைப் பேப்பல்ப் பெற்றுப் பூரண நிகண்டாக என்ன பல. இம் மூன்றாவதையும் தனித்தனியாக மேற்கொண்டு பிறந்த நினைக்கும் உள்ளன. இவற்றிற்கு உதாரணமாக முறையே ‘நாமதீபதிகண்டு’ ஆரும்பொருள்விளக்க நிகண்டு, ‘பொருட்டொகை நிகண்டு’ என்பனவதற்குக் கூறலாம்.

இம்மூன்று வகைகளிலும் ஒருசொல் பல்பொருட்பெயாத்தொகுதியாகிய பதி னொராந் தொகுதிதால் சொற்பிபாருள் உணர்வுக்கு மிகவும் வேண்டப்படுவது. எனவே, சொற்பொருளை விரைவில் கவனத்தில் கொண்டுவரும் வகையில் இவ்தொகுதியைச் செப்பஞ் செய்வதிலும், இதனை விளக்க வெவ்வேறு அமைப்பில் தனி நிகண்டுகள் யாப்பதிலும் பற்றால்ச் சூயன்றுள்ளனர்.

முதலில் பதி னொராந்தொகுதியைச் செப்பஞ் செய்யப்படுத்தவர்களின் முயற்சியை பீநாக்குவேப்பி, எதுங்கூட நயாட்டத் திவாகரர்குத்திரம் செய்த முறையைக் கைவிட்டு 11-ஆம் தொகுதியை ஆதியிறபொருள் அந்தத்துப்பொருள் என்று இருவகைப்படுத்து ஒவ்வொரு பகுதியிலுள்ள குத்திரங்களை அகராதி வரிசாயில் அமைத்துக்கற்க முயன்றுவர் இம் முறையைத் திவாகரத்தைப் பதிப்பித்தவர்களும் மேற்கொண்டிருக்கிறார்கள். பொருள் விளக்க எடுத்துக்கொண்ட சொல் ஒரு குத்திரத்தின் ஆதியில் வாமாயின், அது ஆதியிறபொருள் எனப்படும்

‘அங்கதம் தோணி அரவு மாகும்’

‘வளாண்மை உபகாரம் ஈகையும் விளப்பும்’

என்ற குத்திரங்களில் பொருள் விளக்க எடுத்துக்கொண்ட ‘அங்கதம்,’

'வேளாண்மை' என்ற சொற்கள் சூத்திர முதலில் அமைந்திருத்தல் காணலாம். இங்குணமே, பொருள் கூற மேற்கொண்ட சொல் இருதியில் அமைந்தால், அது அந்தத்துப் பொருள் எனப்படும்.

'ஆடவர் மயிரும் முசுவும் ஓரி'
'காடும் கூடும் கட்சி யாகும்'

என்பவை அந்தத்துப் பொருள்பற்றியவை. இங்குணமே பிங்கல நிகண்டை அச்சியற்றிய சிவன் பின்னொண்பாரும் ஒருசொல் பல பொருட் தொகுதியில், பின்கலர் வகுத்த முறையைத் தவிர்த்துச் சொற் களை அரசாதிக் கிரமத்தில் நிறுத்தி, அவற்றிற்கு உரிய சூத்திரம் களையும் அம்முறையிலேயே முறைப்படுத்தியுள்ளனர். இவையெல் ஸாம் அரசாதி போன்று எளிதில் நிகண்டைப் பயணபடுத்தச் செய்த முயற்சிகள்.

மேற்குறித்த இரண்டு நூல்களிலும் செய்த மாற்றங்கள் பிற்காலப் பதிப்பாசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டவை. அவற்றின் ஆசிரியர் களோ எதுகை நயத்தால் சொற்பொருளை நினைவுட்ட முயன்றனர். எதுகை முறையில் கட்சி எதுகை சகர எதுகை. முதலியாவாகப் பாடுபாடு செய்து, இம்முறையில் சொற்களை எளிதில் காண முயன்றவா சூடாமணி நிகண்டு இயற்றிய மண்டல புருடர் இவர் அமைத்த வகையில் ஓர் எதுகையில் பிற எதுகைச் சொல் விரிவிவரத்துவம். செய்யுளுக்காக வீவண்டாத அடைமொழி களைப் புணர்த்தலும் ஆகிய துறைபாடுகள் உள்ளன ஒரு செய்யுளுக்கும் வகுஞ்செய்யுளுக்கும் ஓர் இயைபு இன்றியும் அமைந்துள்ளது. எனவே இந்திகண்டினைக் கற்றோர், கலப்பு எதுகைச் செய்யுட்களைத் தனிப்பட்பிரித்தும், பிறவற்றை ஆகியிற் பொருள் அந்தத்துப் பொருள் எனப்பாடுபடித்தியும் உள்ள முறை சிற்கில் பிரதிகளில் உள்ளன. சென்ற பத்தொண்பதாம நூற்றாண்டில் வாழ்ந்த வேதகிரியார் என்பவர் சூடாமணியிற் கூறப்பெறாத ஒருசொல் பலபொருட் பெயர்களையெல்லாம் தொகுத்து, இந்திகண்டின் 11-ஆம் தொகுதியிலுள்ள 310 செய்யுட்களை இடையிடையே எதுகை முறைப்பற்றிப் பல புதுச் செய்யுட்களையும் பாடிச் சேர்த்து 583 செய்யுட்கள் கொண்ட தனி நூலாக உரையுடன் செப்பஞ் செய்தனர் இது, 'வேதகிரியார் சூடாமணி' என வழங்கும்.

குடாமனி நிகண்டைப் போலவே பன்னிரு தொகுதியுமடைய நூல்களைச் செய்து, 11-ஆம் தொகுதியில் பலவகையான முற்போக்கு முறைகளைப் பலர் கையாள முயன்றனர். இவ்வகையில் கூறுத்தக்கது உரிச்சொல் நிகண்டு இது சிறு நூலாய் வெண்பா யாப்பில் உள்ளது. இதில் பல்பொருட் சொற்கள் வெண்பாவில் அமைதற்குத் தக்கபடி கொள்ளப்பட்டுள்ளதே தவிர, வேறு சிறப்பாகச் சொல்லுத்தக்க இயல்பு எதுவும் இல்லை கவாதா நிகண்டு கட்டளைக் கலித்துறைச் செய்யுளால் அந்தாதியாக அமைந்துள்ளது. இதனால் இது குடாமனி யிலும் சிறந்த அமைப்புடையது என்று கொள்ளலாம். இதன் பின் னர்த் தோண்றிய பாரதிதீபம் கட்டளைக் கலித்துறைச் செய்யுளால் அமைந்ததாயிலும், அடைமொழியின் றிப் பெயர்களை அமைத்தும் பொருட் பெயர்களை மிகுதியாகத் திரட்டித் தொகுத்தும் செம்மையற அமைந்துள்ளது. ஆண்டிப் புலவர் இயற்றிய ஆசிரிய நிகண்டு அடிமிக்க ஆசிரிய விருத்தத்தால் அமைந்து பொருட் பெயர்களையும் மிகுதியாகக் கொண்டு, எனிய நடையில் அமைந்துள்ளது. பதினேராந் தொகுதி யில் சொற்பொருள்களை எண்ணால் வரையறுத்து உணர்த்தியிருத்தல் இதன் தனிச்சிறப்பாகும்.

இவ்வாறு அமைந்த எதுகைமுறை முதலியவற்றால் சொற் பொருளை எனிதில் கண்டு பயன்படுத்த இயலாது என்று கருதி, நிகண்டுகளில் பின்னர் அகராதி முறையை மேற்கொள்ளலாயினர். இவ்வகையில் எழுந்த முதல் நூல் புலியூர்ச் சிதம்பர ரேவணசித்தர் இயற்றிய ஆகாதி நிகண்டு. அகராதி என்ற பெயரைத் தமிழுலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். பெயருக்கு ஏற்ப இது அகராதியாகவே அமைந்துள்ளது. இதில் முதல் எழுத்து மட்டும் அகராதியில் உள்ளதே தவிர இரண்டாம் எழுத்து முதலியன கவனிக்கப்படவில்லை. அம்முதல் ஒரு பெயர், அம்முதல் இருபெயர் என்று இவ்வாறு இந்நூற் குத்திரங்கள் அமைந்துள்ளன.

பிங்கலந்தை முறையைப் பெரிதும் தமுனிச் செய்யப்பெற்ற கைலாச நிகண்டு என்பதின் பதி னேராந் தொகுதியில் ஓரெழுத் தொருமொழி, ஓரெழுத்தொற் கொருமொழி, ஓரெழுத்தொரு மொழி, ஓரெழுத்தொற் நொருமொழி, மூவெழுத்தொரு மொழி, மூவெழுத்தொற்றொரு மொழி, நாலெழுத்தொரு மொழி என்று ஏழு பகுப்பு உடையதாக உள்ளது. ஓரெழுத்தொற்றொரு மொழியில் மட்டும் அகராதி முறை காண்கிறது.

இதன் பின்னார் மிகவும் எளிதான முறையைப் பின்பற்றிப் 'பல்பொருட் குடாமணி' என்ற நின்டு தோன்றியுள்ளது. இதான் இயற்றிய சகர பாரதியா ஆமா? காம் என்னும் எட்டு நூலைப் பின்பற்றி இதனைச் செய்துள்ளார் அதை நூலை மூன்று கடஞ்சங்களாகப் பகுத்து முதல் காண்டத்தை ஒருசொல் ஒதுபெயர்த் தொகுதியாகவும், இரண்டாம் காண்டத்தை ஒரு சொல் பல்பொருட் பெயர்த் தொகுதியாகவும், மூன்றாம் காண்டத்தைப் பல்பொருட் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி யாகவும் அமைத்துள்ளார்.

இதன் பின்னார் வீரமாழனிவரின் சதுரகாரதி இயற்றப் பெற்றது இது நிகண்டு சன் தரும் பொற்பொருளை அகராதி முறையில் தொகுது துத் தந்துள்ளது. இவர் தமது நூலைப் பெயர்கராதி, பொருளகாரதி, தொடையாசாதி, தொடையாகாதி என்று நான்கு வகைப்படுத்தி யுள்ளார் சதுரகாரதி மிகவும் பயனுள்ள கருவிதாலாகும் இது தோன் நிய பிவுதும் அகராதி கிரமத்தில் எழுந்த நின்டு நூல் பொதிலை நின்டு. இதில் மொழி முதல் எழுத்தில் அகராதிக்கிரமம் மேற்கொண்ட தோடு, இரண்டாம் எழுத்துக்களும் ஒருமேய் அல்லது உயிர் பெய்யெழுத்தின் நியதியைப் பின்பற்றியிருக்கிறது நின்டு நூலை அகராதியோடு ஒத்த நிலையிற் கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சியில் இது மிகவும் சிறப்பாக அமைந்த நூலாகும்

அகராதி முறையில் நிகண்டு கள் செய்யப் பலர் முயன்ற போதிலும், வீரர் மண்டலபுருடரின் குடாமணி நின்டு கந்பாரிடையே மிகவும் போற்றப்பட்டு வந்தது திவாகரம், பிங்கலம் முதலியன குத்திரயாப்பில் அமைந்துள்ளாலும்யால் புலவர்களால் அன் நிச் ச:மானியால் எளிதில் கற்றுப் போற்ற இல்லாத வகையில் அமைந்துவிட்டன. குடாமணியின் விருத்தயாப்பு மனைம் செய்வதற்கு உறுதுணையாய் அலுமயல்வ அது ஏனையவற்றிலும் பெருகவழங்கத் தலைப்பட்டது. குடாமணி நின்டு அமைந்துள்ள பதினேராந் தொகுத்தியின் மரபில் எழுந்த நூல்களுள் காலத்தால் மிக முந்தியது அரும் பொருள் வீளாக்க நிகண்டு. இந்துல் ஒரெதுகை வருக்கத்தில் பிற எதுகைச் சொல் கலவாதெடி அமைந்துள்ளது

இது தோன்றிச் சுமார் ஒரு நாற்றாண்டு சென்ற பின்னார், நாற்றார்த்தத்திலைக் என்ற அரிய நூல் (சுமார் 1850) எழுந்தது. இது விருத்த யாப்பில் அமைந்த பெருநூலாகும். இந்நிகண்டு வடமொழிக்

சொற்களைப் பெரிதும் மேற்கொண்டிர்வது, இதனை அடுத்து யாழிப்பாணத்து வைத்தியலிங்கம் பிள்ளை என்பவர் 'நித்தாமணி நிகண்டு' என்னும் நூல் செய்தனர் (1874). இதுவும் நாநார்த்த தீபிகை யைப்போல வட்சொற்களை மிகுதியாகத் தந்துள்ளது. இருபதாவது நூற்றாண்டாலையில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்கூட நிகண்டு நூல் ஒன்று செய்யப் பெற்றிருக்கிறது. இந்த நிகண்டின் பெயர் 'விரிவு நிகண்டு' என்பது. இதனை இயற்றியவர் வீரவந்தலூர் நா அருணாசல நூவாலராவர். இவர் குடமணி நிகண்டினை ஆதார மாகக் கொண்டு பல வழக்குக் கொற்கஞ்கும் பொருள் தந்துள்ளனர். திருதெநுவேலிப் பிரதீதசத்து வழக்குகள் இந்துரலில் மிகுதியாக உள்ளன.

ஒருசொல் பலவொருள் நிகண்டுகளில் வரவாச் சொற் பெருக்கமும் அதிகரித்துள்ளது. அரசியல் மறுபாடுகளாலும், பிற மொழியார் கூட்டுறவினாலும் நிகண்டுகளில் புதுந்த புதுச் சொற்கள் மிகமிகக் குறைவு. வட்செ நகர்தாஸ் இவற்றில் அளவின் நிப் பெருகியுள்ளன. தமிழ்நூல் மூங்கிலும் உலக மூக்கிலும் புதுந்த, தமிழ் மயமாய் மாறி விட்ட வட்சொற்களை நிகண்டு என் கீழ்க்கொள்கூதல் மிகவும் பொருத்தமே. ஆனால், இருவகை மூங்கிலும் இல்லாத வட்சொற்களும், வட்செ மொழியில்கூட மிக அருகாக்கும் சொற்களும், பிற்கால நிகண்டுகளில் காணப்படுகின்றன. இவ்வகை வட்சொற்கள் வழக்கினுள்பயின்று வருதல் இயலாத காரியம். கால அடைவில் சொற்பொருள்விலாற்றில் குறைந்தும், வேறு சிலவற்றில் பலவாறாகப் பெருகியும் ஆட்சியில் அமைந்துள்ளன வட்செ மூங்கில் சொற்களின் உச்சாரண பேதத்தை ஒழித்துத் தமிழில் ஒருவகை நிறாகக் கொள்ளுதலிலும் பல பொருள்கள் ஏற்பட்டுள்ளன. நிகண்டு ஆசிரியர்கள் இருவகை வழக்குகளையும் அறிந்து நூல் இயற்றுக்கலீல சிற்சில இடங்களில் பிழைப்பட்டும் உள்ளனர். இதனால் நிகண்டுகளில் பல சொல் வழக்களும் பொருள் வழக்களும் புதுந்துள்ளன. இவை செல்லாம் நுனித்து நோக்கி உணரத்தக்கணவராகும்.

தமிழ்க் கொற்களான் சியத்தில் நிகண்டுகள் சிறந்துகோர் இடத்தைப் பெற்றுள்ளன தீவாகம், பிங்கலம் முதலிய : மூழை நிகண்டுகள் நல்ல முறையில் பரி சொத்தது இன்னும் : திப்பிக்கப் , பெறவில்லை. அச் சேறாது உள்ள நிகண்டுகளும் உள்ளன இந் நிகண்டுகளையெல்லாம்

நல்லமுறையில் பதிப்பித்தல் தமிழ் அகாராதியைச் செம்மையூற் இயற்றுதற்குப் பெரிதும் உதவும் 'தமிழ் அகாராதியின் ஆதார நூற்றொகுதி' என்னும் வரிசையில் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் நீ ஆண்டுகளுக்குமுன், நாமதீப் நிகண்டு அரும்பொருள் விளக்கநிகண்டு பொதிகை நிகண்டு, கயாதர நிகண்டு ஆகியவற்றை நல்லமுறையில் பதிப்பித்துள்ளனர். கைலாச நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகியவைகளைச் சிற்சில பத்திரிகைகளில் சிறிதுசிறிது வெளியிடத் தொடங்கினர் அம் முயற்சி முற்றுப் பெறவில்லை. அச்சில் வந்துள்ள வேறுகில் நிகண்டுகள் மீண்டும் ஆராய்ந்து பதிப்பிக்கும் நிலையில் உள்ளன. இலக்கியங்களிற் தோலவே, வெண்பா, ஆசிரியம், விருத்தம், கட்டளைக் கலித்துறை முதலிய பாக்களில் எல்லாம் நிகண்டு நூல்களைச் செய்ய முயன்ற புலவர் பெருமக்களின் முயற்சிகளை அழியாது பாதுகாத்தல் மிகவும் அவசியம். தமிழ் மொழியில் சொற்பொருள் வரலாற்றைத் தெளித்தின் உணர இந்திகண்டு நூல்களைப் போற்றிக்காத்தல் தமிழ் மக்களின் முதற்பெருங் கடனாம்.

தமிழ் நிகண்டுகவின் தோற்றும் வளர்ச்சியும்

நிகண்டு கற்றவின் இன்றியமையாமை

இலக்கிய இலக்கணங்களைப் பீரவே நிகண்டு¹ என்பதும் தமிழ் மொழியின ஒரு தனிக்கூறு ஆகும் இலக்கிய இலக்கணங்களின் பயிற் சிக்கு முன்பாகவே நிகண்டு படித்தல் வேண்டும் என்பத். அவற்றில் வரும் சொற்பாருள் விளக்கத்திற்குத் துணை நிற்கும் நூல் நிகண்டு ஆதலின் கல்வி நிலையில் அது முதலிடம் பெறுவதாகிறது.

மாதவச் சிலஞான சுவாமியன் நங்களும் விருத்தியுரையுள் இலக்கணம் கேட்டற்குரியார் எத்தனையாவராயிருத்தல் வேண்டும் என்பது பற்றிக்கூறுமிடத்து,

‘யாவரும் உணர எனவே முன்னர் நிகண்டு
கற்றுச் செய்யுள் ஆராய்ச்சியுடையார்க்கே அவற்றை
ஆராய்வுழி அவற்றின் கண் உளவாகிய செய்கை
வேறுபாடுகளும் சொன்னுமிடபு பொருண் முடிபு
வேறுபாடுகளும் இன்னொவென்று துணியப்பட மையின்,
அவற்றைத் துணிச்துறிய வேண்டி இவ்வியற்றமிழ்
நூல் கேட்டறிதலின் கண்ணேன ஊக்கம் செல்லு
யாகலின் அவை ஆராய்ந்துபின்னர் இது கேட்டற்
பாற்றென்னும் யாப்பும் அவை யாராய்ந்தோர்
இது கேட்டற்குரியர் என்னும் கேட்போரும்’

(நன்னூல் சிறப்புப் பாயிரஉரை)

என்று விளக்கம் தந்துள்ளார்கள். இதிலிருந்து தமிழ் பயிலத்தொடங்குவார் நிகண்டு நூல் கற்பது இன்றியமையாததாக முன்பு கருதப்பட

தா என்பது விளங்கும் முன் னாளில் தமிழ் பயின்றார் முக்கியமாகச் சூடாமணி நின்னடு நூலை மனப்பாடன்று செய்து ஒப்பித்தலைப் பெரிதும் வற்றுவத்தி வந்துள்ளனர். திவாசாரம், பங்கலம் முதலிய பழைய நிகண்டுகளையும் மனப்பாடன்று கெய்யது அந்தாலோக் கலவி முறையாம்.

நிகண்டுச் சலவிக்கு இத்துணை முதன்மை உளித்தகீதன் என்று ஏற்றுக் கீதிப்போம். சொற்களின் பொருள்களைத் தெளிவற அறிவு தற்கு நிகண்டு நூல் உறுதுணையாய்களாது. இக்காலத்தில் பெருக வழங்கும் அசாராதிகளின் நிலையில் அந்தான் நின்னடுகள் : யன் தந்துள்ளன, எனவே, பழுப்புவர்கள் நிகண்டு பலில்வதனைப் பெரிதும் வற்றுவத்தி வந்துள்ளனர்.

நிகண்டுப் பெயர் வரலாறு

'நிகண்டு' என்னும் 'சொல்லுக்குக் கூட்டம் அவ்வது தொகுதி என்பது பொருளாம் உயர்தினை அஃறினை பற்றிய பெயர்களையும் விளைபற்றிய, பெயர்களையும் பாகுபடுத்தி அவற்றைத் தொகுத்துக் கூறுவதோடு அச் சொற்களின் பொருள்களையும் வரையறுத்து உணர்த்துவது நிகண்டு நூல்களிடப் பொலு இயல்பாகும். எவ்வே, மொழி, பழிற்சிக்கு இது ஏற்றதோரு கருவி நூலாய் அமைந்துள்ளமை விளங்கும்.

'நிகண்டு' என்னும் பெயர் வடமொழிப் பெய்சீ; வட மொழியில் வேவாங்கஞ்சுத் தூரிய அங்கங்கள் ஆற்றுள்ள இது ஒன்றாகும். அங்கீகேவதச் செறங்கஞ்குரிய பொருளை விளக்கும் பகுதியாக இது உள்ளது. இச்சொல் பின்னாளில் தமிழுக்கில் எழுந்த சொற்பொருள் ரணர்த்தும் நூல்கஞ்சுக்கும் பெயராய் வழக்கில் நிலைபெற்றுவிட்டது.

நிகண்டு என்பதனை நிழந்தது என்னும் தலைச் சொல்லிருந்து மருவி வந்ததாகச் சிலர் கருதுகின்றனர் இது தேரான ஒலி மாற்று முறை அமைப்பாயில்லை. அதனைத் தமிழ்ச் சொல் என அறுதியிடும் துணிசீன் அடிப்பாடையில் வலிந்து கூறும் ஒரு குறிப்பு என்று இத்தகு விளக்கம் எவ்வாரும் ஒப்பத்தக்கதன்று

வேதாங்கம் ஆற்றுள்ளன்று நிகண்டு

வேதச் சொற்களை விளக்கும் நூலை நித்தம் என்றும் வழங்குவர் மணிமேகலையில் சமயகணக்கர் தந்திறம் கேட்டகாதையில் வரும்,

கற்பங்கை சந்தங்கால் எண்கண
தெற்றென் இருந்தம் கெவி, சிக்கை மூக்கு,
உற்று வியாகரண முகம் பெற்றுச்
சார்மில் தோன்றா ஆரண் வேதக்கு
ஆதி அந்தம் இல்லை அரு நெறி எனும்
வேதியன் உரையின் விதியும் போட்டு' (சமயக். 100 - 105)

என்னும் பகுதி வீவதாங்களாகிய ஏற்பாடு, சந்தீப்பிச்சிதி, சோதிடம், நிருத்தம், சிக்கை, வியாகரணம் என்னுப் ஆற்றனையும் * உருவகமாகப் பேசுகிறது இவற்றுள் நிருத்தம் என்பது வேதச் சொற்களின் விளக்கம் என்பதனை 'உலகியற் சௌல்லையொழித்து வைதிக்கச் சொல்லை ஆராயும் நிருத்தமும்' என நக்கினார்க்கினியர் உரைப்பதனாலும் (தொல். புறத். '0 வரை') தெளியலாம். வேதச் சொல் விளக்கமாகிய நிருத்தம், அதாவது நிகண்டு பின்பு உலகியற் சொல் விளக்க நூல்களுக்கும் உரிய பெயராய் வழங்கத் தலைப்பட்டுள்ளது.

உரிச்சொல் என்பதுவே தமிழ்ப் பெயர்

தமிழில் நிகண்டு என்பதனை முன் பெஸ்லாம் 'உரிச்சொல்' என்றே வழங்கி எந்தனர் பிங்கலம் முதலாம் நல் ஸோலார் உரிச்சொலின் நயந்தனர் கொலே' என நன்னாலில (460) பவணந்தி முனிவர் பிங்கல நின்னாடு நூலை 'உரிச்சௌல்' என்றே குறிப்பிட்டுள்ளமைகாணலார். இந்த நன்னாலுக்கு உரை வழங்கிய பழைய உரைகாரராகிய மயிலை நா தர், இசிகுத்திரத்தின் உரையில், 'பிங்கல முதலான உரிச்சொற் பனுவல்களுள்' என்று எழுதுகின்றார். இதனால் 'உரிச்சொற்பனுவல்' என்னும் வழக்கம் இதற்கு உள்ளமை தெரியவரும் கயாதர் தாம் இயற்றிய நிகண்டு நூலாகிய கயாதரத்தில்,

'ஒங்கிடப் கேதனன் பற்றுமறவாத்
தேவைக் கயாதரன் தொல்
வேதியன் செய்த உரிச்சொற்
பனுவலும் மேம்படுமே' (2)

என்றும்.

* 'ஆது அங்கம் மந்திரம், வியாகரணம், நிகண்டு, சந்தோ பிசிதி, நிருத்தம், சோதிடம்.'

— தொகாம் 2371 (12 : 87)

‘... தண்டமிழோர்
 விரும்பிய கோவை உரிச்சொற்
 பனுவல் வியந்துரைத்தான்
 பெரும்பொருள் கண்டகையாதான்
 தேவைப் பெருங்தகையே’ (566)

என்னும் வரும் இடங்களில் ‘உரிச்சொற்பனுவல்’ என்னும் வழக குண்ணம் சுட்டப்படுதல் காணலாம். தமிழ்ப் பெயராய் அமைந்த இப்பெயர் வழக்கு எக்காரணாத்தாலோ பெருந் வழங்காது போயிற்று. ‘நிகண்டு’ என்பதே பின்னாளில் பெருவழக்காயிற்று காங்கேயர் செய்த ‘உரிச்சொல் நிகண்டு’ என்பதில் பழைய வழக்கும் புதிய வழக நும் இணைந்து காணப்படுகிறது.

சொற்பொருள் விளக்கமுறை வழிகாட்டி

தமிழ் நிகண்டுகளின் சொற்பொருள் விளக்கமுறைக்கு வழிகாட்டிய முதல் நூல் தொல்காப்பியமோகும். இப்பெரு நூலின் ஒரு பகுதி யாகிய சொல்லத்திகாரத்திலே ‘உரியியல்’ என்னும் பகுதி உள்ளது. இவ் வியலில் வெளிப்படப்பொருள் விளங்காத 120 உரிச்சொற்களின் போருள்களை ஆசிரியர் தொல்காப்பியர் விளக்கியுள்ளார்

‘உருவுட் காகும் புரையுயர் பாகும்’ (உரி. 4)
 குருவும் கெழுவும் சிறநா கும்மே’ (உரி. 5)

இங்கே உரு, புரை, குரு கெழு என்னும் சொற்களின் பொருள் விளக்கப்பட்டுள்ளமை காணலாம்.

‘செழுமை வள்ளும் கொழுப்பு மாகும்’ (உரி. 56)
 ‘விழுமம் சீர்மையும், சிறப்பும் இடும்பையும்’ (உரி. 57)

இக்கே ‘செழுமை’, ‘விழுமம்’ என்னும் சொற்களுக்குரிய பல பொருள்கள் உணாதத்திப்படுகின்றன. இவ்வாறு சொற்களின் பொருளை விளக்க அடுத்தடுத்து வரும் நூற்பாக்கள் எதுகை நயம் பொருந்த அமைந்துள்ளனம் கவனிக்கத்தக்கது இவ்வகையான எதுகையுமும் பொருளின் கூறுகளும் வளர்நிலையுற்று நிகண்டுகள் பலவாய்த் தோன்றலாயின.

நன்னூல் இயற்றிய பலணாந்திமுனிவர், பிங்கலம் ஓன்றனையே குறிப்பிட, அதன் உரைகாரராயிய சங்கர நமச்சிவாயப்புலவர், பிங்கலம்,

திவாகரம், குடாமணி என்னும் வரிசையில் இம்முன் ரு நிகண்டுகளையும் முதன்மையாய் எடுத்துக்காட்டியுள்ளார் (நன் 160 உடை) முதன்மையான நிகண்டுகளாகிய திவாகரமும், பிங்கலமும் தொல்காப்பியத்தைப் போல நூற்பா அமைப்பில் உள்ளமை கவனிக்கத்தக்கது.

நிகண்டுப் பொருள்வரையறை

சொற்றொருள்களை வரையறுத்து உணர்த்தும் பகுதி நிகண்டு நூல்களில் ஒரு முக்கிய கூறாய் அமைந்து விளங்குகின்றது. இப்பகுதி நூலின் இறுதியில் அமைந்து, சொற்பொருள் விளக்கக்களஞ்சியமாய்க் காணப்படுகிறது. மேலும், தெய்வப்பெயர் மக்கடபெயர் முதலியன வராக ஒரு பொருளஞ்சிய பல பெயர்களையும் தொகுத்துக்கூறும் பகுதி நூலின் முதற்பகுதியாகும் இங்ஙனமாகப் பொருள்களை வகைப்படுத்துவதற்கும் தொல்காப்பியம் உதவியுள்ளது.

தொல்காப்பியச் சொல்லதிகாரத் தொடக்கத்திலேயே சொற்கள் உயர்தினை, அஃநினை என்னும் இரு பகுதியாய்ப் பிரிந்து பொருள்விளக்கும் இயல்பு புலப்படுத்தப்பட்டுள்ளது உயர்தினை என்பதில் தெய்வப்பெயர் மக்கடபெயர் என்பவையும் அடங்கும்.

'உயர்தினை என்மனார் மக்கட சுட்டே
அஃநினை என்மனார் அவரல் பிறவே;
ஆயிரு தின ணாயின் இசைக்குமன சொல்லில்.'

(தொல். சொல் 1)

'பெண்மை சுட்டிய உயர்தினை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்விலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்விலைக் கிளவுயும்
இவ்வென அறிவும் அந்தந்தமக் கிலவே
உயர்த்தினை மருங்கின் பால்பிரிங் திசைக்கும்'

(தொல். சொல். 4)

என்னும் நூற்பாக்கள் தெய்வப்பெயர், மக்கடபெயர் ஆகியவற்றை உயர்தினை எனப் பாகுபடுத்திக் கூறுகின்றமை காணலாம்

தொல்காப்பியப் பொருளாதிகாரத்தில் கருப்பொருள்களையும்,
'தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைதீ
அவ்வகை பிறவும் கருவென மொழிப'

(தொல். பொருள். 18)

என்னும் நூற்பாயும் நிகண்டின் தொகுதிக் கூறுபாடு அமைக்க

மூலமாயிருந்திருத்தல் வேண்டும் என்னையும், இங்கே ஒரேய் வம் முதலில் சட்டப்படிவது பேப்ளவே நின்னாடுகளில் தெய்வப்பெயர்த் தொகுதி முதலிடம் பெறுகிறது விவசுகினி பெயர்த் தொகுதி மரப் பெயர்த் தொகுதி என்பவற்றை மேற்படி நூற்பாவில் வகும் மர, புன், மரம், என்பன காட்டும் உணா, பலறை, யாழ் என்பன பல்பொருட் பெயர்த் தொகுதி. செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி ஆகியவற்றிற்கு அடியெடுத்துக் கொடுத்தன என்னவாம்.

வேற்றாரு வகையாய் நோக்கினால் உயிர்களின் பிறப்பு முறை கொண்டும் பொருள்களைக் கூறுபடுத்தியிருக்கலாம் என்றும் கருத இடமுண்டு தீவர், மக்கள் விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்றும் எழுவகைப்பிறப்பில் தேவர், மக்கள், விலங்கு. மரம் எனவாரும் நான்கு தொகுதிகளின் பெயர்களுக்கான கூற உள்ளைமகாணவாம்.

திவாகரத்தில் தொகுதிப்பாகுபாடு

ஆதி நிகண்டு நூல் எனப் போற்றப்பெறுப் பிறகாரம். நிகண்டு நூல்களுக்கு வழிகாட்டியாய் வி. பி பி ஆம் நூற்றாண்டளவில் சிதாங்கியது. இத்தூலில் ஆர்சியர் புவாரர் வகுகுத்துள்ள தொகுதிப் பெயர் அடைவு பின்னால் நிகண்டுகளுக்கும் வழிகாட்டியாய் அமைந்து விளங்குகிறது. திவாகரத்தில் தொகுதிப் பாகுபாடு பின்வருமாறு:

1. தெய்வா பெயர்த் தொகுதி
2. மக்கடபெயர்த் தொகுதி
3. விலங்கின் பெயர்த் தொகுதி
4. மரப் பெயர்த் தொகுதி
5. இடப் பெயர்த் தொகுதி
6. பல் பொருட் பெயர்த்தொகுதி
7. செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி
8. பண்பு பற்றிய பெயர்த் தொகுதி
9. செயல் பற்றிய பெயர்த் தொகுதி
10. ஒவி பற்றிய பெயர்த் தொகுதி
11. ஒரு சொல் பல்பொருட் பெயர்த்தொகுதி
12. பல்பொருட் கூட்டத்து ஒரு பெயர்த்தொகுதி.

எல்லாப் பொருள்களும் உயர்தினை, அஃநினை என்றும் பெரும் பிரிவினுள் அடங்குமாதவின், இப்பண்ணிரண்டில் முன் நிரங்கு உயர்தினை குறித்தும் ஏனையவை அஃநினை குறி த் து ம் அமைந்தவை, உயர்தினைப் பகுதியில் தெய்வத்தின் முதன்மை கருதி முதலிலும், அடுத்து அறிவு வகையில் சிறப்புடைய உயிர் மனித இனமாதவின் மக்கட் பெயரை அடுத்தும் ஆசிரியர் திவாகரர் தொகுக்கலாயினர். அஃநினைப் பெயர்கள் உயிருள்ளன உயிரற்றன என இரு கூறுபடுவன ஆதவின். உயிருள்ள ஈரவிலும் முதல் ஜயநிவவரை உள்ள வீலங்கின் பெயர் மூன்றாவதாகவும். ஓரநிவுயிரினமான மரப்பெயர் அதனை அடுத்தும் வைக்கப்பட்டுள்ளன. பொருள்களுக்கு நிலைக் களமான இடவகைப்பெயர், ஜந்தவாதாக அ மை கி ற து. அடுத்து இடத்தின்கண் உளதாகும் பொருள்கள் கருதப்படுகின்றன. பொருள்கள் இயற்கைப்பொருள், செயற்கைப்பொருள் என இரு வகைப்பட்டு மாதவின் பல்பொருட்பெயர்த் தொகுதி, செயற்கைவடிவப் பெயர்த் தொகுதி ஆகியவை அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ளன. பொருள்களின் தன்மை, இயக்கம் பற்றிய பெயர்க்கூறுகள் பண்டு பற்றிய பெயர்த்தொகுதி, செயல் பற்றிய பெயர்த்தொகுதி என அமைக்கப்பட்டுள்ளன. இறுதிப் பகுதியனவரான மூன்று தொகுதிகளும் சொல் பற்றிய ஆராய்ச்சிகளாகும். ஒவி பற்றிய பெயர்த் தொகுதி என்பது சொற்களின் பற்பல கூறுபாடுகளையும் விளக்குவதாகும் ஒரு சொல் ஹக்குரிய பல பொருள்களையும் வகுத்துரைக்கும் பதினொன்றாம் தொகுதி ஒரு முக்கியமான பகுதியாகும். இருசுடர், முக்குணம் என்றாற்போலத் தொகைப் பெயர் விளக்கமாயும் முன் கட்டாது ஒழிந்த பல பொருள்களின் விளக்கமாயும் இறுதித் தொகுதி அமைந்துள்ளது. இவ்வாறாகச் சொற்பொருட் கூறுகளை நிகண்டாசிரியன்மார் காரணகாரிய முறையில் வகைப்படுத்தி முறைப்படுத்தியுள்ளனர்.

பன்னிருதொகுதிப் பாகுபாடு

இனி பன்னிரு தொகுதிகளிலும் பாங்குற அமைந்துகிடக்கும் பொருட் கூறுகளையும் சற்றுக் காண்போம். தெய்வப் பெயரில் அருகன், சிவன், திருமால் முதலிய தெய்வப் பெயர்களோடு நாள் கோள்களின் பெயர், காலப்பெயர், பருவப்பெயர், மழை, மேகம் முதலிய வற்றின் பெயர்களைத் தந்துள்ளார். தெய்வப் பெயர்களுள்ளும் ஆன் தெய்வப்பெயர் முதலிலும் பெண் தெய்வப் பெயர் பின்னருமாக முறைப்

படுத்தி உரைக் கிறார் மக்கட் பெயர்த் தொகுதியில் மனிவர் முதலிய மக்களினத்தார் பெயர் களையும் மக்களின் உறுப்புகளுக்கு உரிய பெயர் களையும் தொகுத்தள்ளார். விலங்குப் பெயரில் மிகுகம், பறவை ஊர்வன, நீர்வழவன், இவற்றின் இளமைப்பெயர் உறுப்புப்பெயர், ஆகியவை தரப்பட்டுள்ளன. மரப்பெயர்த் தொகுதியில் மரம், செடி தொடி, பூ, காய், கனி தானியவைக் முதலியனவும் இடம் பெற்றுள்ளன இடப்பெயர்த் தொகுதி என்பது உலகம் நாடு, நார், ஊர், மனை மலை, ஆறு, நீர்நிலை, முதலியவற்றின் பெயர்களைக் கொண்ட தொகுதியாகும் பல்பொருட்பெயர்த் தொகுதியில்பொன் மனி, விரைப் பொருள், உணவுவைக் முதலியன கூறப்பட்டுள்ளன. செயற்கை வடிவப்பெயரில் ஆயுதங்கள் ஆரங்கங்கள், உடைவகை, ஊர் திவைகள் விளையாட்டுக் கருவிகள் முதலியவற்றின் பெயர்களைக் காணலாம் பண்பு பற்றிய பெயர்த் தொகுதியில் காட்சிப் பெருள் உணர்விற்குப் புலப்படும் உண்மைப் பொருள் இவற்றின் குணத் தொடர்பு பற்றிய பெயர்கள் ஆயுதங்கள் தொகுதியில் பெயர்கள் பலவும் இடம்பெற்றுள்ளன ஒவிபற்றிய பெயர்த் தொகுதியில் சொல்வதை பாவதை, யாழ்வகை, இசைவைக் முதலியன பற்றிய பெயர்களைக் காணலாம். ஒரு சொல் பல் பொருட்பெயர்த் தொகுதியில் ஒருசொல்லுக்குரிய பல்வேறு பொருள்களும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. இறுதித் தொகுதியாகிய பல் பொருட் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதியில் இருசுடர், எண்குணம், என்றாற் போன்ற தொகைப்பொருள்களின் விளக்கத்தைக் காணலாம் இவற்றால் பன்னிரு தொகுதிகளிலும் இடம் பெற்று விளங்கு கும் பொருட் கூறுபாடுகள் ஒன்றந்தொன்று இயைபுடைய முறையில் அமைக்கப்பட்டுள்ளமை தெரியவரும்

நிகண்டின் முப்பெரும் பகுதி

பொருள் களின் கூறுபாடுகள் எல்லாம் விளக்கமாகப் புலப்படும் வகையில் பன்னிரு தொகுதியாக ஆசிரியர் தீவாகர் முதலியோர் பதுத்துக் காட்டியபோதிலும் அவற்றின் பொது இயல்புகளைக் கருதுங்கால் மூன்று பெரும் பகுதியாக நின்னும் பகுதிகளை அடக்கிவிடலாம் முதல் பத்துத் தொகுதிகளும் ஒவ்வொரு பொருளுக்கு முரிய பல பெயர்களையும் தொகுத்து உரைப்பனவாம். எனவே இவற்றை ஒரு பொருட் பல் பெயர்த் தொகுதி என்பர்

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய பல பொருள்களையும் விளக்கிச் சொல்வது பதினேராந் தொகுதி. இது அசராதிபோல ஒரு சொல்லின் பல ரொருள்களையும் விளக்கும் பகுதியாதலின் இது மிகவும் முக்கிய மாகக் கருதப்படும். ஒரு சொல் பல்பொருள் விளக்கம் என்று இப் பகுதியைக் குறிப்பிடலாம்.

முன் ராவது பெரும் பகுதி பல்பொருட் கூட்டத்து ஒரு பெயர் விளக்கும் தொகுதி. இதில் தரப்பட்டுள்ள செய்திகள் பெரும்பான்மையும் தொகைப் பெயர் விளக்கமே

இம் மூலகைக் கூறுகளும் நிரம்பப் பெற்றதாய், பன்னிரு தொகுதி களின் அமைப்பையும் உள்ளடக்கியதாய் அமைந்த நிகண்டு நூல்கள் பல. திவாகரம், பிங்கலம், உரிச்சொல்லநிகண்டு, கயாதரம், பாரததீபம், சூடாமணி, ஆசிரிய நிகண்டு, கைலாச நிகண்டு பல்பொருட் சூடாமணி முதலியன இவ்வகையில் அமைந்தனவாகும்.

அன்றியும் மேலே சுட்டிய முப்பெருங் கூறுகளுள் ஒவ்வொன்றையும் தனித்தனியே கொண்டு விளக்கப்பெற்ற நிகண்டு நூல்களும் உள்ளாமதீப நிகண்டு என்பது ஒரு பொருட் பல பெயர் மட்டும் கொண்டது.

ஒரு சொல் பல்பொருள் தொகுதி விளக்கமாக அமைந்த தனி நிகண்டுகள் அசராதி நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு, நாநார்த்த தீபிகை முதலியனவாம்.

தொகைப் பெயர் விளக்கமாக அமைந்த நிகண்டு நூல் பொருட் தொகை நிகண்டு.

ஒருசொல் பல்பொருள் தொகுதியில் மாற்றமும் ஏற்றமும்

இவற்றுள் ஒருசொல் பல பொருள் தொகுதி சொற்பொருள் வளர்ச்சியினை ஆராய்வார்க்கு மிகமிக இன் நியமையாதது. ஆதலின், இப்பகுதியை நிகண்டாசிரியர்களும் நிகண்டுப் பதிப்பாசிரியர்களும் வெவ்வேறு வகையில் சீர்த்திருத்தி அமைக்க முற்பட்டனர்.

திவாகரர் பல்பொருட் சொற்களை எதுகைமுறை அமைப்பில் இணையுமாறு ஒருவகை முறையில் நூற்பாக்கண ஆக்கியிருந்தார் அவற்றைக் கற்று மனனம் செய்வதற்கு இம்முறை ஏற்றதாயிருந்தது. ஆயினும் குறித்த ஒரு சொல்லை எளிதில் காணப்பதற்கு இம்முறை பயன்படுவதாயில்லை.

பின்னாளில் அகாராதி முறையின் பயன் உணரப்பட்டது. அகர வரிசையில் சொற்களை எளிதில் கண்டு பயன் சொள்ளுதல் எனிறு. திவாகரர் அமைத்திருந்த எதுகை முறை நூற்பாக்களைப் பின்னை-யோர் ஆதியிற் பொருள் அந்தத்துப் பொருள் என இரு கூறு படுத்தினார்

அங்கதம் தோளனி அரவும் ஆகும்
அண்டர் தேவரும் ஆயரும் ஆகும்.
அம்பரம் கூரையும் கடலும் ஆகாயமும்.

இவ்வாறு வருவன் ஆதியிற் பொருள் பற்றிய நூற்பாக்கள். விளக்க எடுத்துக் கொண்டுள்ள சொல் நூற்பா முதலில் இடம் பெறுவதால் இவ்வாறு குறிப்பிட்டனர்.

கடலும் நிலனும் சேறும் அளக்கர்
ஆடவர் மயிரும் முசுவும் ஓரி.
காடும் கூடும் கட்சி ஆகும்.

இவற்றைப்போல் விளக்கப்பெறும் சொற்கள் ஈற்றில் அமையுமாறு வருவனவற்றை அந்தத்துப் பொருள் என்பர். இங்குணம் இருகூற்றில் அமையும் நூற்பாக்களை அவ்வப் பகுதியில் வரும் சொற்கள் அகர வரிசையில் அமையுமாறு மாற்றி அமைத்தனர் கி.பி 1702 ஆம் ஆண்டில் ஏழுதப்பெற்ற எடே இந்த வகையில் உள்ளது இம் முறை. யைப் பின்பற்றி அமைந்த எட்டுச்சுக்களும் பலவாம் திவாகரத்தை அச்சிட்டோர் பின்னாளில் மாறி அமைந்த வகையில் ஆதியிற் பொருள் அந்தத்துப் பொருள் என்று பகுத்தே அச்சியற்றியுள்ளனர். ஆசிரியர் திவாகரர் அமைத்த முறையில் பதினொன்றாம் தொகுதி இதுகாறும் அச்சிடப்படவேயில்லை.

பிங்கலந்தையில் பல பொருள் ஒரு சொல் கை விளக்குவது பத்தாம் தொகுதியாகும். திவாகரர் அமைத்த முறையினை ஒட்டியே பிங்கலரும் இப்பகுதி நூற்பாக்களை எதுகைமுறை இயைபு கருதி அமைத்திருந்தனர். ஆணால் அதனை அச்சிட்ட சிவன்பிள்ளையவர்கள் பிங்கலர் கொண்ட அமைப்பைக் கையிட்டுவிட்டார். அகராதிக் கிரமத்தில் சொற்களை நிறுத்தி அவற்றிற்குரிய நூற்பாக்களையும் நிலப்பட அமைத்து வெளியிட்டுள்ளார் இந்திகண்டிலும் இத்தொகுதி ஆசிரியர் அமைத்த முறையில் இதுவரை அச்சிடப்படவில்லை

பிங்கலர் அமைத்துள்ள ஒரு சொல் பஸ்பொருள் தொகுதிச் சூத்திரங்களை நோக்கினால் முந்திய ஒன்பது தொகுதிகளிலிருந்தும் குறித்த ஒரு முறை பற்றிச் சொற்களைத் தெரிந்தெடுத்து நிறுத்தி, அம்முறையில் அவற்றின் பொருள்களையும் விளக்கி நூற்பா இயற்றியுள்ளார் என்பர். இது குறித்துப் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் தந்துள்ள விளக்கம் ஊன்றிக் கவனிக்கத்தக்கது; பிங்கல நிகண்டு ஏட்டுப்பிரதியில் கண்டவாறு பதினொராந்தொகுதி யின் முதன் மூன்று குத்திரங்களை எடுத்துக்காட்டிப் பிள்ளையவர்கள் தரும் விளக்கம் வருமாறு :

1. தூங்க மலையு நிலையுங் தானுஞ் சங்கரன் பெயருங் தானு வாகும்.
2. இரவியு மெனையா ஸீசன் பெயரும் ஒருநாண் மீனு மொழியுஞ் சோதி.
3. ஆதி பழைமையு மரனது நாமமு முதலுமே ரோட்டமு மொழியப் படுமே.

இங்கே ஒரு நுண்ணிய விஷயம் நன்கு விளங்குகிறது. தானு, சோதி, ஆதி முதலிய சொற்கள் பிங்கலந்தமிலுள்ள வானவர் தொகுதியில் சிவபெருமானுக்குரிய பெயர்களாக ஒத்தப்பட்டுள்ளன. இவற்றை நோக்கியவளாவில் 10 -வது தொகுதிக்குரிய சொற்களைத் தாம் இயற்றியுள்ள முதல் ஒன்பது தொகுதிகளினினின்றும் குறித்த ஒரு முறை பற்றித் தெரிந்தெடுத்து நிறுத்து, நிறுத்த முறையில் அவற்றின் பொருள்களைச் சூத்திரித்துப் பிங்கலர் இத்தொகுதியை அமைத்துள்ளாராதல் வேண்டும்.”

இதிலிருந்து முதலில் விளக்கிய ஒருபொருட் பல்பெயர்கள் ஒரு சொல் பஸ்பொருள் தொகுதியில் வேறுவகையான முறையில் மாறி விளக்கம் பெற்று வருகின்றன என்பது கணித்தறியத்தக்க ஒன்றாகும் என்னும் குறிப்பு வெளிப்படுதல் காணலாகும்

பிங்கலர் ஒரு சொல் பஸ்பொருட் தொகுதிச் சூத்திரங்களை எதுகை நயம்பட அமைத்துள்ளாரேனும் பொருள் விளக்கத்திற்குரிய பலபொருட் சொற்கள் எதுகை நெறியில் அமையவில்லை. இதனால் இவர்தம் முறை கற்று நினைவில் வைத்துப் போற்றுதற்கு எளிதாயில்லை. இவருடைய முறையைப் பின்வந்தார் பலரும் மேற்கொள்ளாமைக்கு இதுவும் ஒரு காரணமாதல் கூடும் என்று கருதலாம்.

குடாமணி நிகண்டில் நேர்ந்த வளர்க்கி

மண்டலபுருடர் இயற்றிய குடாமணி நிகண்டின் ஒரு சொல் பல் பொருள் தொகுதி முற்றும் எதுகை முறையாய் அமைந்துள்ளது. ஒரே எதுகையுள்ள சொற்களைத் தொகுத்து ஒரே இடத்தில் அமைத்து விளக்கம் தரமுன் நமைச் சிறப்பாகும்.

'நடைபெறு ககர மாதி னகரவீ நெதுகை யாகப் படியிலோர் சொற்பொருட்பல் விதத்தொகை பகர வூற்றாம் '

எனக் ககசம் முதல் னகர எதுகை சுறாகப் பாகுபாடு செய்துள்ளனமையை மண்டலபுருடர் குறிப்பிட்டுள்ளார் எதுகை முறையில் மண்டலபுருடர் பாகுபடுத்தினாராயினும் ஓரெதுகையில் பிற எதுகைச் சொல்லும் விரவி வருதல் ஒரு சிறு குறைபாடே. எடுத்துக்காட்டாக, ககர வெதுகையில் முதற்செய்யுள்ள மூன்றாவது அடி,

'மகரமே சுறாப்பூங் தாதாம் வசிகூர்மை வசியம் வாளோ '

என்று உள்ளது. இங்கே ககாவெதுகையில் ககரவெதுகைச் சொல் ஸாகிய 'வசி' என்பதன் பொருளும் விரித்துணர்த்தப்படுகின்றது இவ்வாறே பல இடங்களிலும் ஓரெதுக்கக் கூறுபாட்டில் பிற எதுகைக் கலப்பும் உள்ளது. இவ்வகைக் கலப்பிற்கு விருத்தப்பாடல்களில் வரும் மோனை உறுப்புக் காரணமாதல் கூடும் என்பர்.

இதுவேயுமன் நி ஒரு செய்யுனுக்கும் அதனை அடுத்து வரும் செய்யுனுக்கும் ஓர் இயைபும் இல்லை எனவே எனிதில் நினைவில் முறைப்படக் கொள்வது இயலாது. அடைச்சொற்கள் சேர்த்துப் பெயர்கள் வருவதும் மற்றொரு குறைபாடாம். தனிரவும் பலபொருளாருசொல் அனைத்தும் கூறப்படவுமில்லை இத்தகைய குறைபாடுகள் குடாமணி பதினொன்றும் நிகண்டைக் கற்பதில் தடையாயிருப்பதால் இதனைச் செப்பஞ்செய்யப் பின்னையோர் முற்பட்டனர்.

முக்கியமாகக் கலப்பவற்றுகைச் செய்யுட்டளைத் தனிப்படத் தொகுத்தும் ஏனையவற்றை ஆத்யிற்பொருள், அந்தத்துப்பொருள் எனப் பிரித்தும் ஓர் ஏட்டுப் பிரதியில் காணப்படுவதாகப் பேராசிரியர் வையாபுரிப்பின்ஸையவர்கள் அகும்பொருள் விளக்க நிகண்டு முன்னுழையில் (பக. 3) உறிபிட்டுள்ளார்கள். ஆதி அந்தப் பகுப்புகளில் எதுகை முறை சின்பற்றப்பட்டுள்ளதாம்

நிகண்டு குடாமணியில் சொல்லப்படாத பல பொருளெல்லாரு சொற் களைத் தீர்க்குத்து. அவற்றை எதுகை முறைபற்றிச் செய்யுளாக்கி, குடாமணிப் பதினொராவது நிகண்டின் இடையிடையே இணைத்து அத்தொகுதியை ஒரு நிரம்பிய நூலாக ஆக்குவதற்கு முயன்றவர் களத்தூர் வேதகிரி முதலியார் ஆவர். இவர் சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னைக் கல்விச் சங்கத்திலே சிறந்து விளங்கிய பெரும் புலவராவர். தமிழ் நூல்கள் பலவற்றை அச்சிட்ட பெருமையும் இவருக்கு உண்டு. வேதகிரியர் புதுக்கி அமைத்த குடாமணி நிகண்டு 583 செய்யுள் கொண்டது இதற்கு இவர் உரையும் ஏழுதி யுள்ளார் இந்நூலை இவர் யாழ்ப்பாணம் தமிழ்ச் சங்கத்தார் வாயிலாக வெளியிட்டார் (1843). இது இவருடைய பெரால் ‘வேதகிரியர் குடாமணி’ என வழங்கும். ஆனால் ஆசிரியர் இட்ட பெயர் ‘நிகண்டு’ என்பதே.

குடாமணியின் மரபினை அடியொற்றித் தோன் நியதும் காலத் தால் முற்பட்டதுவான நூல் அரும் பொருள் விளக்க நிகண்டு. இதன் ஆசிரியர் திருச்செந்தூரில் வாழ்ந்த வீர சைவமாபினாராகிய அருமந்தையை தேசிகர் இவர் தமது ஞானாசிரியராகிய நில்லைவாசி பச்சைக் கந்தைய தேசிகருடைய ஆணையின்படி இந்நிகண்டு நூலைச் செய்தனர். இவர் தமக்கு முந்திய நிகண்டு நூலாகிய குடாமணி நிகண்டு உரிச்சொல் நிகண்டு, அகராதி நிகண்டு, கயாதர நிகண்டு என்பவற் றில் உள்ள ஒரு சொல் பல்பொருட் பெயர்களைத் தொகுத்து, எதுகை முறையில் அமைத்து 700 விருத்தங்களில் தம் நூலை இயற்றியுள்ளார். இந்த நூல் கி. பி. 1763 -ல் இயற்றப் பெற்றதாகும்.

தொண்டைநாட்டு ஊற்றங்கால் ஊரினாராகிய ஆண்டிப்புலவர் அடிமிக்குவரும் ஆசிரிய விருத்தத்தால் தம் நிகண்டு நூலை ஆக்கி யுள்ளார். இவர் தந்த ஆசிரிய நிகண்டு 11 தொகுதிகள் கொண்ட தாகும். பொருட்பெயர்களை மிகுதியாக்க கொண்டு எளிய நடையில் அமைந்துள்ளமையினால் இது குடாமணி நிகண்டிலும் சிறப்பெய்தி விளங்கும் நூல் எனலாம். இந்நிகண்டில் சொல்லின் பொருள்கள் பெரும்பாலும் எண்களால் வரையறுத்துணர்த்தப்பட்டிருத்தல் ஒரு தனிச் சிறப்பாகும்.

நிகண்டுப் பாவகை

முதலில் வந்த நிகண்டு நூல்கள் நூற்பாவினால் அமைக்கப்பட்ட போதிலும், காலப் போக்கில் மனப்பாடத் தலைப்பு செய்வதற்கு எளிதாக இருக்கும்.

தலைக் கருதி வெண்பா, கட்டளைக்கலித்துறை ஆசிரிய விருத்தம் முதலிய பாவனைகளாலும் நிகண்டு நூல் செய்வாராயினர். வெண்பாயாப்பில் அமைந்தவை உரிச்சொல் நிகண்டும் நாம தீப நிகண்டும் ஆகும். கட்டளைக் கலித்துறையில் இரண்டு நிகண்டுகள் உள். ஒன்று கயாதரம்; மற்றொன்று பாராதி தீபம். பொருள் விளக்கும் முறையில் இவ்விரண்டு நூல்களும் திவாகர நாலை அடியொற்றி அமைந்துள்ளன. இவற்றுள் கயாதர நிகண்டு அந்தாதி முறைதழுவியிருப்பது தொடர்ந்து மன்னம் செய்வதற்கு ஏற்ற கருவியாய் உள்ளது. விருத்தப் பாவில் அமைந்த நிகண்டுகளுள் சூடாமணி நிகண்டு) முதன்மையாகக் கொள்ளத் தக்கது அரும்பொருள் விளக்க நிகண்டு, பொதிகை நிகண்டு, நாநார்த்த தீபகை போன்றவை இவ்வளக்கினா. நிகண்டு வளர்ச்சியில் பொருள்களை விளக்க வந்த நூல்கள் கட்டளைக்கலித்துறை, ஆசிரிய விருத்தம் முதலிய பாவினங்களையும் மேற்கொண்டுள்ளன.

அகராதி முறையில் நிகண்டு நூலாக்கம்

அகராதி முறையில் நிகண்டு நூலை ஆக்கும் முயற்சி கி.பி.16 ஆம் நூற்றாண்டில் தோண்றக் காணலாம் கி.பி 1594ல் சிதம்பரம் இரேவண சித்தர் ஆக்கிய நின்றன்டு, 'அகராதி நிகண்டு.' பெயருக்கு ஏற்ப இந்நிகண்டு அகராதி முறையில் அமைந்திருக்கிறது அகராதி என இக்காலத்துச் சிறப்பாக மழுக்கப் பெறும் பெயரை முதன் முதலாகத் தமிழுலகிற்கு அறிவித்தவர் இரேவண சித்தரே, அகராதி என்னும் புதுச்சொல்லும் நிகண்டு என்னும் பழஞ்சொல்லும் ஒன்றாக இந்துவின் பெயரில் அமைந்திருக்கக் காணலாம். நூற்பாவினால் இந்து வை அமைந்துள்ளது.

அகராதி முறையைச் சொற்களின் முதலெழுத்தளவில்தான் அகராதி நிகண்டு பின்பற்றியுள்ளது. இக்காலத்திற்போல இரண்டாம் எழுத்து முதலியன அகராதி நியமத்திற்கு உட்பட்டு வரவில்லை

'பொதிகை நிகண்டான் இரண்டாம் பாகம் அகராதி முறை தழுவிய நிகண்டாகும். இது சதுரகாதி வெளிவந்து ஏற்றதாழ 40 ஆண்டுகள் சென்றபின் தோன்றியது இதனை இயற்றிவர் கல்விடை நகரில் வாழ்ந்த சாமிதாத கவிராயர். இது அகராதி நிகண்டிலும் செம்மையற வளர்ந்துள்ளது இதுவும் அகராதி நிகண்டு போல நூற்பாயாப்பில் அமைந்துள்ளது'

காலங்கொடூறும் பெற்ற வளர்ச்சிகளை

நிகண்டுகள் காலந்தோறும் புதுவழக்குகளையும் எடுத்துக்கொண்டு வரவர வளர்ச்சி பெற்று வந்துள்ளன என்பதனை நிகண்டின் பதி ஜொராந் தொகுதியில் இடம் பெற்ற பாட்டு எண்ணிக்கை, சொற்களின் அளவு ஆகியவை கொண்டு ஓரளவு கணித்தறியலாம்

திவாகரம் என்னும் முந்திய நிகண்டில் பதினெண்ராந் தொகுதி நூற்பா அளவு 383, பிங்கல நிகண்டின் ஒருசொல் பல்பொருள் தொகுதி நூற்பா 1091 ஆக வந்துள்ளது. திவாகரத்தை அடுத்துவந்த பிங்கலந் தையில் சொற்பொருள் விளக்கம் ஏற்றத்தாழ இரண்ட்ரை மட்டங்கு அதிகமே. உரிச்சொல் நிகண்டின் 11ஆம் தொகுதி 36 வெண்பாக்களையும் 151 சொற்களையும் கொண்டுள்ளது. மேற்கூறிய இரண்டு நூல்களுக்குப் பின் வந்த இந்த நிகண்டில் மிக முக்கியமான சொற்களை மட்டும் கொண்டுமையால் எண்ணிக்கையில் முதல் நிகண்டினும் பாதியளவாய்க்குறைந்து விட்டது.

குடாமணி நிகண்டின் 11ஆம் தொகுதியில் 310 செய்யுள்கள். வேதநிரியார் குடாமணியில் 583 செய்யுள்கள் உள்ளன. அரூம்பொருள் விளக்க நிகண்டின் எண்ணிக்கை 700, நாநார்த்த தீபிஷையில் 1102 பாட்டு. விரிவு நிகண்டோ 1102-க்கு மேற்பட்ட பாடால்களைக் கொண்டுள்ளது என்றே, நிகண்டுகள் வரவர விரிவு பெற்றமைக்குக் காரணம் அவ்வவற்றில் இடம் பெற்ற சொற்பொருள்களின் பெருக்கமே என்பது தெளிவு

சொற்களின் பெருக்கம்

நிகண்டுகளில் பொருள் விளக்க எடுத்துக்கொண்ட சொற்கள் வரவரப்பெறுவி வந்தமையைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவராயிருந்த க. அனாசரதவிநாயகம் பின்னையவர்கள் தாம் பதிப்பித்த நாநார்த்த தீபி கையின் முன்னுரையில் முறைப்பட எடுத்துக் காட்டியுள்ளார்கள் அவர்கள் தரும் விளக்கவுரை பின்வருமாறு :

‘நிகண்டுகள் பழமையானது நிவாகர் அதில் ஒரு சொற் பல பொருளுள்ளாக்கும் பதினெண்ராவது பல் பொருட் பெயர்த்தொகுதி 377 சொற்களுக்குப் பொருளுறைத்தது, அது ஆதியிற பொருள்

அந்தத்துப் பொருள் என இரண்டு பிரிவுகளையுடையது. பின்கங்கூடியில் பத்தாவது ஒரு சொற் பல்பொருள் வகை 1091 சொற்களின் பொருளையுருத்தது. நூடமணி நிகண்டு ஒருசொற் பல்பொருட் பெயர்த் தொகுதி காரவெதுகை முதல் னாகாவெதுகை மீறாகப் பத்தெண்ட்டு எதுகைகளையுடைய 310 விருத்தங்களாற்கூறியது. அதிற்காணும் சொற்கள் 1575. உரிச்சொலி கவுடிசி பதினொராவது ஒருசொல் பல் பொருட் பெயர்த்தொகுதி 36 வெண்பாக்களையுடையது; அதில் 151 சொற்களின் பொருள்கள் உரைக்கப்பட்டன.

இவற்றின்பின் ஒரு சொற் பல்பொருள் மாத்திரம் கூறும் நிகண்டு களும் பல தோன்னின. கி. பி. 1594-ல் சிதம்பரம் இரேவனே சித்தர் இயற்றிய அரூந் நிகண்டு 3368 சொற்களின் பொருள்களை அகாதிக் கிராமாக உரைத்தது அருமருந்தைய தேசிகர் இயற்றி அரும்பொருள் விளக்கி நிகண்டு 700 விருத்தங்கள் உள்ளன. அதிற்காணும் சொற்கள் 3200. சுமார் கி. பி 1780-ல் கல்விடைக்குறிச்சி சுவாமிநாத கவிராயர் இயற்றிய போந்தேக் நிகண்டு முதல்பகுதியில் பத்தாவது ஒருசொற் பல் பொருட் பெயர்த் தொகுதி எதுகை முறை பற்றி 140 விருத் தக்களில் ஒரு சொற் பல்பொருள் உரைத்தது; இரண்டாம் பகுதி அகாதி முறையைப் பற்றி 2228 சொற்களின் பொருள்களை உரைத்தது முன் குறிக்கப்பட்ட நிகண்டில் (வேதகிரியர் குடாமணி நிகண்டு) 583 விருத்தங்கள் உள்ளன அதிற்காணுஞ் சொற்கள் 2526 குடாமணி நிகண்டு பதினொராவது தொகுதியின் முறையைப் பின்பற்றி எதுகைக்கிராமத்தில் அமைக்கப்பட்ட நிகண்டு நோக்கந்தீஷ்வர் 1112 விருத்தங்களாயியன்ற இந்நால் முழுதும் ஒரு சொற் பல் பொருள்களைப்பதே, இதிற் பொருள்களைக்கப்பட்ட சொற்கள் 5452. ”

மேலே தரப்பட்டுள்ள விளக்கத்தால் நிகண்டாசிரியர்கள் அவ்வகைலத்திற்கு ஏற்பாடு புதுப்புதுச் சொற்பொருள்களைத் தத்தம் நூல் களுள் ஆராய்ந்து சேர்த்துள்ளமை தெரியவரும்.

இன்னும் அச்சில் வாராது இருக்கின்ற நிகண்டுகளுள் அகாதி மோனைக்கராதி எதுகை, ணகலைச்சநிகண்டு குளாமணி, பல்பொருட்குடாமணி, விரிவுநிகண்டு முதலியன குறிப்பிடத்தக்கன. இவ.வதவிர

வேறுசில நிகண்டுகளும் இருந்து காலப்போக்கில் அழிவுற்றனவோ என்று கருதும் வகையில் பண்டை உரையாசிரியர்களின் மேற்கோள் பல உள்ளன.

சிலப்பத்கார அடியார்க்கு நல்லார் உரையில், ‘மூவறு கணக்களாவார்’ என்று விளக்கும் இரு வெண்பாக்கள் பின்வருமாறு :

‘கின்னாரர் கிம்புருடர் விச்சா தரர்க்கருடர்
பொன்னாமர் பூதர் புகழியக்கர — மன்னு
முரகர் சுரர்சா ரணாரமுனிவர் மேலாம்
பாகதியோர் சித்தர் பலர்.’

‘கந்தருவர் தாரகைகள் காணாப் பசாசகண
மேந்துபுகழ் மேய விராக்கதரோ — டாய்ந்ததிற்ற
போகா வியல்புடைய போகழுமி யோருடனே
யாகாச வாசிகளா வார்.’

(சிலப். இந்திரஸ்தா. 176-178 உரை)

இவற்றை நேர்க்கும் பொது வெண்பாவில் அமைந்த ஒரு நிகண்டு அவர் காலத்தில் வழங்கியிருந்ததல் வேண்டும் எனக் கருதலாம். மேலும், அடியார்க்கு நல்லார் உரையில் எண்வகைக் கூலம், பஞ்சவாசம் பற்றிய நூற்பாக்கள் மேற்கோளாக எடுத்துத் தரப்பட்டுள்ளன.

‘நெல்லுப் புல்லு வரகுதினை சாமை
யிறுங்கு தோரையோடு கழைவிழை நெல்லே.’

(சிலப். இந்திர. 22 . 23 உரை)

தக்கோலங் தீம்பூங் தலைசா விலவங்கம்
கப்பூரம் சாதியோ டெந்து’ (சிலப். இந்திர. 26 உரை.)

இவை ஏதோ ஒரு நிகண்டு நூலைச் சார்ந்தகுத்திரங்களாயிருந்ததல் கூடும்.

‘நேர்கட்டி செந்தே னிரியாசம் பச்சிலை
யார் மகிலுறுப்போ டாறு’

(சிலப். இந்திர. 14 உரை)

என்பது புகையுறுப்புகளைத் தொகுத்துக்கொட்டு.

இதனையே நச்சினார்க்கிணியரும் சீவக சிந்தாமணி உரையில்(534) எடுத்துக்கட்டுகின்றார். இவையெல்லாம் இப்பொழுது வழங்கும் நிகண்டு நூல்களில் காணப்பெறாதனா. எனவே, இவை இடம் பெற்ற நிகண்டுநூல் வேறு இருந்திருக்கவேண்டும் என்று ஊகிக்க இடமுண்டு.

நிகண்டு நூல் பதிப்பு

நிகண்டு நூல்களுள் அழிந்தனபோக எஞ்சியிருக்கும் நூல்களை ஏற்ற முறையில் அச்சிட்டு வெளியிடுதல் தலைசிறந்த பணியாகும் அப்பொழுதுதான் நமது மொழியின் சொல்வளம் எவ்வளவு மிகுதியாயுள்ளது என்பது புலனாகும். எல்லா நிகண்டுகளையும் எளிதில் பயன்படுத்தும் வகையில் அகாதி முதலிய விளக்கங்களுடன் பதிப்பிக்கப் பெற்றால்தான் சொற்பொருள்கள் பல காலத்தும் வளர்ந்துவந்த வகையினை வரலாற்று முறையில் உணர்தல்கூடும். வரலாற்று முறையில் அகாதி ஆக்குவதற்கும் இந்திகண்டு நூல்கள் மிகவும் இன்றியமையாத துணைக்கருஷி நூல்களாகும்.

சொற்று நூற்றாண்டிலே 1839 ல் திவாகரத்தின் முதற்பத்துத் தொகுதிகளை முதன்முறையாகச் சென்னைக் கல்விக் சங்கத்தைச் சார்ந்த தாண்டவராய முதலியார் பதிப்பித்து வெளியிட்டார். அதற்கு அடுத்த ஆண்டில் (1840) அக்கல்விச் சங்கத்து வித்துவானாகிய பு. நயநப்பு முதலியார் திவாகரத்தில் வெளிவராத எஞ்சிய இரு தொகுதி களையும் செர்த்து 12 தொகுதியும் நிரப்பிய நூலாக அச்சில் தந்தனர். அதன்பின் இயமுதற் பதிப்புகளைப் பின்பற்றித் திவாகரத்திற்குப் பல பதிப்புகள் வந்துள்ளன. உரிச்சொல் நிகண்டு துத்தன் துரை என்பவரால் 1840-லும், யாழ்ப்பானம் ரா. ரா. அருணாசலசதாசிவமின்னையால் 1858 லும் வித்துவான் சிவன்பிள்ளையால் 1890-லும் சுன்னாகம் குமாரசாமிப் பின்னையால் 1905-லும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பின்னரும் சில பதிப்புகளை இந்நூல் பெற்றுள்ளது

நிகண்டு குடாமணியை யாழ்ப்பாணத்து நல்லூர், ஆறுமுக நாவலர் சீரிய முறையில் பதிப்பித்துள்ளார். இந்திகண்டு தொடர்ந்து பல பதிப்புகளைப் பெற்றுள்ளது. பிவகல் நிகண்டு 1890-ல் வித்துவான் சிவன்பிள்ளையால் பதிப்பிக்கப் பெற்றது, என்றாலும் இவர் ஒரு சொல் பல்பொருள் தொகுதிச் சூத்திர அமைப்புகளை மாற்றி அகாதி முறையைத் தழுசிப் பதிப்பித்தது ஒரு குறையாகும். இதன்பின் ரிப்பன் பிரஸ்

வழி 1917-ல் வந்த பதிப்பு இம்முச்நபதிப்பினை அடியொற்றி அமைந்துள்ளது கருத்தக்கது சிடைக்கும் ஏடுகளைத் தீர்ட்டி முந்திய நிகண்டு நூலாகிய திவாகாரத்தைப் போல இதுவும் ஆராய்ந்து பதிப்பிக்கவேண்டும் நிலையில் உள்ளது.

நிகண்டு நூல்களை அறிமுகம் செய்தவர்

இந்த இருபதாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் நிகண்டு நூல்களைத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்துவைத்தவர் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையவர்களாவர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசாதியின் பதிப்பாசிரியராக 1926-ல் பதவியேற்ற இவர்கள் தமிழராதி ஆக்கத்திற்கு நிகண்டுகள் துணை செய்வதனை உணர்ந்தார் முன் வந்த நிகண்டு நூல்களைச் செப்புமுறப் பதிப்பிக்கவும் வெளியிடப் பெறாத நிகண்டு நூல்களை அக்சில் பதிப்பித்து வெளிப்படுத்தவும் இவர்கள் தமிழுடைய அகாதீப் பணிகளுக்கிடையில் அயராது பாடு பட்டு வந்தார்கள். நிகண்டுச் சுவடிகள் பலவற்றைத் தேடித் தொகுத்து வைத்தும் ஆராய்ந்து வந்தார்கள்.

யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் வெளியிட்ட சூடாமணி நிகண்டு ஒன்று தாநீர் அச்சில் வந்த ஏனைய நிகண்டுகள் சரிவரசுப் பரி சோதித்துப் பதிப்பிக்கப்பெறாத குறையிலைக் கண்டு தமிழுலகிற்குப் பேராசிரியர் பின்னையவர்கள் எடுத்துரைத்தார்கள். ‘தமிழகராதியின் ஆதார நூற்றெராகுதி’ என்னும் தலைப்பில் நாமதீப நிகண்டு, பொதிகை நிகண்டு கயாதரம், அரும் பொருள் விளக்க நிகண்டு என்னும் நான்கையும் சுவடிகளிலிருந்து எடுத்து ஆராய்ந்து நன்கு பரிசோதித்து அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள். இவர்கள் பதிப்பிக்கத் தொடங்கிய கைலாச நிகண்டு சூளாமணியும் பிங்கல் நிகண்டும் முதலில் சிறிதளவே அச்சாயினா.

அச்சில் வாராத நிகண்டுகளை அச்சிட்டால்தான் நமது மொழி யில் ‘அகாதீக்கலை’ வளமுற இயலும் என்பது இவர்களுடைய கருத்து.

“இன்னும் பல நிகண்டுகள் வெளிவரவேண்டு வனவாயுள்ளன. நிகண்டுகளைனத்தையும் பயன்படுத்தித் தொகுக்கப் பெற்ற அகாதி இதுவரை வெளிவரவில்லை. பலவைக்காயாலும் நிரமபிய பேரகாதி வெளி வருவதற்குரிய முயற்சியைத் தமிழ்நாடு முழுவதும் ஒருமுகப்பட்ட உள்ளத் துடன் மேற்கொள்ளும்படி இறைவன் அருள் புரிவாராக !

என்று தாம் பதிப்பித்த அநம்பொருள் விளக்க நிகண்டு முன் னுரையில் குறிப்பிட்டுள்ளதை கிந்திக்கத் தக்கது. தமிழில் தோன்றிய நிகண்டு நூல்களைத் தக்க முறையில் பதிப்பிப்பதற்குப் பல்கலைக் கழகம் பொன்ற கல்வி நிறுவனங்கள் முன்வருதல் செவண்டும். அவ்வாறு செய்தோமானால் நம் முறைய மொழிவளத்தை அளந்து கூறும் நிகண்டு நூல்களை நாம் பெற்றவர்களாவோம்.

அட்ட வரைணாகள் :

1 நிக்கவண்டு நூல்கள்
[அகராதி அண்டவில்]

வரியிலை	நூல்	ஆசிரியர்	காலம்	பாலனைக்
1	அகராதி நிகண்டு	சிதம்பரம் ரேவண சித்தர்	1594	தூற்பா
2	அகராதி மோஹனக் ககராதி பெய்துகளக			தூற்பா
3	அந்தாதித் தொடை நிகண்டு	அரசஞ் சண்முகனார்		
4	அபிதானந்தவிக் செய்யுணிகண்டு	கோபாலசாமி நாயகர்		
5	அரங்பெயாறுள் வினாக்க நிகண்டு	அருமருந்துமத தேதிகர்	1763	ஆசிரிய விருத்தம்
6	ஆசிரிய நிகண்டு	ஆண்டு ப்புலவர்	17	அல்லது 18 ஆசிரிய விருத்தம் (நீர்வேவலிச் சங்கச பங்கடி தர அறிப்பு)
7	ஆசிரிய நிகண்டு			
8	இலக்கத் திறவுகோல			
9	உரிச்சொல் நிகண்டு	காங்கேயர்	11ஆம்	தூற்றாண்டு வெண்பட

திகண்டுச் சொற்பொருட் கோவை

வரிசூல் எண்.	பெல் எண்.	ஆசிரியர்	காலம்	பரவுகூடு
10	எக்பாத நிகண்டு			
11	ஒரு தெசாற் பக்லபொருள் வீளக்கம்	அ. ஜோ சாசாபிப் பிள் ஜேன்	1850	
12	நந்தகலையீலபம்	கப்பிரமேஷ்வரி தீட்சிதர்	1844	
13	கயாதநம்	கயாதநர்	18 ஆம்	
		ஸ்ரீ நந்தா ஜெட் ஜன்	முற்பகுதி கட்டு ஜொக்	கி.த்துறை
14	நைகலாசாநி கண்டு குளா மணி	நைகலாசம்	நூற்பா	
14	(அ) சதுரகராதி	வீராமா (முஞ்சிவர்)	1732	உ. வரங்கல்
15	சித்தாமணி நிகண்டு	ஒவ்வத்தியலீக்கப்பரினி ஜேன்,		
		யாப்பூரா ஜெம்	1874	ஆ. சிரியலிகுத்தம்
16	ஞட்டாமணி நிகண்டு (நிகண்டு ஞட்டாமணி)	நாகண் லட்புத்தம்	16-ம் நூற்று நாகண் கு	ஆ. சிரியலிகுத்தம்
		அ. ஜென் ஜோ சாசாபிப் பிள் ஜேன்	1850, 19-ம் நூற்று பா. ஜென் கு	ஆ. சிரியலிகுத்தம் உ. வைக்ஸ் கெம்
		ஒரு தெசாற்பந்பொருள் வீளக்கம்		
		ஒவ்வத்திரியார் ஞட்டாமணி		
			1843 யாழ்ப் புரவேணம் தமிழ்ச் சங்க வெளியிடு ஆ. சிரியலிகுத்தம்	

வலினசு எண்	நூல்	ஆதிரப்பு	காரம்	பரவுதை
17	தமிழுரிச்சென்றப்பறுவை	கல்வி சுப்பு தார் ராமசுப்பு பீரமணிய நாவலர் திலாகரர்	20ம் நூற்றாண்டு	நூற்றுபா
18	தீவி மா காரம்	வேலாத்திரி முதலியமாச் அரசுஞ்சவன் முகனார் முக்குத்தசா பிப்பிள் வோன	8ம் நூற்றாண்டு	தீவி மா
19	தொலாகப்பெயர் ஸ்ளாக்கம்	திலாகரம்	1849	கட்டட மௌனக் கலைத்துறை
20	நூலுமனித்தக் கிளை நிலங்கு	முக்குத்தசா பிப்பிள் வோன	1849	அதிரியலிற்றுத்தம ஒலங்களை
21	நாடுநாடுத்தீமீனாக	திலாகப்பெயரமணியக் கல்வியாயர்		
22	நாமதீப் நிகண்டு			
23	பலிக்பொறுட் சூடாமணி (வடமணை)	ஏசுரப்பார்த்தியார்	1700	நூற்று பா
	நிசங்கு	திருவேலங்கந்தபாராதி	18ம் நூற்றாண்டு	நூற்றுத்தம்
24	பாரசுதீதீபம்	பின்கலர்	முற்புத்தி	பாரசுதீ
25	நின்கலம் (பின்கலந்தைத்)	சாமிநாத கல்வியாயர்	9ம் நூற்றாண்டு	நூற்றுபா
26	பெயா தினங்க நிலங்கு			நூற்றுபா
27	பெசர்நூட்டாகை நிலங்கு			நூற்றுபா
28	பெரிசு நிலங்கு			நூற்றுபா
29	பெவதிரியார் சுட்டுமணை		19ம் நூற்றாண்டு	நூற்றுத்தம்
			1843	ஆதிரியல்லாறுத்தம்

2. பாவகையில் நிகண்டு ஒப்புமை

நூற்பா	ஆசிரிய விருத்தம்
திவாகரம்	நிகண்டு சூடாமணி
பிங்கலம் - பிங்கலந்தை	வேதகிரியார் சூடாமணி
அகாதி நிகண்டு	ஆசிரிய நிகண்டு
பல்பொருட் சூடாமணி	
(வடமலை நிகண்டு)	பொதிகை நிகண்டு
பொதிகை நிகண்டு	அரும்பொருள் விளக்க நிகண்டு
ஶாகலாச நிகண்டு	சிந்தாமணி நிகண்டு
பொருட்டொகை நிகண்டு	விரிவு நிகண்டு
தமிழுரிசு சொற் பஜுவல்	
வெண்பா	அபிதானந் தனிச்செய்யுணிகண்டு
உரிச்சொல் நிகண்டு	(ஆசிரிய விருத்தம் வஞ்சி விருத்தம் முதலிய பாவகை)
தாமதிப நிகண்டு	நாநார்த்த தீபிகை
	(பல்கிவறுவகை விருத்தம்)
கட்டளைக் கலித்துறை	
கயாதரம்	
பாரதிதீபம்	
நவமணிக்காரிகை நிகண்டு	

3. தொகுதி அடிப்படையில் நிகண்டு ஒப்புமை

12 - தொகுதி

- | | |
|--------------------|---|
| 1. திவாகரம் | பதினெட்டாந்தொகுதி |
| 2. சூடாமணி நிகண்டு | ஒரு சௌல் பல்பொருள் மாடுப் பொன்டவை |
| 3. பாரததீபம் | 1. அகாதி நிகண்டு
2. அரும்பொருள் ஷொக்க நிகண்டு
3. பொதிகை நிகண்டு ~
இரண்டாம் பாகம்
4. நாநார்த்த தீபிகை
5. விரிவு நிகண்டு |

11 - தொகுதி

1. கயாதரம்
2. ஆசிரிய நிகண்டு

10 - தொகுதி

1. உரிச்சொல் நிகண்டு
2. பிங்கலம்
3. கைலாச நிகண்டு சூளாமணி
4. தமிழுரிச் சொற்பனுவல்

ஒருபொருட் பல்பெயர் மட்டும்

1. நாமதீப நிகண்டு
2. சிந்தாமணி நிகண்டு

4. கால அனைடுவில் நிகண்டு நூல்கள்

நூல்	ஆசிரியர்	காலம்	தொகை	பால்வெளி	இறு தீற்பு
1 தீவாக்கம்	தீவாகர்	8	12	நூற்பா	
2 இங்கலம் (பின்கலந்தூது)	பின்கலர்	9	10	நூற்பா	
3 உ-விச்செல் நிகண்டு	உங்கேயர்	11	12	வெள்ளப்பா	
4 கமாதரம்	கமாதரர்	15	11	கட்டுவெளக்	
5 பாரதி தீபம்	திருவேவங்கடபாரதி	15	12	கட்டுவெளக்	
				கவித்துவதை	
6 குடாமணி நின்ன (ப)	மண்டல புதுடூ	16	12	ஆசிரிய வருத்தம்	
7 அகராதி நிகண்டு (குத்திசுவராதி)	திரேவன சித்தர் 1:94			திருக்கொல் பல்வெளா (நூற்பா)	
8 கூகலா சு நிகண்டு	கூகலா சமி	16	10	நூற்பா	பின்கலங்கைதழின் அனைப்பு
9 ஆசிரிய நிகண்டு	ஆசிரியப்புலவர்	17	11	ஆசிரிய விருத்தக்	முனை தழுவிய நூல்
10 பல்வெளாருட் குடாமணி (வட மஹை நிகண்டு)	நகர் பாரதியார்	1700	பூன் பூகாண்டம்	ஆராசிம்மாது அமரகோசம்	என் அலும் வட்டநூல் அனைப் பினை ஒத்துங்கு.

11	சுதாகராதி	வீரமா (முனிவர்)	173)	நிகண்டு நூல்களைப் பிளப் பற்றிய முதல் உரை நடை— அவராதி
12	அரும் பொருள் விளக்க நிகண்டு	அருமநூதனதய தேசிகர்	1769	ஒரு சூல் பல்லெபாருள் ஆசிரிய வீரகுத்தம் முதற்பகுதி ஆசிரிய வீரகுத்தம்
13	பொதினை நிகண்டு	சாமிநாத கவிராயர்	18	நிகண்டம் 10 இரண்டாம் பழுதி ஒரு நூற்பா சொல் பல போருள்
14	நாமதீப நிகண்டு	சிவசப்பிரமணியக் கவிராயர்	19	ஒருபொருட் பல்பெயர் செவண்டா பல்பொருட் கட்டடத் தொகு பெயர் 12 மட்டும் நூற்பா
15	பொருட்டெடாக நிகண்டு	சுப்பிரமணியபாராதி	19	ஒருபொருட் பல்பொருட் கட்டடத் தொகு பெயர் 12 மட்டும் நூற்பா

நூல்	ஆசிரியர்	காலம்	தொத்தி	பரவுகை	இற தறிபு
16 நானார்த்த தீயைக	முத்துசாமிப் பிள்ளை	1850	ஒரு மேசால் பல்லிப்பார்த்தம்	ஆசிரிய	
17 கந்தகவாயியம்	சுப்பிரமணிய தீட்சிதார்	1844	ஒன்று, இரண்டு நாற்பாலேத்திரி		
18 சுதாவைப்பெயர்	முதலீயார்				
19 இலக்கத் திறவுகோல்	வெளியீரி				
20 அகராதி மொளைக் ககாராதி மெதுலைக்	வெளியீரி				
21 சிந்தாமணி நிகண்டு	கைவத்தியலிங்கம்	1874	பிள்ளை		
22 அபிதானந்தனிச்- செய்யுள் நிகண்டு	கோபாலசாமி	1878			
23 வீரிய நிகண்டு	நாயக்கர்				
	அருணாசலம்				
24 நவமணிக்காரியை	நாவலர்	19	11		
25 தமிழர்ச் சொற்புவை	நிகண்டு அரசுந் தீராம சுப்பிரமணிய	20	10	நாற்பாலேத்திரி	நிகண்டு மூலம் நிகண்டு தொகுதிப்பட்டது

5. நிகண்டாசிரியர்களும் ஆக்கிய நால்களும்

ஆசிரியர்	நால்
அண்ணாசாமிப்பிள்ளை	ஒருசொற்பல்பொருள். விளக்கம்
அஷர் சண்முகனார்	அந்தாதித் தொடை நிகண்டு
அருணாசல நாவலர்	நவமணிக் காரிகை நிகண்டு
அருமந்தைய தேதிகர்	விரிவு நிகண்டு
ஆண்டிப்புலவர்	அரும்பொருள் விளக்க நிகண்டு
இரேவணசித்தர்	ஆசிரிய நிகண்டு
கசரபாரதியார்	அகராதி நிகண்டு
கயாதரர்	பல்பொருட் சூளா மணி
கங்கேயர்	கயாதரம்
கைலாசம்	உரிச்சொல்நிகண்டு
கோபாலசாமி நாயக்கர்	கைலாசநிகண்டு சூளாமணி
சாமிநாத கல்ராயர்	அபிதானந்தனிச் செய்யுள் நிகண்டு
சிவசுப்பிரமணியக் கவிராயர்	பொதிகை நிகண்டு
சுப்பிரமணிய பாரதி	நாமதீப நிகண்டு
திருவேங்கடபாரதி	பொருட்டொகை நிகண்டு
திவாகரர்	பாரதீபம்
பிங்கலர்	திவாகரம்
மண்டலபுருடர்	பிங்கலம்
முத்துச்சாமிப்பிள்ளை	சூடாமணி நிகண்டு
வீரமாழுணிவர்	நாநாரத்த தீபிகை
வேதகிரி முதலியார்	சதுரகராதி
வைத்தியலிங்கம் பிள்ளை	வேதகிரியார் சூடாமணி
	சிந்தாமணி நிகண்டு

6 ஒருபொருட்பல்பெயர் விளக்கும் நிகண்டுகள்

1. திவாகரம்	9. பலபொருட் குடாமணி
2. பிங்கலம்	10. பொதிகை நிகண்டு
3. உரிச்சொல் நிகண்டு	11. நாமதீப நிகண்டு
4. கயாதரம்	12. சிந்தாமணி நிகண்டு
5. பாரதிதீபம்	13. அபிதாஸ் ந்தனிச் செய்யுள் நிகண்டு
6. குடாமணி நிகண்டு	14. வீரிவு நிகண்டு
7. கைவாச நிகண்டு	15. நவமஸிக் காரிசை நிகண்டு
8. ஆசிரிய நிகண்டு	16. தமிழுரிச் சொற்பறுவுவல்

7. ஒருசொல் பலபொருள் விளக்கும் நிகண்டுகள்

1. திவாகரம்	8. கைவாச நிகண்டு
2. பிங்கலம்	9. பலபொருட் குடாமணி (வடமஸல் நிகண்டு)
3. உரிச்சொல் நிகண்டு	10. அரும்பொருள் விளக்க- நிகண்டு
4. கயாதரம்	11. பொதிகை நிகண்டு
5. பாரதி தீபம்	12. நாநார் த்த தீபிகை
6. குடாமணி நிகண்டு	13. வீரிவு நிகண்டு
7. அசாதி நிகண்டு	14. தமிழுரிச் சொற்பறுவுவல்

8. பல்பொருட் கூட்டத்து ஒரு பெயரைத் தனிப்பட விளக்கும் நிகண்டுகள்

1. திவாகரம்	4. குடாமணி நிகண்டு
2. உரிச்சொல் நிகண்டு	5. பல்பொருட் குடாமணி
3. பாரதி தீபம்	6. பொருட்டொகை நிகண்டு

நிகண்டு நூல்களின் வரலாறு

I தீவாகரம்

தீமிழிலுள்ள நிகண்டு களுள் மிகப் பழையானது தீவாகரம். இது முதல் நிகண்டு; பின்னால் தோன்றிய நிகண்டுகளுக்கெல்லாம் முதல் வழிகாட்டி.

இதனை ஆக்கியவர் தீவாகரர். தீவாகரன் என்றால் பகலைச் செய்வன், குரியன் என்பது பொருளாகும் குரியனைப்போல நிகண்டு என்னும் சொற்பொருள் விளக்க நூலை ஆக்கிப் புகல்மூளி படைத்து இவர் திகழ்விறார். இவர் நூலையீட்ய அடிமொற்றித் தாம் புதுநூல் செய்வதாகப் பின்னையோர் குறிப்பிட்டுக் கூறினாலும் நனர். பின்கல நிகண்டுப் பாயிரம், 'செங்கதிர் வரத்தால் தோன்றும் தீவாகரன் பயந்த பிங்கல முனிவின்' என்றும், சூடாமணி நிகண்டில் மண்டல புருடர், 'செங்கதிர் வரத்தால் தோன்றும் தீவாகரர்' என்றும் இவர் பெயரைத் தீவாகரன், தீவாகரர் என்று கூட்டுதல் காணலாம் எனவே, இவர் தீவாகரர் என்னும் இயற்பெயர் பெற்றவர் என்பது தெளிவு.

தீவாகரரின் ஊர்ப்பெயர் முதலிய செய்திகள் அறியக்கூடவில்லை. இவர் சோழநாட்டிலே அம்பர் என்னும் ஊரில் வாழ்ந்த சேந்தன் என்ற வள்ளாலைத் தம் நூலுள்ள பல இடங்களில் புகழ்ந்து பொற்றியுள்ளார். ஆதலால் அந்த வள்ளாலின் ஆதரவுல் இவரும் அம்பரில் வாழ்ந்திருந்தார் என்று ஊகிக்கலாம். தீவாகரரை ஆதரித்த வள்ளால் சேந்தன் பெயருடன் இணைத்துச் 'சேந்தன் தீவாகரம்' எனவும் இவர் செய்த நூற்றெட்டு வழக்கங்களால் இப்பெயர் ஆசிரியரே குட்டிய பெயரா என்பது ஜயத்திற்கிடமாயுள்ளது இப்பெயரால் அமைந்த ஏட்டுக்

கவடிகள் மிகச் சிலவாயுள்ளன பெரும்பாலும் ஏடுகளும் திவாகரம் என்றே நூற்பெயரைச் சுட்டியுள்ளன

திவாகரர் பல்வேறு துறைகளிலும் பெரும்புல்லம் பெற்றிருந்தார் என்பதற்கு இவர் உம் நிகண்டு நூலே முதற் சங்றாகும். ஒவ்வொரு தொகுதியின் முடி விலும் ஆசிரியர் தம் வரலாற்றுக் குறிப்புகள் போதிந்த நூற்பாலையை அமைத்திருப்பது மொண்டு இவ்வைப்பற்றிய, சிற்சில செய்திகள் தெரியவருகின்றன இவர் அமைத்த முறையில் தொகுதிதோறும் வரலாறு சுட்டும் பாவினைக் கயாதரம், பாரதிதீபம், அகராதி நிகண்டு, சூடாமணி நிகண்டு நூல்களை ஆக்கியோரும் படைத்துள்ளனர்.

திவாகரர் சமண சமயம் சார்ந்தவர் என்றே வரலாற்றாசிரியர் பல குழிப்பிடுகின்றனர். திவாகரருடைய நூல் அருகன் பெயர் தொடக்ஷமாகவும் சிவன் பெயர் தொடக்கமாகவும் ஏடுகளில் காணப்படுகின்றன ஆழ்வார் திருநகரி முதலிய இடங்களில் வரழந்த வைதிக சமயத் தார் எழுதிய ஏடுகள் பல அருகன் பெயர் தொடக்கமாக அமைந்துள்ளன. திவாகரரின் பெருந்தலைப் பதிப்பித்தந்தாகப் பரதி எழுதி வைத்த பேராசிரியர் ச. வையாபுரிப்பின்னோ, பேராசிரியர் மு ஆராக வையங்கார் ஆகியோருடைய கைப்பிரதிகள் அநுகண் தொடக்கமாகவே தான் உள்ளன. இலக்கிய வரலாறுகளை நூற்றாண்டு வரிசையில் எழுதி வெளியிட்டு வரும் அறிஞர் மு அருணாசலம் அவாகள் ஒன்பதாம் நூற்றாண்டு வரலாற்று நூலில் இவரைச் சொல் சமயத்தினர் என்று சிற்சில சாஸ்ருகள் காட்டி ஏடுத்துரைத்தார்கள்.

திவாகர நிகண்டின் காலம் குறித்துப் பேராசிரியர் வையாபுரிப்பின்னோயவர்கள் நாமதீப நின்னடின் முன்னுரையில் தக்க ஏதுக்கள் காட்டி கி. பி. 8-ஆம் நூற்றாண்டு என நிறுவியிருக்கிறார்கள். திரு. பின்னோயவர் காலத்துமூலமாக கூறும் செய்திகள் பின்வருமாறு :

“ தமிழிலுள்ள நிகண்டுகளில் மிகப் பழமையானது சேந்தன் திவாகரம். அந்தநூல் தோன் நிய காலம் இன்னும் நிச்சயிக்கப் பெற வீல்லை. அதன்கண் மிகுதியாய்க் காணபாடும் வட நூற்பொருள்கள் அது சங்க காலத்திற்கு மிகப் பிறப்பட்டதென்று உணர்த்துகின்றன. அதனைச் செய்தித்த அம்பர்கிழான் அருவந்தை புறநானுாற்றுட்ட கல்லாடனார் பாடிய அம்பர் கிழான் அருவந்தை

யின் வழியிற் பிற்காலத்து விளங்கிய வொருவனையிருத்தல் கூடும் தமிழ்நாட்டுப் பெருவேந்தர் மூவர் பெயர்களும், அவர்களையடுத்து, ‘‘இவள் புலவரசர் சனுக்குவேந்தர்’’ என வேள்புலவரசர் பெயரும், பின்னர்க் குறுநில வேந்தர்கள் பெயர்களும் முறையே அந்திகண்டுட்கூறப்படுகின்றன. தமிழ் வேந்தர்கள் கொடி யோடு ஒப்பச்சனுக்கவரசர்க்குரிய கேழற்கொடியும் விதந்து ஒத்பட்டுகின்றது சனுக்கு வேந்தர்க்கு ‘‘வெறு பெயர்களில்லை’’ திருப்பவும் அவர்கள் இன்னதேன ஆட்சி புரிந்த நிலம் பற்றி வலிந்து உணர்த்தப்படுகின்றார்கள் இக்காரணங்களால் சனுக்கிய மரபினர் பிரபல மன்னராய் விளங்கிய காலத்து அஃது இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுதல் தகும் இக்காலம் கி. பி 7-ம் நூற்றாண்டு அல்லது 8 - ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகவேனும் 11 - ஆம் நூற்றாண்டாகவேனும் இருத்தல் கூடுமென்பது தென்தீரை சரிசுத்தால் உணரவாகும் பிற்காறிய காலத்தினராகக் கொள்ளத்தகும் இளம்பூரணர் அந்திகண்டினை எடுத்தாலுதலின் (தொல். சொல். 390) அஃது அவர்களைத்திற்கு முற்பட்டது என்பது தேற்றம். குறுநில வேந்தர் பெயராக அரட்டர் என்பது திவாகரப்பிரதி சிலவற்றிற் காணப்படுகின்றது ராஷ்டிரகூடர் (அரட்டர்; குறுநில வேந்தராயிருந்த காலத்து இப்பெயர் தேவேன் நியிருக்கலாகுமென்று ஊகித்தற்கிட முண்டு இஃது உண்மையாயின், ராஷ்டிரகூடர் பிரபலராய் விளங்கிய கி.பி 750-க்கு முன் அந்நூல் தோன்றிய தாதல் பெறப்படும். ஆகவே, கி. பி. 8-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி திவாகரம் இயற்றப்பெற்ற காலமெனக் கொள்வது பொருந்துமெனத் தோன்றுகிறது.’’

இக்கந்தலை அப்படியே தம் நூலுள் எடுத்துத் தந்து அறிஞர் மு. அருணாசலம் தாம் எழுதிய ஒனபதாம் நூற்றாண்டு வரலாற்றில், ‘‘வினாவையவர்கள் கொள்ளுகின்ற நெறி கொள்ளத்தக்க தாயினும் முடிவு கொள்ள க்கத்தன்று’’ என்று வேறுபல ஒத்த சான் று களை எடுத்துக்காட்டித் திவாகரர் காலம் 9-ஆம் நூற்றாண்டாதல் வேண்டும் என்கிறார்.

இந்நூலின் அமைப்பும் பொருட் பாகுபாட்டு முறைகளும் ஏனைய நிகண்டு களுக்கு இது வழிகாட்டியாயிருக்கும் சிறப்பும் எல்லாம்

நிகண்டுப் பொறுப்பாகு பாடுபற்றி விளக்கப்பெறும் பின்திய அத்தியாயத்தில் காணலாம்.

நிகண்டுசனுள் அதிகமான பதிப்புகளைப் பொற்ற சிறப்புடைய நூல் திவாகரம், இதற்கு அடுத்த நிலையில் சொல்லத்தக்கது சூடாமணி, இனி, இத்திவாகர நிகண்டின் பதிப்பு வரலாற்றினை ஈண்டுக் காண்போம்

திவாகர நிகண்டை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் தாண்டவராய முதலியார். இவர் சென் ந நூற்றாண்டில் சென்னைக் கல்விச் சங்கத்தில் தமிழ்த் தலைமைப் புலவராய் விளங்கியவர். அட்டாவதானம் வீரசாமி செட்டியார், திருவேங்கடாசல முதலியார் விசாகப் பெருமாளையர், கோமளபுரம் இராகசோபாலப் பிள்ளை, பு. நயநுப்ப முதலியார் முதலியோர்களும் தாண்டவராய முதலியாரோடு இச்சங்கத் தில் தமிழ்ப்புலவராய் சி ற ந் து விளங்கியவர்கள் ஆவர். கல்வித் துறைக்குப் பயன்படத்தக்க பல நூல்களையும் இச்சங்கத்தின் காமிலாக இவர்கள் வெளியிட்டு வந்தார்கள். இந்த வகையில் அகராதி களுக்கெல்லாம் மூலமாய் விளங்கியதும் சொற்பொருள் விளக்க நூலாய் அமைந்ததுமான திவாகரத்தைத் தலைமைப் புலவர் தாண்டவராய முதலியார் பதிப்பிக்க எடுத்துக்கொண்டார் என்று தோன்றுகிறது.

இவர் திவாகரச் சுவடிகளை ஒத்துப்பார்த்துப் பிழைகளைக் கணாந்து செம்மைப்படுத்திப் பதிப்பிக்க முற்பட்டார். திவாகரப் பகுதி களில் சில இடங்களில் புதுச் சூத்திரங்களையும் இவர் செய்து சேர்த்துள்ளார். தாம் சேர்த்த புதுச் சூத்திரங்களுக்கு உடுக்குறியிட்டுக் காட்டியுள்ளார்.

திவாகரம் தெய்வப் பெயர்த்தொகுதி முதல் பஸ்பொருள் கூட்டத்து ஒருபெயர்த்தொகுதி ஈறாகப் பஸ்னிரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது ஆகும். இவை முழுமையும் தாண்டவராய முதலியாரால் பதிப்பிக்கப் பெறவில்லை. தாண்டவராய முதலியார் அச்சிட்டது முதல் எட்டுத் தொகுதிகளே. அவர் தமது வேலையின் நிமித்தம் விசாகப் பட்டினத்திற்குச் சென்று தங்க நேர்ந்தமையால் தொடர்ந்து அவரால் அச்சு (சீவால)களைக் கவனித்த இயல வில்லை. இச்செய்தி அவர்கள்விச் சங்கத்துப் புத்தக பரிபாலகராய் கொற்றமங்கலம் இராமசாமிப் பிள்ளைக்கு விசாகப்பட்டினத்திலிருந்து, 1839 ஆகஸ்டு 7-ல் எழுதிய பின்வரும் கடிதத்தால் தெரியவருகிறது.

“ நாம் அச்சிற் பதிப்பிக்கத் தொடங்கிய சேந்தன் நிவாகரத்தி லொன்பான் நோக்கி தொடங்குவதற்கு முன் வெளன்க்கு வாய்த்த வேறு தேயத்திருக்கையாலும், பிறிது கருமத்தைக் கருத்தினாலும் நீண்டவொண்ணாக கருமந் தலைப்படலாலும், நான் கருதியவாறு மூற்றுவித்தற்கியலாத மற்றைத் தொகுதிகளையுமொருவாறு புக்குவித்துக் கேர்த்துப் புத்தகத்தை நிறைத்து வெளிப்படுத்துவீராக வென்றவென் வெண்டுக்காலை மேற்கொண்டு அவற்றிலிரண்டாயினுஞ் கேர்த்தமைக் காக மகிழ்வுநானின் தேறன். மறவியால் வீடுபட்ட சில பொருள்களும் சொற்களும் பின்னர்ச் சேர்ப்பித் தற்கொருட்டு நான் முன் குறித்திருந்த குறிப்பே பெண்க்குக் காணப்பட்டாற் காலந்தாழ்க்காமற் பயன்படுத்துவேன்.”

எட்டுத் தொகுதியைத் தொடர்ந்து ஒன்பது பத்தாம் தொகுதி களைக் கல்விச் சங்கத்து வித்துவானாயிருந்த பு. நயநப்ப முதலியார் பரிசோதித்து முதல் பத்துத் தொகுதிகள் வரையில் ஒரு தொகுதியாக 1839-ஆம் ஆண்டு வெளிப்படுத்தினார். ‘மற்றும் மிரண்டு தொகுதிகளும் பின்னர் வெளிப்படுத்தப்படும்’ என் னும் குறிப்பும் இப்பதிப்பில் காணப்படுகிறத. இதன்படி எஞ்சிய இருதொகுதிகளும் இரண்டாம் தொகுதி யாக அடுத்து அச்சிட்டு வெளிப்படுத்தியிருத்தல் கூடும். அந்தப்பதிப்பு இதுவரை என் பார்வைக்குக் கிட்டாமையால் சரியான ஆண்டு விவரம் குறிக்க இயலவில்லை. முதல் தொகுதி வெளிவந்த சில காலத்திற்குள்ளாகவே எஞ்சிய பகுதிகளும் வெளிவந்திருத்தல் கூடும்.

1839 ல் வெளிவந்த முதற்பதிப்பு. ‘சேந்தன் நிவாகரம்’ என்னும் பெயரில் 245 பக்கங்கள் கொண்டதாய் அமைந்துள்ளது. நூலுள் இருபத்தியாக முதற்பதியில் சூத்திரமும் எதிரே மறுபத்தியில் அதற்குரிய பெயர் விளக்கமும் அமைக்கப்பட்டுள்ளன. எ, ஓ என்னும் சூற்றெழுத்துக்கள் தொல்காப்பியர் சுட்டியபடி புள்ளியிட்டு அச்சிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிச் சூத்திரங்களுக்கும் தொடர் எண் இட்டுள்ளனர். ஆக, தொகுதி பத்துக்கும் சூத்திரம் 2286 என்று இறுதி யில் சுட்டப்பட்டிருக்கிறது. இறுதிப் பக்கமாகிய 245-ஆம் பக்கத்தில் ‘பிழை திருத்தல்’ என்னும் தலைப்பில் 17 மிழை திருத்தல்கள் காட்டப் பட்டுள்ளன. அதன் கீழ், ‘சென்னைப் பட்டாணத்தில் — தி. விசாகப்

பெருமாளையாரு கல் வி விளக்கவச்சக் கூட்டத்திற் அச்சிற் பதிப்பிக்கப் பட்டது' என்னும் விவரமும் குறிக்கப்பட்டிருக்கிறது.

திவாகரத்துக்குக் கிட்டிய பதிப்புகளில் அடுத்தபடியாகக் குறிப்பிடத் தக்கது கிரவன் வடிவில் அமைந்த 242 பக்கங்கள் கொண்ட மற்றொரு பதிப்பு. இது தாண்டவராய முதலியார் பதிப்பினை அடுத்து 1840-ஆம் ஆண்டிலேயே வெளிவந்துள்ளது. இதில் பன் னிரண் டு தொகுதிகளும் அமையப்பெற்று நூல்முழுமை பெற்றது. இந்தப் பதிப்பிலும் ஏ. ஒ எழுத்துக்கள் புன்னியிட்டே பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. தாண்டவராய முதலியார் பதிப்பில் புதிய சூத்திரங்கள் உடுக்குறியிட்டுக் காட்டிய படி இப்பதிப்பும் உள்ளது. தாண்டவராய முதலியார் பதிப்பின்படியே பத்துத் தொகுதிகளின் மூலபாடாம் தந்து எஞ்சிய இரு தொகுதிகளின் மூல பாடங்களையும் சேர்த்துச் சென்னைக் கல்விச் சங்கத்து வித்து வான்கள் பூர்த்திசெய்து தந்தனர்.

மர்டாக்கின் நூல் விவர அட்டவணையின் முன் னுயரையில், சேந்தனார் என்பவரால் திவாகரம் பத்துத் தொகுதிகளில் இயற்றப்பட்டுள்ளது. என்னும் விவரம் காணப்படுகிறது. இது திவாகரத்தின் மேற்குறித்த முதல் பதிப்பைப் பார்த்து எழுதியதாகலாம். திவாகரரை ஆதரித்த சேந்தனைத் திவாகரம் இயற்றினாரென்று தவறாக உணர்ந்ததன் விளைவே இக்குறிப்பு. பின்னர், அட்டவணையில் திவாகரம் பற்றிக் குறிக்குப்பிடத்தும் இவ்வாறே இந்திகண் டு பற்றிக் குறிப்புள்ளது கிறார். ஆனால், இவகுத் திவாகரம் பன்னிரண் டு தொகுதிகளை யுடையது என்று கூட்டப்பட்டுள்ளது. பல பதிப்புகள் வெளிவந்திருப்பதாகவும் குறித்துள்ளார். இருதொகுதிகளாக இந்திகண் டு வெளிவந்துள்ளதையும் முதல் தொகுதி 242 பக்கமும் இரண்டாம் தொகுதி 24 பக்கமும் கொண்டது என்னும் விவரமும் தரப்பட்டுள்ளது.

மிரிடடிஷ் மியூசியம் கேட்லாக்கிலிருந்து திவாகரின் திவாகரம் T. குப்பன் அய்யங்கார் என்பவரால் சென்னையிலிருந்து 1859 ல் பதிப்பிக்கப் பெற்ற விவசா தெரியவருகிறது.

1886 ல் தஞ்சாவூர் சின்ன கண்ணைய செட்டியார் என்பவரால் சென்னையில் வெளியிட்ட பதிப்பு ஒன்றுள்ளது. இதன் முதற்பக்கத் தில் பின்வரும் குறிப்புக் காணப்படுகிறது.

1.

கடவுள் துணை

சேந்தன் திவாகரம் மூலபாடம்

இஃது

சென்னைக் கல்வீச் சங்கத்துத் தமிழ்த் தலைமைப்
புலமை நடாத்திய தாண்டவாய முதலியார்
அவர்களால் பதிப்பித்த
பத்துத் தொகுதிகளின் மூலத்தோடு
மேற்படி சங்க வித்துவான்களால்
பதிப்பித்த
மற்றவீரன் தொகுதிகளின் மூலத்தையும்
ஒன்றாகச் சேர்த்து
சிவாத்துவித சித்தாந்தியாகிய
திருமழிசை
முத்துசாமி முதலியார் அவர்களால்
அவைகட் கிணங்கப் பரிசோதித்து
தஞ்சாவூர்
சின்ன கண்ணைய செட்டியாரால்
தமது
சகலகலா நிலைய அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது.

1886.

இதற்குப் பின்வந்த பதிப்புகளின் முதற்பக்கத்திலும் பதிப்
பாசிரியர் அச்சுக்கூடப் பெயர்கள் வேறுபட்ட போதிலும், ‘இஃது
சென்னைக் கல்வீச் சங்கத்து’, என்பது தொடங்கி, ‘மற்ற இரண்டு
தொகுதிகளின் மூலத்தையும் ஒன்றாகச் சேர்த்து’ என்பது வரையுள்ள
குறிப்பு அப்படியே காணப்படுகிறது. ஆதலால், பின்வந்த பதிப்
பாசிரியர் எல்லாருமே முந்திய பதிப்பை அப்படியே பின்பற்றி வந்திருக்
கிறார்கள், என்பது தெரியவருகிறது. எனினும் முதற்பதிப்பில் புதுச்

குத்திரங்களுக்கு இடப்பட்ட உடுக்குறியைக் கைவிட்டுவிட்டனர். இதனால் எவ்வளவு திவாகரரின் குத்திரம், எவ்வளவு தாண்டவராய் முதலியார் உள்ளிட்ட கல்லிச் சங்கத்து வித்துவான்கள் சேர்த்த குத்திரம் என்பது தெரியாமல் ஆகிவிட்டது.

1886-க்குப் பின்னும் 1897-ல் சென்னை குருதாத சுவாமிகளின் பதிப்பு வந்துள்ளது. இந்த நூற்றாண்டில் கோ. லோகநாதமுதலியார் 1904-ல் தமது மட்னான்மணிலிலாச அச்சுக்கூடத்தில் ஒரு பதிப்பு வெளியிட்டுள்ளார். பின்வரும், 1917, 1924 முதலிய ஆண்டுகளிலும் இவ்வச்சுக்கூடப் பதிப்புத் தொடர்ந்து வந்துள்ளது.

திருப்போதூர் டி. கோபால் நாயகர் அவர்களின் சென்னை கோவிடன் எலக்ட்ரிக் பிரஸ்ஸில் 1923-ல் ஒரு பதிப்பு வெளிவந்துள்ளது. 1938-ல் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் பதிப்பு வெளிவந்துள்ளது.

திவாகரத்தின் முதல் தொகுதியாகிய தெய்வப் பெயர்த் தொகுதி மட்டும் 1868-ல் ஓ. புஷ்பரதச் செட்டியாரால் பதிப்பிக்கப் பட்டது. பின்னரும் பல பதிப்புகள் இத் தொகுதிக்கு வந்துள்ளன ஏறத்தாழக் கென்ற நூற்றாண்டில் மட்டும் 11 பதிப்புகள் வந்தமை தெரிய வருகிறது. சொற்பொருள் உணர்த்தும் சூடாமணி நிகண்டின் 11-ஆம் தொகுதியைப் பலதும் மனப்பாடம் செய்து வந்தது போலத் திவாகரத் தெய்வப் பொயர்த் தொகுதியையும் மனப்பாடம் செய்யும் பழக்கம் இருந்து வந்திருக்க வேண்டும். 1927-ல் மணி. திருநாவுக்கரசு முதலியார் பதிப்பு ஒன்று இத் தெய்வத்திக்கு உள்ளது அதன் நூண முதல்தில், 'இந்நாவின் முதற்பகுதி எல்லாப் பள்ளிகளிலும் வழிவழி படிக்கப்பட்டு வருவதின் இதனை அச்சிட்டோம்' என்று குறிப்பிடுவினார்கள். பள்ளிப் பாடமாய் வழங்கினமையால் இத் தொகுதிக்கு மேலும் பல பதிப்புகள் அவ்வப் பொது வெளிவந்திருத்தல் வேண்டும்.

2. பிங்கலம்

திவாகரர் ஆக்கியளித்த முதல் நிகண்டாகிய திவாகரம் தோன்றி ஒரு நூற்றாண்டளவில் பிறந்தது பிக்கலம். பிங்கலர் என்பவரால் செய்யப் பெறறது ஆதலின் ஆக்கியைப் பொய்யால் பிங்கலம் என வழங்கல்: யின்று இதனைப் 'பிங்கலந்தை' என்னும் பெயராலும் குறிப்பிடுவது உண்டு.

பிங்கல முனியரைத் திவாகரரின் புத்திரர் என அந் நூலின் பாயிரர் தெரிவிக்கிறது.

'செங்கதிர் வரத்தால் திவாகரன் பயந்த
பிங்கல முனிவனெனாத் தன்பெயர் நிறீழி'

என்பது நூற் சிறப்புப் பாயிரம். இப் பிங்கலரும் திவாகரரைப் போலவே நூற்பாவினால் தம் நூலை அமைத்துள்ளார்.

'செங்கதிர் வரத்தால் தோன்றும்
திவாகரர் சிறப்பின் மிக்க
பிங்கலர் உரைநூற் பாவின்
பேணினர் செய்தார் சேர'

எனச் சூடாமணி நிகண்டின் தொடக்கத்தே மண்டலபுருட்டும் இச் செய்தியினைத் தெரிவிக்கிறார்.

திவாகரருக்குப்பின் ஒரு நூற்றாண்டு சென்றபின் பிங்கல நூல் தோன்றியிருக்கலாம். 11-ஆம் நூற்றாண்டினராகக் கருதப்படும் சிலப்பதிகார அரும்பதூரைகாரரும் யாப்பருங்கல வீருத்தியுரைகாரரும் பிங்கலந்தையை மேற்கொள் சாட்டுகின் றனார் எனவே, இக்காலத் திற்கு முந்தியது இந்தூல் எனக் கொள்ளலாம். எனவே, இப் பிங்கலம் 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூலாதல் கூடும்.

பிங்கலர் செய்த இந்திகண்டு புலவர் பெருமக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்தது.

'இன்னது இன்னுழிஇன்னணம் இயலும்
என்றிசை நூலுள் குணகுணிப் பெயர்கள்
சொல்லாம் பரத்தலின் பிங்கலம் முதலாம்
நல்லோ ரூரிச்சொலின் நயந்தனர் கொள்ளே' (நன். 460)

என உரிச்சொற்பொருளைக் காணப் பிங்கலம் பெரிதுந் துணைபுரியும் என்று நன்னூலில் பவணந்தி முனிவர் கட்டுரைக்கின் றார். எனவே, இந்தூலின் பயிற்சி தமிழகத்தில் அந்தாளிலே மிக்கிருந்தது என்பது தெளிவாம்.

பிங்கல நிகண்டு திவாகர நிகண்டின் அடிப்படையாக கொண் டிருப்பதோடு நூலின் பொது அமைப்புப் பெரிதும் அதனை ஒத்தேயுள்ளது. 10 தொகுதிகளில் பிங்கலர் தம் நூலை அமைத்துள்ளார். தொகைப்பெயர் விளக்கமான பல்பொருட் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதி தனிப்படப் பிங்கலத்தில் இல்லை. முன் றாவதான ஜயர் வகையில் முதல் 10 நூற்பாக்களை அத்தொகுதிப் பொருஞ்சுகு இயை புடையலை. ஏனையவை யெல்லாம் ஒருமை, இருமை முதலிய பெருள்களை விளக்கும் தொகைப் பெயர் விளக்கமேயாகும். இது பொருத்தமாயில்லை. இங்கு ஏதேனும் த வ று நிகழ்ந்திருத்தல் வேண்டும் எட்டின் பிறழ்ச்சியால் இவ்வாறு நேர்ந்தது போலும்

திவாகரத்தில் ஒருசொல் பல் பொருள் கூறுவது 11-ஆம் தொகுதி. பிங்கலத்திலோ 10-ஆம் தொகுதி. இவ்விருவரும் ஒருசொல் பல் பொருள் விளக்கும் நூற்பாக்களை எதுகை ஒப்புமைபற்றி ஒருவகை அடைவு முறையில் அமைத்துள்ளார். எனினும் பிங்கல நிகண்டமூதன் முதலில் அச்சிட்ட சிவன் பின்னை நூலாசிரியர் முறை என நம்பத்தக்கதாய் ஏதுகளில் காணுமாறு பதிப்பித்தாரில்லை. ஒரு சொல் பல்பொருள் விளக்கச் சொற்களை அகராதியமைப்பில் வைத்து அதற்கேற்ப நூற்பாக்களையும் அச்சில் மாற்றித் தந்தனார். இம் முறையிலேயே இதாக பின் வந்த இரு பதிப்புகளும் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

பிங்கலர் அமைத்த தொகுதிப் பிரிவு அமைப்பு ஒருவகைத் தனி முறையாயிருப்பினும் தெளிவான பகுப்பு முறையேயாம். தெய்வப் பெயரை வான்வகை, வானவர் வகை என இரு தொகுதிகளாகப் பிங்கலர் கொள்வார். விவன், திருமால் முதலிய தெய்வப் பெயர்களைத் தொகுத்துத் தருமிடத்து அவ்வக் கடவுளர் பற்றிய பிற செய்திகளையும் இணைத்துத் தந்திருப்பது பிங்கலத்தின் தனிச் சிறப்பாகும்

பிங்கல நிகண்டு முதலாக 1890 ஆய ஆண்டு சிவன் பின்னை என்பவரால் அச்சில் வெளியிடப்பெற்றது. நூற்பாக்களை ஒருக்கத்திலும் அதற்குபிர உரை விளக்கத்தினை எதிர்ப் பக்கத்திலும் அமைத்து இந்நூலைப் பதிப்பித்துள்ளார் இதன்பின் 1917-ல் மதராஸ் பிப்பன் பிரஸ் ஒரு பதிப்பினை வெளியிட்டது; இது முற்பதிப்பின் மறு படிவமேயாம். நிருநெல்லீவலித் தெளனிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் முந்திய பிப்பன் பிரஸ் பதிப்புப் பேலவே 1968 ல் ஒரு பதிப்புக் கொண்டுவந்துள்ளார்.

இவையெல்லாம் முந்திய பதிப்புகளை அப்படியே பின்பற்றி அமைந்தனவே. ஏட்டுப் பிரதிகளின் துணைகொண்டு இந்நால் முந்து மாய் நன்கு பரிசோதித்துச் செவ்விய முறையில் வெளியிடப்படுதல் இன்றியமையாதது.

இந்திகண்டிற்கு ஓர் ஆராய்ச்சிப் பதிப்பு வேண்டும் என்பதை அறிஞர் மு. அருணாசலம் தாம் எழுதிய 10 ஆம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தம் கருத துரை வருமாறு :

“நூல் முழுமையும் நன்கு பரிசோதித்துத் தொடர்பின்றி யிருப்பவற்றை நன்கு தொடர்படியுத்திய ஆராய்ச்சிப் பதிப்பு இன்றியமையாத தேவை. விங்கவிஸ்டிக்ஸ் என்ற பெயரில் மொழியியல் துறையில் ஆராய்ச்சி வளர்ந்து வரும் இன்றைய நாளில் நிகண்டு நூல்களுக்குச் சிறந்த ஆராய்ச்சிப் பதிப்பு வெளிவராதது பெருங்குறை.

(தமிழ் இலக்கிய வரலாறு 10-ஆம் நூற்றாண்டு - பக்கம் 208)

3. உரிச்சொல் நிகண்டு

தமிழில் தோன்றிய நிகண்டுகளுள் பழமையானவை திவாகரமும் சிங்கலமும் ஆகும். இவை இரண்டும் நூற்பாவால் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விரு நூல்களும் கிபி 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவை.

பாட்டியல் நூல்களைக் காலமுறைப்படி நேரக்கும்போது அவை முதற்கண் நூற்பாவாலும் பின்னார் வெண்பா, கட்டளைக்கலித் துறை, விருத்தம் என்னும் பாவகைகளாலும் அமைந்து விளங்கக் காணலாம். இந்த நிலை நிகண்டு நூல்களிலும் காண இயலுகிறது. நூற்பாவாவான பழைய நிகண்டுகளுக்குப் பின் வெண்பாவினால் உரிச்சொல் நிகண்டு செய்யப்பெற்றிருக்கிறது இதன்பின் கயாதரமும் பாரதிதீபமும் கட்டளைக் கலித்துறைப் பாவினால் அமைக்கப்பட்டுள்ளனமே காணகிறோம். இறுதியாக விருத்தப்பாவைச் சூடாமனிநிகண்டு செய்த மண்டலபுருட்டர் மேற்கொண்டுள்ளார் இதன்பின்

வந்த நிகண்டுகளில் பெரும்பாலனவும் வீருத்தயாப்பினாலே நிகண்டு என்னும் வடமொழிச் சொல்லை வழக்கிற்குக் கொண்டுவந்தவரும் மன்றல் புருட்டே அதற்கு முந்திய நிவாசம் முதலியன் எல்லாம் “உரிச்சொல்” என்றே வழங்கப்பட்டன. குடாமணி நிகண்டு நாட்டில் பெருவழக்காகியபின் எல்லா நூல்களையுமே நிகண்டு என்று குறிப் பிட்டேவ உரிச்சொல் என்னும் பெயர் வழக்குக் குன்றியது.

‘உரிச்சொல்’ என்பதுவே இத்தாலுக்குரிய பழம் பெயர். ‘முந்து காங்கேயனுரிச்சொல்’ என்றே இந்தாலினை ஆண்டிப்புலவர் தாம் செய்த ஆசிரிய நிகண்டில் குறிப்பிடுகின்றார். உரிச்சொல் நிகண்டு என்னும் இன்றைய வழக்கில் பழம் பெயரும் புதுப் பெயரும் ஒருங்கிணை ந்துள்ளாம் காணலாம்.

உரிச்சொல் நிகண்டினை ஆக்கியவர் காங்கேயர் ஆவர் இவரைக் குறித்த வரலாறுகள் நன்கு அறியக்கூடவில்லை கொங்குமண்டல சதகம் இவரைக் கொங்கு நாட்டு மோருரைச் சார்ந்தவராகத் தெரிவிக் கிறது.

‘அனைகடல்குமும் அவனியில் செங்தமிழ் ஆய்பவர்கள்
நலனுறத் தக்க வகையாக உள்ளாம் நனிமகிழ்ந்தே
இலகும் உரிச்சொல் பிகண்டு வெண்பாவீன் இகைத்தக்கலை
வலாயில் காங்கேயன் வாழும் மோரூர் கொங்குமண்டலமே:’

(91)

கொங்குமண்டலத்தாராகிய இவர் சிவபக்திபூண்டவர். தில்லை நடராசப் பெருமானிடத்துப் பேரீடுபாடு கொண்டவர்

‘திருமாலும் செங்கமல மேயானும் காணாப்
பெருமான் பிறைகுடும் பெம்மான் - அருள்மூர்த்தி
நன்னென்றுசின் நான்மறையேயான் தில்லை நடம்புரிவோன்
என்னென்றுசின் மேய இறை’

என வரும் சிவ வணக்கப்பாடல் இவர்தம் சமய உள்ளத்தைத் தெள்ளத் தெளியக் காட்டுக் குனுல் இப்பாடல் இவருடைய வாக்கா என்பது ஆய்வுக்குரியது.

உரிச்சொல் நிகண்டு திவாகரம், பிங்கலம் நூல்களுக்குப் பிற்பட்டு வந்த நூல்,

பெருத்த நூல் பலவும் சுருக்கித் தமிழில்
உரிச்சொல் நிகண்டென உரைத்த காங்கேயன்'

என்று பார்ப்பன் ணகவுண்டன் கு உவஞ்சி கூறுமாறு போல இது சுருக்க மாய் அமைந்த நூல்.

முந்துள திவாகரம் பிங்கல நிகண்டு
முந்துகாங் கேய னுரிச்சொல்
முறைபெறு கயாதரம் பகருமக ராதியிவை
முற்றுமொன் நாய்த்திரட்டி'

என்று ஆசிரிய நிகண்டுப் பாயிரம் கூறுவது கொண்டு கயாதரத்திற்கு முந்திய நூல் இது என்பது சூரியவரும். ஆயினும் இதன் காலம் திட்டவட்டமாய்ப் பலகாலம் தெரிய வாரமிலிருந்தது தமிழ்நினர் மு. அருணாசலர் அவர்கள் தாம் ஆக்கிய தமிழிலக்கியவரலாறு 14 ஆம் நூற்றாண்டு பற்றிய தொகுதியில் உரிச்சொல் நிகண்டின் காலத்தைத் திட்டவட்டமாகத் தக்க ஏதுக்கள் காட்டி வரையறுத்துள்ளார்கள். அவர்கள் தரும் கருத்துச்சுருக்கம் வருமாறு:

சௌ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான சிவப்பிரகாசத்துக்குச் சிவப்பிரகாசர் என்பார் பேருரை எழுதியுள்ளார் இவ்வரையின் காலம் சகம் 140; அதாவது 1488 ஆகும். 38-ஆம் பாடல் உரையில் உயிர் வாயு என்று சொல்லப்படும் என்பதற்குச் சான்றாக, 'உயிர் ஒலி வங்கூழ் சலணம் வாதம் வளி மாருதம்' என்னும் இலக்கணங்களானும் கண்டு கொள்க' என்று குறிப்பிடுகிறார். இலக்கணம் என்று இவர் கூறுவது ஈண்டு உரிச்சொல் நிகண்டென். என வேல, உரிச்சொல் நிகண்டி ன் காலம் உரையாசிரியர் சிவப்பிரகாசர் காலத்திற்கு முந்தியது என்பது தெரியவரும்.

'வந்தனை காணல் வணங்கல் பணிதலே
தந்தலை தாழ்தல் சலாம்செய்தல் - முந்தித
தொழுதலே தண்டன் தொடர்ந்து முயங்கல்
தழுவலே விள்ளல்னாக் சாற்று'

என இந்திகண்டில் செயல்பற்றிய பெயர்த்தொகுதி இரண்டாம் வெண்பாவில் வணங்கல் என்னும் பொருளில் 'சவாம் செய்தல்' என்று குறித்துள்ளது நோக்கத்தக்கது சலாம் என்னும் சொல் தமிழ்நாடு முகம்மதியப்படையெடுப்பாளர் வந்து ஆட்டியைக் கொட்டற்றிய காலத்தில் தமிழில் வழங்கத் தொடங்கியதாகும் அருணகிரி நாதர் இச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். 17 ஆம் நூற்றாண்டில் வடதாடு சென்ற குமாகுரபரும் சலாம் என்ற சொல்லை மிகுநியும் பயன்படுத்தி யுள்ளார். அருணகிரிநாதரின் காலம் 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகும். இச் சொல்லை எடுத்துக் காட்டும் உரிச்சொல் நிகண்டும் அருணகிரிநாதர் காலத்துக்குச் சற்று முந்தியதாகலாம். காங்கேயர் காலம் ஏறத்தாழ கி. பி. 1400 என்று கொள்ளலாம். இவ்வாறு அறிஞர் அருணாசலம் அவர்கள் கொண்டுள்ளார்கள். ஆகவே. இது 14 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நிகண்டு என்று துணியலாம்.

உரிச்சொல் நிகண்டில் இப்பொழுதுள்ள பதிப்புகளில் 12 தொகுதி கள் காணப்படுகின்றன முந்திய பதிப்புகளிலோ 10 தொகுதிகளே தரப்பட்டுள்ளன.

1840 - துத்தன்துரை பதிப்பித்த புதுச்சேரி
அவர்ன்மா அச்சுக்கூடப் பதிப்பு.

1858 யாழிப்பாணம் சதாசிவம் பிள்ளை பதிப்பு
(இந்த இரு பதிப்புகளிலும் 10.12 ஆம் தொகுதிகள் இல்லை)

1890 - சிவன் பிள்ளை பதிப்பு. இவர் 10, 12 ஆகிய இரு தொகுதிகளும் வழங்காதொழிந்தன என்கிறார்.

1905 - சன்னாகம குமாரச்வாமிப் புலவர் பதிப்பு
இவர் பதிப்பில் 12 தொகுதிகளும் நிறைவாகத் தரப் பட்டுள்ளன. இதனை அடிமொற்றி இதன்பின் வந்த பதிப்புகளும் 12 தொகுதியுடன் காணப்படுகின்றன.

1971 - திருநெல் வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்

4. கயாதரம்

தொல்காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம் ஆதல் போலக் கயாதரர் இயற்றிய நூல் கயாதரம் ஆகும். இந்த நூலின் பெயரும்

ஆசிரியர் பெயரும் கயாகரர், கயாகரம் என்றும் சில பிரதிகளில் காணப்பெற்றன என்றாலும் இவ்வடிவங்கள் தவறானவை. கயாதரம் என்பதே இந்நூற் பெயர் என்பது தேற்றும்

கயாதரரும் திவாகரரைப்போல ஒவ்வொரு தொகுதியின் முடிவிலும் வரலாற்றுக் குறிப்புகள் பொதித்த பாடல்கள் தந்துள்ளார். அவற்றின் வழி ஓரளவே இவ்வாசிரியரைப் பற்றிய செய்திகள் தெரியவருகின்றன. இவர், 'தேவை' என்றும் இராமீசுக்ரத்தில் வாழ்ந்தவர். தம்மைத் 'தேவைக் கயாதரன்' (2,8) என்றும், 'தேவையதிபன்' (147) 'தேவை நான்னாரடன்' (223) என்றிவ்வாறும் கூறுகிக்கொள்கிறார். 'தொவ்-வேதியன்' (2, மறையவர் வேந்தன்) (147). 'மறைபயில் நாவினன்' (157) என்றெல்லாம் இவர் தம்மைக் குறிப்பிடுவதனால் அந்தணர் மரபில் வந்தவர் என்பது தெரியவரும். இவர் அம்மரபில் காசிபீகாத்-திரத்தைச் சார்ந்தவர் (223); சிவபக்தி நிறைந்தவர் நூலுள், 'இடபகேதனன் பற்று மறவாதவன்' என்றும் (27) 'வடக்குங்குமக்கொங்கல மங்கைதன் பங்கள் மலரடிக்கீழ்க் கிடக்கும் தனி தெஞ்சூடு யோன்' என்றும் வருவதால் அம்மையப்பரிடம் இவர் வைத்துள்ள பத்தியின் பாங்கு வில்லைம்.

வடமொழி தென்மொழி களில் இவர் வல்லவர் (187 223); தமிழில் அந்தாதி இலக்கிய நூல் ஓன்றினை இவர் பாடியுள்ளார் என்பது,

மேவு மரும்பொருள் அந்தாதி கேட்டிந்த மேதினியோா
தாவும் வினைகெடச் சாற்றிய கோன்' (402)

என்பதால் வெளிப்படுகிறது

'... தமிழ்த் தேவை மன்னுங்
கோவை யிராமீ சுரக்கோவை சொன்ன குருபரன்' (402)

என்று சுட்டிப் பேசப்படுவதால் இவர், 'இராமேச்சுரக்கோவை. என்றும் கோவைப் பிரபந்தமும் இயற்றியுள்ளனம் தெரியவரும்.

நூலின் இறுதிப் பாடலில் ஓர் அரிய செய்தி காணப்படுகிறது 'அரும்பொருள் எந்தாதி சூடிய சீதர னம்பிகையைத் தரும்பொருள் செய்த பராபரன்' (566)

என்னும் இப்பாடதற்குதியில் சுயாதரின் பரம்பரையைக் குறித்த அருடமைச் செய்தி ஒன்று வெளிப்படுகிறது திருமால் தமது தங்கையைச் சிவபெருமான் மணம்புரிதற்குக் கொடுக்கும்படி இடைநின்று பேசி முடித்த பரம்பரையை இவர் சார்ந்தவர் என்னும் பழம்பெருமை பளிச்சிடுகிறது. இவர் பாடியதாகத் தெரியவரும் அந்தாதியும் கோவையும் இப்பொழுது நமக்குக் கிடைக்கவில்லை.

இந்திகண்டின் தொகுதிப் பெயர்கள் திவாகரம் போவிருந்தாலும் பல பெயர்க் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதி இதில் இல்லை கயாதாத்தில் இடம் பெற்ற தொகுதிகள் 11. நூல் முழுமையும் 566 கட்டளைக்கலித்துறைச் செய்யளைக் கொண்டு அமைந்துள்ளது மேலும், நூல்முழுச்சமயும் அந்தாதித் தொடையால் அமைந்துள்ள மை இந்திகண்டுக்குரிய ஒரு தனிச்சிறப்பாகும்

இந்நாலை முதன் முதலாகச் சுவடிகளிலிருந்து எடுத்து ஆராய்ந்து 1930 ஆம் ஆண்டு பேராசிரியர் ஃ.ஸி.வையாபுரிப்பிள்ளையவர்கள் சீரிய முறையில் பதிப்பித்துச் சென்னைப் பல்கலைகழக வாய்ப்பாக வெளியிட்டுள்ளார். பாடபேதங்களை அந்தந்தப் பக்கங்களில் அடிக்குறிப்பாகச் சேர்த்திருப்பது சிறப்புக் கூறாகும். மேலும் செய்யுள் முதற் குறிப்பாகாதி, முதற்பத்துத் தொகுதிகளின் பொருளாட்கக்ம் ஆகியவையும் சேர்த்துள்ளார். இவையெல்லாம் ஆய்வாளருக்குப் பெரிதும் பயன் படுவனவாகும்.

இந்திகண்டுரால் தேரன்றிய காலம் குறித்து மிக நுணுக்கி ஆராய்ந்து பதிப்பாசிரியர் தம்முன் நூலாயில் தெளிவுறக் கூறியுள்ளார்கள் அவர்தம் ஆய்வுரை பின்னவுரமாறு :

இந்து வின் காலத்தைத் திட்டமாக வரையறுத்தற்குரிய சான்றுகள் இல்லை, அதும்பொருள் விளக்க நிகண்டு சாலி வாகன சுகம் 1685-ல் (அதாவது கி. பி. 1763) இயற்றப்பட்டது அந்திகண்டிலே கயாத்ரையும் அவருடைய நிகண்டையும் பற்றிக் கூறப்படுகின்றது என்கே, கி. பி. 1763-ல் கயாதரா நிகண்டு மிகப் பிரசித்தமாய் வழங்கிவந்ததை தெளிவாம். இக் கயாதரம் இன்னும் பழையான ஏதன்பது வேறொரு நூலால் விளங்குகின்றது மாறனலங்கார உரையில் (பாயிரம் 27 உரை), இப்பக்கண நூல்களை அகவவின் வெள்ளையின் அறைக் வெள்ளு, முந்துநூல் விதித்தமையுள்வாகவும், விதியாகு நீக்கிய

கட்டளைக்கவித்துறை, ஆசிரிய விருத்தம் என்னும் பாளினத் தாற் பின்பு இலக்கண நூல் செய்தோர் இலக்கணங்களைக் கூறி யாழ் கற்றோரா வெடுக்கப்பட்டு உலகின் கண் வழங்குதலுக்கு' உதாரணமாக யாப்பருங்கலக்காரியக, கயாதரம், நிகண்டு சூளாமஸி யென்ற நூல்கள் தரப்பட்டுள்ளன. மாறனலங்கார நூலின் ஆசிரியர் திருக்குருகைப்பெருமாள் கவிராயர் என்பவர். இவர் தாமியற்றிய திருக்குருகாமான் மியத்தைக் கொல்லம் 723 ல் அரங்கேற்றினாரென்பது,

'அறந்திகழாண் டவையெழுநாற் நிருபான் மூன்றில்
அணிகிளர் கார்த்தி கைமாத மெட்டில் வாழ்வு
இறந்திடுதிங் களினானுத் தரத்தி லேகா
தெசியின் மகரமு கூர்த்தந் திருந்த முற்றத்
துறந்தவரென் மகிழ்மாறர் திருமுன் னாதிச்
சுஞ்சியுடன் மிருதியிடு சொற்றமிழின் வாய்மை
பிறந்த பெருங்காப்பீயமும் தெரிந்தோர் கேட்கும்
பெற்றியுட னரங்கேற்றறப் பெற்ற தன்றே'

என்று வருஞ் செய்யுளால் அறியக்கிடக்கின்றது. மாறனலங்காரத்திற்கு உரையிட்ட காரிரத்தகப்பராயர் (மாறனலங்கார வரலாறு பக். 28) இத்திருக்குருகைப் பெருமாள் கவிராயருடைய சிஷ்யராவர் இவ்வரையில் திருக்குருகாமான் மியத் தினின் ரூம் செய்யுட்கள் உதாரணமாக எடுத்துக்காட்டப்படுகின்றன. ஏனவே இவ்வரை சுமார் கொல்லம் 750-ல் (அதாவது கி. பி. 1575) தோன் நியிருக்கலாம் காரிரத்தகவிராயர் தென் நிருப் பேரை சுவாமி மகரநெடுங்குழைக்காதர் திருப்பணிமாலையை யியற்றியவரும் மதுரைத் திருமலை நூயக்கர் (கி.பி. 1628-1629) காலை வடமலையப்பயின்னையுள் முதலானோரது காலத்தவரு மாகிய திருமேனிக்கவிராயரின் தந்தையாராவர்.

கல்விக் கட்டலைக் கறைகள்ட ரதனகவி
செல்வக் குமாரன் திருஷ்ணி — கல்ல
திருப்பணி மாட விநிதத் தேசமெல்லாம் வாழ்த்த
விருப்பமுடன் செய்தான் விரைந்து

என்பது திருப்பணி மாலைச் செய்யுள்

“மேற்கூறியவற்றினின்று கயாதரம் கமாராக கி. பி. 1575-ல் கல்வியாளர்கள் அங்கீகரித்து எடுத்தாண்ட நிகண்டு என்பது விளங்கும். இதற்கு எவ்வளவு காலத்துக்குமுன் இந்நூல் தோன்றிய தென்பது விளங்கவில்லை. ஆனால், ‘காரிகை யேரு மொரு நூலும் பெண்ணும் கலித்துறையும்’ (412) என்று இந்நூலில் வந்துள்ளது. ஒருதால் என்றது யாப்பருங்கலக் காரிகையை. எனவே, காரிகை தோன்றிய 11-ம் நூற்றாண்டுக்குப் பிற்பாட்டு இந்தால் தோன்றியாதல் வேண்டும். காரிகையென்னும் நூல் நீண்ட காலமாக வழக்கிலிருந்த பிற்பாடுதான் அதன்கண பயின்றுவரும் கலித்துறைக்குக் காரிகையென்னும் பெயர் வந்திருத்தல்கூடும். 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் அல்லது 15-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்புது வழக்கு ஏற்பட்டதெனக் கொள்ளலாம். இவ்வழக்கு நூலில் எடுத்தாளப் பெறுவதற்கு இது தோன்றி ஜம்பது வருஷ கால மேற்கூறியிருக்க வேண்டுமெனக் கொள்ளுதல் தகும். ஆதலால் உத்தேசம் கி. பி. 1450-ல் சயாதரம் இயற்றப் பட்டிருக்கலாமென வரையறுத்தல் தக்கதெனத் தோன்று கிறது. இக்காலத்திற்கும் கற்றோர்கள் இந்நூலை எடுத்து வழங்கிய காலமென்குறித்த கி பி 1575-க்கும் 125 வருஷங்கள் இடைப்பட்டிருத்தல் பொருத்தமாதலும் காணலாம். மாறனவங்காரவுரையில் நிகண்டு குளமணிக்கு முன்பாகக் கயாதரத்தை அமைத்துக் கூறுவதும் இங்கே அறுதியிட்ட காலத்தோடு பொருத்துகின்றது. நிகண்டு குளமணி யென்பது வீர மண்டலபுருடரால் கிருஷ்ணதேவராயர் காலத்தில் (1509–1529) இயற்றப்பட்ட ஒருநூல் என்பது நன்கு அறியப் பட்டதே.”

5. பாரதிதீபம்

‘பாரதிதீபம்’ என்பது திருவேங்கட பாரதியாரால் ஆக்கப்பெற்ற நிகண்டுநூல் ஆசிரியர் தம் பெயரைத் திருவேங்கடபாரதி, பாரதி என்று நூலுள் ஒவ்வொரு தொகுதியின் இறுதியாக அமையும் வரலாற்றுப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

'திருவேங் கடவன் ஏன்றாச கூறுங் கவிவேந்தன்...
செப்பிய பாரதிதீபம்' (200)

திருவேங்கட பாரதி வண்டமிழின்
செழுமைய தாகு மிலக்கிய பாரதிதீபம்' (243)

'முந்துதமிழ்ப் பன்னிய பாரதி பாரதிதீபம்,' (293)

'பாரதி வாதுகவிக் கேறானவன் சொன்ன
பாரதிதீபம்.' (319)

இவற்றால் பாரதி இயற்றிய நூல் பாரதி தீபம் என்பது தெரியவரும் இஃது ஆக்கியோன் பெயரால் அமைந்த பெயராகும்.

தீபம், தீபிகை என்னும் பெயர்களால் தமிழில் சில நூல்களின் பெயர்கள் அமைந்துள்ளன.* தீபம், தீபிகை என்றால் 'விளக்கு' என்பது பொருளாம் இங்கே பொருள்களின் பெயர்கள் சொற் பொருள்கள் ஆகியவற்றைத் தெரிவுறத் தொகுத்து விளக்குவது என்னும் பொருளில் 'தீபம்' என்பதை ஆசிரியர் பயன் படுத்தியுள்ளார். அகராதி நிகண்டு, நாமதீப நிகண்டு முதலிய நூற் பெயர்களில் இணைந்துள்ள நிகண்டு என்பதுபோல இங்குத் 'தீபம்' என்பது வந்துள்ளது ஆகவே நிகண்டு என்னும் பொருளில் 'தீபம்' என்பது இவ்வாசிரியரால் ஆளப்பட்டுள்ளது என்று கருதவும் இடமுண்டு.

தமிழிலே காலத்தால் முந்திய நிகண்டுகளாகிய திவாகரமும் பின்கலந்தையும் நூற்பாவினால் இயன்றன. பின்னர் வந்த நிகண்டுகள் நூற்பாவினால் மட்டுமன்றி வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம் என்னும் யாப்பு வகைகளிலும் அமைந்துள்ளன. கட்டளைக் கலித்துறைப் பாவினால் ஆகிய நிகண்டுகள் கயாதரமும் பாரதிதீபமும் ஆகும்.

கட்டளைக் கலித்துறை வகையான பாவினம் தமிழுலகில் முற் காலத்தில் பெரும்மக்காயிருந்தது யாப்பருங்கலக் காரிகை, வீர சோழியப் நவநீதப் பாட்டியல் முதலிய இலக்கண நூல்களும் எண்

* அரிசமய தீபம், இலக்கிய தீபம், ஞானதீபம், தத்துவ தீப சங்கிரகம், ஆனந்த தீபிகை, தேளத்தியாக, சிர்மய தீபிகை, நானார்த்த தீபிகை, பதார்த்த தீபிகை முதலியன்.

எனிறந்த கோவைகளும் இதற்குச்சான்றாக அமைகின்றன இனிய ஒசையும், எண்ணினால் வரையறைப்பட்ட எழுத்தமைதியும், எதுகை மோனை முதலியவற்றின் நயமும் இவ்வகைச் செய்யுள்கள் கற்போர்க் குப் பெருஷிருந்தாயின. இத்தகு நயக்களால் நினைவில் வைத்தற்கு ஏற்றவிதாரு பாவினமாக இது கருதப்பட்டது எனலாம்.

கயாதரமும் பாரதிதீபமும் கட்டளைக் கலித்துறைப் பாவால் அமைந்திருப்பதோடு இரண்டும் முதல் நிகண்டு எனப் போற்றப் பெறும் திவாகரத்தை அடியொற்றியுள்ளன. திவாகரத்தில் ஓவ்வொரு தொகுதி இறுதியிலும் ஆசிரியர் தம்மைப்பற்றி வெளிப்படுத்தும் வரலாற்றுப் பாடல்கள் அமைந்துள்ளது போலவே இந்நிகண்டுகளிலும் உள்ளன. அன்றியும் பெருள்களின் அமைப்பு முறையிலும் பெரிதும் ஒற்றுமை காணப்படுகிறது. எனினும் கயாதரம் சுற்று வேறுபட்டுள்ளது. கயாதரம் 11 தொகுதியடையதாய் அமையப் பாரதிதீபமோ திவாகரத்-தைப் போல 12 தொகுதிகள் கொண்டுள்ளது. கயாதரத்தில் திவாகர நிகண்டில் ஐந்தாவதாக உள்ள இடப்பெயர் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது அதோடு கயாதரர் தொகுதிகளைத் தெய்வப் பெயரியல், இடப்பெயரியல் என்றாற்போல ‘இயல்’ என்று பெயரிடுகின்றார்

பாரதிதீபமோ தொகுதிகளின் பெயரிலும் சரி. கொகுதிப் பெருளை விலூம் சரி, சுற்றும் மாறாமல் திவாகரத்தை அடியொற்றிச் செல்லுகிறது மேலும் பொருள்களை வீசுக்கும் முறையிலும் திவாகரர் நூலின் அடைவையே பாரதிதீபம் எங்கும் தழுவிச் செல்லுகிறது. திவாகரத்தில் பல நூற்பாக்களில் காணும் பொருட் கூறுகள் இதன்கண்டுரு பாடவில் சீர்ந்து காணப்படும் கயாதரம் திவாகரத்தைப் பெரும்பாலும் பின்பற்றி அமையினும் முற்றிலும் அதன் வழித்தாய் அம் முதல் நூலின் பொருள்ளடைவு முறையிலேயே செல்லுவது பாரதிதீபம்.

திவாகரர் பதினொராந் தொகுதியில் அமைத்திருந்த நூற்பா அடைவுமறை தொல்காப்பிய உரியியலிற் பொல எதுகைமுறை தமுகிய ஓர் அமைப்பாகும். இத்தொகுதி நூற்பாக்களை ஆதியிற் பொருள், அந்தத்துப் பொருள் என்று பாகுபடுத்திப் பிரித்து அகராதியடைவு படுத்தியதும், முற்றிலும் அகராதி முறைகளை அமைத்ததும் பிற்காலத்தார் செய்த மாறுபாடுகள் திவாகரர் அமைத்த பழைய முறையோ இவற்றிற்கு முற்றிலும் வேறுபட்ட அமைப்பாகும்.

'கேமங் காவ லின்ப மிரவுபொன்
எமாப்பு மயக்க மேம மாகும்.'

'செழுமை வளனுங் கொழுப்பு மாகும்.'

'சிறப்புச் சீர்மை யிடும்பையிம் மூன்றும்
'விரிக்கின் மேலோர் விழும் மென்ப.'

என்பதை திவாகரம் பதினெட்டாந் தொகுதியின் முதல் மூன்று நூற்பாக்கள்.

கேமமே காவல்பொன் னின்ப
மேமாப் பிரவு செநி மயக்க
மேமம் தாகுஞ் சிறப்பொடு
சீர்மை யிடும்பையிவை
தாமுரை செய்யில் விழுமம
தாகத் தருஞ்செழுலம
நாமம் தென்னில் வளனே
கொழுப்பெனு நானிலமே'

என்பது பாரதி தீபத்தின் பதினெட்டாந் தொகுதி முதற்பாடல். மேலே காட்டிய திவாகர நூற்பாக்கள் மூன்றன் செய்திகளையும் இப்பாடல் கொண்டிருத்தல் காணலாம். இந்த அளவு மிக நெருங்கிய ஒற்றுலை திவாகரத்தோடு இந்திகண்டிற்கு உண்டு. இதனால் திவாகரத்தில் பின்னாளில் வந்து கேச்ந்த இடைச் செருகல்களான நூற்பாக்கள் எனவை யெலுவ என்பதைக் கண்டுகொள்ளவும் இப் பாரதி தீபம் துணை செய்திற்கு

கயாதர நிகண்டின் காலத்தைக் குறித்து அந்துவின் மூன்றுவரையில் (பக் 11, 12) பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் மிக நுணக்கமாக ஆராய்ந்துவளர்கள் கயாதரம் யாப்பருங்கலக்காரிகை தோன்றிய கி. பி. 11 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டுத் தோன்றியது என்றும், கி. பி. 1570-ல் அந்துவைக் கல்வியாளர் அங்கீகரித்து எடுத்த ண்டிருப்பதால் இதற்கு முற்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். உத்தேசம் கி. பி. 1450-ல் கயாதரம் இயற்றப் பட்டிருக்கலாமென்று வனரயாறுத்தல் தக்கது என்றும் முடிவுக்கு வந்துள்ளார்கள்

கயாதரம் யாப்பு வகையாலும் திலாகரத்தைப் பின்பற்றிச் செல்வதிலும் பாரதி தீபத்தை ஒத்துக் காணப்பட்டிரும் அந்றால் முற்றும் அந்தாதித் தொடையில் அமைந்திருக்கிறது அந்தாதி முறை நினைவில் வைத்துப் பாடல்களை மனப்பாடம் செய்வதற்கு ஏற்றமுறை இத்தகு வளர்ச்சிநிலையை தேநாக்கப் பாரததீபம் அதற்கு முன்பே தோன்றிய நூலாதல் கூடும் என்று கருதலாம் பாரததீபத்தையும் அந்திகண்டைப் போல. 15 ஆம் நூற்றாண்டில் தொன்றிய நிகண்டுநாலாகக் கொள்ளலாம்.

பாரதி தீப நிகண்டினைக் குறித்து யாழ்ப்பாணம் மாணிப்பாய் சதாசிவம் பின்னள் என்பார் (1820-1896) 1886-ல் எழுதி வெளியிட்ட “பாவலர் சரித்திர தீபகம்” என்னும் நூலின் 211 ஆம் பக்கத்தில் பல செய்திகள் காணப்படுகின்றன இவர் தந்துள்ள வரலாற்றில் செய்தி கள் வருமாறு :

“கடம்பை ஊரில் இருந்த வித்துவ கிரோமணியாகிய இவர் குலத்தாற் பிராமணன். ‘மாதவஞ் செய்த பாரதி’ என்றும், ‘கன்னல் குலாவும் வயல் குழ் கடம்பையான்’ என்றும், ‘செழுமுனி பாரதி’ என்றும் பற்பல வித்சடணமொழி கள் சார்த்தி இவர் பேசப்படுகின்றார். இம் மாத்திரமின்றி இவரது சரிதம் வேறே ஏதும் சொல்லப்படக் காணோம். தச நிகண்டுகளும் ஒன்றை இவர் பாடியிருக்கின்றார் அது இவருடைய நாமதேயப்படி ‘பாரததீபம்’ எனப் பெயரியது. 12 தொகுதி கொண்ட அந்திகண்டிலே கலித்துறைப்பாவில் 737 செய்யுட்கள் அடங்கியிருக்கின்றன அதன் 12 ம் தொகுதி இறுதிப் பாவாகிய,

‘விதிதரு வேறியன் வேங்கட—

நாதன் விரகறியும்

அதிகுண வேள்பர மானந்த

பாரதி யாங்கடம்பைப்

பதினிதி யோதிய பாரதி

தீபத்திற் பன்னிரண்டாம்

முதிரொரு சொற்பல் பொருட்பேர்த்

தொகுதி முடிந்ததுவே’

என்னும் கவித்துறை, அந்தாலுக்கு இவர் ஆக்கியோன் எனத் திருட்டாந்தப்படுத்துகின் றது இப்புலவரது பாடற்றிறங்கமக்குச் சாட்சியாக அந்த நிகங்கண்டுக் கப்பை இதன்கீழ்த் தருகின்றோம்

சங்கரி மைந்தன் விநாயகன்
 கண்முகன் றன்முன் வந்தோன்
 ஜங்கர ளானன் முகத்தோன்
 கணபதி யாகுபரிப்
 புங்கவன் மான்மரு கலொரு
 கொம்பன் பொழிமதத்தோன்
 டங்கய மோதக பாசாங்
 குசம்பயில் பாணியனே.”

இவர் எழுதியது; கொண்டே இந்நிகண்டு வரலாற்றைப் பேராசிரியர் எஸ் வையாபுரிப்பின் என அவர்கள் தமிழ்ப் பேரகராதியின் முன்னுரையில் எழுதியுள்ளார் (பக் 28). இந்தாலினை உவின்ஸ்லோ தம் அகராதியில் மேற்கொள்ளக் கூடுத்தான்டுள்ளார் என்னும் வீவரத்தையும் அவர்கள் சுட்டியுள்ளார்கள். * இவற்றால் இந்துவின் பிரதிகள் இலங்கையில் கிடைத்தல் கூடும் என்றும் அவர்கள் சொல்வதுண்டு தமிழகத்தில் இந்துவின் சுவடிகள் பரவலாக இல்லை. இப்பதிப்பிற்குப் பயன்பட்ட சுவடி டாக்டர் உ. வே சாமிநாதையர் தொகுப்பிலிருந்து கிடைத்த ஒரே சுவடி. இச்சுவடியினின்றும் சற்று மாறுபட்ட நிலையில் இலங்கைச் சுவடிகள் இருந்தல் கூடும் என்பதை மேலே சுட்டிய சதாசிவம் பின்னள் தரும் குறிப்புக்கொண்டு தெளியலாம். இவாதம் உரையின் இறுதியில் எடுத்துக்காட்டிய காப்புச் செய்யுள் இப்பதிர் பிற்குப் பயன்பட்ட சுவடியில் முதலில் இல்லை. ஆனால் விநாயகன் பெயர் உரைக்கும் 15ஆம் பாடலாகச் சிறிது பாடம் வேறுபட்டுக் காணப்படுகிறது அன்றியும் பண்ணிரண்டாம் தொகுதியின் ஏற்றுச் செய்யுள் என இவர் எடுத்துக் காட்டியதும் முற்றும் மாறுபட்டுள்ளது. இப்பொழுது கிட்டியுள்ள பாரதி தீப நிகண்டின் செய்யுள் தொகை 665. சதாசிவம் பின்னள் 737 என்று குறிப்பிடுகின்றார். இவற்றையெல்லாம்

* உவின்ஸ்லோ அகராதியில் மேற்கொள்காட்டிய இடங்கள் : அருப்பம் [பக் 38], உச [122], உணடி [127], உருப்பு [142]. உதிதால் [152] உணக்கிரேன் [154], உப்பம் [200], ஓப்பு [201], ஓருஞ் [104]; கணக்கி [281], சத்தியம் [289], குதலை [321]

பார்க்கும் போது தமிழகத்தில் தோன்றிய இந்திகண்டு நூல் ஈழநாட்டில் சிற்சில சேர்க்கைகள் மாற்றங்கள் பெற்றுக் கால அடைவில் சற்று வேறுபட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது அங்குள்ள கல்கள் கிட்டினால்ஸ்தி வரையறுத்து உரைத்தல் இயலாத்தொன்றாகும்.

இனி, பாரதி தீபத்துள் நூல் நூலாசிரியர் பற்றிய வரலாறு தரும் தொகுதியிலும் தீபத்து பாடல்களில் கானும் குறிப்புகளின் வழி நூலாசிரியர் திருவேங்கட பாரதியின் வரலாற்றை நக்காண்போம். இவருடைய ஊராகக் குறிக்கப்பட்டுள்ள கடம்பை என்பது திருக்கடம்பூர் என்னும் சிலதவமாகும். கடம்பை என்பது கடம்பூர் என்பதன் மருட திருஞான சம்பந்தத்தும் திருநாவுக்கரசரும் தென் கடம்பைத் திருக்கரக கோயிலில் விளங்கும் சிவபெருமானைப் போற்றிப்பதிக்கப் பாடியுள்ளனர். திருஞான சம்பந்தர் பாடியது இரண்டாம் திருமுறையில் 68 ஆம் பதிகமாம் உள்ளது, திருநாவுக்கரசர் பாடியவை ஐந்தாம் திருமுறையில் 19, 20 ஆம் பதிகங்களாக உள்ளன கடம்பூரில் உள்ள திருக்கோயில் கரக்கோயில்' என்னும் அமைப்புடையது ரத்ம, சக்கரம், குதிரை அமைந்துள்ள சிறப முறையில் கருப்பக்கிரகம் காணப்படுகிறது இவ்வூர் சிதம்பரத்தி விருந்து 15 கல் தொலைவிலும் காட்டுமண்ணர்குடியிலிருந்து 3 கல் தொலைவிலும் உள்ளது 'கடம்பூர்க் கரக்கோயிலே' எனப் போற்றும் திருநாவுக்கரசர்,

'நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்

சிதன்க டம்பைத் திருக்கரக கோயிலான்

தன்க டன்னடி யோனாயும் தாங்குதல்

என்க டன்பனி செய்து கிடப்பதே'

என்னும் திருப்படலில் 'தென்கடம்பை' என்று குறிப்பிட்டுள்ளார் எனவே 'தென்கடம்பை' என்றும் இவ்வூர் வழுக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவ்வூரைச் சார்ந்தவராகிய திருக்கீலங்கட பாரதியாகும் இந்திக்கண்டில்,

'திதமா வழறநளி னத்தடஞ் குழ் தென்கடம்பை' (74)

'மீன்றாவு வாவிக் கடம்பை' (200)

என்று தென் கடம்பை, கடம்பை என்று தம் ஊரிலைக் குறிப்பிட்டுள்ளார் 'கடமபாடவி' என்றும் (590, 665) இரண்டிடங்களில் சுட்டியுள்ளார். கடம்பூர் என்பது வே கடம்பை, தென்கடம்பை, கடம்பாடவி என வழங்கப்பட்டுவருதல் தெளிவாம். இவர் வாழ்ந்த இவ்வூர் தேவாரம் பெற்ற பெருமையுடையது என்பதும் கண்டோம்.

தென் கடம்பையில் திரிவேங்கட பாரதி சிறந்த புலவராயும் பெறும் புகழ் வாய்ந்த தலைவராயும் திகழ்ந்தவர்.

‘கடம்பைய ராதி’ (473)

‘கடம்பைமன் கஞ்சமலர்

‘மின்னுள வாகும்புய பாரதி திருவேங்கடவன்’ (506)

‘கடம்பாடவிவாழ் இந்திரன்’ (665)

‘செழியன் புகழன்னனல்’ (423)

என வரும் தொடர்கள் இவர் அரசநிய வீறுகிறுந்த பெருவாழ்வடையவர் என்பதனைத் தெரிவிக்கும்

இவர் அந்தனை குலத்தைச் சார்ந்தவர் என்பதனைப் பின்வரும் வாக்குகளால் அறியலாம்.

‘விழியருள் பூண்ட நவதாரனை முகில் வேங்கடவன் வழியினுள் வாழ்திரு வேங்கடவன்’ (243)

‘மெய்ப்பு சுரர்தம் விழிநெஞ்ச மென்ன வரும் பாரதி’ (423)

‘வெருவா துயரங் தழுமெய் வீடுகண்டருள் வேங்கடவன்.’ (590)

இவர் கொடையில் சிறந்த ஒரு வள்ளலாயும் திகழ்ந்தவர்.

‘மின்செயற் காரிற் றருபாரதி’ (365)

‘பொழிகொண்ட லென்ன கரப்புண்டரிகன்’ (423)

‘பங்கயஞ்சே ரிஞ்சைகப் புயல்’ (590)

‘கந்தர மென்னக் கொடையுடைடான்’ (665)

மேகத்தைப்போலக கைம்மாறு கருதாது பிறருக்குக் கொடுப்பவர் என்று இவர் போற்றப்படுகிறார்

இவர் இந்திகண்டு நூலைச் செய்கின்ற காலத்துத் தவத்தினை மேற்கொண்ட ஒரு துறவியராயும் திசழ்ந்தார் என்பது,

‘சேநாரளகப் புயன்செயங் கொண்டவன் சிந்தையன்பு மாறாது மாதவஞ் செய்தருள் பாரதி’ (319)

என்பதனால் தெரியவரும்

திருக்கேங்கட பாரதியின் செந்தமிழ்ப் புல்லைபற்றியும் புசழ்ச் சியான
சில தொடர்கள் நிகண்டுப் பாடல்களில் உள்ளன

- ‘ தொகு புலமை மிக்கவன் பாரதி ’ (146)
- ‘ என்றாச கூறுங் கவிவேங்தன் ’ (200)
- ‘ முந்துதமிழ்ப் பன்னிய பாரதி ’ (297)
- ‘ வாதுகவிக் கேறானவன் ’ (319)
- ‘ கைக்கார் நிகரு மியறங்கு செந்தமிழ்ப்பாரதி ’ (473)
- ‘ மேன்மலை வாழ்முனி போல விலக்கணத்தான
செந்தமிழ் நூல்தெரி பாரதி ’ (665,

இவற்றால் செந்தமிழ் நூல் பல ஆராய்ந்து இலக்கிய இலக்கணப்
புலமை மிக்காராய்ப் பொதியமலை அகத்திய முனிவண்ணப்போல இவர்
சிறந்து விளங்கினார் என்பது தெரியவரும்.

இத்தகைய பெரும் புலமையாளர் ஆயற்றிய நிகண்டும் புலவர்
பேபாற்றும் பெருமை வாய்ந்தது ஏன்பது சொல்லவும் வேண்டுமோ?

- ‘ வண்டமிழின் செழுமைய தாகு
மிலக்கிய பாரதி தீபம் ’ (243)
- ‘ இயல் தெரிந்தோன் தென்சிலைச் செந்தமிழ்ப்
பாரதி தீபம் ’ (365)
- ‘ பாவலர் ஏற்றரி தாழூயர்
செஞ்சொலாற் சொன்ன பாரதி தீபம் ’ (473);

என வருவனாவற்றால் பாவலர் புகழ் பெருமை வாய்ந்த சிறப்புடைய
நிகண்டு - இலக்கியமாக இவருடைய நூல் திகழ்கின் றது என்பது
விளக்கமாம்.

இவர் பெரும்பான்மையும் அடைமொழி அதிகமின் நிப் பெயர்-
களைத் தொகுத்து அமைத்துச் செய்யுட்களை இயற்றியுள்ளார்.
சிற்கில இடங்களில் மட்டுமல்ல முன்னிலைகளையும் தந்துள்ளார். நூலுள்
இருபுத்துமுன்று இடங்களில் ‘ஆரணங்கீ’ என்பது முதல் ‘விளங்-
விழுயே’ என்பது சுறுகப் பதினேழு வகையான முன்னிலைகளைப்
பயன்படுத்தியுள்ளார் *

* 1 ஆரணங்கீ 103; 2 ஏந்திகழுயே 64, 420, 422, 529; 3 ஓளிவணையே 63;
4 கோமனே 89, 626; 5 சிறுகொடிப் பூலையரே 364; 6 திருத்திகழுயே 32;
7 துடியிடையே 67; 8 தெரிமிழையே 176; 9 தோகையரே 1, 2, 10 நவாஜுத்தே 638;
11 நிரவளையே 98; 12 தேவிகழுயே 23, 380; 13 பைந்தொடியே 526; 14 மதர்
விழுயே 545; 15 மேயகுழலே 207, 376; 16 வாணுதலே 100; 17 விளங்கிழுயே 521

நூற்பொருளை எடுத்துரைக்குமிடத்து முந்தையோர் கருத்தாகப் - பஸ்மை மரபுகளாகப் - பலவற்றையும் கட்டி உரைப்பது திவாகரம், பிங்கலம் முதலிய நிகண்டு நூலார் மேற்கொண்டுள்ள முறையாகும். பாரதிதீபம் இயற்றிய திருவேங்கட பாரதியார் முந்தையோர் கருத்தாக ஏற்றதாழ 470 இடங்களில் குறிப்பிடுகிறார் என்ப, என்பர், என்பர்களே. என்பரே என்பவற்றைக் கிடைத்தத்தட்ட 350 இடங்களில் குறிப்பிட்டுள்ளார் ‘நன்னூலென்றி கற்றவரே’ (84), ‘நன்னூலென்றி கற்றுயர்ந்தவரே’ (498), ‘பாடல் பயிலும் பனுவற்றமிழ் தெரி பார்த்திபரே’ (472). ‘செந்தமிழ் நூல் கற்றுயர்ந்தவரே’ (491), ‘இயற்றகு நாவலர்’ (438) எனக் கற்ற புலவோர் போற்றிய மரபுகள் எனக் கட்டிக்காட்டுவதும் கருத்திப்பாலது. ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்றபடி இவரும், ‘உலகே’ (338, 530) ‘எழுபுனியே’ (212), ‘நானிலமே’ (507, 533, 541). ‘பூதலமே’ (224), ‘மகிதலமே’ (600), ‘உலகோர்’ (363) என் நெறல்லாப் குறிப்பிட்டுள்ளார்.

பாரதி தீபத்தில் காணும் சிற்சில தனி ஆட்சிகளும் குறிப்பிடத் தக்கன. ரகாத்தை அடுத்து வஸ்லினம் வரும் வடசொற்களை எடுத்தானும் போது வல்லினத்திற்கிணைய நகரம் கொடுத்தே ஆனுகின் றனர் இரணியகெறப்பன் (10), சுற்பம் (180), கற்கடகம் (198). வடசொற்களிலுள்ள ரகாத்தைத் தமிழில் வல்லின ற கரமா க வழங்குவதனைப் பசுந்தமிழ் என்பர் (தக்கயாகப். 35 உரை) எனவே. இவ்வாறு எழுதுதல் முந்காலத்து மரபு என்றே கொள்ளுதல் வேண்டும்.

சில சொற்களில் ககர தகரம் முதலிய வல்லினம் றகரமாக மாறி வழங்குதல் காணலாம். நற்கோலம் (227), பற்பம் (287), பற்பதிதி (297), பற்பநாபன் (6), என வருவன போல்வன மேலே கட்டிய வகையினினாலாம்.

வடமொழி ஒலிப்பு முறையில் பகரமிட்டுச் சில சொற்கள் எழுதப்பட்டுள்ளன. இரேபதி (63), வேட்கொபர் (92), தாபாம் (214) முதலியன காண்க

சில சொற்களின் உண்மை வடிவம் எது என்பதை அறியவும் இந்நிகண்டு உதவுகிறது. நண்டின் பெயர்களுள் ஒன்று ‘களவன்’ என்பது. இச்சொல்லை எதுகையில் அமைத்துக் காட்டுதலால் (198) தெளிவாகும் முன்பு சிலர் இச்சொல்லைக் ‘கள்வன்’ என்று கொண்டது

சரியன்று என்பதனை இது காட்டும். இதுபோன்றே கொளற்-பொருட்டு என்பதனைத் தெரிவிக்கும் உரிச்சிசால் தேவுதான்; தெவு (தெவ்வு) அன்று என்பதனைத் தெரிவிக்கும் வகையில், 'தேவு கொளற் பொருட்டே' (443) என மோனைத் தொடையில் இவர் அமைத்துள்ள மையால் தெளிவுபெறும்.

ஒருசில தமிழ்ச் சொற்கள் தமக்குரிய நேரிய வடிவத்திலன்றிச் சிறிது உருவம் பிறழ்ந்து காணப்படுகின்றன மாதிரு (277), வல்லுழி சிய (159). சிகாவலம் (153), திமிங்கிலீலம் (195) கந்திருவர் (35). மாபெலன் (38), அணிகம் (130), துடை (133) மிதலை :134 , குருக்கண் (135), இலைதம் (144) மேழகம் (157), இலாங்குலம் (175), இத்தீ (202) செண்பகம் (202 214), மாரோட்டம் (207) ஆட்சிலம் (207) வில்லுவம் (208), கரிக்காடு (216) எலவு (218)

அகரம் ஜகாரமாகப் போவி வடிவுடன் வழங்குதலும் சிலவிடத்துக் காணலாம். பிரஸாயம் (44) சுதையம் (62), சுமையத்தவர் (77), அபையன் (86) சையிந்தவம் (152). ஒருசில இடங்களில் சில எழுத்துப் பேப்தமும் இடம்பெறக் காணலாம் திருசிக்கிரமன் (8), சீரிசிகம் (52). உத்திரம் (58), ஒந்திய (165).

சிற்சில புதுவடிவ அமைப்புக்களும் காணப்படுகின்றன தானவர் கோபன் (11), குணதிசைக் காவன் (11) போல்வன கருதற்பாலன இதனியங்கள் (4), நீலகண் 83) என்பன போல ஒருசில இடங்களில் பொருள் விளங்காத சொல்வடிவங்களும் தென்படுகின்றன

'குலீனர் என்ப குல முன் ஜோரே' என்னும் திவாகரத்திற்கு (மக்கட் பெயர்) நேர்மாறாகக் 'குலீனர் குலமில்லவர்' எனப் பாரதி தீபமுடையார் (105) கூறுகிறார் இச் சொல்லைக் 'குல ஈனர்' என்று பிரித்துக் கொண்டு அதன்பொருளை இவர் பிறழ உணர்ந்தார் பொலும். கயாதர கும் இவரைப் போன்றே 'குலீனன் குலமில்லவன்' (113) என்று உரைப்பர். இதனாலும் இவ்விரு நிகண்டிற்றும் நெருங்கிய தொடர்பு உண்டு எனக் கருதலாம்.

இதுவரையிலும் அச்சிடப் பெறாமல் விகவும் அருகியுள்ள இந்துவின் சுவடி ஒன்று டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையத்தில் உள்ளமை தெரியலாத்து இதற்கு மாற்றுச் சுவடி எதுவும் இங்

குள்ள சுவடி நிலையங்களில் இருப்பதாகத் தெரியவில்லை இலங்கையில் இந்துவின் பிரதிகள் கிட்டுமா என்பது இந்துல் வெளிவந்து உலாவுகின்ற காலத்து ஒருகால் தெரியவரலாம். இலங்கையில் வழங்கிய சுவடி இச்சுவடிக்குச் சற்று மாறுபட்டது என்பதனைச் சுதாசிவம் பிள்ளை ஏறுதிய குறிப்பிலிருந்து மேலே கண்டோம். இதற்கு இன்னும் சுவடிகள் இனிகி கிட்டுமானால் இந்துல் மேலும் செப்பமுற அமைதல் கூடும் இந்திகண்டிருவ சென்னைப் பல்கலைக்கழகத்தின் வெளி யீடாக எண்ணால் 1980-ல் புதிப்பித்து வெளியிடப்பெற்றது.

6 சூடாமணி

சூடாமணி நிகண்டு பிள்ளையில் தோன் நிய போதிலும் நிகண்டு சுஞ்செகல்லாம் தலைமணியாய்த் தமிழுலகில் போற்றப் பெற்றது. இந்திகண்டு பிறந்த பின்னர் பன்னடை நிகண்டுகளாகியதிவாகரம், பிங்கலம் என பவற்றின் பயிற்சி குறையலாயிற்று. நன்னூர் வில் பவணந்தி முனிவர், பிங்கல முதல் நல்லோருரிச்சொல்' என்று பிங்கலுத்திற்கு முதன்மைத்து எடுத்துரைத்தார் உரைகாராகிய சங்கரநமச்சிவாயப் புலவர், 'பிங்கலம், திவாகரம், சூடாமணி முதலிய நூற்கணஞ்' என்று திவாகரத்தையும் சூடாமணியையும் உடன் இணைத்துப் பேசுகிறார். எனவே, இம் மூன்றும் கல்வியாளரிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்கியமை தெரியவார்.

நிகண்டு நூட்களில் இன்றைய அகாதமிபோலப் பயன்படுவது ஒரு சொல் பலபொகள் உரைக்கும் பகுதி. சொற்பொருள்களை நினைவில் எளிதாய்ப் பதியாவக்கும் முறையிலும் எளிதில் கண்டுகொள்ளும் கையிலும் சூடாமணியின் அமைப்புச் சிறுப்பாகவுள்ளது. நூற்பாவாலமைந்த பழைய நிகண்டுகளை விருத்தப்பரவி: எதுகைமுறைபற்றி அமைந்த சூடாமணி நிகண்டு கற்றுப் போற்றுவதற்கு எளிதாயிற்று. இதனைச் சூடாமணி நிகண்டின் ஆசிரியர் மண்டலபுருட்டே

'செங்கத்திர் வரத்தில் தோன்றும் திவாகரர் சிறப்பின் மிக்க பிங்கல ருரைரூற் பாவிற் பேணினர் செய்தார் சேர இங்கிலை யிரண்டும் கற்க எளிதல் என்று கூழ்ந்து.

'வருமுறை திவாகரம்போல் வைத்துப்பிங் கலந்தை தன்னில் ஒருங்குள பொருளும் ஓர்ந்திட் டுரைத்தனன் விருத்தம் தன்னில்' (சி. பா 7,8)

என்று குறிப்பிடுவதனால் அறியவாம்

ஒரு சொல் பலபொருள் நூலாக்கிய அருமருந்துதய தேசிகர் தாம் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டில்

' மாவியல் சிறக்கும் வீரர்
 மண்டல வன்காங் கேயன்
 ரேவண சித்தன் செஞ்சொற்
 கயாகரன் இவராற் சொற்ற
 பாவியல் நூற்கூ ஹோர்சொல்
 பல்பொருட் டொகையெலாஞ் சேர்த்து
 ஒவிலா வளஞ்சிறப்ப
 ஒருபெரு நூல் தாக' (பாயிரம் - 6)

இயற்றியமை குறிப்பிடுமிடத்துச் சூடாமணிக்கு முதன்மை தந்துள்ளார்.

சூடாமணி நிகண்டு நாட்டில் வழங்கத் தொடங்கியயின் தமிழ்ப் புலவர் பெருமக்கள் இந்த நிகண்டினையீடு விருப்பிக் கற்று மன்னாம் செய்வாராயினர். இளர்ப்பருவத்தில் தமிழ் கற்பார் படித்துவந்த நூல் இதுவே. இதனால் நிகண்டு கற்பது என்றால் சூடாமணி நிகண்டைக் கற்பது என்பதே நாட்டில் பெருவழக்காயின்று.

இத்தகு சிறப்புடைய சூடாமணி நிகண்டு செய்தவர் மண்டல-புந்தர் ஆவார். தம் நிகண்டு நூலில் 13 இடங்களில் தம் பெயரை 'மண்டலவன்' என்று இவர் குறிப்பிடுகிறார். இவர் தொண்டை நாட்டிலுள்ள வீரர் என்னும் ஊரில் பிறந்து வாழ்ந்தவர். இவ்வுரின் பெயர் 'வீரபுரம்' எனவும் வழங்கும். இது இப்பொழுது வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள பெருமண்டுரே என இப்பொழுது வழங்கு ம் ஊராகும். தொண்டை மண்டல சதகம்,

' பண்டை நிகண்டு திவாகரம் பிங்கலம் பன்னுரிச்சொல்
 எண்டிசை யின்சொல் வடமொழிச் செய்யுளொல்லாமுணரங்தே
 தண்டமிழ் கொண்டு நிகண்டு குளாமணி தானுரைத்த
 மண்டல வன்குடி கொண்டது நீள்தொண்டை மண்டலமே'

என்று மண்டலவரிங் பெருமை பேசு சிறது தொண்டை மண்டலத்-திறகுப் பெருமை சேர்த்த புலவர்களுள் இவர் ஏற்றமுடையவராவர். தாம் இயற்றிய நிகண்டு குளாமணியை முந்திய தமிழ் நூல்கள் வடமொழி நூல்கள் முதலினால் எல்லாம் ஆராய்ந்து ஆக்கியுள்ளார் என்னும் செய்தியும் இப்பாடலால் அறியவரும்.

மண்டலவரின் குருவாக வந்து வாய்த்தவர் குணபத்திர முனிவர். இவர் திருநறுங்குன்றை என்னும் ஊரில் இருந்தவர் இவ்வூர் தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள திருநறுங்கொண்டை என்று வழங்கும் திருத்தலமாகும் தமிழிலும் சோதிட நூலிலும் இவர் வல்லவராயிருந்தார் இவ்வாசியியா முஹானாளில் தமிழை வளர்த்த பாண்டிய மன்னாடப்போல விளங்கினார் புலவர்கள் இவரைப் போற்றிக் கூடிமலை குடினர்

'சொல்லெலாடு பொருளுஞ் ணர்ந்தோன் சோதிட நீதி வல்லோன் நல்லறி வாளன் எங்கள் நறுங்குன்றை ஞான மூர்த்தி பல்லுயிர்க் கொருதா யாகும் பரமன்மா முனிவன் மெய்ந்நால் வல்லுங்கர் வல்லார்க் கெல்லாம் வரையறத் தனரயில் வந்து'

'பருதியென் றுதயஞ் செய்து பங்கய மனேக கோடி முருகெழு மலர்வித் தென்ன முகமுட னகமலர்த்தி மருவுமுத் தமிழை முன்னாள் வளர்த்த பாண்டியனே போலக் கருதிய எல்லாம் தந்து கவிமலரி மாலை குடி'

'செகமெனும் பளிங்கு மாடத் திகிரிவெங் தரையே போலப் புகலெழும் பஞ்சி சேர்த்திப் பொலிவறு பேரத் தாணி மகிழ்குண பத்ர னெங்கள் வழித்தெய்வும் போல்வான் சொல்ல இகபரா இரண்டும் வேண்டி நியிலைச் வல்லோர் கேட்ப'

(சி. பா. 4-6)

எனவரும் பட்டகளில் குணபத்திர முனிவரின் சிறப்புகளை மண்டலவர் எடுத்துக்கொண்டார். தம்முடைய ஆசிரியரின் தூண்டுதலாலேயே இவர் இந்திக்கண்டு நூலை ஆட்கினார் என்பதனையும் பாயிரப் பகுதியில் தெரிவித்துள்ளார். பாயிரப் பகுதியில் மட்டுமன்றித் தொகுதி தோறும் இறுதிப்பாடலில் தம் ஆசிரியரைப் பெரிதும் போற்றிப் புகழ்ந்துகர்க்கிறார். சூடாமணி நிகண்டு தனிர அருகங்குது புகழைக் கூறுகின்ற 'திருப்புகழ் சூராணம்' என்னும் ஒரு நூலினையும் மண்டலவர் செய்ததாகத் தெரியவருகிறது.

மண்டலபுருடர் தாம் இயற்றிய நிகண்டு நூலுக்கு இட்ட பெயர் 'நிகண்டு சூடாமணி' என்பது, சூடாமணி என்பது முடிமணி. இதனைச் சூளாமணி எனவும் உரைய்ப்பர். சூளாமணிக் காவியமும் கம்பராமாயணத் தில் வரும் சூளாமணிப் படலமும் இப்பெயரை நமக்கு நினைவுட்டும். நிகண்டுகளுள் தலையாயது என்னும் கருத்தில் இவர்தம் பெயரையெப்பு உள்ள து நிகண்டு என்னும் சொல்லை முதன்முதல் தமிழில்

வழங்கத் தலைப்பட்டவர் இவரே இவர் வழங்கிய இப்பெயர் தமிழ் நாட்டில் பெருவழக்காய் வேறுன் றிஷீட்டது ‘இயலிசை வல்லோர் கேட்ப’ இந்திகண்டு நூல் பிறந்தது என்பதனால் இவர்தம் நிகண்டு நூல் இயலிசைச் சொற்களையெல்லாம் உள்ளடக்கியது என்பது பெறப்படும்.

குடாமணி நிகண்டு திவாகரத்தைப்போல 12 தொகுதிகள் கொண்டுள்ளது.

‘விரவிய தேவர் மக்கள்
விலங்கொடு மரம் இடம்பல்
பொருள் செயும் வடிவுபண்பு
போற்றிய செயல் ஒலிபபேர்
ஒருசொற்பல் பொருளி னோடும்
உரைத்தபல் பெயர்க் கூட்டந்தான்
வருமுறை திவாகரம் போல்
வைத்துப்பிங் கலங்கை தன்னில்
ஒருங்குள் பொருளும் ஓர்ந்திட்டு
உரைத்தனன் விருத்தம் தன்னில்’

(கி. பா. 7-8)

எனவரும் இவர்தம் பாயிரப் பகுதி நூலின அமைப்பை நன்கு விளக்குகிறது. குடாமணி நிகண்டின் பாடல்தொகை 1197 ஆகும்.

மண்டலபுருடர் நூல் செய்த காலம் கிருட்டிணராயர் விசயநகரத் தில் பெருஞ் சிறப்புடன் ஆட்சிபுரிந்து வந்த காலமாகும் (1509-1530) இவ்வாசர் தெஹங்காய் இருந்த பொதிலும் தமிழ்ப் புலவர்களை ஆதிரித்தவராவர். செயல்பற்றிய பெயர்த்தொகுதியில் இவ்வரசரைப் பற்றிய குறிப்பு வருகிறது கொடைமடம் பற்றி விளக்கும்போது,

‘படைமயக் குற்ற போதும் படைமட மொன்றி லாதான் மடைசெறி கடகத் தோளான் மதிக்குடை மன்னர் மன்னன் கெடிமன்னர் வணங்கும் தோளான் கிருட்டிணராயன் கைபோல் கொடைமடம் என்று சொல்ப வரையாது கொடுத்த லாமே’

என்று கிருட்டிணராயனைப்போல வரையாது கொடுக்கும் கொடையே கொடைமடம் என்று எடுத்துக்காட்டுகிறார். எனவே, இவருடைய காலம் 16 ஆம் நூற்றாண்டென்பது தெளிவு.

குடாமணி நிகண்டில் 11ஆம் தொகுதியாகிய ஒரு சொல்பல் பொருள் தொகுதி இக்கால அகராதி போன்று பயன்படும் ஒரு பகுதியாகும். எதுகை முறைபற்றி இவர் சொற்களை அமைத்துப் பொருள் கூறியது பயன்படுத்துவதற்கு எனிதாயிற்று இந்தத் தொகுதியையே முக்கியமாகத் தமிழ் பயில்வார் நெட்டுருச் செய் வது வழக்கம் ‘பதினேராவது நிகண்டு’ என்று தனிநிரலாக உரையுடன் இதனைப் பலர் பதிப்பித்துள்ளனர். இப்பதினேராந் தொகுதி யில் அமைந்த பாடல்கள் 310 : பொருள் விளக்கம் பெற்ற சொற்கள் 1575 ஆகும்

பதினேராம் நிகண்டிற்கு அமைந்த உரைகளுள் புதுவை நயநப்ப முதலியாரின் உரைப்பதிப்பு சிறப்பாகக் கூறத்தக்கது. நாதமுனி என்பாரின் வேண்டுதலால் இவர் இவ்வுரையை ஆக்கினார் என்று தெரிய வருகிறது. இவ்வுரை நூலைப் புகழ்ந்து புதுவைப் பொன்னுசாமி முதலியார் அளித்த உரைப்பாயிரம் இவ்வுரையாசிரியரின் அருந் தொண்டைப் பெரிதும் போற்றியுரைக்கின்றது.

‘வேங்கடம் குமரி மேற்கடல் கீழ்க்கடல்
ஆங்கவ் வெல்லையுள் அருந்தமிழ்ப் பொவத்
திலகும் அமிழ்தென இயைந்திடும் ஒருசொற்
பல்பொருள் தொகுதி பகர்பொருள் அனைத்தையும்
வெளிப்படை யாக விதந்ததற் கோருநை
எளிதின் உணர் இயற்றுதி என்னா

நாத முனிமன் நவின்றன னாகத்
திவாகரம் அரும்பொருள் விளக்கத் தீடிகை
அவாவற உணர்த்தும் ஆசிரிய நிகண்டொடு
அகலாப் பிங்கலம் அமர்ந்திடும் உள்க்கொல்
நிகண்டு கயாதரம் நிகழ்த்தும் இரேவணர்
குத்திரம் பொதிய நிகண்டெனும் தொன்னுல்
மாத்திர மன்றியும் மருவுதொல் காப்பிய
முதனால் விதிகளை முழுதுணர் அறிவால்
இதமுள சொல்வழுப் பொருள்வழு இலாவகை
ஆராய்ந் ததனை அமைதிபெற விரித்து
ரரார் இலக்கியம் ஏற்கும் படியுரை
மேற்கோள் காட்டி மேம்படக் செய்தனன்.

இந்த உரைப்பாயிரப் பகுதி உரையாசிரியின் பேருமூலப்பை நன்கு எடுத்துக்காட்டுகிறது. திவாகரம் முதலிய முந்து நூல்களைப் பற்றிய குறிப்பும் இங்குக் காணப்படுகிறது.

இப்பதி னொராந் தொகுதியைக் காலத்திற் கேற்ற வகையில் விரிவு படுத்தி அமைக்கும் பணியைச் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த களத் தூர் வேதகிரி முதலியார் செய்துள்ளார். இவர் புதிய சொற்பொருள் கள் பற்றிய பாடல்களைப் பாடிப் பதி னொராந் தொகுதியிலுள்ள 310 பாடல்களுடன் கலந்து 583 பாடல்கள் கொண்ட ஒரு தனி நூலாக விரிவாக்கினார் இந்துநூலை. ‘நிகண்டு’ என்னும் பெயரால் யாழ்ப்பாணத்து தமிழ்ச் சப்கத்தார் 1843-ல் வெளியிட்டுத்தனினார். இது வேதகிரி முதலியார் விரிவாக்கிய நூலாத்தினை ‘வேதகிரியார் குடாமணி’ என்று கற்றோர் குறிப்பாராயினர்.

அண்ணாசாமிப்பின் னொராந் 11ஆம் நிகண்டு மூலத்தை நூலின் இணைப்பாகக் கூட்டு அதில் விளக்கப் பெற்ற சொற்பொருள் களை அகராதியடைவீ. எடுத்துக்கீட்டி, அதற்கு விளக்கம் தந்துள்ளார். சொல்-பொருள்-விளக்கங்கள் மூன்று பத்தியாய் இவர் வெளியிட்டுள்ளார் இதற்கு ‘ஒருசொற்பால்பொருள் விளக்கம்’ என்று பெயர் குட்டியுள்ளார். இந்துநூல் 1850 ஆம் ஆண்டு வெளியிடப் பெற்றது இதன்படிகள் இப்பொழுது கிட்டுவ நற்கு மிக அருமையாயுள்ளது

குடாமணி நிகண்டிற்குத் திவாகரத்திற்கு அமைந்துள்ளதுபோலப் பல பதிப்புகள் வந்துள்ளன. சென்ற 19ஆம் நூற்றாண்டில் வந்த பதிப்புகள் சில உள்.

1. தாண்டவராய முதலியார் பதிப்பு. திவாகரத்தைப் போல முதன் முறையாய்ப் பதிப்பித்து வழக்கிய பெருமைக்குரி யவர் என்று பேசப்படுகிறது உரிய ஆண்டு தெரியவில்லை
2. ஆறுமுகநாவலர் பதிப்பு. இதனைச் சீரிய முறையில் இவர் அச்சிற்றியுள்ளார். இவருடைய பதிப்பு 20 க்கும் மேற் பட்ட பல பதிப்புகளைப் பெற்ற பெருமையுடையது.
3. ச. பொன்னம்பலம்பின் னொராம்பதிப்பு (யாழ்ப்பாணத்து நல்தூர்) இவருடைய முதற்பதிப்பு விவரம் தெரியவில்லை.

- | | | |
|----|---|------|
| 4. | அப்பாவுமிள்ளை பதிப்பு பாரிப்பாக்கம் முனியப்ப முதலி
யாரால் பசர்வையிட ப்பெற்றது. | 1910 |
| 5. | கணேச முதலியார் பதிப்பு
பதினேராம் நிகண்டுக்ருபிய நணிப்பதிப்புகள் | 1933 |
| 6. | புதுவை நயநப்ப முதலியார் - திருவேங்கடாசல முதலியாரின்
சென்னை சாக்வதி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. 1836 | |
| 7. | ஆ சென்னகேசவலு நாயுடு பரிசோதித்தது; கலைக்கியான
முத்திராட்சர சாலைப்பதிப்பு | 1897 |
| 8. | தில்லை நடராசசுவாமி பதிப்பு | 1910 |

7. அகராதி நிகண்டு

ஓருசொல் பல்பொருளை மட்டும் உணர்த்தும் நிகண்டுகளுள் இது
ஒன்று. திவாகரம் பிங்கலம் முதலிய பல நிகண்டுகளையும் எடுத்து
ஆராய்ந்து திரட்டப்பெற்றது இந்துால் என்பதனை.

‘வருமிதில் ஓருசொல் பலபொரு எதனைத்
தெரிதரு பிங்கலம் திவாகரம் முதலாய்ய
பரவிய நிகண்டு பலவெடுத் தாராய்ந்து
அதிற்சில திரட்டி அகரம் முதலாய்
மதித்தெழு வகார வர்க்க மீறாய்’

எனவரும் பாயிரப்பதுதி தெரிவிக்கிறது. இந்துால் சகாத்தம் 1516-ல்
இயற்றப் பெற்றது என்பது.

‘அரிய சகாத்தம் ஆயிரத் தைஞ்ஞாற்று
ஒருபத் தாறெண உரைக்கும் ஆண்டில்’

எனப் பாயிரப்பதுதி அறிவிக்கிறது. இதனால் கி.பி. 1594-ல் இந்
நிகண்டு இயற்றப்பெற்றமை தெரிவு.

இந்நிகண்டு நூற்பாவால் ஆக்கப்பெற்றது. அகரவர்க்கம் முத
லாக வகாவர்க்கம் ஈறாகப் பத்துப் பகுதிகளாய் இது அமைந்துள்ளது.
ஒவ்வொரு பகுதியின் தொடக்கம் முடிவுகளில் ஆசிரியர் அதன் தொடக்

கத்தையும் முடிவில் அப்பகு தியில் உள்ள நூற்பாக்களின் எண் தொகை வையும் சுட்டும் வரலாற்று நூற்பாக்களை அமைத்துள்ளார்.

அகரம் முதலாய் வகர வர்க்கம் சுறையும் அகராதி அமையும் இயல் ரினெண் கண்டு போற்றி, 'அகராதி' என்னும் பெயரைத் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இவரே. மேலும் அகராதி என்னும் புதுப்பெயரையும் நிகண்டு என்னும் பழம் பெயரையும் இணைத்து. 'அகராதி நிகண்டு' என பெயர் குட்டிய திறமும் சீர்மையதாகும். பெயரூக்கு ஏற்ப இந்நூலில் முதலெழுத்தளவில் அகராதிமுறை தழுவப் பெற நிருக்கிறது. இரண்டாவது மூன்றாவது எழுத்துக்கள் கவனிக்கப்படவில்லை.

செற்களை ஒருபெயர் முதலியவாக நாற்பத்தாறு பெயர் வாசயில் முறைப்பட அமைத்துள்ளார். சூத்திர யாப்பில் அமைந்த இந்நூல் 'இரேவணாத்திரியர் சூத்திரம்' எனவும் 'சூத்திர அகராதி' எனவும் வழங்குவது உண்டு.

இந்திகண்டில் அமைந்த சொற்பொருள்மைதி குறித்துப் பதிப்பாசிரியர் முகவுரைப்பகுதியில் தரும் கந்த்துரை இதன் இயல்பினை நன்கு புலப்படுத்துகிறது.

"இதன்கண்டி நிகண்டிலுள்ள சொற்களும் பொருளும் பெறும்பாலும் காணப்பட்டனா அவற்றிலில்லாத சங்கமருளிய சான்றோர் செய்யுட்களிலும் அவற்றின் உரைகளிலும் பிற்காலத் தமிழ்நூல்களிலும் வழங்கப்பட்ட செந்தமிழ்ச் சொற்களும் உலகவழக்கிலுள்ள வெளிப் படைச்சொற்களும் தெலுங்கு கண்டா முதலிய தமிழ் திரி பிறமொழித் திரிசொற் களும் ஆங்காங்குச் செந்தமிழ் நாட்டுள் வழங்கும் திசைச் சொற்களும் மருவியும் திரிந்தும் வழங்கும் வட்சொற்களும் இடையிடையே மலிந்து கிடக்கின்றன."

சன்னாகட பெரு புலவர் அ. குமாரசுவாமிப்பிள்ளையவர்கள் இந்திகண்டின் தன்மை குறித்து நூல் அச்சாகுமுன் பதிப்பாசிரியருக்கு எழுதிய கடிதக் குறிப்பு வருமாறு.

“ அகாதி நிகள் மூம் அவசியர் வெளியிடப்பட சோண்டியாகே படிப்போர் சொற்களின் பொருளை அறிவுதேயன் நிப் பழந்தமிழ் நூற் பரிபாலனமுமாகும். அதிலே ‘கச்சரி’, ‘கப்பில்’, ‘கலவகய முதலிய அருஞ்சொற்கள் வருகின்றன. சொற்களை அதிகம் தீரிவாக்கிப் பாடினார் போலும். ‘விலாழி’ என்பதன் நிலை ‘இலாழி’ என்பது குதிரைவாய் நீர் என்கிறார். எங்கேயாவது பிரயோக மிருக்கலாப். வடமொழியிலே பலகறைக்குக் ‘கெளடி’ என்று பெயர் இவர் ‘கவடி’ என்பர். (வெறு நூல் களிலும் கவடி என்று வருகின்றது. அது ‘கவுடி’ என வருதல் நன்று. ஆயினும் முன்னோர் வழக்கு இருக்கட்டுடு). இக்காலத்திலே இவைகளைப் படிப்பார் அரியர்.”

இத்தகு அருமையான பல குறிப்புகளைத் தருா இந்நிகண்டு மிக ஏங் போற்றத்தக்கது.

நூலினிடையே வரும் தற்கிறப்புப் பாயிரங்களால் இந்நூலாசிரியரைப் பற்றிய கில குறிப்புகள் தெரியவருகின்றன. இந்நூலாசிரியரின் ஊர் புலியூர். இது சென்னையின் பகுதியான கோடம்பாக்கத்தில் ஒரு பகுதியாகும் இவர் சிதம்பரம் ரேவணசித்தர் என்று குறிக்கப்பட்டுள்ளார், சிதம்பரம் என்பது இவர்தம் தந்தையார் பெயரைச் சுட்டும். சிதம்பரம் என்பாரின் புதல்வராகிய இரேவணசித்தர் என்பது கருத்து. நூலினிடையில் ஆங்காங்கு வரும் குறிப்புகளால் இவர் பட்டங்கரத்தில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானிடம் ஆங்ந்த பக்தி பூண்டவர் என்பது தெரியவரும் இவர் சைவ வேளாள மரபினாவர். நிருப்பட்டக் கரப்பானம், நிருவலனுக்கழிப்புராணம், நிருமேற்றவிப்புராணம் முதலிய பிற நூல்களையும் இவர் இயற்றியுள்ளார் என்பதும் தெரியவரும்.

இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் செந்தமிழ்ப் பிரசரம் 42- ஆவதாக 1921 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது இதனை எட்டிவிருந்து எடுத்துப் பதிப்பித்துத் தமிழுலகுக்கு வழங்கியவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் செந்தமிழ்ப் பத்திராதிபராய் விளங்கிய திரு. நாராயணயங்கார் அவர்களாவர் இவர் சங்கத்துச் செந்தமிழ்க் கலாசாலைப் போரா-

சானாகவும் திகழ்ந்தவர், செந்தமிழில் இவர் எழுதிவந்துள்ள ஆய்வுரைகள் பலவாறும் இவற்றுள் ‘நியாயப் பிரச்சினை மணிமேகஸல்’ ஆய்வு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

அகாதி நிகண்டுக்கு இவருடைய பதிப்புக்கு முற்பட்ட ஒரு பதிப்பு உண்டு என்று போகிரியர் வையாபுரிப்பிள்ளையவர்கள் அரும்பொருள் விளக்க நிகண்டு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்கள் (பக. 13) நான் தேடியவரையில் அப்பதிப்பு இன்னும் எனக்குக் கிட்டவில்லை.

8. ஆசிரிய நிகண்டு

ஆசிரியவிருத்தத்தால் அமைந்த சிங்குகளில் ஆதவின் ஆசிரிய நிகண்டு என்னும் பெயர் காரணம் பெயராயிற்று. அடி நிமிர்ந்து செல்லும் கழிந்தலாசிரிய விருத்தத்தாலான இந்திகண்டுப் பாக்கள் பின்னைத்தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் ஆசிரிய விருத்தம் போன்ற போக்கில் உள்ளன ஆற்றொழுக்கான நண்ட ஓர் சொல்லுக்குப் பலபொருள் வரும் பொது அப்பொருள்களின் எண்ணிக்கையை என்று நியீட்டால் தெரிவிப்பது இதற்குரிய ஒரு தனிக் சிறப்பாகும்.

ஆசிரிய நிகண்டின் ஆசிரியர் ஆண்டிப் புலவர் இவர் தொண்டை வளநாட்டுச் செஞ்சிப் பகுதியை அடுத்த ஊற்றங்கால் என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் பாவாடை வாத்தியார் என்பதாம்

‘மன்னுசெஞ்சு சிச்சீர்மை தொண்டை வளநாட்டில்
வாய்ந்த ஊற்றங்கால் எனும்
மாங்கர்த் கதிபன் உயர்பாவாடை வாத்தியார்
மைந்தன் ஆண்டிப் புலவனே’ (பாயிரம் - 1)

என்றும்,

‘வேளாம்பரவும் ஊற்றங்காற் பாவாடை வாத்தியார்
மைந்தன் ஆண்டிப் புலவனே’ (பாயிரம் - 3)

என்றும் பாயிரப் பகுதி ப் பாடல்களில் இவர் குறிப்பிடுவதனால் இவருடைய ஊரும் தந்தையார் பெயரும் தெரியவருகின்றன

' மன்னுசெஞ்சு சிச்சீர்னமை சூழ்தொண்டை வளங்டடிடி
வாய்த்த ஊற்றங்காவில் வாழ்
வளையறுப்போர் குலன் பாவாடை வாத்தியார்
மைந்தனாம் நக்கீரனே "

என்றும் வரும் சுவடிப் பாடவேறுபாடு கொண்டு இவரை வளையறுப்
போர் குலத்தைச் சார்ந்தவர் என்பர்.

' கைலையான் வடிவெடுத் தைந்தெழுத்தின்
மந்தரோப தேசஞ்செய் ஞானப்பிரகாச குரு
வனசமலர் அடிகுடுவேன்" (பாயிரம் 2)

எனவரும் பாயிரப் பகுதியால் இவருடைய ஞானாசிரியர் ஞானப்பிரகாச
குரு என்பது தெரியவரும். ஐந்தெழுத்து மந்திர உபதேசம் பெற்ற
ஆண்டிப்புலவர் சைவ சமயத்தினர் என்பது வெளிப்படை.

' ஏரா சிரியநிகண் டென்னுமீ ரைந்தொன்று
சீரார் தொகுதியதாச் செப்புதற்கே - ஓராரைச்
கேராணைச் சேர்ந்தாரைச் சேரும் வினையகற்றுங்
காராணன மாழுகன்றாள் காப்பு "

எனக் காப்புச் செய்யுளில் விநாயக வணக்கம் செய்வதாலும் இவர் சைவ
சமயத்தினாலே என்பது உறுதியாகும்.

இவர் ஆசிரிய நிகண்டேயன் றி உரையறி நன்னூல் முறையை
என்னும் நூலையும் செய்துள்ளார் என்பது தெரியவரும்.

' இங்கிலங் தன்னுளோ வெவருமநி யும்படிக்
கெண்ணி யாசிரியத் தினால்
இயம்பி விகண்டு முறை யறிநன்னூல் முறைமையும்
இரண்டுமே செய்து வைத்தேன்" (பாயிரம் - 1)

எனவரும் பாயிரப் பகுதி இவர் முறையறி நன்னூல் முறையை செய்-
துமையைக் குறிக்கும்.

ஆசிரிய நிகண்டுப் பாயிரத்தின் முதற்பாடவிலேயே தமக்கு முன்
வழிகாட்டியாயுள்ள நிகண்டுப் பெயர்களைக் கால அடைவில் தொகுத்-
துரைத்து அவற்றைத் தர ம் பயன்படுத்தியமையையும் தெரின்த-
துள்ளார்

முன்னுள திவாகரம் பிங்கல நிகண்டுசீர்
 முந்துகாங் கேய னுரிச் சொல்
 முறைபெறு கமாதரம் பகருமக ராதியிலை
 முற்றுமொன றாய்த் திரட்டி
 இங்ளிலாங் தனிலுளோ ரெவருமறியும்படிக்
 கெண்ணியா சிரியத்தினால்
 இயம்பிய நிகண்டு'

என அகராதி நிகண்டுற்குப் பின் தம் நிகண்டு தோன்றியது என்பதை நான் த் தெரிவித்துள்ளார்.

அகராதி நிகண்டு சகாத்தம் 1516-ல் அதாவது கி. பி 1594-ல் செய்யப் பெற்றது என்பது திட்டவட்டமாகத் தெரியவரும் செய்தி. ஆகவே, ஆசிரிய நிகண்டு இதற்குப் பிற்பட்டது என்பது தெரிவு. எனவே, இவரை 17-ஆம் நூற்றாண்டினர் என்று கொள்ளலாம்.

ஆசிரிய நிகண்டு முழுமையும் கொண்ட நிறைவான பிரதிகள் இன்னும் அகப்படவில்லை. சிற்றில தொகுதிகளாக இந்திகண்டு பல இடங்களில் சிதறுண்டு கிடக்கிறது. கிடைத்த வரையில் தொகுத்துத் தஞ்சாவூர்ச் சரசுவதிமகால் நூல் நிலையத் தமிழ்ப்பண்டி தர் வீத்துவான் வீ. சொக்கலிங்கம் இந்திகண்டினைப் பதிப்பித்துச் சரசுவதி மகால நூல்நிலைய வெளி யீடாக 1975-ல் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். எட்டாவது தொகுதி வரையில் இப்பொருது அச்சாகியுள்ளது. ஏனையவும் கிடைத்த இந்தநூல் முழுமையாய் வெளிவரின் தமிழுக்கு வளம் சேரும். பதிப்பாகியர் பிற நிகண்டுச் சொற்களை ஒப்புமையாகக் காட்டியிருப்பது சிறப்பான தனிக்கூறு. ஆனால் ஆசிரிய நிகண்டு தரும் சொற்பொருள்களை வரையறை செய்து முதற்கண தரப்படாமை ஒரு பெருங்குறையொகும்.

9. அரும்பொருள் விளக்க நிகண்டு

மண்டலதிருதர் இயற்றிய குடமுணி நிகண்டின் 11 ஆம் தொகுதி யமைப்பைப் பின்பற்றிய நூல்களுள் காலத்தால் முந்தியது அரும்பொருள் விளக்கநிகண்டு. இதனை இயற்றியவர் அருமருந்தைய தேசிகர் இவர் விவப்பிரகாசர் என்பவரின் புதல்வர்; வீரசௌ மாபினர்; திருச்செந்தூரில் வரும்நதவர் இவர் தமிழ்மூடைய ஞானா சிரியரும்

தில்லை வாசியுமாகிய பச்சை சக்கந்தைய தேசிகருடைய ஆணையை மேற்கொண்டு இந்திகண்டினை இயற்றிவார். இதில் குடாமணி நிகண்டு, உரிச்சொல் நிகண்டு அகாதி நிகண்டு, கயாதர நிகண்டு என்பவற்றின் ஒருசொல் பல்பெயர்களைத் தீரட்டித் தருகிறார். 700 வீருத்தங்களில் ஆசிரியர் இந்நூலையாத்துள்ளார்.

இந்நூல் அரங்கேறிய காலம் சாலிவாகன சாப்தம் 1685-ஆம் ஆண்டு சித்திரபானு மாசி மாசம் சிவநிசி பொருந்திய வெள்ளிக்கிழமை ஆகும். எனவே 1763 ல் இந்நூல் இயற்றி முடிந்தது என்பது தெரியும். அகாதி நிகண்டையும் இவர் மின்பற்றியிருப்பதால் அந்நூல் செய்த காலமாகிய 1594-க்குப் பிற்பட்டவர் என்பது பெறப்படும்.

அகாதி நிகண்டின் ஆசிரியராகிய இரேவணாததிரியர் வீரசௌவர் கஞ்சைய பூர்வாசிரியர்களுள் ஒருவர். வீரசௌவர் என்பார் பெறும் பாலும் கண்ணட தேசத் தொடர்புடையவர். ஆதலினால் இவருடைய நிகண்டில் கண்ணடச் சொற்கள் பல சேர்த்திருக்கின்றார். அகாதி நிகண்டினை அரும்பொருள் விளக்க நிகண்டு பல விடங்களில் அடியொற்றிச் செல்லுமிற்கு.

இந்நூலுள் ஒரெதுகை வருக்கத்தில் பிற எதுகைச் சொற்கள் கலவாதபடி இனிய ஒசையுடன் பாக்களை ஆசிரியர் அமைத்துள்ளார்.

இந்நூலின் பல பிரதிகளையும் ஒப்பு நோக்கி நன்கு பரிசோதித்து அச்சில் வெளியிட்டவர் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பின்ளையவர்களாவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ்ப் பிரசாம் 54- ஆவதாக இது 1931-ல் அச்சுருப்பெற்று வெளிவந்தது. பலபொருள்ளாரு சொல் அகாதியையும் பதிப்பாசிரியர் தொகுத்துத் தந்திருப்பது இப்பதிப்பிற்கு ஒரு தனியமைக்கத் தருகிறது. ஆய்வாளருக்கு இவ்வகாதி பெறும் பயன் தருவதாகும்.

10. பொதிகை நிகண்டு

பொதிகை நிகண்டின் ஆசிரியர் சாமி கவிராயர் ஆவர். இவர் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஊரினர். நிகண்டேயன்றிச் சாமிநாதம் எனப்பெயரிய ஜந்திலக்கண நூல் ஒன்றும் இவர் செய்துள்ளார். இவருடைய மகளார் சிவ சுப்பிரமணியக் கவிராயர். இவர் நாமதீப நிகண்டு இயற்றியவர். இவ்வாசிரியர்,


'கோமாது விரிந்தனைய பலசிகண்டும் பார்த்துக்
கும்பன்மகிழ் பொதிகைகிகண் டென்னெராருநால்
பகர்ந்தான்
நாமாது புகழ்பொருநா நதிகுழ் கல்லிடையூர்
நதிகுலன் கவாமிகவி ராசசிங்க நிதியே'

எனத் தற்சிறப்புப் பாயிரத் தில் கூறுவது கொண்டு இவர்களை வேளாள மரபினர் என்பது தெரியவரும். மேலும் இவர் முந்திய பல நிகண்டுகளையும் பார்த்துப் பொதிகை நிகண்டினை ஆக்கியதாக் குறிப்பிடுகிறார். எனவே, திவாகரம், பிங்கலம் முதலியன எல்லாம் இதற்கு முதல் நூல்களாகும்.

இவர் செய்த பொதிகை நிகண்டு இருவேறு வகைகளில் காணப்படுகிறது. வீருத்தயாபில் குடாமணி நிகண்டினை ஒத்தது ஒரு பகுதி. தெய்வப்பெயர் முதல் ஒருசொற்பல்பொருட் பெயர்வரை 10 தொகுதிகள் கொண்டது இறுதித்தொகுதி முழுமையாய்க் கிட்டவில்லை இதனை முதற்பாகமாகவும் நூற்பாவில் அமைந்த ஒரு சொற்பல்பொருள் வீளக் கப்பகுதியை இரண்டாம் பாகமாகவும் இதனைப் பதிப்பித்த பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையவர்கள் அமைத்துத் தந்துள்ளார்கள். இரண்டாவது பாகம் அகாந் நிகண்டைப்போன்ற அமைப்புடையதாய் அகரவர்க்கம் முதல் வகரவர்க்கம் சுறாகப் பத்து வர்க்கக்களைக் கொண்டுள்ளது. இந்திகண்டினைச் சீரிய முறையில் பதிப்பித்துப் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையவர்கள் 1934-ஆம் ஆண்டு வெளியிட்டனர். இஃது அவர்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த தமிழ்காதியின் ஆதார நூற்றொகுதியில் முன்றாவதாகும்.

11 நாமதீப நிகண்டு

முழுமையான தமிழ் நிகண்டுகளில் முதற்கூறுபாடுகளைக் காணலாம். அவையாவன : 1. ஒருபொருட்பல்பெயர்த் தொகுதி, 2. ஒருபொல் பல்பொருட்பெயர்த் தொகுதி, 3. பல்பொருட்கூட்டத்து ஒரு பெயர்த்தொகுதி இவற்றுள் இந் நாமதீப நிகண்டு முதற்கூறுகிய ஒரு பொருட் பல்பெயர்த் தொகுதியாய் அமைந்துள்ளது ஒருபொருட் பல்பெயரை வடமொழியாளர் 'ஸமாநார்த்தபதம்' என்பர். நிகண்டுகளுள் பெரும்பாலனவும் திவாகரின் அமைப்பு முறை தழுவியே அமைந்திருக்கின்றன. ஆனால், இந்நாமதீப நிகண்டு புதியதொகு முறையில் பொருட்பாகுபாடு செய்துள்ளது இதனைப் பதிப்பாசிரியர் தம் முன்னுரையில் விளக்க வரைபடமாய் அமைத்துக் காட்டியுள்ளார். அது பின்வருமாறு :



இந்நிகண்டு காலத்தால் முற்பட்ட உரிச்சொல் நிகண்டு போல வெண்பாயாப்பில் அமைந்துள்ளது. நூல் முழுவதும் 808 வெண்பாக்கள். இவற்றுள் பாயிரம் 8 செய்யுள். ஏனைய 800 செய்யுட்களும் பொருட் பெயர்களையே விரித்துரைக்கின்றன. இந்நாலில் கூறப்பட்டுள்ள பெயர்கள் ஏறத்தாழப் பன்னீராயிரமாகும்.

இந்நிகண்டு நூலுள் அமைந்த பெயர்களின் சிறப்புத்தன்மை குறித்துப் பதிப்பாசிரியர் முன்னுரையில் கட்டிக் காட்டும் பகுதி மிக முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. அது வருமாறு :

“ பெயர்களுள் சங்காலம் தொட்டு ஆசிரியரது காலம் வரையும் தமிழிற் பயின்றுள்ள சொற்களைக் காணலாம். மலைதாட்டி விருந்து தமிழிற் புகுந்த சில திசைச் சொற்களும் இதன்கண் டுள்ளன. ‘தைநாறு கன்று’ என இந்நூல் கூறும். மலையாள மொழியில் மரக்கன்று ‘தை’ யென இன்றும் வழங்கப் படுகின்றது ஆட்சி என்பது வாரத்தின் பெயரென இந்நாலுணர்த்தும், மலையாளத்தில் இம்மொழி இன்றும் இப்பொருளில் வழங்குகின்றது. இவை போன்றனவும் பிறவும் அறிந்தின் புறுதற்குரியன. ‘பல்லாயிர நிகண்டிற் பண்டிதர்கள் சொன்ன பொரு ஜௌலா மெளிதா யினிதுணரா.... பன்னுதமிற் தாமதீபம்’ என்று பாயிரத்தில் வந்துள்ள

அடிகளை நோக்கும் போது இந்நாலை இயற்றுத்தன்ன் நெடுங்காலமாய் இதன் ஆசிரியர் உழைத்திருத்தல் வேண்டுமென்பது புலனாகின்றது.”

இந்நால் தோன் நிய காலப்பகுதியிலேதான் கவிராயர் முத்துசாமி பிள்ளை இயற்றிய நாநார்த்தத்தீபிகையும் தோன் நியுள்ளது. அவர் முன்னோர் இயற்றிய பல நூல்களையும் ஒன்றாய்த் திரட்டித் தமது நூலைச் செய்வதாக உரைப்பது போலவே இந்நாலாசிரியரும் முந்திய நூல்கள் எல்லாவற்றையும் தழுவித் தாம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் ஒருசொற்பல்பொருளை எடுத்துரைப்பதில் நாநார்த்தத்தீபிகை எவ்வளவு விரிவும் விளக்கமுமாயுள்ளதோ அதேபோன்று ஒரு பொருட் பல்பெயர்களைத் தொகுத்துத் தருவதில் நாமதீப் நிகண்டு சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.

இந்நாலாசிரியர் கல்லிடை நகர் கிவகப்பிரமணியக் கவிராயர் ஆவர் கல்லிடைதாக் என்பது திருநெல்வெளி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி ஆகும். இவர்தம் தந்தையார் சாமிநாத கவிராயர் இவர் ‘பொதிகை நிகண்டு’ எனப் பெரிய ஒருசொற் பல்பொருள் ஒன்றை ஆக்கியுள்ளதாக நாலாசிரியர் பாயிரத்தில் தெரிவித்துள்ளார். ‘தொகை நிகண்டு’ என ஒரு நூலும் தாமே செய்திருப்பதாகவும் இவர் தெரிவிக்கிறார். என கீல, நிகண்டின் முத்திறப் பகுதியையும் இவரும் இவருடைய தந்தையாரும் செய்து முடித்தனர் என்பது தெளிவாகும். இவர் திருவாவடுதுறை யாதீனத்து அருள்திரு சுப்பிரஸ்ஸிய தேசிகர் காலத்தவராவர்.

நாமதீப் நிகண்டு 1930 ஆம் ஆண்டு பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்களால் பதிப்பிக்கப் பெற்று அவர்தம் சொந்த வெளியீடாகத் தமிழுலகிற்குக் கிட்டியது. இந்நாலிற்கு நான்கு மூலபாடப் பிரதிகளும் மூன்று உரைபாடப் பிரதிகளும் பதிப்பாசிரியருக்குக் கிட்டினா. உரைபாடப் பிரதி கி கள் மூன்றும் குறைப் பிரதிகளாகும். அதோடு பல இடங்களில் பிழைப்பட்டுமிருந்தன. ஆகவே பதிப்பாசிரியர் உரைபாடத்தைத் தழுவி புதிய தொர் உரை நூல்முழுமைக்கும் எழுதிக் கேர்த்துள்ளார். மேலே மூலபாடமும் அடிக்குறிப்பில் அம்மூல பாடங்களுக்குரிய உரைபாடமுமாக அமைத்து இந்நிகண்டு நூல் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது எனவே, பாட்டில் மேலே ஆசிரியர் தரும் பொருள்

களளக் கீழேயுள்ள உரைபாடத்தில் உடனுக்குடன் கண்டு தெரிய வாய்ப்பாயுள்ளது. விளக்க எடுத்த பொருள் தலைப்புகளைத் தடித்த எழுத்தில் அமைத்து அடுத்து உரைபாட மும் உரிய பெயர்களின் எண்ணிக்கை பற்றிய எண் குறிப்புமாக அமைத்துள்ள முறை சிறப்பான தாரும். நூலிலுமில் அமைக்கப்பட்டுள்ள சொல்லகராதி இந்நாலுள் விளங்கப்பெற்ற பொருள்களை எளிதில் கண்டுகொள்ளத் துணை நிற்கிறது நிகண்டுப் பதிப்புகளுக்கு ஒரு முன்மாதிரியான வழிகாட்டியாய் விளங்குகிறது இந்நாமதீப நிகண்டின் அச்சுப்புத்தகம்.

12. பொருட்டோகை நிகண்டு

நிகண்டுகளின் முத்திறக் கூறுகளில் பல்பொருட் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதியாகிய தொகைபெயர் விளங்கம் மட்டும் உரைப்பது பொருட்டோகை நிகண்டு. ஒருபொருள், இருபொருள் முதலியனவாக நூறு பொருள் வகையினான தொகைபெயர் விளங்கம் இந்நாலுள்ளன. இந்நால் நூற்பாலால் அமைந்துள்ளது.

நாமதீப நிகண்டு ஆயற்றிய கிவகப்பிரமணியக் கவிராயர் 'முந்தியான் பன்னுந் தொகை நிகண்டிற் பார்க்கவிரிவாம்' (நாமதீப. பாயிடம் 7) எனக் குறிப்பிடுவதனால் 'தொகை நிகண்டு' எனப் பெயரிய நூலொன்றை அவர் செய்திருப்பது எதிரியங்கிறது. ஆனால், அத்தொகை நிகண்டின் பிரதி நமக்கு இன்று கிட்டவில்லை. தெகைப் பெயர் விளங்கமாக இன்று நமக்குக் கிட்டியிருக்கும் ஒரே நிகண்டு பொருட்டோகை நிகண்டு.

இந்நிகண்டு நூலின் ஆசிரியர் கப்பிரமணிய பாரதி. இவர் புதுக்கோட்டைச் சீமையைச் சார்ந்த குடுமிமாமஸல் ஊரைச் சார்ந்தவர். இவருடைய தந்தையார் வைத்தீசர் தீட்சிதர் என்பவராவார்.

பொருட்டோகை நிகண்டினான முறைத் தமிழச் சங்கத்தார் தனி நூலாய் வெளியிட்டுள்ளனர்.

13 நாநார்த்ததீபிகை

நிகண்டுகளில் பொருள்களின் பெயர்களைத் தொகுத்துத் தரும் பகுதியை நிடவும் ஒருபொருள்பல்பொருள்நூற்கும் பகுதியையே மாணவர் நெட்டுருச் செய்வது வழக்கமாகும். குடாமணி நிகண்டின் பதினோ-

ராவது தொகுதியை மனப்பாடம் செய்வது தமிழ்ப் பாடசாலைகளில் முன்பு வழக்கம். இதனை விரிவுபடுத்தி அமைத்தவர் வேதகிரி முதலியாவார். அவர் புதுக்கிப் பெருக்கிய ஒருசொற் பல்பொருள் நிகண்டு குடாமணி நிகண்டின் விரிவாக்கமாகும் ஒருசொல் பல்பொருள்களேயே தனியாக விளக்க முற்பட்ட அராதி நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு நூல்களைப்போல மிகவிரிவாய் அமைந்தது நாநார்த்த தீபிகை ஆப்பெருநூல் கி. பி. 1850 ஆம் ஆண்டளவில் தோன்றியதாகும்.

இந் நாநார்த்த தீபிகைக்கு முதல் வழிகாட்டியாய் அமைந்த முன்னூல் குடாமணி நிகண்டு. இது கரமுதல் னகரவீராக எதுகையமைப்பில் ஒருசொல் பல்பொருள்கள் விரித்துரைத்துள்ளது. இவர்தம அமைப்பில் ஓரெதுகைச் சொற்பற்றிய பாடலில் பிற எதுகைச் சொற் கணும் விரவி வருவது ஒரு குறைபாடாய் அமைந்தது மேலும் இந்நூல் ஒரே வகையான ஆசிரிய விருத்தத்தால் அமைந்தது. ஆனால் நாநார்த்த தீபிகையிலோ பல்வேறு வகையான விருத்தங்களில் ஓரெதுகையில் பிற வெதுகைச் சொற்கலவாமல் அமைந்த சிறப்புடன் தீகழ்கிறது.

இந்நாநார்த்த தீபிகையின் தனிச் சிறப்புக் குறித்துத் தற்சிறப்புப் பாரிசுப் பகுதியில் ஆசிரியர் தரும் கருத்துரைகள் டல்.

‘வருகக ராதி னகரவீ ரெதுகை
வைத்துஅதிற் கலப்பு உறாது அடைவே
பொருள்பெற எழுத்தின் முறையில் நாநார்த்த
தீபிகை என இது புகல்வாம்’ (த. சி. 5)

என்றும்,

‘அடியொன்றில் இரண்டும் ஒன்றும்
ஆக ஓர் தொடையிற் செய்யுள்
முடியாக் சொல்நா நார்த்தம்
முறைதர் மொழிகின் றேனால்’ (த. சி. 6)

என்றும்,

'கற்பாநா இறும்மைந்தர்க்கோர்
பாடமாம் என்னக் கற்ற
விற்பனர் கொள்வ ராக
வேண்டுகொண்டு அடைசொற் கஞ்சிப்
பற்பல விருத்தத் தாலும்
பகர்ந்தவும் தள்ளார் என்றோர்
சொற்பல பொருள் விளக்கம்
சொல்லினன் நகைநா ணாமே'

என்றும் வருவன் ஆசிரியர் இந்திகண்டில் மேற்கொண்ட சிறப்புக் கூறுகளை நன்கு விளக்குவனவாய்.

இந்தாநார்த்த தீபிகை குடாமணி நிகண்டு பதினேராவது தொகுதியின் முறையைப் பின்பற்றி எதுகை முறையைமீப்பில் ஆக்கப் பெற்ற நிகண்டு ஆகும் என்பது முன்னர்ச் சுட்டப்பட்டது. இந்துால் முழுமையும் ஒருசொல் பல்பொருள் உரைப்பதே. இதில் 1102 விருத்தப் பாக்கள் உள்; 5452 சொற்களுக்குப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. வேதகிரியார் குடாமணியில் எதுகைக் கலப்பின்றி அமைந்ததுபோல இந்தாலும் எதுகைக் கலப்பின்றி உள்ளமை தனிச் சிறப்பாகும். மேலும் அடைச் சொற்களை நீக்கியிருத்தலும் இதில் சிறப்பாகப் போற்றற குரிய ஒரு தனிக் கூறு கும்.

தீபிகை ஆசிரியர் தாம் நூலியற்றறுதற்கு ஆதாரமான முந்திய நூல்களை வெளிப்படையாக உரைத்திலர்.

'..... முன்னோர் பன்னூலில்
சிலவெவ்வே றுறைத்த வெல்லாம்
சேர்த்தொன்றாத் திரட்டி யோர்சொல்
பலபொருள் எனும் நா நார்த்த
தீபிகை பகர லுற்றாம்' (த. சி. 1)

எனப் பொதுவகையால் கூறினாரேயன்றித் தி வா கரம், பிங்கலம், குடாமணி நிகண்டு முதலாக விதந்து கூறினார்ல்லர் ஆகவே ஆசிரியர் தம் காலத்திற்கு முற்பட்டு எழுந்த விவாகம் முதலேய அனைத்து நிகண்டுகளையும் ஆராய்ந்து தமது பெருநூலை ஆக்கியுள்ளார் என்று கொள்ளலாம்.

நாநார்தத தீபிகை ஆசிரியர் கவிராயர் முத்துச்வாமிப்பிள்ளை. இவர் திருநெல்வேலிச்சீனை பாலூரில் சைவ வேளாளர் குடுப்பத்தில் பிறந்தவர் இவர்தப முன் னோர் பழனிக்கடுத்த உடுமலைப்பேட்டை-யிலிருந்து இங்கு வந்து குடுயேறினர். பழனியைப் போலவே இந்தப் பாலூருக்குச் சிறிது தூரத்தில் முருகன் கோயிலையுடைய சிறுமளவு ஒன்று உள்ளது. கவிஞர் தம் சிறப்புப் பாயிரத்தில்,

‘கந்தன் பழனிப் பதிக்குமரன்
கருணைபெறு செண்பகக் கவிஞரன்
மைந்தன் எழுதாயுதப் பெருமாள்
எனும்நா வலர்கோன் வரமதால்
வந்த அடியேன் அவரிருதாள்
வணங்கிப் புகல்வன் வடநூற்சொற்
செந்தமி ழினும் பொருள் தொகுத்துச்
செயாநார்தத தீபிகையே’

(த. சி. 7)

எனும் பாடலில் தம தந்தையும் பாட்டனாரும் இன்னின்னார் என்று குறித்துள்ளார். எழுதாயுதப் பெருமாள் என்பது இவர்தம் தந்தையார் பெயர். இவர் பாட்டனார் முதலியோர் யாவருமே கவியியற்றும் வன்மை படைத்தவாதவின் கவிராயர் என்று சிறப்பிக்கப் பெற்றனர்.

இக்கவிராயர் குடுப்பத்தைப் பற்றிய செல்வழிச் செய்தி ஒன்று உண்டு. இவ்வாசிரியரின் முன் னோரெல்லாம் முருகப் பெருமானை வழிபட்டு வந்தவர்களாம். இக் குடுப்பத்தில் தந்தை ஒருவருக்கு ஒரு பிள்ளையே பிறப்பது வழக்கமாயிருந்தது. அந்தப் பிள்ளையும் சிறு வயதிலே செய்ய பழனிப்பதிக் குரங்கள் சந்திதியிற் கொண்டுபோனவுடனே கவியியற்றும் வன்மை வாய்ந்து பாடத் தொடங்கிவிடுமாம் இதனால் இக்குடுப்பத்தினர் பரம்பரையாகக் கவிராயர் என்றே வழங்கப்பட்டனர். ஆசிரியரின் தந்தையார் எழுதாயுதப் பெருமாள் பிள்ளை ஒருபிள்ளை-தீயாடு அமையாது தமக்குப் பிள்ளைகள் பல வேண்டுமென்று வரம் கிடந்து அங்ஙன் மீண்டும் பல பிள்ளைகளைப் பெற்றனராம் கவிராயர் என்ற பெயர் இந்தூலாசிரியருக்குப்பின் யாருக்கும் வழங்கியதாகத் தெரியவால்லை. இவர் இந்தூஸைப் பதிப்பித்த ச. அனவரதவிநாயகம் பிள்ளையவர்களுடைய பாட்டனாரின் தமையனாராவர் பேராசிரியர் அனவரதவினாயகம் பிள்ளை சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராய் விளங்கிய பெரியாராவார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பல ஊர்களில் கனிராயர் முத்துச்சாமிப் பின்னையின் சந்ததியார் இருந்து வருகின்றனர். இவ்வாசிரியர் இளமைக் காலத் தில் பாலூரில் வாழ்ந்திருந்தார். பின் திருநெல்வேலிக்கு வந்து வாழுவானார் இவர் திருநெல்வேலியில் பிளப் ஸார்ஜன்ற் உள்ளிட்ட ஜோப்பியர் பலங்கும் அரசு அலுவலர் களுக்கும் தமிழ் கற்பித்தார். திருவாடுதுறை மகாசன் னிதானமாய் விளங்கிய மேலகாரம் அருள்திரு சுப்பிரமணிய தேசிகமுர்த்திகளுக்கு இளமையில் இவர் பாடம் சொன்னவர். தமிழ் மட்டுமன்று; வடமொழி யிலும் இவ்வாசிரியர் மிகுந்த புலமை பெற்றிருந்தார். தெலுங்கு உருது முதலிய வேறு மொழிகளிலும் இவர் தேர்ச்சி பெற்றிருந்தனராம். ‘இவர் செய்தனவாகச் சொல்லும் தமிழ் ஸமஸ்கிருத தெலுங்கு அரசாரதிகள் எல்லாம் செல்வாய்ப் பட்டெடாழிந்தன போலும்’ என்கிறார் பதிப்பாசிரியர். இந்நாலுக்குச் சிறப்புப்பாயிரம் பாடியவர் ஆசிரியின் மருமகனும் மகளை மன்றத்வருமான தமிழ்நினர் சுவாமிநாதபின்னையாவர் இவருடைய புதல்வரி சோமசுந்தரம்பின்னை கையால் எழுதி-வைத்திருந்த காகிதப் பிரதியே இந்நால் அச்சிடுவதற்கு ஆதாரமாய்க் கிட்டியது நூலாசிரியர் கைப்பட எழுதிய ஒலைச் சுவடியோ காகிதப் பிரதியோ அகப்படவில்லை.

இந்நாரத்தீபிகை என்னும் நிகண்டுப்பெருநூலை க. அனவரத-விநாயகர் பின்னையாவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்-துறைத் தலைவராய் விளங்கிய போது அப்பல்கலைக்கழக வெளியீடாக 1936 ல் அருமையாகப் பதிப்பித்துள்ளார். இந்நாலுக்குப் பதிப்பாசிரியர் பதவுரை எழுதியின்னார். அதுமட்டுமன்றிச் சொற்பொருள்களுக்கு ஆதாரமான குறிப்புகளை வடமொழி தமிழ் நிகண்டுகளிலிருந்து எடுத்துத் தந்துள்ளார். இதுகுறித்துப் பதிப்பாசிரியர் செய்த பெரு-முயற்சியினை அவருடைய உரையிலேயே காண்போம்.

“இதற்கு எளிதாக ஓர் உரை இயற்றி இதனைப் பதிப்பிக் கலாம் என்னும் நோக்கத்தோடு பதிப்பாசிரியர் இதனை ஆராய்ந்து பதவுண்டும் இயற்றியினின் சில ஜயங்களை ஒழித் தங்கவொள்ளும் பொருட்டுத் தமிழ்ப் பலநிகண்டுகளையும் சில ஸமஸ்கிருத கோசங்களையும் ஆராய்வேண்டி யிருந்தது. ‘மேற்கொள் நூல்கள்’ என்னும் தலைப்பின் கீழ்ப் பின் காலை தமிழ்நூல்கள், வடநூல்கள் அனைத்தும் ஆராய்த்த

பின்னரே இந்திகண்டின் செய்யுட்பொருள்கள் நன்கு விளங்கின. அங்ஙனம் ஆராய்ந்தும் பொருளுக்காதாரம் காணப்படாத சொற்கள் உண்டு உரையில் அவ்விடங்களில் பொருள்ளனகள் ஆதாரமின்றி வெறுமையாக விடப்பட்டன. சொற் பொருள்களுக்குத் தமிழ் நூல்களிலிருந்தும் வடத்துறைகளிலிருந்தும் ஆதாரங் காட்டுதலால் அவ்வாதாரங்களைக் கொண்டே ஆசிரியர் நூலியற்றினாரென்பது பதிப்பாசிரியர் கருத்தன்று. பொருள்களின்கண் ஜயந்தீர்த்துக் கொள்வதற்காக ஆராயப்பட்ட நூல்களில் பொருள்கள் ஆங்காங்கே கண்ட விடத்து அங்ஙனமே காட்டியதாம்.”

பதிப்பாசிரியர் தரும் இக்குறிப்புகளிலிருந்து இந்திகண்டு நூலைப் பதிப்பித்தற்கு அவர்களுடுத்துக்கொண்ட பேருழைப்பு நமக்குத் தெரியவரும் பதிப்பாசிரியர் தாம் எழுதிய பதவுரையில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒப்பான பொருளுடைய நிகண்டுப் பகுதிகளையும் எடுத்துக்காட்டி நூலைப் பதிப்பித்துள்ள பாங்கு மிகவும் போற்றத்தக்கது நிகண்டு நூல்களை எவ்வகையில் பதிப்பித்தால் தமிழ்நிலுர்களுக்கும் ஆய்வாளருக்கும் உறுதுணையாயிருக்கும் என்பதற்கு முன்மாதிரி வழி காட்டியாய் விளங்குவது இந் நாநார்த்ததீபிகையின் பதிப்பு. இந்திகண்டில் பொருள் விளக்கப்பெற்ற பலபொருள்களை சொற்களுக்கு அகாதியும் நூலிறுத்தியில் பதிப்பாசிரியர் தொகுத்துத் தந்திருப்பது எல்லாவற்றிலும் மிகுந்த சிறப்பாகும். இந்த அகாதியின் துணையால் நூலில் விளக்கப்பெற்ற சொற்களையும் அவற்றிற்குரிய பொருள்களையும் எளிதில் கண்டு கொள்ளலாம்.

14. கந்தசுவாமியம்

இந்திகண்டின் ஆசிரியர் கீழ்வேளுஞரச் சார்ந்த சுப்பிரமணிய தீட்சிதர் ஆவர் இவருடைய நூல் நூற்பாயாப்பில் அமைந்தது; ஒரு சொல்லப்பொருள் பற்றியது. முந்திய நிகண்டுகளை இவர் ஆராய்ந்து இப்புது நூலை ஆக்கியுள்ளார். இந்துவினை 24 கட்டளைகளாக ஆசிரியர் பாருபடுத்தியுள்ளார் இந்நூலாசிரியர் 1844 ஆம் ஆண்டு முதலிரண்டு கட்டளைகளையும் அச்சிட்டு வெளியிட்டார் முதற் கட்டளையில் 1818 சொற்களும் இரண்டாங் கட்டளையில் 1425 சொற்களும் இடம் பெற்றிருந்தன இச்செய்தி பேராசிரியர் எஸ் வையா

புரிப்பிள்ளையவர்கள் எழுதிய தமிழ்லெக்ஸிகன் முகவுரையிலிருந்து தெரியவாற்றுகிறது.

15 தொகைப் பெயர் விளக்கம்

சௌன் நாற்றாண்டில் பெரும்பகுமுடன் விளங்கிய சௌத்தூர் வேத கிரிமுதவியாரால் இயற்றப்பெற்றது. இது பஸ்பொருட்கூட்டத்தொகு பெயர்த் தொகுதியாகிய தொகைப் பெயர்ப்பற்றி விளக்குவது. 1849-ல் ஆசிரியர் இந்நூலை வெளியிட்டுள்ளார்.

16 இலக்கத் திறவுகோல்

இதுவும் தொகைப்பெயர் விளக்கநூலே. ஒருமை இருமை முதலிய எண் தொகைகளை விளக்கியமைந்த ஒரு சிறுநூல் ஆகும் தொகைப் பெயர்கள் அகாதியஸ்டவில் முறைப்படுத்தி இதில் தரப்பட்டுள்ளன. இந்நூல் பற்றிய குறிப்பு தமிழ் லெக்ஸிகன் முகவுரையில் காணப்படுகிறது.

17. சிந்தாமணி நிகண்டு

யாழ்ப்பாணத்து வைத்தியலிங்கம்பிள்ளை என்பவர் சிந்தாமணி நிகண்டு எனப் பெயரிய நூலொன்று இயற்றி 1874-ல் அச்சிட்டு வெளிப்படுத்தினார். இது பதினொராந்தொகுதி முறையில் அமைந்த சிறியதொகு நூல் ஆகும். இதில் 400 இருத்தங்கள் உள்; ஆசிரியரே இதற்கு உரையும் வகுத்திருக்கின்றார்.

'நேர்செறி இளைனஞ் ரோர்சொற்கொருபொரு
ணேநா யோற்ப
பார்செறி சிகண்டு சிந்தாமணியெனப்
பகர்வ னொன்றே'

என்று ஆசிரியர் கூறுவதால் இஃது ஒருசொல் ஒருபொருள் உரைக்கும் நூல் என்று அறியலாம். இது நாநார்த்தீபிகையைப் போல வடமொழிச் சொற்களை மிகுதியாய்ச் சீர்த்துள்ளது.

18. அபிதானத் தனிச்செப்புள் நிகண்டு

பல் சிவறு வகையான பாக்களில் அமைந்துள்ளது இந்நிகண்டு. இதனை இயற்றியவர் கோபாலசாமி நாயக்கர்; கீழ்வேஞ்சுர் என்னும்

ஹரச் சார்ந்தவர். இவருடைய தந்தையார் பெயர் வீராசாமிநாயகர் என்பது. ஆசிரியர் வாழ்ந்த காலத்தில் இந்திகளிடின் முதல்பதாகுதி மட்டும் 1878-ல் வெளியிடப்பெற்றது என்கிய பகுதிகளின் நிலைமை அறியக் கூடவில்லை. ஆசிசெய்தியை பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் தமிழ் பேரச்சராதியாகிய தமிழ் வெக்ளிகளின் முகவுரையில் தெரிவித்துள்ளார்கள்.

19 தமிழுரிச் சொற்பனுவல்

தமிழ் நிகண்டுகளின் வரலாற்றில் தமிழ்ச் சொற்களை மட்டுமே தொகுத்துத் தருவது என்னும் குறிக்கோருடன் ஆக்கப்பெற்றது தமிழுரிச் சொற்பனுவல். எனவேதான் நிகண்டு என்னும் பெயரை நீக்கி முந்திய தமிழ் மழக்கினைத் தமிழுலகிற்கு நினைவுட்டுவார் போலத் தமிழுரிச் சொற்பனுவல்' என்னும் மழர்ப்பெயரை ஆசிரியர் குட்டியுள்ளார். மேலும் பெயருக்கு ஏற்றாற்பீல வடமொழிச் சார்பாய் வந்த வடிவங்களைத் தலைர்த்துத் தமிழ்ச்சொல் வடிவங்களைத் தம்முடைய நூலுள் தந்துள்ளார். ஆகடீஸ் தமிழ் என்னும் அடைமொழி பிறமொழிச் சார்பற்ற தமிழ்ச்சொற்களை உள்ளடக்கியது. இந்துஸ் என்பதனைத் தெளிவுபடுத்தி நிற்கின்றது. இத்னை,

'பயன்மிகு முரிச்சொல் பகர்நூல் பலவு
நயமுறத் தேர்ச்சு நல்வகை நாடிப்
பிறமொழிச் சொற்களை நெறிப்பட நீக்கித்
தமிழுரிச் சொற்களின் றகுபொருள் விளங்கப்
பைந்தமிழுரிச்சொற் பனுவல் தந்தனன்
முதிர்புல மொளிர்மான் முருகா வல்ளே'

எனவரும் ஆக்கியோனின் பாயிர்ப் பாடல்வழி தன்கு உணரலாகும்.

தமிழ் சொற்களின் இயல்பையும் பாயிரிப் பகுதியில் ஆசிரியர் வரையறுத்துள்ளார். தமிழ் நெறிப்படி பொருள் தரும் சொற்களும் வழிவழி யாகத் தமிழ் நாட்டில் அடிப்பட்டு வழங்கிவரும் சொற்களும் தமிழ் எனக்கொள்ளுதற்குரியன என்கிறார் இவற்றுள் சில தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாகக் காணப்பட வராம் எடுவ ஒப்புமையால் வடமொழி கீர்த்தி ஒத்துச் சில கணப்படினும் அவற்றின் தமிழ்மொழி வழக்கு வெற்றாகவும் உள்ளன. நாமம், நயம் என்னும் சொற்களை எடுத்துக்காட்டி இவ்வண்மையை ஆசிரியர் நமக்கு விளக்கிக் காட்டு

விறார். வடதுநால்களில் கண்ட ஏற்புடைய சில சொற்றுளை மொழி பெயர்த்தும் ஆசிரியர் அமைத்துள்ளார். தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்ற சொற்கள் செந்தமிழ் மொழிகளே என்பதில் ஜயப்பாடின்வை. சொல் வடிவம் ஒன்றாயினும் இடம், பண்பு செயல் முதலியன் ஏது வாகச் சில சொற்கள் பல நிறத்தனவாம். ஆகவே, அச்சொல் இடம் பெறும் தொகுதிக்கு ஏற்பப் பொருள் கொள்ளுதலும் வேண்டும்.

செந்தமிழ் நயம் உணர்வார் மகிழும் வண்ணம் ஆக்கப்பெற்றது இந்தச் தழிமுரிச்சொற்பனுவல். இதில் உலகியல் வழக்குச் சொற்கள் பலவாதல் கருதி விடுக்கப் பெற்றன. செய்யுள் வழக்கான சொற்களே இந்நாலுள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இந்த உண்மையையும்,

‘உலகியல் மொழிகளாவில் வாகவின் செய்யுட் குரிய செப்புமின் நூலே’

எனப்பாயிச் சுகுதியில் வரும் இறுதி நூற்பாலில் எடுத்தியம்பீயுள்ளார். இவ்வாறாக ஆசிரியர் தாம் ஆக்கியுள்ள இப்புது நூலின் இயல்புகளை விளக்கியிருப்பது இந்நூலின் தனிச் சிறப்புகளை உணர்வாயிலாகும். தக்க அடிப்படை நியமங்களுடன் ஆக்கப்பெற்ற இந்தத் தழிமுரிச் சொற்றுப்பனுவல் செந்தமிழ் அழகில் தினைப்பவருக்கு இன்பம் பயப்பதாயுள்ளது.

இந்தத் தழிமுரிச் சொற்பனுவல் பிங்கலந்தையிற்போலப் பத்துத் தொகுதிகள் கொண்டுள்ளது. ஆயினும் கொது அமைப்பு மற்றும் தொகுதிப் பெயர்கள் திவாகரத்தை ஒத்துள்ளன. தொகைப் பெயர் விளக்கமாகத் திவாகரம் முதலியவற்றில் காணப்படும் இறுதித் தொகுதி யில் இடம்பெற்ற பொருள்கள் பிங்கலந்தையிற்போல ஏற்ற இடங்களில் தொடர்புற விளக்கப்பட்டுள்ளன. பல்பொருட்பெயர், செயற்கை வடிவப் பெயர் என இரு தொகுதிகளில் அமைந்தலை இதில் பல்பொருட்பெயர் என ஒன்றாக அடக்கப்பட்டுள்ளன. ஒருசொல் பலபொருள்விளக்கம் அகராதி நிகண்டினைப்போல அகாவரிசையில் தந்திருப்பது பயன் படுத்துவதற்கு மிக எளிதாகும்.

காலத்தால் முந்திய திவாகரம் பிங்கலந்தைபோல இந்நாலும் நூற்பாலினால் ஆக்கப் பெற்றுள்ளது. நூற்பாலின் தொகையளவு முந்திய நூல்களினும் பார்க்க இருமடங்காகியுள்ளது. இது காலவகை யினால் சொற்கள் பல்கிப் பெருகியமையால் நேர்ந்த விளைவு. இந்த

இருபதாம் நூற்றுண்டில் தமிழ்மொழி வளர்ந்துள்ள நிலையில் ஆக்கப்பூற்று இப்பெந்தால் உரிச்சொற் பனுவல்களுள் சிறப்பிடத்தைப் பெற்றுத் திகழ்வதாகும்.

இந்த அருமையான தமிழ் நிகண்டனைத் தமிழுலகிற்கு வழங்கியவர் கனிராச பண்டித இராம சுப்பிரமணிய நாவலர் ஆவார். தமிழின் மேலுள்ள ஆராக் காதலால் தம் பெயராயே ‘மான்முகுகணார்’ என மாற்றியுள்ளார் இப் பெரியார் இவர் கண்ணியாகுமரி மரவட்டம் இராசாக்கமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர். தம் ஒய்வு வாழ்வை நாகர்கோவிலில் இந்துக் கல்லூரிக்குத் தென்பால் தாம கட்டிய நாவலரகத்தில் கழித்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டம் பெற்றவர் இவர். தமிழாகியராய் உயர்திலைப் பள்ளிகளில் பணிபுரிந்த போதிலும் அவ்வப்போது கலைதையிலும் உரைநடையிலும் இவர் ஆக்கியின்தத் தூர்கள் பலவாகும். மதுரைத் தமிழ்ச் சங்கத்து ஓர் உறுப்பினராயிருந்து ஒங்கு நடைபெறும் தமிழ்த் தேர்வுகளை நடத்துவதிலும் உதவிவந்தார் ‘த மிழ் வீளக்கு’ எனப் பொயரிய பத்திரிகையையும் கிளநாலாம் இவர் நடத்தி வந்துள்ளார். தமிழ் மந்த்துவத்துறையும் கைவந்து வல்லாராய் இவர் தீகழ்ந்தார். இந்த வகையில் இவர் இயற்றி வெளியிட்டுள்ள உடற்க ற்றுப் படலம் நோயாராய்ச்சிப்படலம், மருந்துப்படலம், நோய்நீக்கற்படலம் என்பவை முக்கியமாகக் குறிப்பிடத்தக்கன வெந்தமிழ் நிலையர் என்னும் புத்தக வெளியிட்டுத்துறைவழி தம் நூல்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார் இறுதி முச்சுவரை தமிழுக்காகத் தம்மாலியன்ற பணிகளைச் செய்துவந்த பெரியார் தாம் இறுதியாக அச்சிட்டுவந்த தமிழுரிச் சொற் பனுவல் முற்றுப் பெறுவதன் முன் சென்ற 1981 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத் தெற்றுவிட்டது தமிழுலகிற்குப் பேரிழப்பாகும். தம் தந்தையார் தொடங்கிய பணிகளை இவர் மகனார் ஆர். எஸ் இராசமேரகன் என்பார் தொடர்ந்து செய்துவருவது போற்றுதற்குரியது. தமிழுரிச் சொற்றானுவல் முழுவருப்பெற்று இவ்வாண்டில் வெளிவரும் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

20 அச்சில் வாராத நிகண்டுகள்

நிகண்டுச் சுவடிகள் பலவற்றையும் தேடித் திரட்டி அவற்றுள் நான்கு நூல்களையும் வெளியிட்ட பேராசிரியர் எஸ். வையாபுரிப் பின்னையவர்கள் தமிழ்த் தமிழ்ச் சங்கம் நிகண்டுளில் இரண்டினைப் பற்றிய விவரங்களை அரும்பொருள் விளக்க நிஜன்டு முன்னுரை

யில் எடுத்துரைத்துள்ளார்கள் அவற்றுள் ஒன்று கைலாச நிகண்டு ஞாமணி; மற்றொன்று பல்பொருட் சூடாமணி.

1. கைலாச நிகண்டு சூடாமணி

இந்துல பிங்கலந்தையின் அமைப்புமுறை தழுவியது. “இது பிங்கலந்தையின் வழிப்பட்டதென்பது விண்ணவர்வகை, விண்ணின் வகை, மன்னின் வகை எனத் தொடங்கிச் சென்று ஊர்வன இறுதியாக வருக 49 பகுப்புக்களாலும், இறுதியில் ஒருசொற் பல்பொருட் பெயர்களை வைத்திருக்கும் முறைமையாலும் அறியப்படும்’ என்கிறார் பேராசிரியர் வையாபுரிப்பின்னை. கைலாச என்ற அடைமொழியால் இதனை இயற்றியவர் சௌவர் என்றும் கைலாசம் என்னும் பெயரினை யுடையார் என்றும் ஊகிக்கலாம். இந்திகண்டு இற்றைக்கு ஏறத்தாழ 550 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதுவர். இதன் பிரதி ஒன்று தொன்னாற் கருவுலமென்று சொல்லத்தகும் திருமேனி இரத்தின கலீராயர் பரம்பரையினர் வீட்டில் விருந்து விடைத்தது’ என்று பிரதிபெற்ற விவரத்தையும் பேராசிரியர் வையாபுரிப்பின்னை குறிப்பிட்டுள்ளார்.

2 பல்பொருட் சூடாமணி

இந்திகண்டினை ஆங்கியவர் ஈசரபாரதியார். இவர் மடசை என்னும் ஊனரச் சர்ந்தவர். மடசை என்பது பூர்வீலிலிபுத்துரையடுத்துள்ள மடவார் வளராக்க என்ற ஊராக இருக்கலாம். இவருடைய தந்தையார் பெயர் சிதம்பர பாரதி. இவர் இந்துல செய்த காலம் கி. பி. 1700. இவ்வரலாறுகள் நமக்கு நூலின் பாயிரச் செய்யுள்களால் தெரியவருகின்றன அமரகோசம் என்னும் வடநூலைப் பின்பற்றி இவ்வாசிரியர் தம் நூலை மூன்று காண்டங்களாகப் பகுத்துள்ளார். முதற் காண்டம் ஒருசொல்லொருபெயர்த் தொகுதி; இரண்டாக் காண்டம் ஒருசொற் பல்பொருட்டெடாகுதி; மூன்றாம் காண்டம் பல்பொருட்கூட்டத்தொரு பெயர்த்தொகுதி.

‘கொல்ல மெண்ணுறை நெறமுபத்தாறெனக் கணிதப் பாவாணர்
குறித்த வாண்டின்
மல்குபுகழ் விக்கிரம வருடத்தா வணிழுல
வளஞ்சேர் நாளில்

நெல்லைங்கர் வழிவுதந்த வேய்முத்தைப் பணிந்துலகி
ஞானுநா ஜீர்க்கப்
பல்பொருட்கு டாமணியை யீசுரபா ரதிதமிழாற்
பாடி னானே'

என்னும் பாயிரச் செய்யுள் நூலின் காலத்தை நாம் திட்டவட்டமாய்
அறியச் சான்றாக விளங்குகிறது

'இந்தப் பாடவின் ஈற்றி,

'பல்கலைதேர் வடமலைங்கள் நிகண்டினையீ
சுரக்கினான் பகர்ந்திட டானே'

என்னும் பாடபேதத்துடன் 'வடமலை நிகண்டு' என்னும் சுவடியில்
காணப்படுகிறது. டாக்டர் உ வே. சாமிநாதையர் நூலகச் சுவடி-
விளங்கத்தில் தாரப்பட்டுள்ள பாயிரப் பகுதி பின்வருமாறு :

'பார்புகழ் திருநெல் வேலியம் பதிவாழ்
ஜங்கரத் தொருகோட் டானையை வடிவேற்
சிங்கங் தன்னைச் சிறப்புடன் ஈன்ற
பிடிவடி வுடைய பெண்கொடி பாகத்து
அடிகள் செம்பொன் அடிகளை வணங்கி
ஒருபெய ரொருபொருள் உரைக்கும் காண்டமும்
ஒருபெயருள் பல்பெயர் ஒதுங் காண்டமும்
பலபெயர்க் கூட்டத் தொருபெயர்க் காண்டமும்
சொற்பொருட் காண்டத் தொகைகளுன் றாக்கி
ங்கட்டுபுக ழிரையூர் வடமலை நிகண்டென
நாட்டினன் மட்சை நன்னகர் வாழும்
சிதம்பர பாரதி கேய்தின முமையாள்
பதம்பணி யீசுர் பாரதி தானே.'

இந்தப் பாயிரப்பாடவிற் கானும் செய்திகளுக்கும் பல்பொருட்
ஞடாமணி பற்றி முதற்கண் குறித்த செய்திகளுக்கும் வேறுபாடு சிறிதும்
இல்லை, எனவே, டாக்டர் உ வே. சாமிநாதையர் நூல்நிலையத்தில்
உள்ள வடமலை நிகண்டு என்னும் சுவடி பல்பொருட்குளாமணி
நிகண்டே எனத்துவரிய இடமுண்டு. இரண்டு பிரதிகளையும் ஒருங்கு-

வைத்து ஒப்பு நோக்கும் போதுதான் இக்கருத்தினை உறுதியாக நிலை தாட்ட இயலும்.

3. அகராதிமோனைக் ககராதியெதுகை

‘அகராதிமோனைக் ககராதியெதுகை’ என்னும் பெயரைப் பார்க்கும்போதே இது ஒருசொற்பல்பொருள் உணர்த்தும் நூல் எனக்கருதலாம் இந்தச் சுவடியும் பேராசிரியர் வையைப்பிரிப்பிள்ளையவர்களின் சுவடி களில் ஒன்று இப்பொழுது இச்சுவடி கலகத்தா தேசிய நூலகத்தில் உள்ளது.

4. நவமணிக்காரிகை நிகண்டு

இங்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெரும் புக்கோடு விளங்கிய பெரும் புலவர் சோழவந்தான் அரசன் சன்முகம்பிள்ளையவர்களால் ஆக்கப்பெற்றது இந்திகண்டு. பெயரூக்கு ஏற்ப இது கட்டளைக் கலித்துறைச் செய்யால் அமைந்தது என்பதும் ஒன்பது தொகுதியாக ஆசிரியர் இந்தூஸை ஆக்கத்திட்டமிட்டிருந்தார் என்பதும் தெரியவருகின்றன. இலக்கிய இலக்கணக்கட்டளையில் ஊறித் திணைத்துத் தம் கணிதைகளினாலும் ஆய்வுரைகளினாலும் தமிழ் வரலாற்றில் ஓர் இடம் பெற்றவர் இவர் இவருடைய நிகண்டுநூல் முற்றுப்பெற்றதா என்று சொல்லக்கூடவில்லை இவருடைய பேரன் முறையினான திருவாளர் இராக்கப்பவின்னள் சோழவந்தானில் இப்பொழுது முதி கே யா ரா ய் வாழ்ந்து வருகிறார். இவருக்கு அரசஞ்சன்முகனார் நூல்கள் பலவும் மனப்பாடம். நவமணிக் காரிகை நிகண்டு என் தெய்வப்பெயர்த் தொகுதியை அப்படியே ஒப்பிக்கிறார் இப்பெரியார். 122 செய்யுட்களைக் கொண்ட தெய்வப்பெயர் பற்றிய முதல் தொகுதி இவர் வாய்மொழியால் கேட்டுப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது புலவர் பெருமான் அரசஞ்சன்முகனாரின் நூல்களை மீண்டும் வெளி யிடும் பணியினைச் செய்துவரும் சோழவந்தான் கிண்ணமிடத்து அறங்காலர்கள் இந்திகண்டுப் பகுதின்மையும் வெளியிடுவர் என்று எதிர்பார்க்கலாம்.

5. விரிவு நிகண்டு

இந்திகண்டின் பெயரிலிருந்தே இது ஒரு விரிவான பெரிய நூல் என்று எண்ணாத தோன்றும். இது ஒருசொற் பல்பொருள் விளைக்கும்

நூலே இது குறித்துப் பேராசிரியர் எஸ். வையாடுரிப்பிள்ளையவர்கள் எழுதியுள்ள செய்திகள் பின்வருமாறு :

“இன்றைக்கு 12 வருடங்கட்கு முன்னர் * ‘வீராகவபுரத்தில் பிரபல வக்கீலாயிருந்த பூமிநாத முதலியாரவர்களின் தந்தையாரும் வீரவந்தல்லூர் வாசியுமாகிய நா. அருணாசலநாவலரவர்கள்’ விரிவு நிகண்டு’ எனப் பெயரிய நூலொன்று விருத்தப்பாவால் இயற்றி உரையும் வகுத்திருக்கின்றார்கள். குறித்த நாவலரவர்கள் காலஞ்சென்று இப்பொழுது சுமார் 25 வருடங்கள் இருக்கலாம். **

இந்நூற்பிரதி திருவெநல்வேலி வக்கீல் திருவாளர் வி. எஸ். சங்கர சுப்பிரமணிய முதலியாரவர்களால் அங்புடன் உதவப்பட்டது. விரிவு நிகண்டு குடாமணி நிகண்டினன் ஆதாரமாகக் கொண்டு அதன் முறை யையே பின்பற்றிப் பல வழக்குச் சொற்களும் பொருள்களும் கூட்டப் பெற்றுத் தன் பெயருக்கேற்ப மிகவிரிவாக அமைந்துள்ளது. இது பின்வரும் காப்புச் செய்யுளால் அறியலாம்.

‘பொன் பொனி வீரர் வேணிப் பூமிநாத தன்றன் றாசன் முன்புறு நிகண்டோ டேனை முதுமொழிப் பொருள் னேகம் இன்புறு மெதுகையாக வியற்றுமின் நிகண்டை மேலோர் அன்பமை கருத்துட் கொள்ள வருள்செய்யங்கரமா தேவே.’

நூலின் இறுதிப்பகுதி பலவாறாகச் சிறைத்து காணப்படுவதனாலே செய்யுட்டொகை நிச்சயிக்கக்கூடில்லை. தெளிவாக அறிவுது 1036 செய்யுட்கள். பல செய்யுட்கள் எண்ணிடப்பெறாதுள்ளன ஆகவே 1100 செய்யுட்கு மேற்பட இந்துவில் உள்ளனவென்று கொள்ளலாம். வழக்குச் சொற்கள் புக்கு இது மிக விரிந்த நாலாதலைக் கீழ் வரும் செய்யுட்களால்தான்.

‘அகமிடம் பாம்பு தானி யம்புவி பள்ள முள்ளோ டகலியப் பொதுவே தண்ட மாகாய மாழ மான்மா பகலனே முருபு துக்கம் பாவமுள் விடமோர் தாரு தகுதியில் குணம்வீ டோடு சாருபத் திரவம் நெஞ்சாம்.

* 1931-ல் பேராசிரியர் எழுதியது எனவே இப்பொழுது 73 ஆண்டுகள் என்னல் வேண்டும்.

** 76 வருடங்களுக்கு முன் 1904 அல்லது 1905 ஆம் ஆண்டாக இருக்கலாம்.

'கம்மலே யிரும் லோர்வ கைக்கடுக் கன்கா தோலை பம்மல் மாசோடு மங்கல் குரல்டைப் பென்பர் பாரோர் பம்பல்மாங் திப்புமூடல் பொருத்திக்கட்டு கைமங் தாரம் செம்முத லைம்பே ரென்பர் சீமாட்டி தலைவி செல்வி.'

திருத்தெல்லைப் பிரதேசத்திலுள்ள வழக்குச் சொற்கள் இதன் கண் மிகுதியாயுள்ளமை இந்நாலின் சிறப்புகளுள் ஒன்றாம்."

(அரும்பொருள் விளக்க நிகண்டு முன் னுரை பக். 20-21)

21 கலைத்துறை நிகண்டுகள்

முன்னாளில் புலவர்கள் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் மட்டு மின்றி வடமொழி முதலிய பிறமொழிகளையும் கற்று வந்தனர். உடல் நலம் பேணும் மருத்துவத்துறை தினசரி வாழ்வுடன் ஒன்றிவரும் சோதிடத்துறை ஆகியவற்றிலும் பலர் வல்லவராயிருந்தனர். மருத் துவ துறையிலும் சோதிடத்துறையிலும் கூட சிற்சில நிகண்டு நூல்கள் உள்ளன.

அகத்தியர் இயற்றியதாகச் சொல்லப்படும் 'எமதத்துவம் என்னும் பஞ்ச காவிய நிகண்டு' மருத்துவ நிகண்டுகளுள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது. போகர் இயற்றிய மருத்துவ நிகண்டு நூல் ஒன்றும் உளதாகத் தெரிய வருகிறது. சோதிடம் பற்றிய நிகண்டு நூல்களுள் கால நிகண்டு, காரகநிகண்டு என்பவை குறிப்பிடத்தக்கவை. இவை நாள் கோள் முதலியவற்றின் வெவ்வேறு பெயர்களைத் தொகுத்துத் தருவ தாகும். சாதக சிந்தாமணி என்னும் நூலுள்ளும் இவ்வகை நிகண்டுப் பகுதிகள் உள்ளன.

இணைப்பு

நிகண்டு நூல்களில் காணும் வரலாற்றுக் குறிப்புகள்

திவாகரர் ஒவ்வொரு தொகுதியையும் முடிக்கும்போது தம்மை ஆதரித்த சேந் தனி ஒருமைப் பேசித் தம் நன்றியுணர்வைத் தெரிவிப்பத்தோடு நூலைப் பற்றிய சில குறிப்புகளையும் கூறி முடிகின்ற ஒரு முன்றையும் தோற்றுவித்தனார். இப்புன்றையப் பாரதி

தீபம், குடாமனி நிகண்டுகளின் ஆசிரியர்களும் வேறு சீலரும் பின் பற்றியுள்ளனர். கயாதரத்தில் 1, 2, 8, 9 தொகுதிகள் தனிச் சணைய வற்றிற்கு முடிப்புத் தொகுப்புகள் பாடல்கள் உள். ஒவ்வொரு தொகுதியும் முடிந்த நிலை சுட்டப்படுவதால் அடுத்துப் புதிய தொகுதி தொடக்கமாகிறது என்பது எனிதில் புரிந்துகொள்ள வாய்ப்பாகும். ஏட்டுப்பிரதிகளில் தொடர்ச்சியாக எழுதிச் செல்லுகின்ற முன்னாளில் பொருளைப் பாருபடுத்திக்காட்ட இம்முறையை ஆசிரியன்மார் மேற் கொண்டுள்ளனர் என்பதும் தெரியவரும்

மேலும், நிகண்டுகளில் சிலவற்றிற்குப் பாயிரப்பகுதி காணப்படுகிறது. இப்பாயிரப்பகுதிகளில் நூல் வரலாறு, ஆசிரியர் வரலாறு பற்றிய குறிப்புகள் உள் நிகண்டுகளின் வரலாறு தெரிவிக்கும் இப் பாயிரப்பகுதி, தொகுதி வரலாறு பற்றிய பாடல்களை ஒருங்கு தொகுத்துக் காணின் அவ்வந்திகண்டுகளைப் பற்றிய வரலாறுகள் தெளிவாத் தெரிய வாய்ப்பாகும். வரலாற்றுச் சிறப்புடைய இவற்றையியல்லாம் இனி இங்குக் காணப்போம்

திவாகர வரலாறு

1. வடநூற்கு அரசன், தென்தமிழ்க் கலீகுன்,
கலீயரங்கு ஏறும் உபயகவிப் புலவன்,
செநிகுணத்து அம்பர் கிழவோன், சேந்தன்
அறிவுசுரி யாகத் தெரிசொல் திவாகரத்து
முதலாவது தெய்வப்பெயர்த் தொகுதி முற்றும்.
2. கற்ற நாவினன், கீகட்ட செவியினன்,
முற்ற உணர்ந்த முதறி வாளன்,
நாகரிக நாட்டத்தன் ஆரியன் அருவந்தை
தேரும் காட்சிச் சேந்தன் திவாகரத்து
இரண்டாவது மக்கப்பேயிந் தொகுதி முற்றும்.
3. காதல் ஈசையில் போதிப் பெருந்தவன்
தெவ்அடு கால வைவேல் எழினி,
அவ்வை பாடிய அம்பர் கிழவன்,
தேன்தார்ச் சேந்தன் தெரிசொல் திவாகரத்து
முன்றாவது சிலங்கிக் கூபையிந் தொகுதி முற்றும்.

4. நாடே பிறர் நட்டிற்கு உவமை, யாதே
காலம் அறிந்து உதவும் காலிரிதானே
ஆடவர் திலகன், அம்பர் மன்னன்,
நீடுஇசைத் தலைவன் அருவந்தைச் சேந்தன்
ஆய்ந்த திவாகரத்து அரும்பொருள் வீளக்கும்
நான்காவது மரப்போய்ந்த தொகுதி முற்றும்.
5. ஒருவற்கு ஒருவன் ஆகி உதவினும்,
பரிசில் மாக்கள் பற்பலர் ஆயினும்,
தான்ஒரு வன்னே தரணி மானவன்.
செந்தமிழ்ச் சேந்தன் தெரிந்த திவாகரத்து
ஐந்தாவது இடப்போய்ந்த தொகுதி முற்றும்.
6. வருநல் கங்கை வடத்திசைப் பெருமையும்
தெள்திசைச் சிறுமையும் நீக்கிய குறுமுனி
குண்டிகைப் பழுப் புனல் காவிரிப் பெரும்பதி
அம்பர்க்கு அதிபதி சேந்தன் திவாகரத்து
ஆறாவது பல்பொகுள் பெயர்ந்தொகுதி முற்றும்.
7. முன்தவப் பயனோ, கற்ற அப் பயனோ,
சாபத்து இழுக்கிய தேவ சாதரில்,
ஒதாற்ற முடையன்ன அம்பர்த் தோன்றிய
இயற்கைச் சேந்தன் திவாகரத்து ஏழாவது
செயற்கை வடிவிள் பெயர்ந்தொகுதி முற்றும்.
8. மறக்குறும்பு ஓட்டி அறத்தின்வழி நின்று.
கவிகைத் தண்ணளி புவிபெற ஆணையின்
ஐம்புலன் ஆறாம் அம்பர்க் கோமான்
தின்பெரும் சேந்தன் திவாகரத்து எட்டாவது
பண்புபறிய பொயர்ந்தொகுதி முற்றும்.
9. அண்ணல் சம்பு ஆதிக் காணி யாட்டியை,
பெண்ணணாங்கை, மூவுலகும் பெற்ற அட்கையை,
செந்தமிழ் மாலை அந்தாதி புணைந்த
நாவலன், அம்பர்க் காவலன், சேந்தன்
உயர்வற்ற திவாகரத்து ஒன்பதாவது
செயறிபறிய பொயர்ந்தொகுதி முற்றும்

10. அரக்கரைப் பொருத் முரட்போர் வில்லும்
பாரதம் பொருத் பேரிசைச் சிலையும்
பாடிய புராண பாடகன் உணர்வோடு
தாருகற் கடிந்த வீரியத் தனிவேல்
பாடிய புலவன் பதி அம்பர்ச் சேந்தன்
பயில்வற்ற திவாகரத்துப் பத்தாவது
உலிபற்றிய மொயித்தொருதி முற்றும்
11. புலவி நீக்கிய கல்விக் செல்விக்கு
அமிழ்துசைவ ஈந்த அரும்பெறல் இன்பத்து
ஒருப்பெருஞ் செல்வன் அருவந்தைச் சேந்தன்
பகர்சொல் திவாகரத்துப் பதினேராவது
உஞ்சிசால் மல்லூரூட் பெயித்தொருதி முற்றும்
12. செம்பொற் குடையான் அம்பர்ச் சேந்தன்,
நன்ன ராளன், நலமிகு நாட்டத்தன்,
பன்னிய சிறப்பின் பன்னிரண் டாவது
மல்லூருள் கூட்டத்து ஒருப்போயித் தொருதி முற்றும்

தூலிடையில் வரும் குறிப்புகள் :-

13. நல் இசை அம்பர்ச் செல்வச் சேந்தனின்
வரைவு இல் கல்லியில் படையில் கொடையில்
வெல்லுநர் அணிவாகை வெற்றிப் பூவே.
(837 / மரப்பெயர் - 210)
14. செல்லல் தீர்க்கும் பல்புகழ்ச் சேந்தனில்
வல்லுயுதர் நாவலர் வாய்ந்த இடமும்
மல்லும் குதும் படையும் மற்றும்
கல்விப்பில் களமும் கழகம் ஆகும்.
(969 / இடப்பெயர் - 125)
15. செங்கைநிதி யம்பர்ச் சேந்தன் செங்கையின்
சங்கின் வடிவினாது சங்க நிதியே.
(1035 / பல்லொருட்பெயர் - 11)
16. தீமலர் அலங்கல் சேந்தன் செங்கையின்
தாமரை வடிவினாது பற்ப நிதியே.
(1036 / பல்லொருட்பெயர் - 12)

17. செழுதகை அம்பர் கிழவோன் சேந்தனின்
வீழைவுறு தியாகத்து வீரத்து வீக்கிய
கழலே ஆடவர் கால்மிசை அணிவடம்

(1194 / செயற்கைவடிவப் பெயர் - 56)

18. பெருஞ்சேந்தன் அம்பர்ப் பெருமானைப் போல
தெரிந்து பிறர் அறிவின் சோர்வு புறம்மறைத்து
அறிந்தும் அறியார் போறல் அறிமடம்.

(1468 / பண்டுபற்றிய பெயர் - 124)

19. திட்மொழி அம்பர்ச் சேந்தனை ஏய்ந்த
கொடைமடம் வரையாது கொடுத்தல் ஆகும்.

(1628 / செயல்பற்றிய பெயர் - 71)

- 20 பொறையே சுமத்தலும் பொறுத்தலும் புள்ளியும்.

(2116 / ஒருசொல் பல்பொருட்பெயர் - 215)

ஷிரதிபேதம் (சில பிரதிகளில்)

மலைக்கை பாரம் அம்பர்ச் சேந்தனோடு
உலவிய பொறுமை பார் ஜந்தும் பொறையே.

பிங்கலம்

சிறப்புப் பாயிரம்

இருங்கடல் உடுத்தமிழ் மாநிலம் விளங்க
அரும்பொருள் தெரிந்த அகன் தமிழ் வரைப்பில்,
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று
அணைத்தே செய்யுகட்கு அணிகலன்; ஆதவின்,
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழாமல் இசைக்கும் இயற்சொல்;
ஒருபொருள் குறித்த ஓவருசொல் ஆகியும்
ஓவருபொருள் குறித்த ஒருசொல் ஆகியும்
இருபாற்று என்ப திரிசொற் கிளாவி;
செந்தமிழ் சேர்ந்த திசைதொறும் திசைதொறும்

தங்குறிப் பினவே திசைச்சொற் கிளாலி;
 வட்சொற் கிளாலி வடவெழுத்து ஓரீஇ
 எழுத்தொடு புணர்ந்த சொல்தான் ஆகும்;
 சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்;
 அந்தாற் சொற்றிறம் அரிலதப முழுதும்
 செங்கதிர் வரத்தால் திவாகரன் பயந்த
 பிங்கல முனிவன் எனத்தன் பெயர்நிறீஇ,
 உரிச்சொல் கிளாலி விரிக்குங் காலை
 விருப்புடன் நிலைஇய வீருசால் சிறப்பின்
 வாஅன் வகையும், வானவர் வகையும்,
 வானினும் மண்ணினும் வழங்கல் வழா அ
 எனமில் ஜயர் இயல்புளி வகையும்,
 அவனி வகையும், ஆடவர் வகையும்,
 அவர்திறத்து அமைந்த அனுபோக வகையும்,
 அவையவத் தடைத்த ஆளா இயல்பின்
 பண்டிர் செயவிற் பகுதி வகையும்,
 மாப்பெயர் வகையும், மரப்பெயர் வகையும்
 ஒருக்கொற் பல்பொருள் ஒங்கிய வகையும் என்று
 இருள்அற ஈராந்து ஆக்கி
 மருள் அற வகுத்தனன் மதியினின் விரைந்தே. *

கயாதரம்

பாயிரம்

1. ஆரணம் நாள் கும் பரவமும் மூர்த்திகள் ஆகிநின் ற
 காரணன் பாகம் கலந்துவரு ஈன் றருள் கன்னிபெற்ற
 பூரணன் பாரதப் போர்வட மேறுப் பொருப்பில் வைத்த
 காரணன் வாரணப் பேராரில் வென்றோன்னன் வழித்
[துணையே
2. பேதையர் பித்தர் அறியாத பாலர்சொல் பேதம்கொள்ளார்
 ஒதினும் குற்றப் தெரியார் பெரியவர் ஒங்குஇடப
 கேதனன் பற்று மறவாத தேவைக் கெயாதர்க் கொல்
 வேதியன் சொற்ற உரிச்சொற் பனுவலும் மேம்படுமே.

* இச் சிறப்புப் பாயிரம் ஆகிரியர் மிங்கலரின் வாக்கன்று; அவர் காலத்தோ, அடுத்த மிழ்காலத்தோ வெநேராகுவால் பாடப்பெற்றதாகலாம்.

3. வளர்ந்த முதனால் வழிநூல் வழிச்சென்று மற்றவையும் அளந்து சிறியோர் அறியும் படிபொரி யோர் அருளால் தளர்ந்தன நீக்கி உரித்தாய் சொல்லைத் தமிழ்ப்படுத்தான் கிளர்ந்த பெரும்புகழ் சோமிசன் தேவைக் கெயாதரனே.
4. வடக்குங் குமக்கொங்கை மங்கைத்தன் பங்கன் மலரடிக்கீழ்க் கிடக்கும் தணிநெந்று சுடையோன் உரிச்சொற் கிளர்ப்பனுவல் குடக்கும் குணக்கும் வடக்கும்தென் பாலும் குவலயத்து நடக்கும்படியாக கெயாதர் மென் றபேர் நாட்டினனே.

கயாதரவரலாறு

1. வாரிய கேள்வி மறையவர் வேந்தன் வடகலைதேர் ஆரிய நாடன் தமிழ்நாடன் தேவை அதிபன்னன் னும் ஓர் இயல் பான குணத்தான் கெயாதரத் துள்ளமைத்தான் பேர் இயல் பாலொரு முஞ்சா வழுமக்கட் பேரியலே.
2. தீட்டு மறைபயில் நாலினான் என் னுப் செழுந்தமிழ்நூல் கேட்ட செல்லியினன் கேளா அறிவன் கெயாதரத்துன் ஈட்டிய சொற்பொருள் எல்லாம் தொகுத்துளர் இரண்டாவது காட்டிய தொல்லை விளிங்கிள்ளிஃபரியஸ் கண்டுகொள்ளே.
3. காசிப் கோத்திரம் வாழவந் தோன் தென் கலைத்தமிழ்தேர் மாசில் பெருந்தகை மாறா அறிவன் மலரயனும் கேசவ னும்புகழ் தேவைநான் னாடன் கெயாதரத்துப் பேசி அமைத்தனன் ஜந்தா வதுநரம் பெயியலே.
4. நீடும் பதமும் பொருளும் தெரிந்து நிலைபெறவே நாடு மவர்க்கு நலந்தரு பாறு நயத்தொடென் றும் கேடும் பெருக்கமும் இல்லாத தேவைக் கெயாதரன்சீர் பாடுந் தமிழில் ஆ நாலவது பல்பொரு'. பேரியலே.
5. பொங்கிய முன்னால் பொருள்தெரிந்து உண்மைப் பொருள் [ணைத்தும் தங்கிய ஞானம் தலைப்பெய்து உலகம் தழைக்க என் று செங்கயல் போலும் விழியாய் கெயாதரன் செய்தமைத்தான் எங்கும் சிசயற்கவழியிர் பெயியில் ஏழாவதே.

* 1, 2, 8, 9-ஆம் தொகுதிகளில் வரலாற்றுப்பாடல் இல்லை

6. மேவும் அரும்பொருள் அந்தாதி கேட்டுஇந்த மேதினியோர் தாவும் வினைகெடச் சாற்றிய தென் தமிழ்த் தேவைமன்னும் கோவை இராமீச் சரக்கீகாவை சொன்ன குருபரன்மற் றோவுத் விண்றி அமைத்தான்பத் தாவு நொலியியலீ.
7. அரும்பொருள் அந்தாதி குடிய சீதான் அம்பிகையைத் தரும்பொருள் செய்த பராபரை யாந்த தண்டமிழோர் விரும்பிய கோவை உரிச்சூரி பழுவல் விரித்துரைத்தான் பெரும்பொருள் கண்ட கெயாதரன் தேவைப்பெருந்தகையே

பாரதி தீபம்

பாரதித்தப் பாரதி

1. திதமா வுறைநளி னத்தடஞ் சூழ்சென் கடம்பையின் சொல் விதமா னதுசெறி பாரதி யேத்தியென் னேதவிருள னிதமே வருந்தல வேவைத்த பாரதி தீபந்தன்னில் முதலாவது நெய்வப் பேரெந் நொருதி முடிந்ததுவே.
2. சிக்கங் குடுமி சிமையங் சிகையுக்கி சேர்நவிரந் தொக்கசெஞ் சூடி கடிகையுஞ் சூளி தொகுபுலைம யிக்கவன் பாரதி பாரதி தீபத்தின் மெய்தெரிந்த மங்கா டிடாகுதி இரண்டா வதுமுற்றி வந்ததுவே.
3. மீன் றாவு வாவிக் கடம்பையில் வாழ்திரு வேங்கடவன் ஏன்றாச கூறுங் கவிவேந்தன் பாரதி யேற்றமலர்க் தேன் றாழ் தொடைப்புயன் செப்பிய பாரதி தீபந்தன்னில் மூளா வழுவில்ல கிள்பேர்த் தொகுதி முடிந்ததுவே
4. விழியருள் பூண்ட நவதா ரணைமுகில் வேங்கடவன் வழியினுள் வாழ்திரு வேங்கட பாரதி வண்டமிழின் செழுமைய தாகு மிலக்கிய பாரதி தீபந்தன்னின் மொழியொரு நான்கில் ஃப்பேர்த் தொருதி முடிந்ததுவே.
5. பின்னுழை கால்புறங் கீழ்மேல் கடைதலை பேணியசார் முன்னிடந் தேவைகை பால்வல மாமிட முந்துதமிழிப் பன்னிய பாரதி பாலதி தீபம் பயில்தொகுதி யன்ன விடப்பிய ரத்சா வதுமுடி வான்னதுவே

6. சேறா ரகளப் புயன் செயங் கொண்டவன் சிந்தையன்டு மாறாது மாதவஞ் செய்தருள் பாரதி வாதுகவிக் கேறான வன் சொன்ன பாரதி தீபத்தி வெண்ணுகின்ற வாறா வது அல் போரூட்பேர்த் தொகுதிமுற் றானதுவே.
7. மின் செயற் காரிற் றருபா ரதி திரு வேங்கடவ னின் செயற் சீருற்ற வேழாவ தென்ன வியல்தெரிந்தோன் ரென்சிலைச் செந்தமிழ்ப் பாரதி பாரதி தீபந்தன்னின் முன் செயற் கூவடி வர்ப்பேந் தொகுதி முடிந்ததுவே.
8. பொழிகொண்ட வென்ன கரப்புண் டரிகன் மெய்ப் பூச்சர் தம் விழிதெந்துக் கெமன்ன வரும்பா ரதி திரு வேங்கடவன் செழியன் புகழன்னன் செப்பிய பாரதி தீபத்தெட்டாய் மொழிப்பு பற்றிய பேரி வியலு முடிந்ததுவே.
9. கயல்தங்கு வாவிக் கடம்பைய ராதிகைக் கார்நிகரு மியறங்கு செந்தமிழ்ப் பாரதி பாவல ரேற்றரிதா முயர்ச்சங்கு சொலாற் சொன்ன பாரதி தீபத்தி [னோரொன்பதாய் முயலுஞ் செயல்பற் றியலோ யியலுப் புடிந்தறுவே
10. கண்ணல் குலாவும் வயல்குழ் கடம்பைமன் கஞ்சமலர் மின் னுள வாகும் புயபா ரதி திரு வேங்கடவன் பண்ணிய பாரதி தீபத் திடையினிற் பத்தெனவே முன் னு சியாலிஸ் றியலே வியலு முடிந்ததுவே.
11. வெருவா துயாந்தமு மெய்வீடு கண்டருள் வேங்கடவன் பருதிக் கத்ரொளி போல்வன பாரதி பங்கையஞ்சே ரிருகைப் புயல்சொற்ற பாரதி தீபத்தி னோகாதசத் தொருசொற் பல்லாரு' பேரா னியல்முடி ஏற்றதுவே.
12. கந்தர மென்னக் கொடையுடை யான்கடம் பாடவீவா மிந்திரன் மேன்மலை வாழ்முனி ஓால விலக்கணத்தாற் செந்தமிழ் நூல்தெரி பாரதி பாரதி தீபந்தன்னின் முந்திய பல்போரூட் பஸ்னிஸ்டாமியல் முற்றியதே

தூடாமணி நிகண்டு

சிறாப்புப் பாயிரம்

1. பொன்னும் நன்மண்ணும் முத்தும் புனைந்தமுக் குடைநிழந்தமின்னுழும் பின்டி நீழல் வீற்றிருந் தவணை வாழ்த்தி, மண்ணிய நிகண்டு தூடாமணினன் ஒன்றுசொல்வன் இந்நிலம் தன்னில் மிக்கோர் யாவரும் இனிது கீகண் மின்.
2. பூமலி அசோகின் நீழல் பொலிந்தெம் அடிகள் முன்னாள் ஏமமாம் முதல்நூல் சொல்லக் கணதரர் இயன்ற பாவால் தாம்சூரு வழிநூல் சொல்லக் கார்புருல் பிறரும் சொல்லத் தோம்திலா மூன்று நூலும் துவம்னா உதித்த வன்றே.
3. அங்கது போய பின்றை அலகில்நூல் பிறந்த மற்றும் செங்கதிர் வரத்தின் தோன்றும் திவாகரி சிறப்பின் மிக்க பிங்கலி உரைநூற் பாவின் பேணினர் செய்தார் சேர இங்கு இவை இரண்டும் கற்க எளிதல் என்று குழந்து.
4. சொல்லொடு பொருள் உணர்ந்தோன் சோதிட
[நீதி வல்லோன்
 நல்லறி வாளன் எங்கள் நறுங்குன்றை ஞான மூர்த்தி பல்லுயிர்க்கு ஒருதாய் ஆகும் பரமன்மா முனிவன்
[மெய்த்தூர்
 வல்லுநர் வல்லார்க்கு எல்லாம் வரைஅறத் தரையில் வந்து.
5. பரிதீன் று உதயம் செய்து பங்கயம் அநேக கோடி முருகுஎழு மலாவித் தென்ன முகமுடன் அகம் மலர்த்தி மருவுமுத் தமிழை முன்னாள் வளர்த்தபான் டியனே போலக் கருதிய எல்லாம் தந்து கவிமணி மாலை குடி.
6. செகம்மனும் பளிங்கு மாடத் திகிரிவேந் தரையே போலப் புகழெனும் பஞ்சி சேர்த்திப் பொலிவுறு பெரத் தாணி மகிழ்குண பத்திரன் எங்கள் வழித்தெய்வம் போல்வான்
[சொல்ல இபரம் இரண்டும் வேண்டி இயல்இசை வல்லோர் கேட்ப,

7. விரலிய தேவர் மக்கள் விலங்கொடு மரம் இடப்பல் பொருள்செய்ம் வடிவ பண்பு போற்றிய செயல் ஒலிப்பேர் ஒருசொல் பல்பொருளி னோடும் உரைத்தபல் பெயர்க்கூட் [டந்தான் வருமுறை திவாகரர்போன் வைந்துப் பிங்கல்லத் தன்னில்.
8. ஒருங்குள் பொருளும் ஓர்ந்திட்டு உரைத்தளவு விருத்தம் தன்னில் இருந்தவை நல்லோர் குற்றம் இயம்பிடார் என்பது [என்னித் திருந்திய கமல ஹர்தி திருப்புகழ் புராணம் செய்தோன் பரந்தசீர்க் குணபத் திரண்தாள் பணிந்த மண்டலவன் தானே.

நூலுள்ள வரலாற்றுக் குறிப்புகள்

9. பனி இமம் துகின மும்பேர் பரிவேடம் ஊர்கோள் வட்டம் தனி இடு வான் வில்லே இந்திர தனுஙன் நாகும் இனையவை நேவர் கட்டி செய்யும் நூற்றூண்டு இசைத்தான் புனை குண பத்தி ரண்தாள் போற்றுமன்ற டலவன் தானே.
10. தேன் அவிழ்த்து அளிகள் எவ்வாம் செவ்வழி பாடாநின்ற பூநகைத் திலங்கு கஞ்சப் பொருட்டின் மீதே ஒதுங்கும் நாள் முகக் கட வள் பாதம் நாவினான் நவிற்றி ஏத்தி மாளவரிக்கு இயற்ற பேரை வகுந்திட்டு தொகுநி சொல்வாம்.
11. இருப்பேதாடு இருபான் முப்பான் இருபான் ஈரைந்துமேஹும் மருவிய ஆறு செய்யுள் மக்கள்தாம் போயிக்குச் செய்தான் குறுநறுங் குன்றை வேந்தன் குணபத் திரண்தந்த நோன்மை தருநெறி நோற்கும் வீரர் தழைத்தமன்ற டலவன் தானே.
12. துலங்குருக் குடைநிழற்றத் துந்துபி முழங்கத் தேவர் நலம்பெறு கவரி வீச நல்மலர் மாரி தூவ அலங்குளை அரியணைக்கீழ் அமர்ந்தநாள் முகனைப் போற்றி விலங்கிண்ணேந் தொகுதி தன்னை மேதினி வியப்பச் சொல்வாம்.
13. கிருமி தீய புழுப்பொட்டு மீடபேர் கீடம்கோற் புழு உலண்டாம் பிரசம் கோற்றேன் இறாலே பேசிய தேனின் கூடாம் விரலிய விலங்கி விட்டே விருத்தமோ ரெருபத்தெட்டும் வருமுறை உரைத்தான் வீரர் மன்னன் மண்டலவன் தானே

14. திருக்கிளர் தேவர் கோமான் ஏவளின் குப்பேரன் செய்த விருப்புறு பொன் செயிற்குள் விளங்கள்கூட எழுத்திரண்டும் பரப்பிய ஆதி மூர்த்தி பங்கயப் பாதம் போற்றி யரப்போயிட்டு நோகுநி தன்னை வருமுறை கூற வூற்றாம்.
15. பரப்புநீர் உலகு தன்னில் பாவலர் கிளைஞர் உற்ற நிரப்புஅடும் குணபத்தி ரண்தான் நித்தலும் போற்றிசெய்து விருப்புறு சிரதசீலன் வீரைமண்டலவன் செய்தான் யரப்போயிக் கறைந்தோடு மன்னிய கவிலைத் தானே
16. கடல்எழும் இரவி கோடி கால்சீத்துப் பொடித்த தென்ன மடல் அலிழ் கமல ஒர்தி வந்த வாமனையே போற்றி அடைவா தினன்தேம் ஊர்வான் அம்புறம் ஆதி ஆய இடனுடைத் தாக வைத்த இடப்போயிட்டு நோகுநி சொல்வாம்.
17. முன் செனாடு மேலூம் மற்றும் மொழியும் அஞ் ஞாங்கர்தானே முன்னாடே தலைத்தாள் ஆகும் முதலொடு புரமும் அப்போ அன்னதுஇவ் இடப்போக் கூட்டோடி அறுபது விருத்தம் செய்தான் மன்னுசீர்க்குணபத்திரன்தான் வணங்குமண்டலவன் தானே.
18. உலகுலாம் இறைஞுசிஏத்த உலகுலாம் உணர்ந்த மூர்த்தி அலகுஇலா ஞாங்கவாரி ஆறுஇரு கணங்களோடும் இலகுமு வெயிலுள் யாளி எழில்லை இருந்தோன் பாதம் பலமுறை வணங்கி எத்திப் பல்பொருட் பொய்கும் சொல்வாம்.
19. மகர சேதனனை வென்ற வாமந்தே தொழும்பு

[செய்வோன்

இகல்இலாக் குணபத் திரன் தன் இருசரண் இதயம்

[வைத்தோன்

- மிகுபுகழ் புனையா நின்ற வீசைமண்டலவன் செய்தான் பகர்த்தரு முப்பத்தைந்து பல்பொருட் கூடயிக்குச் செய்யுள்
- முழுமதி முக்குடைக்கீழ் மூர்த்திதாள் போற்றல் செய்தே எழுவகை உலோகந் தன்னில் ஏற்றமண் மரங்கள் தமில் பழுது அறு தோவின் நூவின் பற்பல விதங்க ளாக வழுவுறா திடுமிசெய்யிவக வழிப்போயிட்டு தோகுநி சொல்வாம்.
- மற்றவற் கலைசீறைஞ்சி மரவுரி சீஸையும்பேர் சற்றலீஸ உடுத்தல் என்ப தற்றலே இறுக்கல் ஆகும் குற்றமில் ஏறுப்பதறு நோடாடி செய்தான் குணபத்திரன்தாள் நிற்றலும் வணங்கி நீதி நிறுத்தமண் டலவன் தானே.

- 22 கடிமலர்ப் பிண்டி நீழல் காவலன் சரணம் போற்றி வடிவினி லளவு தன்னில் வண்ணனத்தில் காட்சி யாகும் நெடியதோர் பொருளின் மற்றும் நீன்உணர் வாலேகாணப் படுபொரு வின் குணப்பேர்ப் பஸ்பதம் நூருதீ சொல்வாம்.
- 23 தேங்கிய புகழான் குன்றைக் குணபத்திரன் திருத்தாள் [போற்றி வீங்குதீர்ப் பழனம் குழ்ந்த வீரமண் டலவன் செய்தான் பாங்கினால் வீளங்கு பஸ்பு பறிய பெயரின் கட்டம் ஒங்கிய கனித எண்ணில் ஒன்பதற் றொன்பது ஒன்றே
24. வியன்மிக்க வைரத் தால்வேர் வீழ்த்துப்பொற் கவடுகொண்டு மயிக்க மரக தத்தால் வண்டதழை பொதுளிப் பூந்தொத்து இயலுற்ற பதும ராகம் எதிர்பிண்டி இறைதாள் போற்றிச் செய்பற்றும் உயர்க்கூட்டத்தைச் செப்புவம் இப்பாற் கேள்மின்.
25. வீம்மியே உமிழ்தல் கான் றல் சேவும் உற்காரம் சத்தி தும்மேல் சுவாசம் முச்சு ஆம் கொட்டாவியே ஆவித்தல் அம்மலிச் செயல்பற்றும்போக்க் குறுப்பதேற் விருத்தம் செய்தான் மைம் முகில் குணபத்திரன்தாள் வணங்கும் மண்டலவன் [தானே.
26. வலியுற்ற வெவ்வி ணைப்பேர் மாற்றியே அநந்தஞானம் பொலிவற்ற கேவல லப்பெண் புணர்ந்துவீற்றிருந்த போதன் மலருற்று நடந்தவாமன் மரைபுர பாதம் போற்றி ஓவிபற்றும் பெயிக்கூட்டத்தை உணர்த்துவம் இப்பாற் கேள்மின்.
27. இறந்தது நிகழ்வும் மற்றை எதிர்வுமாம் புராணம் செய்தோன் அறந்தரு குணபத் திரன்தாள் அரண்ணச் சரணம் [ஆனோன் மறந்தலைப் படாத வீர மன்னவன் மண்டலவன் [செய்தான் சிறத்திடும் ஓவிபற்றும்போச் செய்வதைம் பத்திரன்டே”.
28. முடிஸிலின் பத்து மூவா முதல்வணைப் போற்றி செய்தே அடிதொறும் இரண்டும் ஒன்றும் ஆதியில் பொருள் அடக்கி நடைபெறு கரம் ஆதி னகரவீரு எதுகை யாகுப் படியி ஓர்சொற் பேருடு பல்ளித் தோகை பகர லுற்றாம்.

29. அன்னினை யொடுபெயர்க்கும் விதுதிசா ரியயூம் ஆகும்
மன்னிடுங் கணத்த லென்பது இருள்ளைச இருபேர்
[வைக்கும்
இன்னன ஒழுகிசீல் பாபேரீங் கியற்கீல் முந்துற் றேஷனாஸ்
சொன்னவன் குணபத்தி என் தாள் குடுமன் டலவன் தானே.
30. சொல்வகை எழுத்தெல்லாம் தொல்லைநாள்
[எல்லையாக
நல்வகை யாக்கும் பிண்டி நான் முகன் நாஞ்சும் தீமை
வெல்லினை தொடங்கச் செய்து வீடு அருள் வோன் தாள்
[போற்றிப்
பளிவுக்குப் பொயிக்கூட்ட பந்திஸ் ஒழுபெயர் பகர வூற்றாம்.
31. உரைத்திடப் பாபெயியீக் கூட்டத்து ஒருப்பொயர்த் தொகுதிதன் னில்
விருத்தம் வைம்பதின் மேல் மிகுதியோ றிரண் குசெய்தான்
திருக்கிளர் குணபத் தீரன் தாள் சென் னியிற்
[சுடிக்கொண்டோன்
மருக்கிளர் பொழில் குழ் வீரை மன்னன் மன்டலவன் தானே.

அங்கராதி நிகண்டு

1. தேன நாமிகிழ்த் தொடையலும் மவுவியும்
திருக்கிளர் குழைக்காதும்
கான நாமலர்த் திருமுகச் சோதியும்
கயிரவத் துவர்வாயும்
மோன மாகிய வடிவமும் மார்பமும்
முத்திரைத் திருக்ககயும்
ஞான தேசிகன் சரண தாமரையும்என்
நயனம்விட்டு அகலாவே
2. சோதி விநாயகர் பாத மெனமுடி
வோதிய நாவினார் தீதிய ளார்களோ.
3. வெள்ளை வாரணப் பிள்ளையார் பதம்
உள்ளு வார்மனக் கள்ளம் மாறுமே. *

* மேலே தரப்பட்டுள்ள மூன்று பாடல்களும் கடவுள் வாழ்த்து நிலையில் அச்சுப் புத்தகத்தில் காணப்பட்டிரும். இவை நூலாசிரியர் வக்கள்று இவை ஏடுமதுவேரால் பற்பல நூல் ஏடுகளின் தொடக்கத்திலும் எழுதப்பட்டுவருதலைச் சுவடி ஆய்வாளர் கானு தல் கூடும். இவற்றைப் பாடிய புலவர் யார் என்பது தெரியவராலில்லை.

பாயிரம்

உலகினர் பவம் அற மனல்மகள் தவம்செயும்
 தேசுகொள் பட்டிச் சுரன்பதம் பணிந்து
 ஒலியெழு கடல்குழ் உலகினில் தெரிக்கும்
 இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வட்சொல்ளன் மு
 உரைதரு சொற்கள் ஒருநாள் கதனில்
 திரிசொலின் பேதம் இருவகை யதுதான்
 ஒருசொல் தானே பலபொருள் ஆகியும்
 பலசொல் தானே ஒருப்பாருள் நிலவியும்
 வருமிதல் ஒருசொல் பலபொருள்தனில்
 தெரிதரு பிங்களர். நிவாகரி முதலாய்ப்
 பரவிய நிகண்டு பலன்டுத்து ஆராய்ந்து
 அதில்சில திரட்டி அகரம் முதலையிய
 மதித்துத்து வகை வர்க்கி சுதாய்
 மொழிமுதல் எழுத்து நூற்றொரு நால்அடைவே
 மொழிதரு குத்திசம் முதற்பதம் தோறும்
 வருபெயர் ஆதிப் பொருளாய் எடுத்தே
 ஒருபெயர் முதல்நாற் பத்தாறு ஈநாய்
 நிகழ்தர உரைக்கும் தொகைதனக்கு இப்பெயர்
 அடைவினில் அங்கங் கமர்ந்துள பேரும்
 இடையிடை அனை விலங் கில்லாப் பேரும்
 மன்னு குத்திசம் மூலாயிரத் துடனே
 முந்நாற் றறுபத் தெட்டிடனும் தொகையாய்
 வந்திடும் ஸ்தாருதி காரந்தூரை வகுத்தே
 அரிய சுகாங்கி ஆயிரத் தெருஞூரிறு
 ஒருபந் தூறு என உரைத்திடும் ஆண்டினில்
 ஐந்ததி காரம் அறுடத்து நாற்களை
 உந்திய அறிவால் ஒருங்குடன் உணர்ந்த
 நாற்களி வாணர் நகைதர யானும்
 நூற்பா வதனால் நுண்ணிய அறிவினில்
 ஆதர வால்அங் ராதி நிகண்டு என
 ஒதிட யாவரும் உணர்ந்திட நினைந்தே.

நாலுள் வரும் குறிப்புகள்

முதலாவது அகராதிப்பேர்த் தொகுதி

1. புளியூர்ச் சிதம்பர ரேவண சித்தன் சொல்லும் அகராதி நிகண்டினில் தொடுத்த வழுவில் அகராதிப் பெயர் முதல் தொகுதி எழுதுற றெழுபத் தாறுகுத் திரமே.

இரண்டாவது ககராதிப்பெயர்த் தொகுதி

2. பட்டினக அன்பால் பணிந்து அருச்சனை செய் பட்டிச் சரன் தன் பதமலர் வாழ்த்திக் ககரா திப்போய்ந் தொகுதிகட்ட உரைப்போம்
3. திருப்பட்ட மச்சரச் செழுந்தமிழ்ப் புராணங் தெரித்ததற் சிதம்பர ரேவண சித்தன் ஒதிய தமிழக ராதி நிகண்டினில் ககரா திப்போர் இரண்டாத் தொகுதி பகர்ந்த வைஞ்தூற்று முப்பத் தேழே.

முன்றாவது சகாரதிப் பெயர்த் தொகுதி

4. நூன தீர்த்தம் நலம்பெறப் படைத்த தேனு நாயகன் திருவடி வழுத்திச் ககராதிப் பெயர்ந் தொகுதி சாற்றுவாம்
5. தொண்ணைடநன் னாடு துலங்கிய புளியூர் என்னதரும் சிதம்பர ரேவணன் உரைத்த மூன்றாஞ் ககரா திப்போய்ந் தொகுதி என்ற குத்திரம் ஐம்பதிற் ரேழுஞ்சே

நான்காவது சுகராதி பெயர்த் தொகுதி

6. மார்க்கண் டயரகுச் சனைமசிழ்ந் தருள்தரு நாற்புயத் தேனு நாயகற் பணிந்து சுகரா திப்போய்ந் தொகுதியை நவில்வாம்.
7. இதம்தரு புளியூர்ச் சிதம்பர ரேவணன் இதந்தரப் புகல் அகராதி நிகண்டினில் பகரும் சுகரா திப்பேர் நாலாம் தொகுதியிற் குத்திரம் இருபத் தாறே.

ஐந்தாவது நகராதிப் பெயர்த்தொகுதி

8. தன்ம சன்மனைச் சார்குணக் குருவினை இம்மை அரச்சித்துப் பட்டச்சரை இறைஞ்சித் தகரா நிப்பெயிட் தொகுதியைத் தருவாம்.
9. வரம்மிகு வலஞ்சழி வாணர் தம் புராணம் உரைதரும் சிதம்பர ரேவணன் இயம்பிய வாய்த்த நகராதிந் நொகுதிலூர் தாவுதில் குத்திரம் முந்நாற் ரெண்ணென்ற தொன்றே.

ஆறாவது நகராதிப் பெயர்த்தொகுதி

10. மிடிஅகற்றி மிக்கசீர் நல்குபட் ஈசநாத் தொழுது நகராதிப்பெயரிட் நொகுதியைப் புகல்வாம்.
11. பகர்தரும் புலியூர்க் கங்கை குலாதிபன் அருள்பெறு சிதம்பர ரேவணன் அறைதரு நகரா நிப்பெயிட் தேருநீ ஆறாவதில் குத்திரம் முப்பதிற் நேழோன் நாமே.

ஏழாவது பகராதிப் பெயர்த்தொகுதி

12. சித்திர சேனன் தனக்கொரு நாலு புத்தி ராதரும் புனிதனைப் போற்றிப் பகரா நிப்பெயிட் தொகுதியைப் பகர்வாம்.
13. திருக்கேற்ற றனிக்குச் செழுந்தமிழ்ப் புராணம் தெரிதரு சிதம்பர ரேவணன் பகர்ந்த ஏழெனும் பகரா நிப்பெயிட் தொகுதி தாழ்வார நானுாற் ரெண்பத் தைந்தே.

எட்டாவது மகராதிப் பெயர்த்தொகுதி

14. விசுவா மித்திரன் தனை வேதியன் ஆக்கும் திசைசுகழ் பட்டச் சரண் அருள் வணங்கி யகரா நிப்பெயிட் தொகுதியை வகுப்பாம்.
15. கலையா ஸையுமணர் காலியைத் தொடையான் புலியூர்க் சிதம்பர ரேவண சித்தன் பரவிய யகரா நிதொகுதி எட்டாவதில் இருநூற் றெழுபத் தெண்குத் திருமே.

ஒவ்வொவது யகராதிப் பெயர்ந் தொகுதி

16. மதவலி கீதம் இதமுடன் மகிழ்ந்த
தேனு தாண்டவன் திருவடி ஏத்தி
யகரா நிப்பேயர் நூகுதி இசைப்பாம்
 17. பவமறத் தெளிந்த சிவதெரி சனத் தொன
புஷ்மகிழ் சிதம்பர ரேவண சித்தன்
ஏத்திய யகராதிந் உதாருஷி ஒன்பானில்
குத்திரம் முப்பத் தொன்றெனச் சொல் லுமே.
- பத்தாவது யகராதிப் பெயர்ந் தொகுதி
18. சதுத்த திமிளன் தணைச் சார்பிரம கத்தி
இத்துடன் அகற்றுபட் மசரைப் பரவியே
வகரா நிப்பொயர்ந் தொகுதியை வகுப்பாம்.
 19. மேழித் துவசன் வினங்கிய புலியூர்
வாழ்ந்தல் சிதம்பர ரேவண சித்தன்
நீதியில் தகும் அச ராதி நிகண்டினில்
பத்தாம் யகரா நிப்பேயர்ந் தொகுதி
ஏத்து குத்திரம் முந்தாற் றெழுதான் கே.

ஆசிரிய நிகண்ட

காப்பு

ஏரா சிரிய நிகண் பெண் னுமி ரைந்விதான்று
சீரார் தொகுதியதாச் செப்புதற்கே – ஓராரைச்
சேராணைச் சீராந்தாரைச் சீசரும் வினையகற்றுவுன்
காராணை மாமுகன்தாள் காப்பு

பாயிராந்

- 1 கண்ணிடமை பால்வைத் தெய்வாவை வள் விபங்
காளவைச் சேவற்கொடிக்
கந்தவைத் தென்பழனி முருகவைச் சிந்தவையில்
கருதி அன் பொடு பணிந்தே,
முந்துளா திவாகர் ரிள்கல் நிகண்டு சீர்
முந்துகாங் கேய ஜூஸ்செலி,
முறைபெறு ஸ்பாதும் பக்ஞாக ராதியினை
முற்றுமொன் றாய்த் திரட்டி.

இந்திலந் தனிலுமோர் எவரும் அறி யும்படிக்கு
என்னி ஆசிரியத்தினால்
இயாபிய நிகண்டுமுறை யறிந்தன் ஹரல் முறைமையும்
இரண்டு கீழ் செய்து வைத்தேன்
மன்னுசென்ற சீசீர்தை குழ்தொண்டை வளராட்டில்
வாய்த்தலூற் றங்காலெனும்
மாநகர்க் கதிபான் உயர் பாவாடை வரந்தியர்
மைந்தன் ஆசிரிப்புவில்லே.

- 2 என்னருந் தெய்வமது முதவிரண் டாவது
எழில்மக்கள் மூன் நாவது
விலங்கிட்டு நாலாவது மரங்களாந் தாவது இடம்
இருமூன் று பல்பொருட்டிள்
நன்னுமெர மாவது செயற்கை எட்டாவது
நயந்தபண்பு ஒன்பது செயல்
நவினர பத்து ஒவிழுபிலு பதினொன் று எனுந்தொகுதி
நட்டிந் நிவாகரப்போல்,
மன்னுளோர் அறியப் பகுத்தனன் கைவையான்
வடிவெடுத் தைந்தெழுத்தின்
மந்த்ரோப தேசஞ்செய் ஆசோப் பாசகு
வன சமலர் அடிகுடுவோன்
வண்ணமே கலைமாதர் ஆடல் புரி மண்டபம்
மதின் சிகர கோபும் தேர்
வளம்பரவும் ஊற்றங்கால் பாவாடை வரந்தியர்
மைந்தன் ஆசிரிப்புவில்லே.

அவையடக்கம்

- 3 வாம தீத வன் கங்கை வேணியன் கூற்றினன
மயங்கிட உடைத்த பாடன்,
மலைமாது கேள்வன் தன் விடை யினுக்கு ஒட்டகம்
வளியநடை காட்டியதுபோல்,
பூமிகொழு நன்திரு மடந்தைகேள் வன்றன கு
பொன்னிறக் கருடனுக்குப்
புணமசு மிக்கதோர் பறவைகாட் டியதுபோல்,
பெரால் லாத கரிய காகம்

நாமகட் கணவன் வே தக்கடவுள் புரவியெனும்
 நரைதி மந்தனக்கு
 நற்புனல் பிரித்தமுத முண்டுகாட் டியதுபோல்
 நான்மறையும் ஆறங்கமும்
 தோமில்பல நாலும் தெரிந்தவர் தமக்குயான்
 தொகுதிஆச் சிரியத் தினால்
 சொல்லிய நிகண்டின் உரை அறிநன் னால் முறைமையும்
 தோன்றிட வகுத்தவாதே.

அரும்பொருள் விளக்க நிகண்டு காப்பு

1. மகிழ்ந்துல கெவையும் போற்ற வன்புரம் குன்ற வென்ற
 திகம்பரன் அணங்குழர் பாகத் தெய்வநா யகன் சேய் தந்தி
 முகன் தனது அடியை எத்தி மூது அரும் பொருள்விளக்க
 நிகண்டுனும் மணித்தீ பத்தை நிலமிசை நிகழ்த்த ஒுற்றாம்
 பாயிரம்
2. பொன்னொளிர் கமலப் புத்தேள் நறுந்துழாய்ப் பெருமான்
 [போற்றும்
 கன்னியம் புரிசைத் தில்லை தாதன் தாள் கருத்தில் சேர்த்திப்
 பன்னாயும் பொருள் விளக்கத் தீபிகை பகர்வேண் பாரில்
 செந்தெறி உளத்தோர் யாரும் செலிமடுத்து இனிது
 [கேண்மின்.
3. குளிர்மணி வடதீ மூற்கீழ்க் குலவும் எம் அடிகள் தொன்னாள்
 எளி திலா முதனுல் செப்ப இலக்கணர் இயையும் தூக்கால்
 தெளியொரு வழிநூல் செப்பச் சிலர்சார்பு நூலும் போற்றத்
 தளிர்பெற இந்நால் மூன்றும் சகந்தனில் திகழ்த்த தன்றே.
4. ஆங்கது நிற்கப் பின்னும் அலகில்நூல் உதித்த ஆற்றிற்று
 ஆங்குரு சொற்பொருட்பல் விதத்தொகை தானொன்
 [றுக்கொன்று
 ஓங்கிமிக் குங்கு றைந்தும் ஒத்திடா திருக்கை தன்னால்
 பாங்குடயர் சின்னூல் சேருப பொருள்கூட்டும் பண்பை
 [எண்ணி.
5. இலக்கணம் முழுது ணச்ந்தோன் இறையிருஞ்சி வாக மத்தின்
 துலைக்கடல் முழுதும் கண்டோன் தொல்லைதூம் தில்லை
 [முதார்

- கலக்கற விளக்கும் பச்சைக் கந்ததே சிகிளர் எங்கோன்
சொல்த்திகழ் இகபரத்தை வேண்டியே தொல்லோர் கேட்க,
6. மாவியல் சிறக்கும் வீசை மணிடல் வள்ளுக்கேயம்
பேளை ஸ்தாவி செஞ்சொல் கயாதாவி இவால் சொற்ற
பாஷியல் நூற்கூ நோர்சொல் பல்பொருட்டொகை எலாஞ்
[சேர்த்து
ஓவிலா வளம் சிறப்ப ஒருபெரு நூல் தாக்.
7. நவைஅறு கூரி ஆதி ஓகவீழு எதுவிக் தன்னால்
நுவலடிக்கு இரண்டும் ஒன்று நுண்பொருள் ஒருங்கு சேர்த்திச்
சுவைதிகழ் சொல்விருத்தத் தொகையெழு நூறு தன்னால்
அவைதேவோர் குற்றம் சொல்லார் என்பதை அகத்தின் எண்ணி
8. சொற்றனன் நறாத் துளிக்கும் தோட்டலர் கடம்பின்தின்தோட்
கொற்றவேல் முருகன் செந்தில் குமரவேட்கு அடிமை ழண்ட
நற்றவ வீரா சார நந்தியப் பிரகாச்சு சேயப்
பெற்றிசேர் அஞ்ச ஞந்த தேரிகப் பெயினானே,
9. இருஞ்சகாத் தம்மீ ரைஞ்னு றிருமுந்நு றுடன்னன் பத்தன்
சொருங்குசித் திரபானுப்பேர்ச் சமைகத் திங்க ஸொப்பிற்
பொருஞ்சிவ நிசிவெள்ளிப் பீர் புணைதினம் நிலைமீன்றில்
பெருங்குணத் தோர்க்கு அருங்கே யூற்றால் பூற்றி தானே.

நாலுள் காணும் குறிப்புகள்

ககரவெதுகை

1. வழுத்துறு மெய்மூ வாறின் வருகின்ற ககரம் ஆதி
எழுத்தெது கையினில் செய்யு ஸௌம்பானென் நிசையக்
[செய்தான்
பழுத்தசெஞ் சடைவே ஸால்குர் பகவெறிந் தோன்பொற் பாதம்
அழுத்துறு மிதையன் செந்தில் அருமருந் தையன் தானே.

ஙகரவெதுகை

2. அலங்குபன் மணிகொ மிக்கு மணிகிளர் சரவ ணத்தின்
இலங்குமு விருமு கத்தோன் எம்பிசான் தேவர் சேனை
கலங்குறா வண்ணம் காத்த காரணன் பாதம் போற்றித்
துலங்கியே வருங் கார வெதுகையின் தெட்டையைச் சொல்வாம்.

3. துதிபெறு மிரண்டா மெய்யாய்ச் சொற்பெற வந்ய கார் வெதுகையின் உற்ற செய்யுள் இசையக ரட்டாய்ச் செய்தான் கதிர்விரி தடக்கை வேலான் கந்தவேள் மணிப் பொற் நண்டை அதிர்கழுல் வணங்கும் செந்தில் அருமருந் தையன் தானே

சுகரவெதுகை

4. கொலைகிளர்த் தொளிருஞ் செய்ய கூரிலை வடிவேல் தாங்கு மலைசெறி கடகத் திண்தோள் மஞ்ஞைஞா கனத்தெதம் [பெம்மாள் முலைமுகிழிக் குறமின் கேள்வன் மூனிகு முடனைப் போற்றிக கலைவலோர் புகழ்ச் கார் வெதுகையின் கவியைச் சொல்வாம்.
5. வழுஷிய ஓலிசி றக்கும் வல்லின மாஞ்ச காரம் மொழியெது கையினிற் செய்யுள் மூலிவான்ப தாகச் செய்தான் கமுதுண வசரர் சீணைக் கடல்தொலை குகணைப் போற்றும் அழியிற் செந்தில் மேவும் அருமருந் தையன் தானே.

சுகரவெதுகை

6. நற்றவ முனிவர் விண்ணோர் தான்முகன் தெடியோன் ஏத்தும் பெற்றங்கள் கடவுட் கன்று பேசரும் பொருள் உரைத்த வெற்றிசீவற் குருசில் செங்கேழ் மீண்மலர்ப் பாதம் போற்றிச் சொற்றிகழுந் திடுஞ் கார் வெதுகையின் தொடையைக் [சொல்வாம்
7. வீரியுறு மொளிசி றந்த மெல்லினந் தனிலி ரண்டாம் வரியெது கையினிற் செய்யுள் மும்முன் றாய் வகுத்தல் செய்தான் திரிபுரம் தண்ணைச் செந்ற செம்மலின் செம்மல் செந்தாள் அருண்முடி சூடும் செந்தில் அருமருந் தையன் தானே.

டகரவெதுகை

8. வலிசிறந் தொளிர்ப்பாரை வரைச்சிற கரியும் கொற்றக் குவிசிதன் மருக னாய் குருபர முஞக வேளின் கவிஜோலி பரிபு ரப்பொற் கமலவெண் பாதம் போற்றி ஒலிசிறந் திடும்ட கார் வெதுகையின் கவியோ துற்றாம்.

9. தளைக்கெறி டகர மாய வெழுத்தெத்து கையினிற் சார நிகரறு கவிதை யேழூன் பானென நிகழச் செய்தான் முகிழ் முலைக் குறுமின் கேள்வன் மொய்யமலர்ப் பாதம் [போற்றும் அகனில மேத்துஞ் செந்தில் அருமருந் ஸதயன் தானே.

நகரவெதுகை

10. வளங்கின டொளிப் சுப்பொன் வரையுறழ் தோனும் கண்ணும் உளங்கிளர் பன்னி ரண் போ டுரைக்கும்ச ராறும் கொண்ட தளங்கிளர் நெடிய வேலான் தண்மலர்ச் சரணம் போற்றிக் களங்கற வருண கார வெதுகையின் கவியைச் சொல்வாம்.
11. நண்ணரு ணகார மாய வெதுகையின் நடாத்தும் செய்யுள் எண்ணாவை ஜெயான் பானாய் இசைத்தனன் ஈரங்க டற்குர் வின்ணாடைந் திட்டே நொட்ட வீரன்தாட் டுண்ணயைப் [போற்றும் அண்ணால் அஞ் செந்தில் பேவும் அருமருந் ஸதயன் தா'னே.

நகரவெதுகை

12. பூங்கழு குறழ்கி ரீவப் புலோவிசை தடந்தோள் தோயும் பாங்குயர் குலிசி துண்பம் துடை ததபன் னிருத டக்கைக் கங்கயன் சிகியூர் செவ்வேள் கமலப்பொற் பாதம் போற்றி ஒங்கிய வெழில்த கார வெதுகையின் தொடையோ துற்றாம்.
13. மணிதிகழ் வலித்த கார வெதுகையின் வழுத்துஞ் செய்யுள் எணி லோரைம் பானெனான் ரெண்ண இசைத்தனன் கமலத் [தோன்றல் தினிதிகழ் முடிபு டைத்த சேவலங் கொடியோற் போற்றும் அணிதிகழ் செந்தில் மேவும் அருமருந் ஸதயன் தானே.

நகரவெதுகை

14. கா'மறு மொளிர்வெண் திங்கள் கற்றையனு சடிலத் தண்ணாற் கோமுறு பொருளை ஓதும் உலகெலாம் உணர்ந்த மூர்த்தி ஏழுறு மெழிற்க லாபத் திருஞ்சிகிக் கடவுட் போற்றித் தோமறும் உயர்நகார வெதுகையின் தொடையைச் சொல்வாம்

15. தெளிவினி னுயர்ந் கார் வெதுகையிற் சிறக்குஞ் செய்யுள் எனிதிலா வெண்ணி ரண் பெண் று இன்புற உரைப்பச் செய்தான் பளிதமார் தடந்தோட் செவ்வேள் பங்கயப் பாதம் போற்றும் அனிதிகழ் பொழில்குழ் செந்தில் அருமருந் தையன் தானே.

பாக்ரதைதுகை

16. கண்ணக்கால முகம்வாய் செங்கேழுக் கமலநேர் மலரின் மாது கொண்டான் வார்கா சலத்தைக் குறித்தடு பகுவாய்ச் செங்கண் வண்சராச் செகுத்த ஆழி மான் மரு கோணைப் போற்றிப் பண்பினா னுயர்ப் கார் வெதுகையின் நொடை பணிப்பாம்
17. தெள்ளிதா யுயர்ப் கார் வெதுகையின் உரைக்கும் செய்யுள் உள்ளமா ரீவரட் பெண் வுலகினிற் புகலச் செய்தான் கள்ளறா மலர்ப்பூங் கொந்தார் கடம்பணி குகணைப் போற்றும் அன்ளறாச் செந்தில் மேவும் அருமருந் தையன் தானே

மகுசிவதுகை

18. மாண்கிள ரொளிசி றந்த மரகதக் கலாப மஞ்சைஞ் சேண்கிளர் பரிது ரக்கும் தெய்வகுஞ் சரிம ணாளன் பூண்கிளர் தாட்டு ணைப்போ துளாத்திடை நிலைந்து போற்றி காண்கிளர் கவின்ம கார் வெதுகையின் கவியைச் சொல்லாம்.
19. முரண்தொகும் எதில்ம கார் வெதுகையிற் செய்யுள் முப்பான் இரண்டுள்ள உலகில் போற்றி இசைத்தனன் திட்ட மாகிக் கரண்டகங் கவித்த வேழத்து இனைவலாம் கடவுட் போற்றும் அரண்தொகும் செந்தில் மேவும் அருமருந் தையன் தானே

பாக்ரவெதுகை

20. மனிதிகழ் தாங்க வாரி கவறிட வயங்கு செம்பொன் தினிதிகழ் மேருக் குன் றம் குலுங்கிடச் சிறக டிக்கொள் தனிதிகழ் மழுரம் ஊரும் சன்முகன் தாளைப் போற்றி அனிதிகழ் யகார மாய வெதுகைப்பா அறைய லுற்றாம்.

21. ஏய்ந்தசீர் பெறும்ய கார் வெதுகையின் இசைக்கும் செய்யுள் வாய்ந்தவொன் நொழிமு வொன்பான் என்ன வீவ வழங்கச் [செய்தான் காய்ந்தகுர் அறமு ருக்கும் கந்தவேள் பாதம் போற்றும் ஆய்ந்தசீர்ச் செந்தில் மேவும் அருமருந் தையன் தானே.

ஏதுவுக்காக

22. செகமுழுது இறைஞ்சும் தொல்லைச் சிகரவெற் பரசன் தந்த மகவுமை பயந்த செவ்வேள் வள்ளிநா யகிதண கேள்வன் குகன் நெடு வடிவேல் தாங்கும் கொற்றவன் மலர்த்தாள் [போற்றித் துகள ரூபார் மாய எதுகையின் தொடையைச் சொல்வாம்.
23. தெருண்டு க்ளார் உரை கார எதுகையில் சிறந்த செய்யுள் இரண்டோடொன் பதுபத் தெண்ண இருநிலம் புகழ் [செய்தாள் கரண்டைவாள் இலங்கை வாட்டுஸ்ககுமுகில் மருகற் போற்றும் அரண்திரு விளங்கும் செந்தில் அருமருந் தையன் தானே.

வகுக்கிவதுக்காக

24. அளந்திட வரிய வேத புராண ஆ கயங்க ளாலும் உள்ள தெற இசைத்துப் போற்றும் ஒருவனவாய் நின்ற சோதி வளம்கிளர் வடிவேல் தாங்கும் வள்ளல்சீர் பாதம் போற்றிக் களங்கற வரும்ல கார எதுகையின் கவிதை சொல்வாம்.
25. பண்டை.யோர் இசைல் கார எதுகையில் பக்ரும் செய்யுள் மண்டல மதனில் ஜம்பான் என்ன வே வகுத்தல் செய்தாள் தின்திறல் கொடிசெந்த சேவல் திகழ்ந்தசெவ் வேளைப் [போற்றும் அண்டா கள் விளங்கும் செந்தில் அருமருந் தையன் தானே.

ஏதுவுக்காக

26. நாட்டுமன் பதைகட் கெல்லாம் நாதனாய் நலிவி லானாய்க் கோட்டம் இல் குணத்து ஞானக் கொழுஞ்சூட ராங்கு கேசன் பாட்டளி துதையும் செங்கேழ்ப் பங்கயப் பாதம் போற்றி சுட்டமார் நலவ கார எதுகையின் தொடையி கைப்பாம்.
27. மாவுய ரியவ கார வெதுகையின் வழுத்துஞ் செய்யுள் தாவுயர் மூன்றி ஞோடெண் ணான் கெனச் சாற்றல் செய்தான் பாவுயர் எழில்கூர் செவ் கிவள் பங்கயப் பாதம் போற்றும் ஆவுயர் செந்தில் மேவும் அருமருந் தையன் தானே.

முக : வெதுங்க

- 28 தடையில் மும்மு தற்கும் தனிமுத லாகி என்றும் உண பயிச் புவனம் ஏத்தும் ஒண்டொரு ளாணோன் செங்கை அடையுறும் அபிச் வேல் தாங்கும் அண்ணாக் பொற் நாளைப் [போற்றி இடையின மெனும்பி கார எதுகையின் தொடையி சைப்பாம்.
- 29 இன்புயர்ந் திடுழ கார எதுகையில் சிறந்த செய்யுள் முன்பெற ஒன்றொ ழிந்த மூவொன்ப தாகக் செய்தான் பண்கிளர் விரிதோட் குர்மாப் பகவயில் துரந்தோன் பாதம் அன்புற வணங்கும் செந்தில் அருமநுந் தையன் தானே.

ஊர் வெதுங்க

30. மாங்குயிள் கிளவித் தீஞ்சொல் பிளறநுதல் கருங்கண் வம்பார் கோங்கிள முலைப்பொன் தெய்வ குஞ்சரி வள்ளி கொண்கண் காங்கயன் அன்பர்க் காத்த கடவுள்பொற் பாதம் போற்றி ஒங்கியற் பெறுள கார எதுகையின் தொடையோ துற்றாம்.
31. விறலுயர்ந் திடும்பள கார எதுகையின் விரிக்கும் செய்யுள் குறைவில் எண்ணாஃப தென்ன உலகினில் கூறச் செய்தான் மறைகள் நான் கேட்தும் செவ்வேள் மலரடி சென்னி சூட்டும் அறவர்வாழ் செந்தில் மேவும் அருமருந் தையன் தானே.

நுரை வெதுங்க

32. குரங்கிமென் குழவி பூத்த கொழுஞ்சடை வள்ளல் தந்த பரம்பரன் தினிதோள் கந்தன் பனியலர்க் கடவுள் நான்கு சிரம்தளங் கிடப்பு டைத்த சேவகன் தாளைப் போற்றி உரங்கிளர்ந் திடுழ கார எதுகையாப் பினையு ஸைப்பாம்
33. பொற்புயர்ந் திடும்ர கார எதுகையில் போற்றும் செய்யுள் சொற்பெற ஒன்றோ டேதாற் பானெத் துலங்கச் செய்தான் வெற்புறும் நெடுங்க லாபச் சிகியிவர் விசாகன் பொற்றாள் அற்பகச் வணங்கும் செந்தில் அருமருந் தையன் தானே.

ஊரரவெதுங்க

34. வரைகிளர் அவனை மாரி சுவற்றி வடிவேல தொட்டுத் திரைகிளர் ஒலியின் எற்றும் தேவர்தம் கிறையை மீட்ட நிலச்கிளராறி சன்டு தோளவன் நிறத்தாள் போற்றி ஸ.. ரைகிளர் ஊகார மாய எதுகைத்தூக் கோத லுற்றாம்
35. வடிவுயர்ந் திடுன கார எதுகையின் வழுத்தும் செய்யுள் படிபுகழ் ஓன் தோ டேமுப் பான்னப் பகஞ் செய்தான் துடியிடை மறவின் ஊட்குத் தூய்மலர்க் கணியாய் நின்தோன் அடியிணை இறைஞ்சும் செந்தில் அருமருந் தையன் தானே.
36. இருமையொன்றிய திருக்கெந் தில்முரு கோளன ஏத்தும் அருங்கு நையன் செர்றி அருங்கொளுள் வீள்கல் கற்றார் பொருமரன் தெறப்ப டுத்தும் புலமைநாற் றிறம்வி எக்கும் திருமருங் குறப்பொ குத்தும் செருக்குடன் இருப்பர் தாமே.

பொதிகை நிகண்டு

தற்சிறப்புப் பாயிறும்

பூமாது புலிமாது போற்றுமுமை மாதும்
 பொன்மலைவில் லீயுமீன் ற கைம்மலைப்பின் னு தித்தோன்
 மாமாது குறமாது மணவாளன் செந்தூர்
 வடிவேலன் அடுமலரை மனத்திடத்துள் நினைத்தே
 கோமாது விரிந்தனைய பலித்தின்டுப் பார்த்துக்
 கும்பன்மகிழ் பொதிகைதிகண் டென் நொருநூல் பகர்ந்-
 தாமாது புழ் பொருநா நதிகுழ்கல் விடைழூர் [தோன்
 நதிகுலன் சுவயிகவி ராசசங்க நிதியே.

கச்ப்பு

பொன்பூத்த வெள்ளிப் பொருப்பனும் னோன் மனிய
 முன்பூத்த வேழ முகத்தானே — இன்பூத்த
 புவனியல் போலப் போதிகைதிகண் டெப்பாடப்
 பாவனியல் ஈய்ந்துகாப் பான்

நாமதீப நிகண்ட

பாயிரம்

1. ஆணைமுக ணைக்குகளை யாதிபுவ னேசொரியை ஞானமுதல் கோஷக்க நாதனையும் — மேன்கைபெறு சாமிகளி ராசவளையும் தாள்வணங்கிப் பேருநரப்பன் பூமிதனி ஓரள்ள பொருட்கு.
2. ஒல்லு முயர் தினைப்பேர் அஃறினையு யிரப்பொருட்பேர் இல்பொருட்பேர் இப்பொருள்க ஸின்குணப்பேர் — சொல் [படலம் ஆம்சுருநாள் கிட்டிரண்ணடந் தைந்துநால் வர்க்கமிட்டு நாமதீபம்பகர்ந்தேன் நாள் .
3. தேவர் நரர் ஆமிரண் டும் சீர்பெறுநாற் கால்பறவை ஊர்வனநீர் வாழ்விறிலை யோரைந்து — மேலியற்கை செய்கையிடங் காலம் சினைஜூந்தும் நாற்குணமும் எய்துவர்க்கம் நாற்படலத் தே.
4. மனக்குணம்வாக் கின்குணமே மற்றுடலாற் செய்யும் வினைக்குணம் இம் முன் றுமுயிர் மேவும் — தனிப்பொருள்கட்கேய்ந்தகுண மாகுமுயி ரில்பொருள்க ஸின்குணமொன் நாய்ந்தவிவை நாற்குணங்க ஊம்
5. பல்வடிவு நாற்றமிரன் டைந்துவண்ண மூறைட்டு நல்ல சவையாறு நாள்களைவை — வல்லேரர் புகலுமுயிர்ப் பில்லாப் பொருட்குணங்கள் ஆகும் பகர்ப்படல வர்க்கமுறை பார்.
6. திண்பார் புகழ்நாம தீபமோ ரெண்ணுரை வெண்பாவும் சொற்செறிவான் மெய்த்தனையின் — பண்பு [சில்பா வொற்றறுத்த லாதியகொண் டோர்க்சில்பா தந்தொடைகள் பற்றும் வகையுளியாற் பார்.
7. எந்தை பொநிகநிகண் டெள்ளோர் சொற் பல்பெய்யேர் தந்தனன்காண் பஸ்கூட்டம் சாரொருபேர் — முந்தியான் பண்ணுந் தொகைநிகண்டிற் பார்க்கவிரி வாமவைகள் இன்னாக்குக் கத்தடங்கா வே.

- பச்சா பிரதிகள்துற் பன்றதீங்கள் சொள்ளுவாரும் ஏதிலாம் எளிதா இளிதுணரக் - கல்விடையூர் மன்னுசிவ சுப்ர மணியன் கவிராயன் பன்னுதமிழ் நாட்டி பர்.

பொருட்டோகை நிகண்டு

விறாயகர் துதி

அருட்கடல் விறாயகன் அடியினை இறைஞ்சிப் பொருட்டோகை நிகண்டுவைப் புகலுவது மியாடும்

நாநார்த்த தீபிகை

நூலாகியியரின் மகுகர் தமிழ்நிதுர் சுவாமிநாத பிள்ளை இயற்றிய சிறப்புப் பாயிரம்

- சீர்மருவு பாண்டிவளர் நாட்டினின் மலர்ப்பொழில் செறிந்திலகு பாகையென் னும் திவ்யநக சதிப்பனுயர் கங்கைகுல திலகன் மிகு சீர்த்திபெறு சைவரத்நம் சிறந்திடு குணாகர னறக்கடன் மனர்க்குமுடி செங்குவனை யணியன் மார்பன் திகழ்ச்சின் ற வடக்கைலக பெண்களைக்கண் முற்றுமுச் சிக்கறுத் துளவு தேர்ந்தும் ஏர்த்தரு தெலுங்குநா கரமுதல பாடைக ஜெனைத்தையும் வரம்புகண்டும் எல்லையில்லாதகைல வேட்கைய னன்றைய ரியற்றிய தவங்கடாமே யெழில்கொளாரு வடிவுற் தெனப்பொறை தயங்குமெழு தாயுதப் பெருமானவரத் தினிமைதரு மகவனாவு மாகிவளர் முத்துசுவா மிக்கலி பிராசர் கோமரன் பார்மினைக்கிய மெனப்பல துறைக்கொடு பரந்திய னிகண்டு முதலாப் பற்பலகார திகளை யுந்திராட் டியதிலுறு பத்ரடைக ணீத்துநன்றாம்

பதங்களோடு சிற்சில்வட பதமுன் செறித்தழு
 பத்துற விருத்தவகையாற்
 பகர்ந்தருளி நாநார்த்த தீரிகை யெனுஞ்சுவைகொள்
 பரட வினை யாவ டேஞ்சும்
 ஓர்தலுற் றிடினுறு மனத்திரு ஸிரித்தகல்
 வுறும்பொருள் விளக்கு செயலால்
 உயர்கலைக் ஞக்குரிய பொருள்வகை யெனைத்தையு
 மூற்கு மூளி க்திடுதலா
 இலகுறு மிலக்கிய மெனுந்திருள்க ஞக்குமுத
 வாய்யுதி பெற்ற செயலால்
 உதயனென வஞ்சர்க டருவதென வங்கலைஞு
 ருளமெனவு மொளிர்கின் றதே.

2. பற்பல்நூல் கற்கினுமென் பாடித் தானென்
 பயனிலி க்வ யெழுத்தொடு சொற் பான்மை வந்த
 வுற்பவமோர்ந் திலராயி னானைய தன்மைக்
 குற்பவித்த முத்துச்வா மிக்க வீந்தரன்
 அற்புதமாய்ப் பயிலபிரசங் கமதிற் சில்போழ்
 தகபபடுபுல் லிலவரையு மாய்ந்த கேள்வி
 விற்பனரும் வெல்லிரிதென் நாலிந் நூலை
 விண்டதவர் கொருஷியட்போ விபுலை யீரே
3. புகழ்பெருகு கம்பனோடு மொட்டாக கூத்தன்
 புகழேந்தி காளமுகின் முதல்வ ராய
 முகமுறுநற் புலவர்கண்முன் மாய்ந்த தோரின்
 முற்றவுநன் றிற்றைரஞான் றுறினா வக் லீர்
 தகவுளாவிம் முத்துச்வா மிக்க வீந்தரன்
 றன் முனெதிர்ப் பட்டவர்க டன்மை ஞுன் றிப்
 பகலவன் முன் மின்மினி போ லாவா ரிச்சொற்
 பயனுளவென் பதற்கவனுால் பகருஞ் சான் றே.
4. முன் னிலக் கிசை நூன் முதுவிலக் கியங்கள்
 மொழிப்பிறழ் வகை சொலான் முமுதுந்
 துன்னிலக் கிதயத் துனிவட கலையாற்
 கேசா தனை கண்டுசுத் தமதாப்

பன்னிலக்கியங்கட்ட இலக்கிய மெனவிப்
பதப்பொருள் பகர்ந்தனன் பாகை
தன்னிலக்கினில்வாழ் தருங்கவி டிழ்டு
கவரியாந் தமிழ்ப்புர வலனே.

- கம்பனுக்குங் கும்பனுக்குங் காளியொட்டக் கூத்தனுக்கும்
கம்பனுக்கும் வாணி கருத்துருக்கும் — கம்பனுக்குங்
கொண்டனிகர் ஸுஷ்டு கவரியிக்குரு சாமிசெயுந்
தன்னடமிழ்ப்ர சங்கமதிற் நான்.

தற்சிறப்புப் பாயிரம்

பரசிவம்

- உலகமோர் மூன்று மேத்த வுயிர்க்குயி ராகி யெங்கும்
இலகிய கடவுள் பாதம் இறைஞ்சிமுன னோச்பன் னூவில்
சிலவெவ்வே ருரைத்த வெவ்லாம் சேர்த்தொன்றாத் திரட்ட
[யோர்சொற்
பலபொருள் எனுநா நார்த்த நீரிழக் பகர லுற்றாம்.

நிரிபுர சுந்தரி

- தெரிதர நவினா நார்த்த நீரிழக் கொருதீங் கிண்றி
விரிவெலாஞ் சுருக்க மாக விளம்பிட வேண்டி யன்பாற்
நிரிபுவ நங்க ளீன்றத் தேவர்மு வரையுந் தந்த
நிரிபுர சுந்த ரித்தாய் சேவடி வணக்கம் செய்வரம்.

விநாயகர்

- பதமார் பொருள்சொ ஈரார்த்த நீரி கைப்பேர்ப் பனுவல்செயத்
திதமா வீரும்பு மநமருண் டு தேம்பித் தளைபட் டுமூலா மே
இதமாஞ் செம்பா கச்சொல்வன மீய மலர்ப்பொன் னாடியேத்தி
மதமார் வெள்ளிக் கோட்டுமுக மாதங் கத்தை வணங்கு-
[வாம்.

முருகக் கடவுள்

- கருங்கடற் சுருக்கி யுண்டு செந்தமிழ்க் கடல்வி ரிக்கும்
அருந்தவக் குறுமு நிக்கன் நருள்குரு பரன்றாள் போற்றி
வருந்துறா தையம் பேத மயக்கமு நீங்கப் பத்துத்
திருந்தமு கொடுநா நார்த்த நீரிழக் கூப்ப லுற்றாம்.

திருமால்

5. திருமறு மார்ப னுலகெலாம் புக்குந்
 திருநெடு மாலகலவி பயிற்ற
 கொருமுத வென்னத் தொழுத்தகுங் கடவுள்
 உபயதா மரைப்பதம் பணிவாம்
 வருகக ராதி னகரவீ நெதுஙை
 ஞாதத்திற் கலப்புறா தடைலே
 பொருள் பெற எழுத்தின் முறையிலோ நார்த்த
 நீவிலை யெனவிது புகல்வாம்.

காலமகன்

6. படிகவெண் னரிறத்த ஸாய்ச்செம்
 பதுமத்தோ னான் மு கத்தும்
 குடி கொள் மெய்ஞ் ஞாந மூர்த்தி
 கு சேசயப் பதம்வ னங்கி
 அடியோன்றி லிரங்கி மோன்று
 மாகவேர் தூரடையிறி டெப்பியுள்
 முடியவோர் சொன்னா நார்த்த
 முறைதர மொழிகின் நேஞால்.

ஆசிரியர்

7. கந்தன் பழனிப் பதிக்குமரன்
 கருணை பெறுசெண் பகக்கவீஞன்
 ஸமந்தன் எழுதா யுதப்பெருமாள்
 எனுநா வலர் கோன் வரமதனால்
 வந்த வடியே னவரிருதாள்
 வணங்கிப் புகல்வன் வடழூற்சோற்
 சேந்த மீறுவும் போடுஷ்டாருத்துச்
 செயுநா நார்த்த நீவிலக்கேய.

அளவயடக்கம்

8. கற்பநா இறுமைந் தர்க்கோர்
 பாடமா மென்னக் கற்ற
 விற்பன்னர் கொள்வ ராக
 டீவண்டுகொண் டடைசொற் கஞ்சிப்

பற்பல விருத்தந் தாழும்
பகர்ந்தவுந் தன்னா ரெண் தோர்
சொற்பல பொருள்வி எக்கம்
சொல் லீன னங்கதா ணாமே.

தமிழுரிச்சொற் பனுவல் பாயிரம்

கா-வார் வணக்கம்

1. முத்தமிழ் முதுநான் முறைப்பட நாடி
மெய்த்தமி முரிச்சொற் பாஜுவாரி விளப்புவன்
முத்தொலில் புரிய முதல்வன்
அத்தகு மாமல ரடியினை தொழுதே.

— இது தற்சிறப்புப் பாயிரம்.

அடக்கியல்

2. பஸ்புல முற்ற பயமறி யாதேன்
சில்புலங் கொண்டிது செப்பினா னேனும்
வெல்புல வாணர் விழுத்தமிழ் விருப்பால்
சொல்புலங் கொள்வர் தொழுண ராதே.

ஆக்கியோன்

3. பயன்மிகு முரிச்சொல் பகர்நூச பலவு
நயமுறத் தேர்ந்து நல்வகை நாடிப்
இறொழாழிச் சொற்களை தெளியாட நீக்கித்
தமிழுரிச் சொற்களின் ரதுபுகற் விளங்கப்
பைந்தமி முரிச்சொற் பனுவல் தந்தனன்
முதிர் புல மொளிர்மான் முஞ் நாவலனே.

பொது

4. தமிழ் நெறி வகையிற் றம்பொருள் படுநவும்
வழிவழித் தமிழக வழக்கிற் பயின்றவும்
தமிழூளக் கொள்வது தகுதி யாகும்.

மனி-இரத்தினம். இது வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும்
பொதுச்சொல். மன்னப்பட்டு எடுப்பது மனி என்க. மன்ன
னால் என்பது கழுவித்தூய்தாக்கல், புனைதல், செப்பமிடல்

எனப்பொருள்தருமாதவின் தமிழ்ச் சொல்லுமாம். கணவகல்வி என்னும் பொருளில் தமிழ்ச் சொல், கல்-பகுதி. பிறவும் இவைபோன்வன கான்க வட்டு. பிட்டு, கஞ்சி என்றாற் போல்வன தமிழ்நாட்டில் அடிப்பட்டு வழங்கி வருவனவாத வின் தமிழ்ச் சொற்களாம்.

5. தன் மொழி வடமொழி யிரண்டி லும் பொருள்வே நொன் நிய சொற்க ளான்டமிழ் மொழிக்கும் உரிய வாக லுணர்ந்து கொலே.

நாமம்-பெயர். புகழ் என்னும் பொருளில் வட சொல்லாம்; அச்சம் என்னும் பொருளில் தமிழ்ச் சொல்லாம். நயம்-நீதி, நயித்தல் என்னும் பொருளில் வடசொல்லாம், இனபம், நலம், சரம், அஞ்பு என்னும் பொருட்களில் தமிழ்ச் சொல்லாம் என்க,

6. எழில்வட நூல்களி னேற்புடை மொழிசில மொழி பெயர்த் தமைத்தனம் மொழிவளம் பெறவே.
7. இயல்புறு வழக்கிற் நமிழ்ச்சொ லருகிடத் தியற்றமிழ் மரசின் வடித்தனம் சில வே அருகல் - குறைதல், இல்லையாதல்.
8. தமிழி னின்று வடமொ ழிக்கட் சென்றன வெவ்வாஞ் செந்தமிழ் மொழி கீய.

கேளா (சேலன்), தீரமின (தமிழ்), க்ரமுக - (கமுகு) சீரா (கீரை) என்றாற்போல் எழுத்துத் திரிந்தும், குட (குடம்) பண (பணம்) என்றாற் போல எழுத்துத் திரியாதும் வடநூல்களில் வழங்குவன வற்றை வடசொற்கள் என்று மயங்கற்க. அவை தமிழ்ச் சொற்களேயாம் என்பது கருதிச் ‘செந்தமிழ் மொழியே’ எனத் தமிழைத் தமிழழனவே கூறலாயிற்று.

9. திகழ்தமிழ் மொழியி னின்றுவட மொழியிற் புகலுறு சொற்களைத் தகுநெறி நோக்கி வடசொல் லென்னார் தமிழெனக் கோடல் கடன் முறை தெரிந்து கற்கீரார் கடனே

- வட்டமொழி தமிழ்மொழி யெனுமிரு மொழிக்கும் பொதுவுற நின் தொரு பொருடரு சொற்கள் தமிழ்மொழிக் கேற்குந் தகுதியு முடைய.
 - அடிச்சொ லெண்றா யலமெந்துபல வடிவில் இயலவன் சொற்கள் பலவுள வவற்றுள் புதுவோர் தமக்குப் புலனுற வேண்டித் தொல்லோர் மரபிற் சொற்றனஞ் சிலவே.

அன்னம், அனிமை. அனுநம்; நிலா, நிலவு; விழைக்கு, விழைவு; முற்று, முயற்சி; விலகல், விலங்கல் என்று; தபோவ்வன காண்க. முன் னோரும் இம்முறை கடைப்பிடித்து ஸளர் என்பது ‘திவாகரம்’, ‘பிங்கலந்தை’ முதலியவற்றிற் கண்டு கொள்க.

- தொன்னெறி மரபு துணிதற்பொருட்டா வழக்கினு எருகின வழங்கின மேஜும் நடையியல் நோக்கி நவீலில் கடனே.
 - ஒருபொரு ணனவென வுரைதரு மொழிப்பொருட் டிரிபுந் தத்தமிற் சிறிதுள வாகும்.
 - ஒருபொருட் பல்பெய ருரைத்தன வற்றுள் வருபெயர்ப் பொருள் பட வருவன பிறவும் மருவிய நெறியின் வழங்குதன் மரபே.

'கறை மிடற்றோன்' என்பதில் 'கறை' என்பது கருணமையுநஞ்சுக்குறிக்கு மாதலால், 'கார்மிடற்றோன்,' 'நஞ்சணி மிடற்றோன்' என்பனவும் இறைவன் பெயராதற்குப் பொருந்தும் எனக் 'அழலாடி' என்பதெனாடு 'அனலாடி' என்பதொக்கும். 'புலித்தோலன், என்பதெனாடு 'உழுவை யுரியான்' என்பதொக்கும் சித்திரை மீனுக்கு அறுவை என்பதும் ஒருபெயராகலான், அறுவையொடு ஒருபொருளாவாகிய 'ஆடை', 'உடை' என்பனவும் அதற்குப் பெயராதல் ஒக்கும், வானும் விண்ணஞும் ஒருபொருளாயின், 'வானவர்' என்பதெனாடு 'விண்ணவர்' என்பதும் ஒக்கும். இவற்றுள், சில பகுர்ந்தனம். பகராதனவும் இயைபுதோக்கி அமைத்துக்கொள்ளப்படும்

- 15 ஒருபொருட் கொருசொல் வருவன வற்றுள் சிலகிளாந் தனம்பொரு பெரிதற் பொருட்டே.
- 16 ஒருபொருட் கொருபெய் ரூசைக்க வேண்டினும் பொருளது பெற்றி புல வேண்டினும் அப்பொருள் விளக்க மறையப் பெறுகிம்.
- 17 ஒருபொருட் பலசொலிற் பகரா தனவாய்ப் பலபொரு சொருசொலிற் பகர்ந்தன பலவும் அஞ்சிநி வழக்கேள வறிதல் வேண்டும்.
- 18 பொருளிட முதலா வருவன பெயர்கள் பண்பின் பெயராற் பகர நின்றுழி வகுபெயர் பலவிட மருவலும் முளதே
- 19 கூறிய கூறினும் குற்ற மின்னை வேறொரு பொருளை விளக்கு மாயினென் நோதிய நெறியின் னுரைத்தன வெல்லாம் ஏதமில் புலவ ஓர்ப்பது கடனே.
- 20 வடசொல் வன்றென வகுத்தற் பொருட்டுந் தமிழ்ச்சொல் வருதெறி தருதற் பொருட்டும் அடிச்சொற் காட்டி யமைத்தன வளவே.
- ‘வாரி’ என்பது ‘நீர்’ என்னும் பொருளில் வடமொழி யிலும் மழங்குமாயினும், தமிழ்க்கும் உரியதென்பது காட்டுதற் பொருட்டு, ‘வருந்தீர் மிகுதி வாரி’ என்றனம். வருதலை (அவ்வது நிருதலை) உடையது ‘வாரி’ என் பது இதனால் பெறப்படும் வாரி — அடிச்சொல்.
- ‘வரிபட வேய்ந்த மலையி னுறுப்பு’ என்றவிடத்து வரிவரி யாக அடுக்கப்படுதலையுடையது ‘வாரி’ என்பது பெறப் படும் ‘வரி’ என்பதன் நிரிபு வாரி என்பது.
21. ஒருபெயர்ப் பொருட்கப் பெயரே கூறின் வழக்கியன் மிகுதியின் வகுத்தனர் கோடல்.
- ‘வேய்தலும் வேய்தல்’ என வேய்தலுக்கு வேய்தலையும் பொருளாகக் கூறின், வேய்தலின் பெரும்பான்மை வழக்கியற் பொருளாகிய ‘முடல்’, ‘மறைத்தல்’, ‘மிடைத்தல்’

என் பணவே பொருளாகக் கொள்க 'வெறுப்பும் வெறுப்பே' என வெறுப்புக்கு வெறுப்பையே பொருளாகக் கூறின், பெரும்பான்மை வழக்கியற் பொருளாகிய 'உவர்த்தல்' என்பதே பொருளாகக் கொள்க.

22. உலகியல் வழக்கி னிலகுவ பலவும்
பிறப்பு சொல்லாய்ப் பிறங்குவ பலவும்
அருகிய வழக்கின் மருவிய பலவுந்
தக்க விடத்துத் தனிதூற் பாவிற்
கூறினாந் தேர்ந்து கொள்ளுதல் கடனே.

23. இடமும் பொருளும் மிடமும் பண்பும்
பண்பும் பொருளும் பண்புஞ் செயலும்
ஒலியும் பண்பு மொலியுஞ் செயலும்
இயைந்தொருங் கியதும் பொருள்படு மொழிகள்
பலவிடத் துறினுந் தொகுதிக் கேற்பக்
குறித்த பொருளுட் கோடல் வேண்டும்.

'கட்டில்' என்பது படுப்பதற்குரிய இடமுமாகும், பொருளுமாம். எனவே, இடப்பெயர்த்தொகுதியிலோ பொருட்பெயர்த் தொகுதியிலோ அவ்விரண்டிலுமோ கொள்ளப்படலாகும் இடப்பெயர்த் தொகுதியில் வரின் இடமாகவும் பொருட்பெயர்த் தொகுதியில் வரின் பொருளாகவும் கொள்ளப்படும். பிறவும் இவ்வாறு காணக.

'பரப்பு' என்பது பரந்த இடத்தைக் குறிக்கின் இடமாம். பரந்த தன்மையைக் குறிக்கின் பண்பாம். 'பச்சை' என்பது பசுமையைக் கருதின் பண்பாம். பசுமணியைக் கருதின் பொருளாம். 'சினத்தல்' என்கினு சினத்தைக் கருதின் பண்பாம். சினக்குஞ் செயலைக் கருதின் தொழிலாம். இது தொழிற் பண்பு 'அழைத்தல்' என்பது அழைப்பொலியைக் கருதின் ஒலிப்பெயராம். அழைக்குஞ் செயலைக் கருதின் செயல்பற்றிய பெயராம்.

24 வடசொற் பலவுந் தமிழிடைப் புகுத்தல்
வேண்டா விடத்தும் வேண்டு மென்னுங்
கருத்துடை யவர்க்கு வருத்தந் தரினுஞ்

செந்தமி முழுகிற் நினைப்பவர் தமக்கிப்
பனுவல் பெருமகிழ் பயப்ப தாமே.

25. சொற்றன வெல்லாங் கற்றவர் செய்யுளில்
பொருள்சிறி தகன் று பொருந்தலு மியல்பே.
26. உறுபொருட் பொதுமையி சௌருபொருட் பலசொலைன்
ருரைத் தன வெல்லா முணர்வுற நோக்கின்
செப்பிய பொருளிற் சிற்துவேறு படுமே
27. இன்னிடத் தின்னசொ வியைபுடைத் தென் று
முன் னி வழங்கன் மொழிமர பாகும்.
28. உலகியன் மொழிக ஓளாவில் வாகவின்
செய்யு குரியள உச்சிபுமிக் நூலே.

நிகண்டுகளில் பொருட்பாகுபாடு

தூமிழ் நிகண்டுகளுக்கு எல்லாம் தாயாய்த் திகழ்வது திவாகர நிகண்டு. திவாகரர் தெய்வப்பெயர் முதலாகப் பன்னிரண்டு தொகுதி யாகத் தம் நிகண்டினைப் பாகுபடுத்தியுள்ளார்; ஒவ்வொரு தொகுதி யிலும் சேரத்தக்க பொருள்கள் எவ்வெய்தவை என்பதையும் ஆராய்ந்து கண்டனர். மேலும், அப்பொருள்கள் பற்றிய உலகவழக்குச் செய்யுள் வழக்குகளை ஆராய்ந்து அறிந்த நுண்ண நிலீன் துணையால் அவற்றின் பெயர்களையும் ஒருங்கு தொகுத்துத் தருகின்றார். பற்பல பொருளுக்குமுரிய பெயர்களைத் தொகுத்துக்கூறுமிடத்து முன்னையோர் கூற்று இது என்று சுட்டிச் செல்வதை நூல் முழுமையிலும் அங்கஷ்டிக் காணலாம். ‘அறைவர்’ ‘இசைப்பர்’ என்று இவ்வாறு பொதுப்படச் சுட்டிச் செல்வது ஒருவகை இன்னும் சில இடங்களில், ‘புகன்றனர் புலவர்’ ‘நவின்றனர் புலவர்,’ ‘விளம்பினர் புலவர்’ என்று புலவர் மரபு இதுவாகும் என்றும் எடுத்துரைக்கின்றார். ‘முந்தையோர்’, ‘மதிநூற் புலவர்’ என்றும்கூட முன்னோர் கருத்துகளை நினைவு கூர்ந்து குறிப்பிடுகிறார். *

இங்கே இவர் சுட்டிக்கூறும் முந்தையோர் தொல்காப்பியர் முதலாக வரும் இலக்கிய இலக்கணம், இசை, நாடகம், மற்றும் அறிவியல்

* திவாகரத்துள் வரும் முந்தையோரைக் குறிக்கும் சொல். தொடர்களாவன். அறைவர், இசைப்பர், என்ப, என்மனார் புலவர், கருதுவர், கூறுவர், செப்புவர், நவின் மனர்புலவர், நவின்நிலீனர், நிகழ்த்தினர், புகன்றனர் புலவர், மதிநூற்புலவர், முந்தையோர், வஸ்யார், விளம்பினர் புலவர்.

துறைகள் ஆகியவற்றில் நூல்கள் செய்தனதித் த ஆவாறோர்களை யெல்லாம் கருதுவதாகக்கொள்ளலாம். திவாகரர் மரபினை ஒட்டடி யேதான் பின்னால் வந்த நிகண்டு நூல்களும் அமைகின்றன. பின்னை யோரும் திவாகரரை அடியொற்றிப் பல இடங்களில் முந்தையோர் வழிக்கு எனச் சுட்டிக்காட்டும் மரபினை கீழ்க்கொண்டுள்ளனர். தெய் வப்பெயர், மக்கட்பெயர் முதலிய ஒவ்வாரு தொகுதியிலும் திவாகரரின் அமைப்பினை அடிநிலையாகவைத்தே தான் ஏனையோரும் சென்றுள்ளனர்.

திவாகரரை அடுத்து வந்தவர் பிங்கலர். திவாகரரின் புதல்வர் என்றே இவரைக் குறிப்பிடுவர்.

‘செங்கத்திர் வரத்தால் திவாகரர் பயந்த பிங்கல முனியெனத் தன்பெயர் நிறீதி’

என்பது பிங்கல நிகண்டின் சிறப்புப்பாயிரம். இன்னும் சிலர் ‘பயந்த என்பதுகொண்டு திவாகரரின் மாணாக்கர் இவர் என்பர். எவ்வாறு கொள்ளினும் திவாகரரை அடுத்து அவர் செய்ததுபோலவே நூற்பாவி னால் தமிழ் நிகண்டு நூலைப் பிங்கலர் இயற்றியுள்ளார் என்பது தெளிவு திவாகர நூற்பாக்களை அடியொற்றியும் பிங்கல நிகண்டிற் பல நூற்பாக்கள் உள்ளன. என்றாலும் தொகுதிகளை அமைக்கும் முறையில் சுற்று வேறுபட்ட முறையில் பத்துத் தொகுதிகளாகப் பிங்கலர் கொள்வர். அங்கங்கே சிற்சில மாறுதல்களையும் விரிவையும் பிங்கலர் மேற்கொண்டாலும் மொத்தத்தில் திவாகரத்தைத் தழுவி யதே அவருடைய நூல் என்பது நன்கு விளங்கும்

பிங்கலருக்குப் பின்வந்த நிகண்டாசிரியர்களுள் கைலாச நிகண்டு சூளாமணி இயற்றிய கைலாசம் என்பவர் மட்டுமே பிங்கலரின் அமைப்பு முறையைத் தழுவி நூல் செய்திருப்பாகத் தெரிய வருகிறது. கைலாச நிகண்டு முழுமையாய் அச்சிடப்படாத நிலையில் இரண்டாற்குமுன்ன ஒப்புமைகளைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. இவ்விருவரைத் தவிர ஏனையோர் எல்லாம் திவாகரரின் தொகுதி அமைப்பு முறையையே தழுவியுள்ளனர்.

திவாகரர் இயற்றிய திவாகரத்துன் பன்னிரண்டு தொகுதிகள் உள்ளன அவையாவன :

1. தெய்வப்பெயர்த் தொகுதி

2. மக்கட் பெயர்த் தொகுதி

3. விலங்கின் பெயர்த் தொகுதி
4. மரப்பெயர்த் தொகுதி
5. இடப்பெயர்த் தொகுதி
6. பல்பொருட் பெயர்த் தொகுதி
7. செயற்கைவடிவப் பெயர்த் தொகுதி
8. பண்புபற்றிய பெயர்த் தொகுதி
9. செயல்பற்றிய பெயர்த் தொகுதி
10. ஒளிபற்றிய பெயர்த் தொகுதி
11. ஒருசொல் பல்பொருட்பெயர்த் தொகுதி
12. பல்பொருட் கூட்டத் தொகுபெயர்த் தொகுதி

இவ்வாறே உரிச்சொல் நிகண்டு பாரதிதீப நிகண்டு, சூடாமணி நிகண்டு ஆகியவையும் பன்னிரண்டு தொகுதி கொண்டனவாய்த் திவாகரர் நூற்பொருளை ஒட்டிய அடைவிலேயே அமைந்துள்ளன. முதல் தொகுதியைத் ‘தேவப்பெயர்த்தொகுதி’ என உரிச்சொல் நிகண்டும் சூடாமணி நிகண்டும் குறிப்பிடுகிறது. இப்பெயர் தெய்வப் பெயர்த் தொகுதிக்கு மாற்றுப் பெயர்க்கு தவிர பொருளுவேறுபாடு எதுவும் இல்லை.

சுயாதர நிகண்டு பொருட்டாகுதிகள் ஒவ்வொன்றையும் ‘தெய்வப் பெயரியல்’ என்றாற் போல ‘இயல்’ என்னும் பெயரால் சுட்டியுள்ளது. திவாகரத்தில் ஐந்தாவதாக வைக்கப்பெற்றுள்ள இடப்பெயர்த்தொகுதி யை இவர் இரண்டாவதாக வைத்துள்ளார். பன்னிரண்டாவதான பல பொருட்கூட்டத் தொகுபெயாத் தொகுதி இந்நூலுள் இல்லை. ஏனைய தொகுதிகளின் பொருள்களிலும் முந்திய திவாகரர் முதலி யோருக்கு மாற்றுபட்டில்லை.

‘வளர்ந்த முதலூல் வழிநூல் வழிக்கென்று மற்றவையும் அளங்து சிறியோரநியும் படிபெறி யோர்களால் தளர்ந்தன நீக்கி யுரித்தாய் சொல்லலைத் தமிழ்ப்படுத்தான் கிளர்ந்த பெரும்புகழ்ச் சோழீசன் தேவைக் கெயாதூரனே’

என்னும் பாயிரப் பகுதியால் (2) இவர் முதனால் வழிநூல்வழித் தம் நிகண்டை ஆக்கியுள்ளமை தெரியவரும். இங்கே இவர் குறித்த முதனால் திவாகரமும், வழிநூல் பிங்கலம், உரிச்சொல் ஆகிய நிகண்டு களும் ஆதல் வேண்டும். இந்நிகண்டு பெரிதும் திவாகரத்தை தழுவிச் சொல்லுகிறது. மொத்தத்தில் பதினொரு தொகுதிகள் கொண்டது இந்நால். கட்டளைக்கலித்துறைப்பாவாலாகிய இந்நிகண்டு நூலில் பாடல்களை அந்தாதித் தொடை அமையச் செய்திருப்பது தொடர்ந்து மனப்பாடம் செய்வார்க்கு எளிதாகும்.

கயாதரத்தைப்போலவே பதினொரு தொகுதிகொண்டு அமைந்துள்ளது ஆசிரிய நிகண்டு.

' ஏரா சிரியநிகண் டெண்ணுமீ ரைந்தொன்று
 சீரார் தொகுதியதாச் செப்புதற்கே - ஓராரைச்
 சேரானைச் சேர்ந்தாரைச் சேரும் வினையகற்றுவ
 காரானை மாமுகன்றாள் காப்பு'

என நூல் முதலில் வரும் காப்புச் செய்யுளில் ஆசிரியர் ஆண்டிபுலவர் பதினொரு தொகுதி கொண்டதாகவே தம் நூலை ஆக்குவதாகக் குறித்துள்ளார்

முந்துளை திவாகரம் பிங்கல நிகண்டுசீர்
 முந்துகாங் கயனுரிச்சொல்
 முறைபெறு கயாதரம் பகருமக ராதியிவை
 முற்றுமொன் றாய்த்தி ரட்டி
 இங்கிலங் தன்னுளோ ரெவருமறி யும்படிக்
 கெண்ணியா சிரியத்தினால்
 இயம்பிய நிகண்டுமுறை றறிநன்னூல் முறைமையும்
 இண்டுமே செய்துவைத்தேன்' (பாயிரம் - 1)

என்னும் பாயிரப் பகுதியால் திவாகரம், பிங்கலம், உரிச்சொல், கயாதரம், அகாதி நிகண்டு என்னும் ஜூந்து நிகண்டுகளுக்கும் பின்வந்தது ஆசிரிய நிகண்டு என்பது தெரியவரும் மேஜும் இந்நூலில் திவாகரம் போலத் தொகுதியடைவு கொண்ட மையையும் பின்வரும் பாயிரப் பகுதி தெளிவுற விளக்குகின்றது.

‘ என்னருங் தெய்வமது முதலிரண்டாவ
 தெழின்மக்கள் மூன்றாவது
 விலங்கிட்டு நாலாவது மரங்களைந் தாவதிட
 மிருமுன்று பல்பொருட்டின்
 நன் ஞாமே மாவது செயற்கை யெட்டாவது
 நயந்தபன் பொன்பதுசெயல் ,
 நவின்றபத் தொலியாழிவு பதினொன் ரெனுங்தொகுதி
 நாட்டித் திவாகரம் போல்
 மண்ணுளோ ரறியப் பகுத்தனன்.’ (பாயிரம்-2)

திவாகரம்போல் நாட்டியவராகிய ஆண்டிப் புலவா பத்துத் தொகுதிக்குமேல் ‘ஒழிவு’ என்று குறிப்பிடுகிறார். இதிலிருந்து திவாகரர் நூலிலுள்ள 11, 12 ஆம் தொகுதிகளை இவர் பதினொன்றாந் தொகுதியாகச் சேர்த்து அமைத்துள்ளனகாதல் வேண்டும். எனக் கருதலாம் இந்நூலுள் முதல் 8 தொகுதிகளை அச்சில் வெளிவந்துள்ளன ஏனைய பகுதியினும் கிடைத்து அச்சில் வெளிவந்தால்தான் எட்டுத் தொகுதிக்கு சீமல் இவர் நூல் அமைந்துள்ள நிலை தெரிய வாய்ப்புண்டு.

பின்னால் வந்த பொதிகை நிகண்டிலும் அண்மையில் உருவாய் வெளிவந்துள்ள தமிழுரிச் சொற்பன்றுவலிலும் பல்பொருள் கூட்டத் தொருபெயர்த் தொகுதி இல்லை. ஏனைய பதினொன்றையும் பத்துத் தொகுதிகளில் இவன்விருவுரும் அடக்கிக் கொண்டுள்ளனர் பொதிகை நிகண்டுப் பாடவகளும் கயாதரத்தைப்போல் அந்தாதியாய் உள்ளன.

பொதிகை நிகண்டு இயற்றிய சாமிநாத கவிராயர் திவாகரம் 6, 7 ஆம் தொகுதிகளில் வரும் பொருள்களை ஒன்றாயினைத்து, ‘இயற்கை செயற்கைப் பல் பொருட் பெயர்த்தொகுதி’ என்று ஒரு தொகுதியாககியுள்ளனர். இதனால் இந்நூலுள் பத்துத் தொகுதிகள் அமைந்தன. செயல்பற்றிய பெயர், ஒலிபற்றிய பெயர் என்பவற்றைத் திவாகரர் 9, 10 தொகுதிகளாகக் கொண்டிருக்க இவர் தலைமாறி ஒலி, செயல் ஆகிய வற்றை முறையே 8, 9 ஆகக் கொள்வர். என்றாலும் அவ்வத்தொகுதிப் பெயர்களும் பொருளாடைவும் பெரும்பாலும் திவாகரம் போலவே அமைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் தமிழுரிச்சொற்பலுவல் இயற்றிய மாண்முருக நாவலரும் பல்பொருட் கூட்டத்தொருபெயர்த் தொகுதியைத் தனிப்படக் கொண்டிலர். பிங்கலனித்துண்டு, பொதிகை நிகண்டு போலவே இவரும்

பத்துத் தொகுதி கொண்டுள்ளார். செயற்கை வடிவப்பெயரோத் தனி யாகக் கொள்ளாது பல்பொட்டபெயருடன் அதனையும் அடக்கி 5-ஆவது தொகுதியாக வைத்துள்ளார். திவாகரத்தில் 5-ஆவதாகக் காணப்படும் இடப்பெயர் இந்நிகண்டில் 6 - ஆவதாக வருகின்றது. மேலும், செயல் பற்றிய பெயர் என ஏனைய நிகண்டுகள் கூறியதனைத் 'தொழிற் பெயர்' என்னும் பெயரால் இவர் தனித்தொகுதியாக்கியுள்ளார்.

ஒதுபொருட்பல்பெயர் உரைக்கும் நிகண்டுகளுள் இன் னும் எஞ்சியவை பிங்கல நிகண்டும். நாமதீப் நிகண்டுமாகும். இவ்விரண்டும் பொருள்களைப் பாகுபடுத்திய முறையில் சிற்சில மாறுபாடுகள் உண்டு. திவாகரர் உரைத்த பொருட்பாகுபாட்டுக்குரியவற்றை யே வேறொரு வகையில் இவ்விருவரும் முறைப்படுத்துவராயினர்.

தெய்வப்பெயர்த் தொகுதியில் திவாகரர் விவரித்துள்ள பொருள் களைப் பிங்கலர் வான்வகை, வானவர் வகை என்று இரண்டாகப் பிரித்துள்ளார் ஜூயர்வகை என இவர் உரைக்கும் மூன்றாவது பிரிவுச் செய்தி திவாகரம் மக்கட்பெயர்த் தொகுதியில் உள்ளது. மேலும், அச்சிட்டுள்ள பிங்கலநூல்களில் இந்தத் தொகுதி பெரிதும் ஜூயத்திற் கிடமாயுள்ளது. முதல் 10 நூற்பாக்களே இப்பெயருக்கு இயைபுடையன. ஏனைய எல்லாம் திவாகரத்தின் 12-ஆம் தொகுதியில் இடம் பெற்றுள்ள தொகைப்பெயர் விளக்கமாகும். இது ஜூயர்வகையுள் கலந்து அச்சாகியிருப்பது எடுளின் பிறழ்வினாலா என்பது ஆராய்ந்து துணியவேண்டிய ஒன்றாகும். திவாகரத்துள் இரண்டாவதான மக்கட்பெயர் பிங்கலத்தில் ஜூந்தாவதான 'ஆடவர்' வகையுள் தரப்படுகிறது. திவாகரத்துள் ஜூந்தாவதாய் இடம் பெற்ற இடப்பெயர்த் தொகுதி இந்தாலுள் நான்காவதாக 'அவனிவகை' என்று வைக்கப்பெற்றுள்ளது.

'அனுபோகவகை' எனப் பிங்கலத்துள் காணப்படும் 6-வது பகுதி திவாகரத்துள் 6,7-ஆம் தொகுதிகளாக வரும் பல்பொருட் பெயர், செயற்கை வடிவப் பெயர்த் தொகுதிகளில் தரப்பட்டுள்ள பெயர்களே. இந்த அனுபோக வகைப்பகுதியை உணவின்வகை தொடக்கமாக இல்லணிவகை ஈராக இருப்பது வகைகளாகப் பகுத்துத் தந்துள்ளார். இது பொருட்பாகுபாடுபற்றிய ஒருதெளிவான விளக்கமாகவும் இந்நிகண்டில் உள்ளது. முதற்கண் உண்பன, அஸிலன, உடுப்பன, பூச வன, சூட்டுவனவற்றின் வகைகள் உள்ளன. இறுதியாக வைக்கப் பட்டுள்ள இல் லணிவகை இரண்டாவதான பூணின் வகையை

அடுத்து வருதல் பொருத்தமாகும். பூணின் வகையை அடுத்து இரத் தினவகை, உலோகவகை ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. அடுத்து இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் பற்றிய விளக்கங்கள் 8, 9, 10-ஆம் வகைகளாகத் தரப்பட்டுள்ளன. இதன்பின் 11 முதல் 19 வரை யுள்ள எல்லாம் பண்டகள் பற்றிய செய்திகளை மிகு தியும் கொண்டுள்ளன.

பண்புபற்றிய பெயர், செயல்பற்றிய பெயர், ஒலி பற்றிய பெயர் எனத் திவாகரத்துள் வரும் 8, 9, 10-ஆம் தொகுதிகள் பிங்கலத்தில் ‘பண்பிற்செயலின் பகுதிவகை’ என ஏழாவதாக இடம்பெறுகிறது. இந்த ஏழாவது பிரிவின் உட்மிரிவுகளாக 12 வகைகள் உள். உள்ள நல்ல வகை, உள்ளத்தின் நீயவகை என்பன உள்ளப்பண்பு செயல் பற்றிய பெயர்களை விளக்குவன. அடுத்து மெய், வாய், கண், மூக்கு, செவி, ஆகிய ஐம்பொறிபற்றிய பண்பு செயல்கள் காணப்படுகின்றன. இதன்பின் கைவகை காலவகை என்பன உள். இருதியில் முயற்சி வகை, அளவின் வகை, காரணவகை பல் பொருள் வகை என்னும் நான்கும் அமைந்துள்ளன.

திவாகரத்துள் 3,4 ஆம் தொகுதிகளாகவுள்ள வீலங்கின் பெயர், மரப்பெயர் ஆகியவை பிங்கலத்தில் மாப்பெயர் வகை மரப்பெயர் வகை, என 8, 9 ஆம் தொகுதிகளாய் உள்ளன. மாப்பெயர்கள் புள் வகை, வீலங்கின் வகை, பாம்பின் வகை சலசரவகை என நான்கு வகைப் படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. வீலங்கின் வகையில் அவை பற்றிய ஆண்மரபு பெண்மரபு, பின்னளமரபுகளும் வீளக்கப் பட்டுள்ளன மரப் பெயர் வகையில் மரம், செடி, கொடி, புல், பூண்டு, அவற்றின் பூ, காய், கனி, விதை எல்லாம் இடம்பெற்றும் அவற்றைத் தனித்தனிப்பகுதி யாகப் பிங்கலர் பிரித்திலர். இப்பகுதியையும் மரவகை, செடிவகை, மருந்துவகை, மரவுறுப்புகள், கொடிவகை, நறுமணமரவகை, பூவகை, தானியவகை, புல்வகை. நீர்த்தாவரவகை என்ற அளவில் முறையே வகைப்படுத்தலாம்.

திவாகரம் 11-ஆம் தொகுதியான ஒருசொல் பல்பொருள் உரைக்கும் பகுதி பிங்கலத்தில் 10-ஆவதான இருதித் தொகுதியாய் உள்ளது. இவ்வாறாகப் பிங்கலத்தில் ஓரினப்பொருள்கள் ஒருங்கு தொகுத்து வகைப்படுத்திக் கூறும் பாங்கு காணப்படுகிறது.

நாமதீப் திகண்டு இயற்றிய சிவ காங்பிரமணியக் கவிராயர் ஒரு பொருட் பல்பெயர்களை மட்டுமே எடுத்துத் தொகை வகைப்படுத்தித் தம் நூலை அமைத்துள்ளார் பெரும் பிரிவைப் ‘படலம்’ என்றும் அதனுள் வரும் சிறுபகுதிகளை ‘வர்க்கம்’ என்றும் கூறுப்படுத்தியுள்ளார் உயர்தினை, அஃநிலை உயிர்ப்பெருள் அஃநிலை உயிரில் பொருள், அவ்விருதினைகளின் குணம் என்னும் நான்கு பெரும் பிரிவுகள் இந்திகண்டில் உள்ளன. முதற்பிரிவாகிய உணர்தினையைப் படலத்தில் தெய்வ வர்க்கம், மாணிட வர்க்கம் என இரு பகுதிகள் உள்.

அஃநிலையைப் பொருள்களையைப் பொறுத்தவரையில் அஃநிலை யுயிர்ப்பொருட்படலம், அஃநிலையுயிரில் பொருட்படலம் என இரு பெரும் பிரிவுகள் உள்ளன முன்னதில் நாற்காலுயிர்ப்பொருள் வர்க்கம், பறவையுயிர்ப்பொருள் வர்க்கம், ஊருயிர்ப்பொருள் வர்க்கம், நீர் வாழுயிர்ப்பொருள் வர்க்கம். தாபரவுயிர்ப்பொருள் வர்க்கம் என ஐந்து கூறுகள். பின்னதிலும் ஐந்து கூறுகள் காணப்படுகின்றன அவையாவன: இயற்கைப்பொருள் வர்க்கம், செயற்கைப்பொருள் வர்க்கம், இடவர்க்கம், காலவர்க்கம், சினைவர்க்கம் என்பனவாம்.

உயிர் உயிரில் பண்புகளை விளக்கும் நான்காவது பெரும்பகுதி குணநாமப்படலம் என்பது. இதனை உயிர்ப் பொருள் குணவர்க்கம் உயிரில்லாபொருட் குணவாக்கம் என இருபகுதிகளாகப் பிரித்துள்ளார். இவற்றுள் உயிர்ப்பொருள் குணவர்க்கம் மனக்குணவர்க்கம், வாக்குக் குணவர்க்கம், செயற்குணவர்க்கம் என மூவகையாகப் பகுக்கப்பட்டுள்ளது ஆகவே, குணநாமப் படலத்தில் நான்கு வர்க்கங்கள் இடம்பெறுதல் காணலாம்.

நாமதீப் திகண்டில் ஒருபொறுட்பல்பெயர் உயர்தினை அஃநிலை வகைப்பட்ட பல வேறு வர்க்கங்களாகப் பிரித்துள்ளமையை நோக்கி னாஸ், பொருள்களை வகைப் படுத்துவதில் ஆசிரியர் கொண்டுள்ள ஆய்வுத்திறம் தன்கு புணராகும் இவர் தம் பொருட்பாகுபாடு சிந்தனைக்கு விருந்தாய்ப் பொருள்களைப் பற்றிய தெளிவான வரையறையும் கொண்டுள்ளது நிகண்டு ஆய்வில் இவர் செய்துள்ள பாகுபாட்டுமுறை நல்ல வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

நாமதீப் திகண்டில் வகுத்துக் காட்டப்பெற்ற பெயர்ப்பாகுபாடுகள் எல்லாம் திவாகரர் முதலியோர் பகுத்துக் காட்டிய பொருள்களின் அடிப்படையில் அமைந்தனவே திவாகரத்தின் முதலிரண்டு

தொகுதிகள் உயர்தினைப்படலத்தில் அடங்கியிருக்கின்றன. மக்கட் பெயர்த் தொகுதியில் மாந்தரின் உறுப்புகளுக்குரிய பெயர்களும் திவாகரத்துள் காணப்படும். மக்கள் உயர்தினையாயினும் அவர்தம் உறுப்புகளைத் தனித்தெண் ஜூம் போது அஃறினையேயாம். அதனால் நாமதீப் நிகண்டின் மூன்றாவது படலத்தின் இறுதி வர்க்கமாகிய சினை வர்க்கத்தில் அவை காணப்படும்.

தெய்வப் பெயர்த் தொகுதியில் காலவகைப் பெயர்களும் திவாகரம் முதலியாற்றில் காணப்படும். காலம் சொல்வகையால் அஃறினையாயிப் பொருள் வகையில் உயர்தினையாகப் பேசற்றப்படுவது தொல் காப்பியர் விளையாக்கப் பகுதியில், காலம், உலகம், உயிர், உடம்பு முதலியவற்றைத் தனியொரு நூற்பாவில் எடுத்துக்காட்டி இவை சொல்வகையால் பால்பிரித்துணரப்படாவிட்டனும் உயர்தினை மேலன என்று எடுத்துக்காட்டுதலும் ஈண்டுக் கந்தத்தகும். எனவே, காலம் பற்றிய பெயர்களைத் தெய்வப் பெயர்த்தொகுதியில் அவர் இனைத் துள்ளார். நாமதீபத்தின் மூன்றாம் படலத்தில் ‘காலவர்க்கம்’ தனியாக வைக்கப்பட்டுள்ளது.

அஃறினை உயிர்ப்பொருட் படலப்பகுதியில் திவாகரம் முதலிய நிகண்டுகள் வகுத்துக் காட்டும் வீலங்கின் பெயர், மரப்பெயர்கள் இடம் பெறுதல் காணலாம்

அஃறினை உயிரில் பொருட்படலத்தில் இயற்கைப்பொருள் வர்க்கம், செயற்கைப் பொருள் வர்க்கம் என வரும் இருபகுதிகளும் திவாகர் முதலியோர் தரும் பல்பொருட்பெயர், செயற்கை வடிவப்பெயர்களை விளக்குவனவாம். ஆப்படலத்தில் வரும் ‘இடவர்க்கம்’ என்ன நிகண்டுகளில் இடப்பெயர்த் தொகுதியாக வரும் பகுதியேயாம்.

திவாகரம் முதலிய நிகண்டுகளில் காணப்படும் பண்புபற்றிய பெயர், செயல்பற்றிய பெயர் என்னும் இரண்டு தொகுதிப் பொருள்கள் இந் நிகண்டின் குணநாமப் படலத்தில் அடங்கிவிடுகின்றன.

இவ்வாறாக ஒப்பிட்டுப் பார்த்தோமானால் திவாகர் முதலியோர் ஒருபொருட் பல்பெயர் பற்றி அமைத்த தொகுதிகளில் உள்ள பொருள்களையே நாமதீபம் தொகை, வகை, விரியில் மாற்றி உயர்தினை அஃறினை என்னும் இருபேரச்சில் அமைத்துத் தந்துள்ளது என்பது விளக்கமாகும். நிகண்டுப் பொருள்களைத் தெளிவுபடுத்தி விளக்கும் வகையில் நாமதீப் நிகண்டு இயற்றிய சிவசுப்பிரமணியக் கவிராயர் ஒரு புதுநெறி கண்டவர் என்னும் போற்றுதலுக்குரியவராவர்.

நிகண்டுகளில் ஒருசொற் பலபொருட் பகுதி

இனி, ஒருசொல் பலபொருள் தரும் நிகண்டுகளின் அமைப்பு ஒப்புமைகளைக் காணபோம். நிகண்டுகளில் ஒரு சொல் பல பொருள் தரும் பகுதி சொற்பொருள் தெரிவதற்கு மிகவும் துணை செய்யும் பகுதி. இந்தப் பகுதியை திவாகரரும் பிங்கலரும் தொல்காப்பிய உரி யிலின் அமைப்பில் ஒருவகை எதுகைமுறை தழுவி நூற்பாவால் செய்தனர். ஆசிரியர் அமைத்த முறையை இந்நூலைப் பதிப்பித் தவார்கள் மேற்கொள்ள தொழிந்தனர். அகாதுமிழுறை வழக்கத்திற்கு வந்த மிற்காலத்தில் திவாகரம் பதினொன்றாம் நிகண்டுப்பகுதியை ஆதியிற் பொருள், அந்தத்துப் பொருள் என இருக்குப்படுத்து அமைத்தனர். இவ்விறு கூறுகளிலும் சொற்களை அகாது முறையில் அமையாறு கொண்டு நூற்பாக்களை மாற்றித் தந்தனர். இம் மாற்றம் கி. பி. 1702-ஆம் ஆண்டுக்கு முன்பே நிகழ்ந்தது. எனவே, திவாகரர் அமைத்த முறை மாறி இப் புதுமுறைப்படியும் ஏடுகள் அமையலாயின. இம் முறையையே திவாகரப் பதிப்பாசிரியர்கள் பின் பற்றி வந்துள்ளனர். திவாகரப் பதினொன்றாம் தொகுதி முற்றுமே சொற்களை அகா வரிசையில் கொண்டு நூற்பாக்களை மாற்றி அமைத்த முறையும் எட்டுப்பிரதியில் காணப்படுகிறது.

பிங்கல நிகண்டை முதல்முதல் பதிப்த சிவன்பிள்ளை ஒரு சொற் பல் பொருள் வகையான பத்தாம் தொகுதியை ஆசிரியர் அமைத்த முறையில் பதிப்பித்திலர். சொற்களை அகாது முறையில் கொண்டு அதற்கெற்ப நூற்பாக்களை மாற்றி அமைத்து அகாவர்க்கம் முதல் வகரவர்க்கம் ஈராகப் பத்துப்பகுதிகளாக அச்சிடலாயினர். இந்த இரு நூல்களிலும் பதினொன்றாம் தொகுதியாகிய ஒரு சொற் பலபொருள் ஆசிரியர் அமைத்த முறையில் இதுவரை அச்சிடப்பெறவேயில்லை.

அகாது முறையிலே இரேவணாசித்தர் 1594-ல் ‘அகாது நிகண்டு’ எனப் பெயரிய ஒருசொல் பலபொருள் விளக்கநூலைத் தந்துள்ளார் இதில் ஒவ்வொரெழுத்திலும் ஒருபொருள் முதல் 46 பொருள்கள் வரை முறையே விளக்கம் தரும் நிலை உள்ளது முதலெழுத்து அகாவரிசையே தவிர அகாது முறையை முழுமையாய்த் தழுவியமைந்த தன்று இந்நூல். திவாகரம், பிங்கலம் போன்று நூற்பாவால் அமைந்தது இந்நிகண்டு நூல். இதனை ‘இரேவணாத்திரியர் சூத்திரம்’ என்றும் ‘குத்திரவகாதி’ என்றும் எடுகள் குறிப்பிடுகின்றன.

இது போன்று நூற்பாவில் அமைந்த ஒரு சொல் பலபொருள் விளக்க நூல் பின்னாளில் வந்த பொதிகை நிகண்டின் இரண்டாம்

பாகமாகும். இதில் அகாதி முறை பெரும்பகுதியிலும் தெளிவுற நன்கு அமைந்துள்ளது. அகாவர்க்கம், ஆகார வருக்கம் என எழுத்து வருக்கம் மாறும்போது வருக்கம் கட்டும் தலைப்பும் காணப்படுகிறது.

நூற்பாலினாலியின் நமிழுரிச் சொற்பனுவவில் ஒரு சொல்லல் பொருள் விளக்கும் சொற்களை அகாதி முறையில் கொண்டு விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

நூற்பா அமைப்புடைய நூல்கள் மனப்பாடம் செய்வதற்கு எளிதல் என்று கண்டு எதுகைமுறையில் சொற்களை அமைத்து, விருத்தப் பாலில் சொற்பொருள் விளக்க முற்பட்டார் குடாமணி நிகண்டு இயற்றிய மண்டலபுருடர், கரம் முதல் னகரம் சநாகப் பதினெட்டு எழுத்துகளும் எதுகையால் அமைய இவர்தம் சொற்பொருள் விளக்கப் பகுதி உள்ளது. இம்முறையில் பின்னாளில் கண்தூர் வேதகிரி முதலியார் குடாமணி நிகண்டன் 310-பாடல்களுக்கு மேலாகப் புதிய சொற்பொருள்கள் பற்றிப் பாடி 583 பாடல்களில் ஒரு நூலை ஆக்கினார். இது அவர் பெயரால் 'வேதகிரியார் குடாமணி' என வழங்கும்.

மண்டலபுருடனின் எதுகைமுறை அமைப்பில் சொற்பொருள் விளக்க நூல்கள் பின்னாளில் பல வந்துள்ளன. அரும்பொருள் விளக்க நிகண்டு, பொதிகை நிகண்டு நானார்த்தத்திரை என்பன எதுகை முறை தழுவிய விருத்தப் பாலினால் இயன்ற நூல்களாகும்.

வேண்பாலில் அமைந்த உரிச்சொல் நிகண்டு, கட்டளைக்கல்தி துறைப் பாலினாலான பாரதீபம் ஆகியவற்றில் ஒருசொல் பல பொருட்பெயர் விளக்கமும் அவ்வப்பாவகையிலேயே அமைத்து காணப்படுகிறது.

எதுகைமுறை அமைப்பில் நூற்பாலில் அமைந்த இச்சொற் பொருள் விளக்கப்பகுதி, விருத்தமுறைப்பாடங்களில் எதுகை அமைப்புக் கொண்டதாய் வளர்நிலையுற்றுள்ளது. அகாதி அமைப்பும் ஒருசார் பெருகி வந்துள்ளது.


அகாதி முறை பெருகி வரும் இந்நாளில் எல்லா நிகண்டுகளின் சொற்பொருள்களையும் அகாதி முறையில் அமைத்துக் கொண்டால் தான் எளிதில் சொற்களின் நிகண்டுப் பொருள்களை அறிதல் கூடும். இத்தகைய ஒர் நிகண்டு அகாதி தோற்ற வேண்டுமாயின் எல்லா நிகண்டுகளுமே தனித்தனி அகாதினஞ்சடன் தெளிவுறப் பதிப்பிக்கப் பெறல் வேண்டும்.

அட்டவணை

நிகண்டுகளில் பொருப்பாகுபாடு

திவாகரப் பொருப்பாகுபாடு

பொருள்



நிகண்ட இகோலிஸ் பொருட்பிலி ஒப்புமை

திவாகாம்	உரிச் சூல	பார்தி தீபம்	குட்டி மணி	கயா தரம்	ஆசிரிய நிகண்டு நிகண்டு பதினால்	பொதி - தமிழுரிச் சூதி நைக் கொற் றான் பதினால்
1.	தெய்லப் பெயர்த் தொகுதி	1	1	1	தெய்லப் பெயரில்	1 1 1 1 1
2.	மக்கடபெயர்த் தொகுதி	2	2	2	இடப்பெயரியல்	2 2 2 2 2
3.	விலங்கின் பெயர்த் தொகுதி	3	3	3	மக்கடபெயரியல்	3 3 3 3 3
4.	நாறப் பெயர்த் தொகுதி	4	4	4	விலங்கின் பெயரியல்	4 4 4 4 4
5.	இடப் பெயர்த் தொகுதி	5	5	5	நாறப் பெயரியல்	5 5 5 5 5 பல் பொருட் பெயர்
6	பல்பொருட் பெயர்த் தொகுதி	6	6	6	பல்பொருட் பெயரியல்	6 6 6 6 6 வியற்கை செயற்கை பல் இடப் பொருட் பெயர்

திவாகரம்	உரிச் செலவு	பார்தி தீபம்	குடா மணி	கயா தூரம்	ஆசிரிய நிகௌடி	பொதி- அமிழுரிச் செர் நிகௌடி பழுவல்
7.	செயற்றைக் வடிவப் பெயர்த் தொகுதி	7	7	7	செயற்றைக் கட்டில் பெயரியல்	7
8	பண்டு பற்றிய பெயர்த் தொகுதி	8	8	8	பண்டுப் பெயரியல்	8
9.	செயல் பற்றிய பெயர்த் தொகுதி	9	9	9	செயல் பற்றிய பெயரியல்	(9) 8 (ஒனி) 8 தொதிர் பெயர்
10	ஓரே பற்றிய பெயர்த் தொகுதி	10	10	10	ஓரேபற்றிய பெயரியல்	(10) 9 (கொலி) 9
11	ஒரு செலால் பல பொருட் பெயர்த் தொகுதி	11	11	11	ஒரு செலால் பல பொருளியல்	(11) 10 10
12	பல் பொருட் கூட்டத்துத் தீரு பெயர்த் தொகுதி	12	12	12	—	—

- ஒப்பு :**
1. உரிச்சொல் நிகண்ட மூம் குட்டமளி நிகண்ட மூம் முதல் தொகுதிக்குத் 'தேவ' பெயர்த் தொகுதி என்று பெயர் கணப்படுகிறது.
 2. உரிச்சொல் நிகண்டு 12 - ஆம் தொகுதிக்கையீட்டுக்கொருபெயர், என்று குறிப்பிடுகிறது.
 3. ஏணைய நிகண்டுகளில் 5 - ஆவதாக உள்ள இடப் பெயர் கயாத்தில் இரண்டாவதாக வைக்கப்பட்டுள்ளது.
 4. கயாத்திலும் ஆசிரிய நிகண்டமூம் 12 - ஆம் தொகுதி இல்லை.
 5. ஆசிரிய நிகண்டம் முதல் 8 தொகுதிகளே அச்சிடப் பெற்றுள்ளன.
 6. பொருட் பிரிவைத் தொகுதி என்று ஏணையவை கூறக் கயாத்தம் மட்டும் 'இயல்' என்னும் பெயரால் குறிப்பிடுகிறது.
 7. பொதிகை நிகண்டு 6 - 7 தொகுதிகளை ஓஸ்றாக் 'இயற்கை செயற்கைப் பல்வொருட் பெயர்த் தொகுதி எனக் கொள்ளுள்ளது.
 8. 8, 9 தொகுதிகள் போதிகை நிகண்டம் மாறி ஓலி - கெயல் என்னும் முறை கைவெபுக் கொள்ளும்.
 9. தமிழரிச் சொற்பளவுவல் - (அ) முதல் தொகுதிக்குக் கடவுட் பெயர்த் தொகுதி 'என்பது பெயர், (ஆ) தீவாகாத்தில் 6, 7, ஆம் தொகுதிப் பொருள்கள் இலில் வி-ஆம் தொகுதியாகப் 'பல் பொருட் பெயர்த் தொகுதியில்' அடங்கும் (இ) தீவாகாத்தில் 5 - ஆவதாக உள்ள இடப்பெயர் இந்நிகண்டம் 7- ஆவதாக உள்ளது. (ஈ) கெயல் பற்றிய பெயர் என்பதனை இந்நிகண்டு 'தொழிற் பெயர்' எனக் குறிப்பிடும். (உ) ஒருசொல் பல்வொருட் பெயர்த் தொகுதியில் சொற்களை அகா வரிகாசியில் அமைத்து விளக்கம் தருகிறது.

பின்கல நிகண்டன் பொருளாடைவு

1. வான் வகை	6. அனுபோதி	7. மண் பிற்கெய்லின் வகை	10. ஒருசூல் பல பொருள்வகை
2. வான் வகை	4. அவனிவகை (தேவப்பெயர் - 1)	(இடப்பெயர் - 5) பலபொருட் பகுதிவகை பெயர்-8 பெயர்-6 & பண்புபற்றிய பெயர்-8 செயற்றைவடிவப் பெயர்-9 செயற்றைவடிவப் பெயர்-7 (பெயர்-7) ஒவிபற்றிய பெயர்-10	(ஒருசூல் பல பொருட் பெயர் -11)
3. ஜீயர்வகை	5. ஆட-ஏர் வகை		
(12)			
(மக்கட் பெயர்-2)			
(எ) சௌபஞ, அணிவன், உடுப்பன, தமிழ், குஞ்சவன, குட்டுவன)	20. இல்லணி வகை	8. மாப்பெயர்வகை (விளங்கிள் பெயர்-3)	9. மாப்பெயர் வகை (மாப் பெயர்-4)
1. சௌபஞ் வகை	11. மண்டிவகை		
2. சௌபஞ் வகை	12. காலாள் வகை		
3. பூணின் வகை	13. காலாள் வகை		
4. தோற்குளி	14. தோற்குளி		
5. உடலோக வகை	15. குளை-வகை	1. புள் 2. விலங்கின் 3. பாம்பின் வகை	4. சலகரவகை
6. ஆடுக் வகை	16. ஆபுதி வகை	(அ) எலங்கின் ஆண் மரபு	
7. குட்டு வகை	17. செயற்றைவகை	(ஆ) வெள்ளினி பெண் மரபு	
8. ஆயங்வகை 9. இலைசுவகை 10. நாடு கவனக	18. அங்குரோ ஸ்ரீவகை	(இ) வெங்கின் பின்றை மரபு	

- | | | | | |
|---------------------------|----------------|--------------|---------------------|-----------------|
| 1. உள்ளாறுவளக்க | 3. மெய்வளக்க | 8. மொகவளக்க | 10. முழுறுதுமலவளக்க | 1. அகரவருக்கம் |
| 2. உள்ளத்தின்
தீயவளக்க | 4. வர்யவளக்க | 9. கால்வளக்க | 11. அளவின் வளக்க | 2. ககரவருக்கம் |
| | 5. கண்வளக்க | | 12. காரணவளக்க | 3. சகரவருக்கம் |
| | 6. முக்குவளக்க | | பல்லோருள் | 4. சூகரவருக்கம் |
| | 7. செவிவளக்க | | வளக்க | 5. தகரவருக்கம் |
| | | | | 6. நகரவருக்கம் |
| | | | | 7. பகரவருக்கம் |
| | | | | 8. மகரவருக்கம் |
| | | | | 9. மகரவருக்கம் |
| | | | | 10. வகரவருக்கம் |
- (* வாய், இனிவளக்கன் மட்டும்
இவி பற்றிய பெயர்)

அறிபு :— பிங்கல நிகண்டன் அச்சுப் பிரதியில் காலைகிறபடி அமைந்த அனைப்பு இது இந்த நூலின் பகுதிகள் 2, 10 மூலச் சவுடியிலிருந்து மீறப்படுவதுள்ளன. ஐயர் வளக்க என்பதில் முதல் 10 நூற்பாக்கள் தலை ஏண்யலை பிற நிகண்ட களில் வரும் 12-ஆம் தொகுதித் தொலைப்பெயர் வளிக்கம். 10-ஆம் தொகுதியை அகராதி முனரபில் அமைத்து வருக்கப் பிரிவு அமைத்தவர் பதிப்பாசிரியர். இத்தொகுதி குத்திரங்கள் முழுமையும் ஒருவளக்க எதுதை முறை திருவிய நிலையில் மூலப்படியில் உள்ளன. எனவே இந்நிகண்டு மூலச் சவுடுக் கோப்பு பதிப்பிக்கப்பெறவில்லை என்பது தெளிவு பழங்கு வடினஞ்சன் ஆராய்ந்து பதிப்பிக்கவேண்டிய நிலையில்தான் இந்நிகண்டு உள்ளது.

நாமதீப நிகண்டன் பொருள்களைடு

1. ஆயர்த்தினங்கப் படலம்

1. தெய்வ வர்க்கம்

2. மாணிட வர்க்கம்

2. அஃபிலோனஸ் யுபிரிப் பொருட் படலம்

1. ஸார்கா லியிர்ப்பொருள் வர்க்கம்

2. பறவையூரிஸ்ப்பொருள் வர்க்கம்

3. கூருயிர்ப் பொருள் வர்க்கம்

4. நீரவாழுயிர்ப் பொருள் வர்க்கம்

5. தாயாவுயிர்ப் பொருள் வர்க்கம்

3. அஃபிலோனஸ் யுபிரில் பொருட் படலம்

1. இயற்கைப் பொருள் வர்க்கம்

2. செயற்கைப்பொருள் வர்க்கம்

3. இடவர்க்கம்

4. காலவர்க்கம்

5. சிளைன் வர்க்கம்


4. குணநாமப் படலம்

1. உயிர்ப்பொருள் : மனக்குணவுச் ச்சுடு

2. " : வாக்குக்குண

3. " : செயற்குணவுச் ச்சுடு

4. உயிரில்பொருட் குணவர்க்கம்



நிகண்டுகளில் கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்துப்பாடி நூலைத் தொடங்கும் முறை பின்னாலில் பெரு வழக்காயுள்ளது. முன்னாள் நூல்களில் அம்முறை வழக்கு மிக அரிதாயுள்ளது பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத் தில் கடவுள் வாழ்த்து இல்லை. முன்னூர்கள் சிலவற்றிற்குக் கடவுள் வாழ்த்தைப் பின்புள்ளோர் இணைத்துள்ளனர். சங்கத்தொகை நூல்களில் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் அப்பாடல்கள் தொகுக்கப்பெற்ற காலத்து இணைக்கப்பட்டனவே என்பது யாவரும் அறிந்ததே.

திவாகரர் கடவுள் வாழ்த்து எனத் தனியாக நூலின் முதலில் எது வும் பாடிச் சேர்க்கவில்லை. தெய்வப் பெயர்களையே முதலில் கூறுவதால் கடவுள் வாழ்த்துப் பாடல் என ஒன்றை அவர் பாடாது விட்டிருக்கலாம் ஆனால், பதிப்பாசிரியர்களோ,

‘தந்திமுகத் தெங்தை சதங்கைப் பதம்போற்றிச்
சிங்தை விளக்காங் திவாகரத்துள் — வந்த
தொகுதியொரு பன்னிரண்டுஞ் சோராமல் நேரே
பகுதி யுறமனமே பற்று’

என்னும் விநாயகர் வணக்கமான காப்புப் பாடல் ஒன்றைச் சேர்த்து அச்சிட்டுள்ளனர். பல்வேறு இடங்களிலும் மூன்றா திவாகர ஏட்டுச் சுவடி களை ஆராய்ந்து பார்த்தோமானால் இந்தப் பாடல் பல பிரதிகளிலும் இல்லாமலிருப்பதைக் காணலாம். பாடல் காணப்பெறும் சுவடிகளில் கூட இப்பாட்டுத் தனியோலையில் நூலுக்கு முன்பு சேர்த்து வைக்கப் பட்டிருக்கிறது நூற்பகுதியோடு இணைத்து எத்தச் சுவடியும் தரவில்லை.

மேலும், இந்தப் பாடவின் போக்கைப் பார்ப்போமாயின் திவாகரத் தைப் பயில்வார் அந்தந்தப்பகுதிகள் நமக்கு நன்றாக மனம்பற்ற வேண்டும் என்று விநாயகர வெண்டுதலாக உள்ளது. திவாகரர் காலம் 8-ஆம் நூற்றாண்டெனக் கருதப்படுகிறது அந்தந்தளைய நூட்டு நிலை சமுதாய நிலை. இலக்கியங்கள் ஆகியவற்றைக் கருதினால் விநாயகருக்கு அப்பொழுது பெறு முதன்மை இருந்ததாவும் தெரியவில்லை. ஆதலால் திவாகர நிகண்டில் காப்பச் செய்யுளின் ரி அருகன், சிவன், திருமால் முதலினோர் பெயர்களைத் தெய்வப் பெயர்த் தொகுதியில் தந்துள்ளார் என்பது தெளிவாம். இவ்வாறே பிங்கலம், உரிச்சொல், நிகண்டி, பாரதி தீபம் என்பனவும் காப்புச் செய்யுளின் ரியிருத்தல் காணலாம்.

உரிச்சொல் நிகண்டின் காப்புச் செய்யுளாக அச்சப்பிரதியில் தரப்பட்டுள்ள,

· மதிபாய் சடைமுடித்து மரக்ஞப் பைம்பூட்டுச்
சதிபாய் குறுந்தாட்டுத் தான் — டதிபாய்
இருகவுட்டு முக்கட்டு நால்வாய்த் தென்னுள்ளம்
உருகவிட்டு நின்ற வொளி'

என்னும் வெண்பா ஜயத்திற்கிடமானதே. பல்வேறு இலக்கிய இலக்கணச் சுவடி கனிலும் இப்பாட ஸ் எழுதப்பட்டிருக்கின்றது. ஏடெழுது வோர் கடவுள் வணக்கமாக முதலில் எழுதும் சிற்சில பாடல்களுள் இதுவும் ஒன்றாகும்.

· திருாலுஞ் செங்கமல மேயானுங் காணுப்
பெருமான் பிறைகுடும் பெம்மான் — அருண்மூர்த்தி
ஙன்னென்றுசி ஞன்மறையோன் நில்லை நடம்புரிவோன்
என்னென்றுசின் மேய இறை.

எனவரும் மற்றிரு வெண்பா சிவ வணக்கம் பற்றியது. இதுவும் ஆசிரியர் வாக்கெணல் ஜயமே. ஆகவே, இவ்வுரிச் சொல் நிகண்டின் கடவுள் வாழ்த்து இந்துலாசிரியரே செய்தது என ஒருதலையாகத் துணிய இடமில்லை என்பது போதரும்

கடவுள் வாழ்த்துடன் ஆசிரியர் தாம் நால் செய்த வரலாற்றையும் சேர்த்து உரைக்கும் பாயிப்பகுதி கயா தரம். குடாமணி நிகண்டி, ஆசிரிய நிகண்டு நாமதீப நின்னடு ஆகியவற்றில் காணப்படுகின்றன.

கயாதரம், ஆசிரிய நிகண்டு நூல்களில் விநாயகர் வணக்கம் உள்ளது: பொதிகை நிகண்டின் காப்பும் விநாயகர் வணக்கம் பற்றியதே ஆனால் இதில் பாசிரிப்பகுதி இல்லை. நாமதீபி நிகண்டு விநாயகர், முருகன் முதலியோர் பலருக்கும் வணக்கம் கூறுகிறது. அன்றையில் வெளி வந்த, தமிழரிச்சொற்பனுவளின் ஆசிரியர் மான்முருகனர் முழுமுதற் கடவுள் வாழ்த்துடன் பாயிரப் பகுதியும் அமைத்துள்ளார்.

இவற்றுள் குடாமனி நிகண்டு நூல் தந்த மண்டல புருடர் நூல் முதலில் அநுகார வணக்கம் கூறிப் பாயிரமும் தந்து, தெய்வப் பெயரை அருகன் முதலாக அமைத்துத் தருகிறார். முதல் தொகுதியில் மட்டு மன்றி எணைய தொகுதிகளிலும் அருகணை வாழும் ததி யே ஆசிரியர் மண்டலபுருடர் பொருட்பகுதிகளைக் கூறுத் தொடங்குகிறார். எனவே இந்திகண்டில் 12 தொகுதிகளுக்கும் 12 அருகன் வாழ்த்துப் பாடல்கள் உள்ளன எல்லா நிகண்டுகளின் ஒமைப்பையும் உற்று நோக்கும் போது கயாதராதான் கடவுள் வாழ்த்துடன் பாயிரம் தந்து நூலைத் தொடங்க வழிகாட்டிய முதல்வர் என்று தெரிய வருகிறது.

இவ்வாறே ஒரு சொற்பல்பொருளைத் தனிப்படக் கூறும் எல்லா நிகண்டுகளிலும் கடவுள் வாழ்த்து இல்லை. அகாதி நிகண்டில் ஆசிரிடப்பட்டிருக்கும் 'தேனராமசிழ்த் தொடையலும்' எனத் தொடங்கும் நாமரம்ப்பார் துதியாகவுள்ள பாடலும், 'சோதிவிநாயகர்' வெள்ளை வாரணப்பிள்ளையார் எனத் தொடைய்கும் விநாயகர் வணக்கப் பாடல்களும் ஆசிரிய இரவணசித்தர் வாக்கள்ரு. இப்பாடல்கள் பல வைது நூற்பிரதிகளிலும் தொடக்கத்தில் ஏடுதூது வொரால் எழுதப் பட்டுவருவதாகவே இந்நூலின் முதலிலுள்ள 'தேனராமசிழ் என்ற பாகரம் ஆழ்வார் தீரு நகரி ஏட்டில் மட்டும் இருப்பதால் அது அவ்வேடுதிய வைணவரால் எழுதிக்கொண்ட கடவுள் வாழ்த்தென்று தொன்று சிறந்து' எனப் பதிப்பாசிரியர் திருநாராயண ஜயங்கார் முகவுரையில் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது 'ஒலியெழு கடல் சூழலகிற்றெரிக்கும்' எனத் தொடங்கும் பாயிரம் தொடக்கமாகத்தான் இந்நூல் உள்ளது. நாநார்த்த தீபைக ஆசிரியர் பரசிவம், திரிபுரகந்தரி, விநாயகர், முருகக்கடவுள், திருமால், கலைமகள் ஆகியோர்க்கான வணக்கப்பாடல்கள் பாடியுள்ளார். இலக்கியங்களிற் போலவே நூல்களிலும் காலத்தால் கடவுள் வாழ்த்தும் பெருகிவந்துள்ளமை காணலாம்.

தெய்வம் என்னும் பெயர் வழக்கு

தெய்வம் என்னும் பெயர் கடவுளர் பொதுப்பெயராகச் சங்க காலத்திற்கு முன்பிருந்தே வழங்கிவருகிறது. தொல்காப்பியர் கருப் பொருள்களை விளக்குமிடத்து, ‘தெய்வம் உணாவே’ (தொல். பொருள். 1 : 20) என்று தொடங்கி நிலத்திற் சுரிய தெய்வத்தையே முதலில் வைத்துள்ளார். மக்களைப் போலவே தெய்வம் கூட்டிய பெயரும் உயர்தினை என்னும் விளக்கமும் அவர் தந்துள்ளார் (தொல். சொல். 1 : 4). மேலும், ‘பால்வரை தெய்வம்’ (தொல். சொல் 1 : 58) ‘மொழிப் பொருள் தெய்வம்’ (தொல். பொருள். 1 : 39), ‘உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலமெனக்கொள்ளும்’ (தொல். பொருள். 1 : 50)’, வழிபடு தெய்வம் (தொல் பொருள். செய் 106) என்றாற்போலப் பல இடங்களில் தெய்வம் என்னும் பெயரைத் தொல்காப்பியர் மிகுதியும் ஆண்டிருக்கிறார்.

ஒத்தாழிசைக்கலி கடவுளை முன்னிலையாகத் துதிக்குமிடத்து வருமென்பார்,

‘ஏனை ஒன்றே,
தேவர் பாரா அய முன்னிலைக் கண்ணே’ (தொல் பொருள். செய்யுள்- 133)

என்னுமிடத்தில் ‘தேவர்’ என்று குறிப்பிடுகிறார்.

‘காமப்பகுதி கடவுளும் வரையார்’ (தொல். பொருள். 49த். 23)
‘கடவுள் வாழ்ந்ததொடு கண்ணிய வருமே’ (தொல். பொருள். 49த். 27)

எனக் கடவுள் என்பதனையும் அவருடைய நூலுள் காண்கிறோம். என்றாலும் இச் சொல்லாட்சி தெய்வம் என்பதினும் குறைவே. சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம் மணிமேகலைக் காலியங்களிலும் கூடத் தெய்வம் என்பதே ஆட்சி மிகுதிமுடையதாய்க் காணப்படுகிறது.

தெய்வம். கடவுள் என்னும் தெய்வப் பொதுப்பெயர்களுள் திருக்குறளின் முதல் அதிகாரப் பெயரில் ‘கடவுள் வாழ்த்து’ எனக் கடவுள் என்னும் சொல் உள்ளது. ஆனால், திருக்குறள் நூலுள் அங்சொல் இடம் பெறாதது வியப்பாயுள்ளது.

‘தெய்வங் தொழாஅன் கொமுநந் ரொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை’ (குறள். 55)

‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஜம்புலத்தாறு ஓம்பல் தலை.’ (குறள். 143)

‘தெய்வத்தா னாகா தெனினும் முயற்சிதன் மெய்வருந்தக் கூலி தரும், ’ (குறள். 619)

‘குடிசெய்வல் என்னு மொருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும், ’ (குறள். 1023)

எனவரும் குற்ட்பாக்களில் தெய்வம் என்னும் சொல்லையே திருவன்னவர் வழங்கியுள்ளார். சிலப்பதிகாரத்தின் இறுதியில் அமைந்த நூற்கட்டுரையில்,

‘தெய்வங் தெளிமின், தெளிந்தாரப் பேணுமின்’

என்று இளகோவடிகள் அறமுரசக்கிறார். மாணிக்கவாசகர் திருவாசகம் போற்றித் திருவகவலில்,

‘தெய்வ மென்பதோர் சித்தமுன் டாகி முனிவி லாததோர் பொருளது கருதலும்’ (42 43)

என்று தெய்வ சிந்தனை ஏழுச்சி பற்றிப் பேசியுள்ளார்.

யாதொரு தெய்வங் கொண்டார் அத்தெய்வமாகி யாங்கே மாதொருபாக னார் தாம் வந்தருள் புரிவர்’

என்று சைவப் பெரியாரும்,

‘நும்மின்கவி கொண்டுரும் மிட்டா தெய்வத்தை ஏத்தினால் செம்மின் மணிமுடியெம் திருமாலுக்கே சேருமே’

என்று வைணவ ஆழ்வாரும் தெய்வம் என்பது எல்லாத் தெய்வத்திற்கு மான பொதுப் பெயர் எனக் கொண்டு பாடியிருத்தல் காணலாம். இவ்வாறாக இலக்கியங்களிலும் உலக வழக்கிலும் நீண்ட காலம் வாழ்வு பெற்றுவருகிறது இக்சொல் என்பது தெளிவு. எனவே, திவாகரர் தொடக்கமான நிகண்டாரியர்களும் இப்பொதுப்பெயரை முதல் தொகுதிக்குப் பெயராகக் கொண்டனர் என்னலாம்.

தெய்வப் பொதுப்பெயர்களாக நிகண்டு நூல்களுள் அணங்கு, இயவுள் கடவுள், சூர், தெய்வதம், தெய்வம், தேவு, புத்தேன் என்னும் பெயர்கள் கணப்படுகின்றன. இலக்கிய ஆட்சிபெற்ற இறை, இறையோன், இறைவுன் என்னும் பெயர்களைத் தெய்வப் பொதுப் பெயராக நிகண்டுகள் அத்தொகுதியில் ஏற்கவில்லை. * இக்சொற்கள் அரசனையும் தெய்வத்தையும் குறித்துவரும் வழக்குத் தொல்காப்பியம் தொடக்கமாக உள்ளது.

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலேயே தெய்வப் பொதுப்பெயராக ‘இறைவன்’ என்னும் சொல்லைதீய இரண்டு குறள்களில் எடுத்தாண்டுள்ளார்

‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்பூரிந்தார் மாட்டு.’ (குறள். 5)

‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.’ (குறள். 10)

இறைவன் புகழ் பேசுதலும் அவன் திருவடிகளை வணங்குதலும் கடமையாகும் என்று இங்கே அறிவுறுத்துகிறார். மேலும், தெய்வங்களைக் குறிப்பிடுவதற்கு ‘வாணோர்’ என்ற சொல்லையும் வள்ளுவர் வழங்கியுள்ளார்.

‘சிறப்பொடு பூசனை சொல்லாது வானம்
வறக்குமேல் வாணோர்க்கு மீண்டு’ (குறள். 18)

என்பதனால் ‘வாணோர்’ என்பதும் தெய்வப் பொதுப்பெயரோம். தேவர் பொதுப்பெயராக நிகண்டுகள் இதனைக் குறிப்பிடுகின்றனவேயன் நித் தெய்வப் பொதுப்பெயராக இதனை எடுத்துக்காட்டவில்லை என்பதும் கருதற்பாலது.

* ஒரு சொற்பலபொருள் விளக்கும் தொகுதியில் ‘இறை என்பதற்கு உயர்ந்தோர்’ எனத் திவாகரம், ‘அயனும் அரனும் ஆதியின் பெயகும்’ என்று பிங்கல் நிகண்டும் குறிப்பிட்டுள்ளன.

தெய்வம் என்பது வானோர் முதலிய தெய்வத் தன்மைபடைத்த எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பெயராக நிகண்டு ஆசிரியர்கள் கொண்டுள்ளனர். ஐம்பெரும்பூதம், நவகோள்கள், பன்னிரூபாசிகள், நட்சத்திரங்கள் முதலியன எல்லாம் இத்தொகுதியுள் இடம் பெறுதல் காணலாம்.

உரிச்சொல் நிகண்டு இயற்றிய காங்கேயரும் சூடாமணி நிகண்டு படைத்த மண்டல புருடரும் ‘தேவப் பெயர்த்தொகுதி’ என்று முதல் தொகுதிக்குப் பெயரிட்டுள்ளனர். தமிழ்ச்சொற்களையே கொண்டதான் ‘தமிழுரிச்சொற்பனுவல்’ என்னும் நிகண்டினை ஆக்கி அண்மையில் வெளியிட்ட மான்முருக நாவலர் முதல் தொகுதிக்குக் ‘கடவுட்-பெயர்த்தொகுதி’ என்று பெயர் சூட்டியுள்ளார் ‘தெய்வம்’ என்பது வடமொழிச் சொல்லுணைக் கருதி இவர் அதனைத் தவிர்த்தனராதல் வேண்டும். பழங்கால முதல் மிகுந்தியான ஆட்சி பெற்றுள்ள இச்சொல் வடமொழியிலும் இருப்பதனால், அம்மொழிக்கேயுரியதென அதனை ஒதுக்கவேண்டுமா? இவ்விருமொழிக்கும் ஆதிமுதலே உரித்தான ஒரு பொதுச் சொல்லாய் இதனைக் கொள்ளுதல் நேரிது.

தெய்வப் பெயர் வகையும் வைப்பு முறையும்

தூழிழ் நிகண்டுகளில் ஒருபொருட் பல்பெயர் உரைக்கும் பகுதி யிலே முதன்மை தந்துள்ளது செய்வட்டபெயர் பற்றிய தொகுதிக்கே ஆகும். தெய்வங்களுள் யாருக்கு முதன்மை தருவது என்பது நூலாசிரியர் தம் சமயக் கொள்கையையும் சார்ந்துள்ளது என்னலாம். சமண சமயம் சார்ந்த திவாகரர், மண்டலபுருடர் நிகண்டுகளாகிய திவாகரத் திலும் சூடாமணியிலும் அருகுடைவனுக்கு முதலிடம் தந்துள்ளனர். அருகனை அடுத்த முதன்மை சிவபெருமானுக்கே மேலே கூட்டிய நிகண்டுகளிலும் தரப்பட்டுள்ளது. பிங்கல நிகண்டில் கணபதியை முதலில் வைத்து அடுத்துச் சிவபெருமான் முதலியோரின் பெயர்கள் காணப்படுகின்றன. இவை தாமதீரங்களை நிகண்டிகளில் சிவபெருமானுக்குரிய பெயர் தொடங்கியே பிற தெய்வங்களின் பெயர்கள் விளக்கப்பட்டுள்ளன.

சிவன் முதலாகத் தெய்வங்களை முறைப்படுத்தித் தரும் நிகண்டுகளில் பெருந் தெய்வங்களை அடுத்து அருகன், புத்தன் பெயர்கள் இடம் பெறுகின்றன. உரிச்சொல் நிகண்டு, ஆசிரிய நிகண்டு, பொதிகை நிகண்டு, நாமதீப நிகண்டு ஆகியவற்றில் அருகன், புத்தன், பெயர்கள் தரப்படவில்லை. இவ்விரு தெய்வங்களையும் வைத்து சமயத்திற்குப் புறம்பானவை என்று கருதி இவர்கள் விடுத்தனர் போலும்.

நிகண்டு நூல்களுக்கு எல்லாம் வழிகாட்டியாய் விளங்கும் திவாகரத்தில் தெய்வப் பெயர்கள் அடைவுபடுத்தப்பட்டுள்ள முறைவைப்பு

முதற்கண் காணத்தகும் திவாகரர் அமைத்துள்ள தெய்வப்பெயர் அடைவில் ஆண் தெய்வங்கள் முதலில் வைக்கப்பட்டு அதன்பின்னர்ப் பெண் தெய்வங்கள் பற்றிய பெயர் விளக்கங்கள் அமைகின்றன. இத் திவாகரர் அமைத்த முறையிலேயே ஆண் பெண் தெய்வங்களைத் தனித்தனி வைத்து விளக்கம் தருவன பாதித்தீபம், குடாமணி நிகண்டு என்னும் இரண்டு மேயாம் ஏனோயவற்றில் ஆண் தெய்வமும் பெண் தெய்வமும் கலந்து வரும் வகையில் அமைக்கப் பட்டுள்ளமை காணலாம். சிவனை அடுத்து உடையையும், திருமாலை அடுத்துத் திருமக்ஞையும் அருகணை அடுத்துத் தருமதேவனதையையும் வைத்து முறைப் படுத்துவதும் ஏற்படுத்தேதே

சிவன், திருமால் முதலிய தெய்வங்களின் பெயர்களோடு அவ்வத் தெய்வங்களுக்குரிய ஊர்தி, படை, கொடி, முதலிய பிறவிவரங்களையும் பிங்கல நிகண்டு தருகிறது. சிவன், திருமால் முதலியோரின் ஊர்தி, கொடி முதலியன பற்றிய விவரங்கள் திவாகரம், பாதித்தீபம், குடாமணி என்னும் நிகண்டு நூல்களில் பல்பொருட் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதியில் காணப்படுகின்றன, தெய்வங்களின் ஆடல்கள் பற்றிய விவரம் இந்நிகண்டுகளின் செயல் பற்றிய பெயர்த் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. ஏனைய நிகண்டுகள் போலன் நித் தெய்வப்பெயர்களைத் தொகுத்துத் தருவதோடு அவ்வத் தெய்வங்கள் பற்றிய பிற செய்தி களையும் உடன் விவரித்தும் அமைவது பிங்கல நிகண்டு. ‘ஓன்றின முடித்தல் தன்னினமுடித்தல்’ என்னும் உத்திவகையால் பிங்கலர் ஒருங்கு தொகுத்த இந்நிகண்டு, பெயர்த் தொகுதியாக மட்டுமள்ளி அவ்வப் பொருள்கள் பற்றிய பெருவிளக்கமாகவும் அமைந்துள்ளமை போற்றத் தக்கத்தாம். இவருடைய தொகுப்பு முறையில் இப்பகுதி பெயர்க்கள் ஞாயியாகவன் நிப் பொருட்கள் ஞாயியாகவும் அமைத்துள்ளமை நிகண்டுகளின் அமைப்பின் வளர்நிலையைக் காட்டுவதாயும் உள்ளது.

எல்லா நிகண்டுகளிலுமே முதற்கண் இடம்பெறுவது பெந்த தெய்வங்கள் பற்றிய பெயர்களோயாம். அடுத்துத் தேவகணத்தைச் சேர்ந்தோர் குறிக்கப்படுகின்றனர். தேவகணம் பதினெட்டு ஆலம். இப்பதினெண்மருள் தேவர், அசார், அரக்கர், வித்தியாதர், கந்தருவர், பேய், பூதகணம் முதலியவற்றிற்குரிய பெயர்கள் விளக்கப்பெறுதல் காணலாம்.

இறைவன் உலகத்துப் பொருள்கள் எல்லாமாயும் விளக்குபள். உலகமோ, நிலம், தீ, நீர், வளி, வரன் என்னும் ஜம்புதங்களின்

சேர்க்கையால் உருவானதாகும். எனவே, ஜம்பூதங்களாகிய ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் என்பவற்றின் பெயர்களும் அவற்றின் வெவ்வேலு கூறுபாடுகளும் விளக்கப்படுகின்றன. ஜம்பூதங்களுள் ஒன்றான நிலம் பற்றிய பெயர்களை மட்டும் இடப்பெயர்த்தொகுதியில் பெருப்பாலாரும் சேர்த்துள்ளனர். ஆனால், பிங்கலர் மட்டும் சுவர்க்கம், மேலேழுலகம், மோட்சம் பற்றிய பெயர்களை வான்வகையுள் முற்பட வைத்துள்ளார். வான் என்பது வானுவகிந்து மட்டுமன்றி ஆகாயத்திற்கும் உரிய பெயராகும். ஏனைய பூதங்களைவல்லாம் பிறந்தது இந்த வானிலிருந்துதான். ஆகாயம், காற்று, நெருப்பு. நீர் என்பவற்றையும் சேர்த்து ஜம்பெரும் பூதங்களின் பேதங்களையெல்லாம் பிங்கலரின் வான்வகை என்னும் முதல்தொகுதி விளக்குகிறது. வான்வகைப் பெயர்களின் பின்னரே வானவர் வகைபற்றிய விளக்கப் பகுதியை இவர் அமைத்துள்ளார்.

நிருக்கு ஆதாரமாகிய மேகம் மழை பற்றிய செய்திகளையும் வான் வகையில் தானே நீரை அடுத்து இறுதியாக வைத்துப் பிங்கலர் விளக்கம் தந்துள்ளார். திவாகரம், பாரததீபம், சூடாமணி முதலிய ஏனைய நிகண்டாசிரியர்கள் மேகம், மழை பற்றிய செய்திகளை மட்டும் தெய்வப்பெயர்த் தொகுதியின் இறுதியில் அமைத்துத் தருகின்றனர்.

‘வானின் றுலகம் வழங்கி வருதலான்
தானமிழ்த மென்றுணரற் பாற்று’

என்று மழையின் சிறப்பைத் திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்தினை அடுத்து வைத்ததுபோல் தெய்வப்பெயர்களின் ஈற்றில் தனியாக வைத்து அம்மாழையின் முதன்மையைத் தெரிவித்தனரோ என்றும் கருத இடமுண்டு.

ஜம்பூதங்களைடு குரியன், சந்திரன், ஆன்மா என்னும் மூன்றும் சேர்ந்த எட்டனையும் இறைவனின் அட்ட மூர்த்தம் என்பர். ஜம்பூதங்களை அடுத்துச் குரியசந்திரர் பெயர் விளக்கம் எல்லா நிகண்டு களிலும் உள்ளது. ஆன்மாவைக் குறித்துப் பிங்கலர் வான்வகை முடிவில் அறிவித்துள்ளார்.

குரிய-சந்திரர் இறைவனின் என்வகை உருவங்களில் இணைவதோடு ஒன்பது கோள்களிலும் முதன்மையாக விளங்குபவரும் ஆவர். ஆகவே. ஜம்பூதங்களை அடுத்து நவகோள்கள் ஒவ்வொன்றிற்கும் உரிய பெயர்களும் தொகுத்து விளக்கப்படுகின்றன. நவகோள்களை

அடுத்து அனந்தன் பெயரை நிகண்டு நூலாருள் சிலர் (திவா., பிங்., பாரதி, ஆசிரிய.) தருகின்றனர் அனந்தன் உலகினைத் தாங்குவதாகக் கருதப்படும் ஆதி சேடனாகும். ஆதிசேடன் ஆயிரம் தலைகளையுடையது பூமுடி நாகர் என்ற பரிபாடல் ஆதிசேடனைக் குறிப்பிடுகிறது. பரிபாடல் திரட்டின் முதற்பாடவில் ஆதிசேடனைப் பற்றிய விளக்கம் உள்ளது. இருந்தையுரில் அமர்ந்த திருமாலின் திருக்கோயிலில் விளங்கிய ஆதிசேடனின் சிறப்புகளை,

'திகழ் ஒளி முங்கீர் கடைஞ்சு அக்கால், வெற்புத் திகழ்பு ஏழ் வாங்கித் தம்சீர்ச் சிரத்து ஏற்றி மகர மறிகடல் வைத்து நிறுத்து,
புகழ்சால் சிறப்பின் இருதிறத் தோர்க்கும்
அமுது கடையை, இருவயின் நாண் ஆகி,
மிகா அ இருவடம் ஆழியான் வாங்க,
உகா அ வலியின் ஒரு தோழும் காலம்
அறா அது அணிந்தாரும் தாம்;
மிகா அ மறலிய மேவலி எல்லாம்
புகா அ, எதிர்பூண்டாரும்தாம்;
மணிபுரை மாமலை ஞாறிய ஞாலம்
அணிபோல் பொறுத்தாரும் தாஅம்; பணிவுஇல்சீர்ச்
செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல்லூயர் சென்னி இமயவில் நாண் ஆகித்
தொல்புகழ் தந்தாரும் தாம்;
அணங்குடை அருந்தலை ஆயிரம் விரித்த
கணங்கொள் சுற்றுத்து அண்ணலை வணங்கி,
நல்துடி ஏத்தினிற் பரவுதும்' (பரி. திரட்டு. 1:75-81)

எனப் பரிபாடல் போற்றிப் புகழுகிறது.

இராகு-கேதுக்களாகிய பாம்புக்கோள்களின் பின் ஆதிசேடன் பெயர் இடம் பெறுதல் பொருத்தமே. பொதிகைநிகண்டு நாமதீப நிகண்டுகளில் கேதுவை அடுத்துக், 'குளிகன்' என்பது இடம் பெறுவின்றது. இதனைக் 'கறைக்கோள்' என்கிறார் தமிழுரிச் சொற்பனுவல் தந்த மாண்முருகனார். குளிகளைச் சுட்டிய இந்நிகண்டுகளில் அனந்தன் பெயர் தரப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

கோள்களின் பெயர்களை அடுத்து மேடராசி முதலிய 12 இராகிகள், 27 நட்சக்திரங்கள் ஆகியவற்றின் பெயர்களுக்குரிய

தொகுப்பைக் காணலாம். குரிய சந்திர் முதலிய கோள்களினாலுள்ளதாகும் காலவகைக் கூறுகள், சிறுபொழுது பெரும்பொழுது பற்றிய விளக்கங்கள், ஒக்டேன் போன்ற பெருங்காலவகைக் கூறுபாடுகள் முதலியன் எல்லாம் விளக்கப்படுகின்றன. பொதுவாக நோக்குமிடத்து எல்லா நிகண்டுகளிலும் இவ்வகையான பொருள்களைப்படிட்டன யே தெய்வப்பெயர்த் தொகுதியை வகுத்து அமைத்து நிகண்டாசிரியர்கள் விளக்குதல் காணலாம்.

இனி, எல்லா நிகண்டுகளிலும் வரும் இவ்வகையான தெய்வப்பெயர்க் கூறுபாடுகளை ஒருங்குவைத்து ஆராய்ந்தோமானால் சிற் சில பொதுக்கூறுகளிலும் இவற்றை அமைத்துக் காணலாம். சிவன், திருமால், பெண்டெய்வம், திசைகாவலர், சமண பெளத்தம், தேவகளைம், அட்டாருந்ததம், நவகோள்கள், இராசி, நட்சத்திரம், கால்வகை என்று இவ்வாறு பதினொரு வகையாகப் பாருப்படுத்தியும் உரைக்கலாம். இனி, இப்பாருபாடுகளின் விளக்கத்தை இங்குக் காண்போம்.

தெய்வப்பெயர்களுள் முதற்கண் மிக விரிவாக விளக்கப்படுவது சிவனைக் குறித்த பெயர்களும் அப்பெருமான் தொடர்பான பற்பல செய்திகளும் ஆகும். பிங்கல நிகண்டு ஒன்றே ஒவ்வொரு தெய்வத்தோடும் தொடர்புடைய ஏனைய செய்திகளையும் உடன்கூட்டி உரைக்கும் பெற்றியது. ஏனையவெல்லாம் அவ்வத் தெய்வங்களுக்குரிய நாமங்களைத் தொகுத்துரைப்பதோடு அமைகின்றன.

சிவனாலு சத்தியாகிய உடை, அவன் தலையில் இடம்பெற்ற கங்கை ஆகி தீயாரின் பெயர்களுக்கு முதன்மை தரப்பட்டுள்ளது. சிவன் வாயிலில் விளங்கும் நந்தி கீசுவரருக்குரிய பெயர்களை வயிரவன், ஜெயனார் பெயர்களுக்கு இடையில் வைத்து நாபதீப நிகண்டு மட்டும் எடுத்துரைக்கிறது. சிவன் ஊர்தி, கொடி, படைபற்றிய செய்திகளைப் பிங்கல நிகண்டு வானவர் வகையுள் சிவன் பெயரை அடுத்து விளக்குகின்றது. திவாகரம், பாரததீபம், குடாமணி நிகண்டு ஆகியவற்றில் சிவன் முதலிய சில கடவுளர்களின் ஊர்தி, படை கொடி பற்றிய செய்திகளைப் பல்பொருட் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதியில் காணலாம். ஆனால், சிவனுடைய மாலை, ஆடை, அணி முதலியனாபற்றி இந்திகண்டுகள் யாதொன்றும் தனிப்பட இப்பகுதியில் எடுத்துக் கூறவில்லை.

சிவன், திருமால் முதலிய சில தெய்வங்களின் ஆடல்கள் பற்றிய செய்திகள் திவாகரம், பாரததீபம், குடாமணி நிகண்டுகளில் செயல்-

பற்றிய பெயர்த்தொகுதியில் விளக்கப்பட்டுள்ளமை காணலாம். பிங்கல நிகண்டிலும் அனுபோக வகையுள் பத்தாவதான நாடகவகையிலே தெய்வங்களின் ஆடல்கள் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது. சிவனோடு தொடர்புடைய சார்புச் செய்திகளை விளக்கிய இப்பிங்கல நிகண்டுடையார் பின்னால் நாடகவகையுள் சிவன் ஆடல்களைச் சுட்டியுள்ளமை கருதி வானவர்வகையுள் ஆடல்பற்றிய செய்திகளைத் தாராராயினர் என்று கருதலாம்.

இனி, இத்தெய்வங்களின் ஆடல்பற்றிய செய்திகளைச் சற்று நோக்குவோம். இவற்றுள் விவிக்கப்பட்ட ஆடல் வகைகளாவன : சிவனாடல், மாயோனாடல், திருமகளாடல், முருகன் ஆடல், காமன் ஆடல், அயிசாணி ஆடல், தூர்க்கை ஆடல், சத்தமாதர்கள் ஆடல் என்பனவாம். இத்தெய்வங்களின் தொடர்புடைய ஆடல்களாக விவிக்கப்பட்டவை 18 ஆகும் அவை வருமாறு : அணங்கு, அல்லியம், கடையம், கழங்கு, கபாலம், குடம், குடை, குரவை, கொட்டி, கொடு கொட்டி, துடி, துணங்கை, பாண்டரங்கம், பாவை, பேடு மரக்கால், மல், வெறி இவ்வாறாக நிகண்டுகளின் பிறபகுதிகளில் தெய்வங்களின் ஆடல்கள் விவிக்கப்பட்டுள்ள போதிலும் இவற்றையும் அவ்வதுதெய்வப் பெயர்களோடு சேர்த்துத் தெய்வத்தின் சார்புப் பகுதிகளாகவே நாம் கணிக்கலாம்.

'கொட்டி குரவை குடங்குடை வெறியே
மல்லுப் பேடு பாவை கடையம்
பாண்டரங்க மரக்கா லீசர்பதி னோராடல்' (பிங்கலம். 1448)

என்னும் நூற்பாவில், 'ஈசர் பதினோராடல்' என்பதற்குப் 'பதினோருத்திரர் ஆடல்' என்று தலைப்புத் தரப்பட்டிருக்கிறது. சிவன் ஆடலைக்கூறும் நூற்பாவுடன் தொடர்ந்துவரும் இந்நூற்பாவும் சிவசம்பந்தமான உருத்திரர் பதினோருவர் ஆடல் எனவருதல் இயை யுடையதே. ஆயினும் சிலப்பதிகாரத்துள் வரும் பதினோராடலுக்கும் உரிய விளக்கம் தாங்கோது அடியார்க்கு நல்லார் தம் உரைவிளக்கத் தில் (சிலப். அரங்கேற். 14).

'கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன
குடைதுடிமா லல்வியமல் கும்பம் — சுடர்விழியாற்
பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம்
கொட்டியிவை காண்பதி னோர் கூத்து.'

எனப் பதினேராராடலுக்குரியதாகத்தரும் மேற்கோள் பாட்டை நோக்கும் போது, திருமகள் ஆடிய பாவை, இந்திராணி ஆடிய கடையம் ஆகியவை இவற்றுள் சேர்ந்துள்ளனமை தெரியவரும். எனவே, ஈசர் பதி னோராடல் எனவருவது பிங்கலந்தையில் எவ்வாறு பொருந்தும்? இங்கே வேறு பாடபேதம் இருக்கலாம். ஈசர்களால் ஆடப்பெறும், ஈசர்பொருட்டும் ஆடப்பெறும் பதினேராடல் என்று கொள்ளப்படல் வேண்டும்போலும்.

முருகப் பெருமானுக்குரிய மாஸலையை மட்டும் பிங்கல நிகண்டு.

‘நீபமும் செச்சையும் மாஸலை யாகும்’ (பிங்கலம் - 113)

என்று தனி நூற்பாவில் விளக்குகிறது நீபமாவது கடம்பமாலை; செச்சையாவது வெட்சிமாலை. ஏனைய தெய்வங்களுள் சிவபெரு மானுக்குரிய கொள்ளறைமாலை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். திருமாலுக் குரிய துழாய்மாலையோ, மற்றும் பிற தெய்வங்களுக்கு உவப்பான மாஸலகளையோ கட்டி இந்திகண்டுகளில் யாதொன்றும் குறிப்பிடப்படவில்லை.

சிவனுடைய ஊர்தியும் கொடியும் இடபமாகும். பரசு, குலம், பினாக வில் என்பன சிவன் தாங்கும் ஆயுதங்கள். சிவன் அழித்த முப்பும் பற்றியும் பிங்கலம் விளக்கம் தருகிறது. மேலும், சிவனேரடுதொடர்-புடையதாக அவனுடைய என்குணம் ஜம்முகம்பற்றிய செய்திகள் தாப் பட்டுள்ளன. சிவபழிபாட்டினால் அடையும் நிலையினைச் சிவபதம் நான்கு என எடுத்துக் காட்டியுள்ளனர்; சிவழை இயல்பையும் சிவாகம் நூற்பலனையும் தெரிவித்துள்ளார்.

உமாதேவியாரின் பெயரை அடுத்து கங்கை நதிக்குரிய பெயர் களைக் கூறிய பிங்கல நிகண்டு அதன்பின் முப்பத்திரண்டு அறம்பற்றியும் கூறுகிறது உடையம்மையார் இருநாழி நெற்கொண்டு காஞ்சியில் எண்ணான்கு அறங்களையும் வளர்த்தாள் என்பது புராண வரலாறு. இத்தகு புராண வரலாற்றை உள்கொண்ட உமா தேவியார் பெயரை அடுத்து முப்பத்திரண்டு அறம் பற்றிய செய்திகளைப் பிங்கலர் வருத்துரைத்தளர் என்று கருதலாம்.

விநாயகருக்குரிய ஊர்திபடைபற்றிய செய்திகளைப் பிங்கல நிகண்டு தனிப்பா விதத்து கூறாவிட்டினும் விநாயகர் பெயர்களில் ஆகு வாகனன், பாசாங்குசதரன் என்றும் பெயர்கள் தருதலைக்கொண்டு

அவற்றையும் வெளிப்படுத்தினாராதல் பெறப்படும். இவ்வாறு தெய்வப் பெயர்களோடு காரணப்பெயர்களாக வழங்கப்படும் சிறப்புப் பெயர்களிலும் பற்பல சார்புச் செய்திகளும் தெரியவருதல் கூடும்.

சிவகுமாரர்களுள் முத்தவர் விநாயகர். இவரை முத்த நாயனார் என காரைக்காலச்மையார் அறிப்பிடுவர் விநாயகரை அடுத்து என்றும் இளையானாகிய முருகனைப் பற்றிய செய்திகள் தாப்படுகின்றன. முருகனுடைய ஒன்றி ஆடு, யானை, மயில் என்றும் மூன்றுமாகும். இவற்றுள்ளும் மயிலே மிகுதியாக எடுத்துரைக்கப்படும். அருணகிரி நாதர் முதலியோர் முருகனின் மயிலைச் சிறப்பித்தும் புகழ்ந்தும் பல படியாய்ப் பாடியுள்ளனர். இவனை, 'மயிலீலறும் பெருமாள்' என்பர். இவன் அணியும் தொடையல்கள் நீபும் செக்ஷையுமாகும். ஆறு திருமுகத்தையுடைய இப்பெருமானை 'அறுமுகக் கடவுள்' என்பர் பிங்கலர். ஆறு திருமுகங்களையுடைய முருகன் பன்னிருகரத் தோனாவன். இவன் தாங்கிய ஆயுதங்களில் சிறப்புடன் திகழ்வது வேல். முருகனின் பன்னிரு கரங்களிலும் விளங்கும் ஆயுதங்களை நாமதீப நிகண்டு மட்டும் எடுத்துக்காட்டியுள்ளது வேல், சாம், வாள், தண்டு, மரு கொடி இவை முருகனின் வலக்கை ஆயுதம். வில், பரிசை, ஈட்டி, குந்தம் குலிசம், அங்குசம் என்றும் இவை இடக்கை ஆயுதம். இப்பன்னிரண்டினுள்ளும் இரண்டனைக் குறைத்து அபயம், வரதம், என்றும் இரண்டனையும் கூட்டிப் பன்னிரண்டு என்பதும் ஒரு வழக்காகும் என்றும் இந்நிகண்டில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. கடுவன் இளவெயினார் பாடிய செவ்வேள் பற்றிய பரிபாடலில் (5),

'மறியும் மஞ்ஞஞூயும் வாரணச் சேவலும்
 பொறிவரிச் சாபமும் மரனும் வாளும்
 செறியிலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும்
 தெறுகத்திர்க் கணலியும் மாலையும் மணியும்
 வேறுவேறு உருவின்திவ ஆறுதிரு கைக்கொண்டு
 மறுதில் துறக்கத்து அமரர் செல்வதன்தன்
 பொறிவரிக் கொட்டையொடு புகழ்வாம்பு இறங்தோய்'

(பரி. 5:64-70)

என முருகவேளின் பன்னிருகரங்களிலும் விளங்கும் ஆயுதங்கள் பற்றிய குறிப்பும் உள்ளது.

நானிலக் கடவுளில் குறிஞ்சி நிலக் கடவுளாக முருகனை முன் ணனயோர் கொண்டுள்ளனர். இவன் பெய்வெடு சேர்த்துக் குறிஞ்சி நிலத்தைக் 'சேயேன் மேய மைவரை உலகம்' என்பர் தொல்காப்பியர். முருகன் புகழ் பேசும் பழம் பாடல்கள் திருமூர்காற்றுப்படையும் பரிபாடலும் ஆகும். ஏனைய சங்க நூல்களிலும் முருகனைப் பற்றிய சிற்சில குறிப்புகள் உள்ளன.

முருகனின் தேவியர்களாகத் தெய்வயானை, வள்ளியம்மை என்னும் இருவர் பேசப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் தெய்வயானை அம்மையை முருகன் மணந்தான் என்பர். 'மறுவில் கற்பின் வானுதல் கணவன்' (திருமுருது. 11) எனவரும் திருமுருகாற்றுப்படை அடி, 'குற்றமற்ற கற்பினையும் ஒளியுடைய நெற்றியினையும் உடைய தெய்வயானையார்க்குக் கொழுநன்' என்பதை தெரிவிக்கிறது. 'முருகு புணர்ந்தியன் நவள்ளிபோல' (அகம். 52:1. என முருகனுடன் வள்ளி உடன் சென்றதை உவமை வாயிலாகச் சங்கப்புலவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறாகவும் முருகனின் ஊர்தி, படை, கொடி முதலிய வற்றை அறிவித்த பிங்கலம் அவனுடைய தேவியர்களைப்பற்றித் தனிப்படக் குறிப்பிட்டில்து. ஆனால் ஆறுமுகக் கடவுள் பெயர்களைக் கூறுமிடத்து, 'தெவல் குஞ்சிமணாளன்', 'வள்ளி கேள்வன்' என்று குறிப்பிடுவதனால் முருகன் தேவியர்களைப் பற்றிய குறிப்பும் இந்திகண்டில் உள்ளமை தெரியவரும் ஏனைய நிகண்டுகளிலும், 'வள்ளி மணாளன்' (திவா), 'வள்ளி நாயகன்' (பாரதி) 'வள்ளி துணைவன்' (கயாதரம்) 'வள்ளி மணவாளன்' 'தெய்வானை காந்தன்' (சூடாமணி) எனவரும் பெயர்க் குறிப்புக்களினால் அவன் தேவியரைப்பற்றிய செய்தி பழமையானது என்பது தெரியவரும். இங்ஙனமாகவும் பிங்கலந்தை முருகன் தேவியர் பற்றிய செய்தியைத் தனிப்பட எடுத்துக் கூறாமை கொண்டு அவர் சிற்சில முக்கியமான சார்புக் கொடுக்கின்றன.

முருகனுக்குத் துணைவர்களாக வீரவாகு தேவர் உள்ளிட்ட ஒன்பதின்மைச் சிவபெருமான் தோற்றுவித்தார். இந்த நவவீரர்களைப் பற்றிய குறிப்பும் வீரவாகு தேவர்க்குரிய பெயர்களும் நாமதீப நிகண்டில் மட்டும் காணப்படுகின்றன.

விநாயகர், முருகன் இருவரும் சிவபெருமானின் மூத்த பின்னையார், இளைய பிள்ளையார் என்று பேசப் படுபவராவர். இவ்விருவரைப்

போன்றே வழிவள், ஜெனார், வீரபத்திரன் என்பாரையும் சிவபெருமான் தோற்றுவித்தமையால் இவர்களும் சிவகுமாரர்களே. வழிவள், ஜெனார் பற்றிய பெயர்கள் உரிச்சொல் நிகண்டு ஒழிந்த ஏனைவற்றுள் காணப்படுகின்றன ஜெனாராகிய சாத்தனார் அரன்மால் புதல்வர் என்றும் சிறப்பிக்கப்படுவர்.

சிவபெருமானின் தீக்கண்ணிலிருந்து தோன்றியவர் வீரபத்திரர்; தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காகவே படைக்கப் பெற்றவர். இவருடைய பெயரைத் திவாகரம், உரிச்சொல், கயாதரம், பாரதிதீபம் என்னும் நிகண்டுகளை குறிப்பிடவில்லை. இவை தவிரவுள்ள பிங்கலம், சூடாமணி முதலிய நிகண்டுகளி கேலயே இவருடைய பெயர்கள் காணப்படுகின்றன.

சிவபெருமானுக்கு இணையான பெருந்தெய்வமாகப் போற்றப் படுபவர் திருமால். திருமாலின் தேவி திருமகள். திருமகனுக்குரிய பல பெயர்களையும் நிகண்டுகள் தருகின்றன திருமால் பெயர்களைச் சுட்டுமிடத்துத் திவாகரம் 'திருமகள் பூமி கொழுநன்' என்று குறிப்பிடுகிறது. எனவே, திருமகள் கொழுநன், பூமி கொழுநன் எனச் சீதேவி பூதேவி என்னும் இருபெருந் தேவியருடன் அவன் காட்சி தருதல் விளக்காகும்.

திருமாலின் ஊர்தி கருடன், அவனுடைய கொடியும் கருடனே. திருமால் சக்கரம், தனு, வாள், தண்டு. சங்கம் என்னும் ஜூந்து ஆயுதங்களைத் தாங்கியவனாவன் இவற்றுள் சக்கரம் சுதரிசனம் எனவும் வில் சார்ந்கம் எனவும், வாள் நாந்தகம் எனவும், தண்டு கெளமோதகி எனவும், சங்கு பாஞ்சசன்னியம் எனவும் பெயர்பெறும் இவற்றுள் சங்கு சக்கரங்கள் சிறப்புடைச் சின்னங்களாக வைத்துப் போற்றப் பெறும்

'பகை அணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி

(சிலப் காட்காண் 47-48)

என இவர் கையில் விளக்கும் சங்கு சக்கரங்களைக் குறிப்பிடுகிறார் இளங்கொவடிகள்.

திருமாலின் பத்து அவதாரங்கள் பற்றியும் பதினைத்து அவதாரங்கள் பற்றியும் பிங்கல நிகண்டு விளக்கம் தருகிறது. பலராமன் ஒழிந்த ஏனைய திருமால் மூர்த்தங்களுள் புத்தன் மட்டும் குறிக்கப்பட்டுள்ளான்.

பலதேவன் என் னும் பலபத்திரனுக்கு உரிய பெயர்களுடன் அவனுடைய பணங்க் கொடியும் கலப்பையாகிய மழுவாயுதமும் குறிக்கப் பட்டுள்ளன.

திருமாலின் புதல்வர் பிரமன், காமன், ஜூயனார் ஆகியோராவர். இம் மூவர்க்கும் வழங்கும் பல பெயர்களும் தனித்தனி நூற்பாக்களில் விவரிக்கப்பட்டுள்ளன இவருள் ஜூயனார் அரிகாபுத்திர ஆதவின் சிவபெருமானைப் பற்றிய பகுதியிலேயே இத் தெய்வப் பெயரும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளமையை முந்திய பகுதியில் காணலாகும்.

மன்மதனுக்குரிய பலபெயர்களையும் தொகுத்து உரைத்தபின் அக்காமனுக்குரிய ஊர்தி, கொடி முதலிய பலவேறு விவரங்களையும் பிங்கல நிகண்டு விளாக்குகிறது. மன்மதனின் ஊர்தி - தென்றல், கொடி - மகரமீன், வில் - கரும்புலில். இவனுடைய வில்லில் பொருந்தும் நாளாகிய வண்டுபற்றிய குறிப்பை இந்திகண்டு தரவில்லை ஆசிரிய நிகண்டு, 'வண்டு நான்' என்பதனை எடுத்துதாக்கிறது, மன்மதன் கரும்பு வில்லினை நானேற்றி அதில் தாமரை, மாம்பு அசோகம், முல்லை, குவளை என்னும் ஜூந்து மலர்களை அம்பாக வைத்து எய்வான். பஞ்ச பாணங்களால் அம் மன்மதன் எய்யும்போது நேரும் சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்னும் ஜூந்து அவத்தைகளையும் பிங்கலம் சுட்டிக்காட்டி விளக்குகிறது.

மன்மதனின் மனைவி பெயர் இரதி. எனவே, மன்மதன், 'இரதி காந்தன்' என் னும் பெயர் பெறுகிறான். மன்மதன் தம்பியாகிய சாமனைப்பற்றிய குறிப்புச் சில நிகண்டுகளில் உள்ளது. இரதியின் தங்கை பெயர் 'தேவதாரி' என்பதாகும் என்னும் செய்தியை ஆசிரிய நிகண்டு மட்டும் எடுத்துக்காட்டியுள்ளது

நாராயணன் நான் முகளைப் படைத்தான்; நான் முகன் மும்மூர்த்தி களில் படைப்புத் தொழில் செய்யும் பெருந்தகையாவாள். இவனுடைய ஊர்தி அன்னம்; ஆயுதம் பாசமும் தண்டமும் ஆம்; கொடி வேதம் ஆகும். இவனுடைய தேவி கலைமகள் கலைமகளுக்கு உரிய பெயர்களுடன் அவனுடைய ஊர்தி பூரம் என்பதாகும் எனப் பிங்கல நிகண்டு தெரிவிக்கிறது.

பலவேறு பெண் தெய்வங்களைப்பற்றிய விவரங்கள் நிகண்டுகளில் உள்ளன சிவனைப் பற்றிய பகுதியில் அவனோடு இயைபுடைய

தமை கங்கை பற்றிப் பார்த்தோம். அங்ஙனமே திருமாலைப்பற்றிய பகுதியில் அவன் தேவியான திருமகளும், அவன் மகன் பிரமணின் தேவியாகிய கலைகளும் கூறப்பட்டிருத்தலையும் கண்டோம். திருமகளுக்கு முன்பிற்காலத் தூத்துக் கீதேவியாம் மூதேவி பற்றிய பெயர்களும் தாப்பட்டுள்ளன மூதேவியின் ஊர்தி கழுதை, கொடி - காக்கை; அவனுக்குரிய ஆயுதம் துடைப்பம் ஆகும்.

போர்க்குத் துணை நிற்கும் தெய்வங்களாகிய காளி, தூர்க்கை இவர்களின் பரிவாரங்கள் முதலியன பற்றிய செய்திகள் நிகண்டுகளில் தரப்பட்டுள்ளன. காடுகாள் என்னும் தெய்வம் பற்றிய குறிப்பும் நிகண்டுகளில் உள்ளது. சத்தி பேதங்களில் பத்திரகாளி, தூர்க்கை என்னும் மூத்தங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தெய்வங்களின் ஊர்தி முதலிய விவரங்களைப் பிஸ்கல் நிகண்டு சிறப்பித்து விளக்கம் தருகிறது. மாகாளியின் ஊர்தி சிப்கம்; கொடி - அலகை; இவளுக்குரிய படையோ குலம்.

தூர்க்கையின் ஊர்தி கலை; படை கைவாள் ஆகும். காளிதேவிக்கு ஏவல் செய்வார் இடாகினி தேயாகினி என்னும் இருவராவர். இவருள் யோகினியின் ஊர்தி பெய் ஆகும்; கொடி ஓரியாகும்.

இனி, சத்த மாதர்கள் பற்றிய விவரமும் பெண்தெய்வப் பகுதியில் காணலாகும். பிராமணி, நாராயணி, மாயேசுவரி கௌமாரி, வராகி, உருத்திராணி, இந்திராணி என்னும் எழுவறும் சத்தமாதர்களாவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஊர்தியும் உள். பிராமணிக்கு அன்னம்; நாராயணிக்குக் கந்தன்; மாயேசுவரிக்கு என்டை; கௌமாரிக்கு மஞ்சளை; வராகிக்கு ஏறு; உருத்திராணிக்கு அலகை; இந்திராணிக்கு களியு. ஊர்தியை உரைத்ததோடு இவர்களுக்குரிய படைகளையும் போற்றிக் கூறுவின்றது பிராமணிக்கு வேதம்; நாராயணிக்குத் தீசு சக்கரம்; மாயேசுவரிக்குப் பினாகம்; கௌமாரிக்கு வேல்; வராகிக்குத் தண்டு; உருத்திராணிக்குச் குலம்; இந்திராணிக்கு வச்சிராயுதம்.

இவ்வெழுவகை மகளிரைத் தனிர் அமா மாதர்களாகிய அரமகளிர், அரம் பையர், சூரமகளிர் ஆகியோர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. பெண் தெய்வங்கள் அருகன் அறங்காக்கும் தருமதேவதையின் பெயர்களும் சில நிகண்டுகளில் தாப்பட்டுள்ளன தருமதேவதையின் பெயர்கள் தரும் நிகண்டுகள் பிங்கலம், குடாமணி, ஆசிரிய நிகண்டு, தமிழுரிச்சொற்பற்றுவல் என்னும் நான் குமே.

சமனா பெள்த சமய தெய்வங்களாகிய அருகன், புத்தன் பெயர்களும் பல நிகண்டுகளில் உள். அருகனுடைய ஊர்தி அம்புயம்; அவனுடைய படையுர் அம்புயமே. அருகனின் கொடி காட்சி, ஞானம், சீலம் என்னும் மூன்றுமாம். இவ் வீவரங்களைப் பிடிக்கல் நிகண்டு மட்டுமே தனிப்பட எடுத்துரைக்கின்றது உரிச்சொல் நிகண்டு, ஆசிரிய நிகண்டு பொதிகை நிகண்டு, நாமதீப நிகண்டு என்னும் நான்கிலும் அருகடீவன், புத்தேவன் பற்றிய பெயர்கள் இடம்பெறவில்லை.

திசை காவலர் என்பார் எட்டுத் திசைக்குமாக எண்மர் ஓளர். கீழ்த் திசையில் இந்திரன்; தென் திசையில் அக்ஷினி; தெற்கில் யமன்; தென் மேற்கில் நிருதி; மேற்கில் வருணன்; வடமேற்கில் வாயு; வடக்கில் குபேரன்; வடக்கிழக்கில் சாகான் இத்தெய்வப் பெயர்களையிட்டு இந்திரதிசை, யமன்திசை, என்றாற் போலத் திசைப்பெயர்களைக் குறிப்பதும் உண்டு பிங்கலர் வான்வகையுள் ஆகாயம் பற்றிக் கூறிய பிள், திக்கு, திசைப்பாலர் பற்றிய செய்திகளை விவரித்துள்ளார். என்ன திசைப்பாலரை அடுத்து எட்டு திசைக்கு முரிய யானைகள், அட்டமா நாகங்கள், என்திசையோனி பற்றிய விளக்கங்களைப் பிங்கலர் தருகிறார்

இந்திரன் திசை காவலன் மட்டுமன்று, வானுலகின் அதிபதியுமாவன். என்ன திசைப் பாலருள் முதல்வனாக வைத்துப் போற்றப் பெறும் இந்திரனைப் பெருந்தெய்வங்களுள் ஒருவனாகவும் வானவர் வகையுள் போற்றியுள்ளார் பிங்கலர் எனைய நிகண்டுகளும் இந்திர ஜூக்குரிய பெயர்களைப் பெருந் தெய்வங்களான் சாரவைத்தே தொகுத்துத் தநுகின்றன. பெயர்த் தொகுப்புத் தலை இந்திரனோடு தொடர்புடைய பல செய்திகளையும் பின்கலர் விவரித்துள்ளார். இந்திரனைக் குறித்து இவர் விவரித்த செய்திகளைக் குடும்பவளம் நகர்வளம், படைவளம் நிதிவளம், மற்றும் ஊனும் பூனும் என்றெல்லாம் பகுத்து நோக்கலாம். இந்திரனைத் தலை வடத்திசைக் காவலன் குபேரன், தென் திசைக் காவலன் யமன் என்னும் இருவர்தம் பெயர்கள், அவர்களுக்குரிய பிற சிறப்புக்கள் ஆகியவற்றையும் நிகண்டு கள் விவரித்துள்ளன. நீரைப்பற்றிய செய்திகள் வருமிடத்து புனர்கடவுள் வருணனாவன் என்னும் குறிப்பினை நிகண்டுகள் கூட்டியுள்ளன. அக்ஷினி, வாயு பற்றிய பெயர்கள் பஞ்சபூதப் பெயர்களுடன் சேர்த்துப் பேசப்பட்டுள்ளன என்றாலும், திசைகாவலர் வகையில் நான்கு

பெருந்திசைக் காவலர் பற்றிய செய்திகள் சிறப்பாக எடுத்துப் பேசப் பட்டுள்ளன என்பது தெரியவரும்.

தெய்வப் பெயர்களுள் பெருந்தெய்வங்கள் தொடக்கமாகத் தனித்தனிப் பெயர்கள் விளங்கும் தெய்வங்களைப் பற்றி உரைத்தபின், ஒரு பெருங்குழுவாகத் தெய்வநிலையில் பேசப்படுவோரைப் பற்றிக் கூறத்தொடக்குகின்றனர். இத்தகைய குழுவினர் பதினெண்மாவர். இவரைப் பதினெண்ணாக்கணத்தேவர் என்பர். பதினெண்கணங்களாவர் அமர், சித்தர், அசர், சாரணர், கருடர், கிள்ளர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், வீஞ்சையர், இராக்கதர், பூதர், பசாசு, தாராசை, முனிவர், உரகர், நாசர், போகுழியர் என்பாரவர். இக் கணத்தாருள் பெரும்பாலானவரைக் குறித்தும் நிகண்டுகள் தெரிவிக்கின்றன.

பதினெண்ணாக்கணத்தாருள் தேவர் முதன்மையானவர் வானுலில் அமுதமுண்டு மரணாயின்றி வாழ்பவராதவின் இவருக்கு அமரர் என்றும் ஒரு பெயர் வழங்கும் தேவர்க்குரிய பொதுப்பெயர்களைத் தொகுத்து விளங்கவேதாடு, இவருள் முப்பத்து மூவாண்குறித்தும் சிலநிகண்டுகள் தெரிவிக்கின்றன. தேவர் முப்பத்து மூவாவார் ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினெருவர். வகக்கன் என்மர், அச்கவினி தேவர் இருவர் ஆக முப்பத்து மூவாவார்.

'நால்வேறு இயற்றைகப் பதினொரு மூவரோடு
ஒன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர், மீன்சேர்பு
வளிகளர்ந் தன்ன செலவினர், வளியிடைத்
தீயெழுந் தன்ன திறவினர், தீப்பட
உருமிடித் தன்ன குரவினர், விழுமிய
உருகுறை மருங்கில்தம் பெறுமுறை காண்பார்
அந்தரக் கொட்டினர் வந்துடன் காண'

(திருமுருகு, 167-174)

எனவரும் திருமுருகாற்றுப்படைப் பாடற்பகுதி முப்பத்துறுண்று தேவர்களையும் பதினெண்ணாக்கணத்தாரையும் கட்டிக்கூறி, இவ்வெல்லாம் வானத்தில் கழற்சியுடையாய் வந்து கானும்படியாக, முருகப்பெருமான் ஆவினன்குடியில் எழுந்தருவியிருக்கும் காட்சியை எடுத்துரைக்கிறார்.

ஆதித்தர், உருத்திரர், வசக்கன், அச்சுவினிகள் என நான்கு பெரும் கூறாய் அடங்குதலினாலே, 'நாஸ்வேறு இயற்கைப் பதினாரு மூலர்' என்று குறிக்கப்படுகின்றனர்.

'ஒன்பதிற் நிரட்டி உயர்நிலை பெற்றியர்' என்றது பதினெண் வகையாக உயர்ந்த தேவ கணத்தாரையாகும். இத்தேவருக்கும் மேலாகக் கடவுளர் என்பவர் குறிக்கப்படுகின்றனர் இவர் சுடரோடு திரிதரும் பெற்றியராய் தெய்வ முனிவர் போலும்.

தேவருக்குப் பகையாயுள்ளவர் அசரர் இவ்வசரரைப்போன்றே பெருந்தீவுகு புரிந்து உழல்பவர் அரக்கர் ஆவர். இவரை இராக்கதர் என்றும் கூறுவர் அசரரும் அரக்கரும் வெவ்வேறுள்ளத்தார் என்பதனை,

'அண்டக் குலத்துக்கு அதிபதியாகி
அசரர் இராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் கணைந்த
இருட கேசன்தனக்கு'

எனவநும் திருப்பல்லாண் டுப் பாசுரத்தால்(5) உணரலாம். அசரர்களில் 'மாவலி' என்னும் அசரரின் பெயர்மட்டும் நிகண்டுகளில் தனிப்பட எடுத்துரைக்கப்படுகிறது.

வித்தியாதர் பல்வேறுவகையான வித்தைகளிலும் வல்ல தேவாதியார் ஆவர் இசையில் வல்ல கணத்தாராகக் கிண்ணர். கந்திருவர், கிம்புருடர் என்னும் மூவகையினர் உளர். இம்முவரும் ஒரு சாதியாரே என்றும் நாமதீப நிகண்டு தெரிவிக்கிறது.

'கிண்ணர், கருந்திருவர், கிம்புருடர் என்னும் மூவரும் ஒரு சாதி; அவர் யாழ்வாசினையாற் கிண்ணர் என்றும், அரசு ரிமையாற் கந்திருவர் என்றும், வீரத்தாற் கிம்புருடர் என்றும் கணங்களிற் பேதப்படுவர்'

என்பதனை இந்நிகண்டுடையார் எடுத்துக்காட்டியுள்ளார்.

போகழுமியில் இன்புறுவோர் ஒருபிரிவினர்; இவரைப் போகழுமியார் என்பர், ஆகாயத்தில் சஞ்சிப்போர் சாரணர் எனப்படுவர் தேவ குக்கு ஏவல்செய்வோர் படர் என்னும் பெயரால் ஒரு கணமாகின்றனர்.

நிரகலோக வாசிகளாகிய தீயுலதோரையும் நாகதோக வாசிகளாகிய பாப்புலதோரையும் தமிழுரிச்சொற்பனுவல் சுட்டியுள்ளது

பதினெண் சனத்தாருள் பூதமும் பசாசமும் போர்க்களத்தோடும் காளி தேவியோடும் சார்த்திப் பேசப்படும் தூக்கைக்கு ஏவு செய்தேவார் இடாகினி, தீயாகினி என்னும் இனத்தாவர் போர்க்கள் அழிலில் போய்கள் கூழட்டு உண்டும். போர்த்தலைவனை வாழ்த்தியும் ஆடல-புரியும் செய்திகள் நானுா யு முதலிய சங்கப பாடச் காளில் சில உள். காளி, பீப்யகளின் செயலடிப்பனையில் பரஞி இலக்கியம் என, பது பின்னாளில் வாய்ப்பதாயிற்று

தாரகை என்பது நடசத்திரகணமாகும். 27 நடசத்திரங்களும் அருந்ததி முதலிய வேறுசில நடசத்திரங்களும் பற்றிய வளக்கம் தேய்வப்பெயர்த் தொகுதியின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டுள்ளமையும் கருத்திப்பாலது.

இப்பத்தேழு நடசத்திரங்களின் பெயரைச் சிறப்பாக எடுத்து விளக்கிய பின்னர்ப் பொதுவாக வானமீனுக்குரிய பெயர்களையும் நிகடன குகள் குறித்துள்ளன, அருந்ததி என்னும் நடசத்திரத்திற்குரிய பெயர்களை உரிச்சோலநிகண்டு, கயாதார நிகண்டு தலை ஏவனய நிகண்டுகள் எதாகுத்துத் தந்துள்ளன. அருந்ததி நடசத்திரப் வானின் வடத்திசையில் விளங்கும் எழுவகை மகளிருள் ஒன்றாகும் இந்த அருந்ததியைக் கற்புக்கு எடுத்துக்காட்டாக புலவர்கள் உரைத்துள்ளனர்

'தடவு சிமிர் முத்தீப் பேணிய மனச்சில
வடவயின், விளங்கு ஆல், உறை எழுமகளிருள்
கடவுள் ஒருமீன் சாலினி ஒழிய
அறுவர் மற்றையோரு மங்சிலை அயின்றனர்'

(பரிபாடல் 5. 42-45)

எனவறும் பரிபாடற்பகுதி அருந்ததியின் ஏற்றம் எடுத்துரைக்கின்றது. 'கடவுள் ஒரு மீன் சாலி னி' என அருந்ததி மீனி ன் கடவுள்

தன்மையைச் சிறப்பித்துள்ளார் பரிபாடல் புலவராகிய கடுவன் இளவெயினனார்.

'அங்கண உலகில் அருந்ததி அன்னானை

மங்கல நல்லமளி ஏற்றினார்' (சிலப். மங்கல. 63-4)

எனக்கண்ணகியை அருந்ததிக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார் இளங்கோவடிகள். முற்படக் கண்ணகியைக் குறிக்குமிடத்தும் 'சாவி ஒருமீன் தகையாளை' (மங்கல. 51) என்றே அவர் குறிப்பிடுகிறார். ஏனைய நூலாகும் அருந்ததியைக் கற்பின் சிகரமாகப் போற்றித் தாம் பாடும் காவியத் தலைவியர்க்கு ஒப்புக்கூறுதலை ஒருமரபாகவே கொண்டுள்ள மையும் காணலாகும்.

விடிவெள்ளி என இந்தாளில் வழங்கும் விடிமீனின் பெயர் வெடி என்பதாகும் எனத் தமிழுரிச்சொற்பனுவல் நூல் எடுத்தியம்பியுள்ளது.

'புனலாடு மகளிர் இட்ட பொலங்குழை

இரைதேர் மணிச்சிரில் இரைசெத் தெறிந்தெனாப்

புள்ளார் பெண்ணைாப் புலம்புமடற் செல்லாது

கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த

வேள்வித் தூண்தது அசை இயவனர்

ஒதிம விளக்கின் உயர்மிகைக் கொண்ட

வைகுறு மீனின் பைபயத் தோன்றும்'

(பெரும்பாண்.

312-318)

எனவரும் பொரும்பாணாற்றுப்பனை ப்பகுதியில் பொற்று ஒழுமியின் தோற்றம் வைக்கறைப் போதில் தோன்றும் வெள்ளிமீன்போலக் காணப்படும் என்றும் செய்தி காணப்படுகிறது இங்கே வைகுறுமீன் என்பது விடிமீனோயாம்.

இகைவனுடைய எனவகை உரு என்று ஜம்பூதங்கள், குரியன், சந்திரன், ஆண்மா என்னும் எட்டனையும் கொள்வர். கவர்க்கலைகழும் தெய்வநிலைபெற்ற பெரும்பதமாகும். எனவே, இவைபற்றிய பல்வேறு வகையான கூறுபாடுகளையும், பெயர்களையும் அவற்றின் தொகுதி களையும் நிகண்டு நூல்கள் நன்கு வீளக்குகின்றன.

ஜம்பூதம் என்பது ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என் னும் ஜந்தையும் குறிக்கும் ஆகாயம் என்பதனை வெளி என்றும் திக்கு என்றும் இருக்கிறபடுத்துவர். வெளி என் னும் ஆகாயப் பெருவெளியில் பகிரண்டம், அண்ட கோள்கை, அண்டச்சுவர் பற்றிய பெயர் விளக்கம் தரப்படுகின்றன. நான்கு பெருந்திக்கு, நான்கு கோணத்திக்கு ஆக எட்டுத்திக்குப்பற்றிய பெயர் விளக்கம் திக்குப்பற்றிய பகுதி யில் காணலாம். எட்டுத்திக்குப் பற்றிக் கூறும்போது எண்திசையானை, அட்டமா நாகம், எண்திசையோனி, எண்திசைசப் பாலர் பற்றிய செய்தி களையும் பிங்கலம் முதலிய சில நிகண்டுகள் தெரிவித்துள்ளன.

காற்று என்பதற்குரிய வேறு பெயர்களுடன் பல்வேறு வகையாய்ப் புலப்படும் காற்றுகளையும் நிகண்டுகள் விளக்குகின்றன. காற்றின் வகைகளாகப் பனிக்காற்று, வாடைக்காற்று, மேல்காற்று, கீழ்க்காற்று, தென் றல், சுழல்காற்று, தசவாயு என்பவை இடம்பெறுகின்றன.

காற்றினை அடுத்து நெருப்பு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நெருப்பில் சிறு தீப்பொறி முதல் பெருதெநுப்பாகிய வடவாழுகாக்கினி வரையில் பல்வேறு வகையான நெருப்பின் தன்மைகளும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. நெருப்பை உண்டாக்க உதவும் தீக்கடைகோவின் பெயரையும் குறிப்பிடுகிறார். அனற்பொறி, அனற்றிரன், காட்டெரி, கொள்ளி பற்றிய பெயர்களின் மாற்றுப் பெயர்கள் நெருப்புவகை விளக்கமாம் எரியினால் நேர்வது கரி, சாம்பல் புகை என்பனவாம். எனவே, இவற்றின் பெயர்களும் தரப்பட்டுள்ளன. வீறகுப்புகை போலுள்ள புகையீயன்றி மணக்கும் அகில் முதலிய நறும்புகையையும் உடன் கட்டுவர் தீக்கடவுள், தீக்கடவுள் மனைவி பற்றிய பெயர்களும் காணப்படும். தவத்தோர் வளர்க்கும் புனிதத்தீவேறு அதனை யாகத்தீ முத்தீ, பஞ்சாக்கினி எனப் பகுத்து விளக்கியுள்ளார்.

நெருப்பின்பின் நீர்பற்றிய பெயர்களும் நிகண்டுகளில் மிகவிரிவாக அமைசின்றன. மழையினால்தான் நீராப்பெறுகி தோம் எனவே, மழைபற்றிய பல செய்திகளும் தனிக்கூறுகப் பார்க்கத்தக்கன. பிங்கல நிகண்டு ஒன்றே நீர்ப்பெயர்வகைகளை அடுத்து மழைப்பெயர்வகை களையும் எடுத்தியம்புகின்றது. ஏனைய நிகண்டுகளில் மழைதொடர்பான செய்திகள் தெய்வப்பெயர்த் தொகுதியின் இறுதியில் காணப்படுகின்றன.

முதலில் நீர்பற்றிய செய்திகளை ஓநாக்ட, வோஏ. நீரின் பொதுப் பெயர்களை முதற்கண் விளக்கிப் பின் நிறைபுனல், நீந்துபுனல், கலங்கல் நீர், நீரோட்டம், நீர்த்திரை, நீர்க்குமிழி, நீர்ச்சுழி, நுரை என்பவற் றின் பெயர்களும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பள்ளத்தில் பாய்ந்தோடும் நீர் மிகுந்தியால் ஆறுகள் பல உள்வாகின்றன என்கில், நதி யின் பெயர் விளக்கும் உள்ளது. நதிகளுள் சிறப்புடைய கங்கைத் திபற்றிய பெயர்களையும் இத் தெய்வப் பெயர்க் கூட்டுத்தில் காணக் கிரோம் நீர்க்கடவுளாகப் போற்றப்பெறுவதன் வகுணங் என்பதும் இங்குக் குறிக்கப்படுகிறது. இத் தெய்வத்தின் வாகனம் சுறவு ஆகும் ராஸ்பதனை ஆசிரிய நிகண்டு மட்டும் கட்டுகிறது.

இனி, மழைபற்றிய பகுதிக்கு வருவோம் மழைபற்றி நிகண்டுகள் தரும் செய்திகளை நான்கு பெறுங்கூறாகப் பகுத்து நீராக்கலாம். அவையாவன : ஒன்று கீமகம்; மற்றொன்று மழைத்திலை; மூன்றாவது நீரின் நிலை; கடைசியாக வானினல். மேகத்தில் பொதுப் பெயர்கள் ஒருபாலாக, ஏழு கீமகம், ஏழுமாசூபற்றிய விவரங்கள் காணலாகும். மேகத்தட்ட தொடர்புடைய நீடி சீடி யேறும் இடம்பெறுகிறது. மசுமநிலைபற்றிய பகுதியில் பெருமாழு விடாது சொரிதல், தலைப்பெயல் மழை மழைப்பெய் நூலி நிறல் என்பதும் பகுதியில் சொரிதல், தலைப்பெயல் மழை மழைப்பெய் நூலி நிறல் என்பன நீரின் நிலைமைகளைக் குறிப்பன. வானினல் என்றில் மின் என்னலும் இடியுப் மழையுடன் தொடர்புடையதை இவற்றின் பெயர்களைக் குறியினாச் சூழ்ந்து காணும் பரிகீவடம், மழைநாளில் தோன்றும் வானாசில், இரட்டைநில் காட்சிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது வானவில் பர்திபொகியதை அடுத்துக் காமறுடைய வில்லையும் திவாகரம் முதலிய பல நிகண்டுகள் குறிப்பிட்டுள்ளனம் காணலாம்.

பஞ்சஷூதங்களுள் ஒன்றாகிய மண்டுமியைக் குறிக்கும் மேலமூலகம் பற்றிய விளக்கத்தைப் பிங்கலர் வான்வகையில் தருவிறார் பூமியைப் பெண்ணாகவே சொல்வது மரபு; பூமாதேவி என்பது உலகவழக்கு வள்ளுவர், ‘நிலம் என்னும் நல்லாள்’ என்று குறிப்பிடுகிறார். பிங்கல நிகண்டின் முதல் பகுதி வான்வகை என்பது வான்வகையில் அவர் முதற்கண் எடுத்துக்காட்டுவது சுவர்க்கத்தின் பெயர்களேயே. பின், மேலமூலம், மோட்சம் பற்றிய பெயர்களைத் தருகிறார் அதன்பின்னர் ஆகாய முடியை பஞ்ச பூதங்களைச் சார்ந்த பெயர் விளக்கக் கள் கீட்டம் பெறுகின்றன.

வானவர்வகை இறுதியில் அமுது, தெய்வவுணவு. ஆலகாலசிடம், ஆன்மா பற்றிய பெயர் எவ்வகைகளைப் பிங்கலர் மட்டும் தருகிறார். தேவருலக வாழ்வை வாண்வகை ஒழியில் சுட்டிய பிங்கலர் வானவர் வகையை முடிக்கின்ற போது அவர்தம் உணவாம் அமுது முதலீய செய்திகளை ஒழிபு போல ஈற்றில் வைத்துக் கூறினார் போலும்.

தெய்வப்பெயர்த் தொகுப்பில் ஒன்பது கோள்கள், பன்னிரண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றின் பெயர்களும் இவற்றின் இயக்கங்களினால் நேரும் காலவகைப்பெயர் பற்றிய செய்திகளும் இத்தொகுதியின் பிற்பகு தீயாய் இடம்பெற்றுள்ளன. ஒன்பது கோள்களாவன சூரியன், சந்திஃன், செல்வாய் புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, நேது என்பனவாம் இவற்றுள் உலகிற்கு ஒளித்தந்து விளங்கும் சூரியனும் சந்திரனும் முதலிடம் பெறுகின்றனர்.

சூரிய மண்டிலம் ஒளிமயமானது; பகலைத் தோற்றுவிக்கும் இவனைப் 'பகலோன்' எனக் குறிப்பிடுவர் சூரியனின் உதயம் அந்தி, நடுப்பகல் சாமர் முதலிய காலக்கூறுகளை இம்மண்டிலத்தின் இயக்கத்தைக் கொண்டு கணிக்கின்றனர். எனவே, உதயம் முதலிய காலக்கூறுகளையும் சூரியனைப்பற்றி உரைக்கும்போது உடன் கூறுகின்றனர். சூரியனின் பேரொளிக்கு முன்னால் எந்த ஒளியும் குறைவு பட்டிருக்கும். இவனிடமிருந்து வரும் ஒளிக்கத்திர்கள் சூரிய கிரணம் எனப்படும். இவனால் நேரும் வெயில் முக்கியமாகக் கருதத்தகும். சூரியனின் ஊர்தி, புரவி, தேர்ப்பாகன் பற்றிய சீவரங்களையும் நிகண்டுகளில் காணலாம்.

இரவில் ஒளி தரும் சந்திரனிடமிருந்து நிலவு வெளிப்படுகிறது. பிறை வளர்தலும் தேய்தலுமாய்ச் சந்திரன் உருமாறி வருதலால் காலம் கணிக்கப்படுத்தற்கு உதவியாய்வளது சந்திரன் ஊர்தியாக எமான மும் எடுத்துரைத்துள்ளனர் சந்திரன் இரவு கீரத்தில் தோன் ருவதனால் இரவு. இருள் பற்றிய பெயர்களும் உடன் கந்தப்படுகின்றன. சூரியன் முதல் சனிவரை வரும் ஏழாள்களும் ஏழுகிழமையாய்வாரப்பகுப்பை உலகிற்குத் தந்தன் இராகுவும் கேதுவும் பாம்புக் கோள்களாகும். இவற்கீராடு 'குணிகன்' என்னும் ஒரு கோளைப்பற்றியும் சில நிகண்டுகள் சுட்டியுள்ளன.

குரியன் சந்திரன் முதலிய கோள்கள் திரியும் வழி மேடவீதி, இடபவீதி, விதுனவீதி என முவகைப்படும் என்பதும் நிகண்டுகளால் தெரியவருகின்றது. பாம்புக்கோள்களாகிய இராகு கேதுவை அடுத்து உலகைத் தாங்குவதாகக் கருதப்படும் அனந்தன் என்னும் ஆதிசேடனுக்குரிய பெயர்களையும் நிகண்டுகளில் காணலாம்.

மேடம் முதல் மீனாம் வரை 12 இராசிகள்; அகவதி முதல் இரேவதி வரை இருபத்தேழு நட்சத்திரங்கள். இவை ஒவ்வொன்றிற்குரிய பெயர்களையும் முறையே நிகண்டு நூல்கள் தொகுத்துத் தருகின்றன. இருபத்தேழு நட்சத்திரங்களின் பின் அருந்ததி, சீடிமீன் வானமீன் பற்றிய பெயர்கள் தரப்பட்டுள்ளன. நட்சத்திரம் என்பது பதினெண் கணங்களுள் ஒன்றாகவும் உள்ளது எனவே, தேவ கணம் பற்றிய முந்திய பகுதியில் இந்நட்சத்திரங்கள் பற்றிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளனம் காணலாம்.

குரிய சந்திர் முதலிய கோள்களின் இயக்கத்தால் காலப்பகுப்புக் காணப்படுகிறது. காலவகை பற்றிய பல்வேறு வகையான விளக்கங்களை நிகண்டு நூல்களில் காணலாம். மிகநுண்ணிய கால அளவையாகிய மாத்திரைப் பொழுது முதல் பெருங்கால அளவையாகிய ஊழி வரையில் காலப் பாகுபாடுகள் பல திறத்தனவாம் சிறப்பாக நாழிகை, பொழுது, நாள், திதி, வாரம், பக்கம், திங்கள், யான்டு, ஊழி என்றின் வாறு ஒன்றினைவிட ஒன்று பெரிதாகக் கால அளவு பெருக்கவருதலைக் குறிப்பிடலாம். இப்பெரும் பிரிவுகளுக்கு உட்பட்ட தொடர்புடைய செய்திகளும் அவ்வாறு உடனினைத்து விளக்கப்பட்டுள்ளன.

பொழுது என்பதில் அரேநாரதயம் முதல் இரவுவரைப் பல காலப்பாகுபாடுகள் உள் சந்தி, சாமம், பகல், வெபில், இரவு, இருள் என்பன பற்றிய பெயர்களை இதில் அடக்கியுரைக்கலாம். நாள் என்னும் பகுதியில் முன்னாநாள், பின்னாநாள், பாதிநாள் என்ப வற்றிற்கான பெயர்வழக்குகளைக் காண்கிறோம். வாரம் ஏழு கிழமைகளாகக் கோள்களின் பெயரைப் பெற்று அமைச்சிறது.

சந்திரனின் நிலைமாற்றத்தைக் கொண்டு திதி, பக்கம், மாதம் முதலிய காலப்பிரிவுகள் அமைகின்றன. சந்திரனின் நிலைமாற்றத்தால் மதிதெரி கலையிரா, மதிமறை கலையிரா, அமாவாசை, பூரணை என்றை கருதப்படுகின்றன. 15 நாள்கள் கொண்ட பக்கம் நந்தை.

பத்திரை, சமை, இருத்தை, பூரணை என கூந்து வகையாகப் பெருகி வருதலும் அநுகிவருதலும் சந்திரனின் கதினைவத்துக் கூறப்பட்டுள்ளன. பக்கம் இரண்டு கொண்டது மாதமாத உருக்கொள்கிறது. மாதப்பிற்பு முக்கிய நிகழ்ச்சி; எனவே, இதுபற்றிய பெயரும் சட்டப் படுகிறது. இரண்டு திங்கள் சேர்ந்தகாலம் பருவமாகவும் 6 திங்கள் கொண்ட பகுதி அயனமாகவும் கணிக்கப்படுகின்றன.

காலவகை என்னும் போது நிகழ்காலம் இறந்தகாலம், எதிர்காலம் என முன்று மாற்றங்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. பொழுது தீணச் சிறுபொழுது, பெரும்பொழுது என இரு பெரும் பிரிவாகக் கூறுவர். இரண்டு இரண்டு மாத அளவு கொண்ட பருவம் பெரும் பொழுதாகும். கார். கூதீர், முன்பனி, பின்பனி, இளவேனில், முது வேனில் என்னும் அறுவகைப் பொழுதிற்கும் உரிய பெயர்களை நிகண்டுகளில் காணலாம். ஒருநாளின் பகுதியிலாய் காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைக்கற என்னும் அறுவகைப் பிரிவுகள் சிறுபொழுது எனப்படும்.

பெருங்காலப் பகுப்பு ஊழி என்பதாகும் என முன்னரச் சுட்டி ணோம். நால்வகை யுகம், உகழுடிவு பற்றிய விளக்கம் இப்பெருங்காலப் பகுப்பாகும் பிரமனுடைய வாழ்நாள் கற்பம் என்று வழங்கப்படும் செய்தியும் குறிக்கப்பட்டுள்ளது


மனிதனின் வாழ்நாள், அவன் வாழ்வை வழிநடத்தும் ஊழி பற்றிய பெயர்களின் விளக்கமும் நிகண்டுகளில் காணப்படுகின்றன. ஊழி என்பதைத் தொல்காப்பியர், 'பால்வரை தெய்வம்' என்று குறிப்பிடுவர் காலவகைப் பெயர்களும் கடவுள் சிலைப்பற்றனவாக முந்தையோர் கொண்டுள்ள மரபினைக் கருத்தில் கொண்டே நிகண்டாகியர்களும் காலவகைப் பெயர்களை இப்பாகுதியில் குறித்தனராதல் வேண்டும்.

ପ୍ରାଚୀ


தெய்வப் பேயர்ப் பாகுபாடு
சிவன்

ଶିଖର

திருமால்



பேண் தோய்வெம்



இறைச்சமானம்
(சமனோயம் இரண்டுத்துறை)

ஏற்கனவே	பின்டி	கொடி	திரும்பிகளைத்
ஏற்கனவே	பின்டி	கொடி	திரும்பிகளைத்

புத்தனா

ପ୍ରକାଶକ ମହିନେ

காலத்தில்

தேவர்	அக்ரர்	ஏற்றுத்தியா குரர்	இலக்ஷ வங்கலார்	பங்க்ரேவுடி உ.என்ஸெ சிபர்	நூதம்	பை	தீவே வேங்கணம்
தேவர்	தேவா கு...ஆகர்	அக்ரர்	அர்க்கர்	வீணாகர் அந்தச்சுவர் கிள்டுரு...ர்	போக்டிலியல்	ஆயாபத்திய தேவாக்ரு(கேவல)	போக்டில் போக
தேவர்	பூப்பத்து ஒவர்	தேவா கு...ஆகர்	அக்ரர்	அர்க்கர்	இன்புக்டு வீணார் சுந்தரிம்போர்	செப்ப்ரேவா ர	தேவா கேகர்
தேவர்	தேவா கு...ஆகர்	அக்ரர்	அர்க்கர்	வீணாகர் அந்தச்சுவர் கிள்டுரு...ர்	போக்டிலியல்	ஆயாபத்திய தேவாக்ரு(கேவல)	போக்டில் போக
அயர்	அதிகாரி	உ.குத்திரீர்	காக்கக்கள்	அங்க்கிளிகி ஜார்	பாத்திரா குவுவி	ஏ.வெங்க	குத்திரீர் அயர்
அயர்	பாஷன்னிருவார்	பாத்திரா குவுவி	ஏ.வெங்க	பாத்திரா குவுவி	பாத்திரா குவுவி	ஏ.வெங்க	குத்திரீர் அயர்

அட்ட மூர்த்தம்

கண்ணப்புத்தம்	அரிசன	ஏற்றுள்ள	இயங்கன் (ஆஸ்மா)			கவனக்கீலம்
			வெளியுலகு	மேம்பக்கம்	முத்தி	
நோயம்	நோயு	நோயு	நெருப்பு	பீர்	மூதி	மொன், ஜெலேஷூலகம்
பாரிக் காற்று	வைக்கி வெல் காற்று	கீழி வெதுப்பு (வை)	சுப்பி தசுவாயு	மாஷி வெளியுலக	பீர்	மொன், ஜெலேஷூலகம்
வைப்போது விளைக்கு அவைகள்	அவைகள் காற்று	காற்று	காற்று	மாஷி வெளியுலக	பீர்	மொன், ஜெலேஷூலகம்
அனம் ரீராஸ்	அனம் ரீராஸ்	ஏன் கிரி	புகை நடுமிபுகாக	நீந்தி கலங்கல் நீரோட் பீர் மூலத்தில் நீர்க் கீஷ குபிரி கீழி நீர்க் கீஷ	நீந்தி கலங்கல் நீரோட் பீர் மூலத்தில் நீர்க் கீஷ குபிரி கீழி நீர்க் கீஷ	மொன், ஜெலேஷூலகம்
அனம் ரீராஸ்	அனம் ரீராஸ்	ஏன் கிரி	புகை நடுமிபுகாக	நீந்தி கலங்கல் நீரோட் பீர் மூலத்தில் நீர்க் கீஷ குபிரி கீழி நீர்க் கீஷ	நீந்தி கலங்கல் நீரோட் பீர் மூலத்தில் நீர்க் கீஷ குபிரி கீழி நீர்க் கீஷ	மொன், ஜெலேஷூலகம்

வெள்ளி	மாதாநிலை			நீர்த்தினல்			ஏங்கிளை			ஈழப்பு அங்கம்		
	ஏற்று	மாதம்	பொரு	ஏற்று	துணி	ஏற்று	ஏங்கிளை	பிரி	வான	இஷட்டோ	வேடம்	கீல்விட
ஏற்று	ஏற்று	மாதம்	பொரு	ஏற்று	துணி	ஏற்று	ஏங்கிளை	பிரி	வான	இஷட்டோ	வேடம்	கீல்விட
ஏமகம்	ஏற்று	இடிடு	மேற்கு	பொரு	ஏற்று	துணி	ஏற்று	ஏங்கிளை	பிரி	வான	இஷட்டோ	வேடம்
ஏங்கி	ஏங்கி	அங்கடம்	முதல்	அங்கடம்	அங்கடம்	ஏங்கி	ஏங்கிளை	ஏங்கி	ஏங்கி	ஏங்கி	ஏங்கி	ஏங்கி
பதி	பதி	அங்கடம்	கேள்வாகங்	கேள்வாகங்	கேள்வாகங்	பதி	பதி	பதி	பதி	பதி	பதி	பதி
ஏங்கம்	ஏங்கம்	அங்கடம்	முதல்	அங்கடம்	அங்கடம்	ஏங்கி	ஏங்கிளை	ஏங்கி	ஏங்கி	ஏங்கி	ஏங்கி	ஏங்கி

நவகோலகன்

குரிமலை	சுத்திரங்கள்	கெங்காடு புதுவூர் வீடியாக்கள்	வெள்ளி சூப்பி இராமா கேட்டு முனைகள் கீழ்த்திலிருக்கின்றன	மொடல்வீதி	கீட்டையீதி	மிகுஞாயீதி
கிளை	உருளையினிச்சம்பலம்	ஊர்க்கு	கிளை	குரிமலை	குத்திரங்கள்	கீட்டையீதி

இராசி

1	2	3	4	5	6	7	8
சீமட்டு	இடையம்	மிதுணம்	காக்கட்டுக்கம்				
12				சிங்கம்			
				இராசி	கன்னி		
				வெள்ளம்			
10	9						
				வீருச்சிகம்	துறாம்		
மகரம்	நஷ்டி						

நட்சத்திரம்

27 நட்சத்திரம்
(அங்கவுறி - இரோவதி)

உரங்களின்

விடிவிட்டு

அருந்ததி

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
அங்கவுறி அருந்தலை உ. போகுணி மக்கிரம் திருவாதீனா புனர்ப்புச் சூசம் ஆயிலீயம் மாம் பூரம் உத்திரம் அத்தம் திற்கிணங

15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
அங்கிடம் திருப்போனம் உ.நத்தாஸம் முராடம் பூலம் கோல் அஹம் விசுவக் கோப

24 | 25 | 26 | 27 |
ஏத்திடி கூட்டு.ஏதி உத்தாஸம் இருப்புவதி

ପ୍ରକାଶ

தெய்வப் பெயர் விளக்கம்

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பர் தொல் காப்பியர். இதனால் எவ்வகைப் பெயரும் தனித்தனிப் பொருள் பொதிந்தனவாயிருத்தல் இயல்பு என்பது போதகும். ஒரு பொருளுக்குப் பெயரிடுகின்றபொழுது அதன் வடிவம், வண்ணம் குணத்தன்மை, செயல் ஆகியவைப்பற்றிப் பெயரிடுதல் மரபாகும். ஆகவே, எல்லாப் பெயரும் காரணப்பெயர்களாகக் கூடி அமையும் என்றாலும் சிற்சில பெயர்களின் பெயர்க்காரணம் பின்னோருக்கு விளங்காது போயிற்று ஆனால், அவற்றை முந்தையோர் வழங்கிய முறையிலேயே தாழும் வழங்கி வருவாராயினர். இவ்வளமாகப் பின்னாளில் காரணம் காண இயலாத பெயர்களை இடுகுறிப் பெயர் என வழங்கலாயினர். இடுகுறி யாவது முந்தையோர் இட்டு வழங்கியமுறையிலேயே பயன்படுத்தப் பட்டுவரும் பெயர் என்பதாம்.

இனி, தெய்வப் பெயர்களின் வழக்க முறைகளைக் காணபோம். ஏதேனும் ஒரு தெய்வத்தை எண் எணுகின்றபொழுது அத்தெய்வத்தின் திருவுந நம் கண்முன் வந்து நிறுதும் அத்தெய்வத் திருவுருவடன் அகன் தனிக்குணங்கள், அரியசெயல்கள், அத்தெய்வம் பற்றிய புராண வரலாறுகள் போன்ற அதீனாடு இயைபுடைய எல்லாம் தெற்றெனவு புலனாகும். அத்தெய்வம் குறித்து ஆண்றோர்கள் பாடிய பாடல்கள், எழுதிய வரலாற்றுக் குறிப்புக்கள், புராணங்கள், முதலியன எல்லாம் அத்தெய்வம் பற்றிய செய்திகளை நாம் அறிவதற்குத் துணைநிற கும். இந்த அடிப்படையில் நினைக்குள்ள காணும் தெய்வப்பெயர்களை நோக்குதல் வேண்டும்.

அருகன்

அருகன் என் று எண் னும்போதே அப்பெருமானின் திகம்பரவடிவம் கண் முன் வரும்.

‘மற்றுந் தொட்டிப்பாடி ரவாந்தொடி பிறப்பாக்ஷி’

உற்றாக்கு உடம்பு மிகா’ (குறள் 345)

எனத் திருவள்ளுவர் எடுத்துக் கூறுவதுபோல உடம்பையே மிகையாகக் கந்தும் முற்றுந் துறந்தவரே அருக பதவியை எங்குவர் தீக்கையே ஆடையாகக் கொண்டவனாய் உடம்பில் ஆடை எதுவும் இன்றிக் காட்சி தருவான். எனவே ‘திகம்பரன் என்பது அருகனுக்குரிய ஒரு பெயராகும். அப்பாண்டை நாதர் உலாப் பாடிய அனந்தவிசயர், ‘ஆடையனியா தழகன்’ என்று அருகதேவனைப் போற்றுகிறார். எவ்வகைச் சலனமும் அற்றவனாதவின் ‘அசலன்’ என்றும் அவனுக்கு ஒரு பெயராயிற்று.

இவன் அசோகமர நிலில் அமர்ந்திருப்பவன்; இதனைக் குறிக்கும் வகையில், அசோகமர் கடவுள், அசோகமர்ந்தோன், அசோகின் பெருந்தகை, அசோகுடைச் செல்வன், செயலையங் கடவுள் என் னும் பெயர்கள் நிகண்டுகளில் காணப்படுகின்றன.

‘மூவி அசோகின் புனைநிரி அமர்ந்த

நான்முகர் போற்று நான்கியம்புவன் ஏழுதே’

என அருகதேவனைப் பவணந்தி முனிவர் போற்றுகின்றார் இவர் குறிக்கும் ‘நான்முகன்’ என்ற பெயரை நிகண்டாசிரியர் எவரும் குறித் திலர் இதற்கு மாற்றுப் பெயராகச் ‘சதுர்முகன்’ என்பதைச் சூடாமணி நிகண்டு சுட்டுதல் காணலாம்.

அருகன் சிங்காசனத்தில் வீற்றிருப்பவன். அரியணைச் செல்வன், அரியா சனன் என் னும் பெயர்கள் இக்காரணத்தால் எழுந்தன.

அறத்தையே போதிப்பவனாதவின். அறவோன், அறத்தின் மன்னன், தருமராசன் எனப்படுகிறான் தருமசக்கரம் தரித்தவன் என் னும் கருத்தில் அறவாழியன், அறவாழியண்ணல, அறவாழி அந்தணன், நேமிநாதன் என் னும் பெயர்கள் அமைகின்றன.

‘அறவாழி யந்தை தாங்கேந்தாக கண்ணி

பிறவாழி நீதை அறியு’

(குறள் 8)

என் கிறார் திருவள்ளுவர். கருணைக்கலைய் வீளங்குபவன் அருகன்; அவனுடைய கொடி அருட் கொடியாகப் போற்றப்படுகிறது. அருட்கொடி வேந்தன், அருட் கொடையாளன், அருளாழி வேந்தன்' என்பன இவன் தன் கருணை காரணமாகப் பிறந்த பெயர்கள்.

முதற்கடவுள் என்னும் கருத்தில் ஆதி, ஆதியங்கடவுள் என்னும் பெயர்கள் இடம் பெறுகின்றன. வினைகளை வென்ற வீரன் ஆதலால் காதி வென்றோன், சினன், சினவான், சினேந்திரன் என்னும் பெயர் கருக்குரியவனாகிறான்.

பூமேல் நா ந்த பெருமான் ஆதலால் பூமகன், பூமிசை நடந்தோன், போதினடந்தோன் எனப்படுகின்றான்.

மலர்மிகங் ஏகிளாக் மாணி ஹோந்தா
நிலமிகங் நிலவாற் வாரி'

(குறள். 3)

எனத் திருவள்ளுவர், 'மலர்மிசை ஏகிளான்' என்று போற்றுவது காணலாம்.

அருகன் இருந்து அறமுரைக்கும் தானம் சமவசரணம் எனப்படும். இதனைப், 'பொன்னையில்' என்பர் ஆகவே, அருகனைப் பொன்னையில் நாதன், பொன்னையிற்கோன் என்று போற்றுவர்.

காமம் முதலிய முக்குற்றம் கடிந்த முதல்வனரதலின் காமற்காய்ந்தோன், மதனை வென்றோன், வேவைவென்றோன் எனப் புகழுவர்.

தவநிலையில் சாந்தமே உருவாக அருகதேவன் காணப்படுதலின், சாது, சாந்தன், யோகி, ஆனந்தன், இன்பன், கித்தன், சுத்தன், நிருமலன், நின்மலன் முனிவன் என்னும் பெயர்களுக்கு உரியவனாகிறான்.

முக்குடை அருகதேவனுக்குரிய சின்னமாகும். முக்குடைச் செல்வன் முக்குடைப் புங்கவன், முக்குடையோன் என நிகண்டுகள் குறிப் பிடுகின்றன. 'முச்சகம் நிழற்றும் முழுமதி முக்குடை' எனப்போற்றுகிறார் பவனந்தி முனிவர்.

'நிங்கள்குள் ரடுக்கிய நிகுழக் குடைக்கீர்க்
சேங்கந்தி ஞாயிற்றுத் தீங்களூவி சிறந்து
கோதைநாற் பில்லடக் கொழுநிற விழுந்த
ஆடியில் தோற்றக் கநிலகள் வணக்கி' (கிலப். காடுகான். 14)

என இளங்கோவடிகள் திருமுக்குடைகீழ் விளக்கும் அறிவனாம் அருகணைப் போற்றுகின்றார்.

வெட்கையை அறவும் வென்றவன் ஆதவின் ‘வெட்கை வென்றோன்’ எவ ஒரு பெயரைத் தமிழுரிச்சொற்பனுவல் தருகிறது இதே குறுத்தில், ‘வீதராகன்’ என்னும் ஒரு பெயரை அப்பாண்டை நாதர் உலா குறிப்பிடுகிறது இப்பெயர் நிகண்டுகளில் இடம் பெறாத ஒன்றாகும்

அருகனுக்கு எண்குணாட் உடையான் எண்குணத்தோன், எண்குணன் எண்ணும் பெயர்களும் உள் அநக்தெல்லனின் எண்குணங்குணங்குணங்குணம் திசாகம், பிங்கலம், சூடாமணி என்னும் நிகண்டுகள் தனிப்பட எடுத்து விளக்கியிருள்ளன. எண்குணத்தோடு அருகனின் படை‘கொடி பற்றிய செய்திகளையும் பிங்கல நிகண்டு தனிப்பட எடுத்து விளக்குகிறது.

கொல்லாமை அறமே அருகன் போதித்த அறங்களுள் தலையாயது அதனால் கொல்லா மறையோன், கொல்லாவேதன் என்று இவன் போற்றப்பட்டுள்ளான்.

எல்லாவற்றையும் நீத்த அருகனிடம் ஆயுதம் எதுவும் இழப்பதும் இயல்பல்லவே, ஆதவின், நாயுதன், படையிலி என்னும் பெயர்களுக்கு உரியவனாகிறான்.

ஞானம் நிறைந்த மூர்த்தி; எல்லாம் உணர்ந்தவன். எனவே, முழுதொருங்குணர்ந்தோன், முவலகுணர்ந்த மூர்த்தி. முவலகுணர்ந்தோன் என்னும் பெயர்கள் உளவாயின.

நற்கதியருநும் ஞானமூர்த்தியாகிய இவனை, ‘சிவகதிக்கிறை’ எனக் குடாமணியில் மண்டலபுருடர் குறிப்பிடுகிறார். இளங்கோவடிகளும், ‘சினவரன் தேவன் சிவகதி நாயகன்’(சிலப். நாடுகான். 180) எனப் போற்றுதல் காணலாம்.

இறைமையைக் குறிக்கும் பல பெயர்களும் அருகதேவனுக்கு உள்ளன. ஆண்டவர், ஆத்தன், இறைவன், சாமி, சோதி, நாதன், பண்ணவன், பரமேட்டி, முன்னோன், முனைவன், விநாயகன் என்னும் பெயர்களும் காணத்தக்கன.

அழிலிலன், இறுதியகன் நோன். ஆளந்தன், இன்பன், ஓள்ளியன், சுத்தன் கயம்பு, தத்துவன், நாதன், நித்தன், பரமன், பரமேட்டி, புண்ணியமூர்த்தி, புண்ணியன், புனிதன், பூரணன், வரதன் போன்ற பலபெயர்கள் இவனுடைய இறைமைத் தன்மையை எடுத்துக்காட்டுவன் இப்படியே ஒவ்வொரு பெயரிலும் அருகன் தொடர்பான செய்திகள் பல பொதிந்திருத்தல் காணலாம். முதல் நிகண்டாகிய திவாகரம் 43 பெயர்களை அருகனுக்குக் கூறச் சூடாமனி நிகண்டு 90 பெயர்களைக் கொண்டதாயுள்ளது இப் பெயர்கள் காலந்தெரும் நிகழ்ந்த வளர்நிலை என்பதும் எண்ணிப் பார்க்கத்தகும்.

முதல் நிகண்டாகிய திவாகரத்துள் இடம்பெற்ற 43 பெயர்கள் வருமாறு :

அசவன்	திகம்பரன்
அசோகுடைச் செல்வன்	தேவன்
அண்ணல்	பகவன்
அதிகுணன்	பண்ணவன்
அதிசயன்	புங்கவன்
* அபயன்	புண்ணியன்
* அமலன்	புனிதன்
* அமைவன்	பூமிசை நடந்தேரன்
அரியணைச் செல்வன்	பூரணன்
அருளாளிவேந்தன்	பொன் ஜெயில் நாதன்
அறவாழியந்தனன்	மாசேனன்
* அறிவன்	முக்குடையோன்
அனகன்	* முதல்வன்
ஆசான்	* முழுதொருங்கு உணர்ந்தேரன்
* ஆதியங்கடவுள்	முனைவன்
எண்குணன்	* மூர்த்தி
* கடவுள் மூர்த்தி	வரதன்
* காமற்காய்ந்தேரன்	வின்ணவன்
சாந்தன்	வினங்கொளி
சினவரன்	விறலோன்
சினேந்திரன்	வீரன்
* தத்துவன்	

இவற்றுள் பதினொரு பெயர்கள் பின்வந்த நிகண்டுகள் எதிலும் இடம்பெறவில்லை அவை மேற்காட்டிய பெயர்த் தொகுப்பில் உடுக்க

குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன இவற்றுள் அபயன், அமலன் என்னும் இரண்டும் வடமொழிப் பெயர்களே. இவற்றிற்கு முறையீடு பயமற்றவன், அழுக்கற்றவன் என்பது பொருளாம் அமைவன் என்றால் பொறிபுலன்கள் அடங்கியவன், எல்லாம் பொருந்தப் பெற்றவன் என்பது பொருள் முற்றத்துறந்த முனிவனாகக் காட்சி தருபவன் அருகன் என்பதாம். அறிவன், முழுதொருங்குணர்ந்தோன் என்பது அவனுடைய மெய்ஞ்ஞான நிறைவைக் காட்டும் பெயர்களாம். காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் கடிந்த பெருமானாதலால் இத்தீமைகள் அவனை அனுங்குவதில்லை காம இச்சையை முற்றுமாய்த் துறந்தவனாதலின் காமந்காய்ந்தோன் என்று போற்றப் படுகிறான் மக்களுடைய வாழ்க்கை செம்மை நலம் பெறச் சீரிய உண்மைகளை எடுத்துஏத்தவனாதலால் தத்துவன் எனச் சாற்றப்படுகிறான். அருகடைவன் முதற்கடவுள் என்று போற்றப் பெறுவன். ஆதலின் ஆதியங்கடவுள், முதல்வன், கடவுள் மூர்த்தி என்னும் பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறான்

பாவமற்றவன் என்னும்பொருளில் ‘அனகன்’ என ஒரு பெயர் திவாகரத்துள் காணப்படுகிறது. இவ்வடமொழி வார்த்தையை அம்மொழிக்குரித்தான் ‘ந’ காமிட்டு ‘அநகன்’ என்று குடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது இது எழுத்துப்பேதத்தால் வந்த வடிவ-வேறுபாடேயன்றி பொருளில் வேற்றுமை இல்லை

திவாகரத்தில் இடம்பெற்ற பெயர்களுள் சில பொருளில் மாறுபாடின்றி வேறுவேறு மாற்றுச் சொற்களால் குறிக்கப்பட்ட மையால் தனிப்பெயர்கள் போலப் பின் நிகண்டுகளில் தோற்றம் அளிக்கின்றன. ‘அசோகுடைச்செல்வன்’ என்பது திவாகரத் தெட்டர்ப்பெயர். இதே கருத்தில், ‘அசோகமர் கடவுள்’ (பின்) அசோகமர்ந்தோன் (க), அசோகின் பெருந்தகை (பா), செயலையங் கடவுள் (த) என்னும் பெயர்கள் வந்துள்ளன

‘அரியணைச் செல்வன்’ என்னும் பெயர் (தி. பி. கு.) அரியாசனன் எனப் பாரதிதீபத்தில் இடம் பெறுகிறது

தநுசக்கரமுடையன் அருகனாதலின் ‘அறவாழி அந்தணன்’ எனத் திவாகரம் அருகளைக் குறிப்பிடுகிறது. இக்கருத்தமைய அறவாழி வேந்தன் (பி. கு.) ‘அறவாழியண்ணல்’ (க) அறத்தினாழியன் (த) எனவரும் பெயர்களைப் பின் நிகண்டுகளில் காண்கிறோம்.

அருக்கேதவனைத் தாமஸர மலரின் மேல் நடந்தவன் என்பர். இது பற்றிப் பூமேனடந்தான் (தி. பி. கு. த) என்னும் பெயர் திவாகரத்தும் பிற நிகண்டுகள் சிலவற்றிலும் காணப்படுகிறது. இக்காரணம் பற்றியே ‘பொதினடந்தோன்’ மலரின் வந்தோன், (பா) மலரூத்தி (த) என்னும் பெயர்களைப் பின்னிகண்டுகளில் காணகிறாம். இவ்வாறே ‘எண்குணன்’ (தி. பி. க. கு) என்பது எண்குணத்தோன் (பா) என்றும், புண்ணியின் ‘தி. பி. கு.) என்பது ‘புண்ணியூர்த்தி’ என்றும் வடிவம் வேறுபட்டு மழுங்குதல் காணலாம்.

இங்னமாகப் பொன்னையில் நாதன் ‘(தி. பி., க. பா) பொன்- ஜெயிந்தோன்’ (கு) என்றும், முக்குடையோன் (தி., பி., க) என்பது முக்குடைச் சூல்வன் (கு. த) முக்குடைப்புங்கவன்’ (பா) என்றும், காமற்காய்ந்தோன் (தி) வேளைவென் ரோன் (த) என்றும் வரும் மாற்றுப் பெயர்களைப் பின்னிகண்டுகளில் வரும் ஒரு புதுப்பெயர் என்று கொள்வதற்கில்லை.

திவாகரத்தில் இடம்பெறாத புதுப்பெயர்களாகப் பிங்கல் நிகண்டில் அனந்தஞானி, கருத்தன், நிராயுதன், வென்றோன் என நான்கு பெயர்கள் உள். இவற்றுள் அனந்தஞானி என்பது ‘முழுதொருங்கு உணர்ந்தோன்’ எனத்திவாகரம் தரும் பெயரின் வடமொழி வடிவமே, வென்றோன் என்பது பொறியுலன் களை வென்றடக்கியவன் என்பதைக் காட்டும்

அருகன் எவ்வயிருக்கும் துண்பம் செய்யாக சொன்கையை உருவுக்கியவன் எனவே பிறகுக்கு ஊறு வீளைக்கும் ஆயுதங்களை அவன் பெறவேண்டியதை இல்லை எத்தகைய ஆயுதமும் தொடாத வன் என்ற கநுத்தில் தான் ‘நிராயுதன்’ என்றும் பெயர் தோன்றியது. இதனைப் பண்மிலி’ எனத் தமிழ்ச் சொல்லாகத் தமிழுரிச் சொற்பனுவல் தருகிறது. கருத்தன் என்பது எவ்வாவற்றிற்கும் மூலமுதற்காரணப் பொருள் என்பதாம். திவாகரத்தில் காணப்படும் ‘முதல்வன்’ என்றும் பெயரோடு இதனை ஒப்பிடவாம்

கயாதரத்தில் ‘சுத்தன்’ என ஒருபெயர் உள்ளது பாரதிதீபத்தில், கலையுனர்ந்தோன், காரணன், பரமன், புண்ணியூர்த்தி, மலரின் வந்தோன், முனிவன், வீரதன் என்னும் பெயர்கள் புதுமையானவை

அருகனுக்குரிய பெயர் களில் மிகுதியான பெயர்களைத் தொகுத்துத் தந்தவர் குடாமளி நிகண்டு செய்த மண்டலபுருட்டே, முன் நிகண்டு-

வளில் இடம் பெற தனகாய் இவருடைய நிகண்டில் மட்டும் காணப்-
செறுபதவ சீ 56 பெயர்கள் அவை வருமாறு :

அத்தன்	நிரஞ்சனன்
அதன்	நிரம்பரன்
அநாமயன்	நிருமலன்
அத்தன்	நின்மலன்
ஆதன்	நின்னாமன்
ஆனந்தன்	நீத்தவன்
எண்வளைக் கிறப்பு முன் கோன்	பாமேட்டி
கபலழுர்தி	பிதா
காதி வென் நோன்	புத்தன்
அற்றங்களில்லான்	புவவன்
கொல்லி வேதன்	பூமகன்
சதுர்முகன்	பொன் செயிற்கோன்
சமி	போதன்
சாத்தன்	மதனை வென் தோன்
சாதருபி	மாமுனி
சாது	மாவல்
சாமி	முத்தன்
சித்தன்	முவலகுணர்ந்த மூர்த்தி
சிவகதிக்கிறை	யுகாதி
சினன்	யோகி
சீபதி	வாணி
சீமான்	வாமன்
சுயம்பு	விதாதா
தருமராசன்	விதாயன்
தீர்த்தன்	விமலன்
நாதன்	விராசன்
நிச்சிந்தன்	வீத சோகன்
நித்தன்	வேதந்தன்

இவற்றுள் பெரும்பாலன வடமொழிப் பெயர்களேயாகும். ஒருசில
பெயர்கள் முன் நிகண்டுகளில் உள்ளவற்றின் மாற்று வடிவங்களாக

தமிழுரிச் சொற்பனுவலின் ஆசிரியர் தமிழ்ப் பெயர்களை மட்டுமே தொகுத்துத்தரும் தீராக்கினர். இவருடைய நிகண்டில் காணப்படும் தனிப் பெயர்கள் 36 அவை பின்வருமாறு

அருட்காடையான்	செல்வன்
அழிவிலன்	தலைவன்
அளவிலன்	திருமகன்
அறத்தின்மன்னன்	துறந்தொன்
அறத்தினாழியன்	துயன்
அறவோன்	நாலோன்
அறிஞன்	படையிலி
ஆண்டகை	புகலோன்
ஆண்டவன்	பெயரிலி
ஆழியன்	பெருந்தகை
இறுதியகன்நோன்	பொறிபுலன் கடந்தோன்
இறைவன்	பொறையன்
இன்பன்	மகிழ்நன்
எண்வகைச் சிறப்பினன்	மலரூர்தி
ஒளியன்	முவலகுணர்ந்தோன்
குறையிலி	மேலோன்
கொல்லாமறையோன்	வீடுபெற்நோன்
சிறுமையில்லான்	வேட்கைவன் நோன்

தமிழுரிச் சொற்பனுவலில் காணும் இப்பெயர்களுள் பெரும்பாலனவும் திவாகரர், பிங்கலம் குடாமணி முதலியவற்றில் வடமொழி வடிவாய் அமைந்த பெயர்களின் தமிழாக்கமாயுள்ளன.

சிலப்பதிகார காவியத்தில் அருகளைப் பற்றிய குறிப்புகள் பல உள அருகள் பெயர்கள் பலவும் கதை மாந்தர் வாயிலாகவும் பிறவாறும் ஆசிரியர் எடுத்துரைக்கின்றார் இக் காவியத்துள் காணப்படும் பெயர்களுள் பல நிகண்டு நூல்களிலும் காணப்படுகின்றன சிற்சில பெயர்கள் வடிவ மாற்றத்துடனும் அமைந்துள்ளன. என்றாலும் நிகண்டுகள் எடுத்துரையாத பெயர்கள் ஏறத்தாழ முப்பது இக்காவியத்தில் உள அவையாவன :

அங்கம்பயந்தோன்	சாரணன்
அருணமுனி	சிவத்திநாயகன்
அருளநம் பூண்டோன்	சௌமல்
அறிவுவரம்பிசந்தோன்	செநிவன்
இயல்குணன்	தருமழுதல்வன்
ஈசன்	தருமன்
எம்கோன்	திகமூரளி
ஐவரைவென் தோன்	பரத்திலெரானியோன்
குணப்பெருங்கோமான்	பாத்தில் பழம்பொருன்
குளவதன்	புராணன்
குவன்	பெரியவன்
குறைவில் புகழோன்	பொருளன்
சங்கரன்	மலர்மிசை நடந்தோன்
சதுமுகன்	முன் றவித்தோன்
சயப்பு	வேதமுதல்வன்
சாதுவன்	

இங்ஙனமே பெருங்கதை சிந்தாமணி, குளாமணி முதலிய சமணாகாவியங்களையும் கூர்ந்து தோக்கினோமானால் அருகன் பெயர்கள் மேலும் பல காணப்பெறலாம். இவற்றை தோக்கும்போது இலக்கியத்தில் வந்துள்ள பெயர்களையெல்லாம் நிகண்டுகள் முற்றுமாய்த் தொகுத்துத் தந்துள்ளன என்று சொல்வதற்கில்லை என்பது தெரியவரும்.

சிவன்

தெய்வங்களுக்குள் சிவபெருமானுக்கே மிகுதியான பெயர்கள் நிகண்டுகளில் காணப்படுகின்றன. முதல் நிகண்டாகிய திவாகரம் 63 பெயர்களைத் தருகிறது. சிவகப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நாம தீப நிகண்டில் 161 பெயர்கள் காணப்படுகின்றன இத்தனை பேரண்ணிக்கை பிற தெய்வங்களுக்கு இல்லை.

சங்கச் செய்யுட்களில் சிவன் என்னும் பெயர் காணப்படவில்லை. சிவனைக் குறிக்க 'முக்கண்ணான்' என்னும் பெயரை அவ்விலக்கியங்களில் காணலாம். மழுவாள் நெடியோன், காரி உண்டிக் கடவுள், இமையலில் வாங்கிய ஈர்ஞ்சுடை அந்தணான், சுலதாரி, மணிமிடற்றண்ணால், அருந்தவதோன் என்னும் பெயர்களாலும் சுட்டப்படுவன் சிவபெருமானே

கங்குறு நூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடல்,

நீ மேளி வாவிகூற பாகத்து
ஒருவன் இருநாள் நிழந்தீ
முவகை உங்கும் முடிந்தன முறையே!

என்று உடைமெயாரு பரகளாகத் திகழும் ஓப்பற்ற இப்பெருமானின் திருமேனிக் காட்சி வருணிக்கப்படுகின்றது. 'கார்லிஸி கொன்றை' எனத் தொடங்கும் அகநானாற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடல் சிவபெருமானின் திருவுக்குவக் காட்சியினைப் பலபடப் புணைந்து போற்றுகின்றது. அப்பாடல் வருமாறு :

கார்லி கொட்டறைப் பொக்கே புதுவளி
நாள்; பாகவயன்; மணத்த கள்ளியன்;
பாரிமீடே ஸெலிஸ் துண்டுள்
முநூபு இங்கூய நாடம்; இக்கிஅட்டி
கையாத கணிசிடோடு மழவே; முங்கு
கேஷம் காட்சிந் தோலை; தோற்கே;
ஷாந்தது ஏரே; சேர்க்கோலி உணவே-
சுரவாளி அங்க ரோளி; அங்காளி
இவங்குவிறை அங்க விலங்குவாளி கவடியெறிறு
சரியகந் தங்க இளிந்து வீளங்கு புரிவா
முத்ராத் தீங்களோடி கடஞ்சி சிசன்ஸி,
முவர் அராறும் முனிவாழ் மிருஞ்
பாவாலும் அரியாற் தோல்முறை பாரிசு
வரிசோச வயாளி உகிலு கந்தைய
யாற்கெறு பணிப்பறு அந்தனாள்
தாளிச் தாற்கீழி தலீந்தங்காலி உடகே.

முவகை உலகமும் வேதகீதம் பாடும் அந்தனைாகிய சிவபெருமான் திருவடிக்கீழ்த் தங்கியுள்ளதாம் செவ்வான் போன்று இலங்குகிறது அவனுடைய திருமேனி; அவ்வானில் விளங்கும் பிறை போன்று வடிவுடைய பள்ளிக் கொம்மை. யும் உடையன். நெருப்புக் கிளர்ந்தெழுந் தாற்போன்று செந்திறமாகச் சமை மிளிருகிறது. அதன் போல் இனம் பிறை சுடர்சிட்டு இலங்குகிறது. கொன்றைத் தாரும் மாஸையும் கண்ணியும் அவன் அணிந்துள்ளான். கையில் கணிச்சியும் மழுவும் உள்ளன. முத்தலைச் சூலமும் அவன் கையில் உண்டு. இவ்வாறாகச்

சிவன் திருக்கோலமும் அவன் திருவடியிலிருந்து மூலகை உலகமும் தோன்றி நிலைபெறுகையும் எடுத்து விளக்கப்பட்டுள்ளன.

புறநானூற்றின் கடவுள் வாழ்த்தும் சிவன் திருக்கோலம் பற்றியதே. அது வருமாறு :

கன்னி கார்ந்தூங் கொள்ளை; காமி
வள்ள மார்பிஸி நாரும் கொள்ளை;
ஞாதி வாஸிவென் ஏறே; மீந்த
சிகுகழு கொடியும் அவ்வெறு சுப்ப;
கடைமிடறு அணியறும் அவிந்தன்று; அக்கறை
ஏற்றுவில் அந்தனை துவலையும் படுமே;
போன்னுரு ஒருநிறன் ஆசிஸ்ரு; அவ்வாந்த
தன்றுள்ள அடக்கிக் கருகிறும் கருக்குர்;
மிரைநூல் வண்ணம் ஆசிஸ்ரு; அப்பிறை
பாதிவென் கண்ணும் ஏந்தவும் படுமே;
ஏவ்வா உயிர்க்குர் ஏமம் ஆகிய
நீ அறவு அறியாக் கரக்கூத்து
நாம்ரடைப் பொலிந் அருந்தவந் தோற்கே.

இப்பாடவில் பெருந்தெவனார் அருந்தவ முனிவராகச் சிவபெருமானை நமக்குக் காட்டுகின்றார். இப்பெருமானின் திருமேனி வண்ணம், அவனுடைய அணிகளாகத் திகழ்வன, அவனுடைய உறுப்புக்களின் அழகு முதலியவை இப்பாடவில் உவமைகளால் சிறப்பித்து ஒத்தப்பட்டுள்ளனம் காணலாம்.

இளங்கோவடிகள் ஆக்கிய சிலப்பதிகாரப் பெருங்காலியத்தில், 'நுதல்விழி நாட்டத்திற்கொன்,' 'பிறவா யாக்கைப் பெரியோன்' என்று சிவபெருமானைச் சுட்டுகின்றார். இவற்றால் சிவபெருமானைப் பற்றிய செய்திகள் மிக அதிகமாய்ப் பழங்காலந்தொட்டே நாட்டில் பரவியிருந்தனம் புலனாம்.

தேவாரம் முதலிய தெய்வத் திருமூறைகள் பிறந்த காலத்தில் சிவன் திருநாமம் நாடெங்கும் பரவியது. தேவாரம் பாடிய மூவர் முதலிகளும் திருந்தலங்கள் தோறும் கென்று சிவபெருமானைத் துதித்துப்பாடி மக்களிடையே சிவநெறியைப் பரப்பினர். ஆகவே தேவாரம் அடங்கன முறைப் பாடங்களில் சிவனைப் பற்றிய திருப்பெயர்கள் பலவாக இடம்பெற்று விளங்கக் காணகிறோம்.

தேவாரம் அடங்கன் முறை என வழங்கும் முதல் ஏழு திருமுறைப் பாட்டுகளுக்கும் முதன் முறையாகத் தொடர் எண் தந்து, 1953 - ஆம் ஆண்டு இரு தொகுதிகளாக வெளியிட்டவர் மயிலைகிழார் இளமுரு கணார் என்னும் மா. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்களாவர். இப் பதிப்பில், 'அரும்பொருள்காரதி' என்னும் தலைப்பில் ஏழு திருமுறைகளிலும் உள்ள பொருள்களைப் பல்வேறு தலைப்புகளின் கீழ் 144 பக்கங்களில் அவர் வெளியிட்டுள்ளார். இந்த அகராதியில் இளமுரு கணார் அவர்கள், 'சிவன் திருப்பெயர்களில் சில' என்னும் தலைப்பில் 418 பெயர்களை அகராதி அடைவில் தொகுத்துத் தந்துள்ளார். இத்தொகுப்புடன் நின்னடுகளில் வரும் பெயர்களையும் ஒப்பிட்டு நோக்கும்பொது 80 பெயர்களே தேவாரம் பெயர்களுடன் ஒத்துள்ளன. அவையாவன

அகண்டன்	காலகாலன்
அங்கணன்	காவலன்
அட்டமூர்த்தி	காளகண்டன்
அண்ணல்	குழகன்
அத்தன்	கூத்தன்
அந்தணன்	சங்கரன்
அமலன்	சடையன்
அரன்	சந்திரசேகரன்
அரியான்	சம்பு
அழகன்	சயம்பு
அனாகன்	சித்தன்
அனாதி	குலபாணி
ஆதி	சோதி
இறை	ஞானமூர்த்தி
இறைவன்	தானு
கசன்	தான் தோன் றி
உமாபதி	துணையிலி
உருத்திரன்	நக்கன்
ஒருவன்	நடன்
கங்காளர்	நந்தி
கண்ணுறுதல்	நம்பன்
கபாவி	நல்லான்
கறைக்கண்டன்	நாதன்

நித்தன்	ங்தபதி
நிமிலன்	ங்ரணன்
நிருத்தன்	பெம்மான்
பகவன்	பெரியான்
பசுபதி	பெருமான்
பரமன்	பேரருளாளன்
பரன்	மங்கைபாங்கன்
பவன்	மத்தன்
பாசுபதன்	மாதேவன்
பிஞ்ஞாகன்	முக்கணன்
பிததன்	முதல்வன்
பிதா	மூர்த்தி
பிறைகுடி	மெய்யன்
புண்ணியன்	மேலர்
புயங்கன்	வாமன்
புனிதன்	விடையான்
பூதநாதர்	விடையூர்தி

இத்தொகுப்பில் காணும் பெயர்கள் பலவும் சிவபெருமானின் பண்பு பற்றிய பெயர்களாயும் தத்துவக்கருத்துக்களை உள்ளடக்கிய பெயர்களாயும் உள்ளன. மேலும் இவையெல்லாம் ஒரு சொல்லாயும் இருசொற்கொண்ட தொடராயும் அமைந்த பெயர்களாகும்.

சிவபெருமானின் திருமேனிவண்ணம். அவன் மாய்த்தொழித்த பகைகளமகள், வீரட்டநிலை, அடியார் பொருட்டாக அவன் நிகழ்த்திய பல திருவிளையாடல்கள், பல்வேறு புராண வரலாறுகள் முதலிய வற்றை உள்ளடக்கிய பெயர்கள் இப்படியலில் இடம் பெறவில்லை. இவைகுறித்துத் தொடர்களாக அமைந்தவற்றையும் நோக்கின் அவை மிகப் பலவாகும்.

‘நன்றுவிடையானை’ என்று தொடங்கும் திருச்சிராப்பள்ளித் திருப்பதிக (1 : 98) முதற்பாடலிலேயே நன்றுவிடையான், தீயதிலான், நூரை வெள்ளே ரூ ஒன்றுவிடையான், உமையொருபாகமுவிடையான் சென்றுவிடையாத திருவுருவிடையான் என ஐந்து தொடர்கள் அமையக் காணலாம். முன்னிலைப்பறவல், படர்க்கைப்பறவல், போற்றி என்றும் வகைகளில் அமைந்த பதிகங்களிலே வரும் திருப்பெயர்கள் பலப்பல்.

'அரியானை அந்தணர் தம் சிந்தையானை' என்பது தொடக்கமாக வரும் திருத்தாண்டகப் பாடல்களில் வரும் பெயர்த்தொடர்கள் அருச்சனை நாமாய்த் தொடர்ந்துவரக் காணலாம். இவற்றை யெல்லாம் தொகுத்தால், 'பேராயிரமும் பரவி வானோர் ஏத்தும் பெம் மானை' (6 : 54 : 8) என்றபடி ஆயிரக்கணக்காய்த் திருமுறைகளில் உள்ளமை காணலாகும்.

இளமுருகனார் தந்துள்ள பெயர்ப்பட்டியலில் நிகண்டுகளில் இடம் பெற்றுள்ள பெயர்கள் 80 உள்ளமை மேலே கண்டோம். நிகண்டுப் பெயர்களில் செப்பாதி இந்தப் பட்டியலில் இல்லை. அவைகளுள் பல திருவாசகம் முதலிய ஏனைய திருமுறைகளில் காணப்படுதல் கூடும். இலக்கிய வழக்காய் வருப சிவபெருமான் திருப்பெயர்களைத் தொகுத்து நோக்கினால் நிகண்டுப் பெயர்களிலும் பல மடங்கான பெயர்களைக் காணலாகும் பெருப்பான்மை நிகண்டுகளும் முந்தைய நிகண்டுகளை அடியொற்றியும் சிறிதளவு விரிவு கொண்டுள்ளன. இலக்கிய வழக்கு களை முற்றுமாய் நிகண்டாசிரியர்கள் தொகுத்தனர் என்று கொள்ள இடமில்லை

தெய்வம் பற்றிய பொது இயல்புகள் பல்வேறு தெய்வங்களுக்கும் பொருந்தி வருகல் இயல்பே. முதற்கண் நாம் ஆராய்ந்து கண்ட அருகனுக்குரிய பெயர்களுள் பல சிவன் பெயர்த் தொகுப்பிலும் இடம் பெற்றிருக்கின்றன. அவையாவன :

அசலன்	நிததன்
அண்ணல	பகவன்
அத்தன்	பண்ணவன்
அமலன்	பரமன்
அனகண்	புண்ணியன்
ஆசி	புனிதன்
ஆனந்தன்	பூணன்
இறைவன்	மகிழ்நன்
சாமி	மேலோன்
சித்தன்	வரன்
சோதி	வாமன்
திகம்பரன்	விண்ணவன்
நாதன்	வீமலன்

எந்தாழு 26 பெயர்கள் பொதுக்குணம் காரணமாக அருகனுக்கும் சிவனுக்கும் ஒத்துவருகின்றன மற்றும் சிலபெயர்கள் பொருள் மாறுபாடினரிச் சிறிது வடிவவேறுபாட்டுடன் காணப்படுகின்றன

அருகன்	சிவன்
அழிவிலன்	அழிவிலி
அளவிலன்.	அளவிலி
அறிவன்	அறிவுவடிவன்
எண்குணத்தினோன்	எண்குணன்
கடவுள்முர்த்தி	கடவுள்
கருத்தன்	கர்த்தன்
காமற்காய்ந்தோன்	காமதகனன்
வேளைவென்றோன்	வேளையழிந்தோன்

இவற்றையும் சேர்த்து நோக்குவோமாயின் அருகனுக்கும் சிவனுக்கும் 34 பெயர்கள் பொதுவாதல் காணலாம். அருகனா வேளை வென்றோன், காமற்காய்ந்தோன் என்னும்போது காமனின் ஆற்றலைப் போக்கியவன் அருகன் என்றாம் அதாவது காமனால் விளையும் தீங்குகள் எதுவும் அருகதேவனை அனுகுவதில்லை என்பது கருத்து. சிவனுடைய பெயரில் காமதகனன், வேளையழிந்தோன் என்னும் போது அவன் காமனை முற்றுமாய் அழித்து-விட்டான் என்பதாகும். இவ்வாறு அருமையாய்க் காணும் செய்திகளும் பெயா வேற்றுமையால் நமக்குப் புலனாகின்றன.

நிகண்டுகளில் பழமையான முதல் நிகண்டாகிய திவாகரத்துள் காணும் சிவன் பெயர் அறுபத்துநான்கே (64). பின்திய நிகண்டுகள் இப்பெயர்களுள் பெரும்பாலாவனற்றை எடுத்துக்கொண்டு வேறும் புதுப்பெயர்களைச் சேர்த்துவந்துள்ளன. எனவே, முதலில் சிவன் பெயர்களாகத் திவாகரம் தந்துள்ள பெயர்களை ஈண்டு நோக்குவோம்.

அந்திவண்ணன்	ஆதி
அமலன்	ஆலமர்கடவுள்
அராவாபரணன்	ஆனந்தன்
அரன்	ஆணையுரிந்தோன்
அழலாடி	இறையோன்
அழலேந்தி	ஈசன்
அனாதி	ஈமத்தாடி

உமாபதி	நம்பன்
உருத்திரன்	நாதன்
எற்றுவாகனன்	நாரிபாகன்
ஜம்முகன்	நீலகண்டன்
கங்காதாரன்	நீறணி கடவுள்
கங்காளன்	பகவன்
கண்ணுதல்	பசுபதி
கபாலமூர்த்தி	பரசுடாணி
கயிலையாளி	பரமன்
கறைமிடற்று அண்ணல்	பாண்டரங்கன்
காமதகனன்	பிஞ்ஞான்
காலகாலன்	பித்தன்
குன்றஷல்வி	பினரகுடி
கூற்றையுதைத்தோன்	பினாகபாணி
கொன்றைரகுடி	புரமுன் நெரித்தோன்
சங்கரன்	புலித்தோலுடையோன்
சடையோன்	பூதநாதன்
சிவன்	பெருமான்
சுடலையாடி	பேபோடாடி
சோதி	மழுவாளி
ஞானமூர்த்தி	மறைமுதல்
தற்பரன்	மாணிடமேந்தி
திரியம்பகன்	முக்கட்பகவன்
நக்கன்	மூர்த்தி
நந்தி	யோகி

இவற்றுள் ஒருபகுதிப் பெயர்களை சிவபெருமானின் திருவுருவக் காட்சி பற்றியன, மற்றொரு பெரும்பகுதிப் பெயர்கள் அப்பெருமானின் திருவிளையாடல்கள் பற்றி அமைவன, அவன் திருமால் பிரமனுக்கும் ஆராய்ந்தறிய முடியாத மேம்பட்ட பெருந்தெய்வம். அவன் பல்வேறு வகையான மூர்த்தி பேதங்களையுடையவன் என்பதைத் தெரிவிப்பன சில வடமொழி வழியால் இயைந்த பெயர்களும் இடையிடையே வருகின்றன. பெருமானின் தெய்விகப் பண்பு நலம்பற்றிப் பிறந்த பெயர்களும் பலவாகும்.

திவாகா நிகண்டில் மட்டுமே இடம்பெற்றவை ஆணையுரித்தோன், கபாலமூர்த்தி, புரமுன் நெரித்தோன், முக்கட்பகவன் என்பன. ஆனால்

இப்பெயர்களின் மாற்றுப் பெயராகவுள்ள பெயர்கள் யின் வந்த நிகண்டு களில் உண்டு ஆணையைக் காய்ந்தோன் (தா) கரியுரித்தோன் (ஆ), கரியையுரித்தவன் (பொ) என்றும், கபாலமேந்தி (நா) கபாலி (பி) என்றும், திரிபுராந்தகன் (பி) புரதகனன் (பா) புராந்தகன் (உ), புராரி (பி) என்றும், முக்கண்ணவன் (பா), முக்கண்முதல்வன் (த), முக்கணன் (பொ), முக்கணான் (நா) என்றும் மேலே சுட்டிய நான்கு பெயர்களும் பிந்திய நிகண்டுகளில் இடம்பெறுதல் காணலாம். இவ்வாறாக முன் நிகண்டுப் பெயர்களின் மாற்றுப் பெயர்கள் மிக்குவருவதாலேயே எல்லா நிகண்டுகளிலும் பெயர் எண்ணிக்கை மிக்குக் காணப்படுகின்றது கவனிக்கந்தபாலது

திவாகர நிகண்டினை அடுத்துத் தேங்றிய பிங்கல நிகண்டில் மட்டும் காணப்படும் சிவன் பெயர்களாக உள்ளவை பதினாறு. அவையாவன :

அநாதி	பாகபதன்
அருபி	பார்ப்பதிகொழுநன்
கொன்றைமாலையன்	பிதா
சசிதரன்	புண்ணியன்
திரிபுராந்தகன்	பூதைன்
நாசமில்லோன்	மாலயற்கரியோன்
நாயகன்	வாமன்
நிருத்தன்	வேதமுதல்வன்

திவாகரத்துள் வரும் கொன்றைகுடி என்பதற்குப் பிரதியாகக் கொன்றை மாலையான். பிறைகுடி என்வந்தது இங்கே சசிதரன் என்றாகிறது புரமுன்றெரித்தோன் — திரிபுராந்தகன், நாரிபாகன் — பார்ப்பதிகொழுநன்; பூதநாதன் - பூதேசன் என்று இவ்வாறு பொருள் மாற்றமின்றி வடிவமாற்றம் பெற்றுள்ளன. இந்த வடிவமாற்றம் புதுப் புதுப்பெயர்கள் போன்று எண்ணிக்கையை மிகுஷிக்கின்றன என்பது கூர்ந்து நோக்கின் புலனாகும்.

இவ்வாறே உருச்சொல் நிகண்டில் மட்டும் காணப்படும் பெயர் வடிவங்கள் சீன்வருமாறு .

ஆலதரன்	திரிகுலபாணி
ஐந்து முகத்தோன்	நாசமிலாதோன்
கங்கை தரித்தோன்	நீராடி
கண்ணு தலோன்	பன்ன கப்பூணினான்
கபிலை வெற்பன்	புலித்தோலோன்
கிரிசன்	விடையன்
சோமதரன்	

இவ்வாறே ஏயாதரம், பாரதிதீபை, ஆசிரியநிகண்டு, பொதிகை நிகண்டு ஆகியவற்றில் மட்டுமே காணப்படும் பெயர்கள் சில பல உள்ளன. எவ்வா நிகண்டுகளிலும் மிகுந்தியான பெயர்களைத் தருவது நாமதீப நிகண்டு. இதில் உள்ள 161 பெயர்களுள் 84 பெயர்கள் இந்நிகண்டில் மட்டுமே காணப்படுவன. இவற்றுள் பல முந்திய நிகண்டுகளில் காணப்படும் பெயர்களின் மாற்றுவடிவங்கள். நாமதீப நிகண்டில் மட்டும் காணப்படும் பெயர் வடிவங்கள் வழுமாறு.

அக்கம் அணிந்தோன்	என் செனங்க விளையாட்டான்
அகண்டன்	எருக்கு அணிந்தோன்
அசலன்	எழுத்தைத்தந்தன்
அத்துவிதன்	என்பு அணிந்தோன்
அந்தமிலான்	ஐந்துபுக்கன்
அயனுக்கெட்டான்	ஐந் செதா பிலான்
அரியன்	ஐயைந்து மூர்த்தி
அருள்வடிவன்	கங்கையணிந்தோன்
அளவிலான்	கத்தன்
அறுகணிந்தோன்	கபாலமேந்தி
அன்பருக்கெளியன்	கயிலைநாதன்
அன்னன யிலான்	கரந்தை அணிந்தோன்
ஆகமங்களோதினோன்	காமனைக் காய்ந்தோன்
ஆமையோடனிந்ததான்	காலனைக் காய்ந்தோன்
ஆரணிந்தோன்	குகன்தாதை
ஆலமர்ந்தோன்	குபேர சிநேகன்
ஆனையைக் காய்ந்தோன்	சங்கக் குழுயன்
இந்து இனன் தீ முக்கணான்	சத்தியைந்தன்
சமத்திலாடி	சாட் சாத்காரன்

சாமப்பிரியன்	பங்கி
சாமி	பன்றி கோடு அணிந்தோன்
சிங்கநுகமணிந்தோன்	பாம்பு அணிந்தோன்
சுகன்	பார்—தேர் ; வேதம்—பரி ;
சுந்தரர் தூதன்	அயன்—பரகன் ; மால்—கணை ;
சுருதிதொதினோன்	தீ—அம்புமணை ; வாயு—கணை
சுக்கன்	விசை ; பேமரு—வில் ; அரவு—
குலமேந்தி	நான் ; ஞாயிறு மதி ஆழி ;
செம்மல்	பாற்கடல்—அம்புத்தூணி—
சீசயக்கறியுன் தோன்	இவற்றைக் கொண்டோன்
ஞானி	பிறப்பிலான்
தந்தித்தாலை	பிறந அணிந்தோன்
தந்தையிலான்	புவியைக் காய்ந்தோன்
திரிமூர்த்தி	பூஜூருலன்
தீயேந்தி	பூரணன்
துடியேந்தி	மத்தம் அணிந்தோன்
தும்பையணிந்தோன்	மலவயிரி
தோலுடையன்	மழுவேந்தி
நஷ்மூர்த்தி	மனத்தினெட்டான்
நிட்களன்	மால்கண் அணிந்தோன்
நிர்க்குளன்	மாலுக்கெட்டான்
நிர்ச்சங்கன்	மீன்கண் அணிந்தோன்
நிர்ப்பேதன்	வன்னியணிந்தோன்
நிரஞ்சனன்	வாக்கினெட்டான்
நிரந்தரன்	விடையிரத்தோன்
நின்னாமன்	வில்வம் அணிந்தோன்

நாமதீப நிகண்டில் பற்பல தனிப்பெயர் வடிவங்கள் காணப்படுவது போலவே அண்மையில் தமிழுரிச்சொற்பனுவல் ஆக்கிய கவியராச பண்டிதர் இராமசுப்பிரமணிய நாவலரும் பற்பல புதுவடிவங்களைத் (86) தம் நூலுள் தந்துள்ளார் இவ்வடிவங்களுள் பல முந்திய நிகண்டுப் பெயர்களின் தமிழாக்கமாகவும் காணப்படுகின்றன தமிழுரிச்சொற்பனுவல் நூலுள்ளமட்டும் காணப்படும் பெயர்கள் வருமாறு :

அருளின் செல்வன்	திருமாலம்பினன்
அளவிலி	துடியுஸ்டக்ளையன்
அறிவுவடிவன்	துணையோன் நில்லான்
அறுகு குடிய அண்ணனால்	தும்பபகுடிய அண்ணனால்
அனலமேந்தி	தூயன்
ஆரணிமுடியோன்	தேடுதற்கரியோன்
ஆறணிந்தோன்	தோன்றல்
இயவுன்	நஞ்சமுன்டேஷன்
இன்பமருள்வோன்	நன்னூதற்கரியோன்
உடையிலி	நல்லோன்
உலகத்தேரோன்	நால்வர்க்கருளிளோன்
எண்ணிகந்தோன்	நாவிருந்தோன்
எண்ணபெருவடிவினன்	நான்மறைமாயன் மானண்ணாற் கரியோன்
எண்வகைஇயல்பினன்	நிலைபெயராதான்
எருக்கமணிந்தோன்	நிறைந்தோன்
எளியார்க்கெளியன்	நுண்ணியன்
ஐங்கருப்பொருளுமா ஞந் தகையோன்	பண்ணவன்
ஐந்தெழுத்தினன்	பலலுபிர்த்தலைவன்
ஐயமேற்றோன்	பாம்பணிகலத்தோன்
ஐயன்	பிறழாநிலையோன்
ஒருவன்	பெயரிலி
ஒளியோன்	பெரியோன்
கடவன்	பேய்ப்படையாளன்
கரியமிடற்றோன்	பேரருளாளன்
களிற்றுரியோன்	பேரிறை
கால்மறித்தாடிய கலைஞன்	மகிழ்நன்
குழகன்	மதிமிலைந்தோன்
குற்றமில்லோன்	மயலோன்
கூத்தன்	மயிர்க்கற்றையான்
செக்கர்வானிறத்தோன்	மலைமடந்தைமணவாளன்
தற்றை	மலையன்
தலையோடேந்தி	மஸ்ரகட்கரியோன்
தழுலாடி	மறைமுதல்வன்
தாணேதோன் றி	மன்றவாளன்

மாலுக்காழியனித்திட்டோன்	மேலோன்
முக்கண்முதல்வன்	வடிவிலன்
முடிவிலன்	வானவர்புவலன்
முதலி	விசம்பாடையன்
முதலீறில்லோன்	விடைக்காடியர்த்தோன்
முதுமலையாள் வோன்	விண்ணவன்
முழுவெண்பாளன்	வீட்டினன்
முன்னமைந்துடையோன்	வேள்விசிதைத்தோன்
மூலவிலெரித்தோன்	வேளளயழித்தோன்

இவ்வாறாகச் சிவன்பெயர்களை நிகண்டுகள் நமக்குத் தொகுத்துத் தந்துள்ளன. பெயர்த்தொகுப்போடு சிவன் தொடர்பான பல செய்தி களுக்கான விளக்கத்தைப் பிங்கல நிகண்டில் மட்டும் கணலாகும். சிவன் ஆடல், சிவன் ஊர்தி, சிவன் கொடி, சிவன் படை, சிவன் இருப்பது, சிவன் தரிப்பது, சிவன் முடிப்பது, சிவன் உடுப்பது, சிவன் அட்டமுர்த்தம், சிவன் என்குணம், சிவன் ஜூப்முகம், சிவபதம் நான்கு, சிவபூசையியல்பு, சிவாகம நூற்பயன். சிவனழித்த முப்புரம் என்பவற் றிற்கான விளக்கங்கள் உள்ளன. சிவனுடைய ஊர்தியாகிய நந்திக் குரிய பெயர்களாகிய இடபம், இறைவாகனம், எருது, ஏறு, சிவகள் முதல், புங்கலம், விடை என்பவற்றையும் பிங்கல நிகண்டு எடுத்துக் கூறுவது காணலாம். எருது என்பதற்குரிய பெயர்களை எடுத்து கூறும் மாப்பெயர்த் தொகுதியில்;

'பாறல், சே, லிங்ட, யாண்டி, பெற்றர்
பூஸி, குண்டை, புரிலா, காலை,
இராலே, கொட்டியம், மூரி, எஞ்செனி.' (பிங். 2470)

'ஞத்தமும், சிடபழும், களியும் நந்தியும்,
உக்கழும், இடபழும், ரூஸன உறைப்பி.' (பிங். 2471)

'பகடு, தூரியர், பாறல், பேரூருதே.' (பிங். 2472)

என்று எருது, ஏறு என்பவற்றிற்கான பெயர்களைப் பிங்கலர் கூறுகிறார். நந்தியின் பெயர்களுள் எருது, ஏறு என்பவற்றைக் கூறுவதானால் இவற்றிற்குரிய மாற்றுப் பெயர்களும் நந்தியைக் குறிக்கும் என்பது தெரியவரும்

திருமாலி

திருமால் காத்தற் கடவுள்; கடல் வண்ண நிறமுடையன்; கையில் சங்கு, சக்கரம், வில் வாள், கதை என் னும் ஜந்து ஆயுதங்களையுடையவன். திருமகளும் பூமகளும் இருபாலும் திகழ விளங்குபவன். நின்றும் இருந்தும் கிடந்தும் காட்சிதரும் திருமேனியுடையவன். ஆதிசேடனாகிய படுக்கையில் பாற்கடலிலே பள்ளி கொள்பவன். திருவேங்கட மலையில் திருமாலின் நின்ற கோலத்தையும் திருவரங்கத்திலே கிடந்தவண்ணத்தையும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மாங்காட்டு மறையோன் வாய்மொழியால் அழகுறச் சித்திரித்துள்ளார்.

தீ மேகக் நெடுங்போற் குற்றதுப்
பாலவிரிந் தகள்துப் படிந்ததுப் போல
ஆயிரம் விரிந்தெழு தலையுடை அருந்திறற்
யாயற் பள்ளிப் பல்ளேரு தேநக
விரிந்தரக் காவிரி வியன்பெரு துகுத்தித்
திருவார் மார்பள் கிடந்த வள்ளமூழ்
விங்குநி அருவி வேங்கடம் ஏன்னும்
உங்குயி மனியத்து உச்சி மிமிசு
விரிக்குதி தூயிழும் நிங்கலூர் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தாளத்து
மின்னுக் கோடி புதித்து விளங்குவிற் பூண்டு
நன்னிர மேகம் நீற்றுப் போலப்
பகையனங் காறியும் பாலிவெளி சங்கழும்
தகைபேறு தாமரைக் கையின் ஏந்தி
நங்கிரி ஆரம் மார்பிள் பூனு
போலம்பூ வரடையிற் பொலிந்து தோன்றிய
செங்கள் நெடுபோள் நின்ற வள்ளமூழ்
ஏக்கண் கார்டெக் ரூங்குளங் கவற்ற
வந்தேள் குடாலி மாங்காட் டுள்ளோள்'

(சிலப். நாடுகான். 35-53)

எனவரும் மாங்காட்டு மறையோனின் சொற்சித்திரம் இருபெருந்திருப் பதிகளிலும் எழுந்தருளியிருக்கும் திருமாலின் திருவுருவை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது।

பத்து அவதாரங்களை எடுத்த மூர்த்தி திருமால்.

மினே ஆமு வராகம் நிசிங்கம்
வாயன வள்பரிசி ராமன் இராமன்
பலதேவள்வச நேவள் வருகற்கிழெயன்
நாரூர் கறைந்தும் அரியவ தராம்'

எனத் திவாகர நிகண்டு திருமாலின் பத்து அவதாரங்களையும் குறிப்பிட்டுக் கூறுகிறது. இந்த அவதாரங்களில் அவன் தீயோரைப் போக்கி நல்லார்க்கு அருள்புரிய நிகழ்த்திய அருட்செயல்கள் பலப்பல.

பிரமனும் காமனும் இவனது மைந்தர்களாவர். திருமாலின் தங்கையே உமாதேவி. கருடவாகனத்திலே திருமால் காட்சி தருவான். அவனுடைய கொடி கருடக்கொடியே. முல்லை நிலத்தெய்வம் என்னும் இவன் சிறப்பிக்கப்படுவான். பரிபாடல் என்னும் சங்ககாலத் தொகை நூலில் 3 பாடல்கள் திருமாலின் சிறப்பினைப் புகழ்ந்து போற்றுகின்றன. நாலாயிரத் திறவியைப் பிரபந்தத்திலே திருமாலின் வன்னணமும் வடிவமும் அருட்செயல்களும் அவதார நிகழ்ச்சிகளும் ஆழ்வார்களால் சிறப்பித்துரைக்கப்பட்டுள்ளனம் காணலாம்

இத்தனு நூல்களில் கானும் செய்திகள் எல்லாம் நிகண்டுகள் திருமாலுக்குத் தரும் பெயர்களாலும் விளக்கமாதல் காணலாம். முந்திய திவாகரம் 38 பெயர்களைத் திருமாலுக்குத் தருகிறது. அவை வருமாறு :

அச்சதன்	காவற்கடவுள்
அரவணைச் செல்வன்	கேசவன்
அரி	கோவிந்தன்
ஆதி	சக்கராயுதன்
உந்திபூத்தோன்	சங்கமேந்தி
உலகமுண்டோன்	சார்ங்கபாணி
உலகினையளந்தோன்	சீதரன்
உவண முயர்ந்தோன்	தாமோதரன்
கடல்வன் ணான்	திருவிக்கிரமன்
கடற்றுயின நோன்	திருமகள்கொழுதன்
கண்ணன்	தாரசிங்கன்
கமலங்களானான்	தாரணன்

பஞ்சாயுதன்	மாதவன்
பதுமநாபன்	மாயோன்
பிரமன் தாதை	முகுந்தன்
பிதாம்பரன்	முராரி
பூமிகொழுநன்	வராகன்
பெருமாள்	வாமனன்
மதுகுதனன்	விண்டு

இப்பெயர்களைக் கவனித்தால் முற்கூறிய திருமால் தொடர்பான செய்திகள் பலவும் தெளிவாகத் தெரியவரும் திவாகரத்தில் காணும் பெயர்களிலும் வேறான பலபெயர்களைப் பின் நிகண்டுகளும் குறிப்பிடுகின்றன. அருந்தமன் அலகை முலையுண்டோன், இருடிகேசன், உவண்ணுர்தி, சுநார்த்தனன், சலசிலோசனன், சௌரி, துளப மோலியன், நந்தகோபாலன், படிமுழுதிதிந்தோன், புணரிமித்துறையின் ஹோன் மாயவன் என்னும் பெயர்கள் பிங்கல நிகண்டில் மட்டும் காணப்படுகின்றன. இவ்வாறே உரிச்சொல் நிகண்டு கயாதரம், பாரதிதீபம், குடாமணி, ஆசிரியனிகண்டு ஆகியவற்றில் மட்டுமே காணப்படும் பெயர்களாக ஒருசில உள்ளன.

அகுகன், சிவன் ஆகியோருக்கு ஆயிரத்தெட்டுத் திருநாமங்கள் வழங்கிய போதிலும் ஆயிரம் பேருடையான் என நிகண்டு கள் திருமாலைப் போற்றுகின்றன ஆயிரநாமன், ஆயிரம் பெயரண்ணல், ஆயிர பெயரோன், ஆயிரம் பேரான் என்றெல்லாம் நிகண்டுகள் திருமாலைச் சுட்டுகின்றன.

திருமாலுக்குப் பன்னிரு நாமங்கள் சிறப்பாகப் பேசப்படுவதுண்டு, நம்மாழ்வார் திருவாய் மொழியில் 2 ஆம் பத்து ஏழாம் திருமொழி பன்னிருநாமப்பாட்டு என பன்னிரு பாடல்களில் அந்தநாமங்களுள் ஒவ்வொன்றையும் அமைத்துப் பாடியுள்ளார்.

' பன்னிய திருநாலை யாயித்துங் இஹை பஸ்விரங்கும்
பஸ்விலி பாக்ஸிரு நாமப்பாட்டுண்ணெதான் அஹைக்குமே '

(2:7:13)

என்று ஒவ்வொரு பாடலில் ஒரு நாமத்தை அமைத்துப் பன்னிரு பாடல்களைப் பாடியுள்ளார். அவையாவன : கேசவன், நாராணன் (நாராயணன்) மாதவன், கோவிந்தன், விட்டு (விண்டு), மதுகுதனன், திரிவிக்கிரமன், வாமனன், சி ரி தான் (சீதான்), இருடிகேசன்,

பற்பதாமன், தாமோதான் என்பனவரம், இவற்றுள் இருடிகேசன், பற்பதாமன் நீங்கலான பத்துப் பெயர்களையும் திவாகரமும் வேறுசில நிகண்டுகளும் தந்துள்ளன. இருடிகேசன் என்னும் பெயர் பிங்கலத் திலும், பற்பதாபன் என்னும் பெயர் பாரதிதீபத்திலும் மட்டுமே காணப்படுகின்றன.

மிகுதியான பெயர்களை நாமதீப நிகண்டு தருகிறது. அதிலும் ஏனைய நிகண்டுகளில் இடம்பெறாத எத்தனையோ பெயர்கள் இந்நிகண்டில் உள். அவை வருமாறு :

அசோதை புதல்வன்	கோசலை புதல்வன்
அவனியைப் புணர்ந்தோன்	கோவிற்றுயில்வோன்
ஆய்ச்சியரைப் புணர்ந்தோன்	சங்கன்
ஆயிரநாமன்	சாத்துவியை வென்றோன்
ஆவிற்றுயில்வோன்	சாலமெய்தோன்
ஆழியான்	சீதைசிறை கடிந்தோன்
இராகவன்	சீதையைப் புணர்ந்தோன்
இராமன்	சுமாவியை வென்றோன்
இலக்கேசனை வென்றோன்	சுரர்க்கமுதநல்கினோன்
என் மனைப் புணர்ந்தோன்	செங்கண்ணான்
ஐவர்தூதன்	சோமுகனை வென்றோன்
கஞ்சனை வென்றோன்	சோரன்
கமிடவனை வென்றோன்	ஞானத்துயிலோன்
கரனை வென்றோன்	தந்தவக்கிரஸா வென்றோன்
கவந்தனை வென்றோன்	தாடகையை வென்றோன்
கன்றாற்கனி எயறிந் தோன்	திரிசிரஸா வென்றோன்
காரி	துந்துபியை வென்றோன்
காலகேயரை வென்றோன்	துழாய்ப்புயன்
காலற்றேவன்	தூட்ணைனை வென்றோன்
கிட்டினன்	நந்தகோன் புதல்வன்
குதிர வடிவன்	நரசிங்கவடிவன்
கும்பகன்னைனை வென்றோன்	நாற்கையன்
கூர்மவடிவன்	நீண்டோன்

பள்ளியட்டோன்	மலைக்குடை செய்தோன்
பரசன்	மறுப்புயன்
பலதேவன்	மாரணத்தன்
பாம்பாடி	மாலியை வென்றோன்
பாம்பிற்றுயில்வோன்	மீன்வடிவன்
பாரளந்தான்	முகில்வன் ணான்
பாரிடந்தோன்	முரளை வென்றோன்
பாருண்டோன்	மூலனை வென்றோன்
பிரமனத்தன்	வசதேவன் புதல்வன்
புள்வாய் கிண்டோன்	வஞ்சமானை வென்றோன்
புள்ஞுயர்த்தோன்	வராகவடிவினன்
புள்ஞர்ந்தோன்	வாளனை வென்றோன்
பூபாரந்தீர்த்தவன்	வாரிகடைந்தோன்
பேய்முலையூடுயிர் தின்றோன்	வாரியடைத்தோன்
பொற்கண்ணை வென்றோன்	வாரிவரம்பிட்டோன்
பொன்னனை வென்றோன்	வாலியை வென்றோன்
பொன்னைப் புணர்ந்தோன்	வாளன்
மணிப்புயன்	வில்லன்
மதுவை வென்றோன்	வேலையிற்றுயில்வோன்
மருதிடந்தோன்	வைகுண்டன்

இவற்றுள் பலவும் இராமாயண, பாரத, பாகவதச் செய்திகளின் அடிப்படையில் அமைந்த பெயர்களாகும்.

இவ்வாறே தமிழுரிச் சொற்பனுவலும் தமிழாக்கமாகப் பல பெயர்களைத் தொகுத்துள்ளது இப்பெயர் வடிவங்கள் ஏனைய நிகண்டு கருள் காணக் கூடவில்லை. தமிழுரிச் சொற்பனுவல் வழங்கும் தமிழ்ப் பெயர்கள் வருமாறு :

அண்ணல்	ஆழியிற்றுயின்றோன்
அரவிடையாடினோன்	ஆழியேந்தினோன்
அரவிற்றுயின்றோன்	ஆனைக்கருளினோன்
அருமைறத்தலைவன்	உலகமளந்தோன்
அழகன்	உன்னியதருள்வோன்
அழிவிலன்	எங்கும் நிறைந்தோன்
ஆமையானோன்	ஐம்பைட முதல்வன்

ஐயன்	பெம்மான்
ஐவர் துணைவன்	பெருமகன்
ஒருபதுபிறப்பினன்	பேரநூளான்
கடனிறத்தோன்	பொறிக்கிறை
குல்லைமுடியோன்	பொன்னினாடையன்
கொண்டல் நிறத்தோன்	மகவிலங்காகி மன்னாவற் செகுத்-
செல்வன்	தோன்
தடியேந்தி	மறைகடந்தோன்
திருமகள் கணவன்	மறைத்தலைவன்
த்தான் றல்	மறைபுகன் நோன்
நாற்றோன்	மாதிருவர் கொழுந்தன்
பண்ணவர்பகைகளுர் பகைகளுன்	மாலவன்
பழையோன்	மீனமாணோன்
பன் றியானோன்	முடிபிலன்
புணரிகடந்தோன்	முல்லைக்கடவுள்
புரவலன்	முளரியிற்றோன் றிய முதியவன்
புன் ஞாநி தி	தந்தை
பூவை நிறத்தோன்	வானின் வலவன்

இவ்வாறாகக் காலப்போக்கில் பெயர்கள் பெருகிய வகையும் ஒரே பொருள் நோக்கில் வெவ்வேறு வகையான பெயர்ப் படிவங்கள் வருத்தும் நிகண்டுப் பெயர்களில் எங்கும் காணக்கூடிய பொதுத் தன்மை கணாகும்.

திருமாலின் ஆடல் பற்றித் திவாகரம் விளக்குகிறது குடமாடல், மல் மரக்கால் என்பவை திருமால் ஆடலாகும். திருமாலின் ஊர்தி, கொடி, பஞ்சாயுதம் பற்றிய விளக்கங்களைப் பிங்கல நிகண்டு தருகிறது.

திருமாலின் பத்து அவதாரங்கள் பற்றிய விளக்கம் திவாகரம், பிங்கலம், குடாமணி ஆகியவற்றில் காணலாகும் மேலும் திருமாலின் பதினெட்டாவதாரம் பற்றிய செய்தி பிங்கல நிகண்டில் மட்டுமே காணப்படுகிறது.

பலதேவன்

திருமாலின் பத்து அவதாரமும் தக்கங்கள், பலதேவ அவதாரமும் ஒன்று; இவனைப் பலபத்திரன் என்றும் கூறுவர் இவன் கண்ணலுக்கு முத்தோனாய் வந்தவன்; கலப்பை ஆயுதமுடையவன். எனவே,

இவனை அலாயுதன், அலப்படை கொண்டோன் என்பர். முசலம் என்னும் ஆயுதமும் இவனுக்கு உண்டு ஆதலின் முசலி என்றும் இவனைக் குறிப்பிடுவர்.

இவனுடைய கொடி பனைக்கொடி; நீலநிற ஆடை அணிபவன் பனம்பூ மாலையும் அணிவன்; ஒந்றைக் குண்டலமுடையன்.

பலராமனின் தாய்பெயர் உரோகணி; மனைவி பெயர் இரேவதி. எனவே உரோகணி தநயன், இரேவதி கொழுநன் என்னும் பெயர் களைப் பெறுகிறான். தன்னைப் பின்பற்றுகிறவர்களின் விருப்பங்களை இவன் நிறைவேற்றி வைப்பதனால் 'காமாலன்' என்றும் இவனுக்கு ஒரு பெயர் வழங்கும். இவ்வாலாறுகளை யெல்லாம் வெளிப்படுத்தும் வகையில் நிகண்டுகளில் இவன் பெயர்கள் அமைந்துள்ளன.

பிரமன்

உலகத்தைப் படைக்கின்ற கடவுள் பிரமன். எனவே இவனை, 'உலகியற்றியான்' என்கிறார் திருவள்ளுவர். உலகத் தோற்றத்திற்கு காரணமான முதல்வன் இவனே. இவனைத் 'தொடங்கற்கள் தோன்-நிய முதியவன்' என்று கலித்தொகை குறிப்பிடுகிறது இன்பழும் துன்பமும் இணையவே இவனுடைய உலகியற் படைப்புக் காணப் படுகிறது என்பர்.

'ஓ ஸி நெய்தலி கறங்க ஓரில்
சுதீதளி முழுச்சி பாளி ததுப்ப
புளாந்தோர் பூவளி அணியப் பிரிந்தோ
மூதப் புள்ளகள் பலிவரி புறைப்புப்
படைத்தோளி மன்றாப் பள்ளி லாளக்
இள்ளா நார்மலில் வுகைம்
இனிய காள்கித் தியல்புளாந் தோரே '

என்னும் பக்குடுக்கை நன்கணியார் பாடிய புறநாலூற்றுப் பாடல் ஒன்று பிரமனின் படைப்பு விநோதத்தைப் பேசுகிறது.

இவன் திருமாலின் உந்தித் தாமரையில் தே டா ன் றி ய வன்; 'நான் முகனை நாராயணன் படைத்தான்' என்கிறார் திருமழிசையாழ்வார். மலரில் பிறந்தவன், மலரில் வீற்றிருப்பவன் ஆகிய இவன் மலரோன் ஆகிறான் மலர்மிசையோன், மலர்மகன் என்னும் பெயர்

கனும் இவனுக்கு உள். பொன் முட்டையிலிருந்து பிறந்தவன் என்னும் கருத்தில் ‘இரணிய கருப்பன்’ என்றோரு பெயரும் இவனுக்கு உண்டு. இவன் பொன்மயமான உருவினன்.

தான்கு முகங்கள், எட்டுக் கண்கள், எட்டுத் தோள்கள் உடையவன். இவனுடைய வாகனமும் கொடியும் அன்னமாகும். மறைகளை அருளியவன்; ஆதலின் இவன் மறையவன், மறையான் எனப்படுவான். தேவர்களில் இவன் முதன்மை படைத்தவன்; முதலாமவன். ஆதலால், வானவர் முதுவன், வானவர் முதல்வன் எனப்படுகிறான். இவன் கலைமகளின் கணவனாவான். விரிஞ்சன், விதாதா, சதானந்தன் என்னும் பெயர்களும் இவனுக்கு உண்டு.

இந்திரன்

இந்திரன் வானுலகத் தேவர்களின் அரசன்; இவனது நகரத்தின பெயர் அமராவதி எனப்பதாம். இதனைப் ‘பொன்னகர்’ என்றும் கூறுவர். அமுதம் உண்டு மரணமின்றி அமராய் வாழ்பவர் தேவர்.

தேவருலகத்தில் மந்தாரம், சந்தானம், கற்பகம், மந்தாரம், பாரிசாதம் என்னும் ஐந்து மரங்கள் உண்டு. இவை வேண்டியார்க்கு வேண்டியதைத் தரும் வண்மை படைத்தவை. காமதேனு என்னும் தெய்வப் பகவும் இவை போன்றதே. புன்னியப் பயணாய்த் தேவப்பிறவியை எய்திய உயிர் இன்பத்தில் முழுகி மகிழும். நூறு யாகம் செய்தவன் இந்திரப் பேற்றைப் பெறுவான். ‘இந்திரலோக மானும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே’ என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

‘முந்திரிமேந் காளி மிருதேநி கீழத்துள
இந்திரனை எண்ணி விடும்’

என நாலடியார் இந்திரனது செல்வமிகுதியைப் புலப்படுத்துகிறது.

தேவருக்குப் பகையாயினார் அசரர். அதனால் இந்திரனுக்கு ‘அசராவயிரி’ என்னும் ஒரு பெயருமண்டு. தேவர்களுக்கும் அசரர்களுக்கும் யுத்தம் நிகழ்ந்தது குறித்துப் புராணங்கள் கூறும். பாற்கடல் கடைந்தாரும் இவ்விரு இனத்தவருமே.

ஜெவகை நிலத்துள் மருதநிலத்திற்குத் தலைவனாகப் போற்றப் பெறுவான் இந்திரன், இவனுக்கு வேந்தன் என்றும் ஒரு பெயருண்டு. 'வேந்தன் மேய தீம்புனலுகம்' என்று மருதநிலத்தைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். முன்னாளில் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரனுக்கு 28 நாள்கள் விழா எடுக்கப்பெற்ற செய்தி சிலப்பதிகார மணிமேகலைக் காவியங்களால் தெரிய வருகின்றது.

எட்டுத் திக்குகளுள் கீழ்த்திசைக் காவலனாக இந்திரன் குறிக்கப் படுகிறான். இதனால் கீழ்த் திசை சக்கு 'இந்திரதிசை' என்றும் பெயருண்டு. 'அருணன் இந்திரன் திசை அனுகினன் இருங்கோய் அங்குது' என்கிறார் மாணிக்க வாசகர். 'குணதிசைக் காவலன்' என்று பாரதித்தியம் தான் இச் செய்திசையைக் குறித்து அவனுக்கு ஒரு பெயரைச் சூட்டியுள்ளது. தமிழரிச்சொற்பனுவல் நூலுடையார் 'கீழ்பாற் கிழவன்' என்கிறார்.

இந்திரன் திருமாஸப் போலக் கருநிறமுடையான். இதுபற்றியே இவனைக் கரியவன், கரியோன் என்று நிகண்டுகள் கூறும். இவன் ஆயிரங்கண்ணுடையனாதவின் ஆயிரங்கண்ணன் என்று சிறப்பிக்கப் பெறுகிறான்.

இவனுடைய மனைவி பெயர் அயிராணி. அயிராணி கேள்வன் என்கிறது திவாகரம். அயிராணியை இந்திராணி எனப் பின்னாளில் வழங்குவர். சசிபதி, சகிமனாளன் என்று பிற நிகண்டுகள் கூறும். சகிமன்பது இந்திராணியின பெயரே, இந்திராணி மகன் சயந்தனாவன்.

இந்திரனுடைய வாகனம் நான்கு தந்தங்களையுடைய வெள்ளையானையாகும். இதனை ஜோவதம் எனவும் வழங்குவதுண்டு. இந்தப் பெயரை நிகண்டுகள் கொள்ளவில்லை. மேகமும் இவனது வாகனமாம். இவனுடைய கொடி இடி. இந்திரன் ஊரும் குதிரை உ.சகிமிற்சிரவம் எனப்படும். இவன் 'கடுமணிப்படை' என்னும் வச்சிரப்படையையுடையவன்.

விருத்திராசரன். வலன் என்னும் அரக்கர்களைக் கொன்றறித் தவன் இந்திரன். எனவே, விருத்திராரி, வலாரி என்னும் பெயர்கள் இவனுக்கு உளவாயின மலைகளின் சிறகுகளை அரிந்த காரணத்தால் 'வரைசிறகரிந்தோன்' எனப் பேசப்படுகிறான்.

அரி, ஆகண்டவன், காமன், கோசிகன், கோபதி கோமகன், கெளசிகன், சுதாசி, சுனாசீரன், தருமன், பாகசாதனன், புரந்தான்,

புரூக்குதன், போகி, மகவான், வாசவன் என்னும் பெயர்களும் காரணப் பெயர்களே இவற்றின் உட்பொருள் கூர்ந்து நோக்கி அறியத்தகும் இவையெல்லாம் வடமொழிவழி வந்த பெயர்களோ. இவற்றின் பெயர்க்காரணம் எல்லாவற்றிற்கும் விளங்க வில்லை. தமிழ்ப் பேரகாதியின் துணைகொண்டு ஆராய்ந்ததில் சிலவற்றிற்கான காரணங்கள் தெளிவு பெற்றன. ஆகண்டலன் என்னும் பெயர் வரை சிறகரிந்தோன் என்னும் பொருளுடையது. சுவர்க்க நாட்டுத் தலைவனான காரணத் தால் கோபதி, கோமகன், என்று கூறப்படுகிறான். தருமன் என்ற பெயருக்கு இந்திரன் என்னும் பொருளை அப்பேரகாதி தரவில்லை. ஆசிரிய நிகண்டு அண்மைக் காலத்தில் ஆச்சிட்ட நூலாதவின் இப் பெயர் அந்த அகாராதியில் இடம் பெறவில்லை என்பது புவனாயிற்று யாகங்களில் மிகு தியாக அழைக்கப்படுவென் என்னும் கருத்தில் ‘புரு ஷதன்’ என்னும் பெயர் வந்தது. இன்பம் நுகர்ந்து வாழ்பவனாதவின் ‘போகி’ எனப்படுகிறான். வகுக்களின் தலைவன் என்னும் கருத்தில் ‘வாசவன்’ என்னும் பெயர் உள்தாயிற்று. ஏனைய பெயர்களின் காரணத்தை எடுத்துக் காட்டாது அவற்றிற்குப் பொருள் ‘இந்திரன்’ என்று மட்டுமே குறித்துச் செல்கிறது தமிழ்ப் பேரகாதி.

இப்பெயர்களுள் இலக்கிய ஆட்சி பெற்றவை சிலவே. ‘பாக சாதனன்றனைப் பாசத்தார்ந்து’ (கம்ப. திருவவ 10), ‘புந்தரன்றன் ஜோடு வானோர்’ (தேவாரம்) ‘புரூக்குதன் காதலம் புதல்வன்’ (பாரத. அருக்களன்றவ. 56) ‘போகிதரு காளை’ (கந்தபு. அமரர்சிறை 31) ‘மகவான் மகளி ரிரங்கின ராற்றம்’ (பாரத. பதின்மூண். 168), ‘வாசவன் விழாக்கோள்’ (மணி 24 : 69) எனைய பெயர்களைத் தந்து இந்திரன் என்று பொருள்மட்டுமே சுட்டிச் செல்லுதல் காணலாம். சிலவற்றிற்கு ஆதாரமாகப் பிங்கலம் முதலிய நிகண்டுகளை எடுத்துக் காட்டியுள்ளனர். எனவே இவற்றை நிகண்டுச் சொல் என்றே கூறலாம்.

பிங்கல நிகண்டில் இந்திரனுக்குரிய பெயர்த் தொகுப்புடன் அவனுடைய தேவி, மகன், நகர், யானை, குதிரை, படை, கொடி, மண்டபம், மாளிகை, பண்டாரம், மண்டபம், நந்தவனம், சேமநிதி, கோ, உணவு, ஐந்துநந்தி ஆகியவை பற்றிய விளக்கம் காணப்படுகிறது.

திவாகர நிகண்டில் இந்திரனுக்குப் பின் வரும் 21 பெயர்கள் காணப்படுகின்றன.

அமர்கோன்	மகவான்
அயிராணி கேள்வன்	மருத்துவன்
ஆகண்டலன்	மால்
ஆயிரங்கண்ணன்	முகிலூர்தி
இமையவர்வெந்தன்	வச்சிரபாணி
சதக்கிருது	வாராரி
ப்ரகசாதனன்	வாசவன்
புந்தரன்	வினங் முழுதாளி
புனிதன்	விருந்திராரி
பொன்னகர்க்கிழறவன்	வெள்ளனவாரணன்
	வேள் விநாயகன்

பிங்கலம் முதலிய பின்வந்த நிகண்டுகளில் இப்பெயர்களில் பெரும் பாலன வற்றிற்கான மாற்றுப்பெயர்களே காணப்படுகின்றன என்பது அவற்றையும் இணைத்து வைத்து நோக்கும்போது நன்குபல்வாகிறது.

கணபதி

கணபதியின் பெயர்களாக ஆகுவாகணன், ஜங்கரன், ஒற்றைக் கொம்பன், பாசாங்குசதரன், யாணமுகவன், விநாயகன் என்னும் சீபெயர்களைத் திவாகரம் தருகிறது இவை விநாயகரின் திருவருவம், வாகனம், படை என்பவை பற்றிப் பிறந்தவையாம் பின்வந்த நிகண்டுகளோ இவற்றின் மேலும் பற்பல பெயர்களைத் தந்துள்ளன.

பிங்கல நிகண்டில் மட்டும் அத்தி முகத்தோன், அரி திருமருகன், கஸ்கைதன், தந்திக்கடவுள் என்னும் பெயர்கள் காணப்படுகின்றன. அத்தி முகத்தோன் என்றது ‘யாணமுகவன்’ என்பதன் மாற்றுப் பெயர். அரிதிருமருகன் என்றது புதுமை குடாமணி அம்பிகை தனயன் என்றும், நாயதீபம் கவுரி செய் என்றும் கூறும். முன்னவச் என்பதற்கு உ.மாதேவியின் முதற்புதல்வன் என்பது கருததாம். மேலும், ஈசன் மைந்தன் என்று குடாமணியும், கண்ணுதல் சேய் என்று கயாதரமும் இப்பெருமானைச் சுட்டுகிறது

‘பிடியத தூருவும் கொளமிகு கியது
வடிகோடு தளதி வழிபடி மஹிடி
கடிகண பதிவர வருளின் மிகுகோடை
வடிலிர் பயிச்சௌ வரசுறை இழையோ’

(தேவார். 1:123:5)

என்று தேவாரம் சிவனும் உமையும் களிறு பிடி என்னும் வடிவத்தைக் கொண்டபோது பிறந்தவர் யானைமுகப் பெருமான் என்பதனை நமக்குத் தெரிவிக்கிறது.

ஒற்றைக்கொம்பன் என்னும் பெயருக்கு மாற்றுப் பெயர்களாகப் பின் நிகண்டுகளில் ஏக தந்தன், ஒரு தந்தன் ஒரு மருப்பன், ஒற்றை மருப்பினன் என்னும் பெயர்கள் காணப்படுகின்றன.

பெருவயிற்றன்னல், பெருவயிற்றுக்குறுந்தாளைந்தை என்னும் தமிழ்ப் பெயர்களுக்கு மாற்றாக இலம்போதரன் என்னுப் படமொழிப் பெயரைப் பொதிகை நிகண்டு நாமதீப நிகண்டு ஆகிய பிற்கால நிகண்டுகள் தருகின்றன. குற்ப கண்ண் என்னும் படமொழிப் பெயரைப் பொதிகை நிகண்டு தர, அதன் பொருள் விளங்கும் வகையில் முறக்கன்னன் என்று நாமதீப நிகண்டு கூறுகிறது.

பெருச்சாளி விநாயகரின் வாகனம். பெருச்சாளி என்பதற்கு 'ஆகு' என்றும் ஒரு பெயர் உண்டு. ஆகுபரிப்புங்கவன், ஆகுயர்த்தோன், ஆகுவாகன், ஆகுவாகன், ஆகூர்த்தோன் என்று இவ்வாறு ஒரே பொருளில் வெவ்வேறு பெயர்களை நிகண்டுகள் கட்டுகின்றன

சிவனைப் போன்றே விநாயகப் பெருமானுக்கும் முக்கண் உண்டு. முக்கண்ணன், ஆமை முதுகோடணிந்தோன். சடையன் என்னும் பெயர்கள் இப் பெருமானுக்கும் உள்வாகின்றன. காகமாகிணான் என்ற பெயர் காகவுருவில் சென்று அகத்தியரின் கமண்டலத்தை விநாயகர் கவிழ்த்த செய்தியைத் தெரிவிக்கிறது

பிள்ளையார் என்பது விநாயகருக்கு இந்தாளில் பெருவழக்காயுள்ள பெயர். இப்பெயர் பழைய நிகண்டுகள் எதிலும் காணப்படவில்லை. அண்மைக் காலத்தாகிய தமிழரிச் சொற்பனுவல்தான் 'பிள்ளை' என்று இவருக்கு ஒரு பெயருண்டு என்பதனைத் தெரிவிக்கிறது. உமாபதி அருளிய திருக்குமார்க்கன் இவர் முத்தவர் ஆதலின் இவரை முத்த பிள்ளையார் என்பர். பதினேராந் திருமூறையில் அதிராவடிகள், 'முத்த பிள்ளையார் திருமும்மணிக்கோலை' என்றொரு பிரபந்தம் பாடியுள்ளார். இங்கே முத்த பிள்ளையார் என்ற துக்கனைப்பதியையே. இளைய பிள்ளையார் முருகப் பெருமான் ஆவர்.

முத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை என்பது பதினொராந் திருமூறையில் கமிலதேவநாயனார் அருளிய ஒரு பிரபந்தம் இங்கே

முத்த நாயனார் என்றது கணபதியை. சிவபெருமானுக் கீத நாயனார் என்னும் ஒரு பெயருண்டு என்பது, ‘சிராப்பள்ளிமேய நாயனார் என நம் வினை நாசமே’ எனத் திருக்குறுந்தொகையில் திருநாவுக்கரசர் அருளிச் செய்வதால் தெரியவரும். நாயனார் என்பது சிவனுக்கும் முத்த நாயனார் என்பது கணபதிக்கும் உரிய பெயர் என இலக்கியங்களில் காணகிறோம் நிகண்டாசிரியர் எவரும் இப்பெயரைக் குறித்தலர் என்பது சிந்தனைக்குரியதாகும்.

முகுநி

முகுகண் என்றாலே அழகன் என்பது பொருள் இறைமகாரில இவன் இளையவன். ‘என் ரூம் இளையாய் அழகியாய் ஏற்றர் ந்தான் ஏறே’ என்பது நக்கீரர் வாக்கு இளையோன், அழகன் என்னும் இரு பொருளிலும் முருகனுக்குக் ‘குழகன்’ என்னும் பெயரும் உள்ளது.

குன்றுதோறும் வீற்றிருந்தருஞப் பெருமான் முருகன், ‘சேயோன மேய மைவரை உலகமும்’ என்று குறிஞ்சி நிலக்கடவுளாகத் தொல் காப்பியர் முருகனைக் கூட்டியுள்ளார். இது பற்றியே குறிஞ்சிமன், குறிஞ்சிநாதன், குறிஞ்சிக் கிழவன், குறிஞ்சி வேந்தன், குறிஞ்சிக் கடவுள் என நெல்லாம் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன.

சங்க நூல்களுள் ஒன்றாகிய குறுந்தொகையின் கடவுள் வாழ்த்து முருகப்பெருமானைப் பற்றியதாகும்

‘நானை புறருயிர் காயி சேவி
பாவழத் தன்ன மேளிந் நிகழூளிக்
குந்றி யேய்க்குர் உடுக்கை குந்றி
தெஞ்கபக ஏந்தத் அஞ்சுடர் யூடுவேறர்
சேவங்க் கொடுயேன் காப்பு
காப் வைகல் எய்நின்றால் உலகே’

என்னும் இவ்வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இதில் முருகனுடைய செந்திறமேனியும் தாமரை மலர் போன்ற திருவடிகளும் குன்றிமணி நிறமுடைய செவ்வாடையும் சிறப்பித்தோதப் பட்டுள்ளன. அவனுடைய ஒளிபடைத்த வேலாயுதமும் சேவற்கொடியும் குறிப்பிட்டுள்ளார். அவன் கிரவுஞ்ச மலையை வேலால் ஏறிந்து பின்நாத வரலாறும் சுட்டியுள்ளார். இக்காவுள் வாழ்த்துப் பாடலேயான் நிச்சங்க நூல்களில் இப்பெருமானைப் பற்றிய குறிப்புகள் பல

உள் வீரப்பெருந்தெய்வமாக, வீரத்திற்கு எடுத்துக்காட்டாக முருகனைப் புலவர் பலர் போற்றியுள்ளனர்.

பரிபாடலிலே எட்டுப் பாடல்கள் செவ்வேள் பற்றியுள்ளன. இப்பாடல்களில் முருகனின் திருவுவதாரம், அப்பெருங்கானின் திருவுருவக் காட்சிகள், அவன் நிகழ்த்திய அரும்பெருஞ் செயல்கள், அவனுடைய திருவிளையாடல்கள் முதலியன எல்லாம் பலபடியாக விரித்துக் கூறப் பட்டிருத்தல் காணலாம். திருமுருகாற்றுப்படை முருகன் எழுந்தருளி வீற்றிருக்கும் திருப்பரங்குன் நம் முதலிய திருத்தலங்களில் வீற்றிருக்கும் பெருமானின் சிறப்புகளை எடுத்தியம்புகிறது. இவ்வாறாக முருகனைப் பற்றிய செய்திகள் சங்கப் பாடல்கள் தொடக்கமாக மிகுதியாய்க் காணப்படுவது முருகவழிபாட்டு மிகுதியின் விளைவு என்னலாம்.

சிவபெந்மானின் அழற்கண்ணிலிருந்து பிறந்தவன் முருகன். இதுவாற்றித் தமிழுரிச் சொற்பனுவல் ‘இறைநுதல் விழிபிடைத் தோன்றிய விறலோன்’ என்று குறிப்பிடுகிறது. அழற்கண்ணில் பிறந்து, கங்கையில் சரவணத்தில் தவழ்ந்து, அறுமீன் எனப்படும் கார்த்திகைப் பெண் களால் பேணப்பெற்றவன். எனவே, சரவணத்துதித்தோன், சரவணபவன், கங்கை மகன், அறுமீன் காதலன், கார்த்திகேயன் என்னும் பெயர்கள் பிரந்துள்ளன. சிசாக நாளில் தோன்றியவனாதவின் ‘சிசாகன்’ என்னும் பெயருடையவன் ஆயினான். ஆறு திருவுருவமும் உடையம்மையார் அணைத்தெடுத்தபோது ஒன்றாயினைய இவன் அறுமுகனானான். கந்தன், அறுமுகக்கடவுள் என்னும் பெயர்களையும் பெறலாணான். முருகன் வீநாயகருக்கு இளையவராதவின், யானைமுகவற்கிளையோன், தந்திக்கிளையோன் என்று குறிப்பிடப்படுகிறான்.

அயன்குரு, ஈசன்குரு, கும்பன் குரு என்று முருகன் போற்றப்படுகிறான். இவற்றால் பெருமான் பிரமனுக்கும், சிவபெருமானுக்கும் அகத்தியனுக்கும் உபதேசம் செய்த திறம் விளங்கும்,

மயில் வாகனமுடையவன்; ஆடும் இவனுக்கு வாகனமாதவின் ஆடுர்த்தோன் என்றும் சொல்லப்படுகின்றான். பினிமுக என்னும் யானையை வாகனமாகக் கொண்டிருக்கும் செய்தி திருமுருகாற்றுப்படையில் சொல்லப்படுகிறது

வைஷ்ணவி யோகுக் வழிதூற் வருத்தம்
 வராட்சாலை ஒகடபோடு துயம்பார்
 படிமி இரட்டும் மகுங்கிள் கடிநடைக்
 காற்றத் தலை மாற்றஞ்ச யோய்ர்பிளி
 காள்கிள்கி தலை வேழப்பேசு கோள்கு
 ஜூவேறு உகுவிள் செய்வினை முற்பிய

 மங்கோல் பெழுது சுவன்தீர் முக்கோ' (திருமுருகு. 78-90)

எனவரும் தி சிமுருகாற்றுப்படை பெருமான் ஏறிவரும் யானை எத்தகையது என்று வருணித்துரைத்தல் காணலாம்.

சேவற்கொடியுடையான்; ஆண்டலைக் கொடியும் இவனுக்கு உணாடு என்கேவே, சேவலங்கொடியோன், ஆண்டலைக் கொடியுயர்த்தோன் என்னும் பெயர்கள் இவனுக்கு உளவாயின

முருகன் அணிந்துள்ள கடப்பு வெட்சி முதலிய மலர் மலை களைச் சுட்டிப் பிறந்த பெயர்கள் சில உள். கடம்பன், காந்தளந் தாரோன், குராவணிவோன், நீலமணிவோன், மராவல்வகலான், வன்னிப் பூங்குமரன், வெட்சியணிவோன், என்றெல்லாம் நிகண்டு நூல் கள் இவனுக்குச் சிறப்புப் பெயர்கள் குட்டியுள்ளன

இப்பெருமான் தன் பண்ணிரு கையிலும் வேல் முதலிய படைக்கலங்களைத் தாங்கி அசரப் பகையைப் போக்கித் தேவர்களைக் காத்தான் தேவர் சேனைகளுக்கு அதிபதியாய் விளங்கினான். ஆககேவே, அமரர் தளவாய், தேவர் சேனாபதி, உம்பர் சேனைமன் என்று நிகண்டுகள் பெயர் குட்டியுள்ளன.

கிரவுஞ்சசம் எனப் பெயரிசு மலையினை வேலோச்சிப் பிளந்தான். குரன், சிங்கமுகன். தாஞ்கன் முதலான் அசரர்களை வென்று கொன்றொழித்தான். குரன் மாமர வடிவில் வர அதனை அழித்தமை கருதி. ‘மா முதல் தடிந் தோக்’ என்னும் ஒரு பொய்க்கால நிகண்டு குறிப்பிடுகிறது. இவனுக்குத் துணைவர்களாக வீரவாகுதேவர் முதலிய ஒன்பதின்மர் விளங்கினர் எனகேவே. இவன இன்பதின்மர் முன்னோன் என்று குறிப்பிடப்பெறுகிறான். முருகனுக்குத் துணை நின்ற நவவீரரையும்; அவர்களுள் முதல்வணாகிய வீரவாகு தேவரையும் குறித்து நாமதீப நிகண்டு மட்டுமே தனித்தனி விளக்கம் தருகிறது. அதில் வீரவாகு தேவருக்கு 21 பெயர்கள் தூப்பட்டுள்ளன என்பதும் கருதத்தக்கது

தேவருக்காகப் போரிட்டு அசரப்பகையைப் போக்கி, இந்திரன் மகளாகிய தெய்வயானையை மணந்தான்; தெய்வயானை காந்தன் ஆயினான் தெய்வயர்ணையை முருகன் திருமணம் கொண்டது திருப்பரங்குன் றத்தில் என்று திருமுருகாற்றுப்படை முதலிய நூல்கள் தெரிவிக்கின்றன. இந்திரன் மகளை மணந்தது காரணமாக வாசவன், மருகோன், இந்திரானி மருகோன் என்று நிகண்டுகள் போற்றும். திருமாலின் மகள் எனப்படும் குறக்குடியில் வளர்ந்த வள்ளி நாச்சியாரை மனந்த காரணத்தால் வள்ளிகேள்வன், அரிதிருமகுகன் என்னும் பெயர்களைப் பெறலானன். உமாதேவி திருமாலின் தங்கையாதலீன் அம்முறையிலும் இவன் திருமால் மருமகனாவான்,

முருகப் பெருமான் கடை. ச் சங்கப் புலவருள் ஒருவனாயுமிருந்தவன் ஆகவே இவன் ‘கலையறி புலவன்’ என்னும் போற்றுதலைப் பெற்றுள்ளான். புலவனாக விளங்கிய முருகன் நக்கீரனைக் காத்து அப் புலவருக்கு அருள் செய்த காரணத்தால், ‘கீரனைக்காத்தோன்’ என்பர். அருணகிரிநாதரின் திருப்புகழ்ப்பாடல்களைப் பெற்றுத் ‘திருப்புகழன்’ ஆயினான். ‘அருணகிரிக்கருள்வோன்’ என்று அப்புலவர்க்கு அவன் காட்டிய கருணை விளங்கப் பெயரிடுவர்.

வெறியாட்டு என்பது முருகனை முன்னிட்டு செய்யப்பெறும் ஆடல் இந்த ஆடலை உடையவன் என்னும் கருத்தில் ‘வெறியாட்டாளன்’ என இவனைப் போற்றுவர்.

‘யமிகள் டன்ன மடநடை மகளிராடு
செய்யன் விவந்த ஆடுடயளி செவ்வறைச்
செயலைத் தண்ணிரி துயகிவரும் காநிலை
கச்சிளை கழுவினை செச்சைக் கண்ணியன்
குறலன் கோட்டன் குறுப்பல் வியந்தன்
தகரள் மஞ்சனுயன் புகரில் சேவந்அர்
கொடியன் தெடியளி சதாடியனி தோனள்
நும்பார்த் தன்ன இங்குரும் நோருதியோடு
குறுர்பொறிக் கொண்ட நழுந்தன் சாயனி
மஞ்சலீல் கட்டிய நிலைநேஷ்பு துமிலைள்
முறவறற் தட்க்கமயின் இயல சந்தி
மென்தோள் பல்லினை நழிதி தகவைந்தது
குள்ளதோ நாட ஓர் நிழ்நதன் பாலோ’ . (திருமுருகு, 205-217)

எனவரும் திருமுகுகாற்றுப்படைக் குன்றுதொநோடல் பகுதியில் முருகப்பெருமான் ஆடல்திறம் அழகுற வருணிக்கப்பட்டிருத்தல் காணலாம்.

சங்ககாலந்தொட்டுக் கந்தபூராண காலம் வரையிலும் அதற்குப் பின்னரும்கூட முருகன் திருவிளையாடல்களைக் கூறும் நூல்களில் காணப்பெறும் பற்பல வரலாறுகள் தழுவிய பெயர்கள் பலப்பலவாயுள்ளன. முருகனுக்குத் திவாகரம் 26 பெயர்களைத் தர நாமதீப நிகண்டோ 64 பெயர்களைத் தருகிறது. இப்பெயர்களுள் பல ஒருபொருளில் வரும் வேறுவேறு பெயர்களாக உள்ளன என்பதும் நோக்கத்தக்கது.

ஒருசில பெயர்கள் சுருக்கமாயும் முருகப் பெருமானின் தெய்விக தலன்களை வெளிப்படுத்துவனவாயும் காணப்படுகின்றன. இவ்வகையில் அண்ணல், அடிகள், இளையன், ஜயன், சந்தன், காங்கிரயன் கார்த்திகேயன், குகன், குமரன், குரவன், ஆசான், குழகன், சாமி, சுப்பிரமணியன், செட்டி, சேய், செவ்வேள், சேந்தன், பண்ணவன், முருகன், விசாகன், வேலன், வேள் என்றும் பெயர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவையாகும்.

காமன்

காம இச்சையைத் தோற்றுவிக்கும் கடவுளாக இக்காமன் கருதப்படுகிறான். விருப்பத்தைந் தோற்றுவித்தல் பற்றி வேள் எனவும் இவன் கூறப்படுவான். மன்மதன் என்பது பெருவழக்கான பெயர், மதன், மதனன், மன்மதன் என்றெல்லாம் நிகண்டுகளில் இப்பெயர் உருமாற்றம் கொள்கிறது. மோகத்தை உயிர்களிடத்து மிகுவிக்கும் செயலால் ‘மீமாகன்’ என்றும் இவன் கூறப்பெறுகிறான். ‘அறிவு மயக்குவோன்’ எனத் தமிழுரிச்சொற்பனுவல் இவனுக்கு ஒரு பெயர் தருகிறது.

இக்காமன் திருமாலின் மைந்தனாவான் திருமகள் மைந்தன் பூமினா மைந்தன் என்றும் இவன் பேசப்படுகிறான். இவனும் திருமாலைப் போன்றே கருநிறமுடையவன். இவனுடைய தமிழ் பெயர் சாமன் என்பதாம். நுகத்தடியிற் பூட்டிய இரு ஏருமைகளின் கருவத்தையும் அவனையும் குறிக்க வந்த திருத்தக்கடேவர்,

'மாமனும் மருகனும் போலு மன்னின்'

காமனும் சாமனும் கலந்த காட்சிய'

(சிவக. 43)

என்று பேசுகிறோம்.

மண்டதனின் மனைவி பெயர் இரதி. எனவே, இவனுக்கு இரதிகாதலன், இரதி காந்தன் முதலிய பல பெயர்கள் உண்டு

காம இச்சை உள்ளத்தேயிருந்து தோன்றுவது ஆதலால் காமனின் பிறப்பிடம் உள்ளமாகும். இதுபற்றியே சித்தசன், மனோசன் மனோபவன், மானதன், உள்ளத்தோன்றல் என்னும் பெயர்கள் இவனுக்கு உளவாயின.

இவனுடைய சினத்திற்கு ஆளாய மன்மதன் தன் உருவை இழந்தன். அதுபற்றி, 'இறைவிழித் தீயி னெழில்வடி விகந்தோன்' என்று தமிழுரிச் சொற்பறுவல் கூறும். உருவிலான் என்பதனைச் சுட்டும் வகையில் உருவிலி, அநங்கன், வடி விலி என்னும் பெயர்கள் இவனுக்கு உளவாயின.

இவனுக்குரிய சின்னங்களின் ஏதுவாக வழங்கும் பெயர்களும் பலவாக உள்ளன. இன்பத்தைத் தோற்றுவிக்கும் பொருள்கள் எல்லாம் இவனுக்குரிய ஆட்சியிடங்களாகின்றன.

காமன் பொழிலையே பாசறையாகக் கொண்டிருக்கிறானாம். அவனுக்குரிய படை பெண்படையே. கரும்பு வீல்வில் வண்டினை நாணாகக் கோத்து வளைத்து மலரம்புகளினால் எய்து காமத்தை மிகுவிப்பான். இவனுக்குரிய மலரம்பு ஜந்து : அவை தாமரைப்பூ, மாம்பூ, அசோகம், மூல்லை, குவளை என்பனவாம். பஞ்சபாணம் என்றும் இவற்றைக் குறிப்பிடுவர். இந்த ஜந்து அம்புகளின் செயல் களையும் அவற்றால் தாக்குண்டோருக்கு உளவாகும் அவத்தை-களையும் பிங்கல நிகண்டு விவரிக்கிறது. கரும்புவீல்வான் என்பது போலவே கமுகம்புவில்வான் என்றும் நாமதீபம் இவனைக் கூறும். இவனுக்குரிய முசை கடல் ; குடை சந்திரன் இருளாகிய யானையை இவன் உடையவன். கிளி இவனுக்குரிய குதிரை ; குயில் இவனுக்குரிய காகளச் சின்னம் ; தாழம்பூவாகிய வாள் தாங்கியவன் ; இவனுக்குரிய தேர் தென்றலாகும். கொடி மீன்கொடி ; மகிழ்மலர் மாலையை இவன் அணுவிடவன்

இளவேனிற் காலமே இவனுக்குரிய விழாக்காலம். இதுபற்றி வேனிலாளி, வேனிலான் வேனில் விழவோன், வசந்தன் என்னும் பெயர்களால் இவன் குறிக்கப் பெறுகிறான்.

திவாகர நிகண்டு இக்காமனுக்குப் பின்வரும் பதினாண்கு பெயர்களைத் தருகிறது:

அனங்கன்	மகரமுயர்த்தோன்
இரதிகாதலன்	மதன்
கந்தர்ப்பன்	மன்மதன்
கருப்புவில்லி	மாஷன்
திருமால்புதல்வன்	வயந்தன்
பஞ்சபாணன்	வேளி
பூவாளி	வேனிலாளி

இவற்றின் வீரவாகவே ஒப்புப் பெயர்களாகவே ஏனைய நிகண்டுப் பெயர்களும் உள்ளன.

'வேள்' என்னும் பெயர் முருகப் பெருமானுக்கும் உண்டு. முருகப் பெருமானின் நிறம் கருதிச் செவ்வீள் என்னும் சிறப்புப் பெயரிட்டுக் கூறுதல்போல மன்மதனைக் 'கருவேள்' என்பர். மன்மதனைப் பற்றிய வருனனைகளும் செயல்களும் இலக்கியங்களில் பலபடியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதும் காணலாம்.

வயிரவளி

சிவ மூர்த்தங்களுள் ஒன்று வயிரவளி.

'வயிரவளி காரி வடுக்க கடவுள்'

எனத் திவாகரம் இக்கடவுளுக்கு இதுபெயர்களைத் தந்துள்ளது. காரி எனபது கருதிறமுடையவன் என்பது பற்றிவந்த பெயர். வடுகள் என்பதற்குப் பிரமசாரி என்றும் ஒரு பொருளான் டு. பிரமசாரி நிலையிலிருப்பவன் என்ற காரணத்தால் இப்பெயர் வந்திருக்கலாம் போலும். காளிதேவிக்கு 'வடுகள்றாய்' என்றொரு பெயரைத் திவாகரம் கூறுகிறது. பராசத்தியின் உக்கிர வடிவமான காளியிடமிருந்து பிறந்த இந்த மூர்த்தியும் அச்சந்தரும் வடிவமும் செயலும் கொண்டிருத்தல் இயல்பே 'உறுதிப் பேற்றினன்', 'கடிமோன்' என இருபெயர்களைத் தமிழுரிச் சொற்பஜூவல் தருகிறது.

இளமைத் தோற்ற முடையனாதவில் இளையான், குமரன் என்னும் பெயர்களை பிந்திய நிகண்டுகள் தருகின்றன. இவன் கருங்கு திரை வாகனாத்தையுடையவன். எனவே இவன் கருங்குதிரையாளி, கரும்பரிப்பெருமான் என்று பேசப்படுகிறான். 'காலனை யூந் தொன்' என்பதனால் காலனும் இவனுக்குரிய வாகனமாவன் என்பது தெரிய வரும். கோழிக் கொடியை உடையனாதல்பற்றிக் கோழிக் கொடியோன் எனப்படுகிறான். கஞ்சகன், சட்டையன் என்னும் பெயர்கள் இவன் தன் உடம்பில் சட்டையனிற்தவன் என்பதனைச் சுட்டும். 'மெய்யம் மறையாணிந் தொன்' எனத் தமிழுரிச் சொற்பனுவுவுக்கூறுகிறது. குலம் ஏந்தியவன்; கபாலம் தரித்தவன். எனவே கபாலன், கபாலி, குலி, திரிகுலன் என்னும் பெயர்களுக்குரியவளாகிறான்.

பிங்கலநிகண்டு இவன் ஆடையின்றியிருப்பவன் என்பதனை 'நிருவணி' என்னும் பெயரால் குறிப்பிடுகிறது. 'நக்கள்' எனப் பொதிகை நிகண்டும், 'உடையிலி' எனத் தமிழுரிச் சொற்பனுவலும் குறிப்பது இதுபற்றியேயாம். சிவபெருமானைப் போலவே இவனுக்கும் முக்கள் உண்டு. ஆதலால் முக்களன் எனப்படுகின்றான். செம்மை நிறமாலை அணிபவன் என்பது செந்தொடைக்குரிய கோமான்' என்பதால் தெரியவருகிறது. நாயை வாகனமாகக் கொண்டவன். ஆகவே, 'நாயூர்தி' என நாமதீப நிகண்டு கூறுகிறது.

'சிராட்ட யற்ற வயிரவள் வாகளர் சேரவந்து
பராகு நாக்குகள் வாகள் நாக்களூள் பற்றிக்கொலி
புரா யனாலும் ஏக்கா மாயிறு நாக்கம் மூகர்
யாராக மூவாகள் வந்தே வயிற்றிந் பற்றில்லே.

என்பது அந்தக்கூவி வீராகவ முதலியாளின் தனிப்பாடல் இப்பாட வில் கவிஞர் வயிரவளின் தோற்றற்றையும் அவன் வாகனமாகிய நாய் சோற்றுஸுட்டையைக் கவ்விக் கருடன்போல் விரைந்து போயிற்று என்பதனையும் அதனால் ஆட்டுவாகனான அக்கினி வயிற்றிற் பற்றினன் என்றும் தாம் உணவிழந்து பசியோடிக்குத்தலை வேடிக்கையாகப் பாடியிருக்கும் பாட்டு இங்குக் காணாத்தக்கதாம். நாய் வயிரவு னுக்கு ஊர்தி மட்டுமென்று படையும் அந்நாய்தான். முடுவெற்படையோன், 'முடுவற் சேணையன்' என நிகண்டுகள் கூறுவதன் கருத்து இதுவே.

கயத்தோலுரித்தோன், அயன்சென்னியிருத்தோன் எனச் சுட்டப் படுவதால் யானையின் தோலை உரித்ததும் பிரமன் தலையை அறுத்ததுமாகிய செய்திகள் புலப்படுகின்றன.

'பிள்ளை' என்னும் பெயரைச் சூடாமளி முதலிய சில நிகண்டுகள் இக் கடவுளுக்குத்தான் குறிப்பிடுகிறது. 'கேத்திரபாலன்' எனப் பிங்கலம் முதலிய நிகண்டுகள் குறிப்பிடுவதால் திருக்கோயில்களைக் காக்கின்ற காவல் தெய்வமாக வைரவன் உள்ளான் என்பது தெரிய வரும். சாதவாகனன் என்றும் ஒருபெயர் ஆசிரிய நிகண்டில் மட்டும் காணப்படுகிறது. இதற்குக் குதிரைவாகனமுள்ளவன் என்பது பொருளாம். தீவாகரம் ஜயனாருக்கு இந்தப் பெயரைக் குறிப்பிடுதலும் ஒப்பு நோக்கத் தக்கது. சித்தன், வித்தகன், விற்லோன் என்னும் பெயர்கள் வயிரவனின் அறிவாற்றல் பற்றி அமைந்த பெயர்களாம்.

நந்திகேச்சுரண்

சிவபெருமானின் கயிலைவாயிலைக் காபபோனாகிய நந்திகேசு-சுரனைப் பற்றிய பெயர்களை நாமதீப நிகண்டுமட்டுமே எடுத்துசொக்கிறது. அந்திகண்டில் சிலாதரன் சேம், சுதேதைமன், பூதத்தலைவன், விடைமுகன், வெள்ளிவரை காபபோன், வேத்திரக்கையன், வேதாகமக்குரலன் என ஏழுபெயர்கள் நந்தியெம்பெருமானுக்குத் தரப்பட்டுள்ளன.

சேக்கிழார் பெருமான் திருமலைச் சிறப்புப் பாடும்போது.

'பூதவே நாமப் பெருங்கலை நாதர்'

போற்றிப் பொதுவில்தீர் நாடும்

நாதனர் ஆதி நேவளர் கோயில்

நாயகன் நந்தியெம்பாருமான்'

'தெற்றியிற் கன்னர் நாறபெருந் தேவாசி'

தீற்னி மேளியர் அநேகி

பெற்றபோல் கொண்ட நம்பிரான் அடியாரி

பிஞ்ஞகன் தன்னகுள் பெறுவர்

ஶற்றவர்க் கெள்ளம் தலைமையாம் பணியுற்

மலைக்கூகமில் கரிஞ்சூம் பிரப்பும்

கற்றைவர் சடையான் அருளினால் பெற்றான்

காப்பதைக் கயிலையால் வணந்தான்'

(பெரியபுர. திருமலை # 10, 11)

என்று கயிலையைக் காத்து நிற்கும் இப்பெருமானை நமக்குச் சித்திரித் துக்காட்டுகிறார். திருநாவுக்கரசர் கயிலைக்காட்சி கண்டபோதும் நந்தியெம்பெருமானை அவர் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளதும் காணத் தகும்.

‘முந்தை மாதவப் பயன்பெறு முதலையை மகிழ்ச்சிதே
நந்தி ஏம்ரின் நடுவிலை யாழிமுள் நனுக’

‘வெள்ளி வெற்றிக்கொல் மரகதக் கொடியுடன் விளங்கும்
தெர்ணு பேரூராளிப் பயன்வெற் போன்றும் பாகங்
கெங்கினு மாதைய மாஞ்சள் கூடவீர் நிருந்த
வர்ஸ வைரமுள் கண்டளீர் வாக்டிர் மன்னவளர்’.

(பெரிய. திருநாவுக்கரசர். 378, 379)

இவற்றால் நந்தியெம்பெருமான் சிவகணத் தலைமை பெற்று விளங்குதல் தெரியவரும்.

ஐயனார்

சிவன், திருமால் இருவருடைய கூறுகளினின்றும் உதித்தவர் ஐயனார். அரிகர குமரன், அரிகரபுத்திரன், அரியரன் சேய் என்று நிகண்டுகள் சுட்டுகின்றன.

ஐயனாருக்குக் காரி, கோழிக்கொடியோன், சாத்தன், சாதவாகன் என நான்கு பெயர்களையே திவாகரம் சுட்டுகிறது. காரி என்பது திருமேனி நிறம் பற்றி வந்த பெயர். பின் னிகண்டுகள் கடல் வள்ளன், கடனிறவண்ணன் முதலிய பெயர்களால் குறிக்கப்படுவதும் இக் கருநிற மேனியைத்தான். சாதவாகன் என்றும் பெயர் வயிரவனுக்கும் உள்ளமையை முன்னாலே பார்த்தோம் சாத்தன் என்பது பழமையான ஒரு பெயர் சிலப்பதிகாரத்தில் பாசண்ட சாத்தன் கோயில் பற்றியும் சிற்சில செய்திகள் வந்துள்ளனமை காணலாம்.

‘பாந்தலுக் குரும் வைத்தார்
பாம்பழை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார்
சாமுள்ளி சாம வேதம்
குந்தெடும் பாட வைத்தார்
கோவர மதியம் நல்ல
தீந்தமும் சட்டோம் வைத்தார்
நிருப்பயற் றூர் ஜாரே’

(தேவரம். 4:32:4)

எனத் திருநாவுக்கரசர் சிவபெருமான் ‘சாத்தனை மகளா வைத்தார்’ என்று பாராட்டியுள்ளமை காணலாம். இதுபற்றியே ‘சிவன்மகன்’ என ஒரு பெயரைப் பாரதிதீபம் கட்டுகிறது எனலாம்.

சாதவாகனத்தான், சாதவாகன் என்பது இவனுடைய ஊர்தியைச் சுட்டியமைந்த பெயர். சாதவாகனத்தான், சாதவாகனன் எனவும் பின்னிகண்டுகள் கூறும். பச்சைசநிறக் குதிரையுடையவன் என்பது பச்சைப்பரியுள்ளோன், பக்கம்பரியாளன், பரியூர்தி என்னும் பெயர்களால் அறியலாம். நெய்தல் பூண்டோன், பாணலணிவான் என்பது னாள் இவன்ஸியும் மாலை பற்றிய வீவரம் தெரியவாறுகிறது. வயிரவளைப் போலவே இவனுக்கும் கோழிக் கொடியுண்டு. கயாதரம் இவனை ‘வாரணக் கொடியோன்’ என்று கூறும்; வாரணமாவது கோழி. வெள்ளையானையை ஊர்த்து செல்பவன் என்பதனைப் பிங்கலம் ‘வெள்ளையானன் நாகனான்’ என்பதனால் புலப்படுத்தியுள்ளது பின்னிகண்டுகள் வெள்ளையானையுள்ளோன், வெள்ளையானையுற்றி, வெள்ளைவாரணாலும் த்தி என்றெல்லாம் பெயர் குட்டியுள்ளன. ‘முடுவலாளி’ என்னும் ஒரு பெயரைப் பொதிகை நிகண்டு தருகிறது. எனவே, நாயையும் இவன் அடக்கியாள்பவன என்பது பெறப்படும்.

சாத்தன் நீண்ட வடிவுடையன் என்பதும் பொதிகை நிகண்டு நீண்டோன் எனக் குறிப்பதால் அறியலாகும். எட்டுக்கையுடையவன் இவன் என்னும் செய்தியை ‘எண்கரன்’ என நாமதீப நிகண்டும், ‘எண்கையன்’ எனத் தமிழுரிச் சொற்பானுவலும் கட்டுவது கொண்டு அறியலாம்.

செண்டு, தண்டு, என்னும் ஆயுதங்களை இவன் தரித்திருப்பான். இதனை விளக்கும் வகையில் செண்டாயுதன், செண்டனிந்தோன், செண்டிண் படையோன், செண்டேந்து கைக் கொதண்டன், தண்டனிந்தோன். தண்டதரன் என்னும் பெயர்களை நிகண்டுகள் குறிப்பிட்டுள்ளனமை காணலாம்.

‘கச்சி வளைக்கீர்சிக் காங்கோட் டங்கரயி

பேச்சி இவிநிகுங்கும் மூயிச் சாத்தன் — கைசுசண்டு

கர்பக் களிற்றுக் கரிகாற் பெதுவாத்தாள்

செழிபாற் கிரிதிந்த செண்டு’

என ஒரு பாடலை அடியார்க்கு நல்லார் தம் உடையில் எடுத்துக் காட்டி யுள்ளார். கரிகாலனுக்குக் காஞ்சிமா நகரில் காமக் கோட்டத்தில் வீற்றிருக்கும் காமாட்சியின் திருக்கோயிலில் உள்ள சாத்தனால் செண்டு கொடுக்கப்பெற்றது என்பதனை இப்பாடல் தெரிவிக்கிறது.

அடிமதிக்குடி ஜயனார் பிள்ளைத் தமிழ் நூல் சாத்தனாரின் பெருமையைப் பலபட்ட புகழ்ந்து பேசும் இலக்கியமாகும். இதில் ஜயனார், 'அருகனறங்காப்பவன்' என்று குறிக்கப்படுகிறான். பிங்கல மும் குடாமணியும் 'அறத்தைக் காட்போன்' என்னும் ஒரு பெயரை இவனுக்குத் தந்துள்ளது. ஏனைய நிகண்டுகளும் அறங்காப்பவன், அறங்காப்பான், அறத்தவன் என்று ஜயனாரைப் போற்றுகின்றன. சாத்தனை யோகி என்று பிங்கலம் முதலிய நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. 'யோக சாத்தையன்' என்றே அடிமதிக்குடி அய்யனார் பிள்ளைத் தமிழ் பல இடங்களில் போற்றி உரைக்கின்றது.

அருகதேவனை யோக சாத்தையன் வழிபடும் பாங்கினை,

'தீள சிளபதி பாத சரோகுக'

சேவித மாணிரா'

(அடிமதி. பி. 7)

என்று போற்றுகிறார். அருகதேவனுக்குச் சாத்தன் உறவாக விளங்குவதையும் அருகதேவன் நவக்கிரகங்கள், எழுமுனிவர் முதலாக இந்திரன் வரையில் கைவொழுது துதி யோதும் பெருமைக்குரியார் என்பதையும் ஒரு பாடல் நமக்கு எடுத்தியம்புகிறது

'சந்திரன் முதலிநவக் கிரகங்க வெமுழுவிவர்

தகுடுநவ நாத சிந்தி

சட்சக்கிர வாந்தின் நவகோடி முவியாதிகள்

தநயலைக் குவெழுகங்களிமா

மந்திர மிகுங்கள் ஓய்வா சளத்துட்ட

வழியங்கள் வீர காவி

வங்கயிர மகளிகள் நேவரம் வையாநை

ஏஞ்சதவற் கிரியீ வாழும்

கந்தகுவர் சீக்கர் யாச்சிந் நீராநா

கள்ளா பிரத்த புரோகன்

கக்கொருது துதியோது டாவங்கு குறவனே

கஷா சவத்தி ஏரூர்

தெந்திரு விவங்குதை முத்து கவுன
சிறுதே குகு'டி யகுவே!
வினா யகுகுபிய போகாத்தையா
சிறுதே குகு'டி யகுவே! (அடிமதிக். 46)

இந்திரனும் வந்து போற்றும் கடவுளராகிய அருகுதேவர்க்குறவான சாத்தையன் அடிசை என்னும் அடிமதிக்குடியைக் காவல்புரியும் பணி செய்து வருவது இப்பாடவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகைப் பறுவத்தில் வரும் மற்றொரு பாடல் இச் சாதனத்யனின் தெய்விக நலங்களைப் போற்றியுரைக்கக் காணலாம்.

விளைவி மரர் துதிபக்குங்
 ஸிறி வருக, வருகவே !
 விளங்கும் சகல கலைஞர்
 வேதர் வருக, வருகவே !
 வள்ளு பஸ்கர் புனையுறுப்பு
 வடிவோச் வருக, வருகவே !
 மாங்காய் வரகைதலிற் காய்க்க
 வைத்தோன் வருக, வருகவே !
 ஏன்னு டியாரி விளையகற்றும்
 இறைவன் வருக, வருகவே !
 தீவெயோச் சுதநிக்க லீற்றிருக்கும்
 ஏகன் வருக, வருகவே !
 அண்ணல் வருக தொள்ளிடச்
 அப்பயன் வருக, வருகவே !
 அழகு வளரும் யோகசாந்
 தூதயன் வருக, வருகவே !
 (அடிமதிக். பின்னொத் 30)

புட்கலை, பூரணை என்னும் இருதேவியர்களையுடையவன். இது குறித்துப் புட்கலை மணவாளன், புட்கலைமன், பூரணை கேள்வன், பூரணமன், பூரணைபுட்கலை சேரிறை பூரணைபுட்கலைப் பெண் அனிருவர் கணவன் என்றெல்லாம் நிகண்டுகள் பெயர் கூட்டுகின்றன.

ஜியனார் கோயில்கள் ஊருக்குப்புறம்பான சோலைகளிலேயே காணப்படும். சிலப்பதிகாரத்தில் மாசாத்தன் கோயிலைப் ‘புறம்பணையான் வாழ்க்கோயில்’ என்கிறார் இளங்கோவடிகள். இது குறித்து ‘வனமூர்த்தி’ என்றும் ‘பொழிற் கடவுள்’ என்றும் சாத்தனை நிகள்கிடகள்.

கூறுகின்றன. ஜூயனார் கோயில்களைத் தமிழகத்தில் உள்ள பல ஊர்களிலும் ஊருக்குவெளியே காணலாம். மலையாள தேசத்தில் சாத்தாங்கோயில் என்னும் பெயரில் ஊர்தோரும் ஊருக்குப் புறம்பாகக் கோயில்கள் உள்ளன.

வீரபத்திரன்

முருகனைப்போலச் சிவபெருமானின் அழற்கண் ஜிலிருந்து பிறந்த தெய்வம். எனவே, 'அழற்கண் வந்தோன், அங்கிலிமிவந்தவன்' என்கின் றனர். மேலும், ஈசன் மைந்தன், இறைமகன், அம்பிகைமகன், உமைமகன், உமைசேய் என்னும் பெயர்களால் சிவபெருமானிடத் திலிருந்து தோன்றிய ஒர் உக்கிரமூர்த்தியாயுள்ளவன் வீரபத்திரன் என்பது தெரியவரும், 'உக்கிரன்' என்றே ஒரு பெயரைப் பிங்கலம் முதலிய நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. 'குரோதன்' என்னும் பெயரைச் சூடாமணி நிகண்டு முதலியன சுட்டுகின்றன. சிநத்தன், திறலோன், முரணினன், விறலோன் என்றெல்லாம் தமிழுரிச்சொற் பனுவல் உரைப்பதும் இதுபற்றியோம்.

இவனுடைய உக்கிரத்தன்மைக்கு ஏற்ப இவனுடைய உருவமும் தோற்றமளித்தல் இயல்புதானே. ஆயிரந்தலையுள்ளான், ஆயிரமுகத் தோன், ஆயிரமுகமுள்ளான், ஆயிரமுன்னத்தவன் என்பதனால் ஆயிரம் தலைபடைத்த மூர்த்தியாவன் எனவே ஈராயிரங்கையுள்ளான், ஈராயிரஞ்செவியுள்ளவன், ஈராயிரந்தோருள்ளான் என நாமதீப நிகண்டு கூறுகிறது. சிவபெருமானைப் போலவே இவனுக்கும் முக்கண் உண்டு, எனவே முக்கணன் என்னும் பெயரைப் பிங்கலம் முதலிய நிகண்டுகள் கூற நாமதீபம் மூவாயிரங்கள் னுஞ்சோன் என்கிறது. இவனுடைய நிறமும் சிவனென்னும் நாமந் தனக்கேயுரிய செம்மேனியம் மாணைப் போன்ற செந்திறமே. எனவே, செக்கர் வானிறத்தான் என்று குறிக்கப்படுகிறான். செஞ்சடையான் என்னும் ஒரு பெயரும் உண்டு. சடாதரன், சடையன், சடையோன் என்னும் பெயர்களை நிகண்டுகள் தருகின்றன.

வரளாயுதம் ஏந்திய வீரப்பெருந்தகை வீரபத்திரன். இது கட்க தான், கட்கன் என்பதனால் விளங்கும். இவன் ஒப்பற்ற பெருவீரன் என்பதனை 'ஏகவீரியன்' எனப் பிங்கலந்தை கூறுவதனால் அறியலாம்.

தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காகவே இம்முர்த்தம் தோன்றி யது. தக்கன் தொடங்கிய யாகத்தை அழித்ததேரு அங்குள்ள பலருக்கும் அவன் அளித்த தண்டனைகளும் வினோதமானவை. தக்கனுக்குச் சிறுவிதி என்று ஒரு பெயருண்டு. சிறுவிதி மகம் சினத்தோன், சிறுவிதி மகாரி, சிறுவிதி மகத்தைப் பொருத்தமித்தான் என்று நிகண்டுகள் கூறுகின்றன.

வீரபத்திரன் குரியனின் பல்லை உடைத்துச் சந்திரனைத் தரையில் தேவ்த்தான், ஆகவே, இராவிதந்தமழித்தோன், இந்துவைத் தேயத்தோன் என்னும் பெய்க்களைச் சூட்டியுள்ளனர். மால்சாரங்கமட்டான், மால்தண்டழித்தான், மால்திகிரி நூங்கினான், மாலாற்றமட்டான் என்பதனால் திருமாவின் ஆயுதங்களை அழித்து அவனுடைய வலிமையையும் த்பாக்கியவன் என்பது தெரியவரும். ‘தீயின்கையுடனெழுநா வறுத்தோன்’ என்பதனால் வேள்வியில் முதன்மையிடம் பெறும் தீக்கும் தண்டனை கிட்டியது. தக்கன் தலையையே போக்கியதால் தக்கன் சென்னியறுத்தோன் என்று போற்றப்படுகிறான்.

இவனுடைய தேவிபெயர் பத்திரை. பத்திரைக்கு நாயன், பத்திரைகள் வன், பத்திரைக்குக் கேள்வன் என் நிவ்வாறு நிகண்டுகள் கூறும். பானுகப்பனைப் பெற்றோன் என்பதனால் பானுகம்பன் இவனது புதல்வன் என்பது தெரியவரும்.

வீநாயகனையும் முருகனையும் போன்றே வீரபத்திரனும் உமா-பதியின் புதல்வனே என்பதனையும் நிகண்டுகள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளன. இதற்கு ‘கணபதிக் கிளையோன்’ (பி), யானைமுகவனுக்கிளையோன்’ (நா), செங்கவன் துணைவன் (த) என்னும் பெயர்கள் கான்றாம்.

ஒட்டக்கூத்தர் பாடிய தக்காகப் பரணியில் வீரபத்திர தேவரின் போற்றங் பலபடியானும் னிளக்கமுறுதல் காணலாம். இப்பரணிக்கே ‘வீரபத்திரப்பரணி’ என் ஒருபெயர் வழங்குதலும் உண்டு.

வயிச்சிரவணான்

வயிச்சிரவணன் என்பது குபேரனைக் கறிக்கும். இதுவரையில் சிவன் திருமல் தொடர்புடைய ஆண்தெய்வங்களை பற்றிய செய்திகளை நிகண்டுகளில்-சிறப்பாக திவாகர் அஸமத்துத் தந்துள்ள

அடைவில் பார்த்து வந்தோம். இக் குபோனும் இதன்பிள் பேசப்படுகிற நமனும் சிவசம்பந்தம் உடையவர்களே. ஆயினும் இவரிருவரும் திசை காவலர்களாகக் கருதப்படுவார் ஆவர். குபேரன் வடதிசைக்கதிபதி; நமன் தென்திசைத் தலைவன். இவ்விருவரையும் ஆண்தெய்வங்களின் வரிசையில் இறுதியில் அமைத்துள்ளார் திவாகரர்.

குபேரன் என்னும் பெயரைக் கேட்டமாத்திரையிலேயே அவனுடைய செல்வச் செழிப்புதான் முதற்கண் நம் கணமுன் நிற்கும். இவனை ‘திதிக்கோன்’ என்று திவாகரமும் ‘அதிதனச் செல்வன்’ என்று பிங்கலமும் குறிப்பிடுகிறது ஆக்கமுடையோன், இருநிதிக்கீழவன். இருநிதிக்கோன், இருநிதியாளி, இருநிதியான், கனகன், கனசெல்வன், செல்வக்கிழவன், செல்வன், தனதன், தனபதி, திருநிறை கோமான், திருவன். நிதியிறைவன் நிதியோன், நிறைசெல்வன், பாக்கியன், பொக்கிஷன், பொருளிறை எனப் பிற நிகண்டுகள் இவனுடைய செல்வமிருதி பற்றி இப்பெயர்களைத் தந்துள்ளன.

குபேரன் வடதிசைக் காவலனாய் சிறப்புற்று லிளங்குபவன். எனவே, வடதிசைத் தலைவன், வடபாற்றலைவன், உத்திரகோன், உத்திரதிக்கண் எனப் பெயரிட்டுள்ளார். இவன் வாழும் நூரம் அளகாபுரி எனவும் அளகையெனவும் கூறப்படும். அளகாபுரி என்பதன் சுருக்கவடிவமே அளகை. அளகையாளி, அளகேசன், அளகைப்பிரான், அளகையர்கோன், அளகைமன் என்று திவாகரம் முதலிய நிகண்டுகள் குறிப்பிடுகின்றன.

பதினெண் தேவகணத்தாருள் ஒருவராகக் கருதப்படும் இயக்கர்களின் அரசன் குபேரன். ஆகவே இவனும் ஓர் இயக்கனே. இத்தேவகணப் பெயரால் இயக்கன், இயக்கர் வேந்தன், இயக்கர் கோமான், இயக்கர்காவலன் என்றெல்லாம் நிகண்டுகள் இவனைப் போற்றியுள்ளன. ‘கிண்ணரேசன்’ என ஒரு பெயரைப் பொதிகை நிகண்டும் நாமதீபநிகண்டும் தருகிறது. கிண்ணராம் பதினெண்கணத் தேவருள் ஒருவரே.

பொன்னிறம் படைத்தவனாதலீன் ‘பிங்கலன்’ என ஒரு பெயரைத் திவாகரம் முதலிய நிகண்டுள்ள இவனுக்குச் சூட்டியுள்ளன. ‘மரகதன்’ என்னும் ஒரு பெயரைத் திவாகரநிகண்டு முதலியன குறிப்பிடுகிறது. இது இவன் பக்கநிறத்தன் என்பதனாக காட்டும். ‘பங்கையன்’ என்கிறது கமிழுரிச்சொற்பனுங்கள் மாயான், மரகதன் என இரு பெயர்-

களைக் கயாதச நிகண்டு மட்டுமே தருகிறது குடாமணி நிகண்டு 'ஏக்கிங்கலன்' என ஒருபெயரை இவனுக்குத் தருகிறது 'இதற்குப் பகப்படைந்த ஒற்றைக் கண்ணையுடைய குபேரன்' என்று தமிழகராதி கூறுகிறது. சீரகத்தார் அணிந்தவன் இதுபற்றிச் சீரகத்தாதோரன்' எனப் பிங்கலந்தையும், 'சீரகத்தாரினன்' என ஆசிரிய நிகண்டும் சுட்டுகிறது.

குபேரனின் விமானம் புட்பகம் எனப்படும்; நரவாகனமும் இவனுக்கு உண்டு இவனுடைய ஊர்தி காரணமாகப் புட்புகலுர்தி, புட்பகத்தான், புட்பகத்தே சீரான், புட்பகமுரபவன், புட்பகவிமானமுன்னோன், புட்பகன், நரவாகனன், நரலூர்தி, புகுடவாகனன் மகனூர்தி என்னும் பெயர்களைப் பெற்றுவள்ளன.

முட்கரம், முற்கரம் எனப்படும் ஓர் ஆயத்மாரும். இதனைப் பெரிய தடி, சம்மட்டி என்றும் கூறுவர் இந்த ஆயத்தைத்தயுடைமையால் 'முட்கரன்' 'முற்கரன்' என்னும் பெயர்களைப் பிந்திய நிகண்டுகள் தரும்.

சிவபெருமானின் உயிர்நண்பன் குபேரன். என்கில், அரற்குத் தோழன். அரனுடைத் தோழன், அரனுயிர் நண்பன், சம்புநண்பன், சிவனுக்கு நண்பன் என நிகண்டுகளில் குறிப்பிடப்படுகிறீரன். 'மந்திரி' என்றொரு பெயரும் இவனுக்குள்ள மையினால் இவன் சிவனுக்கு அமைச்சன் நிலையிலும் உள்ளான் என்று கருதலாம். இக்கருத்துப்படச் 'குழ்வோன்' என்னும் பயரால் தமிழரிச் சொற்பனுவல் குறிப்பிடுகிறது.

நமன்:

இறப்பினை உயிர்களிடத்தில் உரியகாலத்திலே இயற்றிவருபவன் நமன். இவனை இயமன், எமன், ஞமன், அந்தகன் என்றும் குறிப்பிடுவர். எமனுடைய வரவு பற்றி நினைத்தாலே உயிர்களுக்கு அச்சம் தோன்றுவது இயல்பு. 'நாமார்க்கரசர்' (தேவா. 6 : 98 : 1). அழித்தலாகிய இறப்பினை நிகழ்த்தும் தெய்வமாகிய இவனை 'நாசவன்' என்று குறிப்பிடுகிறது பிங்கலம். சங்கரன், அழிப்போன், அருளிலன், கொடியன் என்றும் இவனைக் குறிப்பிடுகின்றனர்.

இவனுடைய ஆட்சிக்குரிய நிக்குத் தென்திசையாகும். இது-பற்றியே தென்திசை முதல்வன், தென்றிசைக் கிழவன். தென்பாற் கிழவன், தென்றிசைக்கோன், தென்னவன், தென்னான், என்னும் பெயர்களைப் பெறுகிறான். யமனுடைய நகரம் வைவச்சுதபுரம் எனப்படும். அந்நகர் த்தலைவனாகிய இவனுக்கு வைவச்சுதன் என்பது ஒரு பெயராயிற்று. சைமினி நகரோன் எனப் பிங்கலந்தை குறிப்பிடுவதனால் சைமினி என்றும் இதற்கோர் பெயருண்டு என்பது தெரியவரும். இயமனுடைய உலகத்திலுள்ள ஆற்றின் பெயர் வைதரணி என்பது. அதனால் இவனை வைதரணி யாற்றினோன் என்பர் எமனுவகத்துக்குச் செல்லுமுன் இந்த ஆற்றைக் கடந்து செல்லவேண்டும் என்பர்.

கருநிறம் படைத்தவளாதவின் யமனைக் கரியன், கரியோன் என்கின்றனர். இவன் வலிமை படைத்த உடற்கட்டுடையவன். சன்டன், மறவி மீளி என்னும் பெயர்கள் இவனுடைய வீரத் தன்மைபற்றி அமைந்தவை. மாறுபட்டு ஒழுங்கின்றி விளங்கும் பற்களையுடையவன் என்பது கருதி நாமதீபநிகண்டு ‘வக்கிரதந்தன்’ என ஒரு பெயரைத் தருவதால் அறியலாகும்.

எமன் ஊர்ந்து செல்லும் வாகனம் ஏருமைக்கடா. எனவே ஏருமையுற்றி, கடாலூர்தி, காரானூர்தி, கிடாலூர்தி என்று பேசப்படுகிறான். நாமதீபநிகண்டு ‘கிடாயுயர்த்தோன்’ என ஒரு பெயரைக் கட்டுவதால் கிடா இவனுடைய கொடிச் சின்னமுமாகும் என்பது, தெரியவரும். கணிச்சி, குலம், தண்டு, பாசம் முதலியன இவனுக்குரிய ஆயுதங்களாம். இக்காரணம்பற்றிக் கணிச்சியன், குலன், தண்டதான், தண்டன், பாசகரன், பாசன் என்னும் பெயர்களை நிகண்டுகள் கூறுகின்றன.

‘கணிச்சிக் கூரிப்படைக் கடுந்தீர வொருவள்
பிளிப்புங் காலை இரங்குஞ்சி டாநே’

எனப் புறநானூறு (195) குறிப்பிடுவது எண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

உயிய காலத்தில் வந்து உயிர்களைக் கவர்ந்து செல்பவளாதவின் காலன், கால் என்று கூறப்படுகின்றான். உடவினின்று உயிரைப் பிரித்து எடுத்துக்கொல்வதால் இவனைக் கூற்று, கூற்றவன் என்பர்.

'உயிர்களுடி போவான் உடல்களுடி யேகால்
ஏதுக் கழுதி ஏனை யந்தினால்'

என்று விளங்கிறார் கபிலர்.

உயிர்களுக்கு இறப்பைத் தருவதில் பிழையின்றிக் கடமை செய்தல் பற்றி இவன் அறவன், சமன், செங்கோற்கடவுள், செங்கோலன், நடுவன் என்று போற்றப்படுகிறான் எமனது மந்திரி பெயராகக் 'காலன்' என்பதை ஒரு திகண்டு குறிப்பிடுகிறது. யமனுடைய கணக்கர்களாகச் சித்திரன், குத்தன் என இவருடைப் பொதிகை திகண்டும் நாமதீப நிகண்டும் தெரிவிக்கின்றன.

காலன்

எமனுக்கே காலன் என ஒரு பெயர் உண்டு என்பது பார்த்தோம். யமனுடைய ஏவலர்களைக் காலன் என்று பிரித்துக் கூறுதலும் உண்டு. நமன் பெயர்களை அடுத்துக் காலன் பெயர்களாகத் திவாகரம் கூற்று, சமன், சண்டன், மறவி என்னும் பெயர்களைச் சுட்டியுள்ளது.

'சுட்டாலும் மறவியும் கூறும் சமனுமேற்று
இந்த வகைப்பெயி காற்று யாரும்'

என்பது திவாகரம். ஆகவே எமனுக்குரிய பெயர்களாகிய இவை அவனுடைய ஏவலர்க்கும் உயிரவாதல் பெறப்படும் மடங்கல் மறல், மறவி முதலிய பெயர்களைப் பிங்கல்; முதலியன் எடுத்துக்கூறும். யமனுடைய தொழிலைத்தானே அவர்களும் செய்கின்றனர். யமனுக்குரிய பெயர்களுள் பல யமபடர்களுக்கும் உரியவாதல் காணலாதும் காலனுடைய படை கணிச்சியாகும் எனப் பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது.

புத்தன்

திவாகரம் அருகனில் தொடங்கிச் சிவன், திருமால் முதலியோரை ஆண்தெய்வ வரிசையில் விளக்கி, அதன் முடிவில் புத்ததேவன் பெயனா அமைத்துத் தந்துள்ளது. அரசமரத்தடியிலிருந்து தவமியற்றி உண்ணம் ஞானம் கைவரப்பெற்றவன் புத்த பெருமான். ஆகவே அரக் நீழிருந்தோன், அரியேந்திய நீழலன். அரசடி அமர்ந்தோன், போதி வேந்தன், போதியன், போதியவன் என்னும் பெயர்களால் இப்பெருமான் 'போற்றப்படுகிறான் 'போதி' என்பதற்கு ஞானம், அரசமரம்

என்னும் இருபொருளும் உண்டு ஞானத்தைக் குறிக்கும் 'அறிவன், என்னும் பெயரும் இவனுக்குத் தரப்பட்டுள்ளது.

கருணையே உருவமாகச் சமீமந்தவன் புத்தபிரான், எனவே, இவனை அருள் தெறி சூக்கும் செல் வண் எனத் திவாகரம் கூறுகிறது. அவன் வடிவமே அநுளின் வடிவம் தான், அருளிடுவோன், அருளின் வடிவினன், தண்ணெனியான், அனுக்கிரகன் என்று நிகண்டுகள் இவனைச் சிறப்பித்துக்கூறும். ஆதி, ஆதிதேவன், ஆதிமுதலவன், ஒருதனித்தனவன், கடவுள் என்றெல்லாம் இவனை நிகண்டுகள் போற்றுகின்றன. இவைவெல்லாம் இவனுடைய இறை மத்தன்மையைச் சுட்டியபடியாம்.

சினத்தை முற்றுமாய் விட்டவன் என்னும் கருத்தில் சினம் தவிர்ந்தோன், சினமது தவிர்ந்தோன், சினவரன், சினன் என்றெல்லாம் சிறப்பித்துரைப்பர் இவனுடைய தவநிலை கருத்த தவன், சாந்தன் என்னும் பெயர்களால் குறிக்கப்படுகிறான். காமர், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் போக்கியவன் புத்தபெருமான். இதனை இவனுக்குரிய முக்குற்றம் கடித்தோன, முக்குற்றம் கடித்தபிரான், முக்குற்றமில்லோன் என்னும் பெயர்களிலிருந்து அறியலாம். 'அகள்க்கன்' என்னும் பெயரும் 'தூயன்' என்னும் பெயரும் இவனது மாசற்ற தன்மையை எடுத்தியம்புகின்றன.

இவன் அளவிறந்த கண்களையுடையவன் என்னும் காரணத்தால் அனந்தலோசனன் அனந்த விலோசனன், எண்ணில் கண்ணினன் என்னும் பெயர்களைத் திவாகரம் முதலியவை தந்துள்ளன, புனிதனாய்ப் புண்ணிய மூர்த்தியாய்ப் புத்த தேவன் விளங்குகிறான். எனவே புங்களன் புண்ணிய மூர்த்தி, புண்ணிய முதலவன், புண்ணி யன் எனக் கூறப்படுகிறான்.

'பூமிசை நடந்தோன்' என்பது இவனது தெய்விகத்தன்மையைக் காட்டும். சிங்காதன மேற்றவன் என்பது முன்பு அரசனாயிருந்த காரணத்தால் வந்த பெயர்போலும். சாக்கியன், கோதமன் என்பன இவனுடைய குலப்பற்றி வந்த பெயர்களாம். காமனைக்காய்ந்த பெருமான் இவன் இவனைக் 'காமன் பகைவன்' என்கிறது திவாகரம்.

அறத்தை உலகிற்கு அருளிச் செய்தமையால் அறவன், அறத்தின் வேந்தன் எனச் சொல்லப்படுகிறான். தருமன், தருமராசன் என்றும் சிங்கல் குடாமணி நிகண்டுகள் கூறும் ஆதிக்கட வளாகப் புத்த தேவன்

விளங்குகிறான். ஆதி, ஆதிதேவன், ஆதிமுதலவன், ஏகதேவன், ஒருதனித்தலைவன், நாதன், முதல்வன், உயர்ந்தோன், மேலோன், வீநாயகன் என்பன இப் பெருமானி ஸ் தெய்விகத்தலைமையை விளக்குவன். சினான்(பி), சைனன் (கு) என்னும் பெயர்களும் இவனுக்கு உண்டு என்று தெரியவருகிறது. 'பகவனோ ஈசன் மாயோன் பங்கயன் சினானோ புத்தன்' எனவரும் சூடாமணி தரும் விளக்கத்தால் பகவன் என்பது ஈசன் முதல் புத்தன் வரை கடவுளர் பலர்க்கும் பொருந்தும் பொதுப்பெயராய் உள்ளமை காணலாம். திருவள்ளுவரும் முதற்குறவில் 'ஆதி பகவன்' என்று இறைவனைக் குறிப்பிடுதல் அண்டுக் கருத்தகும்

'மறைவயிரி' என்னும் ஒரு பெயரைப் பாரதி தீபம் புத்த தேவனுக்குத் தந்துள்ளது. அப்பெயர் வேத வேள்வியை இவன் கடிந்த தால் வந்த பெயராகி. புறநானூற்றில் வேள்வியைச் சிறப்பித்துப் பாடும் கவுணியன் விண்ணந்தராயனை ஆலூர் மூலங்கிழார் பாடிய பாட்டில்,

நந்ராம்நந்த நவிமிக்கை
முதுமுதவன் வாய்போகாது
உற்யுப்பிந்த சுரின்டிள்
ஆஹாந்த ஒழுந்தங்க
இகல் கண்டோ மிகள் சாய்மா
மெய்யனை பொய்யனாந்து
பொய்யோராது பொய்கேவிடி
...
நீநான நெய்வறங்கியும்
ஏங்கானைப் பல வேட்டும்
மங்கானைப் புக்னப்பியும்

(புறம். 166 : 1-23)

என்று சொல்லப்பட்டுள்ளது இங்கே, 'இகல்கண்டோர்' என்றது சமனா பெளத்த சமயத்தாரைக் குறிப்பிட்டுக் கூறியவாறாம். வேள்வியை அந்நாளில் மறுத்துக் கடிந்துரைந்த சமயங்கள் இந்த இண்டுமேயாம்.

மேலும், புத்த தீவனுக்குக் கருமமுத்தன், ததாதகன், பஞ்சதாரை விட்டோன், பண்ணவன் என்னும் பெயர்களும் உள்ளன. இவற்றுள் கருமமுத்தன், பஞ்சதாரை விட்டோன் என்னும் பெயர்கள் தமிழ்ப்பேராதியில் ஓடப் பெறவில்லை என்னவன் என்பதற்கு அருகன்

என்னும் பொருள் தாப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தன் என்பது குறிப் பிடப்படவில்லை

புத்ததேவன் அருளிய வேதத்திற்குப் 'பிடகம்' என்பது பெயர். அது மூன்று பெரும்பகுதி கொண்ட தாதலின் 'திரிபிடகம்' என்பத். இது குறித்து 'முப்பிடகன்' என்னும் பெயரைக் கூயாதா நிகண்டு பட்டும் தருதலும் கூர்ந்து காணத்தக்கது. அருங்கலைத் தலைவன் (த) கலை நாயகன் (தி, பா) என்னும் பெயர்களும் இவனுக்கு உள்ளன.

புத்த சமயம் பற்றிய இலக்கியங்களுள் இன்று நமக்குக் கிட்டியுள்ள பெருநூல் மணிமேகலைக் காலியம், புத்த மித்திரர் செய்த வீரசோழியம் பெளத்த மதத்தார் வழங்கிய இலக்கணநூல். இதற்கு உரை ஏழுதிய பெருந்தேவனார் புத்தரைப் புகழும் பல பாடல்களை உதாரணமாக நூலுள் எடுத்துக் காட்டியுள்ளார் புத்த சமயத் தமிழ் நூல்கள் பல மாய்ந்தொழிந்தன. இப்போது நாம் மணிமேகலைக் காலியம் ஒன்றி னாலேயே அந்தச் சமயத்தின் கொள்கைகளையும் புத்த தேவன் பெருமைகளையும் அறிய இயலுகிறது. இக்காலியத்தில் புத்த தேவனைக் குறித்துத் துதியாக வரும் பகுதிகள் சிற்சில உள்.

சங்கதருமன் என்னும் முனிவன் சுதமதிக்குத் துயரம் நீங்க ஆறுதல் மொழிந்தபோது,

'ஏங்கோள் இயல்குளாள் ஏதயில் குளப்பொருள்
உக நேர்ஸிற் பக்கதி உண்டந்து
தளக்கென வாழப் பிறர்குரியாளன்
இஸ்பச் செவ்வி மஸ்பதை ஏய்த
அகுஶாஸ் முண்ட ஒடுபெயருங் முட்டையிச்
அறக்கதி ராஜி நீர்ப்பட உருட்டிக்
காஸ்ர் கடந்த வரமள்.....' (மணி. 5 : 71-77)

திருப்பாதங்களையே என்னுடைய நாவானது இடைவிடாமற் பாராட்டு மேயல்லாமல் வேல்நான்றையும் சொல்ல அறியாது என்று புத்ததேவனிடத்துள்ள பேரிடுபாட்டை எடுத்துரைத்தாள்.

'புவனி தீந்தல் புள்ளியள் புராணி
உக நேர்ஸிற் உயர்ந்தோய் எக்கோ!
உற்றம் கெடுத்தோய் செற்றர் செழுத்தோய்
உற்ற உண்டுத் தூதவா எக்கோ!

குமர் கடந்தோய் ஏழ மாயேயும்
தீநூற்க் குமிப்பை கடந்தோய் ஏக்கோ!
ஆயிரவார்த் தாறியா நீருந்து
நாவாயிர மிலேன் ஏத்துவ நெவள். (மணி. 5 : 98-105)

மணி மீகலா தெய்வம் மாறுவேடத்தில் வந்து பளிக் கறையிலுள்ள புத்தரின் பாத பீடிகையை வலங்கொண்டு துதித்தபகுதி இது. மந்திரம் கொடுத்த காதையில், மணி மீகலா தெய்வம் புத்தப் பீடிகையைக் கண்டு அதனைப் புத்த தேவனாகவே என்னித் துதித்தபகுதி பின்வருமாறு :

உயிரீக் கெளிஹாம் உணவீவு பாறுவீக்கு
பொருள் வழங்கு செவித்துவை நூரிழுது ஸிற்கு
வறந்தலை உடைக்கு அறம்பாடு மிருக்கை
கட்டுவழக் கற்றுத் தீமொறு காலையோடு
இலாவை ஞாயிரு நேரங்கிய ஜூளன்
நீயோ சேஷனினை நின்னடி பன்றுதேஷு.
நீயோ யாசிந்திர் கஸமந்த விவாசங்கு
நாமிசை வைத்தேர் தலைவிசைக் கொண்டேன்
பூமிசை ஏற்றுகொள் புள்ளப்புக்! (மணி. 10 : 7-15)

மணிமேகலை மணிபல்லவத் தீவில் கோமுகி என்னும் பொய்கை யில் அமுதகரவி என்னும் தெய்வப் பாத்திரத்தைப் பெற்ற போது புத்த தேவனைக் குறித்து அவள் துதித்தபகுதி ஒரு முன்னிலைத் துதி மாலையாயுள்ளது :

ாராவை வெரிலூர் வீர நின்னடி
தீநூற்க் குமிப்பை கடந்தோய் நின்னடி
மிருக்கறு முபழும் பெரியோய் நின்னடி
ஏறுக்கர் வேண்டாத் தேவானிலோய் நின்னடி
ஏண்டிரக் கொறியப் பூர்ணதோய் நின்னடி
கவ்விரதிக்கு அவிக்குர் கல்ஜோய் நின்னடி
நிமோறிக் கடைத்த செவியோய் நின்னடி
வார்மோறி சிறந்த நாலோய் நின்னடி
நாடு நுயர்கூட நடப்போய் நின்னடி
நாகி நுயர்கூட நடப்போய் நின்னடி
நாவாய்க்கு வலிக்கு வாய்ந்தநான் நாவிற்கு
ஈ உடைது... ...!

(மணி. 11 : 61-72)

அமுதசாரி பெற்றுப் புகார் நகரம் வந்த மணிமேகலை அறவனர் என்னும் அடிகளாரைத் தொழுதபொழுது, அவர் மணிமேகலையை நோக்கிப் புத்தர் தோற்றத்தால் உலகம் பெறும் வளத்தினை எடுத்து வரத்துள்ள பகுதி அப்பெருமானிங் அறப்பெருமையை நான் குகாட்டும்.

புதல் குமிழ் தேவைக் காலை
 தீங்களும் குமிழ் தீங்குடி விளங்கத்
 தங்க நாளமில் தகைஞியின் நடக்கும்;
 வாழும் பொய்யாது மாநிலம் வளர்ப்பும்;
 ஊறுகட புமிகன் உறுதுபி காணா;
 வளிமால் கொட்டும்; மாதிரி வளர்ப்பும்;
 நலிமிடு ஒருநிதி நலம்பால் தாலும்;
 கறைவகச் சுராக்திக் கலைகூர போறியும்;
 பறவை பயன்துமிக் துறையதி நிங்கா;
 விளங்கும் மக்களும் வெகுடுப்பாக நிங்கும்;
 கலைக்கு நாகமும் பேயும் எகவிடும்;
 கூறும் குறைம் ஊழும் செவிடும்
 மாவும் மருஞும் மங்குமியி பொராசு;
 அந்தா' ரீந்தாக் ஶருஷரம் கேட்போசி
 இளைஏப் பிறவி யிக்கந்தோ ராதலில்
 சோதி மூலம் பொருந்திய சிறப்பிக்
 நாதாக் யதார் நலவடிக்கை ஏத்துக்கால
 பிறவி தேவைம் மறவேண் மடக்கோ !’
(மணி. 12,86-103)

இங்கே மணிமேகலைக் காவியத்திலிருந்து நாம் கண்ட புத்த தேவன் புகழ் மாலை களிலிருந்து தெரியவரும் பெயர்களை நோக்குவோம் :

அருளறம்புண்

ஒருபெரும் பூட்டையன்

அருளறம் பூங்கேளன்

அறக்கதிராழியருட்டுவோன்

ஆயிரவாரத் தாழியந்

திருந்தடியன்

ବିଦ୍ୟାଲୟର ପତ୍ର

ମିଳାଇବା କୁଠା ଯିବାରେ କାହାରେ

உரகர் துயரமொழிப்பேண்

உலக நோன் பின் உயர்ந்தோன்

எங்கோண்

எண்பிறக்கொழிய விறந்தோன்

ஏதுமில் குணப்பொருள்

ଶମମାୟେଶ

கண்ணிட ரக்களிக்கும் கண்ணொன்று

காமற்கடந்தவாமன்

குணப்பொருள்	பிறர்க்கறமுயலும் பெரியோன்
குற்றம் கெடுத்தோன்	புண்ணியன்
செற்றம் செறுத்தோன்	புத்தஞாயிறு
தனக்கெனவாழப்பிறர்க்குரியாளன்	புராணன்
தீநெறிக் கடும்பகை கடிந்தோன்	புலவன்
தீமொழிக் கடைத்த செவியன்	போதிநாதன்
தீர்த்தன்	மாரணைவெல்லும் வீரன்
துற்ககம் வேண்டாத்தொல்லோன்	முற்றவுணர்ந்த முதல்வன்
நாகர் துயர்கெட நடப்போன்	வாமன்
நாதன்	வாய்மொழி சிறந்த நாவன்

இப்பெயர்களுடன் நிகண்டுப் பெயர்களை ஒப்பிட்டு இரண்டாக்கு மூள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டு அவற்றால் விளக்கமாகும் புத்தபெருமானின் பெருமைகளை அறிவது இன்பம் பயப்பதாகும்.

தருமதேவதை

இதுகாறும் ஆண்தெய்வங்களைப்பற்றிய செய்தி களைப் பார்த்தோம். இனிப் பெண் தெய்வங்களைப் பற்றிய வீவங்களைக் காண்தோம்.

அருகனோடு தொடர்புடைய தெய்வம் தருமதேவதை. அருகனைப் போற்றி அவனுக்குரிய தொண்டுகளைச் செய்யும் கடமை பூண்டவள். பிங்கலந்தை நிகண்டுதான் அருகன் பெயருக்கு முன்பாகத் தருமதேவதையின் பெயரை முதன்முதலாகத் தந்த நூல். இந்திகண்டு இத்தேவதைக்குத் தந்துள்ள பெயர்கள் எட்டு. அவையாவன :

அம்பாலிகை	பகவதி
அருகனைத் தரித்தாள்	பரமசுந்தரி
அறத்தின் செல்வி	பூக நிழவினன்
இயக்கி	மரகதவல்லி

ஜயனாராகிய இயக்கனுடன் இணைந்து இயக்கியாகிய தருமதேவதை அருகனது அறத்தைக் காத்து நிற்பாள் என்று கூறுவர் பின்வந்த நிகண்டுகளுள் கு'ாமணி, ஆசிரிய நிகண்டு, தமிழுரிச் சொற்பனுவல் என்னும் மூன்றுமே இத் தேவதைக்குரிய பெயர்களாத் தந்துள்ளன தமிழுரிச் சொற்பனுவலுடையார் ‘அறச் செல்வி’ என்று

இத்தேவதையைக் குறிப்பிடுகிறார். அம்பாவிகை என்றால் தாய் என்பதுதான் பொருள். இதனோடு அம்பிகை, அம்மை என்னும் பெயர்களைப் பின்னிகண்டுகள் தந்துள்ளன. பகவதி, பரமசுந்தரின் என்னும் பெயராலும் போற்றப்படுகிறாள்.

தருமதேவதை பசுமை நிறமுடையாள். எனவே, மரகதவல்லி என்னும் பெயர் பெறலானாள். பூகுநிழலில் வீற்றிருப்பாள். அருகணை முடிதரித்து அறந்தின் செல்லியாய் அப்பெருமானின் அறங்காத்து நிற்பாள். ஆகவே இவன் அறந்தின் செல்லி, அறந்தின் மூர்த்தி, நடுநிலையாட்டி, நல்லறத்தள் என்று போற்றப்படுகிறாள்.

'தருமதேவி சோபனமாலை' என்னும் நூல் இத்தேவியின் பெருமைகளைப் புகழ்ந்து கும்மி நடையில் ஆக்கப்பெற்றுள்ளது. இதில் இவ்வம்மையின் பல்வேறு சிறப்புகளும் மிக விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன.

அளக்கலை யாழுடி வைந்தவள்
அருகர் நிருவரங் காந்தவள்
மஸமாலி முஞ்சுறு வரணயகூர்
ஏருவழி மாதுக்குச் சோபனம் !

கள்ளிக் கழுகின் நீலுகற
கமலை நாட்சிக்குச் சோபனம் !
போள்ளுகை காளவே வந்துதித்த
பொறுகொடி மாதுக்குச் சோபனம் !

மரகத வல்லிக்குச் சோபனம் !
வரகந் தாநிக்குச் சோபனம் !
அருள்பரஞ் சோநிக்குச் சோபனம் !
ஆஜந்த வல்லிக்குச் சோபனம் !

நீதியகல் யாணிக்குச் சோபனம் !
தீங்கலை வரணிக்குச் சோபனம் !
பந்தரீகர் நானும் பளிந்திடவே
யாவிக்குஞ் அம்மைக்குச் சோபனம் !

அம்பா விகைக்குச் சோபனம் !
அருள்பா சத்திக்குச் சோபனம் !
உம்பிக் கீறுவிக்குச் சோபனம் !
உத்தமி யானுக்குச் சோபனம் !

காளங்கள் தீவிரமாக யட்டுவே
ஈட்டுக்கு வர்த்துமி நில்லே
வாளங்க விரோவல் செய்யலே
ஏறகந் தரிக்குச் சேபன் ! (சௌபனமாலை 33-38)

இச்சோபனமானவைப் பாட ல் க வி ல் தருமதேவதைக்குரிய நிகண்டுகள் சுட்டிய பெயர்களெல்லாம் வந்திருக்கக் காணலாம்.

ഉത്തരവ്

‘உடமையவள் இறைவர் பாகத்தெதாடுக்கம்’ என்னும் ஒளவை வாக்கிற் கிணங்க அவள் சிவபெருங்கணின் இடப்பாகத்தே பொருந்தியிருப்பவள். இதனால் இவளைப் ‘பாகம்பிரியாள்’ என்பர். இவளுடைய சேர்க்கையினால் சிவபெருமான் உடமையோரு பாகமுடையனாயினான். உடமையவள் பெயர்களாகத் திவாகாரம் பின்வரும் எட்டு பெயர்களைத் தருகின்றது.

அம்பிகை	கவுரி
அயிராணி	காமக்கோட்டி
ஆரியை	சத்தி
இமையவல்லி	பார்ப்பதி

இந்த எட்டுப்பெயர்கள் அடுத்துத் தேவன் நிய பிங்கலத்தில் 33-ஆகி வளர்கின்றன. இதனினும் அதிகமான பெயர் தரும் நிகண்டு தமிழுரிச் சொற்பன்றுவல். இதன்கண் உள்ள பெயர் 44. எல்லாவற்றிலும் மேம்பட 99 பெயர்களை நாமதீப் நிகண்டு தருகிறது. சிவன் பெயர் கூறும் போதும் எல்லா நிகண்டுகளிலும் அதிகமான பெயர்களைத் (161) தந்த இந்த நிகண்டு உமாதேவிக்கும் அதிகமான பெயர்களைத் தருவது பொருத்தமே. நிகண்டுச் சொற்பொருள் வளர்க்கியில் நாமதீபம் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் வந்த நூல். இதில் உச்ச அளவிலான பெயர்களை ஒவ்வொரு பொருளுக்கும் தருவது இதன் தனிச் சிறப்பு என்னலாம் உமாதேவியின் பெயரைப் பொருத்தவரையில் திவாராத்தை விடவும் 12 பங்குக்கு மேற்பட்ட சொற்கள் இதில் வந்துள்ளமை கவனிக்கற்பாலது. ஆகவே, நிகண்டுச் சொற்பொருள் வளர்க்கியில் நாமதீபநிகண்டு ஒரு சிறப்பிடம் பெற்று விணங்குகிறது என்பது தெரியவாய்க்.

பிங்கல நிகண்டில்மட்டும் காணப்பெற்ற பெயர்கள் குமரி, சமயமுதல்வி தற்பரை, நிமலி, வேதமுதல்வி என்னும் ஐந்துமாம். உரிச்சொல் நிகண்டில் 'இமயவர்வி' என்ற ஒருபெயர் உள்ளது. கயாதர நிகண்டில் மட்டும் அறநுசெய்மின், அன்னை, அன்னையில்லவன் காதலி, தாரணிக்கு முன்னன்னை, வேவர்தன்னன்னை என ஐந்துபெயர்கள் வருதல் காணலாம். பாரதிதீபத்திலோ ஆங்ட பூரணி, அம்பிஞ்சயான், அரண்பாரி, இமையமடந்தை, ஏன் ணான்கரந்தெய்தபார்வதி, பார்வதி, புராதனி முப்புவியளித்தாள், வஸ்வி என ஒன்பதுபெயர்கள் வந்துள்ளன. சூடாமணியில் மட்டுப் அரணிடத்தவன், தருமத்தின்செல்வி, மஸலமடந்தை என்னும் பெயாகள் உள். ஏருதமி, மஸலமாது என்னும் இருபெயர்கள் ஆசிரிய நிகண்டில் மட்டும் உள். பொதிகை நிகண்டில் வரும் அறப் வளர்த்த செல்வி, அன்னபூரணி. ஈசனிடப்பாகி, உலகாமி. ஏழை, தவசதானந்தி என்னும் ஆறுபெயர் வடிவங்கள் வேறு நிகண்டுகளில் காணப்படவில்லை.

மிகுந்த அளவிலான பெயர்களைத் தொகுத்துத் தந்துள்ள நாமதீப நிகண்டில் மட்டும் காணப்படும் பெயர்களாவன:

அஞ்சனி	சக்ரம், பாசம், அங்குசம்,
அம்பளனத்தி	வாள், வேல், வரதம்,
அமரி	அபயம், இக்குளில், பூவாளி-
ஆயி	இவை ஒன்பதுங்கொண்டாள்
ஆவரணி	சடாதி
ஆனந்தி	சன்டிலை
ஆனை முகனன்னை	சவுரி
இமவரன் புதல்வி	திங்காருடி
உத்தமி	சுகந்தரித்தாள்
உலகீன்றாள்	குரி
கங்காளி	தசருகசங்காரி
கல்யாணி	திகமபரை
கவுமாரி	துர்க்கை
காத்தியாயினி	நாராயணி
காமக்கோட்டத்தாள்	பகவதி
காளி	பஞ்சமி

பயிர்சி	யாழ்ச்சித்தாள்
பாலைநிலத்தாள்	யோகினி
மதுபதி	லஸினத
மயிடாரி	வள் வணங்கு
மாதங்கி	வல்லபி
மாயை	விட்சேபி
மால்தங்கை	விந்தை
மாலினி	விமரிசை
மேனைமகள்	வீரி
யாமகளை	வேதாளி

இப்பெயர்களை நோக்கியவளில் உமாதேவியின் திருவுருவம், அவள் கொண்டருளும் மூர்த்தி பேதங்கள், அவருடைய வெற்றித் திறம், அருளின் திறம், தெய்விகப்பெருநலன் முதலியன எல்லாம் நன்கு விளங்குதல் காணலாம்.

இந்தாமதீபம் போலவே அன்னமயில் வெளிவந்த தமிழரிசொற் பனுவலும் பற்பல பெயர்களை உமாதேவிக்குத் தந்துள்ளது. அவை வருமாறு :

அணங்கு	நல்லோள்
அந்தணி	நாடுபுரந்தாள்
அரில்சிறிதில்லாள்	நிலைமகள்
அருங்கலைச்செல் வி	பசுநிறத்தாள்
அருள்	பேரழகி
அருள்வடிவினள்	மலைவில்லிதன் மணவாட்டி
அறத்தின் கெல்வி	மறையின் முதல்வி
அனைத்துவகீன்றாள்	மாசிலள்
இளையோள்	மாது
இறையிடப்பாலன்	முக்கண்மடந்தை
குறைஙிலன்	முப்பத்திருவகை முதறம் புரிந்தோள்
செல்வி	முன் கோண் பயந்தாள்
தந்தைசெய்வெள் வி	முனிவில்லாள்
தகைந்தோள்	முவிலை வேவின் ஸ்
தலைவி	மேலவள்
திருநிறைசெல்வி	யாழ்முதலுடையாள்
திருமால்தங்கை	வடிவாள்
தூயள்	வல்லோள்

இது தமிழுரிச் சொற்பறுவல்லுள் கானும் மேலே தரப்பட்டுள்ள பெயர்களுள் பலவும் முந்தையோர் தந்த வடமொழிப் பெயர்களின் மாற்றுவடிவங்களாகக் காணப்படுதலும் நோக்கச்தகும். பெரும்பாலான நிகண்டுகளும் எடுத்துரைக்கும் உடைய பெயர்கள் தனிப்படத் தொகுத்து நோக்கும் தன்மையனா. நிகண்டுகள் இரண்டோ, இரண்டிற்கு மேற்பட்டோ உள்ள நூல்கள் எடுத்துக் கொண்டுள்ள பெயர்கள் வருமாறு :

அத்தை	சிவை
அந்தரி	சுந்தரி
அபிரமி	செவ்வேளன் ஸன
அபினன	தருமச்செல்வி
அம்பிகை	தாய்
அம்மை	திரிபுரை
அமலை	தேவி
அபிராணி	நாயகி
அருள்	நாரி
ஆரியை	நீலி
இமையவதி	பரை
இமையவல்லி	பவானி
ஈச்சரி	பார்ப்பதி
உடைம	புவனை
உ. குத்திரை	பூங்கணைக்கிழுத்தி
எண்டோனி	மனைவிகள்
ஐயை	மனைவான்
கவுரி	மனோன் மணி
கன்னி	மாதா
காமக்கோட்டத்தி	முக்கண்ணி
கெளரி	வாழி
சங்கரி	வாஸல
சத்தி	விமலை
சாம்பசி	

உமாதேவியாருக்குரிய பெயர்களுள் இந்த பெயர்களும் மிக முக்கிய மான சிறப்புடைய பெயர்கள் என்பது நோக்கிக் காணத்தக்கதாம்.

உமாதேவிக்கு அறந்தின் செல்வி, அறம்வளர்த்த செல்வி என்றும் பெயர்களும் உள்ளன. இந்தாளில், ‘அறம் வளர்த்தாள்’ என்றும்

மக்கள் வைத்துக் கொள்ளுகின்றனர். தமிழுரிச்சொற்பனுவல் 'முப்பத் திருவகை மூதறம் புரிந்தோள்' என்று உமாதேவி முப்பத்திரண்டு அறம் செய்தாள் என்பதைத் தெரிவிக்கிறது. பிங்கலநிகண்டு மட்டும் வானாவர் வகையில் உடைமை பெயரை அடுத்து முப்பத்திரண்டு அறங்கள் எனவையென என்பதைனே எடுத்துக் காட்டுகிறது. ஆனால் இந்த முப்பத்திரண்டு அறம் பற்றிய விளக்கம் திவாகரத்தில் ஒருசொல்பல்பொருள்கூட்டத்தொருபெயர்த் தொகுதியில் உள்ளது. பிற நிகண்டு களில் இச்செய்தி விளக்கப்படவில்லை.

கங்கை

சிவபெருமானின் சடாமகுடத்திலே கங்கை அடங்கியிருப்பதாக உரைப்பது மரபு. கங்கையைக் கங்காதேவி என்பர். கங்கையின் பெயர்த்தொகுப்புத் தமிழுரிச் சொற்பனுவல் தவிர ஏனைய நிகண்டு களில் உள்ளது. திவாகரத்தில் சானஸி. சுரநதி, திரிபதகை, பகீரதி, மந்தாக்னி, வரநதி என் ஆறு பெயர்களே கங்கைக்குத் தரப்பட்டுள்ளன. பின்னாளில் தோன்றிய சூடாமணி நிகண்டும் இந்த ஆறு பெயர்களையேதான் தந்துள்ளது. ஆனால், பிங்கலம் முதலியவற்றில் வெவ்வேறு பெயர்கள் காணப்படுகின்றன

வானுலகத்திலிருந்து இறங்கிவந்த நதியாதவினாலும் இறைவனுடைய சடாமகுடத்திலிருந்து வெளிப்படுவதனாலும் தெய்வத் தன்மை பெற்ற நதியாகிறது சிரநதி சீநதி, சுரநதி, சுராரு, தேவநதி, வானதி என்னும் பெயர்களால் பிங்கலம் முதலீய நிகண்டுகள் போற்றியுள்ளன. மந்தாக்னி என்பதற்கும் ஆகாச கங்கை என்பதே போருள்.

'தசமுகநிதி' என்று பிங்கலநிகண்டு கூறுகிறது. கங்கை-ஆயிராமாமுகத்தொடு இழிந்து பெருகி வருகிறது என்றும் சொல்லுவதுண்டு. இகுபற்றிச் 'சுத்திரமுகி' என்னும் ஒரு பெயரைப் பொதிகை நிகண்டு தகுநிறது இச்சொல் தமிழ்ப் பேரகாாதியில் இடம் பெறவில்லை. சிந்துநதி என்று காாதாரம் பாரதிதீபமும் கங்கையைக் குறிப்பிடுகிறது. இந்தப் பொருள் தமிழ்ப் பேரகாாதியில் தரப்பெறவில்லை.

'உடைமகநாதி' என்பதனால் கங்கை பார்வதிதேவியின் கையிலிருந்து பெருகி வருவதாகவும் உரைப்பதுண்டு என்பது தெரியவரும் பகீரதனுடைய பெருமூயந்தியால் மன்னுவகிற்குக் கங்கை

வந்த காரணத்தால் பகீரதி, பாகீரதி என் னும் பெயர்களைப் பெறுவதாயிற்று. சன் னுமுனிவருடைய செவிவழியாகப் பிறந்து வந்தமையால் சாணவி என்று இதற்கு ஒரு பெயர் சனுவி என்றும் பொதிகை நிகண்டு கூறும்.

‘சன்னுவி’ மகவிவழி வர்ண விநியீ

சாவி யெனப்போய் பண்டத்து’ (கப்ப. பால. அகவிகை. 62)

என் சிறார் கம்பர். தன் னிடத்தே வந்து முழுகினார் பாவங்களைப் போக்கிப் புனிதப்படுத்தும் இவரும் பரிசுத்தமானவளாய்த்தானே யிருக்கல் வேண்டும். விமலை என்னும் பெயரால் நாம் இதனை அறியலாம்

தீவநி, நளினி என்னும் பெயர்களும் கங்கைக்கு உண்டு என்பதனைப் பொதிங்க நிகண்டு நாமதீப நிகண்டு ஆகியவற்றால் அறியலாகும். இவற்றிற்குத் தமிழ்ப் பேர்கராதி நதி. தடாகம் என்னும் பொருள் களைத் தருகிறது இப் பொருள் கள் பிங்கல நிகண்டினை ஆதரவாகக்கொண்டு தரப்பட்ட பொருள். ஆனால் பொதிகை நிகண்டு நாமதீப நிகண்டும் தரும் கங்கை என்னும் பொருள் இச்சொற்களுக்குத் தரப்படவில்லை. தமிழ் நிகண்டுகளை முற்றுமாய் ஆராய்ந்து அவற்றில் இடம்பெற்ற சொற்பாருள்களுக்கு ஒரு தனி அகாதிவரும் பொரு எத்தனை யோ பதுப்புதுச் சொற்களும், புதிய புதிய பொருள்களும் நமக்குத் தெரியவருதல் கூடும் அத்தகைய ஒர் அகாதி அவசியம் என்பதற்குக் கங்கைபற்றிய ஓரிட சொற்கள் பேர்கராதியில் இடம் பெற்ற தன்மை கொண்டே நாம் துணியலாம். நிகண்டுச் சொற்பொருள்களுக்கு எனத் தனி அகாதி வரும்போது அதனால் தமிழ்ப் பேர்கராதி எத்தனையோ சொற்பொருள் வளங்களைப் பெறுவதோடு பற்பல திருத்தங்களையும் பெறுதல்கூடும்.

காட்டுக்காலி

காட்டுக்காலி தெய்வம் காட்டுகாள். காட்டுகிழாள் என்பதன் திரிபே இது. இவள் கொடிய தன்மை படைத்தவளாதவின் கொடியை எனப்படுகிறான். வலிகமையும் வீரமும் உடையளாதவின் குரி, முரணுடையாட்டி என்னும் பெயர்கள் உளவாயின. பருத்த உடமடிடையளாதவின் மோடி எனவும் பெயர்பெறுகிறான். அம்மை என்னும் மாரிநேட்டயைத் தொற்றுவிப்பாளாதவின் மாரி எனப்பட்டாள். உலக வழக்கில் மாரியாத்தா என்பர் முதுகையான பெண் தெய்வம்

என்பார் முதனங்கு என்கின்றனர். இவள் வயிரவனை ஈன்ற அன்னையாவாள் இதுபற்றி கீடு காரிதாய். காரியைப் பெற்றுகொடி, வடுகன் றாய், வடுகி, வயிரவன் அன்னை என்னும் பெயர்களைப் பெறுகிறாள். 'குத்திரி' என ஒருபெயரைப் பொதிகை நிகண்டு தருகிறது. வஞ்சகச் செயல்களைச் செய்தலாலோ குருமான தன்மையாலோ இப்பெயர் இவளுக்கு அமைந்திருக்கலாம். இச்சொல் தமிழ் பேரகாராதியில் இடம்பெறாத ஓன்று, ஜூயை, குரி, மாரி முதலியன சில காளி தேவிக்கும் தூர்க்கைக்குங்கூடப் பெயராய் வழங்குவதுண்டு.

காளி

காடுகாள் வேறு, காளி வேறு என்று கொள்வதற்கில்லை; சத்தமாதாக்களுள் எழுவதாக வைத்து எண்ணைப்படும் இளையாளர் காளி. சத்தமாதாக்கள் என்பதனை சத்தமாதர்கள் எனவும் பின்னார்க் கூறலாயினர். இந்த ஏழ மாதர்களும் சிவசத்தியின் பேதங்களாய் அமைந்தவரே அவராவார் பிராமணி, நாராயணி, மாடேக்ஸவரி, கவுமாரி, வாகி, இந்திராணி, உருத்திராணி என்போராவார். இவருள் உருத்திரனின் அழிப்பாற்றல்களைப் பெற்ற இவளே காளியாவாள்.

ஊரின் வட்டுற எல்லைக்காவல் தெய்வமாகக் காளிகோயில் பெரும்பாலான ஊர்களிலும் அமைந்திருக்கக் காணலாம். 'வடக்குவாசற் செல்லி' என்று மக்கள் இவளைப் பேசுவர். இக்கருத்தில் வடக்கொண்டொடி' என ஒரு பெயரைப் பாராதித்தீபம் தருகிறது. இந்திகண்டு ஏட்டுச்சவடியிலிருந்து அன்மையில் அச்சுக்கு வந்த நூலாதலின் இத்தப் பெயர் தமிழ் பேரகாராதியில் இடம் பெறாமை இயல்பே.

காளம் என்றால் கருமை நிறத்தைக் குறிக்கும். கரிய திருமேனியை படைத்தவளாதவின், 'காளி' எனப்பட்டாள். இக்கருத்தில் மாகாளி, சாமளி, நீலி என்னும் பெயர்களை நிகண்டுகள் தந்துள்ளன. இளமைத் துடிப்புள்ள வளாத வின். இவளை இளையாள், குமரி என்று குறிப்பிடுவர். சிவபெருமானைப்போல இவளுக்கும் முக்கண் உண்டு. எனவே, இவள் முக்கண்ணி எனப்படுகிறாள். கையில் குலமும் தமருக்கும் தாங்கியுள்ளாள். குலம் முத்தலைவடிவான ஆயுதம். குலத்தையுடைமையால் இவளைச் சூலி என்பர். முவிலை வேலாள், முவிலை வேற்குமரி என்பதும் இதனால்தான். தமருக்குமடைமை காரணமாகத் தமருகி யாயினாள் இவளை மறைவடிவாயினாள் என்றும் கூறுவர்.

காளியைச் சிவன் கழுத்திலிருந்து தோன்றினாள் என்றும் கூறுவர். 'மன்மிடற்றிடைப் பிறந்தாள்' என்கிரு பெயரைத் தமிழுரிச் சொற்பனுவல் தருகிறது. சிவ சத்தியாகிய இவளைச் 'சிவை' என்கின்றனர். வானும் ஏந்தியிருப்பவளாதவின் பத்திரி, பத்திரை எனப் படுகிறாள். குண்டலி, கங்காளி என்னும் பெயர்களால் இவள் காதில் குண்டலம் பூண்டவள். கையில் கபாலமேந்தியவள் என்பது தெரிய வரும்.

காளிக்கு ஏவல் செய்வார் பேய்களே பேய்களின் கூத்தினை இவள் உவந்து காண்பாள். ஆகவே, இவளைப் 'பேய்க்கூத்துக்குந்தாள்' என்பர் இவளுடைய கொடியும் பேய்க்கொடியே. இதுபற்றி 'அலகைக் கொடியர்த்தாள்' என்கிரு பெயர் கூறுவர். பெம்மான் பேய்களோடு கூட ஈமப்பறங்காட்டில் அண்டமுற நிமிர்ந்தாடுகிறாள் எனத் திருவாலங்காட்டு முத்திருப்பதிகத்தில் காரைக்காலம்மையார் பாடியுள்ளார். அதில் ஒருபாட்டில் தம் தலைவி காளிதேவியின் பெயரை ஒரு பேய் தம் பிள்ளைக்குச் சூட்டி முனைகொடுத்துப் புறங்காட்டில் தூங்கவைக்கின்ற காட்சியைக் காரைக்காலம்மையார் எடுத்துக்காட்டுகின்றார்.

‘விழுது நினைத்தை விழுங்கியிட்டு
வெஷ்டலை மாலை விரவப் பூட்டு
கழுதநர் பிள்ளையைக் காளி யேன்று
பேரிட்டுச் சீரைத் தாவளீத்தூ
புழுதி துடைத்து முனைகொடுத்துப்
போயின நாயை வரவுகாணாது
அழுதுறுஞ் குப்புறங் காட்டி வாடும்
அப்பளிடந்திரு ஆங்காடே’

(5)

என்பது ஆலங்காட்டுப் புறங்காட்டில் அப்பளாடுகின்ற காட்சியாம். இங்கே பேய்த்தலைவி தன் பிள்ளைக்குக் காளி பேரை இட்டு வளர்த்த செய்தி காளி தேவியின் தலைமையை எடுத்துக்காட்டும்.

காளி வீரப்பெருமிதமுடையவள்; கோரமான அச்சம் விளைக்கும் வடிவுடையாள். இதனால் இவளை 'மாகோரி' என்பர். இவளுடைய வீரத்தன்மை கருதி இவளை வீரி, வல்லணங்கு, வல்லாள், வலவை, சூரி என்றெல்லாம் பெயர் சூட்டியுள்ளார்.

காளியின் வாகனம் சிங்கம். வேதாளத்தையும் வாகனமாக இவள் கொள்வதுண்டு இவ்வாகனங்களில் ஏறிவரும் காரணத்தால் அரியூர்தி,

ஆளியூர்தி, சிங்கவாகினி, மடங்கலூர்தி, யாளிஊர்தி, வேதாளி என்றெல்லாம் நிகண்டுகள் போற்றுகின்றன

அகரப்பகைகளை வென் தெர்மித்தாள் போரணங்கு என்றும் இவளுக்கு ஒரு பெயருண்டு தாருகங் என்னும் அகரனைச் சினந்து அழித்து வெற்றிகொண்டாள் இதனைக் குறிப்பிடும் வகையில் தாருக விதாசினி, தாருகற்காய்ந்தவன் தாருகற்காய்ந்தாள், தாருகற்காய்ந்தாள், தாருகற்காய்ந்தவன் தாருகாரி என்றெல்லாம் நிகண்டுகள் இவளுக்குப் பெயர்களைத் தந்துள்ளன

சிவனோடு கூட்டாட வஷ்வன் காளி, ஆனதுபற்றி 'அரணோட்டடி' என் ஒருபெயரைப் பொதிகை நிகண்டு தருகிறது. தமிழ்ப் பேரகாதி யின் 'ஆக்கத்திற்குப்பின் பதிப்பிடப்பெற்ற இந்த நிகண்டுச் சொல் அந்த அராதியில் இடம் வெற்றுமை குற்றமங்கு. ஆனால் முன்பு விடுபட்ட சேந்தகனுக்காக வெளிவந்துள்ள அனுபந்தத்தொகுதியிலும் இது இல்லை. இதனை நோக்குப்போது தமிழ்ப்பேரகாதியில் இடம் பெறவேண்டிய நிகண்டுச் சொற்பொருள்கள் பலவாதல் கூடும் என்றே கருத இருக்கிறது.

'அடாத்தெழு குருதி அடங்கப் பகந்தலிரி
பிடித்தலைப் பிடி மேரிய டாட்டுக்காடி
வெர்நிவேற் றட்டகை கூற்றகங் யஸ்வின்
ஶஹுரிக் கீழாயா நங்கா ; இந்றவனை
ஆட்டுக்காளி டகுவிய அணங்கு, நுடுடுக்
காளக முதந்த காளி தாருகங்
போடுங் கீந்த பெள்ளு டாக்கி'

(சிலப். 20, 34-40)

கண்ணகி தலைவிரிதோலமாக ஒற்றைச் சிலம்பேந்திய கையாய் பிருசினங்கொண்டவளாய்ப் பாண்டியனின் அரண்மனை வாயிலில் ஏந்த அவளைக் கண்ட வாயிற்காலவள் மன்னனுக்கு அவள் வருகையை அறிவிக்கும் போது மேற்கண்டவாறு கூறுகிறான் வாயிற்காலவள் பேச்சில் முதலில் சொற்றலைவயல்லள் என்று மயிடாக்கனது தலைமிகு நின்ற தையலாகிய துர்க்கையைக் கூறி அவள்லல்லள் என்று கொல்லி. அடுத்துக் காளியல்லள் என்று பேசுகிறான். எனவே காளியும் துர்க்கையும் வெவ்வேறான மூர்த்த வடிவங்கள் என்பது இதனால் தன்கு விளங்கும்.

யோகினி என்பது காளிக்குப் பெயர். இதனால் இவர் யோக நிலையிலும் இருப்பவர் என்று குறிப்பிடவாறாம். இப்பெயரை தீவாகரம் முதலிய நிகண்டுகள் தாங்கின்றன. ‘யோகி’ என்னும் ஒரு பெயர் பொதிகை நிகண்டில் காணப்படுகிறது ஆகவே, இங்கு வரும் யோகினி காளியின் சீயாகநிலை மூர்த்தம் என்னலாம். ‘இத்திறம் யோகினி இசைத்து’ எனக் கந்தபுராணத்தில் (கந்தபு. அக்கினிமுகா. 132) காளி குறிப்பிடப்படுகிறாள்.

பின்னர்க் காளியின் ஏவல் செய்மகளிரகவும் யோகினியார் குறிக் கப்படுகின்றனர் இது ஒத்துவகை இரண்டுத்தவறாச் சுடடியமெந்த பெயராகும் என்பதும் கந்தற்பாலது. ‘வீரயோகினி வெள்ளமோடு’ என வரும் பிரபுவின்கல லீலைத் தொடர் (பிரபுவின்க : கைலாச. 42) இதனை வலியுறுத்தும் காளிக்கு ஏவல் செய்மகளிர என்று தமிழ்காதி பொருஞ்சரைத்தலும் என்று கீநாக்கத்தகும்

இடாகினிக்குச் சண்பனி, என்மினி, சாகினி குர், குர்மகள், மாயவள், வஞ்சனி, வலவை மத்திய பெயர்களை நிகண்டுகள் தருகின்றன. இவ்வாறே யோகினியைக் காளி சீயவல் செய்மகள் என்றே குடாமணியும் ஆசிரியநிகண்டும் கூறுகிறது. இவனுடைய ஹர்தி ஓரி என்பதாம் என்றும், இவருக்குப் பேய்க்கொடி உண்டென்றும் பிங்கல நிகண்டு யட்டும் குறிப்பிடுகிறது இடாகினிக்குரிய பெயர்களாகிய சண்பனி, சன்மி, குர், குர்மகள், வஞ்சப்பெண், வள்சனி என்னும் பெயர்களை நிகண்டுகள் இவருக்கும் கூறுகின்றன. எனவே ஏவல் செய்மகளிரகிய இவ்விருவகையோரும் தோற்றம், தன்மை, செயல் களில் பெரிதும் ஒத்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. கவிஞர்களுப்பரணியில் கோயில்பாடிய பகுதியில் காளியின் பரிவாரமான சாதகர், யோகினியர். பேய், கொள்ளிவாய் பேய்களின் நிலைமைகளை வருணித்துவிட மையும் காணத்தகு..

காளியின் தெய்விகப் பண்புநல்ல களைப் போற்றியுரைக்கும் வகையில் அமைந்துள்ள பெயர்களும் பலவாகும். அவை வருமாறு :

அகோரி	குண்டவினி
ஆரணி	சன்டி
ஆரியை	சன்டிலை
ஜையை	சாமுண்டி
கவுமாரி, கெளமாரி	தேவி
கவுரி, கெளரி	பஞ்சமி

பதுமை	மாரி
மதுபதி	மாலினி
மாதரி	யாமளை
மாதிரு	யோகினி
மாயை	

கலிங்கத்துப்பரணி, தக்கயாகப்பரணி, போன்ற பரணி நூல்கள் காளிதேவியின் மகிமை, அவள் வீற்றிருக்கும் திருக்கோயில், திரு-வுருவக்காட்சி, அவனுக்கு ஏவல் செய்யும் கூளிப்பேய்களின் நிலை முதலியன எவ்வாம் பலபடியாக வருணிக்கப்படுதல் காணலாம். காளி தெளியைப் பற்றிய குறிப்புத் திருமுறைகளிலும் ஆங்காங்கே வருகிறது.

‘ ஏழின்பெறும் இயந் தீவன்புடை அம்பொறி
பொலித்ரு புளியூப் பேரதுவிளி நடநலி
கவித்ரு செவ்வாய் உ-மையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை
இறைவன் சள்ளிய அடியவ ரேட்டு
பொலித்ரு புளியூப் புக்கிளி தகுளிளக்
உவித்ரு கைக்க உயர்வீழ வேளே!

என்று மாணிக்கவாசகர் கீர்த்தித் திருவகவலை முடிக்கும் போது புலியூராம் சிதம்பாத்திலே பொன்னம்பலத்தில் நடனம் புரியும் பெரு மாள் உ-மைக்கும் காளிக்கும் அருள் செய்த அவனது அழகுறு சிறு நகையைப் போற்றியுரைத்தல் காணலாம்.

தூர்க்கை

பகவதி என்னும் பெயராலும் தூர்க்கையைக் குறிப்பிடுவர். இவள் பாலை நிலத்தின்கண் விளக்கும் கொற்றவையாவாள். கொற்றவை என்றால் வெற்றி தரும் அன்னை எண்பதாம். ‘பாலைக் கிழத்தி’ என்றே இவளைத் திவாகரம் முதலிய பல நிகண்டுகளும் சுட்டுகின் நன கொற்றவையும் காளியைப் போலவே வீரப் பெருந்தெய்வமாவாள். தொல்காப்பியர்,

மறங்கடைக் கூட்டிய குடிநிலை ஸிறந்த
கொற்றவை நிலையும் அந்தனைப் புரேஸ்’ (தொல். புத்த. 4)

என்னும் நூற்பாலை கொற்றவையின் வெற்றித்ரு நிலையை தமக்கு

எடுத்துக் காட்டியுள்ளார் இக்கொற்றவை நிலைக்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணர்,

'ஆளி மனிக்கூரடிப் பைங்கிலிப் பாய்க்கூக்க
கூளி வலிப்படக் கூரறவை — மீளி
அரள்முருங்க ஆனோளி கருதின் அடையா
முரண்முருங்கந் தாள்முந் தழும் '

என்னும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலைத் தந்துள்ளார். இதில் வீரர்க்கு முந்தி நின்று கொற்றவை அவருக்கு வெற்றி படைத் தல் குறிப்பிடப் பட்டுள்ளமை காணலாய்.

காளியைப் போல இவளுக்கும் சிங்க ஊர்தி உண்டு. எனவே, அரியேறி, கேசரியூர்தி என்னும் பெயர்கள் தரப்படுகின்றன. எனினும் இவளுக்குச் சிறப்பாகவுள்ள ஊர்தி கலைமாண் ஊர்தியாகும் கலையாளர்த்தி, கலையூர் சுந்தரி, கலையூர்தி என நிகண்டுகள் தூர்க்கையைப் போற்றுகின்றன.

தாருகளைக் காளி வென்றது போலத் தூர்க்கை கொண்டொழித் தது மகிடாசரனையாகும். மயிடற் காய்ந்தாள், மகிடற் காய்ந்தாள், மகுட சங்காரி, மயிடற்பகை, மயிடனைக் காய்ந்தாள், மயிடாரி, மேதிப் பகைகளைக் காடிய தலைவி என்றெல்லாம் நிகண்டுகள் சுட்டுகின் கின்றன இந்த மகிடாசரனின் தலையின்மேல் அவன் நின்றருளுகின்றாள். எனவே இவளை, மேதித் தலையிசை நின்றவள், மேதித் தலையிசை நின்றாள், மேதித் தலையவன் என்றெல்லாம் நிகண்டுகள் தூர்க்கையின் புகழ் பாடிப் போற்றும். இவ்வாறாகத் தூர்க்கை எருமைத் தலை மேலும், கலையின் மேலும், சிங்கத்தின் மேலும் காட்சி தருகின்றாள். சிலப்பதிகாரத்தில் வரும் வேட்டுவரிக்காதை முற்றும் தூர்க்கையின் சிறப்புகளை எடுத்துப்பொட்டையாம். இவ் வேட்டுவ வரியில் முன் னிலைப் பரவலாக வரும் பாடல்கள் தூர்க்கை நிற்கும் திருக்கோலத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.

'ஆளைத்தோல் போத்துப் புமியி னுரியுத்துக்
காவத் தெருமைக் கருந்தலைமேல் நீந்ரயாறு—
வானோர் வளைங்க மறைமேல் மறையாகி
ஞாளக் கொழுந்தாய் நடுக்கிழீரி போ தீற்யாய்!

‘வரிசலைக்கூட வாலேந்தி மாயமிடற் செற்றுக்
கியதிரி கோட்டிக் கலைச்சோல் நிற்றயால்—
அபியர்த் பூரோன் அகாவஸ்மேக் கஷ்ணும்
விக்திரஞ் ரோதி விளக்காதி யே நிற்பாய் !
‘சங்காம் சக்கர யும் தாபாக் கையேய்த்தீ
செங்கண் அரிசான் விளங்குட்பேல் நிற்றயால்—
கங்கங் முடிக்கவித்த கண்ணுழக்கோய் பாக்கது
மங்கக் உருபாய் மக்கறயேந்த வே நிற்பாய் !’ (சிலப். வேட்டுவ 8-10)

காளத்தெநுமை கருந்தலை சிமல் நின்றாய் எனத்துர்க்கக்கே சிறப் பாக உள்ள நிலவையையும் கலைமான் ஊர்ந்து வரும் காட்சியையும் கூறி, ‘அரிமான் சினாவிடைமேல் நின்றாய்’ எனச் சிங்கவேற்றின் மேலும் காளியைப் போல அவன் வருவதனை இருதியாக வைத்து இளங்கோவடிகள் பாடியிருக்கும் அழகு கண்டு மகிழ்த்தகும்.

‘ஆனைத் தொல் போர்த்துப் புலியினுரியிடுத்து’ எனபதால் சில பெருமானுக்தரிய இத்தேதாற்றம் துர்க்க கக்கும் ஏற்றிக் கூறப்படுதல் பெறப்படும். இவனுக்கும் ‘என் தோளி’, ‘எண்டோளழாி’ என்னும் பெயர்களை நிகண்டுகள் சுட்டுக் கூறுக்கை நெடிய திருமேனி படைத்த வள். ஆதலால், ‘நெடிய காத்திரி’ என ஆரிய நிகண்டும், ‘தெடுக் காத்திரி’ எனப் பொதிகை நிகண்டும் கூறுகிறது. இவள்ளா நெடுமாலின் தங்கை எண்பதால் இவனும் அத்திரு மாடையைப் பீபால்வை நீண்டு உயர்ந்த திருவருப் பெற்றிருப்பது பொருத்தமே. மாலினுக்கிளளைய நங்கை, மாலுக்கிளைய மாது மாலுக்கிளையவன் என நிகண்டுகள் அறிவிக்கின்றன.

திருமாலைப் போலவே சங்குச் சக்கரங்களை இவள் ஏந்தி நிற்பான் ‘சங்க மும் சக்கரமும் தாமரைக் கையேந்தி’ எனச் சிலபாதிகாரம் சுட்டி யதனை முன்னரே கண்டோம் சக்கராயுதி, சக்கரபாணி என்னும் பெயர்களும் இவனுக்குக் கூறப்பட்டுள்ளன. வாளையை இவள் கையில் ஏந்தியிருப்பாள் எனவே, வாள்கைக் கெஞ்சடாள் வாட்கையாள், வாட்படையாள் என்னும் பெயர்கள் உள்ளமையால் குலமும் ஏந்தியிருப்பாள் என்பது தெரியவந்து.

துர்க்கையும் காளியைப் போன்று கருநிறமெனியனே, எனவே இவளைத் திவரகங்ம் முதலிய நிகண்டுகள் ‘நீலி’ என்று குறிப்பிடு

சிறது. இவள் இளையளாய், அழகிய சோற்றமுடையளாய்க் காட்சி தருகின்றாள். இளையேள், கன்னி, குமரி, உந்தரி என்னும் பெயர் கன் இவளுடைய மூலிய இனநீதை ஏற்றத்தைக் கண்முன் நிறுத்து விட்டன.

போர்களில் வீரர்களுக்கு வெற்றி நடந்த கொற்றவை சயமகள், சைய வெற்றியவள் என்னும் பெயர்களைப் பெறுகின்றாள். செயமகள், செசைய என்றும் சில நிகண்டுகள் கூறும் இவளுடைய வீரங்களை குறித்து ஏதாமந்த பெயர்களும் பலவாக உள்ளன. அமரி இகலாட்டி, அமா வைவை, விநலி, வீசுக் செவ்வி என்னும் பெயர்கள் கருத்திப்பாலன.

துர்க்கையின் தெய்விகப் பொருநலம் பற்றியமைந்த பெயர்களும் பலவாகும். அவையாவன :

அந்தரி	காத்தியாயனி
அம்பணத்தி	கார்த்திகை
அபரிசாவரி	சண்டிகை
ஆரியை	நாராயணி
ஐயை	நாராயணி
ஓலப்பணிலத்தி	பகவதி
கவுரி—களாரி	விமலை

காளி தௌரையும் துர்க்கையும் வீரத்திருமகளிராயினும் காளிதேவி ஊர்க்காவல் தெய்வமாகப் போற்றப்படுகிறாள். திருவொற்றியூர், திருவெள்ளகாடு போன்ற சில தலங்களில்தான் சிவன் திருக்கோயிலுள்ளாக ‘காளிக்குத் தனிச் சந்திதி உண்டு. ஊருக்கு வடபுறத்தில் வடக்கு தோக்கி வீற்றிறுப்பாள் காளி. பெரும்பாலும் எல்லாச் சிவன் திருக்கோயில்களிலும் உள்ளவளிப் பிராகாரத்தில் தூக்கைக்குத் தனிச் சந்திதியிறுக்கக் காணலாம். துர்க்கையும் வடத்திசை தோக்கி நின்றவன்னாம் காட்சி தருகிறாள். சிவ பெருமானின் வீரசக்திகளாகிய இவ்விருவர் பெயரையும் நாமதீப நிகண்டு மட்டும் பார்ப்பதி பெயருடன் இணைத்துத் தந்துள்ளது

காளிக்கும் துர்க்கைக்கும் நிகண்டுகள் தருகின்ற பெர்களுள் பல இருவருக்கும் பொதுவாக அமைந்துள்ளனமையும் காணலாம்.

அரியேறி	இகலாள் — இகலாட்டி
ஆரியை	இளையேள்

எண் தேரளி	பெருமிதமுடையாள்—
ஜைய	பெருமிதச்செல்வி
கவுரி	போரணங்கு—பொருப்பை மன்னவள்
குமரி	மூலிலை தேவலாள்—
சண்டிகை	முத்தலைப்பை யாள்
குரி	வலவை
குவி	வீரி—வீரச்செல்வி
தீவி	

இவற்றால் காளியும் தூர்க்கையும் வீரப்பெருஞ் சக்திகளாயும் பல வகையிலும் ஒப்புடையராயும் விளங்குதல் பெறப்படும்.

சிலப்பதிகாரத்திலே வேட்டுவ வரியில் தூர்க்கையின் உருவையும் செயல்களாயும் படம்பிடித்துக் காட்டியதுபோல இளங்கோவடிகள் சித்திரித்துள்ளனர். அத்தெழவிகிக் காட்சி வருமாறு.

'மதியில் வெண்டோடு நூட்டு சென்னி
நுதல் கிற்று விழிந்த இழயா ணா'டத்துப்
பஹ வரயச்சி தவளா னகைச்சி
நஞ்சள்டு கற்ற கண்ட வெஞ்சிளத்
நாவநாள் மூட்டு நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் ரூரகக் க்கைட முவலச்சி
வளையுடைக் கையிற் துள் மேந்தி
கரியி ஜுரிவை பேர்த்தனங் காகீய
வரியி ஜுரிவை மேகலை யாட்டு
சிஸ்பும் கழும் புக்ஸ்பும் சிறு
வளங்படு கொற்றது வாய்வாட் கொற்றவை
இரண்டுவே வருளிச் நிரள்டதோ எவளாள்
தலையிசை நிற்ற கையற் பலை நோழும்
அமரி குரி கவுரி சமரி
நலி நலி மரவற் கிணங்கிளன
ஞகை செய்யவள் வெய்யவாட் டட்கைப்
பாய்க்கைப் பாகை பைந்தொடிப் பாகை
ஆய்க்கைப் பாகை அருங்கைப் பாகை
நலிதோழ வந்த குரிக் கோந்து
அமரிசங் குரியிர் அருளிளாள்'. (சிலப். வேட்டுவ 54-73)

கொற்றவையாம் துர்க்கையின் திருக்கோல வருணனையில் வரும் பெயர்களும் செய்திகளும் நிகண்டுப் பெயர்களிலும் இடம்பெற்றிருத்தல் காணலாம்.

தமிழ்ப் பேரகாதியில் துர்க்கைக்கு நிகண்டுகள் சுட்டிய பல பெயர்கள் இடம்பெறவில்லை என்பதும் சிந்தித்தற்குரியதொன்றாம். அப்பெயர்கள் வருமாறு :

ஒலப் பணிலத்தி	மகுடசங்காரி
கங்கை	மயிடாரி
கபாலி	மா ஹுக்கிளையவள்
கருநிறமேனியன்	மா ஹுக்கிளையமாது
காமி	முத்தலைப்படையாள்
கார்த்தியை	முரணுடையாட்டி
சயத்தி	மேதித்தலைமிசை நின்றவள்
சுவரி	மேதித் தலையன்
செயமகள்	மேதிப்பகைனுணைக் காதிய
செயை	தலைவி
செளரி	யாமினி
நாமினி	யாழிக்கையள்
நெடியகாத்திரி	வலவை
நெடுங்காத்திரி	வாட்கையாள்
பண்ணம்பணத்தி	வாட்படையாள்
பணிலத்தி	விறலி
பெருமிதச் செலவி	வெல்லுதற்கரியாள்
பொருப்பை முன்னவள்	வெற்றியள்

இப்பெயர்கள் எல்லார் பொதிகை நிகண்டு, ஆசிரிய நிகண்டு, பாரதிதீபம், தமிழுரிச் சொற்பனுவல் நூல்களுள் காணப்பட்டுள்ளனவு. இவையெல்லாம் தமிழ்ப் பேரகாதி உருவானபின் வெளி வத் த நிகண்டுகள். எனவே, இவற்றைத் தமிழ்ப் பேரகாதி தொகுத்தவர் விடுத்தனர் என்று சொல்வது முறையன்று. இங்கே இத்தொகுப்பினை எடுத்துக் காட்டியதன் நோக்கம் பின்வந்த நிகண்டுச் சொற்களும் பொருள்களும் தமிழ்ப் பேரகாதியில் இடம்பெற வேண்டுவனவாயுள்ளன என்பதனைச் சுட்டிக்காட்டுத்தற்கேயாம்

திருமகள்

செல்வங்களைத் தரும் சீருடையாள் திருமகள். இலக்குமி என இவளைக் குறிப்பது பெருவழக்கு. தேவரும் அசரங்கும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அழுத்தத்தோடு பிறந்தவள் இவள் பிறந்த இடமோ இனிய இடம்; இவளுடன் பிறந்த பொருளோ அரிய பொருள். கடற்பிறந்தாள், கடற்பிறந்த கோதை எனப் பிங்கல சூடாமணி நிகண்டுகள் கூறும். பிற நிகண்டுகளோ திருமகள் அழுதத் துடன் பாற்கடலில் பிறந்தாள் என்று போற்றுகின்றன. பாற்கடற் பிறந்தாள் பாற்கடற்பிறந்த பாவை, பயவுதத்மகள், பானிறவாரி யழுதத்துள் வந்தவள் என்றெல்லாம் இப்பெருமகளின் தோற்றம் பற்றிப் பெயர் பெறுகிறாள்.

இவள் 'இளையாள்' என்னும் பெயருக்கும் உரியவளாகிறாள். மூதேவிக்குப் பின்வந்தவளாதவின் இப்பெயர் இவளுக்கு ஏற்பட்டது. அழுகிய செந்திறத் திருமேனி படைத்தவள்; கண்டார் உள்ளாம் கவரும் பேரழகியாவாள் என்கின் இவளை அணிமெய்யாள், அழுகி, ஆரமை, செய்யவள், செய்யாள், மா என்று நிகண்டுகள் குறிப்பிடுகின்றன.

செய்ய மேனியாகிய இவள் செத்தாமரை மலரில் சேர்ந்திருக்கும் இயல்பினாள். இவள் சார்ந்திருக்கும் தாமரை மலரின் சார்பு கருதி நிகண்டுகள் தந்துள்ள பெயர்கள் பல அலர்மகள், கமலை, கோகனகை, சலசை, தாமரையாள், பறுஷம் பூநலனுற்றவள், பூமகள் பூமாள், பூமின் பூர்ண், கிழத்தி, மலர்மகள், மலராள் என்றெல்லாம் திருமகள் போற்றப்படுகிறாள். இவள் திருமாவின தேவியாலாள். ஆதலால் அரித்தவி. அரிப்பிரியை திருமால் மணைஞி, மாலபாரி என்னும் பெயர்களுக்கு உரியவளாகிறாள். திருமாவின் திருமேனியில் அவனுடைய மார்பிலே வீற்றி கூக்கும் பெருமையுடையாள் மாறிருமார்பினாள், பைந்துழா யோன் மேனியில் வாழும் விபுதபுராதனி என்று பேசப்படுகிறாள், மறைத்தலைவி என்றும் இவள் அறிக்கப்படுகிறாள்.

மன்மதனைத் தந்தவளாதவின் மதன் தூய் என்றும், மலரம்பண் தூய் என்றும் சிறப்பித்து ஒநுவர் பெண் தெய்வம் காணுக்கு ப் பொதுவாக வழங்கும் அணங்கு, தாக்கணங்கு என்னும் பெயர்களும் இவளுக்குள்ளன. இந்திர, பொறி, விந்தை, விந்தைமகள் விமலை, என்றும் சிறப்பிக்கப்படுகின்றாள்,

செல்வத்துக்குரிய தெய்வமான இவளைச் செல்லி, திரு, திருமகள், சீதேவி, பொருட்செலவி, பொருள்மகள், பொருளின் செல்லி, பொன், பொன் னி என வறவ்ஸாம் நிகண்டுகள் விவரிப்பது பொருத்தமாய். இவள் அருளும் செல்வத்தால் ஆக்கம் பலவும் வரும். அதனால் இன்பத்தைத் தருபவனுமாகிறாள். இதனை ஆக்கம், இன்பமான நல்கும் அயிராமி என்னும் பெயர்கள் விளக்கும் 'ஆறிடு மேடும் மடுவும் போல் ஆம் செல்வம்' என்பர். இதுகுறித்து 'நிலையில்லான்' என ஒரு பெயரைத் தமிழுரிச்சொற்பனுவல் திருமகனுக்குத் தருகிறது.

'கூத்தாட்ட வெவ்குருந்த தற்றே பெருஞ்சசுவர்'

போக்கும் அதுவிலிந் தற்று'

(குறள். 392)

எனத் திருவள்ளுவர் நிலையாமை அதிகாரத்தில் உரைக்கும் கருத்து உள்ளத்தே பதியும் பான்மையது. கூத்ததாடும் நாடக அரங்கில் கூட்டம் கூடுகிறது. அதுபோல வே நல்லூழால் செல்வம் வந்து திடீரெனச் சேருகிறது. நாடகம் முடிந்ததும் கூட்டம் கலைந்து போவது போலச் செல்வமும் போங்காலம் வரும்போது மாயமாய் மறைந்து விடுகிறது என்று மக்களின் வாழ்க்கை நிகழ்ச்சியுடன் வள்ளுவர் இயைத்து விளக்கம் தருகிறார்.

விருந்தோம்பும் கடமை தவறாதவன் இல்லத்தில் திருமகள் மனமகிழ்வுடன் வீற்றிருப்பாள் என வள்ளுவர் ஒரு குறளில் குறிப்பிட்டுள்ளார்

'அகவமர்ந்து செய்யாள் உறையும் முகளை நீந்து

நீவிடுந் தோம்புவாள் இல்'

(குறள் 84)

என்பது வள்ளுவர் வாக்கு. இங்கே திருமகளைச் 'செய்யாள்' என அவர் குறித்துள்ளார். மேலும், செய்யவள் (குறள். 167) திரு (குறள் 179) என்றும் திருவள்ளுவர் திருமகளைச் சுட்டியுள்ளார்.

'திருமகள் கணைய தூர்தி செய்யாது பூி

தீஷ தெய்வ மான பலவும்

அஞ்செநி நீலகூல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே'

(தேவா. 2:85:3)

எனத் திருஞான சம்பந்தர் கோளறு திருப்பதிகத்தில் செல்வம் வெற்றி முதலியன எல்லாம் அடியவர்க்கு நன்மையாகவே அமையும் எனக்

குறிப்பிட்டுள்ள இடத்தில் திருமகளை முதலில் வைத்துப் போற்றுவது இவனுடைய முதன்மையைக் கருதியதேயாகும்.

கலைமகள்

கலவி, கலைகளுக்கு எல்லாம் முதல்வியாகிய அறிவுத்தெய்வம் கலைமகள். சரசவதி என உலகவழக்கில் இத்தெய்வத்தை இன்று குறிப்பிடுவது பெருவழக்கு. இந்தப் பெயரைச் ‘சரசோதி’ என பின்னாள் நிகண்டாகிய நாமதீபம் மட்டுமே குறிப்பிடுகிறது. திவாகரம் முதலிய பழைய நிகண்டுகள் ‘கலைமகள்’ என்றே போற்றுகின்றன எனவே ‘கலைமகள்’ என்பது பழையான பெயர் என்பது தெரியவரும்

கலை, அறிவு சார்பாக இவளைக் கலைக்கி, கலைச்செல்வி, கலைமான், புலமாகன், அறிவினுக்கிறைவி, அறிவு வடிவிழான், கண்ணாள் என நிகண்டுகள் போற்றியிரக்கின்றன. ஞானமுர்த்தி ஞானி எனவும் குறிப்பிடுகின்றனர். புலவர்களுக்குத் துணை நின்று நல்ல வாக்குத்தவும் தெய்வமாவாள் இவள் ஆகவே, புலவர் துணைவி, சொல்லின் கிழத்தி, சொற்பயில் முதல்வி, சொற்பொருளின் மங்கை, மாண்மொழிமங்கை, மொழிமங்கை, வாக்காள், வாக்கி, வாக்கின் செல்வி என்றெல்லாம் நிகண்டுகள் புகழ்ப்பெயர் குட்டுகின்றன.

சொல்லுக்கு அடியான ஓசையை எழுப்புவனும் இவளே. இதனால் இசைமகள் இசைமடந்தை. இசைமான், எனப்போற்றியுள்ளனர். அறிவு கருவியாய்ப் படைக்கப்படுகின்ற நூல்கள் எல்லாம் இவள் அருளால் வருவனவே. அதனால் நூன்மடந்தை, பனுவலாட்டி, பனுவலாளர் எனப்படுகின்றாள். ‘தமிழ் மடந்தை’ எனப் பாரதிதீபம் இவளைத் தமிழ்த் தெய்வமாகவே போற்றியுள்ளது. பாமகள், பாமடந்தை எனப் பாவினைத் தரும் செல்லியாகவும் பழைய நிகண்டுகள் குறிப்பிடுகின்றன.

கலைமகளின் திருவுருவம் முழுமையும் வெண்மை மயந்தான்.

‘வெள்ளைக் கலையுடிந்து வெள்ளைப் பளிப்பனடு
வெள்ளைக் கமல்தே வீற்றிருப்பாள் — வெள்ளை
அரியா களத்தி ரைரோட் டெவினைச்
கரியா களம்பவந்த தார்.’

என்று காளமேகப்புவர் கலைமகளின் திருவருவைப் போற்றுகிறார். வெள்ளை நிறத்தினாள், வெள்ளை மெய்யாள், வெள்ளை மேனியன், வெள்ளை மேனியாள், வெள்ளையுருவாள் என்று நி கண் டு கள் சட்டுகின்றன. அவனுடைய கை அறிவு தெரிவிக்கும் கை என்பர், 'அறிவு தெரிக்கும் குறிதரு கையாள்' எனத் தமிழுரிச் சொற்பனுவல் தெரிவிக்கிறது. கலைமட்ந்தையின் கையில் ஏடு பொருந்தியிருக்கும். அவனும் என்றும் ஒதிக்கொண்டிருக்கும் இயல்பினாம். எனவே ஏடு கையுடையாள், ஒதி என்னும் பெயர்களைத் தமிழுரிச் சொற் பனுவலும் தந்துள்ளது. வெண்மை தூய்மையைச் சுட்டுவது. எனவே, இவளைத் துய்யாள், தூயமேனியன் என்கின் றனார்,

கலைமகள் வெள்ளைத் தாமரைப்பூவில் வீற்றிருப்பவர் இவனுறையும் இருப்பிடத்தைச் சுட்டி நிகண்டுகள் தரும் பெயர்களும் வல்வாரும். அவையாவன் : தாமரையாசனி, வெண்கமலை, வெண்கலச முற்றாள் வெண்டாமரையாள், வெண்டாமரை மேல்மாது, வெண்டமுரான், வெண்மலர் மேலாள், வெள்ளை நவின வல்லி. பூரமும் இவருடைய வாகனமாம். ஆகே வ பூரப்பரியாள், பூரவாகனி, பூரவாகினி என்பர்.

இவள் பிரமதேவனின் மனைவியாவாள். அதனால் அயன்பாரி, அயன் மனைவி. நான் முகன் கிழத்தி, பூமகன் தேவி, மலரோன் கிழத்தி என நிகண்டுகள் பெயரிட்டு போற்றும் பிரமதேவன் நாவில் கலைமகள் வீற்றிருப்பாள் என்றும் சொல்லுவர். இருபற்றியே நாமகள், நாமாள், நாவின் கிழத்தி. நான் முகன் கிழத்தி என்னும் பெயர்கள் இவனுக்கு உரியவாயின. பிரமனுடைய சத்தியான இவள் 'பிராமி' என்பட்டுகிறாள்.

' பாகத்தில் ஒருவள் வைத்தாள்
பங்கயந் நிருத்த பொள்ளை
ஆகத்தில் ஒருவள் வைத்தாள்
அந்தனை நாவில் வைத்தாள்'

என்று கய்பர் மும்முர்த்திகளும் தத்தம் தேவியரை எங்கும் வைத்துப் பெருமைப்படுத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இங்கே அந்தனை என்றது பிரமனை. பிரமன் கலைமகளை நாவில் கொண்டுள்ளான் என்று கம்பரும் இங்குக் குறிப்பிட்டுள்ளமைக்காணலாம்.

மக்களின் அறிவுத்துணையாய் உயிர்களுக்கு நலம்புரியும் இக்கலைமகளின் பல்வேறு சிறப்புகளைத் தெரிவிக்கும் ஒகையில் நினைவுகள் தரும் பெயர்களும் பலவாம். இவற்றுள் உயிர்த்துணைவி, உலகமுத்தா, காயத்திரி, கீர்வாணி, வேதமுதல்வி, சாவித்திரி, தாய், பரமாத்மி, பாரதி, புராதனி வாணி, விமலை என்பன சிறப்பாகக் கருத்தக்கன

‘இதேயார்கள் மோவி ஜெனரேஷன்தாவுக் குடச் சாம்யந் புதூறுபிள்ள வதயல் — சிலை மக்களுடையது வாச மற்றும் நிதை என்னொன்று கணமாட்டுத் தான் வாலோரி கனி’

என ஒருபழம்பாடல் இக்கவலமகள் எல்லாச் சமயத் தவரும் போற்றும் பெருந்தெய்வமெனக் கூறுகிறது.

மதுரையில் கலைமகள் சோயில் முன்னாளின் சிறப்புடன் தி கழ் ந்த நை த மணிமேகலைக் காலியம் நமக்குத் தெளிவிக்கிறது ஆபுத்திரன் இத்தேவியின கோயில் முற்றத்தில் வந்து தங்கினான் என்று சொல்லவந்த இடத்து,

‘மிக செல்வதை விளக்கியோர் வாழும்
தக்கன மக்கர் தான்செல் பூமிதி
விந்தா விளக்கிக் கொறுங்கலை நியாத்து
அந்தின் முக்கியில் அம்பலப் பிடிகங்
தங்கினால்... மணி. 13 : 105-108)

என்கிறார். இதனால் கலைமகள் விளங்கிய திருக்கோயில், ‘கலை நியம’ என வழங்கியது என்பதும், கலைமகள் ‘சிந்தாவிளங்கு’ எனப் போற்றப்பட்டான் என்பதும் தெரியவரும் ‘சிந்தா விளங்கு’ என்று யாவருக்கும் சிந்தையில் தோன்றிச் சொற்பொருள் உணர்த்துவான் என்பது பொருள் மேலும் இக்காலியத்தில், ‘நாமினைப்பாவாய்’ (25 : 139). ‘செருங்கலைப்பாவாய்’ (25 : 139), உணர்வில்தோன் றி உரைப் பொருளுணர்த்தும் மணிதிக் முவிசொளி மடந்தை’ (25 : 148-149) என்றும் கலைமகளைச் சாத்தனார் போற்றியுள்ளார்.

இக்கணவை கள் ஆபுத்திரானுக்கு அமுதசரபியை அளித்தவளாவன். செழுங்கலை நியமத்துள்ள சிந்தாதேவி ஆபுத்திரானை தோக்கி.

‘கேள்வு மாதோ கெடுகளின் தீவிரன்
யாவரும் ஏத்துப் பிரசுங்கங்களை பொறுத்துக்

தேவி ஸ்தா விளக்குத் தோழன்
 சடா அறியல் ஏழந்திரு கொள்ளாய்
 நாடுவரங் க ரினும் ஒடுவரங் கூரா
 வாஸ்குதி எனபகம் வருந்துத எல்லது
 தாசுதொலை விள்ளாத் தகடுவையது ஏதிறே
 தங்கைப் பாந்திரு அவுக்கைக் கொடுக்கும் (மணி 14 : 9-16)

அந்த அமுத சரபியை ஆபுத்திரன் ஏற்றான்; அத்தேவியைப் புகழ்ந்து,

‘சிறுவரேவி! செழுங்களை நியாக்கு
நந்தா விளக்கே! நாமினைப் பாவாயு!
வானேற தலைவி! மன்னோர் உதகி வி!
ஏனோர் உற்ற இடச்செல்லாயு! (மணி. 14 : 17-20)

என்று அவன் போற்றினான். இப்பெருங்காலியம் போற்றிய கலை மகள் பெயரான “சிந்தா விளக்கு” என்னும் பெயர் நிகண்டுகள் எதிலும் இடம்பெறவில்லை என்பது சிந்தனைக்குரியதாகும்.

கேள்வி

சேட்டை என்றால் முத்தவள் என்பது பொருள். முத்ததேவி என்னும் கருத்தில் முடிதவி என்றும் உரைப்பர். இவள் பாற்கடலி விருந்து திருமகனுக்கு முன்பாகப் பிறந்தவள். எனவே இவளை இந்திரரக்கு முத்தாள். திருவின் முன்னர்ச் செழுங்கடற்பிறந்தாள், திருவினுக்கு முத்தாள், சேட்டை, சேட்டையள், தவ்வை, தெள்வை, முதியன். முதியாள், முதனங்கு என்றெல்லாம் நிகண்டுகள் சுட்டி யுரைக்கின்றன,

இவ்வன் ஒற்றையான கடையுடையவர். அதனால் ஏகவேணி, ஒற்றை கொதிக் கற்றையாள், ஓர்சடையாள் என்று குறிப்பிடுகின்றனர்.

முதேவியின் வாகனம் கழுதையாகும். கரவாகி, கரலூர்தி, கழுதை, யூர்தி, கழுதையூரி, கழுதைவாகனி, கழுதைவாகனி, வாலேபழுர் பெற்றியன் என்னும் பெயர்கள் நிகண்டுகளில் காணப்படுகின்றன. இவள் தாங்கியிருக்கும் கொடி காக்கைக்கொடியாகும். இதனைக் குறிப்பிடும் வகையில் கரடக்கொடி மங்கை, காக்கைக்கொடிச்சி, காக்கைக்கொடியாள், காக்கைக்கொடியினாள், காகமுயர்த்தாள் கொடித்துவசி என்னும் பெயர்கள் காணப்படுகின்றன.

முதேவியை ஊறு விளைவிக்கும் இயல்புடையவள் என்பர். கெடலணங்கு, கெட்டை, கேடி, சீர்கேடி சிறப்பிலாதான், சிறப்பிலாள், துயர்வைத்திடுங் கொண்டலணங்கு, முகடி, வறுமையனங்கு என் நிவ்வாறு கானும் பெயர்கள் எல்லாம் இத்தேவியால் விளையும் சீர்கேட்டையும் தொட்டலைகளையும் வீளக்கும் தனகமையன.

‘சீதேவி நாய்பிறந்த சேயயதினுப் பாந்கடலுள்
முதேவி ஏன்பிறந்தாள் முன்’

எனவரும் புலவர் ஒருவரின் தனிப்பாடல் இம்முதேவியால் விளையும் தீமை கருதிப் பிறந்ததாகும் என்பது கருதற்பாலது ‘தவ்வை’ (167), முகடி (617, 936) என்னும் பெயர்களாலும் முதேவியைத் திருவள ஞவர் கட்டியுள்ளார்.

‘அவ்வித் தழுக்காறு உடையனை; சுச்சியவள்
தவ்வைவையக் காட்டி விடும். (குறள். 167)

மடியுளாள் மாழுகடி யெக்கப மடியிளாள்
தாஞ்சாள் நாமரையி ளாள். (குறள். 617)

அக்டாரார் அல்ல உழப்பு துதேஷ்னும்
முகடியால் சூடப்பட்ட ரோ’ (குறள். 936)

எனவரும் குறள்களில் திருவள் ஞவர் முதேவியைத் தவ்வை முகடி எனக் குறிப்பிட்டுள்ளமை காணத்தகும்

திருமாலேயன் றித் தெய்வம் வேறு இவ்வை என்று ‘திருமாலை’ப் பாசுரங்களில் வலியுறுத்திக் கூறுமிடத்துத் தொண்டரடிப்பொடி-யாழ்வார், எல்லாம்வல்ல அப்பெருமானை அனுகாது பிற தெய்வம் நாடுதல் பயனின் று என்பதனை எடுத்துக் காட்டுமுகத்தான்,

‘பேட்டிரே நம்பியிகள்
கேருவா களனுாந்றகர்
சேடைதன் மடிய கந்துச்
தேவைப்பார்ந் திருக்கிள் றிரே’ (திருமாலை - 10)

என்று பேசுகிறார். திருமாலின் தேவியாகிய திருமகளே செல்வத்திற் குரிய தெய்வம் ; செல்வம் செழிக்கச் செய்வன். கெருடவாகனாகிய திருமாலை அடுத்தால்தானே சீதேவியின் திருவருளால் செல்வம் பெற இயலும் அதனை விடுத்து முதேவியின் மடியில் செல்வத்தை

எதிர்பார்த்துப்போதல் எவ்வளவு பேதைமை என்று எடுத்துரைக்கின்ற பகுதியில் சேட்டைபற்றிய குறிப்பைக் காண்கிறோம்.

இந்திராணி

இந்திராணி என்பது இந்திரனின் மனைவி பெயராகும். இவன்க்கு அயிராணி, சசி, சுந்தரி, புலோமசை புலோமிசை என்னும் பெயர்களும் உண்டு. தேவருலகிலுள்ள மரங்களுக்கு இவள் உரியவளாதவின் 'ஜந்தருச் செல்வி' என்று கூறுவர். கற்பக்மஸரை இவள் அணியும் காரணத்தால், 'கற்பகத்தின் போதுற்ற வல்லி' என்பர். இவனுடைய ஆடல் 'கடையம்' எனப்பெயர் பெறும். இந்திரன்—இந்திராணியர் மைந்தனின் பெயர் சுயந்தன் என்பதாம்.

சுத்தமாதர்களுள் ஒருத்தியாகவும் இவள் குறிப்பிடப்படுகிறாள். இவனுக்குரிய வாகனம் இந்திரனுக்குரிய யானையே; ஆயுதமும் அவன் ஏந்தும் வச்சிரப் படையே.

தேவர் கணம்

தனித்தனி தெய்வங்களைப் பற்றிய பெயர்களை அடிப்படையாக வைத்து, அவற்றோடு இலக்கிய செய்திகள் முதலியவற்றையும் இணைத்து ஒப்பிட்டு, இதுவரையில் அருகன் முதலிய தெய்வங்களைப் பார்த்தோம். திவாகரரின் தெய்வப்பெயர் அடைவை அடியொற்றி ஆண் தெய்வங்களும் அடுத்துப் பெண் தெய்வங்களும் பற்றிய விளக்கங்களைக் கண்டோம். இத்தெய்வங்களின் தனித்திருவுரு, பண்புள்ள, செயல்கள் முதலியன கிட்டிய ஆதாரங்களைக் கொண்டு ஒருவாறு விரித்து எழுதப் பெற்றன.

தனித்தனியாகச் சிறப்பித்துப் பேசப்படும் தெய்வப்பெயர் விளக்கம் பற்றிய முதற்பகுதியை அடுத்துக் கூட்டங்கூட்டமாய் வாழும் பல்வேறு இனங்களாயுள்ள தேவ கணத்தாரைப் பற்றிய பெயர்களை நிகண்டாசிரியன்மார் தருகின்றனர். பொதுவாகத் தேவ இனத்தவர்களைப் பதி ணெட்டு வகையாகப் பகுத்து ஓதுவர். இக்குழுவன்றைப் பதிணெண் தேவகணத்தார் என்பர். சுத்தமாதாக்கள் பற்றி வழும் செய்திகளும் இதுபோன்று ஒரே குழுவாகக் கருதப்படும் தெய்வங்களே.

பதிணெண் கணத்தாருள் தேவர், அசரர், வித்தியாதரர், பலவேறு உலகவாசிகள், பூதம், பேய், என்பவை பற்றிய பெயர்கள் தரப்பட்டுள்ளன.

உயிர்

திகண்டுச் சொற்பொருட் கோவல்

என இக்கூட்டத்தார் பற்றி ய பெயர்த் தொகுபடுகளைப் பார்க்கும் போது அவ்வப்பெயர்கள் அமைந்ததற்கான காரணமும் எளிதிற் புலனாகும் வகையில்தான் பெரும்பாலனவும் எளிமையாயுள்ளன. பொதுவாக இத்தெய்வங்களைச் சிறு தெய்வங்கள் என்றும் குறிப்பிடலாம்.

தெய்வப் பெயர் தொடர்பானவை

திகண்டுரூல் பக்தி இயக்கமும் சமயவெழுச்சிகளும் மிகுந்த காலத்தில்தான் முதன்முதல் தோன்றத் தொடங்கியது. இக்காலத்திற்கு முற்பட்டவை சங்க இலக்கியங்கள். பண்டைய அந்த இலக்கியங்களிலும் பல்வேறு தெய்வங்களைப் பற்றிய குறிப்பு உண்டு. அவற்றை நாம் நன்கு அறிந்து கொண்டால்தான் வரலாற்று முறையில் தெய்வங்களும் அவற்றின் பெயர்களும் வளர்ந்துமையைக் காணுவதல் கூடும். எனவே, சங்க இலக்கியங்களில் காணும் தெய்வங்களைப் பற்றிய செய்திகள் அடுத்துவரும் 9-ஆம் அத்தியாயத்தில் ஆராயப்பட்டுள்ளன.

தேவ கணங்களின் பின் இறைவனின் அட்டமுர்த்தங்கள் கருதப்பட்டுள்ளன ஐம் பெரும்பூதம், சூரியன், சந்திரன். இயமானன் முதலியனவும் அவை சார்ந்த பொருள்களும் இங்கு இடம் பெறுகின்றன. இறைவனே இவ்வகையான எண்வகை உருவில் காட்சி தருகிறான் எனப் பெரியோர் போற்றுவர். இறைவனின் எண்வகை உருவ நிலைபற்றித் தீதாரம் திருவாசகம் முதலிய திருமுஜரகனிலும் திவ்வியப்பிரபந்தங்களிலும் காணும் குறிப்புகள் பலவாகும். இத்தகைய இறைவனின் எண்வகை உருவ நிலைபற்றிய இலக்கிய வீளக்கம் 10 ஆம் அத்தியாயத்தில் அமைந்துள்ளது.

தெய்வப்பெயர்த் தொகுதியின் இறுதியில் ஏறத்தாழ அத்தொகுதியின் மூன்றிலொரு பங்கை எடுத்துக் கொண்டிருப்பது காலவகைபற்றிய செய்திகளாகும். காலம், உலகம் முதலிய சொற்கள் சொல்லனவில் அஃறினை போற் காணப்பட்டனும் பொருளாவில் அவையெல்லாம் உயர்த்தினையே எனத் தொல்காப்பியர் ஓரிடத்தில் வீளக்கம் தந்துள்ளார்.

'தாறுமு கோஞ் நானும் அடியானே வந்து

நலியாத வள்ளும் உருசெய் ஆன சொல்மாலை'

என்று கோள்ளு பதிகத்தைத் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகிறார். ஆகவே, நான்கோள்கள் மனிதர்க்கு நலிவுதரும் ஆற்றல் பெற்றவை

என்பது தெரியவரும். திருக்கோயில்களில் நவக்கிரக் கோயில்கள் காணப்படுவது இந்த நம்பிக்கையால் பின்னாளில் புகுந்த ஒன்டேற்றாம். முன்னாளில் குரிய சந்திரர் எஞ்சே தனிக் கோயிலிருக்கக் காண்கி நோம். நவகோள்களில் இவர் முதன்மையாய் விளங்குபவராவர்.

நவகோள்கள், பன்னிரூராசிகள், 27 நட்சத்திரங்கள், மாத்திரை முதல் ஊழிவரையிலான பல்வேறு வகைக் காலப்பாகுபாடுகள் பற்றிய செய்திகளும் விளக்கக்கூடிய தமிழிலக்கியம், இலக்கணம் முதலிய எல்லாவற்றிலும் விரலிக் காணப்படுகின்றன. இவை பற்றிய நிகண்டுப் பெயர்களுடன் இலக்கிய வழக்குகளையும் ஒப்பிட்டுக் காணும் வகையில் தமிழ் நூல்களில் காலவகை விளக்கம் 11-ம் அத்தியாயமாக அமைக்கப் பட்டுள்ளது ஆகவே தெய்வுப்பெயர் விளக்கம் தொடர்பாகவே இதன் பின்னருள்ள மூன்று அத்தியாயங்களும் அமைக்கப்பட்டுள்ள என்பதும் கருதற்பாலது

நாவின் இறுதிப்பகுதியாக அமைவது தெய்வுப் பெயர்த் தொழுப்பு, இததொகுப்பில் நிகண்டுகளில் காணும் தெய்வுப் பெயர்கள் அனைத்தும் உள். எனவே, இத்தொகுப்பு தெய்வுப்பெயர் பற்றிய பல்வேறு ஆய்வுகளுக்கும் நிலைக்களமாய் விளங்கு ம் தனிச்சிறப்புடன் சிறப்புடையதாகும்.

சங்க இலக்கியத்தில் கானும் தெய்வங்கள் வழிபாடும் மக்கட் பண்பாடும்

தொற்றுவாய்

சங்க இலக்கியங்களாவன பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமே, இவ்விரு பெருந் தொகுதியுள்ளும் அமைந்துள்ள பதினெட்டு நூல்களுள் ஒருசில நூல்களைப் பிற்சங்க நூல்கள் என்று ஆராய்ச்சியாளர் கிளர் கொள்வார். பண்டை உரைகாரர்கள் பாட்டு தொகைகளை ஒரு தொகுப்பாகவே கொண்டு கூறுவார். இம்மரபினை மேற்கொண்டு பாட்டு - தொகை நூல்கள் பதினெட்டும் இவ்வாராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆனால் சில நூல்களுக்கு அமைந்துள்ள கடவுள்வாழ்த்துப் பாடல்களும் வேறு சில நூல்களுக்குப் பிற்சேர்க்கையாக வுள்ள வெள்பாக்களும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. தினை துறைக் குறிப்புகள், பாடல் பாடிய சூழ்நிலை முதலியவற்றை வீளக்கும் அடிக் குறிப்புகள் ஆகியவையும் ஆதாரமாகக் கொள்ளப்படவில்லை. பாட்டு - தொகைப் பாடல்கள் மட்டுமே கருவியாகக் கொள்ளப்பட்டன.

துறை நூல்கள்

எடு எழுதுவோராலும், படி பேராரலும் எத்தனையோ நூற்றாண்டுகளாக இவ் ஸிலக்கியங்கள் கவடிகளில் உருமாறி வந்திருந்த போதிலும், அச்சுப் பொறியில் வெளிவந்தபோது இவை ஒரு வகையான நிலைத்த உருவைப் பெற்றுவிட்டன எனலாம். எங்கோ ஒருசில பாட ரூப பேதங்களில் ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து

மாறுபாடு நிகழலாம் அதுவன் றி இன்று நமக்குக் கிடைத்துள்ள அச்சப்படிகளே ஆதார நூல்களாகின்றன பொருள் விளக்கத்திற்குப் பண்டை உரையாசிரியர்களின் உரைகளும் துணையாக அமைந்தன.

மாலூம் முருகனும்

இந்திரன் முதலிய தேவர்களுக்கும் ஏனைய உயிர்த் தொகுதி களுக்கும் எல்லாம் முதல்வராகப் போற்றப்படும் கடவுளர் மால், பலராமன், கண்ணன், முருகன், முக்கண்ணன் முதலியோராவர். தெய்வங்களைக் குறித்த பாடல்களைக் கொண்ட பரிபாடல் தொகுதியில் மாலுக்கு ஆறும் செவ்வேனுக்கு எட்டும் ஆகப் பதினான்கு பாடல்கள் நமக்குக் கிட்டியுள்ளன. பத்துப் பாட்டின் கடவுள் வாழ்த்துப் பாடல் பொன்று விளங்கும் முதற் பாட்டாகிய முருகாற்றுப் படையும் முருகன் புகழ் பேசுகிறது. பரிபாடல் தொகுப்பில் மாலைக் குறித்த பாடல்கள் முதலில் அமைகின்றன. அதன் பின்னரே செவ்வேன், வையையற்றிய பாடல்கள் வைக்கப்பட்டுள்ளன எனவே, பரிபாடல் மாலுக்கு முதன்மைத் தானம் தருவது சிந்தனைக்குரியது.

‘ மாயோன் மேய காடு உறை உக்கழும்

சேயேங் மேய வைவரை உக்கழும் ’

(தொல் பொரு. 5)

எனத் தொல்காப்பியர் கொள்ளும் முறைவைப்பும் ஈண்டு ஒப்புநோக்கத் தகும்.

மால் மூலை நிலத்துப் பொதுவர்களாலும், முருகன் மலைவாழுகுறவர்களாலும் சிறப்பாகப் போற்றப்படுதலைச் சங்கப் பாடல்களில் காணும் பல குறிப்புகளாலும் உணரலாகும் ஆயினும், இத் தெய்வங்கள் எல்லா நிலத்து வாழ மக்களாலும் போற்றப்படுகின்றனர் மதுரையை அடுத்த பரங்குன்றில் முருகனையும் மாலிருங்குன்றத்தில் மாலையும் காண்கிறோம். திரை அலைக்கும் செந்திற் பதியிலும் முருகனைக் காண்கிறோம்.

ஊர் ஊர்காண்ட சீர்க்கு விழவினும்,

தூவலி ஏந்த மேவகு நிலையிலும்,

வேலன் தைதிய வெறிஅயர் களும்

காடும் கரவர், கவிஞபேறு துருத்தியும்,

பாறும் குளும், வேறும் வைப்பும்,

சதுக்கமும் ரந்தியும் புதுப்பூங் கடர்பும்,
மாந்றமும் போதியிலும் கந்துகூட நினையினும்

முருகன் உறைந்து விளங்குகிறான் என முருகாற்றுப்படை கூறும்.
ஆல் அமர் செல்வனாகிய முக்கண்ணனும், கடம்பு உறை காளையாகிய
முருகனும், மற்றும் பல்வேறு இடங்களில் போற்றுப்படும் தெய்வங்களும்
மாடிலே என்று பரிபாடல் குறிப்பிடுகின்றது.

ஆலழும். கடர்பும், நினையர்பு நடுவும்,
கால்வழக்கு அறுதிலைக் குவ்ரமும், பிறவும்,
அவ்வைவ மேலிய வெங்வேறு பெய்ரோம் !

என மாலைப் போற்றுகிறது பரிபாடல்.

நிருமால் பெருமை

மால் வேதம் போற்றிப் புகழும் விழுப்பொருள். நாவல் அந்தனைர் அருமறைகளின் அவன் பலபடியாகப் போற்றப்படுகிறான். வேத முதல்வன் அவன். வேத வேதாங்களுக்குள்ளே அடங்கிவிடுவதன்று அவன் பெரும் புகழ். நூல்களாலும், உள்தாலும், உணர்வாலும், மற்று எல்லாவற்றாலும் வனப்பும் எல்லையும் அறியப்படாத எல்லை கடந்த பரமபொருள். அவன் எங்குமாய் எல்லாமாய் நிறைந்துள்ளான். ஜம்பு நங்களும் ஞாயிறு திங்கள் முதலிய கோள்களும், தேவரும், அசாரும், முவேந் உலகின் உயிர்த் தொகுதிகள் அனைத்தும் மாலி னிடத்திலிருந்து தோன்றிப் பரந்த பொருள்களே. அவ்வப் பொருள் களின் உள்ளுறு பண்புகளாகவும் அவன் பரந்து ஒளிர்கின்றான். எல்லா உலகு உயிர்களிலும் அவன் பரந்து ஒளிர்கின்றான். எல்லா உலகு உயிர்களின் தொற்றமும். நிலைபேரூர், ஒடுக்கழும் ஆக எல்லா மாய் நிற்கும் ஏகபரம்பொருள் மாலே. இவ்வாறாகப் பல்வேறு வகையில் மாலின் பெருமையைப் போற்றிக் கூறுகிறது பரிபாடல்.

நிருவருவக் காட்சி

'மாலின் திருமேனி நீலவண்ணம்; அவன் கண்கள் தாமஸரையை ஒக்கும் செவ்வண்ணம் அவனது வர்ய்மை தப்பாது வருகின்ற நாள்; பொறையோ நிலத்தை நிகர்க்கும். அவன் அருள் நீர் நிறை மேகத்தைப் போன்றது' என்றெல்லாம் வேதங்கள் புகழ்கின்றனவாம்.

அவன் நொடியேனாய், நீலத்திற் வண்ணனாய், மார்பி சீல தார் தாங்கித் திருமகளையும் அதில் உடன் கொண்டு, சங்க சக்கரக் கையனாய்க் காட்சி வரும் திருமேனி வண்ணாக்கள் கவிஞர்களால் புழுந்து பேசப்பட்டுள்ளன.

மால் தந்த நான் முகன்

நான்முகனைத் திருமால் தனது உந்தித் தாமரையில் தோற்று வித்து, அவனைக்கொண்டு படைப்புத் தொழில் நடைபெறச் செய்திறான். நீருள் ஆமிழ்ந்துபோன நிலமகளை வராக உருவனவாய்ச் சென்று எடுத்துவந்து, அதில் உயிர்த் தொகுதிகளை உண்டுபண்ண, நான்முகனைப் படைத்தனாம் மால் ஆதனால் நான்முகன், 'தொடங்கற்கண் தோன்றிய முதியவன்' (கலி. 2 : 1) என்று போற்றப் படுகிறான். நான்முகனின் படைப்பு விநோதங்கள் அவன் வேதத்தை உலகிற்கு அருளியது முதலிய செய்திகளும் உள்.

சாமனும் சாமனும்

பிரமனைப் போலவே, காமனும், அவன் தம்பி சாமனும் மாலின் மக்களே காமன் கொண்டுள்ள சுறாக்கொடி அவனுக்கு உரிய ஐந்து மலர்-அப்புகள், அம் மலர்க்கணைகளால் அவன் காதலர்களை வருத்துதல் முதலிய பல செய்திகள் உள். இரதியும் காமனும் இணையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். இளவேனிற் காலத்தில் இக்காமலெனுக்கு வீழா எடுப்பர். காமவேள் வீழா ஆடவரும் மகளிரும் ஆனந்தமாகப் பொழுதுபோக்கும் ஓர் இன்ப வீழா.

மாலின் ஊர்தி கருடன்

மாலின் ஊர்தியாகவும் கொடியாகவும் அமைந்தது கருடப்புள். இது பல நிறம் வாய்ந்த விரிந்த சீற்குகளைக் கொண்டது; இது பாம்பிற்குப் பகையாய் உள்ளது. ஆயிரர் தலையைக் கொண்ட ஆதிசேடனையே தன் வாயில் கெளவிக் கொடிருக்கும்; பாம்புகளையே அணியாகப் பூண்டிருக்கும். இது உண்ணுவதும் அப்பாம்புகளையே

மாலின் படுக்கூக ஆதிசேடன்

மாலின் படுக்கூக்கூக உள்ளது ஆதிசேடன்; இதன் ஓமல் மால் பள்ளிகொண்டிருக்கும் காட்சியைக் களினுறக் கவிஞர்கள் பாடியுள்ளனர்

(பெரும் 371—373). ஆயிரம் தலையையுடைய இந்தப் பூமுடி நாகருக்கு இருந்ததையுரில் அமைந்திருந்த திருக்கோயிலைப் பரிபாடல் சுட்டியுள்ளது. பரிபாடல் திரட்டின் முதற்பாடல் முற்றும் இப் பூமுடி நாகரைப்பற்றியதே. மகளிரும் மைந்தரும் பூமுடி நாகருக்கு வழிபாடு செய்த வளைக்கைமையையும் அப் பாடலில் காணலாம்.

அவதார சரிதங்கள்

மால் தன் இச்சையால் எடுத்த அவதார சரிதங்கள் பலவும் உவமை வாயிலாகவும் பிறவாகவும் கொண்டு கூறப்பட்டுள்ளன. வராக அவதாரம், புனல் வறள் அன்னம் ஆனது, பிருங்கலாதனுக்கு அருள் செய்ய நாகிங்கமாய்த் தூணில் தோன்றியது. மனைர் குலம் மாய்க் கருவாள் நெடியோன் ஆனால் முதலியன் குறிக்கப்பட்டுள்ளன. இராமாவதாரச் செய்திகளும் கண்ணன் தொடர்புடைய பாரதச் செய்திகளும் சங்கப்பாடல்களில் சில உள்.

மாலின் விஷ்ணுக்குல மூர்த்தங்கள்

மாலின் விஷ்ணுக்குல மூர்த்தங்களும் குறிக்கப்பட்டுள்ளன. சங்கருடனான் பிரத்தியும்நன் அநிருத்தன், வாசுக்கவன் என்னும் நான்கு மூர்த்தங்களுடனும் பார்க்டலிலே பள்ளிகொளல், நாஞ்சில் படை கொண்டு வாலியோனாகிய பலராமனாக நிற்றல், வராகமாய் வந்து நிலமகளைக் காத்தல் என்னும் மூவுரு நிலையிலும், வாலியோனாகிய பலராமனுடன் இணைந்து நிற்கும் ஈருருநிலையிலும் எல்லாம் இவன் காட்சி தநுகிறான். மாலிருங்குன்றக்கோயில்,

‘எதிலாம் சேவுவேறு உருவில் ஒழுதோயில் இருவந்
தாங்கும் நீநிலை’
(பரி. 15 : 13-14)

கொண்டது ஆகும். கச்சிப்பதியிலே இவன் கணவளர் கோவத்தின் உள்ளான்

முநுகங்கள் நிருங்காட்சி

முநுகன் மாலின் மருகன்; ஆல் கெழு கடவுளின் புதல்வன்; மஸைமகள் மகன்; குறிஞ்சிக் கிழவன்; குன்றுதொறும் பொலிவறும் மஸைக்கடவுள். செந்திறம் படைத்தவன்; இதனால் ‘சேயை’ (முருகு. 61, குறு. 1:3), ‘சேயோன்’ என்று வழங்கப்படுவன்; மாலைப்போன்றே இவனும் நீண்ட தீருவருஉடையான். அதுபற்றி

‘நெடுவேன்’ (புற ச 19, நற் 288 10) என்று சிறப்பிக்கப் படுகிறான். நீலக்கடவில் எழும் இளஞ்சு குரியனை ஒத்துச் செந்திற ஒளி வீச, ஆறு திருமுகங்களும் அருட்காட்சி நல்க, பன்னிருக்கையும் பல தொழில் புரிய, மயிலின் மேல் வீற்றிருக்கும் இப்பெருமானின் காட்சி அழகினை முருகாற்றுப்படை பலபடப் பாராட்டிப் பேசிகிறது.

‘உடையும் ஒயியலூர் செய்யை; மற்று ஆங்கே
படையும் பலழுக் கோடுதீநும் கோக்குஞ்;
உருவும் உருவந்தீ ஒந்தி; முங்கூர்
விரிகந்தி முற்றா விஞகுடர் ஒந்தி’ (பரி 19 : 97 — 100)

என்று சீக்கோவிள் செந்திற அழகைப் பாராட்டுகிறது பரிபாடல் இவன் பிடித்திருக்கும் திருந்துவேல் (பரி. 19 : 102) கூடப் பகைவார மாய்த்தலின் செவ்வேல் ஆகிஷிருகிறது ‘செவ்வேந் சேஸ்ய’ (முருகு. 61) என்பது முருகாற்றுப்படை இவனது செந்திற மார்பிலே முத்துமாலை, கடப்பமாலை, வள்ளிப்பூமாலை ஆகியவை புரஞ்சின் றன். கடம்பு காந்தள் இவற்றின் மலராலாகிய கண்ணியும் குடியுள் ளான் மயில் ஊர்தியாதலேயண்றிக் கொடியாகவும் அமைகிறது கோழிக் கொடியும் உண்டு. ‘பின்னிமுகம்’ என்னும் யானையையும் ஊர்தியாகக்கொண்டு செலுத்துவன்.

முருகன் திருவாவதாரம்

முருகன் அவதரித்த பான்மையை ஐந்தாம் பரிபாடல் நன்கு விவரித்துள்ளது. முக்கண்ணான் உமைமொடு கூடிய காமவதுவையுள் இவன் தோற்றம் செய்கிறான். இந்திரன் குறுக்கீட்டால் அத்தெய்வக் கரு சிதைக்கப்படுகிறது. சிதைத்த கரு, பின் அறுமுனிவர் வேள்வியுள் புகுந்து அவர்தம் பததினியரின் கருப்பத்துள் வளருகிறது இமயத்து உச்சியில் உள்ள சுளையில் மலரும் தாமரைப் பள்ளியில் கார்த்தினை மாதர் கருவுயிர்க்கிள் றனர். இதனை உட்கொண்டே முருகன். ‘மணி மிடற்று அண்ணற்கு மாசிலோன் தந்த செல்வன்’ (பரி 8 : 126-127) என்றும், ‘அறுவர் பயந்த ஆறு அமர் செல்வன்’ (முருகு 255) என்றும், ‘மணி-மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோன்’ (பரி. 9 : 6-7) என்றும் சிறப்பிக்கப்படுகிறான்.

கார்த்தினை மாதர் கருவுயிர்த்த அன்றே இந்திரன் பகையையால் தன் வச்சிராயுதம் கொண்டு குழலிகளின் மேல் எறிகிறான். அப்போது

அறுவேறு உருவும் ஓர் உருவாகி ஆறு முகங்களோடும் பன்னிருக்கங். கடோடும் காட்சியளிக்கிறான் முருகன். படையின்றி வெறுப்பையுடன் இந்த அறுமுகனிடம் இந்திராதி தேவர்கள் தோல்வியுறுகின்றனர். இந்திரன், அனலன், யமன் முதலியோர் கோழி, மயில், மறி முதலியவற்றையும், ஈட்டி குடாரி, கணிசசி முதலிய ஆயுதங்களையும் அவனுக்க்கு கொடுக்கின்றனர். அவ்வாயுதங்களைத் தமது பன்னிரு கைகளிலும் தாங்கி, சீற்ற மும் வலிமையும் மிக்கோனாய் முருகன் தேவர்களில் சிறந்து திகழ்ந்தான்.

ஆங்கு அவனும் பிறகும் அம்சத்து பண்ட அளித்த
ஏறியும், மஞ்சுகூயும், வரஸர் சேவூம்,
போறவரிச் சாபும், மரஜும், வரஞும்,
செற்றிவை சுடியும், குடியியும் கணிசசியும்,
தெறு கதிர்க் களியும், மாலையும், மணியும்.
வேறுவேறு உருவில் இவ் ஆறு இரு கைக்கொண்டு
ஏற்றில் துரக்கத்து அரூர் செல்வத்து
பொறவரிக் கோட்டையொடு புகழ்வார்ப்பு இறந்தோய் !

என்று பரிபாடல் அப்பாழுது முருகன் விளக்கும் காட்சியைத் தருகிறது.

முருகன் தேவர் துயர் தீர்த்தல்

இந்திரன் முருகனைத் தனது தேவப்படைக்குச் சேனாதிபதியாகக் கொள்கிறான். முருகன் தேவர்க்குத் தலைமை பூண்டு. அவர்களுக்கு இன்னல் இழைத்த அரசர்களை மாய்க்கின்றான். அவ் வசரர்களுள் குரன் முக்கியமாகக் குறிப்பிடுதற்குரியான். இவன் மாமர உருளில் கடலுள் ஒளிந்து நின்று போர் தொடுக்கிறான். இவனை அமரிச் சுழக்கி முருகன் அபித்துவிடுகிறான். கிரவுஞ்ச மலையை வேலாள் பின்து போகட்ட செய்தியும் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது.

தெய்வயானா ~ வள்ளி ஸிருஷணம் :

தேவர் துயர் தீர்த்த வருமானுக்கு இந்திரன் தன் மகள் தேவசேனையைத் திருமணம் செய்து கொடுக்கிறான். பின், குறவர் குடிப் பிறந்த வள்ளியையும் பூவுலகிலே பாங்குன்றத்தில் மணந்து கொள்கிறான் ‘முருகு புனர்ந்து இயன்ற வள்ளிபோல’ என ஒப்புக்கூறு மாறு வள்ளியைக் களவு முறையால் உடன்கொண்டு சென்று மணந்தான்.

முருகன் நிருப்பதீகள்

முருகன் வீளங்கும் தலங்களுள் பரங்குன்றம், அவைவாய், ஆவினன்குடி, ஏரகம், குன்று வெதாராடல் பழுமுதிர் சோலை என்னும் ஆறு இடங்களை முருகாற்றுப்படை குறிப்பிடுகிறது. இவற்றுள் பிற்கூறிய 'குன்று வெதாராடல்', 'பழுமுதிர் சோலை' என்னும் இரண்டும் ஒரு குறிப்பிட்ட தலத்தைச் சுட்டுவன் அவ்வ. 'காடும் காவும் கவின் பெறு தருத்தியும்' எங்குமாய் உறையும் இயல்பினைக் குறிக்கும் குறிப்பே அவை. ஆகவே, எல்லாக்குன்றமும், சோலையும், மலையும் எல்லாம் அவன் வீளங்கும் கோயிலே என்பது கருத்து. திருப்பங்குன்றத்தையும் திருச்சீலவாயையும் முருகாற்றுப்படை யொழிந்த பிறசங்க நூல்களும் குறிப்பிட்டுள்ளன. 'வேலூர்' என்பதும் முருகன் வேலால் வந்த பெயர் என்று சிறுபாஸாற்றுப்படைக் குறிப்பினால் பெறப்படும்.

முக்கங்கள்

முருகனைத் தந்த பெருமான் முக்கங்கள் இவன் அந்திவானும் தழுவும் போன்ற செவ்வண்ணாமும், சண்பகலர் போன்ற பொன்ற வள்ளணமும் படைத்த வடிவடையான். சிவன் திருமுடிச் சடையும் செந்திறகே. சடையில் பிறையும் நீரும் கொள்ளுறையும் தாக்கியுள்ளான். முக்கங்களும் கறைக்கண்டமும் உடையான்; ஆனேற்றை ஊர் தியாகவும் கொடியாகவும் கொண்டவன். கணிச்சி என்னும் மறுப்படை தாங்கியவன். முப்புரம் எரிச்செய்த காலத்து வீற்படை தாங்கியமையின் வீல்லும் இவனுக்குரிய போற்ப்படையே. நஞ்சம் உண்டு கறுத்த கண்டனானமையின் இவன் கழுத்து 'கறை மிடறு,' 'மணி மிடறு' என்று 'போற்றப்படுகிறது. 'காரி உண்டிக் கடவுள்' என்னும் பெயரும் பெறுகிறான். உமை இவன் திருமேனியோடு ஒன்றித் திகழ்கின்றான். இதனால் இவன், 'பகங்கட் கடவுள்' என்று போற்றப்படுவன். கயிலை மலையில் இவன் உமையோடு வீற்றிருந்ததருளவன். உமையோடு கூடி இவன் முருகனை அளித்த செய்தியை முன்பு கண்டோம்

இவனே ஆவின் கீழ் அருந்தவ முதல்வனாய் அமர்ந்து, அறமுறைக்கும் முனிவனாயும் காட்சி தருகிறான். ஆதிரை நாள் இலைனுக்குச் சிறப்பாகக் குரிக்கப்படும். இவன் வீற்றிருக்கும் கயிலையை

இராவணன் பெயர்த்தெடுக்கலாற்றாது. அவன் அருள் பெற்ற வரலாறு குறிக்கப்பட்டிருக்கிறது.

முக்கண்ணான் முப்புரம் எரிசெய்த நிகழ்ச்சியைச் சங்கப் பாடல்கள் விரிவாகவே கூறுகின்றன. முப்புரத்தை மாய்த்தாற்போன்று மூவுலகையும் ஊழியில் அடிக்கும் ஆற்றல் படைத்த பெருஞ் சத்தியும் இவனே. உழிக்களை உண்ணும் கூற்றுவனை மாய்த்து இவன் உயர்வு பெறுகின்றான்.

கொற்றவை

கொற்றவை முக்கண்ணனின் போர்ப்பெருஞ் சக்தி முருகனை ‘உமைபாலன்’ என்பதுபோலவே, ‘கொற்றவை சிறுவன்’, ‘பழையோன் குழனி’ என்று கொற்றவையின் குமரனாகவும் கூறுவர். இக் கொற்றவை காட்டுள் வாழும் மறக்கும் மக்களால் போற்றப்படுவளை, இவனுக்கும் முக்கண்ணும் சூலமும் உண்டு. பேய், பூதக்களாம் பரிவாரங்கள் புடைக்குழக் கானில் உறைபவள். ‘கான் அமர் செல்வி’ (அக 345 : 4), பெருங்காட்டுக் கொற்றி (கலி. 89 : 8) என்று இவன் பேசப்படுகின்றாள். இவளைச் சூழ்ந்துள்ள பேய்கள் தொடி முதலிய விழூதப் பேச்களாலே இவளை மகிழ்விக்கும் மயிடளைச் செற்ற விறல்கெழு குலி; அசரப்பகை களைந்து வெற்றிகொண்ட வெற்றி மகள். உலகத்திற்கு வெற்றியளிக்கும் வெற்றி மடந்தையும் இவனே. அபிரைமலையில் உறையும் கொற்றவையையும், அவளைச் சீரமன்னர் பணிந்து பரவுக்கடன் கொடுத்தனமையையும் பதிற்றுப்பத்து விளக்கி உரைக்கின்றது.

இருபெருந் தெய்வம்

இதுவரை நாம் கண்ட பெருந்தெய்வங்களுள் சிலரை ஒரு தொகுப்பாகவும் கவிஞர்கள் கொண்டு போற்றியுள்ளனர் பலராமன், பருதி அம்செல்வன், காமன், சாமன், ஆன் ஏற்றுக்கொடியோனாம் முக்கண்ணன் ஆகிய ஜூவர்கள் நிலையை உவமையாகக் கவித்தொகைப் பாடல் ஒன்று காட்டுகிறது (கலி. 26 : 1-6). இந்திரன், யமன், வருணன், குபேரன் என்னும் நால்வரையும் ஒரு சேர ‘நாற்பெருந்தெய்வம்’ என முருகாற்றுப்படை ஓர் இடத்து உரைக்கின்றது (முருகு. 160-161). முத்தொழில் புரியும் முதல்வர்களாக நான் முகன், மால், முக்கண்ணன் மூவும் குறிப்பிடப்படுகின்றனர் (பரி. 1 : 41-51) பணைக்கொடியோனாம் பலராமனையும் கண்ணனையும் சேர்த்து, ‘இருபெருந்

தெய்வம்' என்று புறநானுற்றுப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது (58 : 14-16). அகநானுற்றுப் பாடல் அந்தவானுக்கும் கடலுக்கும் ஒப்பாக இருபெருந் தெய்வத்தைச் சுட்டுகிறது இங்கே குறித்த இருபெருந் தெய்வமாவார் செந்திறம் வாய்ந்த கடவுளும் கருநிறம் வாய்ந்த கடவுளும் ஆதல் வேண்டும் முருகன், முக்கண்ணன் இருவருமே செந்திறத்தார்; கருநிறக் கடவுள் பாயோனும் அவன் மகன் காமனுமே. இவருள் எந்த இருவர் சேர்க்கையை இப்பாடல் கட்டுதல் கூடும்? அரியும் அரனும் ஒரு சேரக் காணும் காட்சியையே இது குறித்ததாகக்கொள்ளுதல் பொருத்தமாகலாம்.

முதற்பெருங் கடவுள்

மதுரைக்காண்சி மழுவாள் நெடியோன் தலைவனாகப் பிற தேவர்கள் உள்ளனர் என்று கூறும்.

மழுவாள் தெநியோள் தலைவன் ஆக
நாக அற வள்ளுகிய யர்க்கையர், தூஞ்சாடி,
வாடாப் பூரின் இரையா நாட்டத்து,
நாற்று உணவின் உகுகொழு பொறியோ
(மதுரைக் 455-458)

என்பது மதுரைக்கானுசி. இங்கே சட்டிய மழுவாள் நெடியோன் யார்? 'மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்' (அ.க. 220 : 5) என்று பார்காரமன் குறிப்பிடப்படுகிறான் மழுப்பாடை தாங்கியோர் முக்கண்ணனும் ஆகலாம்; மாலும் ஆகலாம். ஆகவே, மாலும் முக்கண்ணனுமே முதற்பெருங் கடவுளாவர் என்று கொள்ளலாம். ஆயினும் அடைபெறாது, 'மழுவாள் நெடியோன் தலைவன் ஆக' என வருவதனால் முக்கட்பெருமானாம் சிவப்பெருமானே முதற்பெருங் கடவுள் என்பதே மாங்குடி மருதனார் கருத்தாதல் வேண்டும்.

உரையாசிரியர் நக்சினார்க்கினியர் இத்தொடர்க்கு ‘மழுவாசிய வாளையுடைய பெரியோன் ஏனையோரின் முதல்வளாக்கொண்டு’ என்று உரைவகுக்கிள் நார் (மதுரைக். 455 உரை). இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில், ‘குழுவித்திங்கள் பெரியோன் தருக’ (மனையறம். 38-41) எனவும், ‘பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும்’ (இந்திர விழவு. 163) எனவும், சிலபெருமாளைப் ‘பெரியோன்’ எனக்கூறுதலும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது மேலும், அடிகள் ஊர்காளைகாதையில் மதுரைமாறாக்க கோயில்களில் எழுந்த காலை மருசொலியைக் குறிப்பிடும்போது, ‘நுதல்விழி நாட்டத்து இறையோன்

கோயிலும்' (ஹர்காண. 7) என முக்கண்ணால் தீகாயில் முரசை விளை முதற்கண் கூறுகிறார்.

'நஷ்டியி தாட்டத்து இறைபோள் முதலாப்
பதிவாழி சூக்ஷ்டத்து தெய்வர் சுராக
வேறு வேறு சிறப்பிக் வேறுவேறு செய்வினை
ஆற்றி யாபிக் அறிந்தேர செய்யுமிஹ'

(மக்கிமேகலை : விழாவறை. 54-57)

என வரும் கூலவணிகன் சாத்தனார் வாக்கும் தெய்வங்களுக்கு எல்லாம் முதல்வன் சிவபெருமானே என்பதனைத் தெளிவுற உணர்த் துவின்றது மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாடிய 56 ஆம் புறப்பாட்டில்,

'ஏற்றுவளை உயரிய ஏரிமுகி அவிரிகடை
ஏற்றுகுஞ் களிச்சி மளிமிடற் றேறும்' (புறம் 56:1-2)

என முதற்கண் சிவபெருமானைச் சுட்டி, பலராயன், மாயோன், முருஙன் ஆகியோரை அடுத்து முறையே உவகமயாக எடுத்துக் காட்டி யிருப்பது கொண்டும் முதற்பெருங்கடவுள் முக்கட் பெந்மானே என் னும் கொள்ளை அந்நாளில் சிறந்தேங்கியாகம் செவ்விதிற் புலனாம்

வேத நெறி

வேத ஸிதிமுகைறப்படி வேள்வி செய்து வழிபட்ட முறைகளும் இவ் விலக்கியங்களால் நமக்குத் தெரியவரும். நால் வேதமும் ஆறு அங்கமும் உபநிடத்தம் முதலியனாவும் மக்கள் பயின்றமை புலனாகிறது. 'வேதம்' என்பதற்கு 'மறை' 'கேள்வி'. 'எழுதாக்கற்பு', 'வாய்மொழி', 'முதுமொழி' என்னும் பெயர்களும் வழங்கப்பட்டுள்ளன 'அருமறை' என்றும் 'அந்தனாளர் நான்மறை' என்றும் இவை போற்றப்படுகின்றன. இவ் வேதங்களையும் இவற்றை உணர்வதற்குக் கந்வியான ஆறங்க நூல்களையும், இவற்றின் மறைபொருளை விளக்கும் உபநிடதங்களையும் அந்தனார் பயின்றனர்.

வேள்வி செய்தல்

இவ்வந்தனர் தீவெட்டு, தெய்வங்களுக்கு அதில் அவிசொரிந்து வழிபட்டனர். முகவந்தரும் வணிகர் முதலிய சிறநூல் வேள்விக்கு வேண்டும் பொருள் முதலிய கொடுத்துப் போற்றினர் வேள்வி செய்த முறையும், அதனை நடத்தும் 'வேள்வி ஆசான்', அதற்கு

உடனிருந்து உதவும் யாக பத்தினியர் முதலிதேய ரைப் பற்றிய குறிப்பு களும் உள். வேள்விச் சாலையின் அமைப்பு, வேள்வித்தூண், வேள்வியின் போது அணியும் அணிவகை, வேள்வித் தீயில் போடப்படும் அணி உணவு ஆகியவையும் வீளக்கப்பட்டுள்ளன. வேள்விக் களங்களுக்கு மக்கள் சென்று வழிபட்டனர். மால் வேள்வியின் உறுவில் வெளிப்படுவதாகப் பரிபாடல் கூறுகிறது

நீ நான் நெய் வழங்கியுப்
என் நானைப் பல வேட்டீஸ்
என் நானைப் புற் பரப்பியும் (புற. 166:21-23)

தெய்ரிமலி ஆவுதி யோங்க, யாரான்
சியாகி சிறப்பிக் கேள்வி முற்றி.
பூமி நட்ட வியங்காம் பலகைச் (புற. 15:19-21)

எனவரும் குறிப்புகள் வேள்வி வழிபாட்டின் மிகுதியைப் புலப்படுத்துவன். வேள்வி பல செய்வித்தமைப்பற்றி ‘பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்னும் சிறப்பெய்தினான் ஒரு பாண்டிய மன்னன். சேர, சோழ, பாண்டியரில் வேள்விக்குத் துணை நின்றாரைப் பதிற்றுப் பத்து புறநானுறு முதலியவற்றில் காணலாம்.

வேதாாலக் கடவுளர்

வேதாாலக் கடவுளரில் இந்திரன் சிறப்பாகப் போற்றப்படுகிறான். இவன் வானுலகத் தேவர்களின் அதிபதி இவனும் பிற தேவர்களும் அமுது உண்டு வானுலகில் இன்பம் துய்க்கின்றனர். பேரூர்களில் இந்திரனுக்கு வீழு எடுத்தனர். இந்திர விழாவில் பூக்களை மிகுதியாகப் பயன்படுத்தினர். ‘இந்திர விழாவிற் பூவின் அன்ன’ (ஐங் 62:1), ‘பல பூ விழவு’ (பதிற். 30.15) என வருவன இதற்குச் சான்றாகும். மேருமலையும் தேவர்கள் வாழ் இடமாம் ‘இமையவர் உறையும் தினையச் செவ்வரை’ (பெரும். 429) என்று மேரு போற்றப்படுகிறது இந்த மலையைக் காப் பவ னும் இந்திரனே (பரி. 9.18). துவாத-சாதித்தியரும், மருத்துவர் இருவரும். வக்கள் என்மரும், ஏகாதச ருத்திரர்கள் ஆக தேவர் முப்பத்து மூவர் உளர் இவராக ஓள்ளிட்டு அகரர்; கந்தர், கந்தருவர் முதலிய பதினெண் தேவகணத்தாரும்

உளர் இத் தேவகணத்தானை முருகாற்றுப்படை.

நான்வேறு இயந்வைப் பாந்தோரு முவரோடு

உள்ளதீர்ரு இராடி உயர்நிலை பூர்த்தியை

(167-168)

என்று குறிப்பிடுகிறது. உலகின் எட்டுத் திக்கிலும் நின்று காவல் புரியும் கடவுளரும் உளர். இவருள் மேலே கட்டிய இந்திரன் கீழ்த் திசைக் காவலன் ஏனைய திசை காவலரில் அக்கினி, யமன், குபேரன் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் உள் அக்கினியும் யமனும் கொடு-மைமிக்க அழிவுத்தொழில் புரியும் கடவுளர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். கூற்று, கூற்றம், காலன், மடங்கல் என்றெல்லாம் யமன் அழைக்கப் பெறுகிறான். காலனும் மடங்கலும் கூற்றுவனாது ஏவலர் என்றும் கொள்வர் இந்த யமன் நீதிக்கே நிலையமாய்த் 'தருமன்' என்றே போற்றப்படுகிறான்.

பெளத்தமும் சமணமும்

வேததெறிக்கு மாறுபட்ட பெளத்த சமண சமயத்தினரும் அந்தாளில் சிறந்திருந்தனர். புறநானூற்றில் வரும் ஒரு குறிப்பு இதற்குத் தக்க சான்றாகும்.

' ஆறு உயர்ந்த ஒருஞ்சுநூல்

இகங்கண்டோர் மிகல் சம்பாரி '

(புறம். 166.4-5)

என்பதில் முதுநூலுக்கு இகல் கண்டோர் என்பது வேததெறிக்கு மாறுபட்ட நெறியாளரைக் குறிக்கும். பெளத்த சமணப் பள்ளிகள் 'தவப்பள்ளி' என்று பெயர்பெறும் இப்பள்ளிகளில் து ந வி கன் வாழ்ந்து வந்தமையின் இப் பெயர் பெறுவதாயிற்று கூடவீலும் காலிரிப்பூம்பட்டினத்திலும் விளங்கிய புத்த சமணப் பள்ளிகளையும், அங்கு நிகழ்ந்த வழிபாடுகளையும் மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை பாடவுகளிலே காணலாகும்.

இறு தெய்வங்கள்

பெருந் தெய்வங்களுக்குள் பெருந் தெய்வமாக மாலும் முக்கள் ஜானும் சிறந்து நிற்பதை முன்பு கண்டோம். மக்கள் அசுசத்தால் வணங்கிய சிறு தெய்வங்களோ பற்பலவாக உள்ளன மனலை முதல் கால் வரையிலும், காட்டிலும் தாட்டிலும், வீட்டிலும் ஊர் வெளியிலும்

லுமாக இவை பரந்து காண்கின்றன. இத்தெய்வங்களில் பெருபாலுளவும் மக்களுக்கு அச்சத்தை விளைவிப்பனவாகவும், அவர்களுக்கு வருத்தம் தரும் இயல்பினவாயும் அமைந்தன. மஸலகள் யாவுமே மக்களின் காட்சிக்கு வருத்தும் தெய்வங்களைக் கொண்டனவாகவே தோற்றுகின்றன காட்டு வழிகளில் செல்வார் காடு உறை கடவுட்கு உரிய கடமை புரிகின்றனர். காலிலும் மரங்களிலும் தெய்வம் போற்றி னர். மரங்களில் முக்கியமாக ஆலமரம், மராமரம், கடம்பு வேங்கை, ஒடுமை, வேம்பு மருது, பனை, கள்ளி ஆகியவற்றில் கடவுள் உறைதல் குறிப்பிடப்பட்டுள்ளது

இனி நீர்த்துறை ரங்காகிய சணை, குளம், ஆறு, ஆற்றுத்துருத்தி கடல் கழிமுகம் ஆகியவற்றிலும் கடவுள் உறைவதாக நம்பினர். அணங்கு, சூர், பேய், பிசாசு பூதம் என்பன வருத்தும் தெய்வங்களில் குறிப்பிடத்தக்கவை அணங்கு என்பது ஆண் பெண் தெய்வங்களுக்குப் பொதுவாக வழங்கும் பெயர். இது ஆண் தெய்வத்தைக் குறித்தல் சிறுபான்மை; பெண் தெய்வத்திற்கே பெரும்பான்மையும்' அணங்கு என்பது வழங்கும் பெண்களையே 'அணங்கு' எனக் குறிப்பிடுதல் உண்டு சூர் என்பது இவ்வகையாக வரினும், பெண் தெய்வத்தைக் குறிக்கும்பொது சூர்மகள், சூரமகளிர் என்று குறிப்பிடப்பெறுதல் பெரும்பான்மை. யாழ், முரசு, பிற ஆயுதங்கள் முதலியவற்றில் உறையும் தெய்வங்களும் அணங்கு என்றே கூறப்படும்.

மன்னர்களின் போர்க்கள் நிகழ்ச்சிகளைக் கூறுமிடத்துப் பேய், பிசாசு, பூதங்கள், பெரும்பான்மையும் இடம் பெறுகின்றன. பாசம், கழுது, பழு, அணங்கு, கூளி என்பன பேயினத் தெய்வங்களாம். இவையாவும் குட்டை வடிவின் வாயினும், அவற்றிற்குள்ளும் குறியவை நெடியவையாய்ப் பல உருவில் காட்சி தரும். பூதங்கள் பேய்களை வீடுவும் பருத்த உடம்பு படைத்தவை. இவற்றிடையே ஆண் பெண் வேற்றுமையும் உண்டு. பேய் ஏறி நடத்தும் ஊர்தியாக அமைவதும் பேய்தான் பேய்கள் கண்ணுக்கினிய காட்சியை உடையவை அல்ல; அச்சம் தரும் வடிவின். இவற்றின் உருவங்களையும் உறுப்புகளையும் சங்கப்பாடல்கள் பல்வேறு வகையாக வருணித்துள்ளன. ஊர் எல்லாம் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நள்ளிரவில் இவை நடமாடித் திரியும் சிறப்பாகப் பினங்களை எரித்தலும் புதைத்தலும் செய்யும் புறங்காட்டில் இவை கூட்டங்கூட்டமாகத் திரிந்துகொண்டிருக்கும். போர்க்களத்தில் இறந்துபடும் பினங்களைத் தின்று, குடர்மாலைகளை

அனிந்து சொன்னு அங்கே மகிழ்ச்சிக் கூத்தாடுப் பின் கூழ் சுமைத்து சிறப்பு வீருந்தும் நடத்தும் பூதங்கள் போர்க்களத்தைக் காவல் புரியும் காளிதேவிக்குப் பணிசெய்யும் பரிவாஶங்கள் தீப்பேய், பூதங்களே காளி கோயிலின் வாயிலில் காவல் புரிவன பூதங்கள்., பிற

பணிகள் செய்வன பேப்கள்.

வீர வழிபாடு

போரில் மாய்ந்த பெருவீரர்களுக்குக் கல்நாட்டி வழிபாடாற்றினர். வீரக்கல்லீல் மறவர்களின் பெயரும் அவர்தம் சிறப்புகளும் பொறிக்கப் பட்டன. எனவே இவற்றை ‘எழுத்துடை நடுகல்’ (ஐங் 352:2, அக். 53:11. எனப்ர் இவை பெரும்மாலும் மக்கள் நடமாட்டமுள்ள வழிகளை அடுத்தீத நாட்டப்பட்டன

செஷ்டுப் பேசுத்து, பேயர் மாஞ்சு அநியர்,

கூட ஏற்று ஏழுதிய நீ அவை மாஞ்சத்து

கடவுள் ஒங்கிய காடு ஏக் கலவை

(மலைபடு 394-396)

எபன்தனால் வழிப்போவார் செல்லும் இடங்களில் கானும் நடுகற்கள் தெய்வமாகக் கருதிப் போற்றப்பட்டனம் பெறப்படும். மாய்ந்த மறவர் களைப் புதைத்து, அம் மேட்டின் மேலே இட்டு மூடிவைத்த கற்களிலும் கடவுள் உறைவதாகக் கருதுகின்றனர். போரில் இறங்குவதைக்கிருந்து உயிர் தீத்த கோபப்பெருஞ் சொழுவின் நடுகல்லைப் புறப்பாட்டு குறிப்பிடுகிறது. இது இக்காலத்து நிகழ்த்தப்பெறும் கல்லெலடுப்புப் போன்ற தொரு சுங்காகுமோ என்பது சிந்தித்தற்குரியது.

ஸார்ச் சிறு தெய்வங்கள்

ஊர்களில் ஆமைந்துள்ள சதுக்கம், சந்தி மன்று, பொதியில்களில் தெய்வங்கள் போற்றப்பட்டன. இவற்றுள் சதுக்கம் என்பது நாற்சந்தி; சந்தி எனபது முச்சந்தி, ஐஞ்சந்தி கிடைக்கும் ஊர்க்கு நடுவாய் எல்லோரும் வந்து கூடும் மரத்தடியே மன்றமாகும்.. இது திறந்த வெளியிடமே. பொதியில் என்பது ஊர்ப்பொதுவாக ஏள்ள அம்மலம்; சுவர் எழுப்பி அமைக்கப்படுவது. இச்சுவர்களில் சித்திரங்கள் தீட்டப் பட்டிருக்கும். ‘எழுது எழில் அம்பலம்’ (பரி. 18:28) என்பது பரிபாடல். பொதியிலில் ‘கற்து’ எனப்படும் தறியை நட்டு வழிபாடாற்றினர். இதுபோலவே பொதியிலின் சுவரில் கடவுளின் உருவத்தை எழுதியும் வழிபாட்டனர் இச் சுவர்த் தெய்வம் ‘எழுது அணி கடவுள்’ எனப் :இும்.

பொதியிலில் ஊருக்குப் புதிதாய் வருவார் தங்குதலும், அங்கே மகனிர் முதலியோர் வந்து கந்திற்கு வழிபாடு செய்தலும் உண்டு.

'கொள்ளி மகனி, உன்றுறை முற்கி
அந்தி மாட்டிய நீதா விளக்கின்,
மனி அணி மெழுக்கர். ஏநிப் பனி தூரை,
வர்பனி சேக்குரி கந்துதோ பொதியின்' (பட்டினப். 246-249)

என்னும் பட்டினாப்பாலை அடிகள் இதற்குத் தக்க சான்றாகும்

இல்லுறை தெய்வம்

ஊர்களில் உலவும் அணங்குகள் இல்லுறை தெய்வங்கள் எனப்படும் வீட்டினுள்ளும் வீட்டின் வாயிற் கதவு நிலையிலும் கடவுளைக் காண்கின்றனர் இல்லுறை தெய்வம் மகிழும் பொந்தட்டு வாசலில் மலர் அணிந்து, கொடி கரும் கட்டியிருப்பர்; மகனிர் மாலை வேளையில் விளக்கு வைத்து, நெல் லும் மலரும் தூளி, பனி படைத்து வழிடாடாற்றுவர். இல்லத்தில் மகனிர் வழிபடும் தெய்வங்களுள் ஒன்று பாலை, இது சுவரில் ஓவியமாகத் தீட்டப்பெற்று வழிபடப்பெற்ற தெய்வம்

தாறியுர் மலீ பல அணியா; கேழ் கொள்கி
ஊற்புளைந்து இயற்றிய வளப்பு அமை நோக்குப்
பாலையும் மலீ ஏளப் பொற அ... (அக. 369.6-8)

என் ஒரு தலைவி வழிபட்ட பாலைத் தெய்வத்தைக் குறித்து அவளைப் பிரிந்த செவிலித்தாய் பேகவிறாள். இங்கே, 'கேழ் கொளக் காழ் புளைந்து இயற்றிய பாலை', 'வளப்பு அமை பாலை' 'சுவர்ப் பாலை, எனப் பாலையின் இயல்பு விளக்கப்படுதல் காணலாம்.

கொல்லிப் பாலை

மணையில் விளங்கும் சுவர்ப் பாலையே; யன்றி, மன்றப்பாலை, தெற்றிப் பாலை, அல்லிப் பாலை, கொல்லிப் பாலை எனப்படும் பாலைத் தெய்வங்களும், மகனிர் விளையாட்டில் அமைந்த 'தாதுசெய் பாலை' 'வண்டற் பாலை', 'பைஞ்சாய்ப் பாலை' 'மணலின் எழுதிய பாலை, எனப் பல விளையாட்டுப் பாலைகளும், யவனர் இயற்றிய விளை மாண் பாலையும் ஆகப் பல பாலைகளைச் சங்கப் பாடல்களில் காணகிறோம்.

பாலைத் தெய்வங்களிலே 'கொல்லிப் பாலை' புலவர் பலராலும் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டுள்ளது. இது கேர மன்னனுக்குரிய

கொல்லி மலையின் மேஸ் புறத்தில் அமைந்திருந்ததாம் தெய்வத்தால் இந்தப்பாவை எழுதிவைக்கப்பட்டது; மிக்க அழகு வாய்ந்தது. மகளிரின் அழுதுக்கு இப்பாவையை ஒப்புக் கூறுதல் புலவர் மரபு. பூதம் என்னும் தெய்வத்தால் எழுதி வைக்கப்பட்ட தனாலே இதற்கு எவ்வளக்யான இடையூறும் நேர்வதில்லை. எனவே, இதனைத் ‘திரு நல உருவின் மாயா இயற்கைப் பாவை’ என்று போற்றுகின்றார் ஒரு கவிஞர்.

நானும் கோரும் : சுடர்ச் சக்கரம்

வானவீதியில் உலவும் கோள் நாள் கஞ்ச வணக்கத்திற்கு உரியவையாகின்றன. ஞாயிறு திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்னும் ஏழும், இராகு கேது என்னும் இரு பாம்புக் கோரும் ஆக ஒன்பதும் கோள்களாம். நட்சத்திரங்கள் என வழங்கும் நாள் களோ என்னைற்றவை அகவினி, பரணி, கார்த்திகை முதலிய இருபத்தேழு நட்சத்திரங்கள் சிறப்பாகக் கொள்ளப்படும். குரியனை முதலாகக் கொண்டு பிறகோள்களும் நாள்மீன்களுடன் கலந்து, வானவீதியில், மேருமலையை வலமாகச் சூழ்வருகின்றன. இவை இயங்கும் நெறி இடப வீதி, மிதுன வீதி, மேட வீதி என முன்றாம். இவற்றின் இயக்க அமைபு ‘சுடர் நேமி’ என்று அழைக்கப்பெறும். இந்தச் ‘சுடர் நிலைச் சக்கரம்’ பரங்குன் நாத்து எழுத்து நிலைமண்டபத்துள்ள ஒனியங்களுள் ஒன்றாகவும் எழுதப்பட்டிருந்தது எனப் பரிபாடல் கூறும் ஆதித்த மண்டிலம் வெள்ளி மலைக்கு அப்பாலுள்ள உலகத்திற்கு இடைக்கிழியாகிய அற்ற வாயின்கண் தேவர்களால் நிறுத்தப் பட்டதாம். இந்த அறைவாய் மோரியரது சக்கரம் இயங்குவதற்காகக் குறைக்கப்பட்டதாம் இங்கே குறித்த மோரியர் சக்கரவாளச் சக்கரவர்த்திகள் எனப்படுவர். ‘ஓரியர்’ என்றும் இவர்க்குப் பெயர் உண்டு.

கோள்களுள் ரிஹந்தவை ஞாயிறும் தீங்களும்

கோள்களுள் மைம்மீன் எனப்படும் சனி, இராகு, கேது என்னும் மூன்றும் தலீரி, பிற எல்லாம் ஒளி படைத்தவை. இவற்றுள்ளும் பேப்ராளி தருபவை பகலைச் செய்யும் செஞ்ஞாயிறும், இரவைச் செய்யும் வெண்திங்களும் ஆம் இவை இரண்டையும், ‘ஞாயிறுப் புத்தேள், ‘துங்கட் புத்தேள்’ எல்பர். இளங்குரியனையும் பிறைத் திங்களையும் மக்கள் தொழுது போற்றினர். ஞாயிறு ஒற்றைச் சக்கரம் கொள்ளதும் ஏழு குதிரைகள் பூட்டப்பெற்றதுமான தேரில் உலகு தொழுத் தோன்றி உயிர்க் குலத்தை வாழ்விக்கிறது இது கணக்காடு.

தெய்வமாகப் போற்றப்படுகிறது நிறைமதி நாளி இருக்டரும் ஏக காலத்தில் தோன்றுதலும் மறைதலும் செய்யும். மதியைப் பாம்பு பற்றும் கிரகணச் செய்தி அங்கங்கிக் உவமையாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. மதியைப் பாம்பின் பிடியினின்றும் விடுலீக்கிறான் மால்; சான்தீரார்களோ கிரகண காலத்தில் மதியின்பால் தமக்ஞர்கள் பரிவைத் தம் செயல்களால் காட்டுவர்.

மழைக்கோள்

பதினொன்றாம் பரிபாடல் மழை பெய்வதற்குரிய கோள் நிலையை அறிவிக்கின்றது. இப்பகுதியில் கோள் நாள்களின் இடநிலை வீளக்கப் படுதல் காணலாம் ‘வெள்ளி’ வெண்ணிறமும், ‘செவ்வாய்’ செந்திறமும் வாய்ந்தவை இவற்றை முறையே ‘வெண்மீன்’ ‘செம்மீன்’ என்பர். சனிக்கோள் ‘மைம்மீன்’ எனப்படும் பல்மீன் நடுவண் பாலமதிக் காட்சி புலவர் தம் புகழ்ச்சிக்கு இலக்காகிறது.

தெய்வ சம்பந்தம் பெற்ற நாள்களும் விழவும்

நாள்களுக்குள்ளே தெய்வ சம்பந்தம் பெற்றவை ஒன்றும் ஆதிரையும் கார்த்திகை நாளுக்குத் தெய்வத் தொடர்பும் அருந்தவர் தொடர்பும் உண்டு. இது ‘அறுமீன்’ எனப்படும். எழுமீன் கூட்டம் ஒன்றும், அருந்தத்தியும் தொழுத்தகும் தாள்கள். இவற்றை,

‘மை அற வீளங்கிய மணிநீர் வீசுர்பில்
ஈக நொழு மரபின் ஏழுமீன் போல’ (தற. 231 : 1-2)

வட வய்க் வீளங்கு ஆல் உறை ஏழு மணிநீர்
கடவுள் ஒரு மீன் சாலீ (பரி. 5 : 43-44)

என்று பாராட்டுவர். கற்பிற்கு எடுத்துக்காட்டாக அருந்தத்தியைக் குறிப்பிடுவர் அகத்தியன், மகவெண்மீன் என்பனவும் தனியாகச் சுட்டிப் பேசப்பட்டுள்ளன. ‘உற்கம்’ எனப்படும் ‘விசும்பு வீழ்கொள்ளி’ யின் வீழ்ச்சியை உற்பாதமாகக் கருதுவர். இதனால் பயிர்களும் அழிவுறுமாம். நாள் கோள்களால் நலமும் தீங்கும் உளதாதல் கருதப் படுகிறது. இவற்றின் நல் நிலையால் மழை வளம் சூத்தலும், நிலை மாற்றத்தால் மழை பெய்யாது போதலும் சில இடங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. நாள் கோள்களின் இயக்கங்களை நுட்பமாக அறிந்து கூறவால் வான்நூற்று புலவர்களும் வாழ்ந்தனர் வான்நூற்

புலவரின் இயல்மினை, 'செஞ்னாயிற்றுப் பரிபும்' எனத் தொடங்கும் புறப்பாட்டு நன்கு விவரித்துக் கூறுகின்றது

வழிபாட்டு முறைகள்

இனி, இப்பொழுது கண்ட சிறு தெய்வங்களுக்கும் முதலிற் பேசிய பெருந் தெய்வங்களுக்கும் மக்கள் ஆற்றி வந்த வழிபாட்டு முறைகளை நோக்குவோம். நிதிதய வழிபாடுகளேயன்றிச் சிறப்பான பெரு விழாக்களும் கொண்டாடப் பெற்றன. தெய்வக் கோயில்கள் சிறப்புற எடுக்கப்பெற்றன மன்னர் காடுகளை நூடு ஆக்கும் போது, கோயிலும் குடிகளின் உறையுருமாக அமைந்த ஊரின் நடு நாயகமாக உண்டாக்கினர் தெய்வத் திருக்கோயில் ஊரின் நடு நாயகமாக விளங்கியது. அன்றி மலைமுதல் மனைவரைப் போற்றப்பட்ட கடவுளர்களும் பலராவர் என்று கண்டோம் இவருள் சில தெய்வங்களுக்குக் கோயில் எடுத்திருக்கலாம். நடுகல்லூக்குக்கூடத் துணிப் பந்தவிட்டு வழிபடுவார் பிற தெய்வங்களுக்கும் கோயில் போன்றதொரு அமைப்பை மேற்கொண்டிருக்கலாம்.

தனக்கு ஓர் உருவமும் பெயரும் இன்றித் தன்னை வழிபடுவார் மனங் கொண்டவகையால் ஏல்லாம் கடவுள் காட்சியளிக்கிறானாம்.

‘ஈக்கோன் நீக்குஷன் வடிவு வேறு இல்லே’ (பரி. 4 : 56)

‘இவளத்து ஏன் என் அரம்பு அறிய யாக்கையே’ (பரி 3 : 45)

‘வேறுயல் உருவிழ் கடவுட் பேணி’ (குறிஞ்சி 6)

என்பனவற்றால் மேற் குறித்ததன் உண்ணாம் புலனாம். பற்பல தெய்வங்கள் தொழப்பட்டனும் தம்தம் வழிபடு தெய்வமாகவும் ஒரு கடவுளைப் பேணுதல் உண்டு.

வழிபாட்டிற்குப் பல் வகைச் சாந்து, புகை, விளக்கு, மலர், தெய்வத்திற்கு ஏற்ற பால் மடை, பலிச்சோறு முதலியனவுப் பொண்டு செல்லுதல் மரபு பலவகை மலர்களால் மாலை கட்டித் தெய்வத்திற்கு அணிந்தும், பூக்களைக் கொண்டு அருச்சித்தும் வழிபட்டனர். பூக்களில் தாமரைப் பூவைத் தெய்வத் தன்னையுடன் கூடிய சிறந்த பூ எனக் கொண்டார். தெய்வ உருவிற்கு நீராட்டி மலர் அணிந்து, விளக்கேற்றி, அகில், சந்தனம் முதலிய நறும்புகைகளைப் புகைத்து, உயரிய பொருள்களைப் பலியாகப் படைத்தனர். மன் நங்களிலும் வெறியூடும் களங்களிலும் வழிபட்ட சிறு தெய்வங்களுக்குக் குருதிப்

பலியும் கொடுத்தனர் அரிசியைப் பலியாகச் சிதறுதல், ஆட்டு மறியை அறுத்தல், மறியின் குருதியைச் சோற்றுதல் கலந்து தீரவளையாகச் செய்து பலிதூவுதல், கள் வைத்தல் முதலியனவும் உண்டு. பலியிடுதற்குப் பலிபீட்டும், அமைக்கப்பட்டிருந்தது. பலி கொடுக்கும் காலத்தில் முழங்கும் மந்திரங்கள் ஒதிக் கடவுட்குரிய மின்டப் பலியைச் செலுத்தினர். மறையவர்கள் வேள்வி மூலம் கடவுட்கு அவி உணவு அளித்தமையை முன்பு வேள்வி பற்றிப் பேசிய பகுதியில் கண்டோம். வழிபாட்டுக் காலத்தில் இனியி இசைக் கருவிகளையும் இயக்குவர்.

காலை மாலை கடவுளைப் போற்றுதல்

கோயில்களிலே காலை மாலைகளில் தெய்வத்திற்குச் சிறப்புகள் செய்யப் பெற்றன இவற்றை முறையே 'நாட்பலி' 'அந்தி வீழவு' என வழங்குவர் சுற்றுத்தாருடன் கோயி இலக்குச் சென்று மக்கள் வழிபாட்டுற்றினர் கோயில் வழிபாட்டில் திருக்கோயிலை வலம் வந்து வணங்குவர். தாம் வேண்டும் பயன்களையும் தெய்வத்தின் முன் முறையிடுவர். 'தீது இன்றிப் பொவிக,' 'நதி புனல் பெருகுக,' 'கால வழியு சூறுக', 'ஐ அமர் அடுக' என்பன இவர் வேண்டும் வாங்களுள் சில குறவர்கள் மூழை பெய்யவும், பெய்யும் பெருமழை நிற்கவும் தெய்வம் 'பொற்றிய செய்தி கேட்கப்படுகிறது'. மேலும், கடவுட்குப் பல பொருள்களைக் காணிக்கை செலுத்தல், நேர்த்திக்கடன் செய்தல், தெய்வத்தை முன்னிட்டுச் சூனாரத்தல் என்பனவும் உள். நிறுவிழாக் கொண்டாட்டுதல்

பேருர்களிலும் சிற்றுர்களிலும் பெருவிழாக்கள் கொண்டாடியும் மர்கள் மசிந்தனர் விழா எடுக்கும் ஊர்களில் அதனைக் கண்டுகளிக்க உள்ளூர் மக்களும் வெளியூராகும் வந்து தீரங்கவர் இவர்கள் நல்ல ஆடை ஆணிகளால் தம்மை ஓப்பனை செய்து கொண்டு செல்வர். விழாக்கள் பலரும்பான்ஜமயும் வளர்ப்பிறைக் காலத்தி வில சிய நடை பெற்றன. நிலவெங்கியில் மக்கள் தூக்கத்தையும் விடுத்து, விழா நிகழ்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். மாடங்களின் மேலிருந்து மகளிர்களில் சிலர் விழாக் காண்கின்றனர்.

விழா நிகழும் ஊர்கள் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தன. விளக்கு களும் பூக்கள் முதலியனவுட் அழியிக் காட்சிகளைத் தந்தன விழாத் தொடக்கத்தை உருகுக்கு அநிலிப்பது ஊர்க் குயவனாகு கடமையாகிறுத்தது. விழாத் தொடக்கத்தில் கொடி எடுத்தலும் ஏழாம் நாள்

விழாவில் தீர்த்த மாடேலும் மரபு விழாவில் ஆடல் பாடல்கள் நிகழ்ந்தன இதன்பொருட்டு வெளியூர்களிலிருந்தும் பாணர், கூத்தர், விறலியர் ஆகியோர் வருகின் றவர். போர் மறவர்களும் விழாவில் குழும விளையாட்டுப் போர் நிகழ்த்தி மக்களை மசிழ்வித்தனர். இவர்களுக்கெல்லாம் விழாவில் சோறு வழங்கப்பட்டது. குன்றக் குறவர் எடுக்கும் முநூச் சூசையிலும், வேலனது வெறியாட்டத்திலும் ஆயர் களின் வழிபாட்டிலும் துணங்கைக் கூத்து குரவைக்கூத்து என்னும் கூத்துகள் தெய்வத்தின் பொருட்டு நிகழ்த்தப்பெற்றன.

தமிழகத்தில் சிறப்புடைய பொரு விழாக்கள்

வேங்கடம், உறையூர், கூடல் (மதுரை), திருப்பாங்குன்றம் ஆகிய இடங்களில் நடைபெறும் விழாக்களைக் குறிப்பிட்டுப் புலவர் போற்றி யுள்ளனர் 'உறையூர்ப் பங்குனி விழா', 'கருவூர் உள்ளி விழா' என்பன குறிப்பிடத் தக்கவை மாயோனுக்கு ஒண் நாளி லும், முக்கண்ணுக்கு ஆதிரை நாளிலும் பெருவிழா எடுத்துச் சிறப்பித்தனர். 'இந்திர விழா', 'காமவெள் விழவு' என பன ஏப் குதூகலமாகக் கொண்டாடப் பெற்றன. கார்த்திகை விளக்கீட்டு விழா' எல்லா ஊர்களிலும் சிறப்புண் போற்றப் பட்டதொரு பெருவிழாவாம். வினைவியிற் பிரிந்து சென்ற தம் தலைவர் கார்த்திகை விழாக் கொண்டாட மீண்டுவந்து சேர்ட்டும் என்று விரும்புகிறான் ஒரு தலைவி.

‘குழுமுயல் மழுநிறம் விளர், மதி கிரைந்து,
அறுமிகு சேகும் அகல் திருந் நடுநாள்,
மழுகு விளக்குறுந்து, மாலை துக்கி
மழுவிறல் முதாப் பலுடன் துவள்ளிய
விழவு உடன் அயர், வருகதில் அர்ஜு’ (அக. 141 : 7 - 11)

என்பது அத்தலைவியின் பேச்சு.

சடங்குகள்

இவ் விழாக்களைப் போன்றே ஊர்களில் நிகழும் சிறப்பு நிகழ்ச்சி களும் உள். அவையாவன : புதுப்புனல் விழா', ஏறு தமுவுதல்', பூந்தொடை விழா', பெருஞ் சொற்று வீழவு' முதலியனவாம். இங்ஙன மே மகப் பேறு, திருமணம் முதலியனவாக மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒட்டிய சிறப்பு நிகழ்ச்சிகளும் பலவாம். இச்சிறப்பு நிகழ்ச்சிகளை விழா எனபதிலும் 'சடங்குகள்' என்று கொள்ளலாம்.

இவை நூல் முறையாலும் சான்தீரார் நெறியாலும் வழிவழியாகக் கொண்டாடப் பெற்று வருவனவாம். இவை ‘முறை’ அல்லது ‘முறைமை’ என்றும் கூறப்படும். மக்களின் பிறப்புத் தொடங்கி வாழ்க்கை முற்றிலும், பல்வேறு நிலைகளில் இச்சடங்குகள் இடம் பெற்றுள்ளன இவையாவற்றையும் இங்கு விரித்துரைப்பதாயின். அது மற்றொன்று விரித்தலாய் விளைந்து விடுமோ என்று தோன்றுகிறது. எனவே, பெயரளவால் அவற்றைச் சுட்டி, ஒரு சிலவற்றையே விளக்கமாகக் கூறக் கருதுகிறேன்.

கருவற்றார் மகப்பெற்றார் செய்யும் சடங்குகள்

இம்மை வாழ்வின் பயண விரும்பித் தெய்வம் தொழுதலை முன்பு குறிப்பிட்டேன் மகளிர் தமக்குக் கருவாய்க்க வேண்டும் என்று தெய்வக் கடம் பூஜிதல், கருக்கொண்ட காலத்துத் தேவராட்டியுடன் நின்று தெய்வத்திற்கு மட்டகொடுத்தல் என்பன குழந்தை பிறக்குமுன் செய்பவை, பின், கணவர் உவப்பப் புதல்வரப் பயந்த காலத்து பேய் முதலியன் வருத்தா வண்ணம் நெய்யுடனே வெண்சிறு கடுகை மாளிகையிடத்தீடு பூசி வைப்பர். ஈன்றண்மை நீங்கிய பின் மகப்-பெற்றார் குளத்திற்குச் சென்று குளிர்ந்த நீரில் குளிப்பர்

குழந்தைமை நிலையில் கொண்டாடப் பெறுபவை

புதல்வன் பிறந்தவுடன் அவன் முகத்தைத் தந்தை வந்து பார்த்து மகிழ்தல் முறை. குழந்தைக்குத் தள்ளனப் பெற்ற தந்தையின் பெயரைச் சூட்டுவது வழக்கம். புலிப்பல்லைக் கோத்துச் சிறுவர்க்கும், அதனோடு பொன்னைச் சேர்த்துக் கிறுமியர்க்கும் ‘தாலி’ என்னும் அணி பூட்டுவர்., காலுக்குக் கிளாகினி பூட்டுவர் ஜம்படைத் தாலியும், அரையில் பவளத்தால் ஆன இடப் பூஜை கட்டுவர். இடப் பூணராடு வெட்டாத வானும் மழுவும் இருபுறத்தும் கொக்கப்பட்டிருக்கும் குழந்தை பிறந்தநானும் கொண்டாடப்படும், நன்னன் என்பானின் பிறந்தநாள் வீழா மதுரைக்காஞ்சியில் சுட்டப்படுதல் காணலாம் தசிரவும் ஒவ்வொருவர்க்கும் ஒரு நாள்மீன் வானில் உறைவதாகவும் நப்பினர் மீணின் வாழ்வுடன் அதற்குரியார் வாழ்வும் முடிவுபெறும் ஒருவன் பிறக்கின்ற வேளைக்குத் தக்கபடி அவனுடைய குணம் செயல்கள் அமையும் என்னும் நப்பிக்கையும் காணப்படுகிறது. ஆன் குழந்தையின் நுதல் மயிர் களைதலும் ஒரு சடங்காகும்

மாணவ வாழ்க்கை

தந்தை தன் மகனைச் சான்றோனாக்க ஆசிரியரிடம் அனுப்பு கிறான். மாணவர் ஆசிரியர்க்கு ஊழியம் செய்தும் பொருள் கொடுத்தும் கற்கின்றனர். மூன்று தமிழும் முறைப்படக் கற்றல் மற்பு ஒளைக் கூடிகளும் கல்விக்குப் பயன்பட்டன. யானைக்கு வடமொழி பயிற்றுத் திலிருந்து பிறமொழியான வடமொழி அறிவும் சிலர் பெற்றிருத்தல் கூடும் என ஊக்கலாம். மாணவ வாழ்க்கை கட்டுப்பாட்டுடன் இயங்குகிறது.

குமரப் பருவம்

குமரப் பருவத்தில் காளையர் காலில் கழல் ஓவிக்க, போர்ப் பயிற்சி முதலிய தொழில் துறையில் புகுவர் மகளிர் ‘அம்பா வாடல்’ நிகழ்த்துவர். இது மார்கழி மாதத்து நிறைமதி நாளில் தொடங்கப் பெறும் இதற்கு முதுபார்ப் பணிமார் முன்னின்று சடங்கு காட்டுவர். ‘தைந் நீராடல்’ என்றும் இது குறிக்கப்படும் பாவை நோன்பில் நீர்த் துறையில் மடை கொடுத்தல், வண்டல் பாவை இழைத்துக் குரவைக் கூத்தாடுதல் வழக்கர் வழிபாட்டின்பின் நோன்பு உணவு உண்பார். உலகம் மழை பொழிந்து செழிப்புறவும் தமக்கு நல்ல கணவர் வாய்க் கவும் வேண்டி மகளிர் இந்நோன்று அற்றுகின்றனர். முருகன் ஊர்தியாம் யானையைப் பூசித்து, அது உண்ட கவள மிச்சிலை இவர் உண்பார்

மணவாழ்க்கை

காதலர் மனமொன்றிக் கலக்கும் களவு மணம், பின் உலகறிய நடக்கும் கற்புத் திருமணம் பற்றிப் பேசும் பகுதிகள் இலக்கியச் சுவைபட உள்ளன. ஆனால் இவை அனைத்தும் உண்மை நிகழ்ச்சி யன்று. அடியோர், வினைவல்லோரிடை நிச்மும் இராக்கத மனமும் பற்றிக் கலித்தொகை பேசுகிறது ஆகவே, இவை தொல்காப்பியர் சுட்டுமாறு புலனைறி வழக்கம்! என்னும் கண்ணோட்டத்தில் பார்க்கத் தக்கவை

குறிபார்த்து உண்மை தெளிதல்

களவு மனத்தால் தலைவி வேறுபட்ட காலத்துக் கட்டுவிச்சியை அழைத்தும், வேலனை அழைத்தும் குறி கேட்பர். கட்டுவிச்சி நெல் வைக் கொண்டும் வேலன் கழங்கைக் கொண்டும் குறிபார்த்து உரைப்பர்

மற்றும் மேல் நிகழப் போகும் செய்திகளை அறிதற்கும் இக்குறிகள் பர்க்கப்படும். இவ்விருவரும் தெய்வம் போற்றியே குறியுரைக்கின்றனர் தலைமகன் தனது காதல் கைகூடாதபோது, 'மடலேறுதல்' நிகழ்த்தி, உலகோக்கு அறிவித்து, சான்றாரை முன் னிட்டுத் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளவான். காதல் கைகூடாதபோது மலை ஏறிப் பாய்ந்து உயிரை மாய்த்தலும் உண்டு.

தந்துபுத் திருமணம்

காதல் மணம் கற்பு மணமாக மலரும். தலைவனின் பெற்றோர் மகட்டேசி வருதலும் தகுதியற்றார்க்கு மகட்கொடை மறுத்தலும் உண்டு. மகளைக் கொடுக்க முன்வந்தபோது, ஏற்றுக் கொள்ளாது தவிர்க்கின் றாரையும் காணமுடிவிற்கு. பாரி மகளிரை ஏற்றுகொள்ளு மாறு கபிலர் வேண்டியபோது விச்சிக்கோவும் இருங்கோவேனும் மறுத் தமை இதற்குச் சான்றாரம்.

திருமணம் ஒரு பெருளிழாவாகக் கொண்டாடப் பெற்றது. அகநாளுற்றின் 86, 136 - ஆம் பாடல்கள் மணவினைச் செய்திகள் பலவற்றை உள்ளடக்கியுள்ளன வீவறுசில பாடல்களிலும் மணவினை மரபுகள் தென்படுகின்றன மணத்தின் முன்பு மணப் பெண்ணுக்கு மணமகன் பரிசம் அளித்தலும், மணமகளின் காலில் கிடக்கும் கன்னிப் பருவத்து அணிந்த சிலம்பை நீக்குதலும் இரு முக்கிய நிகழ்ச்சிகள். தலைமகளின் சிலம்பு நீக்கத்தைச் 'சிலம்பு கழி நோன்பு' என்பர், மணநாள் பார்த்தல், மணப்பந்தல் அலங்காரம், கடவுட் பேணுதல், வந்தார்க்கு விருந்தளித்தல், மணநாளின் இரவில் மணமக்கள் தனித்த ஓர் அறையில் கூடுதல் முதலிய சடங்குகள் இடம் பெறுகின்றன. மணவிருந்தில் உள்ளந்து கலந்த சோறும், இறைச்சி கலந்து நெய் பெய்து ஆக்கிய வெண்சோறும் வழங்கப்பட்டன மணத்தின் அறிகுறியாக மகளிர்க்கு அணியும் இழை ஒன்றும் உண்டு. இதனை 'எகை அரிய இழை' எனப் புறநாளூறு கூறும். எனவே, இது தாவி கட்டுதல் போன்ற ஒரு வழக்கினைப் புலப்படுத்தும் தீவேட்டு மணம்புரிதலும் உண்டெனக் கருதற்கும் சில குறிப்புகள் உள் (குறி, 106). புதுமணப் பெண் புக்ககத்தில் தலைவனுக்கு உணவாக்குதல் ஒரு சடங்காகும். அவள் பாலை உலையாக வைத்துச் சமைத்த உணவை மணமகன் உண்டு மகிழ்வன். கற்புடை மணவியால் கணவனின் வாழ்வு சிறக்

விறது, விருந்தினரை உபசரித்தல், விருந்துவார்க் கரைந்த காக்கைக்குப் பலியிடுதல், மாலையில் மகளிர் மனையில் விளக்கு ஏற்றி வணங்குதல் முதலியன மகளிர் செயல்களாம்.

பொருள் முயற்சியும் போரும்

மக்கள் மேற்கொள்ளும் பொருள் முயற்சிகளில் போரும் ஒன்று. போர்க்கு முன் அறிவிப்பு செய்தல், பகவைக் கவர்தல் என்பன இதன் முன் நிகழ்ச்சிகள். அரசன் பாசனறில் தங்கிப் போர்ப்புரிவன், பகைவன் ஊரைத் தரைமட்டமாக்கி. அதில் கழுதை ஏரால் உழுது வெள்ளை வராகும் கொள்ளும் வித்துவர். போரில் புண்பட்ட வீரரின் புண்காளப் போயனுகாமல் காப்பதற்குத் தீவிரமாக்கி சில சட்குகள் செய்வதுண்டு. 'சிறு சோற்று விழவு' 'பெருஞ்சோற்று விழவு' என்பன போரை ஓட்டி அரசன் வீரர்க்கு வைக்கும் விருந்துகளைக் குறிக்கும். வீரர்க்குக் கள் வழங்குதலில் வழிவழிப் போர்க்கெட்டான்கு புரிவர்க்கு முதலில் அரசன் அளிப்பான்.

நாள்கோள் பார்த்தலும் நற்சொல் கேட்டலும்

போர் நிகழ்ச்சிகளின் போதும், பிற முயற்சிகளில் ஈடுபடும்போதும் நாள்கோள் பார்த்து வினை தொடங்குதல், பல்வகை நிமித்தங்கள் பார்த்தல் வழக்கம் நிமித்தம் 'புன்' என்றும் கூறப்படும் நிமித்தங்களில் நாள்னிவித்தம் தீநிமித்தம் என்பன வற்றைச் சில பாடல்கள் விவரிக்கின்றன. முதுமெண்டிர் நெல்லும் மலரும் தூஷி மனையிடத்தே விரிச்சி கேட்டலும் உண்டு விரிச்சி என்பது நற்சொல்லாம் பல்லியின் சொல்லும் அவர்க்கு நிமித்தமாகிறது. கணவும் போற்றினர். கணவில் தெய்வங்களும் காட்சி நல்குகின்றன.

மரணாத்தியின் நிகழும் சடங்குகள்

வாழ்வில் மட்டும் அன்றிச் சாவிலும், அதன்பின்பும் கூடச் சடங்குகள் தொடர்கின்றன பின்தை ஏரித்தலும், தாழியிற் புதைத்தலும் மாடு. வீர மன்னர்க்கும் மறவர்க்கும் போரில் புண்பட்டு மாய்தலே புழு நோயால் அவர் இறந்துவிடின். அந்தத் தீது போக அவர்தம் உடம்பைத் தருப்பையில் கிடத்தி, மார்பில் வாளால் வெட்டி, பின் அடக்கம் செய்வர். இவ்வுலக வாழ்வை வெறுத் தோர் உயிர்விடுவதற்கு வடக்கிறுத்தலை மேற்கொள்வர். கணவன் இறந்தது கேட்டதும் உயிர் நீத்தார் சிலர்; வேறு சிலர் கணவருக்கு வைக்கப்பெற்ற ஈமத்தீயில்

புகுந்து உயினர யாய்த்தனர் மற்றும் பலர் கைம்மை நோன்பு நோற்றனர் இறந்தோர்க்கும் கல் நாட்டி வழிபட்டனர்; அவர் பொருட்டுப் பிண்டம் வைத்தனர். இறந்த முன் னோர்க்கு மைந்தன் நீர்க்கடன் முதலிய செய்தலும் உண்டு.

தவ வாழ்வும் வீடுபேறும்

இங்ஙனமாக மாய்ந்துவிடும் உலகில் மாயாப் பெரு வாழ்வு பெற, மனைவியுடன் உடன் உறைந்தும் முற்றத் துறந்தும் தவவாழ்வு கொள்ளுதலைச் செய்தனர். உயர்நிலை உலகமாம் வீடுபேறு பெறுத்தும் அவர்க்கு இலட்சியமாக இருந்தது. இங்ஙனமாக மக்கள் வாழ்க்கையொடு பின்னிப் பினைந்து தெய்வ வழிபாடும் சடங்கு முறை கணும் அமைந்திருத்தலைச் சுங்கப் பாடல்களில் பாக்கக் காணலாம்.

சான்றோர் செந்தெறி காட்டுதல்

உலகம் நிலைபெறவும் நல்வழியிலே செல்லவும் உதவுவார் சான்றோர் ஆவர் சான்றோர், ஆண் றோர் என்பன நிறைவு என்னும் பண்படியாக வந்த பொயர்கள். நற்குண நற்செயல்களால் அமைந்தார் என்பது பொருளாம். ஆண் றோர்களால்தான் அறைதெறியும் நல்வாழ்வும் உலகிற்கு உள்ளாகும். யாண்டு பல ஆகவும் நரையிலாமல் வாழ்ந்ததற்கு ஒரு காரணமாகத் தாம் வாழும் ஊரில் சான் றோர் பலர் வாழ்ந்தல் தான் என்கிறார் பிசிராந்தையார். அந்தச் சான்றோர் நற்குணங்களால் அமைந்து, பணியவேண்டுமிடத்துப் பணிந்து, ஜம்புலனும் அடங்கிய நிலைமையினராய் உள்ளனராம்.

ஆன்று அசீந்து அடங்கிய உணர்வுகள்

சான்றோர் பலர் யாள் வாழும் ஊரே (புற. 191 : 6-7)

என்பது பிசிராந்தையார் வாக்கு மேலும், இவர்கள் 'மன்பதை காப்ப அறிவு வலிவிறுத்தும் நன்று அறி உள்ளத்தினராயும். 'தள்க்கென வாழாது பிறர்க்கென வாழும்' பெற்றியராயும் வீளங்கினர். இத்தகைய சான்றோர்களே' அறங்கூறு அவையைம்' முதலியவற்றில் அமர்ந்து நீதி வழங்கினர் வேள்வி செய்யும் அந்தனர்களும் அரசர்களாலும் பிறராலும் நன்கு மதித்துப் போற்றப்பட்டனர். இவர் தம் தூய வாழ்வு பிறர்க்கு எடுத்துக்காட்டாய் அமைந்தது. அருந்தவர்கள் உலகிற்கு ஆற்றும் தொண்டும் பயன் கருதாப் பெறுந்தொண்டு, சுட்டெராடு திரித்தரும் முனிவர் சூரியனின் வெம்மையினின்றும் உலகைப் புரக்கின்

றனர் முக்கோல் அந்தனர் தமிழை அடுத்தார்குறை கேட்டுத் தக்கவண்ணடம் ஆறுதல் மொழி தருகின்றனர். புலவர் பெருமக்கள் மன்னர்க்கும் மற்றையோர்க்கும் தக்க சமயத்தில் அறிவுரை வழங்கி, அவர்களை நன்னென்றிப்படுத்திய நிகழ்ச்சிகளும் உள்ளன.

பல்வேறு இனரும் மொழியும்

தமிழ் வழங்கும் மாநிலத்தில் பல்வேறு வகைப்பட்ட நிலைப்படைத்த மக்களும், பற்பல சமயக் கோட்பாடும் வழிபாடும் கொண்டோரும் வாழ்ந்தனர் என்பது மேலே குறித்தவற்றால் நன்கு புலனாம். மன்னர்கள் வீரப் பெருந்தகையையால் தாம் மேம்படப் பிறரை வென்றடக்கும் தொழிலில் ஈடுபட்டனர். வீர வாழ்வை மதித்துப் போற்றும் பண்பு நிலைபெற்றிருந்தது. அதனால், மக்களுக்கு இடையூறின் றி அறப்போர் நடைபெற்றமையை முன்பு கண்டோம். தொழில் பற்றி அமைந்த நாற்குல அமைப்பும் கொல்லன், குயவன் முதலிய பல பாருபாட்டாளர்களும் மக்கள் வாழ்வுக்கு இடையூறாக அமையவில்லை. தமிழரும், பிறநாட்டாரோடும் கடல் கடந்து வந்த மக்களோடுந் தொடர்புகொண்டு வாழ்ந்ததோட் ஸ்றித் தாழம் அவரிடங்களுக்குச் சென்றனர். காவிரியூர்ப்பட்டினாம், கொறகை, முசிறி என்னும் பெருங்கடல்துறைப் பட்டினங்களில் பல வேறு இனத்தாரும் இனிதே ஒத்து வாழ்ந்தனர்.

ஓரூரிய ஓருசிய பழீத் தேந்து
புற்றுயோ யாக்கள் கலந்து, இவிது, உறையுர்
ஶுட்டுச் சிறப்பிற் பாட்டும் (பட்டினப். 216 - 218)

என்று காவிரியூர்ப்பட்டினத்தின் அமைதி வாழ்வு போற்றப்படுகிறது. அங்கே பல்வொழி பேசுவார் கலந்து இனிது உறைசின்றனராம் மொழிகூட அவர் உறவுக்குத் தடையாக இல்லை படம்புகு மிலேச்சர் நாவால் உரையாடாது கையாலும் முகத்தாலும் காட்டும் சைகையாலே வார்த்தையாடுகின்றனர் என்று முல்லைப் பாட்டில் கூறப்பட்டிருக்கிறது (முஸ்லைப். 65 - 66).

பிறநாடுகளில் தமிழர்

தமிழக மன்னரும் மக்களும் தமிழ் வழங்கும் கீவங்கட எல்லை தாண்டி மொழிவாயர் தேசங்களின் வழியே இமயம் வரையிலும், அதற்கு அப்பாலும் கூடச் செல்லுகின்றனர். கடல் கடந்த நாடுகளான

சமுக், காழகம், யவனம் என் னும் தேசத்தாருடனும் கலந்து உறவாடி வாணிகத் தொடர்பு சொன்னிங்றனர் ‘கங்கை வங்கம் போகுவர் கொல்லோ’ என்பதனால் கங்கை முதலிய பேராருகளிலும் கப்பலில் சென்றனர் என்பது தெரியவரும் ஒருக்கில் மன்னர்கள்,

தெங்குயி, வடபெஞ்கல்
குணாடு கடலை ஏவலை
குஷ்ண, மகை, காடு, நடு
உற்றுபட்டு வறிமோறிய
கொடிது நட்டு கேள் நிருத்தி

(புற 17 : 1-5)

ஆட்சி புரிந்தனர்.

தமிழ் கூழு மூவர் காக்குந்
மொறிபோயர் தேந்தை பல்மலை இறந்தே

(புற. 31 : 13-15)

என்பதனால் மொழி வேறுபட்ட தேசங்களிலும் மூவேந்தர் ஆட்சி சென்றி நந்தது என்பது தெளிவு சீரார் இமயத்து வீற் பொறித்த செய்தி பிரசித்தமானது. பட்டினப்பாலை நீரிலும் நிலத்திலும் சென்று வளரிக் கொடுக்கச் செய்த மக்கள் முயற்சியைப் பாராட்டுகின்றன.

யாதும் ஊரே ! யாவரும் கேளிர் !

இமயத்திற்கு அப்பாலும் இவ்வளிகத் தெடர்பும் தமிழ் மன்னர் ஆட்சித் தொடர்பும் அமைதலையே மக்கள் கருத்துள் சொன்னனர். மேறுமலையில் அமைந்த உலக இடைகழியாம் அறைவாஸாயத் தான்டி மக்கள் பொருள்வயிற் சென்றனராம் (அக 69 : 10-12., 251 : 12-19) பாண்டியனது ஆணை இமயத்திற்கு அப்பாலும் செல்லவேண்டும் என்று ஆயர் தாம் ஆடிய அரசையுள் திருமாலை வேண்டுகின்றனர்.

ஏடு இமிழ் பரப்பக்கத் தரங்களை அண்டிய
ஆட்சிகரன் நீரியாற் பறவுது - நீர்க்கால்கு
இந்தைச் சூரியன் போகுப்பான் மன்னி
அகமவரஸ் ஆடுவி ஆடுக்குர்
இவையக்கு உம்பகுர் விளங்குக ஏனுமே

(கவி. 105 : 71-75)

என்பது ஆயர்தம் பெருவிருப்பம் ஆக்கிலே தமிழ்ப் பெருமக்கள் 'ய' தும் ஊராய், யாவரையும் கேளிராய்த் தழுவிக்கொண்டு வாழும் பெருங் குறிக்

கோவையார் என்பதில் சிறிதும் ஜூயமில்லை

‘ யாதும் ஊரே ! யாவரும் கேளி !

தீதுப் நல்லும் பிற்தா வரரா !

(புற 191 . 1-2)

என்னும் கணியன் பூங்குண்றன் வாக்கு உபசார மொழியன்று. இஃது உணர்ச்சியொடு அமைந்ததோர் வாய்மொழி

தூல் பல போலிக ! போன் பொரிது ரீரக்க !

சிளைக வயலே ! வஞ்ச இவளீ !

பரவ் பல ஊறுக ! பகடு பல ரீரக்க !

பஷ்கவர் புரி ஆர்க ! பாரிப்பாரி ஒதுக !

பரி இல்லாருக ! பினி சேன் தீங்குக !

வேந்து பகை தலிக ! பாள்ளி பல நந்துக !

அறம் நலி ரீரக்க ! அலீஸ்து கெட்டுக !

அரக முறை செய்க ! களவு இல்லாருக !

நல்லு பெரிது ரீரக்க ! தீது இல்லாருக !

நாரி வாய்க்க ! வாய் நலி ரீரக்க ! (ஜூங்குறு 1-10)

இகையெயல்லாம் தமிழ்ப் பெருமக்களின் நனிசிறந்த நாகரிக வாழ்வினை உலகிற்குப் பறைசாற்றிக் கூறும் பொன்மொழிகளாம்.

எண்வகை உருவ நிலை

இதும்பும் உண்டு என்னும் கொள்கை மிகுபழங்க காலந்தொட்டே இருந்து வருவதாகும். தொல்காப்பியரால் உலகத்துக் கருப்பொருள் களுள் முதன்மையாக வைத்துப் போற்றப்படுவதும் அதுவே அந்தத் தெய்வம் உலகம் எங்கும் பரந்து கரந்தும் வேறாய் வெளிப்பட்டும் விளங்கும் தனிப்பெருஞ் சிறப்புடையது. இதனை,

‘அங்கும் முநல் எழுவதேலீவும் ஆதி

பகவன் முதற்றே உரு’

எனத் திருவள்ளுவர் முதற்குறவிலேயே தெரிவித்துள்ளார், எழுத்துக் கணக்கு எல்லாம் அகரம் முதலாவது போல உலகமும் ஆதிபகவனாகிய இறைவனை முதலாகக் கொண்டு விளங்குகிறது என்பதாம் அகரம் தனித்து நிர்க்கவும் பிற எழுத்துக்களை இயங்கச் செய்யவும் ஆற்றல் பெற்றுள்ளது. அதுபோலவே இறைவன் உலகப்பொருள்களின் வேறாய் நின்றும், அவற்றின் ஊடாகக் கலந்தும் அவற்றை எல்லாம் இயங்கச் செய்யும் போர்றல் பெற்றவனாக விளங்குகிறான். ஆகவே, உலகம் வேறு அவன் வேறு என்று எண்ண இடமின்றி எங்கும் நிறைந்த பரம்பொருளாக அவன் திகழ்கின்றான்.

உலகம் என்பது நிலம், தீ, நீர், வளி, வான் என்னும் ஜம்பெரும் பூதங்களின் கூட்டமாய் அமைந்த தொன்றாகும்.

‘நிலதீ நீவளி விசர்போ டெந்தும்

கலந்த மயக்கம் உலக மாதவிஸ்’

(தொல். மசு. 91)

என்று தொல்காப்பியர் விவரிக்கின்றார்.

‘மன்னின்த நிலமும்

விலேந்திய விசர்பும்

விசுப்பு கூதாகு வளியுர்
 வளித்தலைஇய நீயுர்
 நீ முரண்ய நூர் எற்றாக்க
 ஜம்பெஞ் பூத் தீயந்தை பேரூர்
 போற்றாப் பேறுத்தலூர் தூஷ்சிய தகலூர்
 வளியுர் தெறங்கு அவியும் உடையோம் :

(புறநானாறு 2 : 1 - 8)

என்று ஜம்பெஞும் பூதங்களின் இயல்புகளை அரசனுடைய குணங்களோடு பொருத்திப் பேசுகிறார் முரங்கிழுர் முடி நாகரூயர் ஜம்பெஞும் பூதங்களுள் ஒவ்வொன்று மே தனித்தனிப் போற்றல் படைத்ததார். இந்தப் போற்றல் படைத்த பூதங்கள் இறைவனின் கூறுகளாக மினிர்சீன்றன.

எல்லாப் பூதங்களும் வான் வெவியிலிருந்து தோற்றம் ப்பறுகிறது 'அகல் தீரு விசுப்பின் பாயிருள் பருகி' எனவரும் பெஞ்சபாணாற்றுப்படையின் முதலடிக்கு உரையளக்கம் தர முற்பட்ட நக்கினாக்கினியர், 'எல்லாம் பூதங்களும் வீரிந்து செல்லுத்தறகுக் காரணமாயுள்ள ஆகாயம்' என்று பொருள் கூறுவர். ஏகவெளியாய் ஒன்றாயிருந்த ஆகாயத் திலிருந்து காற்றுத் தோன்றுகிறது அதன்மின் தீப்பிறக்கின்றது. அடுத்து நீர். நீரிலிருந்து பாராகிய உலகம் உண்டாகிறது இறுதியாகத் தோற்றிய பாரில் நிலம், தீ, நீர், வளி, வான் என்னும் ஜந்து மூலக்கூறுகளும் இணைந்து காணப்படும். இக்காட்சியை,

'பாவை ஜந்தாய் பந்தாய் போற்றி !
 நினை நாள்காரி நீழ்ந்தாய் போற்றி !
 நியினி முற்றாய் தீழ்ந்தாய் போற்றி !
 வளியினை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி !
 வளியினி ஒற்றாய் வினைதாய் போற்றி !'

(திருவாசகம், போற்றித் திரு 187 - 141;

என மாணிக்கவாசகர் போற்றிப் புகழ்கிறார்.

கவிச்சக்கரவர்த்தியாகிய தம்பர் மே சீல கா ஜூ ம் பெற்றியை விளக்குவார் போல

வாளிக் ரித்து வரம்பிக்கர
மாழத்தின் வைப்பெங்கும்
ஒனும் உயிரும் உள்ளவர் போல்
உள்ளும் புறம்பும் உள்ளேவும்
கதும் சிறிய கோத்தாயும்
கொடுமை யினைப்பக் கோசுதந்து
காலுங் கடலும் கடந்திமையோடி
இடிக்கண் தீந்த கழகவேந்தே !

என அயோத்தியா காண்டம் கடவுள் வாழ்த்தில் ஆகாயத்திலிருந்து
ஏனைய பூதங்கள் தோன் நிப் பெருகுதலை உணர்த்தியுள்ளார்.
உலகம் என்பதோடு திக்குகளும் அண்டகோளங்களும் எல்லாம்
அடங்கிவிடும்.

ஐம் பூதங்களாலாகிய உலகிற்கு ஒளிசெய்வன ஞாயிறும் திங்களும்
ஆகும். ஒளிப் பொருளாய் விளங்கும் இவையும் இறைவன் திரு
வுருவத்தைக் காட்டுவனவே இவையெல்லாவற்றிற்கும் உள்ளே
விளங்குவது ஆன்மாவாகிய உயிர், இவ்வாறாக நிலம், நீர், நெருப்பு,
காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டனையும்
இறைவனுடைய எட்டுவகையான வடிவங்கள் என்பர். இவற்றை
வடமொழியாளர் ‘அட்டமூர்த்தம்’ என்று குறிப்பிடுவர். அட்ட
மூர்த்தமாய் விளங்கும் தெய்வம் ‘அட்டமூர்த்தி’ என்று போற்றப்
படுகிறது.

இறைவன் அட்ட மூர்த்தமாய் விளங்குகிறான் என்பதனைத்
தேவாரம் முதலிய திருமுறைப் பாடல்களிலும் பிரபந்தப் பாகாங்-
களிலும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் பல்வேறுடங்களில் போற்றி
உரைக்கின்றனர். எனவே, இவை தெய்வ மூர்த்தமாய் உள்ளன
என்னும் கருத்து நாயன்மார் ஆழ்வார்களின் காலத்திற்கு முன்பிருந்தே
நிலவிலும் கருத்தாகும் என்பது புலனாகும். எனவேதான்
நிகண்டாசிரியர்களும் இவற்றைத் தெய்வமாகக் கொண்டு தெய்வப்
பெயர்த்துதோகுதியில் சேர்த்துள்ளனர்

இனித் தேவார நிவ்வியப் பிரபந்தங்களில் அட்டமூர்த்தம்பற்றி
வரும் பகுதிகளுள் ஒரு சிலவற்றை ஈண்டு நோக்குவோம். ஐம் பூதங்
களாய் ஆண்டவள் விளங்குகிறான் என்பதனைக் குறித்துப் பேசும்
பகுதிகள் மிகப்பல

' அறாய்முகம் ஒள்ளாய்திடு ஆப்பெவி குணம்முன்றாய்
மாநாபதை நாள்காய் வரும்பூதம்மகை ஜூதாய்
ஆராக்கலை ஏழோசையோடு எட்டிந்தை தாண்மை
வேறாய்டம் ஆவாவிடம் வீற்றும் மின்னலையே' (தேவா. 1 : 11:2)

என்பது திருஞான சம்பந்தர் வாக்கு. திருநாவுக்கரசர்,

' நேசனாத் நேசங்கள் நோறுநிற திருாலை
பூரணம் பூசனங்கள் உகப்பாகைம் பூவின்கள்
வராணஸ மஹநிலம் நி தவளி ஆடாகம் ஆம்
ஈசனை எங்காணை என்னங்கை கூவக்கூனே.' (தேவா. 4 : 7:6)

என்கிறார்,

தந்தரர் திருவாக்கிலும்,

' மன்றி தீவெளி கால்வரு பூதங்கள் ஆகிஶற்றும்
பென்னோடு ஆவு அவியாய்ப் பீராாவரு வாளவனே
கள்ளா குன்னனியே கடலுத்துள் வீரடத்தும்
அன்னா என்னாகுதே எனக்கார்த்துணை நீயலநே' (தேவா 7 : 28.6)

என்றும்.

' ஒருமேக முகிளாயி ஒத்துநூர் நாளாய்
ஊர்வாவற் நிற்காவற் ஊற்களுர் நாளாயப்
போகுமேவ கடன்கரி பூதங்கள் ஜூதாயப்
புவந்தவாணம் புன்னையினைப் புரிசலையி வரவைத்
திருமேவ செல்வத்தாரி தலுஷும் வளர்த்த
திருத்தக்க அந்தனர்கள் ஒதுக்கி எங்கும்
கருமேநி செந்தா மாருமேயும் கழுவி
காளாட்டு முழுஞ்சில் கள்ளுதொரு தேவே'

(தேவா 7 : 40:2)

என்றும் வரும் பாடல்கள் நோக்கத்தக்கன.

' சோற்றிலிப் புவாம் நீதீக் காலோடு வாளம் ஆளாய்
போற்றிலம் வயிர்க்கும் நோற்றம் ஆஷிந் நோற்றம் இல்லாய்'
(திருவா. திருச்சத. 70)

' பூதங்கள் ஜூதாயிப் புவாயிப் போகுளாயிப்
பேதங்கள் அவைத்துமாயிப் பேதமிலைப் பெருவயயனை'

(திருவா. கண்டப். 10)

என்றாற்போல மணிவாசகரும் இறைவன் ஜப்புத உருவினாய் விளங்குதலைப் போற்றுந்திறம் காணத்தகும்

நிலம், தீ, நீர், வளி, வான் என்னும் ஜம்பெரும் பூதங்களோடு குரிய சந்திரர்களாகிய இருசுடர்களாகவும் இயமானாம் ஆன்மாவாக ஏம் திடழ்ந்து என்பேர் வடிவினாக விளங்குதலும் இத்திருமுறை களில் குறிக்கப்பட்டுள்ளன

'பற்றுால் வாறுணோக்குப் பல்கத்ரோள் மாபா
ஏற்றுநிட்டீச் சாலுமேலை விள்ளிய மாளனோடு
ஏற்றுநோடோச் சாலுபிராய் மாயைதும் மறைக்க
ஏற்றுால் வேறுமானாக மேயை முதகுக்கே'

(தேவா. 1 : 53:2)

என்கிறார் திருஞானசம்பந்தர்.

'இருநிலையாக தீயாகி நூற் கூடி
இயான ஓயெப்பியும் காற்றுப் பூடி
அருநிலைய நின்களாய் குயிய நாகி
ஆகாச மாய்வாட குட்டிக் கூடிய
பெஞ்சலூங் குற்றாம் கொன்னும் குறைப்
பிரதாம் தாமுகுவும் நானே கூடி
நூருளையாய் இற்றாகி நானை கூடி
நிரிச்சில் காட்டயடிகள் நிற வாரே'

(தேவா. 6 . 94:1)

என்றும்,

தீயாகி நொக்கி தீவிலை ஆகிட
நிசநதுக் காத்திலைக்கோர் நெய்வை ஆகி
தாயாகிட் காத்தையாய்ச் சார்வீர் ஆகிட
தாரகையும் குயியிழும்தன் மதியும் ஆகிட
காயாகிப் பழுமாகிப் பழந்தின் நிற
இரதங்கள் நூக்காறாலும் தானே ஆகி
நியாகி நாளாகி நேர்வை ஆகி
நெடுஞ்சுடராய் நிரிந்தாடகள் நிற வாரே'

(தேவா. 6 . 94 : 5)

என்றும் வருவன திருநாவுக்கரசு சுவாமிகள் பாடிய திருத்தாண்டகம்.

இங்கே ‘அட்டமூர்த்தி ஆகி’ என்று ‘அட்டமூர்த்தி’ என்றும் நாமத்தையும் குறித்துள்ளார்.

‘எட்டுமூந் தீநியை நின்றியலும் தோழில்
எட்டு வாள்குஞ்ச தீங்கள் மாளதனை
எட்டு மூந்தீயும் ஏர்மினை ஏற்றுகொ
எட்டு மூந்தீயும் ஏர்மூன் உண்ணகுமே

(தேவா. 5 : 89 : 8)

எனவரும் தனித்திருக்குறுந்தொகையில் ‘எட்டுமூர்த்தி’ என்று திரு நாவுக்கரசர் கட்டியுள்ளமையும் காணத்தக்கது.

‘தமிக்குந் தனைந் தழுவ்வாற் றந்தார்
சந்திரன் சவிதா இயாவன் ஆனி’

(தேவா. 7 : 8 : 9)

என்விரார் சுந்தரச்.

‘நிசர்ந் நெகுப்பியிரி நீவிகர்பு நீவிப்பாகவேரா
புனைய அந்தனோடு என்வகையாயிப் புணர்ந்துநிற்றாள்
உடைக் குழாத்தினை பட்டெவத் தாள் ஒருங்குழை
பாவாகி நிற்றவா தோணோக்கம் ஆடாமே.’

(திருவா. தோணோக்கம் - 5)

எனவநும் மாணிக்கவாசகர்ன் திருத்தோணோக்கம் பற்றிய பகுதியில் உள்ள ஆப்பாடலில் என்வகையாய் இயைந்து விளங்கும் ஈசன் திறம் போற்றப்பட்டுள்ளது.

ஆழ்வார்களின் திருப்பாசுரங்களிலும் திருமால் ஐம்பெரும் பூதங்களாயும் பிறவாறும் கலந்து விளங்குதலை எடுத்துராக்கும் பகுதிகள் பலவாயுள்ளன. எடுத்துக்காட்டாகச் சிலவற்றை எண்டுக் காணபோம்.

‘இரையும் நிலைம் இருளிசும்பும் காற்றும்
அறைபுளைம் செந்தீயும் ஆவாள் - பிறைருப்பிள்
வைங்கண்மால் யானை படுதுயரும் காந்தவிந்த
செங்கண்மால் கண்டாய் தெளி

(இயற்பா - முதல் - அந். 29)

' உதூர் உறகிறந் அறியுர் ஒண்கேற்
விஷட் கருங்கடலூம் வெறியும் - உவக்கிள்
செந்தியும் மாருதமும் வாழும் நிருமானங்கள்
புத்தியில் ஆய புனர்ப்பு

(இயற்பா - முதல். அந். 61)

இவை இரண்டும் பொய்க்காழ்வார் திருவாக்கு.

' உலகஞ்சு ஜூறியும் ஆறியுர் ஒண்கேற்
அகிதரும் செந்தியும் ஆவாள் - பலகநிற்கள்
பாரித்த பைப்பொள் முடியாள் அடியினைக்கே
பூரித்துள் நெஞ்சே புரி.

(இயற்பா முன். அந் 44)

என்கிறார் பேயாழ்வார் முதலாழ்வார்கள் காலத்திலேயே இத்தக
கருத்துத் தோன்றியுள்ளது என்பதைக் காணும்போது இது ஒரு பழைய
யான கொள்கையெயாம் என்னலாம்.

' நீயே உலகேள் நின்குளோ நிறபளவும்
நீயே தாந்தேள் நேங்கும் - நீயே
ஏகிட்டும் மாலிவருயும் ரண்டிசையும் அண்டத்
தீருக்டரும் ஆய இறை.

(இயற்பா நான்முகன் - 20)

' வானுவு நீவளி மகடல் மாபொருப்பு
தானுவு வெங்கதிரும் தண்டாதியும் - பேளிவு
உகாஸ்டல் பேயாகும் நிசையெட்டும் தூஃச்சியியும்
அண்டம் நிருமால் அஸர்ப்பு.

(இயற்பா - நான்முகன். 37)

இப்பாசுரங்கள் திருமழிசைப்பிரான் அருளிய நான்முகன் திருவந்தாதி
யில் காணப்படுகின்றன இவ்வாழ்வார் பாடிய திருச்சந்தலிருத்தப்
பிடுந்தத்தின் செடாடக்கமே திருமால் ஜம்பெரும் பூதங்களாய் நிற்கின்ற
காட்சிதான். அம்முதற் பாடல் வருமாறு :

' பூநிலாய ஜந்துவாயம்
புஜற்றை நிஸ்ற நாள்குழாய்
தீநிலாய குஷ்ணுஷாயக்
சிறந்தகா விரண்டுழாய்

மீன்றய நோன்றுவரி
வேறு வேறு நன்றாயாய்
நீலைய வள்ளும் நீங்களை
யார்நிலைக் வல்லரே'

என ஜம்பூதங்களின் வளர்நிலை, கிடக்கைமுறைகளையும் தெளிவு படுத்திப் பாடியுள்ளார்.

திருமங்கை மன்னன் அருளிய பெரிய திருமொழியில் திருமால் ஜம்பெரும் பூதங்களாயும் மினங்குதலைப் பல இடங்களில் போற்றிப் புச்சுந்து பாடியுள்ளார். இவர் அருளிய திருதெடுந்தான்ட கப்பிரபந்தத்தின் தொடக்கமே எம்பெருமான் பல்வேறு உருவநிலை களில் காட்சியளிப்பதை எடுத்துக்காட்டுவதாயுள்ளது.

'பவிவந்தி உடையாடு யாகச் கற்றிப்
ஏராகவா நீருஷயர் பவளம் மேற்யா
செங்கிமா நீர்போ'ம் நோள் அளிடம்
திருஷயா நின்றாபால் செல்லீர்க்கி '

(பெரியதிரு. 6 6 : 3)

'திருவறி பர்வதி தள்ளுந் திலங்கள்ரி ஏறிறுதல
உருவாய் நீங்கவனா ஒவ்வேறு ஈருத்தை
அருவாய் நீங்கவனா நேர்களுந்துபரில் மன்னிப்பற
குவாரி கந்பகந்தைக் கண்டுகொண்டு கண்டுகேளே

(பெரியதிரு. 7 6 : 7)

'நெறும் வாளாய் நேடுகில் காலைய்
திற்ரந்தி நிலையை நிலைந்தோ !,

(பெரிய. 10 : 9 : 9)

இனித் திருதெடுந்தாண்டகப் பாகாங்களில் வரும் திருமால் திருவகுவக்காட்சியை நோக்குவோம்

'மிக்குருவாய் முன்னு விலை வேதம் நாள்காய்
விளக்கு ஏவியாய் முகளத்தெழுந் தங்கள் நாளைய,
பின்குருவாய் முன்னு விலை ரினிமுப் பிலைப்
பிறப்பில்யாய் இறப்பதற்கே என்னாது என்றூப்
போன்று குஜாய் என்யிக்கில் மூகம் ஜக்காய்ம்
புளத்துவாய் அளவு யிலீச் நிகழுந் சோதி,
தங்குருவாய் என்னு விலை நிறை எந்தை
தவிர்ப்புவரயர் நீடுவதி பேஷ்டாக பேவே '

‘ பாருகுவிற் தீசரிகள் விசுபும் ஆபிப்
பல்வேறு சமயழுமாய்ப் பாந்து நிற்ற
ஏகுவுள்ள முவட்டே என்ன நிற்ற
இசையவிதம் நிழுவுடே ரூண்ணும்போது
ஒருவாங் பொக்குவுள்ள ஓந்து செந்தி
ஒந்துயா கடலூவும் ஒந்து நிற்ற
மூன்றும் கண்டபோது ஒந்தாய் சொதி
ஒந்துயுவும் எப்படிக்க உருவும் கானே

(திருநெடுந் 1-2)

திருவாய்ச்சொழி ஆயிரத்திலும் சட்கோபர் எம்பெருமான் ஜப்பூத
வடிவினாயும் பிறவுகுவாயும் திகழ்தலை உளமாரப் போத்தியுள்ளார்.

‘ தீவிசும்பு சரிவளி நிர்நிலர் இலைமினசுப்
படிபொருள் ஒழுவது மாய்ச்சுவ யலவதொறும்
உடல்மிச உயிரினக் காந்தாரங்கும் பாந்துள்ள
கட்டித் கருதியுள் இலை உண்ட குனே.

(திருவாய். 1 : 1 : 7)

‘ கரவிசும்பு சரிவளி நிர்நிலர் இலைமினசு
வரளவில் நிறவிலி அளிபோறை யாய்தீவிற்
பரங்கி ஓல்குரு கூர்ச்சுட கோபக்கோல்
திரவிறை ஆயிர்க்கு இலையந்தும் விடே..’

(திருவாய். 1 : 1 . 11)

‘ காள்கிஸ்ர நிலமெல்லாம் யானே என்னும்
காள்கிஸ்ர கெக்கபொல்லாம் யானே என்னும்
காள்கிஸ்ர வெந்தியெல்லாம் யானே என்னும்
காள்கிஸ்ர இடுக்கறேந்களாம் யானே என்னும்
காள்கிஸ்ர கடல்கண்ணச் சூரக்கெடோர
காள்கிஸ்ர உலட்டத்திக் கெண்டுரால்துகேகி
காள்கிஸ்ர ஏக்காமைக செய்கிறவே.

(திருவாய் 5 : 6 . 3)

‘நீராய் நிலனாய்” எனத் தொடங்கும் திருவாய்ச்சொழிப் பாசுரங்கள்
இறைவன் அட்டமூர்த்தமாய் அனைத்துப்பொருளினும் விளங்குதலை

அழகுற எடுத்துக்காட்டுகின் றஜ.

நீராய் நிலையம் தீவாய்க்
 காலாய் நெடுவாளாய்
 சீராக் கடக்கச் சிரங்டாய்க்
 சிவனாய் அயன்டாய்
 கூராக் கூறி வெள்ளங்
 கேந்திக் கொடியேங்பாக
 ஓராய் உகுதான் மன்னும்
 விள்ளும் மதிந்வே !’
 (திருவாய் 6:9:1)
 விள்ளும் நிருப்பாய் ! மலைவேல்
 தீரபாய் ! காச்சேர்ப்பாய் !
 மஞ்சம் தழுவ்வாய் இவற்றுக்
 எங்கும் ஏற்றந்துறைவாய் !
 வாணி தியந்தர புறவான்
 பத்தாய் ! ஏனதாலே,
 உண்ணி நாடி உகுக்கா !
 பாதே ஒளிப்பாயோ !
 (திருவாய் 6:9:5)
 உண்ணி நீயிழர் கஞ்சம்
 கந்தியாய் உக்காய்
 உங்குக் கேவேர் உயிழும்
 ஆளாய் புறவான்தத்து
 அஷ்டிக் பொலிந் திவைப்பு
 தாய் அநுவேயோ.
 அணிந் பொலிந் அநினி
 வோலங்க கலைவே !’
 (திருவாய் 6:9:7)

சடகே: ஏ அருளிய தங்களாசிரியத்தின் இறுத்ப் பாகுரம் முர்முத்திகளும், ஜூப்புதங்கள் முதலிய அனைத்துமாய் விளங்குபவன் திருமாலே என்று அவர்தம் பரத்துவம் சுடுத்து இயம்புவதாயுள்ளது.

‘நனிமுத்தி சுல்யான் நாள்கூக்கி கடவுளும்
கவிராவி இலாபாரி நல்லவான் முதலை
யாவகை உத்தகூர் யாவதும் அகிப்பா
நீண்டி நூலி காரிரி ஸிக்கியும்
ஏக்கட்டி பிறவும் ஸிருத்தள் மயங்கி

ஒழுபொழுச் புறப்பா டிஸி ஓழுவது
அகம்படக் காந்துசூச் ஆஷிளச் சேர்தார்
பெருா மாயனை யங்கினு
ஒருா தெய்வர்மற் றுடையாரோ யாமே !'

இவ்வாறாகச் சைவ, வைணவ பத்திப் பாடல்கள் பல்கிப் பெருகிய காலத்திற்கு முன்பிருந்தே இறைவன் ஐம்பெரும் பூதங்களாயும், அட்டமூர்த்தமாயும், உலகில் உள்ள சரா சரம அனைத்துமாயும் விளங்கும் கருத்து நாட்டில் நடையாடத் தொடங்கியிருத்தவு வேண்டும். இப்பத்தி இலக்கியங்களை அடுத்துப் பிறந்த நிகண்டு ஆசிரியர் களும் இறைவனின் அட்டமூர்த்தமாய் விளங்கும் நிலம் நீர், தீ, வளி, வான், குரியன், சந்தரஸ், இமயமானங் என்பவை குறித்து வழக்கி விருந்துவரும் பெயர்க்கும் தெய்வப் பெயர்த் தொகுதியில் இடமாறித்தனர் என்று கருதலாம் திவாகரர் பல்பொருட்கூட்டத் தொகு பெயர்த் தொகுதியில்,

'ஈரி, நீ, தேயி, வாயு ஆகீசன்,
துமியக், மதி, இய மாளி அட்டமூர்த்தம்'

என அட்டமூர்த்தம் குறித்து விளக்கந்தந்துள்ளமையும் நோக்கத் தக்கதாம்.

தமிழ் நூல்களில் கால வகை விளக்கம்

முப்பெருங்காலம்

காலம் என்பதைப் பொதுவாகயாக நோக்கின், முன் சென்ற காலமும், இப்பொழுது நிகழும் காலமும், இனி வருங்காலமும் ஆக மூன்று கூறுபட்டுள்ளனம் தெளிவு.

‘காலம் தாமே மூற்றுள மோழி.’

‘இருப்பிரி நீஞ்சில் ஏந்தில் ஏற்று
அம்முக் காலூர்’ (தொல். சொல். வினை. 2,3)

எனத் தொல்காப்பியர் தமக்கு முன்பும் நீண்ட நெடுங்காலமாக இப்பாகுபாடு உள்ளனமைய எடுத்துக் காட்டுகின்றார். இவ்வாறு இறந்தும் பிறந்தும் எதிர்தொக்கியும் வேகமாக ஒடிக்கொண்டிருக்கும் காலவெள்ளத்தையும் அணையிட்டு அளந்து பார்க்கத் தமிழ்நாட்டு அறிஞர் பெருமக்கள் முயன்றுள்ளனர்.

மிக மிகச் சிறிய காலக்கநாகிய தொடிப்பொழுது முதற்கொண்டு அளவிடாது மிகப்பெருகிய ஊழிக்காலம் வரையில் நம் முதாதையரின் மதிப்பீடு சென்றிருக்கிறது. இவற்றிற்கு இடையிலதான் எத்தனை எத்தனை காலக் கணிப்புகள்! தமிழகத்து வழங்கிய தமிழ்நூல்களில் இடப்பெற்ற - காலக்கணிப்புகள் எல்லாவற்றையும் உணரவுபின் ஒன்றாக ஆழ்ந்து நோக்குவோம்.

மாத்திரை

மாத்திரையின் பொது இயல்பு

கால அளவில் மிகச் சிறிய பொழுது மாத்திரை ; கண் இமைக்கும் காலம், கையால் நொடிக்கும் காலம் ஒரு மாத்திரையாம்

'கன்னிமி, நெநி என அளவே யந்திரை
நூல்விநிலி உணர்நோர் கண்ட ஆபே' (தொல் நூல் 7)

என்பது தொல்காப்பியம் தொல்காப்பியர் குற்றெழுத்து முதலிய எழுத்துக்களின் மாத்திரை வகுக்குமிடத்து மாத்திரையின் பொது இயல்பை மேற்குறித்த குத்திரத்தால் விளக்கியுரைத்தார்.

மாத்திரை என்றாலும் எழுத்துக்களின் ஒலி அளவு

எழுத்துக்களுக்குரிய மாத்திரை அ ஓ ஏ வக் குறிக்குமிடத்து, மாத்திரை என்பதற்கு 'அளபு' 'அளவு' என்னும் பெயர்களை அவர் ஆண்டுள்ளார் 'ஓரளவு இசைக்கும் குற்றெழுத்து' (தொல். நூல் 3) 'காரளவு இசைக்கும் நெட்டெழுத்து' (தொல். நூல். 4) 'மெய் தெரிவளி இசை அளவு நுவன்றிசினே' (தொல். பிறப். 20) என்று இவ்வாறு பல இடங்களில் சுட்டியுள்ளமை காணலாம்

செய்யுள் உறுப்பு - மாத்திரை

செய்யுளுக்குரிய ஓர் உறுப்பாகவும் 'மாத்திரை' என்பதனைப் பொருளத்திகாரத்தில் செய்யுளியலிலே குறிப்பிட்டுள்ளார் தொல்காப்பியர்.

'மாத்திரை ஏழுத்தியில் அணகவிக் களை'

(தொல். பொரு. செய். 1)

'மாத்திரை அளவும் ஏழுத்தியில் வணக்கம்

மேற்கொந்த நன்ன எள்மளை புறவு' (தொல் பொரு. செய் 2)

என்பன செய்யுளியல் முதற்கண் உள்ள குத்திரங்கள். இங்கே 'மேற்கிளந்தன்' என்பது தொல்காப்பிய எழுத்தத்திகாரத்தின் முதல் இயலர்கிய நூல் மரபில் கூறிய எழுத்துக்களின் மாத்திரை அளவினையும் எழுத்துக்களின் வகைகளையும் குறிப்பிட்டவாறாம்.

மாத்திரை சொற்பொருள்

'மாத்திரை' என்பதனை அளவு என் ஒரு பொருளில் சங்க இலக்கியம் முதலியனவும் குறித்துள்ளன.

'குணலக்கேள் விடபாயந்திரை'

(பொருந. 14)

'கோட்டி மாத்திரை அல்லது, யானதும்
காண்டி உரிமைது யான்டு பல கறிய'

(புற. 216 : 1-2)

என வருவன இதற்குச் சான்றாம்

விள விளைவில் நிகழும் சியாலை மாத்திரை அளவில் நிகழ்ந்ததாக உரைத்தல் மரபு

'பந்தீ காக்குப் புது மாற்பேறு'

(தேவா. 5 : 60:3)

என்றும்,

'தொடிப்பது மாத்திரை கீழ் ஏழாக் கணை நானிரா'

(தேவா. 7 . 44:1)

என்றும் பல ஆட்சிகளில் மாத்திரை என் ஒரு சொல்லல்த் தேவா ஆசிரியர்கள் ஆண்டுள்ளனர்.

தொடியும் கண்ணும்

மாத்திரை என்பதனை, 'பூர்ணி', 'கணை' எனவும் வழங்குவர்.

'தொடிதாநு பாளீய பத்தையும்'

(மலைபடு. 11)

'மாத்திரையைச் சொல்லும் தான் த்தையுடைய

ஒருகண் மாக்கினை'

(மலைபடு. 11, நச. உரை)

தொடி வரையின் மூஸாரி டும்பு'

(தேவா. 3 : 69.2)

'தொடியாம் அளவும் எய்தான்'

(பெரிய திரு. 5 : 10:5)

• பக்மே வாக்கே கந்தே,

ஓ பாரி தொடியும் ரியான்'

(திருவாம். 10 . 7:8)

முதலியனவாக தொடி' என்பது இங்கு மாத்திரை என் ஒரு பொருளில் வருகிறது.

'குளம் என்னும் குஞ்சுரி தின்றாரி வெகுளி

கணமேயும் காந்தல் அரிசு'

(திருக்குறள். 3.9)

கணம் பழந்து ஏத்தி, கங்குறும் பங்குப்
கருத்தியான் கைத்தாருது எழுவேன்' (தேவார. 7:14:8)

இவ்விடங்களில் 'கணம்' என்பது மாததினர் சான்னும் சிறிய கால அளவுவரையுச் சூட்டுதல் காணலாம்.

கால நூட்பம்

காட்டுக் கால நூட்பம் முலக் காறு

கடிகை நாழிகை என்பன மாதத்தினையை அடுத்து வரும் ஒற்றுப் பெரிய கால அளவை. இதுவே பொருதை சான்றும் சிறிய மூல அளவை 'அல்லும் பகலும் அறுபது நாழிகையும்' என்பது உலக வழக்கு

'யான்துர் மதிரீம், நானூர் கஷ்ணீயம்' (சிலப் 27:1)

என்பதனால் கடிகைகள் சேர்ந்து 'நாள்' என்னும் காலவரையறை உளவாதல் பெறப்படும்.

'நாழிகையும் பல ஞாபியு ஆசி' (3 107:7)

என்பது தேவாரம்

நாழிகைகள் சேர்ந்து ஆசுகும் கால அளவை யாமம்.

'ஊறியும் பாள்ளு எண்ணி யாந்தன; யாமமும்

நாழிகையுமே நடந்தன'

என்பது நாள்மணிக்கடிகை (71).

நாழிகைக் கணக்கர்

நாழிகையை அளவிட்டு உரைப் போர் 'நாழிகைக் கணக்கா' எனப் படுவர் இவர்கள் நீர்க் கண்ணலின் உதவியால் நாழிகையைக் கணக்கிடுவர் இவருக்குக் 'கடிகையார்' என்னும் பெயருமுண்டு. நாழிகை அளவிடும் கருவியாகிய கண்ணல் என்பது 'நாழிகை வட்டில்' என்று கூறப்படும். இதனால் இவரை நாழிகை வட்டில்போர்' எனப் பார்த்து கணக்கராகிய கடிகையார் பொருது அறிந்து உரைக்கும் மரபினைப் பின்வகும் நூற்றுக்கிள்கள் புலப்படுத்துகின்றன:

'பொருது அளந்து அநியும் பெய்யா யக்கன்

தோழுதுகள் கையர், தோன்ற வாழ்ந்தி,

எந்தி கலவகம் வெல்லிய செல்லோய்! நிக்

ருத்திக் கள்வர் தினங்க்கு என்று திவங்கப்'

(முல்லை. 55-58)

‘கோகங் கோயிர் குறுநிட்சி என்னவிட்டு
யார் கோள்ளவர் ஏதேநால் அரவழூர்.’ (மணி 7.64-65)

கடிகை ஆரம்

பெருங்கதையில் கழுத்தில் அணியும் ஓர் அணியைக் ‘கடிகை ஆரம்’ என்று குறிப்பிடுகிறார்.

‘கடிகை ஆரம் கழுத்தில் மீண்டும்’ (பெருங். 38:123)

என்பது பெறநங்கதை இதற்கு, ‘நாழிகையைப் புலப்படுத்தும் கருவினையுடைய ஆரம்.’ ‘கடிகைவள் ஆரம் மின்னன்’ (சீவக 2808) கடியாரம் என இக்காலத்து இப்பெயர் வழங்குகின்றது’ என்று டாக்டர் ச.. வே சாமிதாதையர் அவர்கள் குறிப்பு வரைந்துள்ளார்.

இடைக்கால நூல்களில் நாழிகை வரக்கு

தேவாரம், திவ்ய பிரபந்தம், முதலிய நூல்களும் நாழிகைப் பொழுதினைக் குறிப்பிடுகின்றன இந் நாழிகையானது ‘மணி’ என்றாற் போல, ஒரு நாளின் சிறுகாலக் கூறு என்பது தெளிவாம்.

‘காலமும் நாழிகையும்
நலிபள்ளி என்றின் உள்ளி’ (தேவார 7.97:10)

‘ஊழியின் பொரிதல் நாழிகை என்றும்’ (திருவாய். 2:7:4)

‘தொழிட மனவள் திவிதறை ஒடுவர்கு
உள்ளகை அவர்களை இன் அருள் கர்ந்து
ஒந்தாழிகை ஏழுள்ள இருப்பு’ (பெரியதிரு. 5:8:9)

‘கரிய நாழிகை ஊழியின் பொயியன்’ (பெரியதிரு 8:5.6)

‘முத்துது கொங்கை புனிந்து இராநாழிகை
முஹேழு சேஞ்சுவின் வந்தாய்’ (பெரியாழ்வார். 8:1:10)

‘நாழிகை கூறு இட்டுக் காத்து நீங்கை
அரசிகள் தம் முகப்பே
நாழிகை போகப் பட்டபோருதவள்’ (பெரியாழ்வார் 4:1.8)

‘பலால் ஊழிகள் ஆயிடுர்; அன்றி ஒரி நாழிகையை
பலப்பு கூறிட்ட கூறு ஆயிடுர்.’ (திருவிஞருத்தம். 16)

முழுத்தம் (முகூர்த்தம்)

குறித்த ஒரு பொழுதை முகூர்த்தம் என்பர். இதுவே 'முழுத்தம்' என இலக்கிய ஆட்சி பெற்றுள்ளது. இது 3/4 நாடுகளை அல்லது 1/2 மணி அளவு கொண்டது என்பர். ஆனால் சௌராக்கள் 2 நாடுகளை கொண்ட காலப்பகுதியை முகூர்த்தம் என்பர். இந்தக் கால அளவு தமிழ்ப் பேரரசரியில் மேலே சுட்டியவாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

‘இருநிலாருங்கள் மனைர் ஏனையர், நீண்
நிருஷாந் நாராயச் சோஷ பன்னியும்
முழுநூம் சங்குதீது’

(சிவக. காலக்கோள். 28-30)

என்பது செங்குட்டுவனுக்குக் கணி வடநாடு செல்வதற்குக் குறித்த காலமாகும்.

‘ஊற்றினை தூர்ப்பா ஓடி ஒள்ளுப்புற்று தந்திதூவிலே’

(சிவக. சிந். 13 : 165)

என முழுத்தம் என்பது முந்த்தம் என்றும் வழங்கப்படுதல் காணலாம். இது ‘ஓரை’ எனவும் வழங்கும்

‘மங்கலப் பெருங்கணி வகுந்த ஓரையான்’

(சிவக. சிந். 2411)

‘ஹரி என்றியும் உறுப்பினை ஓரையிலை முடிப்பாறி
வேறுவேந்தற்கு விழுப்பெருங்கணி எடுத்து உரைப்பயன்’

(சிவக. சிந். 12 : 9)

எனவரும் இடங்களில் ‘ஓரை’ என்பது குறிப்பிட்ட ஒரு காலப்பொழுதினைச் சுட்டுகின்றன.

ஓரை என்பது இராசியைச் சுட்டல்

‘மறைந்த ஒருங்கந்து ஓரையும் நானும்
துறந்த ஒருக்கம் கீழவோர்கு இசைலை’

(தொல். களவு 44)

எனத் தொல்காப்பியர் கூறுகிறார். இங்கே குறித்த ‘ஓரை’ என்பது நடசத்திரம் பொருந்தி வரும் முகூர்த்த காலத்தைக் குறித்ததாதல் வேண்டும். ‘இரேவதி வியாழ ஓரை’ (சிவக. சிந் 3 : 14) எனவரும் சிந்தாமணித் தொடரும் ஈண்டு ஒப்பு நோக்கத்தகும்.

தொல்காப்பியர் சுட்டும் ஓரை என்பது கோள் எனப்படும் இராசியைக் குறித்ததாம் எனக் கொள்வர் பேராசிரியர் ‘தீய இராசி யின் கண்ணும் தீயநாளின் கண்ணும் கூட்டத்தைத் துறந்த ஒருங்கம் தலைவற்குக் களவொழுக்கத்தின்கண் இல்லை எனவே, கற்பின்

‘என என்றவாறு’ எனப் பேராசிரியர் மறைந்த ஒழுக்கத்து” எனத் தொடங்கும் தொல்காப்பியச் சூத்திடத்திற்கு விளக்கம் எழுத்துவளர்

யாமம்

யாமம் – ஓவியர் காட்டு யூ

‘யாமம்’ என்பதனை ஓர் இரவின் காற்காறாக மதுரைக்காஞ்சி கூறும் மதுரைமாநகரில் இரவின் ஒவ்வொரு யாமத்துடைய நிகழந்த செயல்களை ஏரிவாக இப்பாடல் தருகிறது (615 - 686).

முதல் யாமத்தை ‘முந்தை யாமம்’ (620) என்கிறார். முந்தை யாமம் சென்றமின், மக்கள் தம் தொழில் முடித்துப் படுக்கைக்குச் செல்லுதலை உணர்த்துகின்றார். இந்த யாமம் ‘பானாள் கொண்ட கங்குல இடையில்’ முடிவுறுகின்றது. இவுகே பானாள் என்பது நடு இரவைக் குறிக்கும்

அரைநாள்

இரவின் நடுப்பகுதியை ‘அரைநாள்’ (பெரும்பாண், 111), (நடுநாள்) (முன்னலை 50 என்றும் கூறுவர் இங்கே அரைநாள், நடுநாள் என்பன இரவுப் பொழுதின் நடுப்பகுதியைக் குறித்ததாகவே கொள்ள வேண்டும். நண்பகல் பொழுதை, ஒருநிறம் சாரா அரைநாள் அமையத்து’ என நெடுநல்வாடை (74) குறிப்பிடுகிறது. எனவே, பகலின் நடுப்பகுதியும் அரைநாள் என வழங்கப்பெற்றுமை பெறப்படும்.

ஏந்தும் யாமம்

இதன்பின் மூன்றாம் யாம நிகழ்ச்சிகளில் ஊர்காப்பாளர் துயிலின் நிச்காவலைக் கூறி இங்ஙனாம் இந்த யாமமும் பகுத்து அறியும் வகையில் சென்றது என்று குறிப்பாராய் மற்றை யாமம் பகல் உறக் கழிப்பி’ (653 என்பர். பகல் உறக்கழித்தலாவது) யாம அளவைப் பிரித்து உணரும் வகையில் போக்கி என்பதாம். மூன்றாம் யாமத்து உலவுபவர் ஊர்காப்பாளர் மட்டும் அல்லர்; பேயும், அணங்கும் பிற தெய்வங்களும் திரிவதும் இந்த யாமத்தில்தானாம். எனவே, இம் மூன்றாம் யாமம் ‘கடவுள் வழங்கும் கையறு கங்குல’ (651) எனப்படுகிறது இடையாமத்து உலவும் ஊர்காப்பாளரை, ‘யாமங் கொள்பவர்’ (புறம் 37 : 9) எனப் புறநானாறு கூறுகிறது

இரவின் கடையாமம்

மூன்றாம் யாமம் கழிந்ததும் மதுரைமாநகரம் துயிலுணரத் தொடங்கி விடுகிறது, முதலில் 'ஓதல் ஆநதனர் வேதம் பாடும் (655) ஒனி எழுகிறது. யாழோர் முதலிய இசைகாரர் இசை எழுப்புகின் றனர். கடை, மனை முதலிய இடங்களில் மேமுகுதான் முதலிய பணிகள் தொடங்கப்படுகின்றன குதர் மரகுதர், வேதாளிகர் வாழ்த்தெடுக்கின்றனர். நாழிகை சொல்லுவார் நாழிகையின் அளவைச் சொல்லுகின்றனர்

'வேதாளிக்கொடு நாழிகை இசைப்ப' மதுரை 678) எனகிறார் மாங்குடி மருதனார் இங்கே நாழிகை என்பது நாழிகைப் பொழுது சென்றது அறிந்து கூறுவது கடிகைகாரர்க் குறிக்கும். ஆகவே, இவர் ஒவ்வொரு நாழிகையும் சென்றதும், அவ்வந் தாழிகை கழிந்த பெராழுகதையாவதும் உணர வேண்டுமென்று போதரும் இதனை,

'பூசீயன் கணையும் பொருளையும் கூக்குவான்டு
காமங் நியியர் கருஞரா ! - யாமங்கள்
உஸ்ருபோய், உஸ்ருபோய், உஸ்ருபோய் நாழிகையும்
உஸ்ருபோய், உஸ்ருபோய், உஸ்ரு'

(அடியார்க்குநல்லார் மேற்கோள். சிலப் 5 : 49)
எனவரும் பழம்பாட்டாலும் உணரலாம்.

வைகறை

கடையாமத்தின் இறுதியே வைகறைப் பொழுது 'வைகறை யாமம் துயில் எழுந்து' என்பது ஆசாரக்கோவை (4). மக்கள் வைகறையில் துயிலெழுவதற்கு உதவியாக வைகறை நெருங்கிணிட்டது என்பதனைக் கோழிகள் கூவி அறிவித்துவிடுகின்றன.

'பொறிமயிர் வாரணம் வைகறை இயங்ப' (673) என்பது மதுரைக் காஞ்சி. மேலும், இவ் வைகறைப் பொழுதை இரவு நீங்கிக் கெல்லும் காலம் என்றும் இம் மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.

'இரவுக் தலைப்பயகுந் ஏம் வைகறை?' (மதுரை 686)
இதன் பின், காலைப்பொழுது தோன்றுகிறது.

'வைகறை யாம் வராணம் காட்ட
வெள்ளி விளக்க, நள்ளிஞ்சு கடிய'
என்பது சிலப்பதிகாரம் (6. 116 117)

சிலப்பதிகாரம் முதலியபாற்றில் இரவு யாமக்கள்

இரவில் காதலர்களைத் துயிலவிடாதபடி காமதேவன் கருப்பு-வில்லேந்தித் திரிந்தான் என இளங்கொவடிகள், ‘அந்திமாலைச் சிறப்புச் செம்காதை’யில் கூறுமிடத்து, ‘யாமப் பொழுதும்’ இடம் பெற்றுள்ளது.

‘புள்ளாய் முரசுமாடு போறியிரி வாரணத்து
 முள்ளாய்ச் சங்கம் முறைமாற ஆப்ப
 உரவுநிப் பரப்பின் ஊழுமி ஸெஞ்சுப்பி,
 இரவுந் தலைப்பெயகுஞ் சுவரை காறுப்,
 அரை இருள், யாமத்தும், பாஞ்சும் தஞ்சாப்,
 வினாரலி வாளியோடு கருப்புவில் ஏந்தி
 மகரவெல் கொடி மைந்தன் திரிதர்,
 காரம் காவல் நவமிர்ந்தது என்’. (சிலப். 4 : 77-84)

இங்கே வைகறை, யாமம் என்பது வருதல் கவனிக்கத்தகும் இங்கே வைகறை என்றது வைகறை யாமமாகிய நான்காம் யாமத்தை அரைஇருள் என்பது இரண்டாம் யாமம், யாமம் — ஓர் யாமம். பகல் — அரையாமம் அதாவது மூன்றாவது யாமம்.

இராப் பொழுதின் கூறாக இங்குக் குறித்த யாமத்தைப் பற்றிய குறிப்பு மற்றைய இலக்கியங்களிலும் உண்டு.

‘யாயுந் பிரதும் அறியாத யாத்து’ (பெரியாற் 10 : 5-8)
 ‘சேவபட்ட யாமங்கள் சேரது இரண்டுமியல்’ (திருவாய்மொழி 2 : 1-2)
 ‘யாமங்கள் கோஞ்சும் எரிச்சம் நம் கண்ணள்’ (திவ்விய)
 ‘யாமத்து ஏவைஞ் யாளிடு ஒட்டு இறந்ததே’ (சீவக சிந்தா. 5 . 150)
 ‘யாமழும் பக்ஞும் அறியானாயால்
 மூம் யாங்கி போன்றுமூடு ஒட்டுவே.’ (சீவக சிந்தா. 1 : 106)

சிறுபொழுது

அறுவகைச் சிறுபொழுது

‘மேலே குறித்தபடி யாமம், வைகறை, காவல் என்றாற்போன்று வரும் பகல் இராப்பொழுதுகளின் சிறுகூறுகள் சிறுபொழுது என்று

கூறப்படும். காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என அறுவகைச் சிறு பொழுதுகளாகக் காலைப் பொழுது தொடங்கிப் பகுத்துக் கூறுதல் மரபு

தொல்காப்பியத்தில் சிறுபொழுது

தொல்காப்பியர் தமது நாலில் பின்வரும் சிறுபொழுதுகளைக் குறித்துள்ளார் மாலை (தொல், பொருள், அகத். 6), 'வைகுறு விடியல்' (தொல், பொருள், அகத். 8), எற்பாடு (தொல், பொருள், அகத். 8) நண்பகல் (தொல், பொருள், அகத். 9) என்னும் சிறுபொழுதுகளைத் தொல்காப்பியத்துள் காணலாம். இவற்றுள் 'வைகுறு விடியல்' என்பதனை வைகறைப் பொழுதும், விடியல் ஆகிய காலையும் எனவும் இருசிறு பொழுதுகளைக் குறிப்பதாகவும் கருதுவது உண்டு.

ஸுவகைச் சிறுபொழுது

'காலையும் பக்ஞும், கையறு மாலையும்,
ஊர்துஞ்சு யாழும், விடியலும் என்றும்
போழுது இடம்பெற்றியின் போய்யே காரம்'

எனவரும் குறுந்தொகைப் பாடலில் ஸுவகைச் சிறுபொழுதுகள் இடம்பெற்றிருள்ளன. இச் சிறுபொழுதுகளின் இயல்பினைத் தனித்தனியே சிறப்பித்துக் கூறுதலைச் சுங்கப் பாடல்களிலும் பிற்பட்ட பாடல்களிலும் அங்கங்கே காணலாகும்.

பகல் இரவு

காலைமுதல் மாலை வரை உள்ள காலத்தைப் பகல் என்கிறோம். இது சூரியன் வீணங்கும் காலம். எனவே, இவனைப் பகலை ஆக்குவோன் என்னும் பொருளில் 'பகலவன்' என்றும் கூறுவர். இங்ஙனமே இரவின் இருளை நீக்கி ஒளி செய்கிறான் சந்திரன்.

'பகற் செய்யும் செஞ்சுரயிறும்,
இரவச் செய்யும் வெள்ளதிங்கனும்' (மதுரைக். 7-8)

எனவரும் மதுரைக்காஞ்சி அடிங்கி சூரிய சந்திரரைப் பகல் இரவு ஆக்குவோராகக் கூறுகின்றன.

'அகல் இது விகர்பிரொழுந்
பகல் விவங்குதியான் பந்தீ விரிதே' (புத. 8 : 9-10)

எனச் சூரியன் பகலில் விளங்குதலைப் புறநானூறும் சுட்டுகிறது.

பகலில் ஒளிசெய்வதனால் ‘எல்’ என்னும் ஒளிப்பெயர் சூரியனுக்கும் ‘எல்லை’, எல்லி’ என்னும் பெயர்கள் பகற்பொழுதுக்கும் வழங்கும்.

‘எல்லையும் இரவும் என்னாய்’ (புறம் 7 : 7)

‘எல்லையும் இரவும் ஊனித்திறை மழுங்கி’ (பொருத். 118)

‘பழையன் எல்லை தஞ்சை பல்கலீரி பரப்பி’ (பொருத். 232 - 233)

‘எல்லைக் குடிரோடி மலர்ந்து’ (திருமுருகு. 74)

‘இருபோடு எல்லையும் ஏத்துவார்’ (தேவாரம்)

இலவற்றுள் எல்லை தத்தநன்’ என்பது பகற்பொழுதைத் தரும் கதிரோனைக் குறிக்கும்.

‘பறவை பாட்டு அடங்கினவே, மகளிசெய்வாளி மறைந்தனனே’ (சிலப். கானல். 7 : 42)

‘பையுள் தோய் கூபும் மகளிசெய்வாளி போய்விறு’ (சிலப். கானல். 7 : 50)

எனச் சிலப்பாதிகாரம் சூரியனைப் ‘பகல் செய்வான்’ என்று குறிப்பிடுதல் காணலாம்.

இன்ப துண்டம் பொலுப் பகலும் இரவும் மாறிமாறி வருகிறது என்கிறார் ஒரு புலவர்.

‘இன்பழும் இசீபையும், புனர்வும் பிரிவும்
நால்பக்கான் அணையழும் இரவும் போல,
கேஞ்சிவழு இயல ஆகி, மாறு எதிர்ந்து
உள எள உணர்ந்தலை ஆயின்’ (அகம 827 : 1-4)

என்பது அப் புலவர் வாக்கு.

இரவிலிருந்து பிரித்தலினால், பிரித்தல் என்னும் பொருள்பட்டும் பகல் என்பது சூரியன்: விளங்கும் காலப்பகுதிக்குப் பெயராயிற்று.

இதற்குக் காரணமான சூரியனையே ‘பகல்’ என்னும் பெயரால,

‘பல்லவிப் பூர்ப்பாறில்

‘மகல் முனைத்துபோலி’ (மணி. 4 : 92)

என மணி சம்கலை கூறுகிறது.

என்னி

‘எல்லி’ என்பது பகலைக்குறித்தல் ஒருபுறமிருக்க இச்சொல், இரவு என்னும் பொருளிலும் வழங்கப்பெறுகிறது.

‘ஏன்னி வருந்தி காவீற்று’

(குறுந். 47 : 3)

‘ஏன்னி வந்த நிலைது புக்கு’

(புறம். 305 : 3)

குரியனது ஒளி குறைந்தது என்னும் பொருளில், ‘பெய்தற்கு என்னின் று பொழுதே’ (புறம். 819 : 7), எனப் புறநானூற்றில் வந்துள்ளது ஆகவே, ஒளி குறைந்து இந்ஸ் பரவி இராப்பொழுது ஒளியின்மையாதல் கருதி ‘எல்லி’ எனக் குறிக்கப்பட்டதோ என்பது சொல்வாராற்று ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்குரியதொன்றாகும்.

‘எல்லும் எல்லின் று’ (குறுந். 179 : 2) என்பது குறுந்தொலைத் தொடர், பகற்பொழுதும் மங்கியது என்பது இதன் பொருள்

அங்

எல் ஒளி இல்லாத இரவுப்பொழுதை ‘அல்’ என்றும் வழங்குவது எண்டு.

‘அங்று அல்லி அங்கு, அங்கேர்ந்தி அங்கீ’

(மலைபடு. 158)

‘அங்கேர்ந்து அக்கி, அங்கந் ஒர்சி

(மலைபடு 256)

இரணில் நடைபெறும் கடைத்தெருவை,

‘அக்கீங்காடு அந்தாகு கீர்ப்பலை’

(மதுரை. 544)

என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது இதற்கு எதிராகப் பகலில் பொருள் விற்கும் கடைகாலன் ‘நாளங்காடி’ என்பர்.

‘நாளங்காடு நன்றாலைக் கீர்ப்பலை’

(மதுரை. 439)

என வருதல் இதற்குச் சான்றாகும்.

அந்தி

பகற்பொழுதின் காலை, நண்பகல், மாலை என்னும் முப்பகுதியும் கூறப்பட்ட இடங்களும் பல உள். பொதுவாக, ‘அந்திமாலை என்று மாலைப்பொழுதை அந்தி என்று குறிப்பிடுதலேயன்றி, காலை நண்பகற்பொழுதுகளையும் ‘அந்தி’ என்று குறித்தலும் உண்டு. இங்கே அந்தி என்பது இருபொழுதுகள் சந்திக்கும் காலத்தைக் குறிக்கின்றது.

‘காலை அந்தியும் மாலை அந்தியும்’

(புறம். 34 : 8)

‘நன்யகி அந்தி நஷ்டத்தீடு விளையளவு’ (பொருந. 46)

இவற்றுள் காலை அந்தி’, மாலை அந்தி’ என்பன இரவும் பகலும், பகலும் இரவும் சந்திக்கும் பொழுதுகளாம். பகலும் இரவும் சேர்ந்த காலப்பகுதி யே நாள் எனப் பெயர் பெறுகிறது.

நாள்

பகலும் இரவும்

‘நாள் என ஒன்றுபோல் காட்டி’ (குறள். 33 . 4)

‘ஒருநாள் ஏறுநாள் போல் கெல்லூம்’ (குறள். 126 : 9)

எனவரும் குறட்ட பகுதிகள் பகல் இரவு சேர்ந்த காலப் பகுதியை ‘நாள்’ எனக் குறிப்பிடுகின்றன

‘நாள்போல் கறியல் ஞபியிற்றுப் பகலே’ (புறம். 65 : 12)

எனவரும் புறநாளும் ரூத்ரங்க செய்யுள் அடிக்குச் ‘குரியணக் கொண்டுள்ள பகற்பொழுது முன்பு கழிந்த நாள் போலக் கழியா’ என்பது பொருள். இங்ஙனம் ‘நாள்’ என்பது வருதல் சங்கப் பாடல் களில் சிறுபான்மையேயே பெரும்பான்மையும் சங்கப் பாடல்களில் இப்பொருளிலே வைகல்’, ‘பகல்’ என்னும் சொற்கள் பயின்று-வந்துள்ளன.

வைகல், பகல்

வைகல் என்பது தங்குதல் என்றும் ‘கழிதல்’ என்றும் பொருள் தரும் சொல்லாரும். ‘பகல்’ என்பது பகுத்தல் என்னும் பொருள் தரும். ஒளியும் இருஞும் தங்குதலும் ஒளியும் இருஞும் அகலுதலும் கருதி வைகல்’ என்றும், பொழுதைப் பாகுபாடு செய்தல் கருதி ‘பகல்’ என்றும் வழங்கும் வழக்கம் தோன்றியதாதல் வேண்டும்

‘வைகல் வைகல் கைக்கவி பருதி’ (பொருந. 158)

எனவும்,

‘உசீவ கொடாது உழிந்த பகலூம்’ (நாலடி. 16:19)

‘உங்கது குடும்பியும் ஒருங்கல் உழிந்தவன்’ (கிலப். 27:121)

எனவும்,

‘வைகலூம் வைகல் வர்க்கம்பும், அல்கு உணர்ரி

வைகலூம். சைகலை வைதூர் என்று இள்புறுவர்—

வைகலூம் வைக்கீதர் அந்தாள்போல் வைக்குதல்

வைகலை வைத்து உணரா தரி’ (நாலடி 4:9)

எனவும் வரும் பாடற்பகுதிகளால் மேற்குறித்த செய்திகள் புலப் படுகின்றன

நாள் நீங்கள் ஆகும்

மேலும், இந் நாள் என்னும் பொழுது திங்களின் அங்கமாகவும் உள்ளது. ஒளவையார், அதிகமான் நெடுமான் அஞ்சியைப் பாராட்டிப் பேசும்பொழுது, 'ஒருநாளில் எட்டுத் தேரைச் செய்யும் தச்சன் ஒரு மாதம் கொண்டு செய்த தேர்ச் சக்கரத்தை ஒத்த வலிமை உடையான்' என்று அவனைப் பாராட்டுகின்றார் :

' ஏற்றுகுற் உள்ளாரு பொருள்; வைகல்

என்றோ! செய்யும் நீச்சன்

நியங்கி வலிந்த கால் அன்னோவோ '

(புறம் 87.2-4)

என்பது ஒளவை வாக்கு. இங்கே 'வைகல்' என்பது நாளையும் 'திங்கள்' என்பது மாதத்தையும் குறிக்கும். திங்களின் கூறாக அமைவன திதி, வாரம் பக்கம் என்பன. இவற்றுள் திதியும், பக்கமும் சந்திரனுடைய கதியைக் கொண்டு அறியப்படுபவால்

நாளின் தொடக்கம்

இரவுப்பொழுது நீங்கிப் பொழுது விடிதலே ஒரு நாளின் தொடக்கமாகும் நாளின் தொடக்கத்திற்குக் கீட்காழி யும் பிற புறவைகளும் கட்டியங்கூறி வரவேற்றலைப் புலவர் பெருமக்கள் அழுதற வருணித் துள்ளனர். பாண்டியலுடைய அரண்மனையிலே காலை முரசம் ஒலிக்கும் ஓசை கேட்ட மாதரி, தன் மகள் ஜூபையைக் கூடி, அரண்மனைக்கு நெய் கொடுக்கும் முறை இந்நாளில் நமக்குளது என்று உரைத்துக் கீர்க்கடை மத்தும் கழிறும் கொண்டு அவன் தயிர் கடைய முற்படுதலைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது :

' யாஹை வெண்ணாகும் பாண்டியன் கோயிலில்

காலை முரசம் கூலைரை இயப்பும்; ஆவிச்,

மூய்ர்முறை நாக்கு இன்றுதூங்' என்று

ஜூபைதன் மகளைக் கூடியக்

கடை கழிறும் சந்தூம் கோண்டு

இண்டழுமயக்கி வந்து தோற்றுமள்., (சிலப். ஆய்ச்சியர். 5-10)

இங்கே, 'நெய்முறை நமக்கு இன்று' என்று காலை முரசு இசைகேட்டு மாதரி கூறினாதலான் சூரியன் உத்திரம் காலமே ஒரு நாளின் தொடக்கம் என்ற தெளிவு.

மேலும், பல்வேறு நிகழ்சிகளுக்கும் உரிய காலமாக இருப்பதும் பகற்போதுதான். நாட்காலை, நாட்சோறு நாள்மோர், நாட்பனி, நாளிருக்கை முதலியானவாக வரும் தொடர்களும் இக் கருத்தை அரண் செய்வனவாக உள்ளன.

' ஒழுநாள் செல்லவி; இநுநாள் செல்லவீ;
பஸ்தார் பயிற்று, யகிரூடி செல்லினும்
தலைநாள் கே எந்ற விழுப்பியான் காட்டோ ' (புறம். 101:1-3)

' ஒஞ்சாள் அரலை இஞ்சாள் வரலை;
பஸ்தார் ஏந்த பணிமொழி பயிற்றி ' (குறுந் 176:1-2)

என்றாற்போன் நு வநும் தொடர்களும் நாள் என்னும் கால அளவைப் பகல் தொடக்கி இரவு இறுதிகாரும் " என பொழு தீ என்பதனைக் குறிப்பிடுகின்றன

நாட்காலக்கு

நாட்கணக்குத் தெரிவதற்குச் சுவரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோடாக இட்டு அவற்றை என்னிடி வந்தனர் என்னும் தெரிய வருகிறது. சுவரில் நாட்கணக்கு எழுதப்படுதலால், 'நாள் இழை நெடுஞ்செழு' (அகம். 61:4) என்று கட்டுகிறார் ஒரு புலவர். தலைவனைப் பிரிந்துறைமகளிர், சுவரில் தாம் இழைத்த கோடுகளை எண்ணிடி, அவன் செர்ற கால இடையீட்டை நினைந்து, வருந்தி நிற்கும் நிலையையும் சுங்கப்பாடல்கள் குறிப்பிட்டுள்ளன.

' விழுது இழு நெறிய, சிரமி கஷ்டே
ஏந்தான் பேறுறி; ' ஆய் சோடு இட்டி
சுவர்வாய் பற்றுப்பின் பட்டிசேலி நிங்க
வடுவோய் எல்ல பகுவை உதுக்காண். ' (குறுந் 358:1-4)

ஓயை உணு புதுமிகி நாள்கூற இழுத்த
நின்காலி ஓயக்கி நினைந்து கண்பளி,
நெசிற் கால முக்கீசி, முகிழுங்கை தெரிப்ப. ' (அகம் 289:9-11)

' செல்கூடி நெடுக்கிடி ரூபி அரிக்கண் கெவுட்டி
மெல்லில் ஊழ்தெரியா, விப்பி, தாமிமல் விரவிக்,
நாள் வைந்து, நம் குற்றம் எண்ணுமிகூலி, அந்தோ! தா
போதினாத்து அணைமோகி மிட்டீயி! (நாள் 4. 40:4)

இவற்றினால் சுவரில் குறியிட்டு நாட்கணக்குப் பார்த்து வந்ததொகு வழக்கமும் முன்பு இருந்தமை புலனாம்

வாரம், கிழமை

பாட்டு, தொகை நூல்களில் ஏழு நாட்கள் கொண்ட வாரம் அல்லது கிழமை என்னும் கால அளவு காணப்படவில்லை ஆனால், ஒன்றுக்கு ஏழு என்னும் ஒரு வழக்குச் சங்கப் பாடல்களில் உள்ளது.

‘எழுதிரு மிதித் துருப்பா போ’ (குறுந் 24 : 4)

‘தீர்ஜனப் பொதுவினாக்கு ஒரையாத்த
உறை வரங்கு மிதி தேரி’ (குறுந் 172 : 5-6)

இவ்வாறு குறிப்பிடும் இடங்கள் இன்னும் பல உள் இங்கே ‘எழு’ என்பது ‘பல’ என்னும் பொருள் பயம்பதாகும், பரிமேழங்கள் ‘ஒரு நாள் எழுநான் பேரல் செல்லும்’ (குறன் 127 : 9) என்னும் குறட் பகுதிக்கு விளக்கம் தரும்போது,

“எழ் என்பது அதற்கு மேலாய பன்மை குறித்து நின்றது.

‘ஒருவர் கூறை எழுவர் உடுத்து’ என்றாற்போல”

என்று குறிப்பிடுதல் கவனிக்கத் தக்கது.

நானும் கோரும்

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என் இப்பொழுது வாரப் பெயர்களை வழங்கி வருகிறோம் இவை கொள்களின (கிரகங்களின்) பெயர்கள் ஆரும் சம்பந்தர் தாம் பாடிய கோளறு பதிகத்தில்.

‘ஞாயிறு, நிங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி,

சனி, பார்பு இரண்டும் உடனே

ஆசு அறும்; நல்லநல்ல; அனை நல்லநல்ல

அடியார் அவர்க்கு மிகவே,

(சம்பந்தர், 2 : 85 : 1)

என்ற நவகோள்களைக் கூறுமிடத்து ஞாயிறு முதலாக என்னுதல் காணலாம்.

‘இக்கறையது அங்கு கேள்வை

மடி துமி எழுவர் காறும்

நின்று கிழவா நீக்கி.

வச்சிர யாப்பிள் கூழாட்'

(சீவக. 544)

என்பது சீவக சிந்தாமணி. இங்கே, 'வச்சிர யாப்பு' என்றாலும் வச்சிரத்தால் தலையில் இட்ட எழுத் தினை. கேள்வம் இன்று உள்ளதாயது அன்று; வச்சிர யாப்பின் நீங்காத விதியினாலே எமர் எழுவர் நுமர் எழுவர் அளவும் ஏழு கிழவையும் போல ஏற்றறிவு இன்றி நின்றது அந்கண்வை' என்பது பொருள் இங்கெ வாரத்தினாலே நாள்களை ஏழு தலைமுறைக்கு உவமை கூறுகின்றார்.

மேலும், சிந்தாமணியில், 'கோஞ்சடக் கிழவை ஒப்பாய்' என்றும் உள்ளது. இதற்கு விளக்கம் தரும்பொழுது பதிப்பாசிரியர் உ. வெ. சாமிதாதண்யர் அவர்கள்,

'கோஞ்சடக் கிழவையாவது ஞாயிறு முதலாகிய கிழவைன். ஏழு கோஞ்சுக்கும் அவற்றிற்கும் மிக்க உரிமை உண்டு என்பத், கிழவை என்பதன் பொருளே இதனைப் புலப்படுத்தும்'

என்று எழுதியுள்ளார்.

ஏழு கிழவைப்பெயர்

திருநாவுக்கரசர், 'இறைவன் ஏழு கிழவையாகவும் உள்ளனன்' என்று புகழ்சின்றார்.

'குகுதூர், வாரிஸ்தூர், கூறுநாள் ஆம்;

கோஞ்சும் கிழவைதூர்; கேளே நாள் ஆம்' (தேவர. 6 : 15:1)

'கோஞ்சும் கிழவை ஏழ்

ஆஸம் போற்றி'

(தேவர. 6 : 56 : 6)

என்பன நாவுக்கரசர் வாக்குகள்.

சிலப்பதிகாரம் கட்டுரை காலையில் மதுராபதி தெய்வம், ஆடுமாத்துக் கிருட்டிண பட்சத்து ஏட்டமிழ் நிதியில் வெள்ளி வாரத்தாறு மறுஞர் எரிந்துபடும் என்றும் ஓர் உரை முன்பே உள்ளவையாகச் சென்னாகிக்கு எடுத்துக் கூறுவதாக ஒரு நிகழ்ச்சி உள்ளது.

'ஆடுக் கிளக்கி பேரிட்ட பக்கந்தை.

அர்ஜே ஆட்டதை அட்டமி குக்கூது,

உவங்கிராத்து. உக்கரீ உந்து

உரோவி யங்குவோடு ஸ்ரீ கேள்வு 'ஏழு
உரையுட் உண்டே நீண்டுதா' போன்று'

(சிலப் கட்டுரை 28 138-137)

என்பது அத் தெய்வத்தின் வாக்கு இங்கீக் 'வெள்ளிவரம்' குறிப் பிடப்படுதல் காணலா?

நான், கீழ்க்கண்ட பாக்கம்

சீவுசிந்தாமணியில் ஒரு பாட்டு நான், கிழமை, என்பனவற்றை முறையை குறிப்பிடுகிறது. மண்டபம் ஒன்றை நிர்மாணிப்பதற்குரிய காலாட்டுரிச் சோதிடர் வருத்துஞாத்த முகூர்த்தத்தை அப் பாடல் தெரிவிக்கிறது. அது வருமாறு

'நன்க் கீட்டாகு ஆகட்டநகர் நாக்குதினை நல்போன
வாக்கும்படி நான் ரீதாக ஓர் மண்டபம் செய்யுகின்ன
மீங்குதினை நான்; பூஜை பலங்கள், சுபை பங்கள்
கொந்தாடே வேங்கலை ஏந்தி, கள்ளிவாங்கள் உள்ளே!' (சீவக. 590)

இப்பாட மூக்குரிய நசினார்க்கினியர் உரையும் கிழமைக் கருத்தை தன்கு கிளக்குத வினால் அதுவும் ஈண்டு ஒப்பு நோக்குதல் பொருத்த மாகும் நசினார்க்கினியர் தரும் உரைவிளக்கம் வருமாறு :

'நானக்கிடங்கை ஆஸையாகவுடைய நகாகிய சுவர்க்கத்தின் நடுவே பொன்னையுடைய வானைச் சிரித்திடும் அழிவினை யுடையதொரு மண்டபத்தைக் செய்க என்று கூறினானாக, கணிகள் வெள்ளிக்கிழவையும் திருத்தியையும் பெற்ற உத்திரட்டாதி நான் சிகங்கம் உதயமாக முகூர்த்தம் குறித்தார் என்க. நானம்-புழுது நுளி தத வில் புழுகு உடைத்தாயிற்று. வானைத் தீண்டும் என்றும் ஆம், பூரட்டாதியின் நாலாங்காலும் உத்திரட்டாதியும் உத்திரட்டாதியும் மீண்டும் நாலாங்காலும் உத்திரட்டாதி நடுமான் ஆதலின், 'மீண்டும் நான்' என்றார் திருத்தியை, அட்டமி நிர்சியாக்கி எண்ணவற்றில் திருத்தியை சிறந்தலின் 'சுபை பங்கம்' என்றார் கேட்டத்தின் முற்கூறு, மெடராசியின் கூறு; இரண்டாம் கூறு சிங்கராசியின் கூறு. மூன்றாம் கூறு தனுராசியின் கூறு. ஆதலால் மேட்தத்தின் நடுக் கூற்றைக் கிடக்கத்தின் உதயமாக விதித்தார். இது கூறிற்று. சிங்கத்தே பிருக்கல்பத்தியாதவின், வெள்ளி முதல் வியாழம் ஈநாக்க கிழமை ஏழாயவாறும், உத்திரட்டாதி முதல் உரோகினி ஏழாக நான் ஆறாயவாறும் கூடுமாறு என்னை எனின், இது

திங்களில் சதயம் முதல் ஆயிலியத்தளவும் சந்திரன் வர்த்தித்து வருதலின், வியாழக் கிழமைக்கு உரோகினி கூடிற்று. இதனாலே மேல், 'ஒன் நிற உரோகினி ஊர்ந்த ஒளிமதி ஒன் பொன் ஆட்சி' (சிவக 620) என்று வியாழக் கிழமையிலும் சிறிது நாழிகை உரோகினியாகக் கூறினார்.

திதி-பக்கம்

பிறைக்கணக்கு

பிறை தோன்றி வளரும் வளர்பிறைப் பக்கமும், முழுமதிக்குப்பின் மதி தேய்ந்து வரும் தேய்பிறைப் பக்கமும் எனப் பக்கம் இரண்டு. இவற்றை முறையே வளர்பிறை, தேய்பிறை (சுக்கில பட்சம், கிருஷ்ண பட்சம்) என இப்பொழுது வழங்குவர். திங்கள் நிறைமதிநாள் தவிர, மற்றைய நாள்களில் எல்லாம் மாற்றம் பெற்று வரும் இயல்பினை உடையது.

திங்களின் மாறுதல் நாள் ஒவ்வொன்றும் 'திதி' என்று கூறப் படும். திதியாவது திங்களின் நிலைமை என்று கொள்ளலாம். இம்மாறுதல் நிலை இரு பக்கத்தும் உள்ளதே. ஒன்று வளரும் நிலைமை; மற்றொன்று தேயும் நிலைமை. இந்நிலைமை பற்றிப் பாட்டுதோகை நூல்களில் காணும் குறிப்புக்கள் வருமாறு :

முதற்பிறை

'பிறை பிரந்தனை பின் ஏந்து கலைக்கடை' (பெருப்பாண், 11)

முன்றாம்பிறை

'தொழுதுகள்பிறை.' (குறுத். 178 : 5)

'ஒன்றினை மகளி உயிரிறை தொழுது
புச்சென் பாலை.' (அகம். 239 : 9 10)

எட்டாம்பிறை

'ஏன்-நான் திங்கள் வடிலிற்று ஆசி
அன்-நா இனை அமைவரு வறுவாய்' (பெருப்பாண், 11-12)

'ஏன்-நான் திங்கள் அணை கொடுஇக்கரி' (புறம். 118 : 2)

வளர்பிறை

‘ குடமுதல் தோன்றிய தெக்கு தெரமு பீறையின்
ஏற்வழி சிறக்க நீா வளர்படி கொற்று ’ (மதுரைக் 193-194)
‘ சிறாகோட்டுக் குழலித் திங்கள் ’ (பெரும்பாண், 383-384)

தேய்பிறை

‘ குணமுதல் தோன்றிய ஆடி-இருள் மாதியின்
தேய்வா கெடு நீா தெவ்வா தூக்கம்.’ (மதுரைக் 195-196)

நிறைமதி (பதினெண்நாட்டாம் நாளில்)

பிறையின் இருகோடும் (முணையும்) பொருந்தி வட்டவடிவம்
இருந்திக் காணப் பெறுவதே நிறைமதி (ழூங்னச்சந்திரன்).

‘ கோடு கூடு மதியர் மழுநின் விளங்கும் ’ (புறம். 67 : 4)
‘ மனிநை மாடிருள் அகல நிலா விலிவி ,
கோடு கூடு மதியர் இயபூர்நாங்கு ’ (பதிற். 31 : 11-12)
‘ மாக விகர்பின் பொன்தீங்கள்
மு-ஐந்தாள் முறை முறை,
கடல் நடுவுள் கண்டளை ’ (புறம். 400 : 1-3)

உவாப்பதினான்கு

‘ உவாப்பதினான்கு’ என உம்மைத் தொகையாக வழங்கப்பெறும்
ஒரு பழந்தொடார் உவாவும் பதினான்கு திதியும் எனப்பொருள் பயந்து,
பதினெண்ணத்து நாள் கொண்ட பக்கத்தினை உணர்த்தும். ‘அட்டமியும்’
ஏனை உவாவும் பதினான்கும்’ என்னும் ஆசாரக் கோவை அடிகள்
(47 : 1) ‘ உவாப்பதினான்கு ’ என்னும் தொட்டை விளக்கி நிற்றல்
காணலாம்.

வளர்பிறை, தேய்பிறை

பிறை தோன்றிப் பதினெண்நாட்டாள் நிறைவு பெறுப்பவரை உள்ள
பகுதியே வளர்பிறை. இப் பிறைகள் திங்களின் இயற்கைக் கலை
யாகிய ஒற்றைக் கலையுடன் சேர்ந்து, பதினாறு கலைகளோடு கூடிய
நிறைமதியாகிக் காட்சியளிக்கும், பின், இப் பதினாறு கலைகளோடு
கூடிய மதி தேய்ந்து வரும். நிறை மதியை அமர்உணவாகக் கொள்

ஞதவினால் தேய்கிறது என்பது ஒரு புராணக் கொள்கை. இது தீய தேய்மிழைப் பக்கம்.

அவிநியஸ் வயங்குஷவி, ஸி - ரவி நிறைதி,
பிரைவார் நிறைமதி உண்ட,
அவரிமலிப் பைம்பூண், அயாக்கு முதலைத் ! (பரி. 3 : 51-53)

ஏல்தரு பக்கம், வழியது பக்கம்

வளர்பிறைப் பக்கம் 'அலர்தரு பக்கம்' என்றும் 'முற்பக்கம்' என்றும் குறிக்கப்படும். தேய்மிழைப் பக்கமோ, 'வழியது பக்கம்' என்றும் 'பிற் பக்கம்' என்றும் சுட்டப்பெறும். நிறைமதி உவா பெரும் பக்கம்' எனப் படும். அதாவது, பெளர்ணமி நாள். அமாவாசை நாள் 'இதுள உவா' எனப்படும். இக் குறிப்புக்கள் பதினெண்ரூம் பரிபாடலால் தெரிய வருகின்றன:

ஆந்தான் நிறைதி அலர்தரு பக்கம் போல்,
நாவிள், நாவிள், நவிலவரச் சிலெபு தூட்டு,
நிலவுப் பரந்தாங்கு நீநீலக் கரப்பி,
உகு பயம்பகு; ஓட்டு பெருப்பக்கம்
வழியது பக்கந்து அயரி உண்ட
மதி நிறைவு அறிவதில் வரவு கருங்க;
என்மதி நிறை, உவா இதுள் மதிபோல
நாள் குறை படுதல் காலுநி யாரே ?
கேள் இந்து ஏன் ஆந்த மாண் இவை வையை ? (பரி. 11 : 31-39)

என வையையில் நீர் மிகுதலுக்கும் குறைவுபடுதலுக்கும் இரு பக்கங்களின் மதியின் நிலைவைமையை ஒப்புக்குக் காட்டியுள்ளார் கனிஞர்.

து முதல் மோக்கிய நூல்து தூரை க்கொலிக்
வழிவரிச் சிறைக, நீல அலம்பக் கொற்றுவ !
துவ்முதல் தேவரிய ஆர்திகுள் மதியன்
தேய்வன உகடுக நில தெவ்வா ஆக்கம் ! (மதுரைக் 193 - 196)

என வரும் மதுரைக் காஞ்சி அடிகளில் பெருகுதலுக்கும் சுருங்குதலுக்கும் வளர்பிறை தீய பிற காலம் உலமம் காட்டப்பட்டுள்ளதை காணலாம்.

தேவாரம் முதலியவற்றில் நிதி, குறிப்பு

அட்டமி என்னும் திதிப் பெயரும் உவாவும், பத்னாள கு திசு கனும் பற்றிய குறிப்புகள் தேவாரம் முதலிய இணைக்கால இலக்கியங்களிலும் பயின்று வந்தனன.

' உரசிஅம் போற்சோடு இங்யாம், சர் அந்தி.
மிகூ இபுதேவு நாவோடு உவந்திதி நான்.
அட்டமியும், ரஷாம் சிற்றாள், இவ் அணங்கு
உட்பர் — உடங் உவந்தி கனி ' . (ஆசாரக். 43)

' அட்டமியர் சுவன் உவந்தும், பதினால்கும்
அப்புமி மெராக்கு உறுப்பின்னும், மீக்க
திலை துவக்கு விவை அதிப்பு வாணங்கு — வாப்பா !
கீங்குகும் உவந்த நான் ' . (ஆசாரக். 47)

' ஏந்தி ரே குட்டிய உட்டமி ஆவறு ' . (சிலப. கட்டுரை 184)
' பான் கூர் பழினொன் கணங்களிடம் அட்டமிந்தி
காலங்குர் காலங்கீது போற்சோ முன்னாம் ' .
(தேவா. 2. 47-8)

' நித்தாநும் அட்டமி மூர் சூடுடை சமுதானும்
கந்தராய் விதி போந்தர், குறுக்கை விரட்டவாடே ' .
(தேவா. 4:50.2)

' உவாக் குதித்தின்கள் அப்புகள்
காலினித்து உடுந்து ஒட்டாள் ' . (சிந்தாமணி. 12:67)
' உவாக் குதின்கு உவாவும், அட்டமியர
பாட்டுவி ஸ்ட்டு உழுக்கர் காத்தல்
தான்தீ காம் கஞ்சாரி ' . (சிந்தாமணி 6. 136)

' அட்டமியின் உதினால் ஆசனக்கு தூங்கு;
சிப்டங்க்கும் பள்ளாள்கு நீங்கும்; — உடுட்டுவு
வித்தங்கு நாசி ஆம்; வெய்ய பிதங்கையிலே
மித்தாஸ் போர் பினை ' . (பெருந்தொகை. 258)

என்பது ஒரு பண்மை தனிப்பாட்டு.

நிகண்டுகளில் நிதி - பக்க விளக்கம்

நிகண்டுகளில் பழமையான திவாகரம், பிங்கலம் என்பனவும் திதி, பக்கங்களின் இயல்புகளை விளக்குகின்றன.

‘நிதியே பக்கா’	(திவா. தெய்வப்.)
‘பக்கம் முதலது நந்தை ஆகும்’	(திவா. தெய்வப்.)
‘பந்திரை எப்பழு இரண்டாம் பக்கம்’	(திவா. தெய்வப்.)
‘முங்கே சுயை பக்கம்’	(திவா. தெய்வப்.)
‘நாள்கே இருந்தை’	(திவா. தெய்வப்.)
‘ஸ்தாம் பக்கம் மூர்ணா ஆகும்’	(திவா. தெய்வப்.)

இச்சுத்திரங்கள் அப்படியோ பிங்கல நிகண்டுடையார் தமது நூலின் இரண்டாவது தொகுதியான வானவர் வகையில் எடுத்தாண்டுள்ளார் (194, 198, 199, 200, 201, 202). நந்தை, பத்திரை, சுயை, இருந்தை, மூர்ணா என்னும் ஐந்தும் ஒரு பக்கத்தில் மூர் முறை வருவதாகும். அதாவது 1, 6, 11 நந்தை என்று கொள்ள வேண்டும். இவ்வாறே பிறவற்றிற்கும் கொள்ளுதல் வேண்டும்.

‘மீண்திடை நான், கீழம் வெள்ளி, சுயை பக்கம்’ (சீவக 590) எனாச் சிந்தாமணி ‘சுயை’ என்னும் திதியை எடுத்தாண்டுள்ளமை காணலாம்.

திங்கள் (மாதம்)

திங்கள் என்னும் பெயர்

திங்களைக்கொண்டு (சந்திரன்) மாத அளவு கணிக்கப்பட்டுளம்பற்றித் ‘திங்கள்’ ‘மதி’ என்னும் பெயர்கள் மாதத்தைக் குறிக்கவும் வழக்கப்பட்டன. ‘மதியே’ திங்கள் மாதம் ஆகும்’ (திவா தெய்வப்.) என்பது திவாகரம்.

பிழையோக்கிக் காலங்களில்தான்

கண்ணாகிக்கு இமயத்தில் எடுத்த சிலையைக் கங்கையில் நீராட்டியயின், சேரமன்னான் செங்குடுவன் தம் வீரர்க்குப் பெருஞ்சிறப்புச் செய்து, கங்கைக்களாப் பாடியில் வீற்றிருக்கிறான். அப்பொழுது அங்குவந்த மாடலமறையோனுடன் உரையாடிக் கொண்டிருந்தான். கதிரவன் அந்திவாணை நெருங்கங்கல் செக்கர் வானில் வெண்டிறை எழுந்தது. அதனைக் கண்ட கணி ‘வஞ்சி

நகராசிட்டு வந்து இன்றோடு 32 மாதங்கள் ஆயிர ஏண் க்ருகின்றான். கணியின் உரை வருமாறு.

“ பக்கில் யுதிர்ந்த பட்கர் மாணி
செந்தப் பாந்த ரத்தும் விளங்க
அந்தீச் செக்கா வேள்பிறை தோசிற.
பிரூரா வள்ளும் பொந்தகை சோக்க,
இறையோக் செவுள்யில் கணி ஏழ்த் துருப்போகி :
'என் - நான்கு மதியம் வந்தி தீங்கியது
மன்ஞூர் வேந்தே ! வார்க ! '

(சிலப் தீர்ப்புடை, 144 - 150)

இந்திகழ்ச்சியிலிருந்து யதிக்கொழுந்தாம் பிறையின் தோற்றம் தோக்கி, திதி, பக்கப், மாதம் கொண்டனர் என்பது போதரும்.

பாரிமகளிர் பாடிய புறப்பாட்டில், அம மகளிர் தம தந்தையையும் அரசச் செல்வத்தையும் இழந்து நவிவற்றிருந்த காலத்திலே திங்கள் தோன்றக் கண்டு, தமது முந்தைய மாதத்து நிலையை உண்ணி, நிகழ்கால நிலைக்கு இருங்கி மொழிந்ததாகக் காணப்படுகிறது.

‘ அற்றைக் திங்கள் அங்குவன் நிலவிள்,
ஏந்தையும் உடையேற், ஏந்துக்கும் பிறி கொண்டா,,
இற்றைக் திங்கள் திலுவிவன் நிலவிள்,
வெங்கு ஏற்றுரசிக் வேந்தீ ஏற்
குஞ்சும் கொண்டா ; யாம் ஏத்தையும் இல்லை ! ’

(புதம் 112)

இங்கே ‘அற்றைத் திங்கள்’, ‘இற்றைத் திங்கள்’ என்பன மாதங்களைக் குறித்துத் திங்களின் பெயர் வழங்கப்படுதலையும், திங்களை தோக்கி மாதப் பாகுபாடு கொண்டுதலையும் புலப்படுதலை காணலாம். முற்பக்கமும் பிற்பக்கமும்

உவாநாளின் பின் பிறையின் தோற்றம் முதற்கொண்டு பதினாண்கு நாள்களையும் அலர்தரு பக்கம், முற்பக்கம் என்றும் நிறைமதி நாளின் பின் பதினாண்கு நாள்கள் வழியது பக்கம், பிற்பக்கம் எனவும் வழங்கப்படுதலைப் பக்கத்தைப் பற்றி முற்கூறிய பகுதியில் பார்த்தோம். அதோடு ‘எண்தான் திங்கள்’ (பெருப்பாண் 11-12;

ஏற்கும் 118.) என்னும் வழக்கு எட்டாம் நாள் காணும் பிறையைக் குறித்தலீனால், பிறை தொடக்கமாகத் திங்களின் தொடக்கமும் கொள்ளப் பெற்றது என்பதைக் குறிப்பிக்கும்.

மாதற் தொடக்கம்

மேற்குறித்த ஒருசில குறிப்புக்களினால் திங்கள் அமாந்தமாய் முடிவுற பிறை தொடக்கமாக அடுத்த திங்களின் நாட்களைக் கணக்கிட்டனர் என்று கொள்ளலாம்.

‘பங்குளி உயரி அழுவத்துறை

நல்லாள்மீன் நிலை தீவிய’

(புறம். 229 : 5-6)

எனவரும் பகுதி பங்குணி மாதத்தினது முதற் பதினைந்தினகண் அமாந்தத்திற்குச் சிறப்பான உத்தச்நான் உச்சியினின் ரூ சாய்தலைக் குறிப்பிடுகிறது. இதனாலும் மேலெல் சுட்டிய அமாந்த முறை வழக்கம் உணரலாகும்.

மாதப் பெயர்கள்

ஒவ்வொரு மாதத்தும் நிறைமதி நாளில் சந்திரனே¹⁴ சீசும் நட்சத்திரப் பெயரைக் கொண்டு மாதப் பெயர்கள் அனைமந்திருத்தல் கவனிக்கத்தக்கது. சங்கப் பாடல்களிலும் பிற இலக்கியங்களிலும் பயின்று வரும் சில குறிப்புக்கள் இவ்வுண்மையைத் தெளிவுபடுத்துகின்றன.

சித்திரை

காலிரிப்பூப்பட்டினத்தில் இந்திரனிழா நிகழ்த்தப் பெற்றது. சித்திரை மாதத்துக் கித்திரை நாளில் வரும் பூரணமிலாகும்.

‘சித்திரைத் தித்திரைத் திங்கள் சேர்ந்தென’ (சிலப். இந்திர. 84) என்பது சிலப்பதிகாரம். இதில் ‘சேர்ந்தென’ என்பதற்குச் ‘சிறந்தென’ எனவும் பாடம் உண்டு. இவ்வாறு பாடம் கொண்டவர் அரும்பதவுரைகார். சித்திரை மாதத்துக் கித்திரை நாள் சிறந்தது என்கையால், சித்திரை பூரணை என்க என்பது அரும்பதவுரை.

காவதாசி

காவதாசி விசாகம் புத்ததேவனுக்கு உரியதாள். மணிமேகலை மணிபல்வைத் தீவிலுள்ள தோழுகிப் பொய்க்காசில் அழுதசாபி பெற்றதும் இத் தாளில்தான்.

இந்த இளவேளில் எரித்தி இடப்பது
ஒருபந்தி போன்ற ஒருஞ்சிறு சென்றுபின்,
மீண்து இடைநிலை மீண்து அகவையின்,
போதீத் தலைவரோடு பொங்கலீத் தோக்குப்

(மணி. பாத்திரம் பெற்ற 40-43)

முன்பு அமுதசரவிக்கு உரியனாயிருந்த ஆடுத்திரன் என்பான்
மறு பிறப்புத் தோற்றம் செய்ததும் வைகாசி மாதத்து விசாக நாளில்
தான் என்பர் சாத்தனார்.

இந்து இளவேளில் எரித்தி இடப்பது,
ஒரு பநில் போன்ற ஒரு மூன்று சென்றுபின்,
மீண்து இடைநிலை மீண்து அகவையின்
போதீத் தலைவரோடு பொங்கலீத் போற்றத்து

(மணி பாத். பிச்சைபுக்க. 28-29)

என்பது சாத்தனார் வாக்கு இந்த இரண்டு இடங்களிலும்
மீண்தது இடைநிலை மீண்ட என்றது 27 நட்சத்திரங்களுள் நடுவில்
நிற்றாலெயுண யிசாகம். இங்கே காாத்தினைக்கைய முதலாகக் கொண்டு
எண் ஒன்றும் பழையமுறை படி விசாகம் 27 நட்சத்திரங்களுள் பதினான்
காவதாய் நடுவில் வருதல் காணலாம்.

கார்த்திகை, மாரி

கார்த்திகை மாதத்தில் நிறைமதியுடன் அறுமீண்டிய கார்த்திகை
பேசர்ந்து வருதலை,

'குறுமுயக் கறுப்பிறம் கீரை ஸத்திரைந்து
அறுமிக் கேட்டும் அகல் இருள் நடுநான்'

(அக 141 : 7—8)

எனவந்தும் அகநா அலை நற்றுமடிகள் புலப்படுத்துகின்றன

மறை நங்கிய மாக விகர்பிள்
மதி சேஷ்ட மக வெள்ளபிள்'

(பட்டின. 84—85)

என்பதனால் மகவெள்ளமீண் மதி ஓசரும் மாசி மாதம் உணர்ந்தப
படுதல் தெளிவு

மார்கழி

ஆண்டாள் தமது திருப்பாலையில் மார்கழி தின்கள் மதிநிறைந்த தனநாளில் பாவை நோன்பு செய்வார் நீராடத் தொடங்குதலைக் குறிப்பிடுகின்றார் மார்கழிப் பூணையில் மிகுங்கசீரிட நாளில் இந்த நோன்பு தொடங்குதலினால், 'மார்கழி நீராடல்' என ஆண்டாள் அருளிக் கெய்கின்றார்

'மார்கழித் தின்கள் மதிநிறைந்த நள்ளுவாள்
நீராடப் போதுவரி, யோதுமிலோ நேரிலூயிப்'

(திருப்பாலை. 1)

என்ன மூலம் அமைக்கின்ற அம்மையார், பின்னாகும்,

'வாழ உணவில் பொய்ந்தாய் எங்களும்
மார்கழி நீராட ஏக்ட்டு—ஏன் ஒரீ ரூபாவாரி!

(திருப்பாலை. 4)

என மழையை வேண்டிக் கூறு சிறாள்.

'யாலே ரணிவள்ளா மார்கழி நீ ஆடுவாள் '

என மாலை நோக்கிப் பீபகமிடத்தும் 'மார்கழி நீர்' எனக் கூறுதல் கவனிக்கத்தக்கது

தைந்தீராடல்

இவ்வளமாகவும் சங்கப் பாடல்களோ மகளிர் தைந்தீராடி நோன்பு தோற்றும்போதுமையைக் குறிப்பிடுகின்றன. பரிபாடல் திருவாதினரை மில் அந்தனர் விழா தொடங்கியதையும், அப்பொழுது முதுபார்ப்பனிமார் நோன்பு முறை காட்டக் கன்னிப்பெண்கள் 'அம்பாவாடல்' என்னும் தைந்தீராட்டம் தொடங்குதலையும் எளக்குகிறது இங்கே திருவாதினர் என்பது மார்கழியில் மதி நிறைந்த மிகுங்கசீரிட நாளுக்கு அடுத்த நாளாகும். பூர்ணிமாந்த முறையில் பார்ப்பின் ஆதிரை கையின் தொடக்கநாள் ஆகும். எனவே, தையில் தொடங்கும் நீராடல் தைந்தீராடல் ஆயிற்று. தைந்தீராடி மகளிர் நோன்பு இயற்றுதலை,

'தையின் நீராடிய நவர் தலைப்படுவாயோ? '

(கலி 59)

எனக் கலித்தொகையும் குறிப்பிடுகின்றது. திருப்பாலை குறித் தடும் இப் பாலை நோன்கைத்தான் திருப்பாலையை அடுத்து வரும்

நச்சியார் திருமொழியில், 'தை ஒரு திங்களும் தரை விளக்கி' எனக் குறிப்பித்தது மார்கழிப் பூரணமையில் தொடங்கி, தை மாதம் முழு வதும் நோன்பு இயற்றியதனைப் புலப்படுத்தியவாறாம்.

மாசியில் காம நோன்பு

இதன்பின், மாசி முன்னாளிலிருந்து காமதோன்பு தொடங்குகிறான் ஆண்டாள். இங்கே மாசி முன்னாள் என்பது தை மாத நிறை வாகிய தைப்பூசுப் பூரணமையைக் குறிக்கும். ஆகவே, ஆண்டாள் மார்கழிப் பூரணமையில் தொடங்கிய பாவை நோன்பைத் தை மாதப் பூரண வரையில் நிகழ்த்தி, மாசி முன்னாளாம் தை மதிநிறை நாளில் காமதோன்பு தொடங்குகிறான்.

'தை ஒரு திங்களும் தரை விளக்கி.

தளைமளிடலை இட்டி நாசி முங்கள்

ஓயுஞ் மணி கொள்ளு தெடு அளிந்து,

அழகினுக்கு அல்கரித்து அளங்கதேவா !

உய்யும் ஆர் கொளோ ? ஏற்று சொல்லி

உள்ளூயும் உர்சியையும் நோருதேன் ;

வெய்யுத ஓர்நழு உரிய சக்கரக்கை

வேங்கடையர்கு எஃகை வீதிக்கிறியே'

(நாச. 1)

என்பது கோதை திருமொழி. இங்கே தை ஒரு திங்களும் தரை விளக்கியது என்றது திருப்பாவையில் குறித்த பாவை நோன்பை இதைப் பூர்த்தி செய்ததும் மாசி முன்னாளாம் தை நிறைவீல், நிறைமதி நாளில் காமனை நோக்கி நோன்பு இயற்றத் தொடங்குகிறான். இந் நோன்பு பங்குனி மாதம் பூர்த்தியாகும் கடைநாளாம் உத்தரம் வரை கொண்டாடப்படுகிறது இதனைப் பின்வரும் நச்சியார் திருமொழிப் பாசுரங்களில் காணலாகும்.

பங்குனி உத்தரம்

'ஒருவு உடையா இகையார்கள் நல்லார்

ஒந்து வல்லார்களைக் கொல்லி, வைகள்

தெருவிடை ஏநிர்ஜென்டு பங்குனிநாள்

நிஞ்சுதேவ நேர்சில்லேச் காமதேவா :'

(நாச. 1 ; 6)

என்பதனால் பங்குனி மாதத்து நாள்கள் முழுவதும் மாசி முன்னாளின் தொடங்கிய இக் காம நோன்பு இயற்றப்பெறுதல் பெறப்படும்

'நாம் ஆயிர் ஏத நிற
நராயண ! நனே ! உள்ளே
ஏழிதலி மகள் ஆகப் பெற்றால்
எங்கு வாழ தவிருமே ;
நாம் போதான் நாலீர் ஏன்று பால்-
நுளி நாள் கண்ட பாரிந்தோம்.
தூம் சுயம்பும் சிரிநா ! எங்கள்
சிற்றில் வந்து விவதயேனே !'

(நாச. 2 : 1)

இங்கே பங்குனி நாள் கண்ட வகையில், அதாவது உத்தரநாள் வகையில் நாமன் போதான் காலமாகக் கொண்டு போற்றி இந்தோன்பு ழூந்தி செய்யப்படுதல் தெரியவரும். ஆண்டாள் பாகாங்களின் போக்குப்படி பார்த்தால், ழர்ணிமாந்த முறை வழக்கப்படி நோன்பு முதலியன இயற்றப் பெறுதல் புலனாகின்றது.

நிறைவர்த்தினில் சிமூக்கள்

பங்குனி நிறைமதியில் திருச்சிமாக் கொண்டாடுதல் எங்கும் பெறுவழக்கம் இருந்து வந்ததொன்றே, உறையுரில் பங்குனியில் நிகழ்ந்த பெருவிழாவு, 'பங்குனி முயக்கம்' (அக 137 : 9) ன அகநானுாற்றுத் தொனைக் குநல் குறிப்பிடுகின்றது இங்கே, 'பங்குனி முயக்கம்' என்றது பங்குனி நிறைமதி நாளாம் உத்தரத்தில் நடந்த பெருவிழாவைக் குறிக்கும் இங்ஙனுமே பிற மாதங்களிலும் நிறைமதி நாளில் விழாக்கள் தொண்டாடப்பெற்று வந்தும் இலக்கியக்களால் தெரியவரும்.

சித்திரைத் திங்களில் சித்திரைநாள் சேரும் நிறைமதி நாளில் இத்திரனிமா நிகழ்ந்துமையை முன்பு சுட்டினோம். வைகாசி விசாக நாளைப் புந்ததேவனுக்கு உரிய நாளாக மணிமேக்கலை கூறும் மாதோ ஆக்குரிய ஒண விழா ஆவணி நிறைமதி நாளில் நிகழ்ந்தப்பெறுவதாம். மார்கழி பிருக்கீரிடத்தில் வரும் நிறைமதி யோடு அடுத்து வரும் ஆதிரை சிவபெருமானுக்கு விழா எடுக்கும் பெருநாளாகம் அதோடு மார்கழி மதிநிறை நாள் பாலை நோன்பு தொடங்கும் காலமும் ஆகும் காதப் பூசை கத யாதப் பூரண வையில் வகுவது. காமன் நோன்பு தொடங்கியதும் இப் பூசநாளில்தான் மகநாளிச் கடலைடும் விழாச் சிறப்பாகக் கூறப்பட்டிருக்கிறது. பங்குனி உத்தரம் பெருவிழா நாள் என்பது கண்டோம். இவ்வாறுக் கிறைமதி நாளில் விழா நடை பெறுதல், ழர்ணிமாந்த முறையில் திங்களின் நிறைவையும் அடுத்த திங்க

எனின் தோற்றுத்தொதயும் கொண்டாடும் நோக்கமாக இருந்திருந்தும் ஆடும்.

பெரிணையில் மாதந் திருவிழுக்கள்

'சம்பந்தர் தமது மயிலாப்பூர்த் தேவாரமாகிய மட்டு இட்ட புன்னன்' (2 : 47) எனத் தொடங்கும் மூம்பாலும் பதிகத்தில் ஜூப்பசி முதல் பங்குணி வரையில் அங்கு நிகழும் திருவிழாக்களைக் குறிப்பிட்டுள்ளார்.

'ஸ்ரீ உண விறாவும் அருந்தவைகள்
துமியப்பவர் கணாதே போதியே மூம்பாவாய்!' (2 : 47 : 2)

'துக்குகில் காலீச் சுதநாள் தூங்காத் திளகநாக
தாத்து ஏந்து இலமுகலையாரி நெயனார் கொண்டாடும்
விளக்கு கணாதே போதியே மூம்பாவாய்!' (2 : 47 : 3)

'காந்து சேலைக் காலீச்சும் அமந்தநாள்
ஆதிராநாள் கணாதே போதியே மூம்பாவாய்!' (2 : 47 : 4)

'நெய்ப் பூகுந் ஒள் புழக்குச் சேரிகழூர் கொண்டாடும்
தூங்பூர் கணாதே போதியே மூம்பாவாய்!' (2 : 47 : 5)

'மடல் ஆரிந்த தெங்கில் மயிலையார் மாசிக்
கடலட்டுக் கண்டாக் காலீச்சும் அமந்தநாள்!' (2 : 47 : 6)

'பரி வீழப் பாடல் செய் ரங்குளி உத்திரநாள்
உமி வீழாக் கணாதே போதியே மூம்பாவாய்!' (2 : 47 : 7)

பன்னிரு மாதப் பெயர்கள்

ஆண்டு என்பதனாக குறிக்கச் சிந்தாமணி 'பன்னிரு மதியின்' (சிவக. 1220) என்றும் 'ஆறு-இரு மதியின்' என்றும் சுட்டுகிறது. எனவே தமிழ் ஆண்டின் பகுதியாக வழங்கும் சித்திரை முதல் பங்குணி சுறாக் மாதப் பெயர்கள் பழுமையாகக் கூட வழங்கி வருவன என்பதும், சங்கப் பாடல்கள் முதலீயன இப்பாதப் பெயர்களைச் சுட்டுத்தும் இவ்வழங்கின வொன்றுமையைப் புலப்படுத்தும் என்பது விளக்கமாகிறது.

தெய்வாப்பியர் கூறும் தீங்கட் பெயர்களின் காறுகளை வைத்து தோக்கினும் சித்திரை முதலீய மாதப் பெயர்களை அவர் குறிப்பிட சில்லாமை தெரியவிரும் இரக ஏற்றுத் திங்கட் பெயர் மாதம்) குஞரு

ஏற்றுத் திங்கட் பெயர் ஆகியவற்றிற்குச் சந்தி விதியைத் தொல்காப்பியர் கூறுகிறார்.

' திங்கல் முள்ளின் இக்கே சாரியை (தொல். எழுத. உயிர். 46)

' திங்கஞம் எனுர் முந்து கிணந்தளை (தொல். எழுத. உயிர். 84)

என்பன தொல்காப்பிய விதிகள். இவை முறையே இகர ஈறு, ஜகார ஈறுகளில் முடியும் திங்கட்பெயர்களுக்குரிய விதிகள். திங்கட் பெயர்களின் இக்கு ' என்னும் சாரியை சேர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பது விதி. 'ஆடிக்குக் கொண்டான்', 'சித்திரைக்குக் கொண்டான்' என்றாற் போன்று வரும் மாதப் பெயர்களில் இரச ஈற்றில் முடிவன, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஜப்பசி, மார்டழி, மாசி பங்குனி என்னும் ஒன்பதும் ஆம். எஞ்சிய சித்திரை, கார்த்திகை, சூத் என்னும் மூன்றும் ஜகாரவீற்றையுடைய மாதப் பெயர்கள் இப் பெயர்களுக்கே பீமற்றுவித்த தொல்காப்பிய விதி அமைதலின், சித்திரை முதலிய மாதப்பெயர் வழக்கு தொல்காப்பியர் காலத்திற்கும் முற்பட்டது என்பது போதகும்.

பருவம் (இருது)

அறுவாகப் பருவம்

இரு திங்கள் சேர்ந்த காலம் பகுதி பருவம் அல்லது இருது எனக் கொள்ளப்படும். ஆவணி தொடங்கி இரண்டிடங்களும் மாதங்களாக முறையே கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேணில், முதுவேணில் என ஆறு பருவங்கள் கொள்வர் உலகம் வளம் பொறுத்தாக ஆதாரமாயிருத்தல் கருதிக் கார்ப்பருவத்தை முதன்மையாக வைத்துப் பிற பருவங்களை எண்ணினர் போலும். ஆவணி தொடக்கமாகப் புதிய ஆண்டு முன்னாளில் தொடங்கிய வழக்கும் இங்குக் கருதற்பாலது.

முப்பெரும் பருவம்

இத்த ஆறு பருவங்களையும் முக்கியமாக மழை பனி, வெயில் என மூன்று பெரும் பகுதியாகவும் கொள்ளலாம். மழைக் காலத்தின் முன்பகுதி கார் எனவும் பிறபகுதி கூதிர் எனவும் கொள்ளப்படும். முன்பனி, பின்பனி, இளவேணில், முதுவேணில் என்பனவும் அவ்வப் பருவத்தின் முற்பகுதி பிறபகுதி தோக்கிக் கொள்ளப்பட்ட தனிப் பெயர்களே.

'காரே கந்தி, முன்பனி, பின்பனி,
சி இளவெனில், முழுவெனிடி, ஏற்றாங்கு
இருக்கு எதைய பாவும்.
அனாதாம்,
ஆவனி முதலா இரண்டிரண்டு ஆக
மேனிலா நிங்கள் என்னினா உகங்களே' (திவா தெய்வப்.)

என்பது திவாகரம்.

தொல்காப்பியர் விளக்கும் பருவம்

தொல்காப்பியர் அகத்தினை இயலில், ஜவகை நிலங்களுக்குரிய
பொழுதுகளை வருத்துஞாக்குமிடத்து, 'கார்' (தொல் பொரு அக. 6)
'பனி எதிர்பருவம்' (முன்பனி) (ஷ. 7), 'பின்பனி' (ஷ. 10),
வெணில் (ஷ. 9) என்னும் பெரும்பொழுதுகளைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், மழை பனி, வெயில் என்னும் முன்று பருவப் பெயர்
களுக்கும் உயிர் மயங்கியலிலும், புள்ளி மயங்கியலிலும் சந்திஷ்டி
கூறுதலும் குறிப்பிடத்தக்கது.

'மழை என்கிளி வளி இயல் நிலையும்' (உயி. மய. 85)

'பனி என வகுஉம் காலவேற்றுமைக்கு
அந்தும் இல்லும் சரியை ஆரும்.' (உயி. மய. 39)

'வெயில் என்கிளி மழையியல் நிலையும்.' (புள். மய. 82)

பருவத் தோற்றங்கள் பற்றிய பல குறிப்புக்கள் சங்கப்பாடல்-
களிலும் பிற்கால இலக்கியங்களிலும் கணப்படுகின்றன.

கார், கந்தி

'கார் செய்தங்கே கவிடபெறு காளம்' (அக 4 : 7)

'காளம் கார் எனக் கூறினும்' (குறு. 21 : 4)

'ஙக தோய்வு அள்ள கார் பழைந் தோழுதி
தூஉய் அள்ள துவகை துவற்றலின்

'தேஶம் தேராக் கடுர்பரிக் காசிச்போடு' (மலைபடு. 362-364)

'முழங்கு கடல் முகந்த கமஞ்சுல் மரமழை
மாதிரி தன்தலை புதையப் பாசுப்'

(நற். 347 : 1-2)

- ‘பெயன் கால் மறைத்தலில் விகாபு காணல்றே
நீ பரந்து ஒழுகலின் நிலம் காணல்றே’ (குறுந். 380 : 1-2)
- ‘கந்தி நிவரங்களில் போதே’ (நெடுநல். 72)
- ‘குள்ளு குளிப்பாள்ள குதிடப் பாளாக்’ (நெடுநல். 12)

முன்பனி, பின்பனி

முன்பனியை அற்கிறாம், அது சிரம் எனவும் வழங்குவர்.

- ‘பின்பனி அகாயம் வழும் ஏன், முன்பனிக்
கொழுந்து முந்திரலிக் குவி அகுப்பினவே’ (நற். 224 : 3-4)
- ‘பெருஞ்பெயல் பொறந்த தோறில் ஏற்றி
தெர்கு ஏற்பு இரங்குர் அற்றிக் கூடையும்’ (நற். 5 : 5-6)
- ‘பின்பனிக் கடைநாள், தன்பனி அற்றிரு
ங்கதன்று, பெருவிற்ற தேரே’ (குறுந். 338 : 5-6)
- ‘தன்வரல் வட்டை துக்கும்
கடும்பனி அற்றிரும் நடிங்கு அனுர் உறவே’, (குறுந். 76 ; 5-6)
- ‘நோற்றோச் சந்த தோறி - தன்மெனநை
துற்றும் துவைப்ப யனிக் கடிந்திங்கன்.’ (குறுந். 344 : 1-2)

இளவேனில், சுதுவேனில்

- ‘இருங்கன் ஞாக்கு சன்னடு தொற்று உதவிப்
பொருப்பெயல் பொறிந்த வறிநாள் அகாயத்து,
பால்பாறி அரவின் சௌபுறம் & பூப்ப
யாற்று அறல் நுண்ணிய நாப்பத வேள்ளி’ (நற். 157 : 1-4)
- ‘போது அவிற் மரத்தொடு பொருக்கரை கவின்பொற
நோக வந்தங்கள் இளவேனில் யேகு’ (கலி. 26 : 7-8)
- ‘நாம்தங்க உடையம் நெஞ்சே ! — கடிந்தெறல்
வேள்ளி நிதிய வாள் உயி வறிநாள்’ (அகம். 121 : 1-2)
- ‘கள்காயுஷ் கடிவேள்ளோடு
இருவாளர் போயன் ஓவிப்பிழும்.’ (மதுரைக். 106-107)

சிலப்பதிகாரத்தில் அபுவதைப் பருவ ஏருணைனா

சிலப்பதிகாரம் ஊர்காண் காதையில் கார் முதலிய அழிவுக்குப்
பருவமும் முறையே சுட்டப்பெற்றுள்ளன. கடைகழி மகளிர்
காலத்திற்கு, ஏற்ற இன்பங்களில் சுடுபட்ட மையை விளக்க எந்த

இடத்திலே கார்காலம், சூதிர்க்காலம், முன்பளிக்காலம், இளவெனில் வேணில் என்னும் பருவங்களையும் அவ்வக்காலங்களில் அம் மகளிர் பொழுது பொக்கும் வகையையும் இளங்கொவடிகள் விவரிக்கின்றார்.

‘கார் அரசாளி ஓட்டுயோடு வகுடம்
காலம் அளியும் - நுரோடி சிறப்பின்
முகில்நோய் படந்து; அகிளிகு சிறகிள்
மடவரல் மகளி நெருப்பு அமிஞ்து;
நறு சுந்து அகவைது நம்பியர் தம்பொடு
குங்கள் அடைக்கும் குதிர்க்காலையும் —
வளமான மகளிரும் மூந்தரும் விரும்பி,
இவற்றை முள்ளின் இளவேயில் நகர.
விரிக்கு எண்டிம் தெற்கு ஏரிபு, வெள்ளமழு
அரிதின் நோச்சும் அச்சிரிக் காலையும் —
கொண்டனேடு புகுந்து கோகாச் சூடல்
வெங்கள் நெடுவேள் விஸ்விநாக் கானும்
பங்குளி முயக்கத்துப் பலியரக யான்டு உள்ள ? —
போது மாதலி சொழுப்பிகாடி ஏடுப்ப,
காவற் காளமும் கடிமனி ஏந்த,
தெச்சவள் பொதியில் தெங்றனேடு புகுந்து,
மஸ்னவன் கூடல் மகிழ்ந்துவன தழுவர்
இஷ்திலாவெனில் யான்டு உள்ளகேரி ? என்று
உருவக்கொட்டுயோர் உடைப்பெருங் கொழுந்தரோடு
பருவர் என்னும் படர்தி காலை—
கல்லுற அம் ஆயமொடு களிற்றினம் நடுங்க
என்றாற் நிறீர குள்ளுக்கூடு நல் நாட்டுக்
காடு நீயிறப்பக் கவைசரி போத்தி,
கோட்டுயோடு புகுந்து, கூடல் ஆண்ட
வெணில் ஜெந்தன் வெற்றுப் புலம்படர
ஒரளிக்கிள்ற உறுவேயில் கலடநாள்.’ (சிலப். ஜர்காண். 96-125)

தேவார தில்லியப் பிசுபந்தப் பாகரங்களிலும் பிற்காலக் காலையங்களிலும் வரும் பருவ வருணனைப் பகுதிகள் பலம்பலவாம். பருவ ஸ்ரீ என்னையைக் காலையத்திற்கு ஒர் அங்கமாகவும் நூலோர் கூறுவர்.

நூயிறும் அயனமும்

இருசுடா

இரணில் ஓளி செய்து திகழும் திங்களையும் பகளில் ஓளி செய்யும் நூயிறறையும் ‘இருசுடா’ (புற. 65 : 7) எனத் தொகைப் பொரால் குறிப்பிடுவர். மேலும், ‘நூயிற்றுப் புத்தேன்’ கலி. 106 : 13), ‘திங்கட்புத்தேன்’ (புற. 27 : 14) என இவ்விரு சுடரையும் தமக்கு வாழ்வு நல்கும் தெய்வங்களாக கீழ் கொண்டு மக்கள் போற்றினார்.

நூயிற்றின் இயஸ்பும் சிறப்பும்

நூயிறறைச் சுட்டி உரைக்கும் பொழுதுதல்லாம் பெயர் அளவில் சுட்டாது அதன் இயல்பினையும் சிறப்பினையும் புலப்படுத்தும் அடை-மொழிகள் சேர்த்தே சங்கப் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ‘பகலசெய்மண்டிலம்’ (பெரும். 442), ‘மலர் வாய் மண்டிலம்’ (புற. 175 : 9), ‘வீங்கு செலு மண்டிலம்’ (நெடுநல். 161 புற 8 : 6), தேயா மண்டிலம்’ (பரி. 17 : 32), ‘சுடர் மண்டிலம்’ (அக. 367 : 1) ‘சுடர் கெழு மண்டிலம்’ (அக. 378 : 14), ‘பருதிஅம் செல்வன்’ (அக. 360 : 2, கலி. 26 : 2), ‘மைஅறு மண்டிலம்’ (கலி. 141 : 12)

நூயிற்றினின்று வெளிப்படும் கதிரின் விளக்கம். வெம்மை முதலீய இயல்புகளைப் பாராட்டும் தொடர்களும் உள். ‘விரிகதிர் நூயிறு’ (புற. 228 : 8), ‘கதிர்ச் செல்வன்’ (பட்டின. 122), ‘அலங்குகதிர்க்கனலி’ (புற. 35 : 6), ‘தெறு கதிர்க்கனலி’ (புற. 397 : 24), ‘அழல் போல் வெங்கதிர்’ (அக. 1 : 10) ‘உருகெழு நூயிற்று ஒன்கதிர்’ (புற. 160 : 1), ‘வெவ்வெஞ் செல்வன்’ (பொருந. 136). வெம்மையால் தெறுதலால்’ ‘கனலி’ (புற. 35 : 6, கலி. 16 : 12) என்றும், பெருவிளக்கமான கதிர்களை உடைமையால் ‘சுடர்’ (கலி 100 : 1) என்றும் இஞ் நூயிறு வழங்கப்பட்டிருக்கிறது. நூயிறு உலகத்திற்கு இன்பத்தையும் நவத்தையும் நல்குதலைச் சுட்டி. ‘ஏழு விளங்கிய சுடர்’ (நற். 283 : 7) எனவும் பாராட்டப்படுகிறது.

நூயிறு முதலாப் பிறகோள்கள் - சுடர்ச் சக்கரம்

நூயிறறை முதலாகக் கொண்டு பிறகோள்களும், நாள்மீன் களும் மேரு மலையைச் சூழ வருகின்றன என்பர் நூயிறு முதலீய சுடர் வெளின் போக்கைத் தெரிவிப்பதே ‘சுடர்நிலை’ எனப்படும் சுடர்ச்சக்கரம்.

' என்றும் உரவுகும் இருக்டார் நேமி
உண்ணிய கட்டினவை உண்ணடி வோரும் ' (பரி. 19 : 46-47)

என்பது பரிபாடல்

இவை குழ்வரும் தெரு (வீதி) மூன்று. அவையாவன, ஆடு (மேட ராசி), ஏறு (இடபராசி), மிதனம் (மிதுனராசி) என்பன. இவற்றுள் மேடராசியை முதலாகக் கொண்டு எண்ண ராசிகளிலும் ஞாயிறு, திங்கள், நட்சத்திரங்கள் ஆகியவை வறும் ஒவ்வொர் இராசியும் ஒன்பது ஒன்பது நட்சத்திரங்களை உரித்தாகக் கொள்ளும். இச்செய்திகள்,

' நெகு இலைப்படுத்த முஸ்து ஒண்டாற்றிறு இருக்கையுள் ' (பரி. 11 : 3)
எனவும்.

' நின்றிலை மாருப்பிள் ஆட்சிகள் ஆக,
விளை ஊடுபு நிந்துபு விழ்கு செல்லி மண்டில்தூ ' (தெடுநல் 160-161)
எனவும் வருவனவற்றால் புலவாகின் நன.

ஞாயிற்றின் போக்கும் அயனாழும்

ஞாயிறு செல்லும் வீதியை,

' செஞ்சுயிற்றுச் செலவுந். அஞ்சுஞ்சிற்றுப்
பரிப்பும், பரிப்புக் குற்றுந் மண்டிலைம் '

எனப் புறநானாறு (புற. 30 : 1-2) குறிப்பிடுதலும் கவனிக்கத்தக்கது ஞாயிற்றின் செலவினாலேயே அயனங்களும், பருவங்களும் உளவாகின்றன. தெற்கும் வடக்குமாகிய அயனங்களில் மாறிமாறி வரும் இயல்புடையது ஞாயிறு.

' கடந்து அடுதாவச் சேர வாழவை
யாங்களை ஒந்தியோ ? —வீங்குசெல்கி மண்டிலச் !
போருது ஏன் வரைதி; புறக்கொடுத்து இறந்தி;
ாரி வழுதி, மக்கையறந்து ஒவிந்தி;
அகல் இடு விகர்பியாறும்
பகல் விளங்குதியால் பள்க்கிரி விந்தே' (புறம். 8 : 5-10)

என்பது புறப்பாட்டு. இங்கே ஞாயிறு மிக்க செலவை உடைத்தாதலும், பகற்பொழுதைத் தனக்கெனக் கோடலும், திங்கள் மண்டிலத்திற்கு முதுகிட்டுப் போதலும், தெற்கும் வடக்கும் ஆகிய இடங்களில் மாறி

மாறி வருதலும், மலையில் மறைந்து போகுதலும், பகலில் பல்கத்திர் படப்பி விளங்குதலும் ஆகிய தன்மைகள் கூட்டப்பட்டுள்ளன. ‘மாறி வருதி’ என்பதற்கு அயனங்களில் மாறி வருதலைக் கொள்ளுதலேயன்றி, ‘இராசி’ தோறும் மாறி வருதலையும் குறிப்பித்ததாகவும் கொள்ளுவது உண்டு.

ஞாயிற்றின் தெற்கு நோக்கிய செலவு

ஞாயிறு தெற்கு நோக்கி நகர்ந்து செல்லும் காலத்துப் பணிப்பருவம் உள்தாதலைச் சங்கப் பாடல்கள் சில குறிப்பிட்டுள்ளன :

- ‘பெஞ்சுபையன் பொறிந்த தொறில் ஏற்றி
தெற்கு ஏபு இரங்கும் அற்சிரக் காலையும்.’ (நற். 5 : 5-6)
- ‘விழுமிது நிளவ்வது ஆயினும் - தெற்கு ஏபு
கழிமழை பொறிந்த பொருது கொள் அமையத்து’ (அக. 13 : 12-13)
- ‘விரிக்கி மண்டிலம் தெற்கு ஏபு, வெள்ளங்கு
அரிதின் நோறும் அச்சிரக் காலையும்’ (சிலப். 14 : 104-105)

ஞாயிற்று மண்டிலம் தெற்கே எழுதலால் வெண்முகில் அரிதாகத் தோன்றும் முன் பணிக்காலம் நிகழ்வது குறிக்கப்படுகிறது. ‘தெற்கு ஏபு’ என்பதற்கு, ‘மிதுன வீதியிலே எழுந்து இயங்குதலானே’ என அடியார்க்கு நல்லார் எழுதுகின்றார். ‘தெற்கு ஏபு கழிமழை பொழிந்த பொருதுகொள் அமையத்து’ (அகம் 13 : 12-13) என்பதில், ‘பொழுது-காலத் தன்மை; அமையம் கூதா’ எனப் பழைய உரைக் குறிப்பு எழுதப் பட்டிருக்கின்றது. ஞாயிற்றின் தெற்குநோக்கிய எழுச்சியால் கார், கூதிர், முன்பணி என்னும் பருவங்கள் தலைப்படுதலை மேற்குறித்த பாடல் பகுதிகளினின்றும் உணரவாகும்.

ஞாயிற்றின் வடக்கு நோக்கிய செலவு

ஞாயிற்றின் வடக்கு நோக்கிய செலவைக் குறித்துச் சீவகசிந்தா-மணியில் ஒரு பாடல் உள்ளது. இங்கே ‘அயணம்’ என்னும் சொல்லையும் கவிஞர் ஆளுகின்றார்.

- ‘ஷக அறு துறவிள் மிக்க
கடவளர் சிந்தை போக
மாக அறு விகர்மிள் வெய்யோக
உடத்தை அயணம் முங்கி,

ஆக அற நடக்குஞ் நாளில்,
ஐஷ்கணைக் கிழவன் ஜவகி,
காசலறப் பரிவு தீக்கும்
பங்குளிப் பருகம் செய்தான். (செக. 851)

இப் பாடலுக்கு நச்சினைர்க்கினியர் எழுதும் உதாரயும் ஞாயிற்றின் கதியை நாட்டு விளக்குதலினாலே அதனையும் இங்கே பார்ப்போம். அவரது உரை வருமாறு :

‘அயணம்’ என்னாது ‘அயணம்’ எனப் பாகதத்தால் கூறினார் செய்யு; சொல் என்று. வெய்யோன் வடத்திசைச் செலவைக் குறித் திருத்திகள் கிட்டதேபோல மாசு அற்ற விசும்பிலே குற்றம் -அற நடக்குஞ் நாட்களில் பின் பனி நீங்கும் பங்குனித் திங்களிலே சாஸ் தங்கும்படி இளவேணிலைப் பிறப்பித்தான்’

இங்கே வடத்தை அயணம் ஆவது குரியதுடைய வடத்திசைச் செலவு இந்த வடத்திசைச் செலவால் பின்பனி, இளவேணில், முதுவேணில் என் னும் பருவங்கள் உளவாகின்றன என்பது குறிப்பினால் பெறப்படும்

யாண்டு, ஊழி

மாத்திரம் நாழிகை, முகூர்த்தம், யாமம், நாள், திங்கள். இருது, அயணம் எனச் செல்லும் காலப்பருதியில் யாண்டு ஒரு பெருங்காலப் பகுதி யாண்டு இருது, மதி, நாள் ஆதிக் காலம்” என நன் னுவில் (276) பவணந்தி முனிவர் காலம் எனபதற்கு விளக்கம் தந்துள்ளார். யாண்டுகள் பல கூடி ஊழிகளாக ஆகும்.

நாள், நிங்கள், யாண்டு, ஊழி, வெண்டம்

ஓர் யாண்டு பன்னிரண்டு மாதங்களும், ஆறு பருவங்களும், இரு அயணங்களும் உளவாதலை முன்பு திங்கள், இருது, அயணம் பற்றிக் கூறிய இடங்களில் பார்த்தோம்.

‘நிங்கள் நிங்கள் அனைய ஆக ! நிங்கள்
யாண்டு ஓரவைய ஆக ! யாண்டே
ஊழி அனைய ஆக ! ஊழி
வெண்ட வரப்பின ஆக ! என உள்ளிக்
காங்கு வந்திசின் யானே’

(பதிற். 90 : 51-55)

‘நின் வாழ்நாட்கள் மாதத்தைப் பீபான்றன ஆகுக, மாதங்கள் ஆண்டைப் போன்று ஒரு தன்மையை ஆகு. ஆண்டுகள் ஊழி போன்றன ஆகுக ஊழிகள் வெள்ளாம் என்னும் பேரெண்ணின் எல்லையை உடையன ஆகுக. இவ்வாறு நினைத்து நான் உண்ணைக் காணும் பொருட்டு வந்தேன்’ என்பது இளஞ்சேரலிரும்பொறையை நோக்கிப் பெருங்குள்ளார் கிழார் கூறிய வாக்கு. இங்கே நான், திங்கள், யான்டு ஊழி, வெள்ளாம் என்பன முறையே கட்டப்படுதல் காணலாம். இங்ஙனம், செல்லும் காலங்களின் இயல்புகள் வேறுசில பாடல்களிலும் காணக் கிடக்கின்றன. அவை வருமாறு :

‘ ஊழியும் யான்டு என்னி யாத்தன; யாழும் நாறிக யாவே நடந்தன’ (நான்மணி. 71)

‘ உயிர்த் தொகை உண்ட ஒன்பதிற்கு இரட்டி ஏன்று யான்டு, மதியும், நாளும், கடிஷக்யும் கண்டு நீ ஞாலம் கூட்டி என்கொன ’ (சிலப். 27 : 8-10)

‘ வெள்ள வரப்பின ஊறி போகீயும் கீர்ணை வாழிய பலவே ’ (ஐங். 281)

‘ ஊழியின் பொரிதால் நாறிக என்னும்.’ (திருவாய். 2 : 7 : 4)

‘ கரிய நாறிக ஊழியின் பெரியள கழியும் ஆறு அறியேனே.’ (பெரியதிரு. 8 : 5 : 6)

‘ காலையும் மலையும் ஒந்துண்டு, கங்கும் நாறிக ஊழியின் நீண்டு உலாவும்.’ (பெரியதிரு. 9 : 5 : 3)

‘ பலபல ஊர்கள் ஆயிடும், அங்கி ஓர் நாறிக்கையைப் பலபல கூறிட்ட கறு தூயிடும்.’ (திருவிருத்தம். 16)

பேரேண்டாகல்

‘ அடை அடுப்பு அறிய அஞ்சி ஆர்பசி ஆயிர வெள்ள ஊழி வாழி, ஆத ! வாழிய பலவே !’ (பதிற். 63 : 19-21)

இங்கே வெள்ளாம் என்பது பேரெண்ணைக் குறிப்பிடுகின்றது. அடை அடுத்தலை அறியாத, பூக்கள் அரிதாகிய பல ஆம்பல் என்னும் எண்ணும், ஆயிரத்தால் பெருக்கிய வெள்ளாம் என்னும் எண்ணும் ஆகிய எண்களின் அளவுள்ள பல ஊழிகள் வாழ்வாயாக என்பது பொருள்.

ஆப்பல், வெள்ளம் என்பன போலவே, தெய்தல், குவளை, சுங்கம், காலம் என் னும் பேசரண்களும் உள்

‘ தெய்தலும், குவளையும், ஆப்பலும், சுங்கமும்,

ஞமிகி காலமும், வெள்ளமும் நூற்றிய

டெய்தல் கட்டாம் கறிப்பிய வறிமுறை.’

(பரி. 2 : 13-15)

‘ ஓ, அம், பஷ் என வகுடம் இதுநி

அல்லபயா என்னும் ஆயியல் நிலையும்.’ (தொல். புள்ளி. 98)

இங்கே ஓ, அம், பஷ் என வகுடம் இறுதியாவது, தாமரை, வெள்ளம், ஆப்பல் என் னும் பேசரண்களாம் இவை பலநூறு ஆண்டுகளைக் குறிப்பைவு.

‘ பல்ளாண்டு பல்ளாண்டு பல்லாயிரத் தாண்டு

பல்கோடி நூற்றாயிரம்

மல்லாண்ட நின்தோன் மனிவன்னை ! உள்

கேவடி செவ்வி நிருக்காப்பு’

(பல்லாண்டு, 1)

எனப் பெரியாழ்வார் கூறுமாறு அளவைக்கு எட்டாது செல்லும் மிகப் பேரளவினதாகிய எண்களைச் சுட்டிக் கூறும் மரபு இலக்கியங்களில் காணகிறோம்.

மகளிர் கருப்பகாலம்

மகளிர் கருப்பகாலம் பன்னிரு திங்கள் கொண்ட ஒர் ஆண்டாம்.

‘ முந்தை நிங்கள் நிறை யொழுத்து அகைதி

ஒதுங்கள் செவ்வைப் பசும் புளி வேட்கைக்

குடுஞ்சுலி மகளிர்போல் ’

(குறுத். 287 : 1-3)

‘ பன்னிரு நிங்கள் ஏயிர்ரிர் கொண்ட அப்பாங்கியாம் ’ (பரி. 2 : 2 : 8)

எனவரும் பகுதிகள் சீமறக்கறியதனைத் தெளிவிக்கும்.

மனிதவாழ்வில் ஆண்டுகள்

மனிதர்க்கு ஆயுள் நூறாண்டு என வேதநூல் கூறுவதனையும், மனித வாழ்வில் ஆண்டுகள் கழியும் வகையையும் தொண்டரடிப் பொடியாழ்வார் அறிவுறுத்தியுள்ளார்.

' வேதநுக் ரிரயம் தூறு
 மலிச்சூர் புகுவரேஸும்,
 பாதியும் உறங்கிப் போகும்;
 நிற்றிர் பதினை யான்டு
 போதை பாலகள் அது ஆதும்;
 பினி பரி குப்புத் துளபம்
 ஆதலால், மிரவி வேண்டேன் —
 அரங்கம் நகு வர்ஜே '

(திருமாலை 3)

என்பது ஆழ்வார் வாக்கு.

ஐயான்டு எந்த கூயாடி
 அறிந்தார் கலைகள் பண்டங்கிளநார்
 கொம்பூராலை குழங்கி மின் ஆம்
 கொழும் போற்றோடும் குண்டலூம்
 ஐயக்யாகள் துளக்கு இள்ளி
 ஆதும் கவிர வெகுன்டு ஆந்தா;
 மேந்து அங்கல் மாப்பற்கு
 மூப்பது ஆடி நிறந்துகே '

(சிவக 13 : 108)

என்னும் சிந்தாமணியில் ஐந்தாம் ஆண்டில் கலை பயில்தலும், காளைப்பகுவத்தில் படைக்கலம் முதலிய பயிற்றலும் குறிப்பிடப்படுதல் காணலாம் இவ்வாறாக ஆண்டு என்பது வாழ்க்கையில் முக்கியமான ஒரு காலக்குறிப்பு என்பது தெரியவருகின்றது.

நால்வகை ஊழிகள்

ஊழி என்னும் பெருங்கால அளவில் நான்கு ஊழிகள் சொல்லப் பட்டுள்ளன.

' நால்வகை ஊழி என் நல்லறம் நிற்கினே ' (பாி. 3 : 80)

என்பது பரிபாடல்.

' நல்ல பீணி குப்புக் கையகற்றி நாங்குறை
 நிற்று நிலம் முழுமூம் ஆவ்டாழும், ' (முதல் திரு. 71)

என்பது பொய்ணக்யார் வாக்கு

நான்கு ஊழிகளாவன கிரேத, திரேத, துவாபர, கறியுகங்களாம்.

‘சோம் ! கீழே தீர்தூ, முயை
கவியுகா — இக்கு நான்கும் புது பூர்ணம் !

(பெரிய திருமோழி, 7 : 7 : 6)

என்பது திருமங்கை மகன் னான் வாகது, அமலும் இவரே,
‘கண்டோன் நான் கவியுத்தீர்தூ நான்மும் ;
கஞ்சும் பூர்ணம் எக்டூபு அதிர்த்தீர்தூ’ (பெரியதிரு, 7 : 7 : 5)
என்று தாம் வாழும் யுகம் பற்றியும் கூறுகிறார்.

கவியுகம் நீங்கிக் கிருதயுகம் தீர்தான்றும் என்றும் சட்கோபர் பேசகிறார்.

‘பொயிக ! பொயிக ! பொயிக !

போயிற்கு அல் உயிரீச் சாபக :

நவியும் நரகும் ஏந்தை ;
நமதுக்கு இங்குமாது ஒவ்வொரு இங்கை ;
கவியும் கூடுதிர் ; கூடுதிர்கொண்டிரோ ;
கடர்வன்னை பூதங்கள் மண்ணோ ;
யவியும் புதுந்து இஶ்சபாடி.

ஆடி உற்றாக் கண்டோன்.’

(திருவாய், 5 : 4-5)

‘திரியும் கவியுகா நால்தி,
பேள்ளவை நட்டுப் பிழுந்து.
போரிய திட்டங்கள் பாதி,
போல்கை போல்கை சார்க்கு,
கரியழுதிர் கால்கால, ஏம்புக்கீ,
கடல்களைன் பூதங்கள், மண்ணோல்
இரியும் புதுந்து, இக்கீடிரி,
எங்கும் இடம் கொண்டுவோ !’

(திருவாய், 5 : 2-3)

தொக்க அயர் குழங்கி
எங்கும் பரந்தன ; தோன்றி !
ஒக்கக் கொறங்கரி பாதி,
கவியும் ஒவ்வொரு இவைக்கையே.’

(திருவாய், 5 : 2-10)

நாள் (நட்சத்திரம்)

நாள்மீன்

‘நாள்’ என்பது ‘தினம்’ என்னும் பொருளில் வழங்குவதோடு நட்சத்திரங்களுக்கும் பெயராக வழங்கும். நட்சத்திரங்களை, ‘நாள்மீன்’

என்றும் குறிப்பிடுவர். வினாமீஸ்கள், அனாலி நந்தன. 27 நட்சத் திரங்கள் சிறப்பாகக் கொண்டு கூறப்படும். இவற்றை இப்பொழுது அசுவினி முதல் இரேவதி சுறாக 27 எனக் கொள்ளுகிறோம்.

என்று முதல்நாள் கார்த்திகை

பண்டைக்காலத்தில் கார்த்திகையை முதலாகக்கொண்டு 27 நட்சத்திரங்களையும் எண்ணி வத்தனர். மணிமேகலையில் புத்த தேவன் தோன்றிய நாளை,

'இருது இவேளில் ஏரிகநி இடபத்தூ,
ஒருபயின் மேஜும் ஒருஞ்சுறு செச்சுமிக்,
மீண்து இவைநிலை மீண்து அகவையிக்'

(மணி பாத். பெற்ற. 40-42., பாத். பிச்சை. 28-25)

எண்டர் சாத்தனார். இங்கே மீன்தது இடைநிலை மீனாம் என்றும், பதின்மூன்று நட்சத்திரங்கள் சென்றபின் வருவது என்றும் விசாக நட்சத்திரத்தைக் கொள்கிறார். கார்த்திகையை முதலாகக் கொண்டு எண்ணினாலதான் இவர்கூறும் கணக்கு ஒத்து வருகிறது.

சம்பந்தர் பாடிய கோளரு பதிகத்தில் பிரயாணத்திற்காகாத தீய நாள்களும் இறையகுளால் நல்லனவாம் எனச் சொல்ல வந்தவிடத்து,

'உங்பதோடு ஓன்றோடு ஏறு பதினெட்டாடு ஆறும்
உடன் ஆய நாள்கள் அவ்வதால்
அவ்யாடு நல்லநிலை. அவை நல்லநிலை
அடியார் அவர்க்கு மிகவே' (சம்ப. தேவா. 2 . 85 :2)

இங்கும் கார்த்திகையை முதலாகக் கொண்டே எண்ண வேண்டும் என்பது. ஒன்பதாவது நாள் பூரம்; ஒன்று என்னும் முதல் நாள் கார்த்திகை; ஏழாவது நாள் ஆயிலியம்; பதினெட்டாவது நாள் பூராடம். கார்த்திகையிலிருந்து தலைகீழாக எண்ணும்போது ஆறாவது நாள் பூர்ட்டாதி. இவை பிரயாணத்திற்கு ஆகாத நாட்களாகும்.

தொல்காப்பியத்தில் நாட் பெயர்கள்

தொல்காப்பியர் தமது பேரிலக்கணத்தில் 27 நட்சத்திரப் பெயர் களையும் சுற்று வகையால் எண்ணி. அவற்றிற்குப் புணர்ச்சி விதி

அமைத்துள்ளார். அவர் நாட்பெயர்களை இரா சறு, ஜகார சறு, மகா சறு என மூன்று எழுத்துக்களை சுறாகக் கொண்டு முடிவதாகக் கொள்கின்றார். 27 நட்சத்திரப் பெயர்களையும் பார்த்தால் அவர் குறித்துள்ள மூன்று சறுகளில் அவை அடங்குதல் புலப்படும்

இரா சற்று	ஜகார சற்று	மகாசற்று	
நாட்பெயர்	நாட்பெயர்	நாட்பெயர்	
2 உரோகினி	1 கார்த்திகை	3 மிருக்கிரிடம்	14 விசாகம்
13 சோதி	4 திருவாதிரை	5 புனர்பூசம்	15 அனுசம்
23 பூரட்டாதி	12 சித்திரை	6 பூசம்	17 மூலம்
24 உத்திரட்டாதி	16 கேட்டை	7 ஆயிலியம்	18 பூராடம்
25 இரேவதி		8 மகம்	19 உத்திராடம்
26 அக்ஷினி		9 பூரம்	20 திருவோணம்
27 பரணி		10 உத்திரம்	21 அவிட்டம்
		11 அத்தம்	22 சதயம்

இவற்றுள் இரா சற்று ஜகார சற்று நாட்பெயர்கள், வருமொழியில் வினைச் சொல் வருங்காலத்து, பரணியாற் கொண்டான், சோதியாற் கொண்டான், கேட்டையாற் கொண்டான் என ஆன் சாரியை பெறும் என்பர். மகர சற்று நாட்பெயர்களோ ஆனோடு அதன்மூன் அத்து என்னும் சாரியையும் பெற்று ஒன்றத்தாற் கொண்டான், மகத்தாற் கொண்டான் என்றாற் போல வழங்க வேண்டும் என்பர்.

‘நான் முன் நோன்றும் தொழில் நிலைக் கிளாக்கு
ஆஸ் இடை வருநால் ஜெயம் இன்றே’ (தொல். எழுத். உயிர்மயக், 45)

என்பது இரா சற்று நாட்பெயர் பற்றிய விதி. ஜகார சற்றுப் பெயர் கனம் இத்தகையனவே என,

‘திங்கும் நானும் முந்து கிளந்தனை’ (தொல். எழுத். உயிர், 84)

என விதிக்கின்றார். மகர சற்று நாட்பெயர்களைக் குறிக்குமிடத்து,

‘நாட்பெயக்கி கிளி மேற் கிளந்தனை;
அந்தும் ஆஸ்மிசை வருமிலை இன்றே.
ஒர்ரு மேயை கெடுநல் எங்களார் புலோ’

(தொல். எழுத். புள்ளி, 36)

இங்கே, தாம் புதிதாக விதிப்பது அல்ல இவ்விதி என்றும், புலவர் மரபு இது என்றும் குறிப்பாராய், 'என்மனார் புலவர்' என்கிறார். எனவே நாட்பெயர் பற்றிய இவ்வழக்குகள் அவர்க்கும் முன்பிருந்தே வழிவழியாக வந்த மரபு என்பது பற்றப்படும்.

சங்கப்பாடல் முதலியவற்றில் நாட்பெயர்கள்

சங்கப் பாடல்களிலும், தேவாரம், திவ்விய சீரபந்தம் முதலியவற்றை இந்நாட்பெயர்களுள் பெரும்பாலன குறிக்கப்பட்டுள்ளன. இவ்விலக்கியங்களில் காணும் நாட்பெயர்கள் பற்றிய சிபரம் வருமாறு : கார்ந்திகை

அறுவின் கொண்ட கூட்டம் இதனை அறுவின், எரி அழல், ஆரல் என்னும் பெயர்களால் குறிப்பிட்டுள்ளனர். ஆரல் என்பது இடைக்குறையாக ஆல் எனவும் வழங்கும்

'குறுமுயல் மழுதீர் கிராந்திநீரந்து

அறுவின் ரேஞ் அக்கி இதும் நினைக்' (அகம், 141 : 7-8)

'அறுவின் பயந் அறஷ்டீம் திங்கம்

செங்கடி நெடுங் கோடி போல,

பழைங் கோங்கம் அவிந்த காடே' (நற். 202 : 9-11)

'அக்கி இந் விஸர்பின் ஆதல் போல

வாலிநின் மஹிந்தன புள்கொடி முகவள்ளட' (மலைபட. 100-101)

'நலமிகு கார்ந்திகை நாட்டவர் இட்ட

தலைநாள் விளக்கின்' (கார் நாற்பது 26)

'கார்ந்திகை சார்வின் கறி விளக்கு' (களவழி, 17)

தொம் கார்ந்திகை நாள்' (சம். தேவா. 2 : 47 : 3)

'குள்றிக் கார்ந்திகை விளக்கிட்டுள்ள

கடுகமற் குவளைப் பயந்தா' (சீவக. சிந். 256)

பாணி

'ஏ. சுடை, ஏந்தி, வேழும்' (பரி. 11 : 2)

இங்கே வேழும் என்பது வேழத்திற்கு மோனியாகிய பரணிகைக் குறிக்கின்றது

ஏ ஜெந்தி

மதிசேர் உரோகிணி நாள் திருமணம் செய்வதற்குச் சிறந்த நாளாகக் கொள்ளப்பட்டது.

'அங்கள் இரு சகடு விவசங், தீர்க்கு
சகடு சுவ்விய துக்கி தீர் கூட்டத்துக்
கடிதகி புதுப்பு கடவு' போன்று" (அக 136 4-6)
'வான் ஊர் மதியிற் சகடி அதைய வாணத்துச்
சாவி ஒழுமின் தகவைகளைக் கோவென்
மாழுக பரிப்பார ஏதோறி கூட்டிட...
தீவெலி செய்வது காணபார்கள் நேர்க்கு என்ன !
(கிலப். மங்கல. 50-53)

இங்கே 'சகடு', 'சகடி' என்பதை உரோமினியைக் குறிக்கும்.

'வின் ஊர்பு நீதிக்கு வீங்கு செலள் மண்டத்தூ
ஞானமிரு சிறப்பின் சேஷில்லோடு நினைவிய
உரோமினி நினைவெள் ஹோக்கி' (நெடுநல். 161-163),
'வின்னாகம் இதூர் கோள விளங்கு வெள்ளமறி
உன்னிற உரோமினோடு ஒளிந்தடி ஒத்தகே' (சீவக சிந்த. 1 : 169),
உன்னிற உரோமினி ஊர்த்
உவி மறி உன்னபாக் ஆட்டி'. (சீவக. சிந்த 3 : 129)

ஆதிரை

'ஆதிரை முதல்வர்' (பரி. 8 : 6)
'நா இநுந் நிங்கள் மாதிரை ஆதிரை
விரியுஷ் அந்தனா விறுவு புதாந்க' (பரி 11 : 77-78)
'அஞ்சிபொல் ஆதிரையான்' (கலி 150 : 20)
'ஆதிரையான் ஆதிரையான் எல்லே அறநுயமால்
ஊர்தோ நீர் வேலி உலை' (முத்தெங்கள். 1)
மூவர் தேவாரத்திலும் ஆதிரை நாளைப் பறறிய குறிப்புக்
கள் பல உள்.

ஆடைச் சூதிரையான் ஆதுர் அமிந்தானே' (சம. தேவா.

1. 105 : 1)

ஆதிரை நாள் காணாநே போதியோ மூர்பாவாய் ! (சம. 2 : 47 : 4)

'அந்தான் ஆதுரி ஆதிரை நாளை அது வள்ளனம்'
(திருநா. 4 : 21 : 1 -10)

'ஆதிரையான் ஆதாந்த அம்ரானி நாளை' (திருநா. 6 : 79 : 1)

'நிஸ்காநி நிருஞாத்திரையான்' (சந் 7 : 31 : 6)

புளர்ப்புசம்

‘கண்டக் குஷத்துக் கயாக் கய’ (புறம் 229 : 6)

சயமாகிய குளவடிவு போலும் வடிவுடைய புளர்ப்புசம் இங்குக் குறிக்கப் பட்டுள்ளது.

பூசம்

‘பூசம் புகுந்த ஆடப் பொயிந்து’ (தேவா 1 : 32 : 5)

‘பூச நீஸ் பொனியும் புளற் பொள்ளியிற் பனிமலி’ (தேவா 2 : 2 : 6)

‘தூப் பூசம் காணாதே வோதியே பூச்பாவம்’ (தேவா 2 : 47 : 5)

‘போருந்திய கூத்துப்பூசம் ஆடப் பொனிலுவயத்’ (தேவா. 2 : 56 : 5)

‘பூசநீக் கடுவாய்க் கரைபுத்து’ (தேவா. 5 : 62 : 8)

மகாம்

‘மங்க நீங்கிய மாக லீகாரிடி

‘மாதி சேர்ந்த மாக வெள்ளிமி’ (பட்டினப். 34 : 35)

‘மகந்திற் புக்கதோரி சளி ஏனக்கு ஆளாய்’

(கந். தேவா. 7 : 54 : 9)

உத்தரம், மூலம், மிருகசீரிடம்

‘பங்குளி உயர் அழுவத்துக்
தலைநாள் மிள் நிலைமியிய
நிலைநாள் மிள் அதன் எதி சேந்து
நெர்மாள் மிள் நுறை யடிய’ (புறம். 229 : 5-8)

‘பங்குளி மாதத்தினாலு முதற் பதினெண்நிதின்கண் உச்சமாகிய உத்தரம் அவ்வுச்சியினின்றும் சாய, அதற்கு எட்டாம் மீனாகிய ரூலம் அதற்கு எதிரேள்ளாறிற்க, அந்த உத்தரத்திற்கு முன் செல்லப்பட்ட எட்டாம் மீனாகிய மிருகசீரிடம் ஆசிய நட்சத்திரம் துறையிடத்தே தாழு’ என்பது இதன் பொருள்.

உத்தரம்

உத்தரம் என்னும் நட்சத்திரத்தின் பெயர் மாளிகையில் அமைந்துள்ள உத்தரத்திற்கும் அமைதல் கருதி.

‘நெளௌடு பெயரிய கேள் அலட விழுமாத்து’ (தெடுதல் 463)

என தெடுநல்வாடை கூறுகிறது. ‘உத்தரம் என்னும் நாளின் பெயர் பெற்ற உத்தரக் கவியிலே’ என்பது இதன் பொருள்.

‘பங்குவி உத்தர நாள் ஒவி விழக் காளாதே
போதேயே முன்யவாய்’ (சம. தேவா. 2 : 47 ; 7)

‘உர்நியுரயும் உத்தரம் நீ உகிழ்வி’ (கந். தேவா. 7 : 49 ; 7)

‘உத்தராந்த உத்தராம் தீத்தாந் ஆக
உள்ளிகழும் உர்நியும் ஏமிளிரப்பே’

(திருந. தேவா. 6 : 45 ; 5)

‘பாரு பரிப்பதை பங்குவி உத்தரம்
பாற்படுத்தாத்’ (திருந. 4 : 102 : 2)

அனுடம்

‘முடப்பணையத்து வேர் முதலா’ (புறம். 229 : 3)
இங்கே முடப்பணை என்றது முடப்பணை போலும் வடிவடைய அனுட
நாளைக் குறிக்கும்.

சித்திரை

‘சித்திரைச் சித்திரை நீண்ட சேஷ்டை’ (சிலப். இந்திர. 54)

ஒன்றும்

‘கணம் கோர் அவனாக் கடந்த பொந்தை
பாயோக் கேய ஒன் நல் நாள்’ (மதுரைக். 590-591)

‘நிருவோன் நிருவோனி’ (திவ். பல்லாண்டு. 5, 8)

‘நீ பிரந்த நிருவோனம்
இங்கு நிராட வேண்டும்’ (திவ். பெரியாழ் 2 : 4 : 2)

‘பால்வினாடி நிருவோனம் அட்டேக்’ (திவ். பெரியாழ். 2 : 19 : 7)

‘ஆள் ஓப்பார் இவள் போ இரை காள், நிரு
உள்குதான் உலகு ஆழும் எக்பார்களே’ (திவ். பெரியாழ். 1 : 1 : 8)

‘நிருநாள் நிருவோனம் இன்று ஏழநாள்’ (பெரியாழ்வார். 3 : 3 : 9)

‘உளை விழவில் ஒவியதை, பேணி’ (4 ஆம் திருவந்தாதி. 41)
‘ஸுப்பிரி உளை விழவும்’ (தேவா. 2 : 47 : 2)

‘உளப் பிரானும்புளி மாயகி மிக
உத்தாஞ்சும்’ (தேவா. 4 : 105 : 10)

உத்திரப்பாதி

‘ ஊனங்கில் ஸ்ரீநா ஸ்ரீநி
உத்திரப்பாதியனே’

(சௌக. சிற. 1 : 358)

இரேவதி

‘ இரேவதி வியாழ ஒரு,
இருஞ்சிகல முனைப்ப ஏறி ’

(சௌக. சிற. 3 : 14)

இருபத்தேழின் மேலூக்கச் சில சிறப்புவடிட நாள்கள்

இருபத்தேழு நட்சத்திரங்களுள் இலக்கியங்களில் கண்ட சில நட்சத்திரங்களைப் பற்றிய ஒரிப்புக்களை மேலே பார்த்தோம். இவை தனிர் எழுமீன், அருந்ததி, அகத்தியன் என்னும் நட்சத்திரங்களைப் பற்றியும் ஒரு சில குறிப்புக்கள் உள்ளன.

எழுமீன் (சுப்த விவி மண்டலம்)

‘ ஒம் அற விளங்கீய நங்கிற விகாரியீ
கைந்தாழ முயிஸ் எழுமீன் போக ’

(நற. 231 : 1-2)

வடமீன் (அருந்ததி)

‘ வடமீன் விளக்குஞ்சு உறை எழு மகாரீஸ்
கடவுள் ஒருமீன் ராவ்ளி ’

(பாரி. 43-44)

‘ பெருந் வான்தூ வடவாசி விளக்குஞ்
சிறுமீன் புகுயும் கற்மிக், தழுதும் ’

(பெரும் 302-303)

‘ இரும்புசோக்ரு விடங்கின் உயர்திகல உகங்கு
அருந்தநி அணைய கற்மிக் ’

(ஜங். 442 ; 3-4)

‘ வடமீன் புரயும் கற்மிக் கடவாழி ’

(புறம். 122 : 8)

‘ வடமீன் போன் கொழுந ஏந் உயங்கிய கற்மிவாங் ’

(கவி.2 : 21)

‘ விசைபு வழங்கு ககவிகுள்ளும் ஸ்ரீநா செர்மிக்
அணையன் நீச் சூரால் காக்ச சேச்வி ’

(பதித். 31 : 27-28)

‘ சாளி ஒருமீன் தலையானா ’

(சிலப். மக்கல். 51)

‘ தீநிரா வடமீனின் நீரான் இனி நீறும் ’

(சிலப். மக்கல். 27)

‘ அங்கண் உகைச் சூரியனி அருந்தநி அண்ணான் ’

(சிலப். மக்கல் 63)

அகத்தியன்

' பொதியில் முளிவன் புகரங்கர கீரி
மிதுவும் அடைய ' (பரிபா 11 : 1) - 12)

இங்கே, 'பொதியில் முளிவன்' என்றது 'அகத்தியன்' என்னும் நடசத்திரத்தினை.

நிகங்குடலில் நாட்பெயர்

திவாகரம், பிங்கலம் என்னும் நிகண்டுகள் அசுவினி முதல் இரேஷதி ஈராக இருபத்தேழு நடசத்திரங்களுக்கும் உரிய பெயர் களைத் தெய்வப் பெயர்த் தொகுதியிலும், வான்வர் வகையிலும் முறையே கொடுத்துள்ளமையும் கவனிக்கத்தக்கது. ஏனைய நிகண்டுகளிலும் 27 நாட்பெயர்களுக்குரிய விளக்கம் காணலாகும்.

வானவிதியில் நாட்களின் செலவு

வானவிதியில் நடசத்திரங்கள் செல்லும் வீதிகளைக் குறித்தாம் பரிபாடல் கூறுகிறது. 27 நாள்களும் கோள்களும் கூட வானவிதியில் உலாவரும் வீதிகள் மூன்றாம். அவை ஆடு (மீட்டராசி), ஈறு (இட்டராசி), மிதுனம் (மிதுனராசி) என்பனவாம். இவற்றுள் மேட்ராசியை முதலாகக் கொண்டு ஏனைய இராசிகளிலும் ஞாயிறு திங்கள் முதலிய கோள்களும் நடசத்திரங்களும் இயங்கும். மேற்குறித்த மூன்று ராசிகளும் ஒன்பது ஒன்பது நடசத்திரங்களைக் கொண்டிருக்கும்.

' வீக்நிச் மதியமரு, வியாவிக்ரபு, புனர்ப்ப.
ஸி, சட்ட, சற்றிலோர், தகவுபைக் கீரி இந்து,
நெடு இவு பாடுதே முத்து ஒளாத்திரு தீட்கையுள் '

எனவரும் பரிபாடல் (11 - 1-3) பகுதியால் இது புலனாம்.

இதற்குப் பரிமேலழகர் தநும் உரை விளக்கமும் கூர்ந்து நோக்குதற்கு உரியது. அது வருமாறு :

(அடி. 1 - 3) 'விகம்பு மதியத்தோடு புனர்ப்பனவாகிய ஏரியுப் படையும், வேழமும் முதலாக அவற்றின் கீழிதுந்து விதியாக வேறுபடுக்கப்பட்ட ஒரோன்று ஒன்பது நாளாகிய மூன்னக விராசிகளுள்

மேலவாகிய நாள்மீன்களைக் கீழதாகிய மதி புணர்தலாவது அவ் வந் தேர்நிற்றல் மாத்திரமாகவின், 'அவற்றை விகம்பு புணர்ப்ப' என்றார்.

(அடி - 2) எரி, அங்கியைத் தெய்வமாகவுடைய கார்த்திகை, அதனால் அதன் முக்காலையுடைய இடபம் உணர்த்தப்பட்டது. சடை - சடையையுடைய ஈசனைத் தெய்வமாகவுடைய திருவாதிரை; அதனால் அதனையுடைய மிதுனாம் உணர்த்தப் பட்டது. வேழம் - வேழத்திற்குதிய யோனியாகிய பரணி; அதனால் அதனையுடைய மேடம் உணர்த்தப்பட்டது.

இவை முதலாக இவற்றின் கீழ் இருத்தலாவது, இவற்றது பெயரான், இடபவீதி, மிதுன வீதி, மேடவீதி என வகுக்கப்பட்டு அம் மூவகை வீதியுள்ளும் அடங்குதல். அவற்றுள் இடபவீதி கன்னி, துலாம், மீனம், மேடம் என்பன. மிதுன வீதி தேள், வீல்லு, மகரம், கும்பம் என்பன. மேட வீதி இடபம், மிதுனம், கந்கடகம், சிங்கம் என்பன.

ஓர் இராசியாவது இரண்டேகால் நாள் ஆதவின்; நந்தான்கு இராசியாகிய இவை ஒரொன்று ஒன்பது நாளாயின. கோள் கனுக்கு இடனாகலான் இவை பன்னிரண்டும் 'இருக்கை' எனப்பட்டன

பிங்கல நிகண்டுதரும் விளக்கம்

இருக்டர் முதலிய கோள்களும் நாள்களும் இயங்கும் வீதிகளைக் குறித்துப் பிங்கல நிகண்டு கூறும் செய்திகளும் கண்டுக் கவனித்தல் பொருத்தமாகும்.

'மேடவீதி, இடபவீதி, மிதுனவீதி என ஒரு மூன்றே,
அவைதாம் இருக்டர் முதலிய இயங்கு நூறியே' (பிங். 2 : 182)

'இடபம் சிங்கம், மிதுனம், கடகம்
இகளைய நங்கும் ரோடவீதி' (பிங். 2 : 183)

'மீனம், மேடம், கணி, துலாமும்,
ஆன இடபவீதிக்கு அமைந்தன.' (பிங். 2 : 184)

'வீல்லு, மகரம், குடமே, விழுச்சிகம்,
சொல்லிய மிதுன வீதித் துறையே.' (பிங். 2 : 185)

இவற்றுள்.

‘ரோங்ஸ் இராசி தோற்றுத் தாங்கள்
உண்ணிய கதீர் முதல் சேஷ் வரு டூபியே’ . (பங். 186)

முற்கூறிய மூன்று இராசிகளுள் இடபம் முதல் விருச்சிகம் ஈறாகத் தொகுத்த மாதங்களில் குரியன் முதலிய கிரகங்கள் வரும் என்பது குறிக்கப்பட்டுள்ளது.

நாள்பார்த்து நற்காரியம் செய்தல்

நாள்பார்த்து நற்காரியம் செய்தல் என்பது பழைமையாக வரும் ஒரு மரபு. திருமணம் முதலிய சுபகாரியங்களுக்கு நாள் கேட்டு, அதன்படி அவற்றை நடத்தினர்.

‘நாள் ஆய்ந்து வருதல் அறம்’ . (தினைமாலை, 52)
‘பாரிசர் அறியப் பறை அறைந்து, நாள் கேட்டு,
கூடியானம் செய்து கடிபுக்க யெடியியல்
காதல் மனையானும் இவளார்’ (நாவடி, 9 : 6)

எனக் கீழ்க்கணக்கு நூல்கள் நாள் கேட்டுக் கலியானம் செய்தமையைக் குறிப்பிடுகின்றன. சந்திரன் உரோகினியுடன் சேர்ந்திருக்கும் நாளீன திருமணத்திற்கு மிகச் சிறந்த நாளாகக் கருதப்பட்டு வந்தமையும் இலக்கிய வழக்குகளால் தெரிய வருகின்றது. (உரோகினி பற்றிய முன் பகுதி பார்க்கவும்)

நல்லோரையில் மன்னர் போருக்கு எழுதல்

மன்னர்கள் போருக்கு எழுங்காலத்துக் குறித்த நல்லோரையில் தாம் செல்ல வேண்டும் திக்கில் தமது வாள், குடை முதலிய அரச சின்னங்களை எடுத்துச் சென்று பெயர்த்து வைத்தல் மரபு. இம் மரபு சிலப்பதிகாரத்தில் இரண்டு இடங்களில் குறிக்கப்பட்டிருக்கிறது.

கரிகால் வளவன் வடதாடு சென்ற காலத்தும், செங்குட்டுவன் கண்ணவிக்குக் கற்கால் கொண்டுவர வடதாடு சென்றபோதும் இந்திகழ்ச்சி நடைபெற்றதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

‘கெருவெங் காநலிக் திருமா வளவக்
வருஞ் குடையும் யயிக்கள் முரசு
நாளோடு பெயர்த்து, நள்ளரை பெறுகிற
மன்னக் கருங்கிள் ஏன் வள்ளுக்கே ஹேவனவப்
புள்ளிய திசை முகம் போகிய அந்தன்’ . (விப. இந்திர, 90-94)

‘செங்குட்டுவன் கணி கு நித்த நாளில் ‘வாளும் குடையும் வடத்தைச் செயர்க்க’ (கால்கோள் 33) என ஆணையிட, அவ்வாறே செய்தமையை,

‘யறிஞ வாளும் ராகல வெள் குடையும்
புறிநைக் கோட்டுப் புரிசயும் புதூதி’ (கால்கோள். 44-45)

எனவரும் அடிகளால் உணரலாகும்.

மிறந்தநாட் பெருமங்கலம்

மன்னர்கள் தாம் மிறந்தநாளில் செற்றம் விடுத்து, தமது துணைவர்க்கும் பிரைர்க்கும் தக்க பரிசுகள் தந்து பாராட்டுவர். இங்ஙனம் மன்னர்கள் கொண்டாடும் மிறந்த நாள் ‘வெள் ளணி நாள்’ எனவும் கூறுப்படும். இந் நிசழ்ச்சியைத் தொல்காப்பியர்,

‘மிறந்த நாள் ளணி செற்றம் நீக்கிப்,
மிறந்த நாள் வயிக் போடாங்கவறை’

என இதனைப் ‘பெருமங்கலம்’ என்னும் பெயரால் குறிப்பிடுவார்.

‘போ இசை நாளை பேருப்பேயி நீநாள்
பேரி விறைச் சூரிப்பு ஏழுதாங்கு’ (மதுரைக். 618-619)

என்பதில் ‘பெருங்கொயர் நல்நாள்’ என்பது நன்னனுடைய மிறந்த நாள் மூலவைக் குறிப்பிடுவதாகும்.

‘குடவரி கேஷாங் அந்தான் நாளைப்
படிஷுகம் பூஙாம் யட்டே; மங்கி
அடிந்தலை நீக்குர் வெள்ளணியாம் எஜும்
தொடுப்பு ஏரி உழவர் உதநப் பாணியும்’ (சிலப். நீர்ப். 227-230)

என்னும் பாடலடிகள் செங்குட்டுவனது வெள்ளணி நாளைக் குறிப்பிடுவதாகும்.

பிண்ணியுற்றார்க்கு மிறந்தநாள் துன்பம்

‘தாயுற்றார்க்குப் பிறந்த நாள் அடுப்பின் அது வருத்தந்தரும் என்பது ஒரு நம்பிக்கை.

‘பீணி கிடந்தாக்குப் பிறந்தநாள் போல
அணியிலை அஞ்ச வருமால் -- மனியரை

ஏற்கு ஒரு மணவா ஒரு மாஸ்தி

சீர்சீ சுடை கோந்து'

(முத்தொன். புறத் 1560)

‘எனவரும் முத்தொன்னாயிரப் போடல், ‘பின்னி கிடந்தார்க்குப் பிறந்த நான் போல’ எனபதைப் பழமொழி கோலக் கொண்டு கூறுகிறது.

நான் நிமித்தம் புன் நிமித்தம் பார்த்தால்

நான் நிமித்தம், புன் நிமித்தம் முதலியன் பார்த்தலும் உண்டு தீய நாள் நிமித்தம் முதலியன் கண்டவே அது நிகழாது விலகல் வேண்டும் எனக் கூறுதலை ஒம்படை என்பர். ஒம்படை என்றால் பாதுகாவல் என்பது பொருள்.

‘நானும் புக்ஞா ரீஷார்நிஸ் நீஷ்டாரும்,

காலீம் கண்ணிய ஓட்டாடை உணப்பட,

ஞாந்து ஒருங்கு தட்டுவதே ரூப்பியி

காலீ மூட்டுறை கண்ணிய வட்டு’ (தொல். புறத் 36)

என்பது ஒம்படை பற்றிய தொல்காப்பியர் விளக்கம். ‘நான் நிமித்தத்தானும், புன் நிமித்தத்தானும், பிறவற்றின் நிமித்தத்தாலும் பாடான் தலைவர்க்குத் தோன்றிய தீங்கு கண்டு அஞ்சிய அச்சமும், அது பிறத்தற்குக் காரணமாகிய அன்பும் ஒழிவு இன்றிப் பரிசிலர்க்கு நிகழ்தலின், அவர் தலைவர் உயிர் வாழும் காலத்தைக் கருதிய பாதுகாவல் முற்காநியவற்றோடேகூட’ என்பது முற்காநிய சூத்திரப் பகுதியின் பொருள்.

இதனை விளக்கி மேலும் நச்சினார்க்கினியர் கூறும் கருத்துக்கள் வருமாறு :

ஒருவன் பிறந்தநாள்வயின் ஏனைநாள் பற்றிப் பொருந்தாமை பிறத்தலும், அவன் பிறந்த நாண்மீனிடைத் கோண்மீன் கூடியவழி, அவன் நாள்மீனிடைத் தீரு பிறத்தலும், வீழ்மீன் தீண்டியவழி அதன்கண் ஒரு வேறுபாடு பிறத்தலும், போலவன் நாளின்கண் தோன்றிய நிமித்தம். ‘புதுப்புன் வருதலும் பழம் புட்போதலும்’ பொழுதன்றிக் கூகை குழறலும் போல்வன புனின்கண் தோன்றிய நிமித்தம். ஒர்த்து நின்றுழிக் கேட்ட வாய்ப்புள்ளும் ஓரிக்குரல் உள்ளிட்டனவும், கழுதுடன் குழி இய குரல் பற்றலும், வெஞ்சுடர் மண்டிலத்துக் கவந்தம் வீழ்தலும், அதன்கண் துளை தோண்றுதலும். தண்கூடர் மண்டிலம் பகல்

நிலவு எறித்தலும் போல்வன பிறவற்றுக்கண் தோன்றி ய
நிமித்தம்.' (தொல். புறத். 36 உடை)

' நிஸ்ரு நிலையை நின்றாமியின் ; நிரைது
படாசுச் செல்லியி, நிஸ் பகவை நானே' (புறம். 24 : 24-25)

என்பது நாள் பற்றிய ஒம்படை, வீழ்மீன் தீண்டியவழிக் கேடு
நிகழ்ந்தமையை 'ஆடு இயல் அழற்குட்டம்' எனத் தொடங்கும்
புறப்பாட்டு (229) அறிவிக்கின்றது.

மேற்கூறிய சிலசெய்திகளினால் மக்களுக்கு நாள் நிமித்தம்
முதலியன பார்த்தலில் உளவாயிருந்த பெருநம்பிக்கை நன்கு
விளங்கும்.

கோள்

ஒன்பது கோள்கள்

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி
என்னும் ஏழும் பாம்புகோள் இரண்டும் ஆக ஒன்பதும் கோள்கள்.
இவற்றுள் ஞாயிற்றுக் கோளை முதலாகக் கொண்டு பிறகோள்களும்
தட்சத்திரங்களும் மூவகை வீதியில் வலம் வருதலைப் பற்றி முந்திய
'நான்' பற்றிய பகுதியில் விரிவாகக் கூறப்பட்டது இங்கும் நினைவு
உட்குற்று உரியது.

' ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி,
சனி, பாம்பு இரண்டும் உடனே '

எனத் திருஞானசம்பந்தர் தமது கோளறு பதிகத்தில் நவகோள்
களையும் குறிப்பிட்டுள்ளமை காணலாம். தேவாரப் பாசுரங்களில்
வேறு சில இடங்களிலும் இக்கோள்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.

' வீதிகள் அயர் புயல் யறந்து '
யீசு களி புக்கு.

' ஜன் கவிக்குர் காத்தாறுங் ' (தேவா. 1 : 129 : 3)

' களி புதன் ஞாயிறு வெள்ளி நிங்கா' பல தீயன
முளிவது செய்து உக்கந்தானை ' (தேவா. 3:10 : 7)

' சனியும் வெள்ளியும் நிங்களும் ஞாயிறும்
முளிவாய் முடி பத்துடையான்தான் ' (தேவா. 5 : 21 : 10)

' மக்களிற் புக்கதேரீ களி ஏனக்கு ஆனாய்' (தேவா. 7 : 54 : 9)

இக்கோள்களால் வரும் தீவற்றை நீக்கி இறைவன் அருளுவான் எனத் திருஞான சம்பந்தர் அறிவுறுத்துகின்றார்.

'கோரய நீக்குமியி
கேவிலி ஏம் பெழுமலே' (தேவா 1 : 62 : 1)

'கோரும் நாளை போய் அறுஷ்' (தேவா 2 : 10 : 7)

என வருவன் திருஞான சம்பந்தரின் திருவாக்குகளாம்.

கோள்களின் நன்மை

இக்கோள்களுள் சனி, இராகு, கேது என்னும் மூன்றும் தசீர ஏனையவை ஒளி படைத்தலை நாள்களும் ஒளிபடைத்தலே. இதனை,

'நாள், கேரங், திங்கள், ஞாயிறு, கணைஅறுக்
ஐந்து ஒஞ்சு புவாந்த விளக்கந்து அவையை'

(பதிற். 14 : 3-4)

எனவரும் உவமை வாயிலாக உணர்ந்து கொள்ளலாம்.

'பகர் செய்யும் சிசஞ்சூயியறு
இரவுச் செய்யும் வென்திங்களும்'

(மதுரைக் .7-8)

கவிஞர்களால் பலபடியாகச் சிறப்பித்துப் பேசப்பட்டுள்ளன.

பதினொன்றாம் பரிபாட்டு, மழைக்கோளைப் பற்றிக் கூறவந்த இடத்தில் சில கோள்களின் நிலையையும் விளக்குகிறது.

'உரு கெழு கெள்ளி வந்து ஏற்று தீயல் சே,
வருடாடயைப் படிமகள் வாய்ப்பு, பொருள்நெரி
புத்தி மிதுளம் பொருந்த, புலி விடுயலி
அங்கி உயர்நிறப், அந்தனை பங்குவில்
இரைக்குகளைக்கு உப்பால் எப்த; இறையமல்
வில்லிக் கடமைகரம் யேவ, பாம்பு ஓவலை.
உதியம் யறைய, வருநாவில்.'

(பரி. 11 : 4-10)

இங்கே 'படிமகன்' என்றது செவ்வாய்க் கோளை, புந்தியாவது புதன். பங்கு, இறையமன் என்பன சனிக்கோளைக் குறிக்கும். பாம்பு என்பது பாம்புக்கோளாகவிய இராகு, மதியம் ஆவது கந்திரன்.

வெள்ளி

- ‘கீர்தி வெள்ளி’
 (பதிற். 24 : 24)
- ‘பயங்கர வெள்ளி’
 (பதிற். 69 : 14)
- ‘வாச இல் புகற் பயங்கு வெள்ளில்’
 (பட்டினப். 4)

வெள்ளி-செவ்வாய்

- ‘அழல் சென்ற மஞ்சில்,
 வெள்ளி ஓடாழு’
 (பதிற். 13 : 25)

வெள்ளி-வியாழம்

- ‘வெள்ளி ஏறுந்து வியாழி உறங்கிறது’
 (ஆண்டாள். பாலை 13)
- ‘நால்லை வரைந்தாக்கும், வரையாக்கும் அவை எடுத்து,
 அரங்கை இங்புலும் அந்தனா இந்துகும்’
 (கலி. 99 : 1-2)

இங்கே அந்தனாச் சிருவாவார் தேவர்க்கும் அசரர்க்கும் குருவாக
விளங்கும் வியாழனும் வெள்ளியுமே.

வெள்ளி-சனி

- ‘மூர்மீன் புதையிலும், தூாம் தோற்றிலும்’
 தொக்கிலை மஞ்சில் வெள்ளி ஒடினும்’
 (புற. 117 : 1-2)

விடியலில் வெள்ளி

- ‘விரிக்கி வெள்ளி முகவந்த நல் இனுள் விடியல்’
 (பொருந. 71-72)
- ‘இலங்கு கநிர் வெள்ளி’
 (புற. 35 : 7)
- ‘வங்குறு மீன்’
 (அக. 17 : 21, பெரும். 318)

செவ்வாய்

- ‘செம்மீன் இலங்கும் யாக ஸ்கரீபீசு’
 (புறம். 60 : 2)
- ‘அழல் சென்ற மஞ்சில் வெள்ளி ஓடாழு’
 (பதிற். 13 : 25)
- ‘பகுங்கள்’
 (பரி. 11 : 4)

சனி

- ‘மூர்மீன்’
 (புறம். 117 : 1)

புதன்

- ‘புத்தி மிழுளும் அடையு’
 (பரி. 11 : 5)

பாம்புக்கோள்

'அரவி நங்கு யான்'	(குறுந் 395 : 4 தற் 377 : 6-9, அக். 313 : 7)
'அரவுக் குறைப் படுந்த பக்ஷதி எதியம்'	(நற் 367 : 6-7)
'பாம்பு ஓர் யான்'	(நற். 128 : 2)
'பாம்பு சேரி யான்'	(காரி. 15 : 17)
'அரவி சேரி உவங்குதி'	(பாரி. 10 : 75)

மழைக்கோள்

மழை பெய்வதற்கு ஏற்ற கோள் நிலை அமைப்புக்களைப் பதினெண்ணாம் பரிபாடவில் விளங்கக் காணலாம் (பாரி. 11 : 1-15). மழைவளம் இல்லாமற் செய்யும் கோள் நிலையைப் பறிற்றுப்பத்து முதலிய தொகை நூல்களில் காணலாகும் (பதிற். 24 : 23-25), 13 : 25 28 ; புறம். 386 : 20-25, 35 : 6-8., 117 : 1-3., 388 : 1-2.; மதுரைக். 106-109., பட்டினப். 1-2)

சோதிடர்

சோதிடர் என்பது சந்திரன், குரியன், மற்றைக் கோள்கள், நடசத்திரங்கள், தாரகைகள் என் னும் ஜூந்து வகையினரையும் குறிக்கும். இவரைப் 'பஞ்சவர்' என்றும் உரைப்பார்.

: சந்திரம், துரியமும்,
நாரகையும், நம்ரீஸும்,
வெந்திர கோள்களும் ஆம்
என வீசங்கி வீசும்பு ஆறு
மந்தரத்தை விழும் தூந்து
வழுபவஞும் நீர்பவஞும்
கந்தரம் சேரி மணி முடியாய்
கடிபவஞும் சோதிடரே'

(காரி. துறவு - 206)

என்பது குளாமனி.

மாடத்து இட்ட நறுப்புகை பஞ்சவர் வீமானத்தையும் கெட்து அப்பாற்சென்றது என்று கவிஞர்கள் வருணிக்கின்றனர்.

‘அன்னருள் பேர் கழல் ஆயை கூறி புகை
மாநிரந்து இயங்கும் ரோத்டர் ஹீ.ஒஸ்ரூ
வரசம் ஊட்டும் வகையிற்று ஆகி — (பெருங். 2 : 18 : 49-51)

‘முகிழிதலை மாநியும் அங்கை
மூழங்கி எடுத்து இட்ட
அகிரபுகை தவற்றந்து வானத்து
அருளிக்கப்பட அழுத்த நீண்டு
பக்ரத்தில் பாய்மிற்று அடு
பஞ்சவீச விளங்கும் மூட்டு,
புக்கு அகும் அரைச் கற்பங்
புக்கு, அயா ஏயிய்த தங்கே. (சிலப். 600.)

கணி

கணி என்பால் நான் கோள் களின் நிலை உணர்ந்து உரைக்கும் சோதிடன் ஆவன். கணித மேதையாகிய துச் சோதிடர் அரசனுடன் உடனுறையும் சுற்றுத்தாருள் ஒருவராவர்.

‘ஆராச், பேருங்கணி அறக்கூந்து அந்தனை
காவிதி நடந்துக் கணக்கித்துமொடு’ (சிலப். 22 : 8-9)
‘ஆராச், பேருங்கணி அடுத்திற்கு அகங்கச்
தாவநந் தலையை நாமோடு குறிது’ (சிலப். 26 : 3-4)
‘போக அணி புதுநிறுச் சோகுத்தை நங்கலையை
அறக்கொட்டு அந்தனை, ஆராச், பேருங்கணி
நியங்குடக் கம்பியர் தாட்டூருஞ் சேஷ்று’ (சிலப். 28 : 221-223)

எனவரும் சிலப்பதிகாரப் பகுதிகளால் கணியின் பெருமதிப்புப் புலனரகும்.

‘ஆயுங் வேந்துகு காலை கணிநரும்’ (சிலப். 5 : 44)

என்பதில் ‘காலக்கணிதர்’ என்றது சோதிட நூலாரைக் குறிக்கும். ‘காலக்கணிதர் — கணியர்; காலத்தை என்னியிடுவார்’ என அரும்பத உரைகாரச் இதற்கு விளக்கம் தநுகிண்றார்.

இவர்கள் ஐந்து வகையான கேள்வியை உடையவராயிருப்பர்.

‘ ஆறு இந் மதிப்பிலும் காருகவரிப் பயிற்று
ஐந்து கேள்வியும் அமைத்தோன் ’ (சிலப். கால்கோள். 25-26)

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது இங்கே ஆறு இரு மதியினும் என்பது இராசி பள்ளிரண்டிலும் என்றவாறாம். காருகவடியாவது கிரகநிலை. ஐந்து கேள்வி என்பதற்கு ‘ திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்; நட்பு, ஆட்சி, உச்சம், பகை, நீசக்கோரும் ஆம் ’ என்று அரும்பத உரைகாரர் விளக்கம் தந்துள்ளார்.

திதி, வாரம் நட்சத்திரம், யோகம், கரணம் என்னும் ஐந்தையும், பஞ்சாங்கம் ‘ என்று வழங்குவர்.

நட்பு, ஆட்சி உச்சம், பகை, நீசக்கோள் என்பன நாள் கோள் களின் நிலையை உணர்த்தும். இந்த நிலைகளை உணர்த்துவதனைச் ‘ சாதகம் ’ என்று உரைப்பார்.

‘ கந்தம் நிலைம், உயர்வு இறையும்
பகையும், நட்பும், தம் தலையும்,
வைத்து எழு இசீ சுதகமூர்
வகுந்த பின்னைத் தொகுத்த நாடு
சுசந்தனனோ கந்துகவனே
தானிக் கந்துகடள் விசயன்
நந்தன் பரதி கோவிந்தனி
என்று நான் தமிழ்நாடு , (சுவக. 13 : 107)

பஞ்சாங்கம் கணித்து நாள் நிலை உரைத்தலைச் சிறுபஞ்சமூலச் செய்யுள் ஒன்று பின்வருமாறு விளக்குகின்றது :

நாள் கூட்டம், குறித்தி, இவற்றைப் பற்றி ஆய
கோவிகூட்டம். யோகி குனால் உள்ளிட்டு — ஹோங்காட்டி
உற்றாறும் அம்மாறும் — ஐந்தும் உள்ளவன்நாள்
பெற்றாலே கொங்க, பொரிது. (சிறுபஞ்ச. 42)

வானநூற் புலவர்

வானநூற் புலவரின் இயல்புகளை முப்பதாம் புறப்பாட்டு நன்கு விளக்கியுள்ளது. அது வருமாறு :

செஞ்சுயிற்றுச் செவற்,
 அஞ்சுயிற்றுப் பரிபுர்.
 பரிபுச் சூற்றத் தன்கலூம்,
 வளி திரிகு திரசயுர்
 வறது நின்றிய காயழுந், ஏன்று இவை
 செங்று அந்து அந்தாபோல, ஏன்றும்
 இவைக் கங்கோழும் உள்ளே : (புற். 30 1-7)

இச் செய்யுட் பகுதிக்கு உரிய பழைய உரை விளக்கம் பின்வருமாறு :

‘செஞ்சுயிற்றிலைது வீதியும், அஞ்சுயிற்றினிலை இயக்குமும் அவ்வியக்கத்தால் குழப்படும் பாரவட்டமும், காற்று இயங்கும் திக்கும், ஓர் ஆகாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாரமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டு போய் அளந்து அறிந்தவர்களைப் பொல நாளும் இத்துணை அளவை உணையன என்று சொல்லும் கல்வியை உடையோரும் உள்ள...’
 ‘செலவு’ என்று செலப்படுக வீதியை, ‘பரிப்பு’ என்றது இத்துணை தாழிகைக்கு இத்துணை யோசனை செல்லும் என்றும் இயக்கத்தை’.

இவ்வரைகாரர் தரும் விளக்கத்தால் பண்டு வாழ்ந்த சான்றும் புலவரின் இயல்பும் சிறப்பு நன்றாக பூர்வம்.

நிதை வெள்ளை

வானத்தில் தோற்றுமிக்கும் நாள் கோள்களைக் கொண்டு காலங்களிப்பது உலகில் தென்றுதொட்டு வரும் முறை பிற இயற்கைத் தோற்றங்களும் காலத்தை நினைவுட்டுவது உண்டு இரவு நடுயாமத்தில் சாமக்கோழியின் கூப்பிடும் வீடியலில் கோழி கூவுதலும் காகம் கரைதலும் என்றும் உள்ளவை. வேங்கைப் பூ மலரும் காலம் விருமணத்திற்கு ஏற்ற காலம் என்று இலக்கியங்களில் பேசப்படுகிறது. ஒவ்வொரு நாளிலும் காலை மாலை, இரவு எனக் குறித்த நேரத்தில் மலரும் மலர்களும் பல மலையில் உள்ள குறிஞ்சிமர மலர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்கிறது இப்படி எத்தனை எத்தனையோ இயற்கைத் தோற்றங்களும் நிதுப்பசிகளும் மாந்தர்களு அனுபவ வாயிலாகக் காலத்தை நிர்ணயிக்க உதவுகின்றன

‘காலம்’ என்பது கடவுளாகவும் போற்றப்படுகிறது. ‘காலம் உலகம்’ என்ற தொடங்கும் தொல்காப்பியச் சூத்திரவுரையில், (சொல். 57) ‘காலம் என்றது காலக்கடவுளை’ என்று கூறுகிறார் சேனாவரையர். உரிய காலத்தில் வந்து உயிர்த் தொகுதிகளைக் கவர்ந்து செல்லும் மாணதேவதை காலன் என்னும் பெயரால் வழங்கப் படுகிறது. எவ்வாவற்றையும் படைத்துக் காத்து அழிக்கும் முழுமதற் கடவுளையே காலத்தொடு பிணைத்து ‘ஆதிரையான் ஆதிரையான்’ என்று கற்பித்துக் கூறுகிறது எனக் கால எல்லைக்குக் கட்டுப் பாதவர்யார்?

‘காலம் என்பது கற்குப்போற் கழுத்து
கோடி நீர் நீரு சேலை
யாற்றிச் சேற்றா.....’ (மணோன்மணியம் 1, 1, 94-96)

என்று கணித்துக் கூறுகிறார் தத்துவப் போரசியர் கந்தாய்பிள்ளை.

‘புதிந்து விடுயற் பொறுதினிலே
புரய்கக் கணுயஞ் சேலையிலே
ஏன்று நடவ மணமிலி
உடியும் யல்கள் ஆயிரம்;
உன்று வடிக் சேற்றினிலே
உந்து கூயும் ஆயிரம்;
கந்த உடை வாழ்வைதிநிக்
கண்ணாற் கண்டு செவ்வூயே !

‘வந்த குதுமம் வந்திலோ ?
ஈச யவிள் பூத்திலோ ?
கரிந்து பாடும் பூபில் இங்கும்
மாதுகுரிச் செய்திலோ ?
இக்கந்த இக்கூப் பகுத்திக்
இல்லை இனியும் ஏய்துவனோ ?
அக்கந்த உக்காக் கேழுபோற்
ஆரே கூற வந்தாரே ?

